



THE  
RAKSHANYA YATHRIKUM:  
A  
TAMIL POETICAL WORK,  
BASED ON THE STORY  
OF  
THE PILGRIM'S PROGRESS  
OF  
JOHN BUNYAN.  
BY  
H. A. KRISHNA PILLAI,  
*PALAMCOTTAH.*

First Edition, 1,000 Copies.

MADRAS:  
THE CHRISTIAN LITERATURE SOCIETY.  
S. P. C. K. PRESS, VEPERY.

—  
1894.

(Copyright Registered )



# இரகூணிய யாத்திரிகம்.

இது

பாளையங்கோட்டை

H. A. கிருஷ்ண பி ஸ் லோ டால்

இயற்றப்பட்டது  
MR. U.V. SWAMI RATHA IYER LIBRARI  
(RELVANMIYUR, MADRAS)  
முதலாம் பதிப்பு

சென்னப்பட்டணம்.

இந்திய கல்வி அபிவிருத்தி சங்கததாரால்  
க. க. அ. சங்கததாரது அசைக்கூடத்தில்  
பதிப்பிக்கப்பட்டது.

க. அ. க. ச.



## P R E F A C E.

---

IT is an acknowledged fact that the Tamil Christian Church is sadly deficient in vernacular literature of a really high-class order. Many of the works at present in existence are mere translations,—and for the most part very literal ones,—of popular English books. Moreover they are written in a style which, while it is intelligible to the ordinary reader, possesses no pretensions to literary merit and does not attract the attention of the more thoughtful and intelligent section of the Tamil community. The author of the book before us has, therefore, at the cost of much time and pains, laboured to produce something which shall be really worthy, from a literary point of view, of “the glorious Gospel of the blessed God.” The devout and intelligent reader must judge for himself as to the measure of success which has been achieved.

A few remarks are necessary, by way of introduction, in order to elucidate the object and nature of the poem which is now, for the first time, placed before the public.

1. **The author's object.**—As its title implies, the work in question is based, as regards its general plan and structure, on John Bunyan's immortal allegory, “The Pilgrim's Progress.” The aim of the author has been to adopt the plan of that imitable story, but so to clothe it in new and elegant attire as to present it to us in a really Tamil guise. Those who are acquainted with Tamil poetical compositions and the laws which govern them will be aware that there are certain features, in respect of arrangement and illustration, which are considered indispensable. These fea-

tures will be found to have been faithfully preserved, except where the observance of them would have been inconsistent with the higher laws of Christian truth and purity. The result of our author's labours, spread over a period of no less than 14 years, is a beautiful classic poem, comprised in 5 books, which are divided into 47 sections or cantos and contain in all about 4000 stanzas

**2. Points of contrast with Hindu poems.**—While our author has followed, wherever possible, the accepted laws relating to Tamil poems, it will readily be seen that certain points of difference present themselves, arising, for the most part, from the grand requirements of the Gospel. For example, those impure metaphors and questionable similes which defile the pages of so many Hindu books are conspicuous by their absence here. There is a like omission of that tendency to gross exaggeration and of that puerile fondness for the wonderful and the incredible which form so striking a feature in the famous Indian epics. The mind of the reader is directed here, throughout, to "things that are true, honest, pure, lovely, and of good report." Attention is also directed to the fact that the author has sought to avoid ambiguity both in style and language. Whereas many Hindu poets labour to obscure their real meaning in difficult and ambiguous stanzas, our author, on the contrary, has stated his intention most clearly in the preface and has written in a style which, while it is distinctly good and classical, will yet be easily intelligible to those who have anything like a fair knowledge of the Tamil language. It ought to be added that the present work differs from the standard Tamil classical poems in the free use it makes of Sanskrit words. The traditional usage of Tamil poetry is to avoid an admixture of foreign words, but, in these days, Sanskrit has so completely permeated the Tamil language and its rich and mellifluous words are in such repute that our author has felt fully justified in adopting an independent course in the matter. .

3. **Features deserving special notice**—Though adopting the main framework of the “Pilgrim’s Progress”, it will be found that the poem before us is original in many particulars Every opportunity has been seized, consistently with the continuity of the story, for the introduction of fine passages which clearly enunciate the distinctive truths of the Gospel, as contrasted with the tenets of Hinduism The existence of a future state,—the true doctrine as to heaven and hell,—the teaching of the Bible as to sin and righteousness,—the consequences attending merit and demerit both in this world and the next,—the Gospel plan whereby Divine justice and mercy meet together in perfect harmony,—the advantages of connexion with the Church of Christ and the bright reality of the ‘communion of saints’,—the spiritual exercises of Christianity in contrast with the ceremonial observances of Hinduism,—‘the means of grace afforded us here and the hope of glory hereafter’,—all these themes and topics are finely treated by the author Quite a number of model sermonettes and exhortations are interspersed throughout the poem It should be specially noticed also that those attributes which are so highly extolled by the Tamil moral poets (e g patience) are here held up to view, so to speak, in the light of the Gospel and transfigured by the glory which falls on them from the face of Jesus Christ The careful reader will hardly fail to recognise, also, a wealth of illustration and quotation taken both from the inspired pages of Holy Scripture and also from standard Tamil works.

The thanks of all who love the Tamil language, and especially of those who wish to see a vernacular Christian literature worthy of the name, are due to Dr Murdoch and the Christian Literature Society for their kindness in publishing the book before us They have never yet published a Tamil book more deserving of patronage and support I would specially commend this book to all Principals of Mission Colleges and Schools as a class-book to be

studied and as a vehicle for conveying to the minds of Hindu students the great verities of the Gospel in a form which cannot fail to attract and interest. Having read the whole of it myself carefully, and derived much pleasure and benefit therefrom, I can the more readily recommend it warmly to the notice of others, in the earnest hope that God will bless the author's effort and use it to glorify His Holy Name.

PAI AMCOTIAH,  
March 31st, 1894.

T. WALKER,  
*Missionary, C. M. S.*

---

## மு க வு டா .

---

திரியேக தெய்வத்தின் திருவருட் பிரசாதமே பல மேதுக்களைக் கொண்டு என்னுள்ளத்தில் ஆண்ம ஸடேற்றத்தின்மேல் அவாவையும், கவலையையும் மூட்டி,

“இருதலைக் கொள்ளி யூற்ற வெறுமபென வேகு மாககம்  
ஒருதலை யானுஸ் கானு துணங்கிய”

என்னை என குடும்பத்தோடு இரக்ஞிய பெருமானுகிய ஸ்ரீ கிரிஸ்து ரகவானுடைய திருவடிக்குச் சொத்தாடிமையாகத் தடுத்தாட்கொண்டு, இம்மட்டும் துணை நின்று பாடேற்ற வழியில் நடத்தி வருகின்றது. அதுவே இரக்ஞபெருமானின் திவ்விய காருண்யச் செயல்களை எப்போதுஞ் சிந்திக்கவும், சௌதமிழுக் கவிமாலை சாற்றி அவரது திருவடிகளைத் துதிக்கவும் வேண்டு மென்கிற வாஞ்சையையும், என்னசிலமுந்திய இரக்ஞிய சுதநியத்தை என் சுதேசிகளான

“முதல் மிழுத்தாரை யினமுறை போகிய  
உத்த மகவிகட்கு”

பிரபணிவாய் வற்புறுத்திக் காட்ட வேண்டுமென்ற விருப்பத்தை என்னகத்தூன்றி, மேன்மேலாக வளர்த்து வந்தது. ஆதலின் இருஷ்ணிய வேதத்தின் உத்தர பாகமாகிய சுவிசேஷ சத்தியத்தூயுடு, அங்கிலேய பகத சிரேஷ்டனேருவா இங்கிலிஸ் பாவையில் வாசகரமாக, அதி யுசிதமாக, வேகு விசயமாக, வரைந்து நந்த “பில்கி ஸ்புரோகிரஸ்” என்ற கிரந்தமொன்று அநேக பாவைகளில் மொழி யாக்கப்பட்டு வழங்கி வருமாறு தமிழிலு மோழிபெயாக்கப்பட்டு வருக காலமாய் இங்காட்டிற் பயன்பட்டு வருகிற “மோஷுப பிரயாம” என்ற புஸ்தகத்து லடங்கிய அருமையான பொருளையும், தன் கருத்தையுங் தழுவித் தேவ கிருபையை முன்னிட்டு இருஷ்ணிய யார்த்திரிகம் என்ற இந்தக் காவியத்தைச் செய்யுட்ட பாவாக பற்றத துணிந்தேன்.

2. திருவருடபலத்தால் என்றுத்தியோகவிஷயத்திற் செலவிட்ட நேரம் பொக மீத நேரங்களிலும், விசேஷமாய் வியாதிபபட்டிருந்த இராக்காலங்களிலும் உண்டது இரத்துலைச் செய்து முடிகக அருக ஞானேன். ஆராபாக தோடங்கி உத்தேசம் ஆயிரஞ்சு செய்யுள் முடிய மட்டாக (பபின்னை போன்கு ஜீவன கிடைத்தபோதிலும்) இந்த நூலைப் பூர்வமாய்ப் பாடி முடிபடுபெனைற் நபமிககை கிஞ்சித்து மிலலாதிருந்தது. ஆனபோதிலும், அபபோதப்போது பாடி முடிந்த வற்றில், பாளையங்கோட்டையில் மாஸங்கோரூம் பிரசரமாகிற “நற போதகம்” என்றும் பத்திரிகையில், கோஞ்சங் கோஞ்சம் அச்சிடு வித்து வந்ததினால், அம்மட்டில் விதவான்களான சில சினாக்தாவாகித் துப பாததுத் ‘தமிழ் காட்டில்’ இது பிரயோஜனப்படக கூடியது, இளக்கியாது பாடி முடிக்கவே வேண்டும்’ என்று பலவாறுய வற புறாத்திச் சொல்லி வந்ததினாலும், எனக்குள் ஆதிதோதித்துள்ள பிரிசீ வரவரக குதிதற வந்தினாலும், காலங் குற்றானு நீடித்துனிலும் கமமா வினா காலம் போகருவதில் இஷ்டமில்லாத்தினாலும், இது வைதீக காலகேஷபமாக வாய்த்துக்கொண்டும், மனசில ஊக்கமுண்டா கித தோடாச்சியாய் விடாப்பிடியாய் முழு பல்ததோடு முயற்சித்து வாந்தேனெனிலும், அனாடாயைடு கோந்த பல விக்கினக்கள் இடை யூறுகளால் தடுகாறுவது இடைக்கிணடு சிறிது காலம் ஒரு செய்யுள் ஆக முகவும் வாய்காமற் கழிந்து போனதுமண்டு. ஆயினுப் பகுரகம் முறைப்பெறச் செய்தது. கடவுஞ்சகே ஸ்தோ, நீங்கே

3. இராக்காய் யாத்திரிகம்’ என்ற தெண்ணெயெனில் —ஆனா ஸடேறந்துக் கிருபமிடியாருடைய உள்ளது அபபேறு லகிக்கு மட்டாக வைத்திச் சாக்கத்து கிக்கும் சிந்தா யாத்திரையின் ஆதிடு டந்தமான சயபவங்களின் விரததாந்தத்தை விளக்கிக் காட்டுகிறது என்பதையாம் அங்கு எவ்வாறெனில், அதன் பொழிப்பு ஏ மாறி —

அடாதித்திய ஸ்வயம்புவாய், அண்ட பரிசூண வள்ளுவா: அனாந்த கல்யாண குண ரகித்ராபச, சகலலோக துரந்தராய, விற்றிக்கிற திரியேக தெய்வமாகிய கடவுள்வெந்தன், பூமண்டல ஸதைச சிருஷ்டத்து, அதில் தமமுடைய ராஜ்யத்தை ஸ்தாபித்து

பிரஹூக்ளங்கு விதிநிஷேதங்களை ஏற்படுத்திச், சகல நன்மைகளை யும் பிரதித்தினமும் அருளிசெய்து, செங்கோல செலுத்தி, அரசாண்டி வருகிறாரெனபதையும்—பூர்வாங தொடுத்து, ராஜ துரோகியாய், ராஜப விரோதியாய், ஏற்பட்டபைசாஸத தலைவன இவைவுக்கத தீப டூவகுடிகளாகிய மனுப பிரதமனாயும், அவர வழிப்பட்ட சகல சாதநி பரயாரக்களையும், வருதிதந, மருடித, தூபபோரதனை ஏற்று, பரலோக, ராஜ்சிப பிரமாணங்களை மீறுமபடியேவி, உலக சிறுனின்பங்களை யுடித, தனானுடைய அரசாட்சியை ஸ்தாபித்தா வா, வினாபணதயும்,—இரசமெவக்கதைப் பரலோகதநரசன் அறிந்த மாத்தி ராம, பரசுநிப்பட்டரம்முடைய பிரஹூக்ளை மீடகக கருசி, ஆரம்ப வாலக்கநீ 'கிரியை யுடயபடிக்கை' என்ற பூவ பிரமாணதநைத் தீக்கஞ் செய்து, தமமுடைய பரமராஜியக் குடிகளாய் மனநதிருமதி வைத் தயைத்தக்கநூகத காம ஏற்படுத்திய பூவ பாகதபைப் பற்றி சொன்னவோருக்கு இன்ன பிரகாரம் அவாங்கா மீறுதலைகளெல்லாம் னனித்தபாடுமென்றும், நித்திய பேரினபய அருளப்படுமென்றும், னபபரபபடுத்திப, பூவ ஏற்பாட்டை ஸ்தாபகஞ் செய்தாரெனப் படியும்.—பின்பு தகச காலத்தில் தமமுடைய குமாரனுகிய இவரா ஹா நிலவுக்கத்தில் விடுத்து, அவர மூஸமாயக 'கிருபை யுடயபடிக்க நைய விளம்பரபபடுத்திப, பசாசையும் மனநதிருமதி வராத பில்லன வைராயகளையும் ஜூயித்து, உலகத்திற் பிரதமத்தில் விதித்த தாமத்தை நிலைப்படுத்திப, பூவ ராஜபாதையைப் புதுக்கி, அவர் பிரி பிடித்துப் பரலோக யாத்திரை செய்ய வருவோருக்குக் கடைசி டடுக துணை நின்று, நித்திப் பேரினப ராஜபாதை யடைவிக்கிற கூடுதலதயும்.—அதிபூவாங தொடங்கி ராஜபாதை பிடித்துப் பிரயா ஞாசெய்து பரம ராஜியத்தை யடைந்தவாகளில் முககிப்மான ராஜ நதா இன்னினாலோ, அவருடைய விர்த்தாந்த மிதுவிது வெனப் படியும்,—எகதேச வெநுவக்மாய்ப் புலப்படுத்தி, இராணுவிய சிந்தா தீத்தையினுடைய விசேஷ தருமங்கள் இத்தகையன வென்று உலகதுக்குத் தெளிவாய்த் தெரிவிக்கும் பொருட்டுத் திருச்சபையிலுள ந்தா அவரவரே தனித்தனி செய்துவருஞு சிந்தா யாத்தையையல்ல, பாதுகளில் உலகஞ்சானி யாவானெஞ்சுவனமேற் சாடி, அவன் பரம அருணியராகிய கிரியேக கடவுளரசனின பேரருளின மாட்சியால்

தண்ணீயும் தண்ணூடைய அகோர பாவததின் நிப்பந்த விலைமனையும் அதனிமிதந் தனக்கு வரவிருக்கிற அதிபயக்கரமான முடிவையும் முணாந்து, மலங்கிக, கலங்கி, மயங்கித, தியங்கி, ஆனம் ரகங்க்கு நான் இளி பெண் ரெயவேணனக கவன்று, பரிதயிக்கசரே, இது பா சாவாதத சாதனமாகத தனக்குந கிடைக்கப்பெற்ற இரகங்கிய சுருடியை கருக்கொடு வசித்தும, குருமுள விலையிற கேட்டும, இரகங்கியிர மூத்தியாகிய ஸ்திரிளது பக்கான ஒருவரே பாவ விராச ரெந்தும, அவாது பிராயச்சித் மக்கதான புண்ணியசம தனக்குந கதியென்றும், அவ்வைப பற்றும் அன்னின கிரியை செய்கிற தீக்க விசுவாசமே இருப்புக்கு சீர்துவென்றும் அறிந்து, சிநங்கத தெளிக்கு, சாவ பரித்தியாகந செய்து, பரம குநியில திருவடிக்கருக்கு விருத் தையோடு தொழுப்பு ழண்டு, பிரநிக்கஞ் பண்ணி, எான்தின கூபெறுவத, விரின்தவனுன பிறகு, பரிசுத்தாவிரின் அங்கிருதன, தயடைந்து, ஜீப தப விரத சில்லுப், இப்பற்றப்பிம சனமார் நெறி பிசாது நடந்து, பாவானலிப்பையுமாலகந தாக்குடாத தேசமாது நைத்து மடைந்து, தித்த சா நால்பாக்கிலூய ஸதவிநிய பர்க்கியுடன காலங் கழித்து வருகையில அவனுக்கு இடைக்கிவர விண்டுப்பட்ட பல, னொமூம, சோத்தையும், அவற்றுநுணுக்கிட்டத் தீ<sup>1</sup> யும், ஓநங்க பல நிகரும், இதனிமித்தகம அவனுக்குள ஞாந்தாராதாபக்களும், ஆண்டாண்டு கிடைத்த தேவ ஒருதாசைக்களும், ஏது கொண்டடைந்த விசுவாச உரமும், நன்றியறிக்க அவன்று அப்பெண கிரியைகளும், கடைசியில வயோதிக்குக்கித தேகவியோ மடையுரு சந்தாபபம், அவனுக்குள ஞாந்தான கலக்கங்களும், அபோழுது பக்கவற்றாகிய ஸ்திரிலது பெருமான பிரசனனராகி, தமது ஐங்காயத திருக்கோலக காட்சி யளித்து, அஞ்சேல அஞ்சேலனாறு திருவாய் மலாந்து, அன்னின திருக்கரம ஸ்திரி, ஆவசை பற்றிப்பிடிக்கு, ஆகாவு புரிந்து, தமது சர்னூரங்கிநத்த்தங் யடைவி, ருளிய ரம்யம், கிறிஸ்தவன்டைந்த பரமானந்தமு மாகிய இதயா புளித விஷயங்களை யாத்திராளுடமாக இயற்றிய சொப்ப பாவனு சரிக்மாம்.

#### 4. இந்த நூல்—

“பெருங்காப மியமே காபபிய மென்றாவ  
கிரண்டா மியலும் பொருட்டொடா நிலையே<sup>2</sup>

எனும் பிரமாணப்படி அமைக்கப்பட்ட பெருங்காப்பிய்மாட

ஆயின், அதற்குரிய அங்கங்கள் யாவு மோருங்கே யணமந்துள்ளனவாவெனில், அப்படியன்று. இரக்ஞிய சமயக் கொள்கைக்கு அடாததும் அளவலியகமானதுமான சில அங்கங்களையும், அதுசிதமான புனிநதுஹாக்ளையுந தவிரது, உதகிருஷ்டமுள்ள

‘தனளிக் ரில்லாத தலைவரை யுடைத்தா...’

‘காற்பொருட் பயக்கு நடைக்கிறத் தாகி’

என்ற இதயாதி புனித அங்கங்க ஜோல்லாவற்றையுந தழுவி இயற்றப்பட்டது.

“கூறிய வழுப்பிற் சிலகுறைந திமலிழும்

வேறுபா டன்றென விளம்பினா புலவா”

ஏன்றால் நான் பெருங்காடபியமே் யாமெனந. இந்தாவின் செய்யுள் நகை பெரும்பா யும் ஸ்ரீமத் கம்பராமாயணச் செய்யுள் நடையையும், சாபோக்கையும் அபர்சிததே இயன்றாதநிரம, அவைக்கப்பட வனைவில், காபராமாயணமொன்றே கந்தே ரூபாவரும் வியந்து, நுது, மெச்சந் தந்து.

க.ப நாடன் கவிதையைப் போற் கற்றேநாக தீயங்களியாதே”

இ உண்மைமொழி யன்றே! யுல்லாமல—

“முன்னோ மொழிபொருளே யன்றி யகாமொழியும் பொன்னே போற்போற்று வய!”

மலவன்னம் கம்பா, நிருவள்ளுவ நாயனா முதலிய சில மகா வரின் கருததும், பொருஞ்சும், சிறுசிறு சொற்றெடுத்துக்கொள்ளும், இந்தது அரதங் கசிதம் போலப் பொருந்தப் பதிக்கப்பட்டன. வகள் இடைக்கிண்ட மினிரக காணலாம்.

இது போருட்டொடாநிலைச் செய்யுளாயினும், அநதச சரித்ரத்தையெட்டி, இடமிடந்தோறும், கிறிஸ்து சமயத்துக்கே தந்திரியமானவும், அதிதுல்யமானவும் சனமாராக்கப் பிரமாணங்தெவ சிதத்ததுக்கு அமைதலாகிய பொறுமை முதலிய சுகுள்,—நீதியிரக்க சமரசம் முதலிய சில முககியமான உபரூதசங்க—விதிவிஶேஷங்கள்,—பாவ புண்ணிய விவரணங்கள்,—மோகு நிலைவரங்கள்,—தர்மாதாம விசேஷங்கள்,—இம்மை மறுமைப் பலங்கள்,—சாதுசங்கக் கூட்டுறவின் பிரயோஜனங்கள்,—உபரங்கள்,—ஆண்ணிகங்கள்,—பக்திமாகக் உபகரணங்கள்,—துன

மார்க்கப பிரதி பலன்கள்—முதலிப சத்திஷ்யங்களே இதில் யார் டுங் தெளிவாய்ப் புலப்படத் தக்கது.

6. இத்தால் வாசிக்கிறவாகள் மன்னைசசன்மாகத்தில் முடிபிப்பித்தந்து, தூங்பததில் வளாக்கத் தக்கது, துப்புவான் டேதனியுள்ளது. இப்படிக்கு விரோதமான அபார கறபணிகளே ஒரு அரத்தாபாசங்களே யுள்ளிட்ட வண்ணீகளே நும், இந்தாவில் டூங் டூங் கிட்டாது கிரமமான கற்பனைக்காரங்களும், உதாகரித்து பேசுத்தாக சமயோசித்தங்களும் படியாரணீகரூ முன்னது என்பதை நடிகீல் விலகா டி வாசிப்போ ரொரும் மறுக்கா.

இந்தால் முழுதகமும் ஏதுதேரம் 3,400 கவிதங்கள் என் அவர்கள் யமகம், திரிபு, சிலேஷா, மடக்கு முதலிய கவிதன எல்லாம் 21-ஆவதுமிகு துப பஸ்கத்தின் கண்டசியில் தெளிவாய்ப் பொருட் முடிவிருந்திருது உலகத்துக்குப் பெரும்பாறும் பிரயோஜனக் கிருநகவேண்டி மொராதை ஏதுதேசித்தே கூடிய வரை இயற்றி கண்கொண்டிம், எவரும் முன்னே ஏப்பந்தக்கைதாக கவனி தெளிவாய்ப் பொருளநிது கொள்ளத்தாக திரிசாரகளைக் கொடும், தாத்தால் வைக்கத்தை அனுராதித்து இடைக்கிடை சாட மான வட்சாரகளைக் கொண்டும், இயற்றப்பட்டிருக்கிறது.

7. ‘தெளிந்த வாசகங்கடையுள்ள புன்தகங்கள் போல’ செய் லவமைத் தூல்கள் கலப்பமாய்ப் பொருள் வினங்கங் கூடிய வதுதலின், அவற்றுல் அங்கெப் பிரயோஜன மிராது’ என்று தாதக தில் இங்கெனிஷ் பாண்டிதயர்ங்கள் சில: ஆகேஷபிரகவுங்குடும். பதியலை, தெளிந்த வாசகமேபோலவே சிறந்த செய்திநும் அதன் ஸ்தானந்தில் சிறப்புட தகுடியாரமைத்ததாம். எப்படியே சாள்கிரம், சரித்திரம், சமாசாரம் முதலிப அழிவு விதத்திக் கிஷ்பங்கள் தெளிந்த வாசகங்கடையிலிருப்பது சிறப்பும், அவ்முமாம். வாசக மேவவளவு தெளிவுள்ளதாயினும், சிறந்த செபோலக் கேட்போ ருள்ளத்தைக் கவரவும், மனதைப் பரவச வும், எப்போதுஞ் சிகந்தையை விட்டகலாமல் அதிற் பகின்து நிப்பனீ விளைவிக்கவும், போதுமான சக்தியுடையதல்ல. ஆகவே எக்காலத்து மறவாமல், மனசில் வைத்து உயிரிலும் அருமைய பாதுகாத்துப் பேணவேண்டிய பக்கி, உண்சசி, ஒழுகக் முங்

-ஒன்றும் எல்லாருக்கும் பொருள் விளங்குமாறு அமைந்திருக்க வேண்டும் என்கிற கொள்கை தவறு—

சி “எல்லாக்கு என்று யிருப்பதிலை யாதொன்றும் எல்லாக்கும் பொல்லாத தில்”

ஸ்ரீ பது பெரியோருடைய கொள்கை.

இங்கிலிங் பாண்டியைக் கற்கும் அநேகர் தமிழ் சுய பாண்டினதால் அது தானேன் வரதத்தக்கது, பிரயாசப்பட்டுப் படிக்க வேண்டியில்லை என்கிற எண்ணத்தினாலும், படித்தாலும் தாத்தாலத்தி, பயனில்லை யென்கிற வெறுப்பிலிருலும், சுறக வேண்டிய காலத்திற்கு தமிழ் இலக்கியங்களில் ஒன்றையாவது கற்றுக்கொள்ளக் கவலை, படாமல் மெத்த அசட்டை செயது விட்டுவிட்டு, அப்புறம் ஏதேனும் காலத்தில் சமயம் கேரிடுப்போது தமிழச் செய்யுட்களில் இரண்டொன்றை மட்டும் வாசித்துப் பார்த்து, அது தா களுக்கு விளங்குமையில் விரிமித்துப் பிரயோஜன மில்லியனை நெறிந்துவிடுகிறாக இது தமிழச் செய்யுளின் குற்றமல்ல. இங்கிலிங் இலக்கியத்தை வெறுவதற்குச் செலவுங் காலத்திலிரும், படும் பிரயாசத்திலிரும், புலோருபாகமாவது தமிழ் இலக்கியத்திற்கு உபயோகப்படுத்தி, அப்பெரிற குறை சொல்வாராகளானால், அது ஒருவேளை சியாய்மாயிரும். அப்படிக்கின்றிக், சமிழிலை ஒரு நிலையாவது ஒரு வர்மாவது தீர்த் தெளியச் செவ்வையாய்ப் பாட்யாமல், எடுத்த செய்தனக்கு விளங்கவில்லை யென்று குறை சொல்வது சரியல்ல.

மைப் புதுதியடைய எவராவது இரண்டு வருஷம் தமிழ் இலக்கியங்களிற் பழக்குவாரானால் எடுத்த காவியத்தாங்கு அாத்தாங் செய்தாங்கு வருகாவா என்பது யாவரும் அநுபவமா யற்பக்கடிய விஷய அக்கிய பாண்டிக்காரருங்கூடத, தககளுக்குப் போதுமான நிருக்கும் விஷயத்தில், அதிசலபமாய்த் தமிழ் நூல்களிற் பாட்டிய மடைந்திருக்கிறாகன. ஆதலால், தமிழ் இலக்கியத்திற் கிரியமுள்ளவாகளுக்கு ‘இரண்டிய யாத்திரிகம்’ என்னும் இவருகு சுலபமாய் விளங்கக் கூடியதேயன்றிக் கஷ்டமாய் தென்று கைவிடக் கூடிய நூல் அன்று.

8. நற்பொதகத்திற் பிரசித்தப்படுத்தியிருந்த செய்யுட்கள் தத்துப் பார்த்து வந்த அநேகர் நால் முற்றுப்பெற்ற தென்றறிக்

ஏ இதில் யா  
முகவரை.

வற்றிந்குரிய விஷயங்கள் சிறந்த செபயுளில் அனமந்த் க்கத்தில்முடிசிறப்புந தகுதியுமாத்திரமல்ல, பிரயோஜனமும் மிகுதியே. புரவான மூரங்களின் நூல்களைக் கற்றறிந்த சகலரும் இதற்குச் சாக்கி எக்டோநுவாகள். ஆதலால், இப்பிரபந்தம் செய்யினி விருப்பது பகுதி வில்லா நிக்கும், நல்லொழுநூகத்திற்கும் அநிக அருகலமென்பது சிராகேரகரிதழ் மாயிருக்கிறது

என்டாக்

தமிழ்ப் பிரதோதநில் ‘இவக சிந்தாமணி’ முதலிய பஞ்ச சாவ பங்கங்குப், ‘திருக்குறள்’ முதலிய நீதிநூல்களும், ‘கபபராமாயணம்’ ஆக முதலிய இந்காசகங்களும், ‘கேவாரம்’, ‘திருவாய்மொழி’ முதலியாம் தெவவிய பிரபந்தங்கள் மேல்லாம் எவருக் தெளிவாய்ப் பொருளாரு; எற்றிது கொள்ளத்தக்க நூல்களா? அவைகளைல்லாம் உலகத்தில் ஜகாங்கவள்வு காலமாக நிலைபெற்று, யாவராலும் அபிபானிகப்பட்டு, நடவழுக்கிறார்ணன்! பிரயோஜனப்படாபலா போயிருது? கற்றுவல்ல சாலாநேரா எக்காதது முனராபப் பொருள் விரித்துநோக்கின்றன. ஒழுநையோ கேட்டு பகிர்கின்றன எக்காததுப், யரவுடும், இவ விருக்கத்தாரு முனா. அல்லாமல், இங்கிலித் பாஷாயிலுள்ள வாசக நூல்களைல்லாம் எவரும் தாமாய்ப் பொருளாரித்து கொள்ளத் தக்காலகள்தானு? நிதியிசாலைகளிற் படித்தத் தேறுகிற தீறுவா போகட்டும். B. A. பரிசௌகருக் குரிப்பிட்ட பாடங்களைத் தாமாய்ப் படித்துக்கொள்ம. எக்கூடாது? பிரருத்தியை நாடுவதென்னை? வாசக கிரந்தநானே, முதிர்விளைக் குன்தகம், யாவரும் பொருளாரித்து கொள்ளத்தக்க புதிதமாய்த் தெளிவான வாசகங்டாலில்தானே யமைந்திருக்கிறது, தற்கேன் வியாசக்கியானம் வேண்டும் “பட்லாஸ் அனுல்ஜி” என்ற கப் புன்தகம் எத்தகையதென்று அறிவிக்களே. அதுவும் பிரசுணமற்ற நூல்தானு? தாமாய்க கற்றறிகிற கலவியிலிலும், தமிழ் கற்றுவல்ல சாலாநேராற் கேட்டற்கிற கேள்வியிலிலும் சிலாக்குப்படியது. அதுவே சுந்தேக விபரிதமில்லாத மெய்யறிவு. ஆத நடவடிக்கை—

“கர்த்தல் மூமினுங் கேட்க வகிதொருவற  
கொறந்ததி ஓந்ருந் துணை”

முந் திருக்குறள் விளம்புகின்றது. உண்மை பிதுவாதலில், எல்லா

கப் பிரபந்த முழுதும் அச்சிடுவிக்க வேண்டுமென்று விரும்பிட கேட்டுக் கொண்டதினால், அச்சிடுஞ் செலவுக்குப் போதுமான பிரகிள்ளுங்கிக் கையொப்பமாகிறதா வென்றறிந்து, அதன்மேல் அச்சிடுவிக்கும் நோக்கமாக, மாதிரிக்குச் சில பாடல்களைக் காட்டிச் சென்ற 91-ம் ஸு நவம்பர் மாஸத்தில் பிராஸ்பெக்டஸ் ஒன்று அச்சிடுவித்துக் குருமா, விததுவான்கள், கல்விமான்கள் பலருக்கும் அனுபவியிருந்தேன். ந. நூறு பிரதிக்கு அதிகமாகக் கையொப்பம் கிடைத்தது. அததோடு அவரவரே தங்கள் தங்கள் விருப்பதங்கையும் உவளியிட்டாகள்.

பிராஸ்பெக்டஸை யனுப்பி யதன் மூலமாயங் கிடைத்த கையொப்பத்தை ஆதரவாகுகி இந்தாலே யச்சிடுவிக்க முயன்று கொண்டிருக்ககையில், நான் வசிக்கிற திருக்கெல்வேலி நாட்டுக் கிறி ஸ்து சபைக்குப் பிராதானிக்கழுள்ள ரேவரென்று டி. உவாக்கா (Rev T. Walker, M A) என்ற குருதுவா தமிழிலாலை தோசை யுடையாதலின், இந்தாலே எப்படியும் சிக்கிரதில் பிரசரமாககிப் பயன்படச் செய்யவேண்டுமென்று விரும்பி, என்னுடைய செலவில் அச்சிடுவதைப் பாக்கிறும் நூல் சங்கத்தார் மூலமாய் அப்படிச் சிச்யதால் புஷ்டகத்தின விலை மெததச் சஹரயமாகவும், அதனால் வெகு கலப்பாக நூல் பல இடங்களிலும் பரம்பவும், கூடியதென்று உத்தேசித்து, டா. டி. மூர்ச்சி (Dr. Murdoch) அவாயோடு பேசி முதற் பதிப்பு : “அவாகள் சொல்கின்றார்கள் நூலை உடல்படி படித்திக் கொ.” அவாயதி ஏற்பாடு டா. பா. என்னவீரி : “... எனக்கு உபரில், அதற்கு இணங்கிப் பிரத்தைய அவாகஞ்சு அனுப்பினன. எ. வாற்றுனும், புஷ்டகம் பூரணமாய் அச்சிட்டு முடிய என்கன்கள் நாலை... இது விஷயத்திற் கிடைத்த தேவ இரக்கம் பெரிது.

இது நூல் தமிழ் நாட்டுக்குப் பிரயோஜனமுள்ள தென்று கண்டு அச்சிடுப் பிரசிதங் கொத்த முயன்று, தக்கவாறு உதவி புரிந்து, உவளிப்படுத்திய ரெஷா... டி. உவாக்கர் என்கிற குருதீசுதருக்கும், வைதீகிப் பொதுதங்கா... டாக்டர் மாடாக துரைக்கும் பந்தியறிந்த வந்தனம் ஹாஸ்துகிறேன்.

அரும்பத அகராதியில் சில முக்கியமான பதங்கள் விடுபட்டுப் பிராயினவென்று பின்னாத தெரியவந்தது. இரண்டாம் பதிப்புக்

காலத்தில் இந்தப் பதிப்பில் விடுபெட்ட அரும்பதங்களையும், திருத்தாது தவறிசின்ற பிழைகளையும் திருத்திச் செர்த்து அச்சிடுவிக்கக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவ்வாறு, இரண்டினிய புண்ணியம் தமிழ்நாட்டில் வெளியாக, அற்பக் கருவியாக என்னை யுருப்படுத்தித் தொடங்கிய வேலையை முறைப்பெறச் செய்த தண்ணிகரில்லாப பாட்டுவடைத் தலைவனுகிய ஒரில்லு பகவானுவடையுடபய சரணாவித்தங்களுக்கு அனந்த ஸ்தோத்திரம்.

“குணநாடுக குற்றமு நாடி யழறுவன  
மிகங்காடி மிகக் கொள்ள ”

“காங்க ஒவதத் வகூறி யொருபொருட்டுண  
ஆபத் வறிவுவடையா கவனண்டு ”

பாணியால்சோட்டை . {  
மேஜை 1 ம் 1894 }

॥ A கிருஷ்ணபிள்ளை



## படல ஆட்டவணை.

பொய்யா	பக்கம்	கவி	செதாரம்
பாயிரம்.... .... .... .... ....	1	16	
பதிகம் .... .... .... ....	3	3	
<b>1-வது. ஆதி பருவம்.</b>			
வரலாற்றுப் படலம் .... .. ....	4	10	
மெய்யனாச்சிப் படலம் ....	6	48	
குருதரிசனப் படலம் .. .... ....	12	15	
பாமராஜியப் படலம் .. ....	14	66	
அட்சீ படலம் .... ..	23	14	
கிருஷ்ணப் படலம்.. .. ....	25	19	
ஏந்துர் ராகப் படலம் .. ....	28	16	
பூ.ஷாநதப் படலம் .. ....	30	39	
நால்கீசு திமாக்கப் படலம் .. .... ..	35	174	
பா.நி. ரம்பப் படலம் .. ..	60	32	
ஒ.ஶ.ம.பி.க்கைப் படலம் .. ....	64	50	
நா.ந.க்கப் படலம் .. .... ..	70	86	
கெட்சிடப்புப் படலம்.. .. ....	81	56	
பீ.யா.க.வி.யா.னி.யரமணைப் படலம் ..	87	210	
க.ஸமா. ச.கு. படலம் .. .... .. ....	114	32	11
து.மி. ரா.நது. படலம் .. ..	119	26	
அமாக்கப் படலம் .. .. ..	123	41	
ஸ்வ.பு.ஷ.கரி.னி.ப் படலம் ..	128	43	10
உ.பா.தி.மலை.ப் படலம்... .. ..	135	120	10
ஆதி பருவம் கவி			
	1116	31	
<b>2-வது. குமார பருவம்.</b>			
ஈ.ப் பகுணப் படலம் ... .... ..	153	112	
த. எ. ஸமீ. ச.நி.ப் படலம் .. .... ..	167	495	
ப.நா. ஜி. த.ந.ம .. .... .... ..	230	21	23
ஏ.ந. க. ப.ந.லை.	236	86	
..... பருவம் கவி			
	714	23	
<b>3-வது. நீ.ஈ. பருவம்.</b>			
வனம்புகு படலம் .. .. .. ..	247	13	
அழிம்பன ஞேலவிப் படலம்... ..	249	109	
மரணச்சூழ விறுத்த படலம் .. .. ..	263	79	
நிதானி நடபுப் படலம் .. .. ..	273	96	

	படியா	பக்கம்	கவி	சீதை
5	அலப்பனை வரைந்த படலம்.... ....	285	101	
6	ஞானுசிரியனைக் கண்ணுற்ற படலம் ....	298	82	
7	மாயாபுரி படலம் .... ....	302	93	
8	நகர்புகு படலம் .... ....	314	47	
9	இரங்கணிய நவீந்தப் படலம் .. ....	320	100	
10	சிறைப்படு படலம்.. .... ....	332	58	1
11	நிதானி கதிகூடு படலம் .... ....	342	75	
	நிதான பருவம் கவி		803	1
<b>4-வது. ஆரணிய பருவம்.</b>				
1	நம்பிக்கை கண்ணறி பிடித்த படலம் ...	351	31	
2	கிறிஸ்தவன் கதிவழி கூடிய படலம் ..	355	80	
3	சரங்கப் படலம் ... ....	365	26	
4	விடாதகண்டப் படலம் .... ....	368	175	1
5	ஆனந்த சௌலப படலம் ... ....	392	100	
6	விசுவாச விளக்கப் படலம் .. ....	404	60	
7	கார்வண்ணப் படலம் ... ....	412	31	
8	சோக்குமிப் படலம் .... .... .	416	90	
9	அறிவீன வர்ச்சிதப் படலம் ... ..	427	114	
10	நிலைகேட்டுதியா விவரணப் படலம் ..	442	32	
	ஆரணிய பருவம் கவி		739	
<b>5-வது. இரங்கணிய பருவம்.</b>				
1	தர்மகேஷ்த்திரப் படலம் .... ....	447	86	
2	இப்பரசந்திப் படலம்... .... ..	458	54	
3	சுவர்க்காரோகணப் படலம் .... ....	470	110	
	முடிவுணாத் தேவாரம.... ....	484		
	இரங்கணிய பருவம் கவி		250	
	மொத்தம் கவி.		3624	1
<hr/>				
	சில கவிகளுக்கு ஆத்தம்... ..	487		
	அரும்பத அகராதி .... .... ..	495		
	பிழைத்திருத்தம் .... .... ..	513		



## இரசுணிய யாத்திரிகம்.

சிறப்புப் பாடிரம்.

கடவள் வாழ்ந்து

மூத்தோன் சிங்க ஸாய புவனேஷ சரங்கட் கெல்லப  
அதீயாப் பூத்துமூ லக்ஷக நாதியா யங்காடா கார  
ஜோதிபாய விளைகி நிறுக் துயசை நகப வாழ்வைக்  
காதலாப்ப பரவி நாளுங நருதினுள ஸிருத்தி வாழ்வாம்.

1

ஏன்றிலே மூன்றுப் மூன்று போனதா யுலப்பி எதாப  
நிவறுவ கரீனத்துர தூப நினைவுமாத் தீணயிற நங்து  
நெறென வொந்தி ரக்ஷ நல்ருமெபஞ ஞான னாதக  
குஞ்சினை யக்கதுத தாங்கிச் சிரத்தை கூடி வாழ்வாம்.

2

கெறு.

மூல நாணை முதற்பொரு ளெவற்றிற்கு முமகைக்  
கால மாநிலி றிகநூள நாதியக் கடவள்  
கேல பாபறை குணிபயருப குணக்குறி யமைத்  
கீல நாயகன் றிருவருட் பரவுஞ தீண்டர்.

3

கெறு

ஆசி மெய்த்திரு வாக்கொளி யாய்வாரு  
காதன் மைநத்தைத் தந்து கருணையாற  
பூத லததுக கிரக்ஷ புங்கிப  
நாதை பாதந தலைக்களி யாக்குவாம்.

4

கெறு.

கன்னி பாலனுய்க் காகினி தனிலவ தரிதா  
நன்னு ஜீவகோ டிக்களொலாம் வானந்தி மருவத்  
நன்னு பிரார்த்தி தியாசமுஞ சிலுவையிற றந்த  
என்னு பாசனு மூர்த்தியை யருவாதித் திடுவாம்

5

ஓருஷ்ணிய யாத்சிரிகம்

கேவ று

வானமும் பூமியும் மகிழ்ச்சொண் டோங்கிட  
நூனமு நன்மையு நனிசி நஞ்சிட  
ஊனமும் பாவரு மொழியத் தொன்றிய  
பின்ற குத்தனபுதனு சிந்தித் தேந வாம.

6

கேவ று

சுருதியாவி யந்திகழ்த்தி யருங்ரான திமிரபாதி  
தூநடெத்து நூன்றும்

ஒருநனிர குனியிவழித் துளையாகி யடி மோவரை  
யுபயக் கொனாடு

கருதியநற கருமமெலாக் கை கடப் பெருக குருளைக்  
கடைக்கன சேங்குகூடு

தருதியே நததோருநல் லாநிதிரு வாடிக்கமலந  
நலைமேற் கொள்வாம்.

கேவ று

பூத பாலனஞ் செய்கிருள் பாறிட  
விதிந சுக்கடா வீசி விளக்கிடும்  
மெயத்தி ரூரசனை மெயத்திருத் தொலைடனார  
சித்த மீது திகழத்தி விலைபுவாம்

நாணம்

பூவரு போய்ம்மறைத் துணிவின் பொறபுறமு  
தீவை குனியியாத் திரிகச செபபொருள  
பாவரு செந்தமிழ்ப் பனுவ ஸக்குவான  
ஆவலிறு முணிநதன் எருட் துளைக்கடைடு.

கேவ று

என்ன தீய பானியாகிந் திலவுலகில் பாணடுமில  
ரெனிஜூ நாயேன

தண்ணீயொறு பொருளாகத் தந்தந்தாண்ட கிறிஸ்தியேச  
சாமி செய்ய

பொன்னதீய திருவடிக்குச் செந்தமிழுமா விளக்கபோன்ற  
புளைவா வெண்ணாரித

துண்ணாக குக்கணியா யாத்திரிச மலை ரத்துதூத  
தேடுதூக அழிந்தன.

சிறப்புப் பாயிரம்

வழி, எல்லை

அதிதம் கூறில்லை வேடு விழுதகு பொருளீர் யாப்பங்கு  
நிதிய ஜீவ மாகூ நினையை பிடித்த தேவ  
பத்தனும் பனியன் மேனூட் பாவனு சுரித மாகூ  
ததித்திக் திகழுத்தி யுப்தத் தகைமையே தகைமை யாமால 11

ஆக்கிப் பாவைக் கண்டி யவனியிற் பலபா ஷஷ்குமு  
பாக்கியம் பயந்த தென்னப் பாசரஞ் சுமைந்த தாக்  
மேங்குபா நாத ஸௌலவ வித்தக் ரவிந்து சொல்வான  
ஊட்டினன் நமிழில் யானு முசிதமாண பொருளீர் யுள்ளி. 12

ஒண்டமிழ் எல்வா வாக்கி னுரங்கொண்டில் வுலக காதை  
எண்டிசை புழு நிற்கு மிருஷன்ப் வேத போதகு  
கொண்டபே ராற்ற லாலே கூறுவிப் பனுவா லெந்துந  
கேண்டிகை வாராகத் தோங்கித் திகழுவதற் கேவனகொ லீயம் 13

துதலியபோருள்

வெற்று கேராபோரு நாய்ப்புகலை வினோதமு மன்று  
புறம் ராஸ்தூ பொநிக்கசைப் பெண்களி புளைந்து  
சிற்றின பத்திறந திருக்கிய காதையு மன்று  
மாற்றி தாதனும் ரக்ஷீன் வழுவருமோ மருந்தாம் 14

நாஸ்பயன்

தீவினை ஜல்கியிழுந தழியும் ஜீவாஹ  
விவிலாக கதிகாஹ வீடு சோநகுபோ  
தாவுரு புணையியத் தனி மாநகலம்  
ஜீவர கூணியபாத் திரிகந தோமினே 15

யாப்பு

முநிச உதுதமூ நுகாந்திடு மொட்டையின் மூரங்க  
கதில முக்கிப் பாழ்க்கதை கற்றுநாட்ட கழிப்பா  
புதிய தேவூக ரளியெனப் புனிதா யாத்தரிகம்  
மதிர எந்தரு மழிம்தெனப் புசிதங்க மகிழ்வா. 16

சிறப்புப் பாயிரம் முற்றிறறு

பதிகம்.

கண்ணியர கூணியயாத் திரிக மென்னக  
கழுதுகின்ற காவியத்தின் பொருள டக்கம்  
நண்ணியதன் வரலாறு மெய்யு னாசசி  
நலத்தகுரு தரிசனமா பரம ராஜயம்

புண்ணியவேஷ தியல்சிருஷ்டி ராஜ நரோபம்  
சூரியவழி கவிசேஷ புனித மாரகமம்  
வண்ணியரு னெறிபிடித்த வைநப பிக்கை  
யிசெளங்கை கடைத்திறப்பு மறைவி ளக்கம்.

1

அருங்கமைக்கு கியடேது நூழிறு கொதுத  
ஸ்ராங்கமியல் புஷ்கரினி யுராதி யேஷால்  
விரும்புரபா ஒண்ணிரண்கி விளைநத ஜாரு  
விசிராநதி காட்சிவன மதிப்பன் ரேவுவி  
கேறுங்குமா னைச்சுருமுல நிதானி நடபு  
நெறிபில்லவ பல்வகாதல் குருவை நோதல்  
மருங்குமா மாககுபி நகருட் போதல்  
மானவர கூண்ணவகுத்தல சிறைக்குள் காதல்.

2

நாதானி தானிக்கி நன்னார பிரகை  
நல்லழிலே தியனமீட்டி பொறக ஏங்கம்  
ஏற்றமுறு விடாதநானடச சிறையா ஏந்தர  
சிகினிச வாரவியல் திமிர வண்ணன  
ஏற்றமிது ரோகநில பறிவீ ஏற்கு  
ஏ ஏழுறை நிலைநடன் நரும கேத்து  
ஏற்றுமிக பராந்தி கவாக்கப பேடு  
ஏந்துவைப்பா நிழும்படல நாற்பத தெழு.  
புரைய முற்றிறு.

3

### முதலாவது ஆதிபருவம்.

—♦♦♦—

வாலாழுறுப படலம்.

—♦♦♦—

உ வகம யாவும் புந்தரு ஞன்னத!  
அலகில ஜோதி யருட்கட லரண்த  
திலகு மெய்ததிரி யேகா பதததுலை  
குலவி யென்னன்று சிடங்குடி கொண்டவே

1

மைக்க டற்புவிக் கெத்துலை வான்கதிர்  
தநக தத்துணைச சால்புடைத் துதமம  
பெயக கிறிஸ்தவ வேதியா தாங்குழி இச  
தொக்க தயமெய்த தூய கிருசரவர்

2

மலையற் றேங்கு கடனினில வையாத்  
தலையுற் றுனம் விரகை தயங்கெட்ட  
கலையுற் றேங்கு நதிமாதி விற்சனை  
நிலையுற் றேங்கெப் பெருகி திலையுபோ.

சென்னி தேவ குமாரன் திருச்சாணைப்  
கிளி வெந்திருத் தொண்டரெல் ஸ்ரீ முடல்  
அனான வாபபரி சுதந் வயிச்சீமய  
மனனி நினரு வளரக்குந தருமுமே.

### கேவு

சுதந் யந்தரு பய பாறை தயவுகண ஞோட்டம  
சுதந் சுதந்திமெபப பார்வியேன றிதந்து சீல  
விதந் தந் திலை சாதுக்க ஞாரெனும் விர்சால  
இதந் பாதல் முன்தில் ரெணிலில் தாமால

பண்ணி சூதவெயுங் குடுமபழுக நலமபுபப பாவவ  
மண்ட வத்தைவாய் மடிதந்தேந மயல்லு சாலாருஷ  
உணடு கேட்டறிக தின்னமு முயவதி கருந்த  
தொணடு படிட்டா ருலாரி நெங்கொலோ துணிவே.

இனைப் தன்மைய சாதுசங் சுத்தருக் கென்றும  
முனைவ னீந்தருள் கருந்யே முத்திசா தனமாம்  
அனைய நூல்வழிபப பட்டாதலே யான்மர சுதனிய  
நினைவு கொணடுடன சித்துபாத திலைசெயு நீபை.

ஆப வித்தசு சிந்தயாத தின்பெரி தாற்றி  
நாயகன் கிறிஸ் தியேசவுக கனபுசொய நண்பன  
தூய ஜீவிய நடைகடைப் பிதித்தவோ சுகிதன  
மாயி ருமபுவி மயக்கறு மாணபுடை ஞானி.

எயபி ரான்றிருச் சித்துமே யெனதுபாக் கியமென  
றுமபா நாயகன பணிபுரிந தொழுகுமவ வரவோன  
இமப ரோசிறை யிருந்துழி போககித தினாயில  
தமதி ரான்றுள சமைத்தது தரிசன மொன்றை.

தனன சுத்துளே தொன்றிய தரிசனக தரணி  
மனனு யிக்கிர குனைவழி மரபினை வகுக்கும  
எனன வுன்னித்தன் னினத்தருக கெழுதுபா சரமாப்  
பனனு வேன்வெளிபப படையிலென் அக்கினன் பக்கரவான்  
வரலாற்றுப் படலம் முற்றிற்று.

## மேய்யுணாச்சிப் படலம்.

வஞ்சமே பயில் ப்ரபஞ்ச வனத்திலே நெடுஞ் னாகச்  
சஞ்சரித் திடும்போ தாண்டோ தடமலீச சாரல் வைகி  
நெஞ்சுளே நிமலன் பாத நிறுவிசித் திரிக்குங் காலீ  
விஞ்சியோ கணவு கண்ட விதந்தனைப் பகரு வேனே.

1

வண்டினம் பயிலச் செய்ய மலரமுகை யவிழ்ந்து செந்தேன்  
ஒண்டுளி பிலிற்றி யெங்கு முறுமணங் கழு வோங்குந்  
தண்டலீப் பரப்பி ஏடுடே தனித்தொரு மரித னிறகை  
கண்டனன் கணவி வனாட்டே னிலையிது கழுவு காலீ.

2

வாடிய முகத்தன் செனனி வணக்கியோன் மலங்கி வாநீ  
ஒடிய விழியன காநை யுடையின தென்றுவு பாவங  
கூடிய சுமமை தாங்கிக கூலுறு முழுகன பல்கால்  
வீடிய னெறியை நாடும் விருப்பினன வெருண்ட செஞ்சன்.

3

கையுறு புதத கததைக் கருத்துற விரித்து னோக்கி  
மெய்யுற நடுங்கி விப்பி வெத்தை பெற்றகச லாற்று  
தையகோ வையகோ வென றல்லிநெட டியித்தி யாது  
செய்யுற கரும பென்று நிகைத்துநின றயரு நீரான

4

இருதலைக் கொள்ளி யுற்ற வெறுமபென வேகு மாக்கம  
ஒருதலை யானுங் கானு துணக்கியோ னுலவை யுற்ற  
சருகெனச சமூலவன யானாடுந தரிக்கிலன மேலுங் கீழுங  
கருதினோக கிடுவ னுள்ளங கசந்தபூ திடுவன் மன்னே.

5

ஈங்கிவ னிவவா ருக விருதுபாக கிறதி கானுன்  
ஆங்கொரு நெறியைக் கூடி யடவிந்த தசத்தை யண்மித  
தாங்கிரி தாகி னின்ற தறபரி பவங்க னொல்லாம்  
பூங்குழன் மனைம காக்குப புகனறிடா துளத்துக் காத்தான்.

6

அயலுற நிழலீப் போக்க லாவதோ வகத்துள் னோங்கி  
உயவொரு புகலின் றென்னு அறுதகினின் றுடற்று கின்ற  
துயாபிற ரறியா வண்ணா னுடைத்திட முயன்றுன் வாளா  
வியனகத தியன்மு கதது விளங்குமென் றணரான் போலும்.

7

விளாரும் ஜீவ சாக்கி விளைத்திடு முபாதிச் சம்மை  
தள்ளரு நீமைத தாகச சமழுத்தலர்ப் பரிந்தில் லாளை  
எள்ளரு மகாளை கூவி பினிதரு கிருத்தி யென்றன்  
உள்ளுயி ரையீ ருற்ற தொன்றியா னுளாக்கக கேண்மின்.

8

பரிபவ மொருங்கு கூடித திரண்டவோ பாரச சும்மை  
வெரிநுற்றி யமிழ்த வாற்றேன் மிகமெலிந தயாநதேன் மேலும்  
ஏரிதரு தேவ கோப விருங்கனன் மாரி பெயது  
விரித்தொ யுலகும யாழும வெந்தழிர தொழிலே மனதே. 9

இந்திர நிகழு மென்றற் கெட்டுணை யைப மில்லை  
எத்திறந தபபி யுந்து மென்பது மாறியே மின்னே  
நித்திய ஜீவ மாகக நெறியறிந தோடே மாயிற  
சத்திய நரகத தீயிற் சாவது சரத மாதோ. 10

ாசனு கோபத் தாலே யெரிந்துநீ ரூகு மிகத  
நாசதே சத்தை விடடு நடபபதே கரும மனதேல  
மோசமவங் தடையும பின்னா முயலவது விருதா வென்று  
பேசினுன பலாற் றனனைப பிணித்தபே ரண்பி ஞலே. 11

இன்னன நிகழும் வேலை பின்ததவா பலருங கூடி  
என்னவோ பிதூ மேவிட் டிவையெலாம பிதற்று கின்றும்  
உன்னாது தலைராயத தினனே யுறங்குதி புலரி தோன்று  
முன்னரே சுமுண் டாகு மென்றின மொழிந்து போனா. : 12

என்னுறு வருத்தந தேரா திசம்ந்துகொ யாடு கின்ற  
இன்னாடுன் மதிதா என்னென் றிரங்கிநித திகொற் றின்றிப  
பன்னருங தயர முற்றுன பகலிலும பதின மடங்காக  
கன்னலோ ருநம தாகக் கழிந்தன வவற்குக கங்குல். 13

கனையிருட் பிழுமபை நூறிக கதிரவன் குணபாற் ரேன்ற  
வினைசமங் தலறி யுள்ள மெலியுமாற அமவி சாரி  
மனைவயிற் குறகி யுயு மதியிலா நிருவி சாரா  
அனையவ ஞுதம் சோக மதிகரித தத்தைக் கண்டார். 14

கண்டன ருண்மை தேரார் கவல்கின்று ரல்லா வேரி  
உண்டுவா யுழு வாரபோ லுணாவின்றி யுஞக்க லுற்ற  
மின்டருக் கிரங்கி நேரு மெய்மமையைத தெரித்தல் நன்றென்  
றண்டர்நா யகளை யுள்ளி யாதனும விசாரி சொல்வான். 15

திருவருண் மலிந்து செங்கோல் செலுத்தியிச சுக்ததை முற்றும்  
இருகுடை நிழற்கீ மாக்கி யுவங்துகாத் தளிக்கும் வேந்தன்  
மருவுதங் குட்டாநி முற்கீழ் வாழுமன னுயிர்கட் கெல்லாம்  
தருபிர மாணம புதநாந் தனித்தனி சாற்றக் கேண்மின். 16

நம்மையே வணக்கல் வேண்டு நமக்கினை யாக வேறோ பொம்மையைப் புனைந்து தாழ்ந்து போற்றிடா திருங்கள் வீடு நமமது நாமனு செபவி ஒசமே வருந்தப் பாது செம்மைசே ரோய்வு நாளோச சிந்தையாற் றாய்மை செய்மின்.

நலத்தொடு தந்தை தாயை நனியுப் சரித்தல் நன்றாம் கொலைத்திறங் துரிசசை நீசங் களவுபொய்க் கூற்றென் றய புலைத்தொழில் புரிய லாகா புறத்தவன் பொருளாயா தொன்றை, அலைத்தப் கரிக்க வெண்ணு மாசையை யடாத்தல் வேண்டும்.

என்றிலை கிலையிற் நிட்டி யெமமனோ கரத்து நல்கி நன்றான் ரடைய வேண்டி னயந்ததுட டியுமிப் பத்தில் ஒன்றுமீட் நிடினு மநதோ வோருக்குதீச் சிறைக்குள் ஓவீர் இன்றுமீட் பெற்று சொன்னு ரீறையவன் யானுங் கேட்டேன்.

புவனமன் னுயிரை விந்தப் பொதுவிதிப் பிரமா னைத்தை அவுமதித் தொழுகுங் கூலை யவரவு ரகத்து வாழுந் தவலரும் ஜீவ சாக்ஷி தடுப்பனத் தடையை மீறிற் குவலயா திபனுக கெல்லாங் கூறிமுன னிற்பன் மாதோ.

ஆகலாம் பரம ராஜ னருடச விதிகைக் கொண்டு மேதகு ஜீவ சாக்ஷி விரோதமின் றுக வோமயித் தீதோரீஇ நன்மை செய்து செமமுறை திறமப் பின்றிக் கோதறு நெறியி னிற்றல் குடிகடங் கடமை யாமால்.

நாமு நாம வசிக்கு மிநத நாசதே சத்து ஓருப் கோமுறை வழுவாத தூய கொற்றவன் றனைப்போற் றுமல் தீமுறை துணிந்து செய்யுா ஜெபபுலை யனுககாட் பட்டுச் சாமுறை துணிந்து நின்ற சருவசண டாள் ரானேமு.

நீணிலத் தவாங கைக்க நினைப்பினறி யிறைவன் பேரொ வீணிலே யுழறி யங்கோ வீணற்குள் வீண ரானேம் மானுறு மோயவு நாளோ மாநியாது மதியுங் கெட்டேம் பேணினே மிலைப்பெற் ரேஙாப் பேயரிற் பேயர் யாமே.

நன்மைசெய் தோழு மில்லை நன்மைசெய் வதற்குத் தக்க தன்மையு நமக்கு ஸில்லை சார்வதா நன்றி செட்ட புன்மையுங் களவுஞ் சூதும் பொருமையும் புரட்டும் பொய்யு வன்மழுமீ பண்டு (முளேள் மாறததொழில் பாரின்று வாய்ருவேம்.

நம்பர மாக வைத்த நலனுறு பொருளீப் பேணி  
இம்பரு தியஞ்செய் யாம விருநிலம் புதைத்து வைத்தேம்  
அம்பர லோக ராஜ னனுகிங் கணக்கை யாயில  
வமபரில் வமப ரெறு மாதண்டம விதிப்ப ரன்றே. 25

அச்சத னுய வேந்த னருளினு லுபக ரிக்கும்  
உச்சிக மான வாழ்வை யுவக்கிலே முலாநத வென்பை  
நச்சியிங் குழலு நாய்போ னலமிலா நாச தேசக்  
குச்சித வாழ்வை நச்சிக கொண்டலீ கிண்றேம யாமே, 26

வென்றிசே ரசன் றந்த விதிலிலக் கெவையு மீறிக்  
கனறிய மனத்த ராகிக் காமியச சுவையை நாடிச்  
சென்றனங் கடிந்து கூறும ஜீவசா கூடியையுங் தேப்த்துக்  
கொன்றுளே யடக்கி வைத்தேங்கொடுமையிங்கிதில்வேறுண்டோ. 27

மருங்கெரி கதுவத தூங்கு மாசனை முணரா தாங்கு  
நெருக்கிப வரசன சீற்ற நெருபபினு னாச தேசம்  
ஒருங்கவிச தொழியுங் கால முறறதை யுணரே மாகி  
நூங்குடற் போக மொன்றே நச்சிகாட் கழித்தல் நன்றே, 28

நஞ்சுநான் யாரே னிங்கு நாடினே னலமே நல்கி  
இந்தமட் டெனைப்பு ரந்தாற் கெங்கடன் யாவென் செய்தேன்  
வந்திடுங் கதியென் னென்று மாவிசா ரஞ்சுசெய் யாது  
கிந்தையற் றழலு மாந்தர் ஜென்மமும ஜென்ம மாமோ. 29

காட்சியாற் கருத்தாற் கானுங் காசினிப் பொருள்கள் யார  
தாட்சிமற் றவாக்குச் சொநத மாயகா ரணமே தமமான்  
மாட்சிசால் குணமெவ் வாறு வந்திடுங் கதியென னென்று  
குழ்ச்சியற் றிருக்கு மாந்தா சுகமயன்றே நிலத்துக் கமமா, 30

தன்னைத்தன் னிலையை மேலாங் தலைவனை யவன்சித் தத்தை  
முன்னைத்தா னரிந்து பின்னா முறையறிங் தொழுகல வேண்டும்  
பின்னைத்தா னறிது மென்றல் பெருமபிழூ பெற்று மோசம்  
என்னத்தான் கவலு கிணறேன் யாதுநீ கவலு கில்லோ. 31

வித்தக வரசன் றந்த விளம்பரத் தொனிகேட் டின்னும்  
இத்தலத் திருங்து நாச மெய்துத வினிதன் றென்று  
சுத்தசத் தியழு மக்குச் சொல்லிவற் புறுத்து மென்னைப்.  
பித்தனைன் றிகழ்கின் றீர்நும் பேதைமை பெரிது மாதோ. 32

இழவுவங் திடுமென் ரேங்கி யிளைபப திருபா னண்டு  
கிழமுனி பகர்ந்த நீதி கேட்டுண ராத மூடப்  
பழவுல கததை மேனூட பயோத்திப பரபடு மேலிட்  
டழவழி வமிழ்த்திக கொன்ற வறபுத மறிகி லீரோ.

தீதோடு சின்றீ ரின்னே திருமபுமின வேநதன சீற்றம்  
போதோடிங் கெழுமடு மென்ற புங்கவ னுஹாயைத தள்ளி  
வாதாடு மூடா பொன்ற வயங்கனன மாரி சிந்திச  
சோதோமைச சுடுகா டாககித தொலைத்தமை தோன்று தென்னே

அடல்கெழு மிறைசிற் நததா லகோரவா கைகளை மும்பிப்  
படருற்றி யெபிபுது நாடு பட்டபா டுண்டீ கொலலோ  
மிடலுடைப பாரவோன ரூனுஞ் சேலையும விஹாரது கிட்டி  
கடலிணைக குளித்த மாற்றவ கைதயெனக கருதி ணீரோ.

வருமுன்னர்க் காவா தாாக்கு வாழ்க்கையெயத் துணைய வேலு  
எரிமுன்ன ரூற்ற வைததுர மெனககெடு மென்ப ரினனல்  
பொருமுன்னா விலகி யோடிப புகலிட பாய கோமான்  
திருமுனன ரடையி னிதப ஜீவனை யடைதல திண்ணம்.

ாண்டுநா னுஹாதத மாற்றம் யாவுமிப புதக உதத  
தாண்டகை யருவி னுலே யுதததேன் கரதநு முன்னம்  
காண்டகு மிதனை னிவீர கருசுதற வாசித துயமின  
வேண்டுமேற் றருவல் ராஜ விளம்ப்ரம வெறுத்தி டாதீர.

ஆவது கருது ஷ்ரே லைக்கன முரதா மூது  
தீவர விருந்த நாச தேசத்தை யொருவி னின்னே  
ஜீவனே யென்று கூவித தீவரித் தோடல வேண்டுமை  
சாவது துணிக்தி ராயிற நகருமித தேபத தென்றுன.

இந்தவா றஹாத்த வெல்லா மிருஞ்சிலை மீது தாககும்  
பந்தென ஸாய தன்றிப் பாமரா பழுது மல்குஞ்  
சிந்தையு ணிலையா தாகச சினநதவ மதிக்க லுறஞர்  
பந்தமே கொளுத்தி னுலும பயனுண்டோ குருடாக் கமமா.

என்னைப்போற் பரம் ஞானி யிலலையென ரெஸம யிகழ்ந்த  
உன்னைப்போற் பிதத னிநத வுலகத்தி லில்லை யென்பார  
பொன்னைத்தான் மாத ஈத்தான் டுவைத்தான் புறக்க ணிதத  
பின்னைத்தா னெய்து மின்பம் பிறிதுண்டோ பேச கெண்பார்.

பதறிவாய் குழறி நீசொல் பழங்கதை தனைமுன் கில்லோர்  
கதறினா தெருக்க டேறுங் கதிததெழுங் துருத்தி யாங்கள்  
சிதற்ட வடிததோ மென்பா செவிகொடா திவன்வீண் பேச்சை  
உதறிவிட் டேகு வோநம் முறையுளை நாடி பென்பா. 41

ஜீவசா கூடியனாக் கொன்று சேமிததோ மென்று நமமேல  
தாவரும் பழியைச் சாட்டித் தனைச்சுத்த ஞகக் காட்டுமே  
பாவகா ரியைப்போல் யாரே பாதக் ரென்பா மேலைத்  
தீவரும் வருமென் நேமமைத் திகைப்பிப்பா னிலவே வென்பா. 42

சேய்கொண்ட மனையா ரூற்ற சினேக்கா வெறுப்பா னேதோ  
பேய்கொண்டா வென்ப் ரேநு பிற்கிலை பிதத மிக்கு  
நோய்கொண்ட கோல் மென்பா நுனித்துடி மதியற றினன  
வாய்கொண்ட மட்டும் பேசி வாய்டி யடித்தா யனனே. 43

கணனினை கலுஷி காலக் கணவானுக குளம் ரூடசி  
நண்ணிய தினியென செய்கோ நானெனக கவன்று. ஜீனந்தாள்  
நுண்ணறி வுடைய நீரா நூலொடு படிகித் தேராப  
பெண்ணறி வெனப தெல்லாம் பேதைமை யுடைத்தா மண்றே. 44

பொற்றூடி யினையு மாறும புறக்கணித தகந்தை பேசி  
உற்றவ ரிகழ்ந்த வாறு முணாந்தவாத துமவி சாரி  
எற்றிவா தனமை யநதோ வெனனினிச் செய்வ வென்று  
சறுவுநின ரேகாந தத்திற் ரபபிரான றிருமுன் கிடடி. 45,

சருவலோ சுதை யாளந் தயாபரா தமியேற் குழ்ந்த  
நிருவிசா ரிகளசன் மார்கை நெறியறி யாது செய்யும்  
பொருவரும் பிழைக ளெல்லாம் பொறுத்தருள புரியுங தூய  
திருவுள மிரககி யென்று ஜெபித்தனன சிந்தை யொன்றி. 46

அறங்கிலர் பரலோ சுதைக் கரசனைப் பரவிப் போங்கு  
புறங்கிலா வெளியு லாவிப் புதகச் சுருளை நாடி  
இறங்கிய முகத்த ஞகி யென்கெய்கே னிருக்கை கென்று  
சுறங்கென்ச சுழிலு செஞ்சுகை கவனறனன் கலகக முறருன். 47

“தேசநா சுதை யென்னித் திகிற்படும் பினிது நின்ற  
பாசவெவ ஷினையின் மிகக பாரத்தா லமுந்தும யாரே  
நீசனே னுய்யு மாறு நெறிதெரித் திடுவ ரெனஜும்  
மாசறு முயிளாக் கூவி வாய்த்திறந் தரறு மாதோ. 48

மெய்யுணர்ச்சிப் படலம் முற்றிற்று



### குருதரிசனப் படலம்.

---

வித்தக வாததும் விசாரி யிவ்வணம்  
தத்துற லைடநதுயிர தன்னை நாடியிங்  
கெய்தத்து முடலென வினைநது சிலபகல்  
மததரிற கழிததன ஞன்டோ வைகலவாய்.

தண்ணளி தயங்கிய முகததுத் தாமரைக்  
கண்ணினை மலகிய கருணை காட்டிட  
உண்ணிறை யனபுமிக கொழுகிற ரென்னவே  
வண்ணவான் மொழிச்சவை யமிாது வார்ந்துக.

ஞண்ணநுந் துயர்க்கௌ மிறுதி காட்டுமெய்ப்  
புண்ணிய முருககொடு பொளிநதி ஸக்கிய  
வண்ணமென அணாவுளார் மனங்க ஸிபுற  
நண்ணின னிருஞ்சுவி சேஷி நாமததன.-

உருகிமெய் விசாரியை யுற்ற நோக்கிகின்  
றருகணைக தியாரைநி யவலிக கினறனை  
பெருகுமித துயருனக குற்ற பெறறியென்  
திருக்கில சிந்தயாய் செபடு கெறனன்.

ஃயகேள் நாசுதே சத்த ஞங்கமா  
வெய்யரில வெய்யனயான வெகுளித் தீவிழுங்  
தொய்யென விவணைலா மொருங்க கிந்தபின்  
மெய்யுற வருங்குத தீவை வேந்தனுல.

ஆயிடைக் கருணைவேந் தாணை மீறிய  
தியாத் தீச்சிறைப் படுத்தல் திணணமென்  
றெயுமிச சுருதிநூ லியம்பு கின்றதை  
ஆயவித துயாககட லமிழ்ந்தி னேனுரோ.

நன்றிகொன் றிறைவளை மறந்து நாடோறும்  
புன்றெழுமில் புரிநுதுவீண் பொழுது போக்கிய  
வன்றலைப் புலையனேன் மருவு தண்டனைக்  
கின்றுகின் றிரங்குவ தியாவ தாங்கொலோ.

சாகவு மனமிலைத் தண்டனைக் கெதிர்  
போகவங் துணிவிலைப் புறத்து ளாங்கப்போல்  
ஏகவும் புகலிலை யீடு செய்யவோர்  
பாகமும் பலமிலைப் பதைக்கின் றேணன்றுன்.

அஞ்சலி சேஷனி யறைந்த யாவையும்  
வஞ்சமின றுண்மையே மருவு மிமமையில்  
எஞ்சரூ வேதனை யிளையதல கண்டுமேன  
அஞ்சதி சாவதற் கமைதி கூறைஞ்.

9

ஜென்மாட் டொடங்கியான் செய்த தீவினை  
னன்முது குஞ்சக்ரம விழுச்ததாற் புலைக  
கனமிகள் குழுமுதீக கடறக் டங்கிடை  
அமமையி லம்முததுமென நஞ்ச கினறனன்.

10

பலகலீ கற்றுணா பரம யோகியில்  
வுலகமன் னவரைமை பொறுத்தற கஞ்சதும்  
நிலவுல கியாவையு நிறுத்த நீங்மன  
அலகறு தண்டனைக கஞ்சிடேங கொலோ.

11

இனையகிர தனையென திதயத தூன்றலால்  
வண்பொலன கழலினுப் வருநது வேஷனன  
அனையவை யறிந்தந்த தவாக்கு நனமையே  
நினைச்வி சேஷனு நிச்சுதது வானரோ.

12

நன்றாஙன் றுன்னிலை நாச ஒதசது  
நினறு சின ற்றதுனை தாழ்த்த னீதீயோ  
பொனறிடா வநுமுனம் புகலி டமபெறச்  
செனறிடா திவலுழுல சிநதை யெனனன்றுன.

13

உய்வழி யிதுவிதெண் றழுறும பல்வழி  
பொய்வழி யவவழி போகுவே னலன  
தெய்வா யகனறிறு நகாககுச செல்வழி  
வவவழி யவவழி யினனுக தோகிலேன.

14

ஆதியான் றிருகக ரடுச்சும் ஜீவநற்  
பாகதீ யறிதியேற பகாதி யாலென  
வேதியர் குரவனை வினவி னுனவன  
ஸுதுவல கேட்டியென் றுளாத்தன் மேயினுன்.

15

குருதரிசனப் படலம் முற்றிற்ற.



## பரமராஜ்யப் படலம்.

திருக்காட்டுச் சிறப்பு

உன்னத பரவோ கத்தி லொருகனிச செங்கோ லோசசி  
மன்னர சாட்சி செய்யு மகததுவ கடவுள் வேநதன்  
பணனரும் புனித நீதி பரமகா ருணியம ழுதத  
சன்னிதி மகிமைச செலவந தழைபபது திருந டென்றும்.

அருண்முகில் கிளம்பி யன்பி ஞர்கலி யமுத மொண்டு  
திருமலி தருர ஞண்ய திவசிய சிகரி போததுப்  
பொருவருங கருணை மாரி பொழிந்தபுண் ணியமா நீத்தம்  
ஒருமுக மாகி ஜீவ கங்கையா யுலாய தன்றே.

சேஞ்சுற நிவநத மேருச சிகரிசின றிழிந்து மணஞ்ஞோ  
காணரும் புனித ஜீவ கற்பக மலைர யேநதி  
மானுறு பரம ஞான மணியணிச குவைவ ரன்றி  
நீணிலஞ் செழிப்புற் றுய்ய நீதமாயப பரந்த மாதோ.

முத்தலைச சிகரி நினறு மூனைத்தகவிச ஜீவ கங்கை  
விததக விமல ஞான போனகம விளைவித தூட்டிப்  
ஷிததளை யுலகைத தூய்மை பிறங்குபொன னுலக மாக்கி  
உத்தமங் திகழ்ததுஞ் சீசா லொழுக்குடைத தினறு மெஞ்சு

ஒருநெறித தாகித தூய்தா யுள்ளுறத தெளிந்து பாவத  
தருவன முறிததுச சாடித தருமசசெஞ் சாவி நீட்ப  
பெருவளம் படுதது நிதய பேரின்ப ஜல்தி கூடும  
திருவுடைத் தாத லாவித நீதகிகை சுருதி போலும்.

தண்ணெளி மருவி யான்ம தாரகத தூருவம் வாய்க்கு  
விண்ணிதி புதுமை காட்டி விதிவரம பொழுககம ழுண்டு  
கண்ணகன ஞால முப்யக கனிதுயி ரளிததுக காததுப  
புண்ணியன் கிருபப யேயாய்ப பொலிந்து ஜீவ வாரி.

பானிட ஜீவ தோட மலினத்தைக் கழுவித தூய  
போனக மாகித தாகம போககுபா னுமா யென்றும்  
ஞானஜீ வளைய ளாதது நற்கதிப பயன்றந் துய்க்கும்  
மாநுவேல் குருதி போலு மான்த ஜீவ கங்கை.

வீற்றுவீற் றுகிச் சென்னை வகைநில வேறு பாட்டை  
மாற்றின் மாநத வைப்பா வளமப்புத தற்கை யோமயி  
ஏற்றமுங் தாழ்வு மின்று யெங்குமோர் சமமா யீண்டும்  
ஆற்றல்சரில் கடவுள் வேந்த ஞையைப் பொருவும் வாரி.

அற்புத ஜீவ கங்கை யாற்றிலே யகண்ட வானத  
துற்பவித தூழி யூதி யுலவினின ரெஞ்சுகித் தோன்றும்  
பற்பல பேத மாய பகிரண்ட கோடி யெலாம  
பொறபுத மிதப்ப வேயாம புறபுத சாலம போன்றே.

9

நிறைவளம் படுக்குந் தூய நிததிய ஜீவ கங்கை  
துறைதொறும பிரிந்து போந்து தொடுகுள முத்த டாகம்  
குறைவற நிரப்பி யுண்மை குலங்கீண மருத வைபபின்  
கறைதுடைத திதய மென்னுங கழனிபுக் கண்நத தண்டே.

10

நீவளங் கண்ண கோமா னிலவளம் படுக்கு மாக்கள்  
ஏர்வளம் பெறத்தி ருக்தி யிறைவனை வழுததி யேததிச  
சீவ்ளங்க் தருநல விததத தெளித்துநீ பாய்சசி நாஞும  
பர்வளம் பெறசெனு சாஸ்ப பயிரவளம் படுப்பா மண்ணே.

இருவகைப் பவத்து ரேஞ்சி யிருண்டபே ரடவி முற்றும்  
கருவறச சுருதி யென்னுங கட்டகங்கொண டெறிந்து போககித்  
திருவளா புனித நிதய ஜீவநீக காலகொண் உயததுப்  
பொருவரு மருத வைபபாப புதுவல்பனை படுத்து வாரும்.

12

ஏர்விச வாச மாக வெருதவா முக்க மாகச்  
சோநுகங் கடப்பா டாகச செறிவடஞ் சிந்தை யாகக்  
கூந்துதிக கொழுவெம பெம்மான் றிருமொழிக் கூற டாகப்  
பாரம வழுது செய்கா லாக்கிமெய்ப் பணிசெய் வாரும்.

13

குளங்களை பேணி ஜீவ நிர்குறிக கொண்டுய்ப் பாரும்  
வளங்கெழு மருத வைப்பா வழுநிலங திருத்து வாரும  
விளங்குவித் தொளிரக கண்டு மேலும் வளாககின் ரூரும  
இளங்களை கட்டு நீகால யாத்தினி தோமபு வாரும்.

14

பழந்தை பருகிச் சிந்தை பரவச ராகிச செய்ய  
மழகளி றனைய மள்ளர் வரண்முறை சுருதி கூட்டிக்  
கொழுநிழல வைக்க கோமான குணங்குறி சிதந்து பேசி  
எழுமிடற் றிசையிற் பாடி மிதயகை குருகு வாரும்.

15

மேவருந் திருநா டெங்கும் வித்தக வழவர் வேலை  
ஓவற விசவா சத்தி ஞெண்கருப் பொதிந்து முற்றிக்  
காவல ஞருளால் ஜீவீமணிக்கதிர் கஞ்சி யீன்று  
தாவில்டுப் ரின்ப போகம் வினோப்பது தருமச் சாவி.

16

ஏன்படு மிதய மென்னுஞ் செறுவிடை யெல்லி ராவாப் பண்புடித் துற்று சகயப பைங்கழுக் கருமபு பலகிக் கண் வடைத் தோங்கி யுய்த்த நுனுசுவை கணிந்த பாகின் விணபடு போகந துய்ப்பாரா வேதியா குழுக்கண மாதோ.

விறுகொள் மதுரச் செக்ரைதன் விளைக்குமுந் திரிகை வாய்ந்த தாறுகள் பிதாநது சிந்தித தலைத்தலை பெருச் யோடு தேறல்புக் கலைத் தூவே தெளித்தசித திரப்பூம் பண்ணை நாறுகள் குலவி யோங்கி வளாவுறு நல்தத் நாறும்.

புண்ணிய நதிதீ ரததுப பொருவரு மருத வைப்பில நண்ணிய பயிலாவ ருக்கந தருக்குலம் பிறவு நலகும் எண்ணரும் பயனை யீட்டி யிறைவளைப பரனித் துப்ததுக் கண்ணகண் றிருநா டெவகுங கடிவிழாக கொள்ளு மனமே.

ஜீவார்த் தடங்க டோறுஞ் செழும்புனல் குடைவே ரீட்டம் தாவரங் கழனி தோறுந தருமசசெரு சாவி யீட்டம் ழுவலர் பொய்கை தோறும புதுபதுத் திவலை யீட்டம் மீவரு மெழிலி தோறும வேந்தஞ்ஜா கருணை யீட்டம்.

### வேறு .

முத்தி நாட்டெழின் முயங்கக் காட்டவில்  
நிதய ஜீவார்த் திலைய கனறிடா  
துதக மக்குலத் தோதிபக குழாம்  
பத்தி செய்தவப பளனி போலுமால்.

மாக மீதுநேர் கருணை மாரிபெய்  
மேககு கண்சிகண டுவநது விததசத  
தோகை மாமயி லகவுஞ் சூழலவாய்  
நாக மாயுமே நாக மாயுமே.

ஆத பன்கதி ரலருங் காலையில்  
மாதர் வாண்முக வாரி சங்களும்  
சீத வாவியின செய்ய பகயப  
போத லாந்திடும் போத லாந்திடும்.

இன்ன லுற்றவர்க் கிரங்கி யாண்டுமெய்  
நனார் வாசக நவிற்றி யாதரித  
துன்ன ருங்குணத் துதனி செய்திடும்  
அங்க லாரெலா மங்க லார்களே.

மாரி சங்களை மாத வத்தரும்  
நாரி சங்கமு நண்ணிய யங்கிரு  
பாரி சங்கரூம படியுங் காண்முக  
வாரி சங்குலாம வாரி சங்கமே.

25

மரும விந்தழும் பொழிவின மைந்தாதாம  
திரும விந்தமங் கையாசி றூரொடும்  
திரும லாதிபன் பணிசெய் நித்திய  
கருமஞ் சாலுமே கருமஞ் சாலுமே.

26

மூச பைமடுயன் முயவகு சோலைவாய  
ஆசி யமபனி யலருங தண்டலை  
காசில் ஜீவபுஷ் கரினி யாடுவா  
தேச மல்கேழிற் ரேங் கூடுவார்.

27

துன்று காவகச சூழ லெக்கனும்  
மன்ற லாந்ததன் மலர்ப்பொ துமபரும்  
தெற்றல வந்துவந் துலவுஞ செவ்வியாற்  
பொன்று வாரெலா மடைவர் புத்துயிர்.

28

நாட ருந்திரு நாட்டு வைபவம்  
ஊட நிந்தறிந் தும்ப ரின்னிசை  
பாடு வாழுமு தணரந் பாலாரோ  
வாடு மானிடம் வகுப்ப தெங்னம்.

29

### திருநகாச் சிறப்பு

நித்தியமாய்ப் பூரணமாய் நின்மலமா யானந்த  
நிலையமாகசீ  
சத்தியனுரா னந்தருமங் தயைசாந்தம் பரிசுத்தஞ்  
சாவசக்தி  
இத்தகைய வனந்தகலி யாணாகுணத் திறைமகிழை  
யிலங்குநதானம்  
முத்திகை ரெந்திகழுத்தி முதியதிரு வருட்சருசி  
மொழியுமன்றே.

30

வாக்குமன மெட்டாத பரமசுகா னந்தபுத  
மகத்துவத்தின்  
ஆக்கமெடுத் துளைப்பவரா ஏறிபவரா ராருமில  
ராப்போழ்துங்

காக்கைமனை பிறையென்று காட்டுதல்போ வருள்வேத  
காட்டுங்கூற்றை  
மீக்கிளரு மாசையினு ஸொருசேரத் திரட்டியிங்கு  
விளம்புகின்றும்.

முததிகா பரமபதந் திருநாடு திருநகர்  
மோகஷம்ஹிடு  
நித்தியவா னந்தபத் நித்தியஜீ வகசழக  
நிகிலமூலம்  
உத்தமமங் களஸ்தான முண்ணதமண் டலமபரமா  
காயததுச்சி  
சத்யமன்றம் புனிதமன்றம் தேவால யம்பரம  
சந்திதானம்.

உச்சிதபட் டணம்பதவி யூததகதி பொன்னகர  
மும்பர்நாடு  
சச்சிதா னந்தபுரி தருமபுரி யடைக்கலபட்  
டணஞ்சாம்பராஜயம  
முச்சிகரி திகழ்ச்சியோன் முதுகுன்ற முமமுரச  
முழங்குமுன்றில  
அச்சுதவேந தரசிருக்கை திருக்குமரா லயமபரிசத  
தாவிமன்றம்.

புண்ணியமா நகரினை பொற்புறமுங் திருநாமம்  
பொருந்திநிற்கும்  
நண்ணிய திருக்காக்கு நாற்றிசையும் புடைவளைந்து  
மேலுங்கிழும்  
அண்ணலர் சாணைவழி யாதிநிய மனமாக  
வகண்டமாய  
கண்ணகன்ற பெருவெளியே கடியரணை சுழந்ததுதி  
காநநங்காறும்.

கதிகூட்டி யெமைப்புரப்பான் காதலனை யுவந்தளிதத  
கருணைவள்ளல்  
அதிபாரி சத்தமெனு மழற்பிழம்பு பரந்துதிரண்  
டவியாதோங்கி  
எதிரேறு பகைதுமிய வெரிவிசி நீரூக்கி  
யிலங்குஜோதிக்  
தநிரேற விளங்கிநிற்கு மகழிகுழ் தழுலரணங்  
கடிநகர்க்கே,

ஓராழி தனையுருட்டி யுலகமெலாங் காத்தளிக்கு  
முமபர்நாட்டுச்  
சொழிப் படையரசன் நீர்க்காலோ சனையறிவே  
செறிந்துமல்கும்  
பேராழிக் கிடங்காகி மதில்வளைஞ்சு புறங்கிடக்கும்  
பெற்றியோரில  
காராழி யெனத்திரண்டு வருமபகைக்குக கதியதோ  
குமிதற்றனறே. 36

சொற்றுங் திருக்காக்குச் சிறப்பாற்று மரணுகித்  
திறலுமாற்றிக  
கூராற்றும் படைக்கலயங் தீரப்பொறிகள் பலகுழுமிக்  
கோற்றமுற்றி  
வராற்று மகிளாண்ட கோடி யெலாங் தூசியென  
வியங்கலாற்றும்  
பேராற்றலுடையயிரான் பெருந்தகைமை யெனப்பிறங்கும்  
பெருந்துருக்கம். 37

திமிரமற வருமிரவி யோளிமழுங்கச் சுடரெரிக்குஞ்  
செம்பொளிஞ்சி = . . .  
சுமாகித திரியேத் சருவலோ காடிபதி  
சருவசகதி  
அமரநூல் கழுமறியா ததன்மகிழை பெருமைகளோ  
யறிவுமென்னில  
தமராநீக கடலாழி நரிவாலகோன டளங்தறியச்  
சுமைவுதோக்கும். 38

புரக்கவருங் திருக்கருணைப் புத்தமுத கடமாமபொன்  
னகாக்குநீதி  
இரககசம ரசமாய திருக்கடைக்கோ புரவாயி  
லெழில்கொண்டோங்கி  
வரக்குருதிக் கறைதோய்ந்த வொருசிலுவை மணித்துவச  
மலர்க்கைக்காட்டி  
நரக்குலத்தீர வம்மினென விளிப்பதுபோன் றலங்குவன  
நாலுதிக்கும். 39

சூரியர்க ளொருகோடி தோக்குதித்த பரிசென்னக்  
சுடருஞ்செமபொன்  
வரியங்கு புனிதத்திரு மாளிகைமற் றதுவேர  
கூணியமுன்றில்

சிரியங்கு பரலோகத் தினவரசன் வீற்றிருக்குஞ்  
தெய்வைடு  
தேரிலிதே நமர்குழுமி நித்தியஜீ வான்தங்  
தேக்குமன்றம்.

மருள்பழுத்த நரசூண்ம மாயவிடா யறத்தொலைத்து  
மறுமையாக்கி  
அருள்பழுத்த குமரேசன் றிருமுகமண டலசேஷவை  
யமுதையுட்டித்  
தெருள்பழுத்துத் திசழ்நிதய ஓவைமணி மௌவியைநரு  
செனனிகுட்டிப  
பொருள்பழுத்த பெருஞ்செல்வத் தெமையிருத்தி வைக்கு

எணனைரிய பரலோகத் தினவரசன் பெருஞ்சீர்த்தி  
யீட்டமென்கோ  
தண்ணைரியன் பருளிரக்கந் தயையாதிக் குறையுளைன்கி  
தரணிககிட்டுமே  
புண்ணையமாம் ரக்ஷணியம் படிவமெடுத துயாந்தோங்கு  
புதுமைத்தென்கோ  
பண்ணவர்வாழ்த் தொவிமுதது நித்தியபே ரின்பநிறை  
ப்ரமவீட்டை.

### ஏ வ று

வானர மியநதிகழ் மதில்வ ளோத்தவக்  
கோனக ரெங்கனுங் குலவு ஜோதிய  
பானுவின் குழுக்களைப பத்தி செய்தென  
மேணிலை மாளிகை விதம்பல் கோடியே.

மின்னையும் வெயிலையும் விரவி மேதகு  
பொன்னினு மணியினும் புனைந்த வோவெனப்  
பன்னிற மாடங்கள் பந்தி பந்தியா  
உன்னத்த் திமைப்பன வுலப்பில் கோடியே.

வயின்றெறுஞ் சந்திதி மகிமை வாய்ந்தெழில்  
குபின்றுபன் மணிக்குலக் குவையி ஞக்கிய  
வியன்றட மாளிகைத் தலங்கள் விட்புலம்  
மயின்றெளி கிளைப்பன பற்பல் கோடியே.

புண்ணிய நவமணி பொருத்திப் பொற்புறு  
தண்ணளிக் குருதியன பணிந்த சாந்தினே  
மண்ணுல கருககென வகுத்த ரக்ஷை  
கண்ணிய மாடங்கள் கவினுங் கோடியே.

46

கோனருள் பணிகுறிக் கொண்டு ஞற்றிவாழ  
ஊனமில் லாகிகட் குரிமை பூண்டுயா  
வானுல கேழேன வகுததுக் காட்டிய  
மேனிலீக் கோபுரம் விவித கோடியே.

47

சொலலரு முத்தியா நகருஞ் சூழ்ந்துள  
எலலையும் வானசுட ரியங்கு சீறகில  
மலலல்கூ தம்பிரான மகிமை யினசுடர்  
புலவிசின றவிரொளிர் பிரபை போக்குமால்.

48

ஜீவமா ஏகைத்திரு முன்றிற ரேங்கை  
ஜீவநீ நிலைபெருங் கெடுததுத் திவவிய  
ஜீவமா நாரததைச் செழிப்பித் தூட்டிஇ  
ஜீவஉகா டிகளுப் பெகத்திற பலகுமால்.

49

ஜீவபுஷ் கரினியின் நீரத தோங்கை  
ஜீவகற் பகமெனுங் தெய்வ மாத்தரு  
ஜீவநா யகனருள் பழுதத செவவியில  
ஜீவமாக் கனித்திரள் செறிந்து மல்குமே.

50

மானத வாவியிற் படிந்து மாட்சிசால  
ஆனிக கருமங்க ளாற்றி யாண்டகை  
தூநறு மலாச்சரண் டொழுது தைவிக  
போனக நகருவா புலவர் தாங்குழுஇ.

51

ஆண்டகை யருளவழி யாவி யின்கணம்  
வேண்டிரு வெடுப்பர்செய் வினைவ சத்தராய்க்  
காண்டகு மூலகிடைக் கரங்து வைகுவா  
சேண்டலத் தியங்குவா செவ்விக் கேற்பவே.

52

அணிகளர் திருக்கர்க் காச ஞையிற்  
பணிமுறை புரிகுவர் பணிசெய் யாவிகள்  
தணிவில்பே ருவகையைச் சாற்று மங்கவா  
தினிசுட ரிரவியிற் ரிகழும் வாண்முகம்.

53

மும்மூர சொலியருண் மணமுழு முக்கொலி  
மமமரில் வான்கணம் வழுத்து பேரோவி  
செமமல்சீ புணைதுளை திவவி யாழூவி  
கைய்மிகுத திசைபடுங் ககன மெங்கனும்.

54

நன்மைசால திருங்கர் நந்த னத்தலா  
தன்மமுங கருணையுங் தயையன பாதிசற்  
கணமமு நந்தகடி கமழுநு லப்புறூப  
பொனமலாக குவைகளாப பொதுஞ் மெங்கனும்.

55

சிறையுடைத் தூதாதனு சேனை யினகுழாம  
முறைமுறை யகிலதது முடிகி முததினாட்  
ஷிறைநிரு வளக்குறிப் பினிதி அய்ததது  
குறைவற முடிததுமின் டபேபர் கோனகா.

56

தேவவத் தரங்கொடு திகந்தத தேகுவர் •  
மூவுல கங்களு மிமைபயின் முந்துவா  
தாவிலின படாகுவா சமுகத தெய்துவா  
வேவழி சதுராம விபுத வொறறரே.

57

கலலிமு வுலகையுங் கழங்கென ரூட்டவும்  
ஒல்லைவான சுடாகளீ யூதி யோட்டவும்  
வல்லவான் சேனைகள வரயபில் கோடிகள்  
தொல்லையங் ககனமா ஸிகைதொக குள்ளன.

58

மேலைநா ஸிளவர சயாத்த வெல்கொடிக்  
கோவிலின துலகாக்குக குருதிச சான்றுஹா  
ஞாலமீத திகழுத்திய நலங்கொ ஞமஜேய  
சீலசங் கததோனி திகந்த முட்டுமே.

59

## வேறு

துன்பம யாதுமின் ரூகத் தூய்தவா  
பொன்போ விந்தவப புரவ லன்கழுற்  
கனபு செய்துசெய் தழிவி லாதபே  
ரினப மெய்திவாழ்ந் திருபப ரென்றுமே.

60

பகவி ராவெனும் பகவி லாதவப்  
புகரில் வானநாட் டரசன் பொற்புறு  
மகிமை யொண்கதிர் வளையு மாடையா  
ங்கர வாணர்க்கு நலமப யக்குடுமே.

61

முத்தி மாங்கா முழுதுங் தம்பிரான்  
சித்தம் யாதது செய்து நிறபதே  
நிதகி யானந்த நிகரில் வாழ்வெனுப  
பத்தி செய்யுமாற் பரம சிந்தையாய. 62

அரசா தமபிரா னம்பொற் சேவடி  
வரச ரோருகம் வழுத்தி யேததிமும  
முரச றுவிழா வணிகொண முன்றிலவாய்  
விரச வாரன வரதம விண்ணவா. 63

ஓ வ று .

அற்புத ஜீவ கங்கை யாடுவ ரமர ராவா  
பொறபுற ராஜ சேவை பொருந்துவா புனித ராவா  
கற்பக நிழவிற் ரங்கிக களிப்பாவான் கணக்க ளாவா  
தற்பரன ஞேழும்பு செய்வா தகைபெறு முத்த ராவா. 64

இனைபர லோக ராஜ்யத் தெழினல மெகிரவோக் கென்றும  
பொறிபல வனந்த மாகப் புலனெலாம் புதுமைத் தாக  
அறிதொறும பரமா னந்த வத்சபக காட்சி யெய்தி  
முறைமுறை துத்தகுப் போற்றிப் புகழுவா முனைவன் சீரத்தி. 65

அத்தனு ராகுளி ஞக்க மரசிளங் குமரன் காட்சி  
விதகைப் புனித வாவி விழுதத்து சுமேதங் தூய  
முத்திவீட் டறவோ நட்பு முறைவழாத தோதர தீம  
இத்தகு பேறே யன்றே வீறில்பே ரினப செலவம். 66

பரமராஜயப்படலம் முற்றிற்று

அரசியற்படலம்.



பன்னற்கரி தாயப சித்திர ஞான செல்வம்  
மன்னிப்பொலி யுந்திரு மாங்கர் மன்னர் மன்னன்  
இன்னற்படு பாதல நின்றெடுத் தெம்மை மீட்பான்  
நன்னர்க்கும ரேசனை நல்குமெய்ஞ் ஞான மூததி. 1

இல்லாமையி லேவெளி வான்முகட் டெண்ணி றந்த  
பல்லாயிர கோடிய வாம்பகி ரண்ட கோளம்  
எல்லாம்படைத் தொண்ணிதி காட்டியி யங்கு சித்த  
சொல்லாற்றன்மி கும்பர லோகது றந்த ரேசன். 2

மங்காதப ரஞ்சடர் வாக்குரு வாய மெந்தன்  
பொங்கோதலைப் பும்புனை யற்றகல் வானு மெங்கும்  
செங்கோல்பிடித் துத்தனி யாழிசெ லுத்த நாளும்  
தங்காவலை யுய்த்தர சாட்சிசெய் சாவ பெளமன. 3

ஆனுதங் லந்திகழ் தைவிக வாத்து மேசன்  
சேஞ்சுபதி யாகிய றப்பகை செற்று நெஞ்சில்  
மேனுடுமி ரஷ்னை வித்திவி ணைப்ப நாளும்  
வானுடுபோற் றத்திறை கொள்ளும் கேச வளளல. 4

அந்தக்கர ணங்களும் வாக்கு மகண்ட லோகத  
தெநதசசெய லும்பிச காதிய ஸாத போதே  
முந்துற்றறிந் துமுறை செய்யும்வ ரமபில் ரூன  
விந்தைபபெரு மாண்விபு தாதிபன் வேந்தர் வெநதன். 5

புனிதந்திரு மேனிமு கந்திகழ் புணனி யங்கண்  
தனிதந்தரு பேரரு எம்புயனு சர்வ சக்தி  
நனிதுற்றுமெய்ஞ் நூனமு யிர்ப்புநி தாச னத்தில்  
இனிதுற்றல் காட்சிசெய் ராஜவி ராஜ னுக்கே. 6

வல்லாபுக முயடுகழ் சிக்கும தீதன் வானுத  
தெல்லாதுதி தோத்திர வெலலையி கந்து னின்ற  
நல்லாண்கணிப் பில்கரு ணைக்கடல் தோற்ற நாசம  
இல்லாதவ நாசிச யம்புல கெங்கு முள்ளான். 7

பெருமைத்திட ரேறிய பிரசுற பேயக்க ணத்தை  
நிருமித்தசி றைத்தலை யுய்ததக ணீணி லத்தில்  
இருமைக்குந லந்தரு மிரக்னை பீட்டி வைத்த  
தருமத்துனா யாயத யோச்சித சகக ரேசன. 8

வென்றுழிந டத்திய றமபடு விண்ணுவ மண்ணும  
ஒன்றுகவி ரிநதுக விரதுயர்ந தோங்கி யும்பா  
நின்றுதர முற்றிய தண்ணளி நீடி மொற்றைக்  
குன்றுதகொற் றக்குடை வென்மதி பேணி முற்ற. 9

திருகார்வினை கிநதிமெய்ந் நூன்முறை செய்ய நீதி  
இருநாதிகழ் பட்டய மின்விசித் திட்ட தென்ன  
ஒருநாற்சடர் விட்டொளி ரக்கிரு பாட னத்தின  
இரீநால்ருள வொள்ளமை முந்துல கெங்கு மல்க. 10

பொந்தேறி சுமபுதி றைநத்புக் கேளி ராவார்  
அகிபாரிகத் தபரி கத்தரென் றூபார் ரிகக  
துநிதோதகிரி சிதம் லிந்திரை துனனி யோங்கப  
பதிதோறண வுயமறை வாணாபல லாண்டு கூற. 11

எலகுக்தொரு பூதச ராசாத தீட்ட மாதி  
ஈங்கநபனி கறபமி லாதியல சாநநு நின்று  
துங்கப்பீர மானவ ரயபார் குழல புச்சுர  
கங்குறபீர மு துநதவ றுங்கை காட்டி யேதத. 12

முராங்கறங் காகா ராண்டல் முந்து கிதப  
பிரசமபொழி யத்திரு முறைரு மமபி மங்கப  
பரசங்கபல கிபானி செயதுவா ரானி நிறப  
அநுஞாசனந திற்குப சேங்க பாநதி ரூபப. 13

கலைஞுட்டமல குகளி னாகரு னூல யத்தின்  
உணஞ்ஞுட்டுகிநி தியோடி போரு ளாகது லாவ  
மனஞ்ஞுட்டவா வாழத்தொனி யந்தினி ஹாயம டபப  
வியாஞ்ஞுட்டா ராஞ்ஞிரு சங்கி விறு மெளறும. 14

ஏப்சிட்டப்படலம் முற்றிறு



சிருஷ்டிப்படலம்



வாக்கிறுக் கதிர் மான மகிழானின் வண்டு வரயங்க  
மேங்குரா பரலோ கந்திவ ஸித்தங் வரங்க றப்மோ  
கோகரும் ரனுக்கென றிந்தங் குவலபம் புதுக்கிச் ரெங்கோல்  
ஆக்குவான் சித்தஞ் செய்த வங்கதி னை ணயமொன் றுண்டால 1

கருக்குறு கரும முற்றக் கருதபோர் வாக்கி னூலே  
உருக்கிகழ் குவல யத்தை யோரறு திவசக துளேன  
திருக்கித்தங் குடைக்கி மாகீகிக் தெய்விக குபரர் கீஞ்சார்  
வருத்தமிக் கெவனே வெல்லம் வல்லசித் தருக்கு மாதோ. 2

மலைகடல் ககன நாடு மதிக்கோ புனல்பா ழேற்றை  
நிலைமடி வாலி சோலை னிலவொளி மணமுபல பண்டப்,  
தோலைகிலாப பாரிவா ருஷ்கச தொக்கபல வளங்க னௌலைங்  
கலைஞ்சி பாநதாங் கென்றே றாபனித் தனாங்க காத்தன. . 3

பகுத்துணர் வறிவு ஞானம் பரிசுத்த மகத்துப் பாக்யம்  
உகுக்கரு மனச்சான றின்ன வுவந்தினி தளித்து ஞாசோற்  
செகுத்திடா திருமி னென்னு ஜீவவாக கருளித தேவ  
மகத்துவ வரசன வைத்தார் மாந்தலாப் புதிய வைப்பில். 4

முன்னவ ஞா மென்ற முதன்மனு மக்கீ நோக்கி  
இங்கிலத் துரிமை யெல்லா மீதன மெங்கோ வினகிழ்  
மன்னவ ஞகி நீயே மனுமுறை வழுவா வண்ணம  
நன்னாண் டிருத்தி யுளள கலமெலாங் துயத்தினை டென்றா. 5

உன்னத வரசன் சொற்ற வுக்கருஞ் சிரமேற் கொண்டு  
மன்னவன மிருத்தி கேய னத்தினி யெலும்படு மாதைத்  
தன்னெரு மீண்வி யாகக்த தழுவில்ற் றிருந்தா னனமே  
பணன்றும் ஜீவ வாக்கம் பணிபுரிந் தேத்த மனங்கே. 6

சேத்திரம் புனித மாகச் சின்தையும் வாக்குந் தேவ  
தோத்திர மாகச செய்கை சக்காதமே யாகத ரூய  
பாத்திர மாகத தேகம் படுபெயன றமடே யாகக  
காததொறு மூலவி யுண்டு களித்துவாட கழிப்பா யாதோ. 7

ஒழுக்கமே கலன்க ளாக வுடைபரி சத்த மாக  
இழுக்கறு கரும் மேனிக கிடுந்தாநு சாந்த மாசப  
பழுக்குமன் பத்தி யனன பானமாப பகலக ளெல்லாம  
வழுக்கறு மரபிற் போககி மாதவம் புரியா னானும். 8

புத்திராஜ் ஜியத்தி னகி டிருவு குடிக ளாய  
உததம ராசன சித்த முவந்தினி தடங்கி னாஞ்சும்  
மித்திர ராகித தூய விதிவிலக கோமபிப பின்னீப  
பத்தியாய் வழிபா டாற்றிப் பவித்திர நெறியி னிற்பார். 9

சரமெலாம விகற்பொன் றின்றித் தத்தமி றுறவு கொண்டு  
நரமனே கரமாய்க் கிட்டி னன்குகுற றேவல செய்யும  
தரமுறு புற்பூண் டாதி தருக்குலம் பழைந்த தோங்கும்  
பரவுல கிதுவென் றுளளப பாரலாம புனித மல்கும. 10

பாபமே யில்லை பாவ பயங்கர மில்லை தேவ  
சாபமு மில்லை சாவுஞ சஞ்சலத தொடாபு மில்லை  
கோபமும் பகையு மில்லை குணதோஷ மில்லை மிகக  
ஆவுல மில்லை டிரு வாசசிர மத்தாக கயமா. 11

அரசனீச் சிக்கை யுள்ளி யதுகினங் காலை மாலை  
வரசேரா ருகபல்பாற பாதம் வழுத்தலா வணங்கி யேத்தித்  
திகாசெறி கடல்சூழ் வைபபின் சீரமைகண் டகிச யித்து  
விரசவர் விண்ணனோ தமபால வித்தகம் பயில்வா மாநதா. 12

பூதலப் பொருள்க் கொல்லாம் பொதுவன்றிச் சொந்த மிலலை  
ஆதலிற கொள்ளா ரில்லா கொடிப் பவ ராரு மில்லா  
போதா நிறைவே யுன்றிப் புகலவேரா குறையு மிலலை  
உத்திய நயகஷ் டங்க ஸாருவாக்கு மொனறு மிலலை 13

பினியுப்புசு சாக்கா டென்னப் பேசுதினு மறியா தம்மைத  
தல்லிவ நும் வருத்தக துனபனு சஞ்சலித் தழுபுன கண்ணீ  
புணாவுதோ வெறுறு மினருயர பொறிபுலன புனித மாமெய்  
உணாவொடு பத்தி செயவா ருமரும் வியகக மாதோ. 14

அசசுதா னாத ரீக் யகிலவேரா கழுமபு ரக்கும்  
சர்தீரா னாத ஒவந்தன றணமநகிடடித் தமைகூட்ட பிக்கும்  
உச்சித் மதுர வாககைச் செக்ககழு தாக வுண்டு  
நிசசலும் பரசிப் போந்து நிலவுவா பணிமேற கொண்டி. 15

பைங்கழை நிறுளி மேலாப படாதநாச சினைபொ ருத்தி  
துங்கமட் சுவஹா யாககித் தணாதத்தட்டுந கொடியால வேய்க்கு  
ரொங்கிற புதுமை யாகப புளைநக்கித் திரப்பு மன்றில்  
அங்கணவா னகவுகைண டாட வறநகுடு புதுத்தி வாழவா. 16

வருந்திமைப் சுவிபா வேலை வரன்முறை செய்து செயது  
திருந்துவா சுனைகான் யாறு சிநகுநீ வாவி பாடி  
அநூதுவா கந்த மூல பலங்களீ யமார காட்டின்  
விநூதெத்தா கொண்டி போற்றிப் பூசனீ விநுபபிற செய்வா. 17

கண்கவர் வனப்பி னா காட்சிகண் டகிச யிப்பா  
பண்கவா மிதுன கீதப பாடடொலி செகிம் டுபபா  
வினாகவ ருலகைத் தந்த விந்தையை வியநு பேசி  
எண்கவ ராசைப் போற்றி யிதைஞுசிவாழ்த் தெடுபா மன்னே. 18

மருமலி தணர்ப்பூஞ் சொலை மாங்கிலக் கிழவா தம்மைப்  
பருவார லணுகு ருமே பாலிக்குங கருகீந்த் தாயடோல  
கருவிழிக் கிமைபொ லண்பிற கங்குலும் பகலுங் காததுத்  
திருவருட் கடவுள் வெந்தன் ஜெதலம் புரக்குங் காலை. 19

சிருஷ்டிப்படலம் முற்றிற்ற.



இராஜ துரோகப்படலம்.

---

நித்திய ராஜ ரீ நிலவுவா னகததி லென்றும்  
பத்தியாய்ப் பணிசெய தற்ற பணவை குழாத்து னின்றும்  
சத்தரு வாகிக கீழே தள்ளுண்டு கிடந்த பேயால  
மித்திர பேத மென்னும் னினையிடை முனைதத தந்தோ. 1

விள்ளரு மரச னீதி விலக்கலால மலபா தாலத  
தள்ளுண்டு கிடந்த பேயி னதிபதி யழிமப னென்னுங்  
கள்ளனுவள் எழுறை திறிக காசினி ககன வடடத  
தள்ளுறு மரபை யோந்து குசாவின னுருவ மாறி. 2

கண்டன னென்ப மன்னே கருணையங் கடல்வ எாகத  
தொண்டிறல் படைதத கோமா னெருதனித திகிரி யுய்த  
மண்டலப் பரபபைச குழ்த யாரிதிப பெருகணக வாரந்த  
தண்டலைப பொழிலைப பாயுந தடந்தி வளத்தை யெல்லாம். 3

இடந்தொறுஞ் சென்று னோககி யிபபெரும் போகந் துயபபான்  
மடங்கலே றனையா தமமை வளுத்தா லடாத்திவ வையம  
அடங்கலு மதிபப உத்தி யரசியல புரிவ லென்னு  
விடங்கள ராவிற புககான மேதையா ரிருந்த குழல். 4

பேயகம புகுந்த போதே பிரபஞ்ச மென்னு நாமம  
ஆயது சமயந தேடி யரினவகை மதிம ருட்டி  
நாயகன் றனையு மந்த நாரினயந கொண்டே மாற்றிச  
சேயுய ரிறைவ னுணை செகுககவானு செய்தான பாவி. 5

தண்ணேயே கெடுத்தான் முனனா தற்பெரு மையினு லங்தோ  
பின்னையும் பொறுமை யாலே பிற்னாயுங கெடுத்தான வாஸா  
மன்னுயிர தொகுதி குமபி மலககிடங் களைய வைத்தான  
என்னையீ தெனையை யெனகே னிருநிலத திறுத்த கேட்டை. 6

தண்ணெரு மகவைத தந்த தற்பர னன்பு வாழி  
பொன்னுல கீழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி  
மன்னுயிர புரகக வந்த மனுமகன சரணம வாழி  
என்னையின் னிலைபா விக்கு மெமயிரான் கிருபை வாழி. 7

கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து னின்ற  
தற்பர னீதி பொங்கித தழுவெழுச னினவி நீட  
அற்புத கருணை பொங்கி யாரழ லவிக்க நாடப்  
பொற்புறு குமர னோந்து நடுவராய்ப் புலல அற்றுர். 8

மற்றிர்மா ஸிடங்க வளந்தாய் வஞ்சக வல்லக யேய்தத  
சோற்றலீ சிறை ராஜ துரோகியா யினரவ வெல்லாக்  
குற்றமுந தண்டம யாவுங் குறிக்கொண்டுத தரிபபல யானே  
நற்றச விதிகைக கொண்டிக கீட்டுவல நலங்கொ ண்தி. 9

நின்னய மிதனை யோரநு கிளையபா தலத்துக் கேகும  
மண்ணுல கஹாமன னிதது ரக்ஷன் வழங்கீக காததுத  
தண்ணளி புரிக யானே தராதலத திழிரதன கீட்டும  
புண்ணிய பலத்தா லீஷன பொருத்தனை பாகு மைய. 10

குருதியைக கொடுக்கு ஜீவ கோடியை மீட்ப லென்ன  
ஒருதிருக குமர னனபி துரோதிருச செவியிற சாரக  
கருதருங் கடவுள வேந்தன கருணையாற கருணை மைந்தன்  
திருவன மாக வென்று செபமிர நிதனைச செய்தா. 11

வானகத தரசன் நீமபோல் வையகத தரச செய்வான்  
தானென வதிதக மைந்தன் றணைத்தனி மெளிகுட்டி  
ஞானமுத திரையு நலகி நரிதவ அயாகதி வைத்தார  
மானிடம புரநு பேயின வன்றலீ கிதைகக வென்றே. 12

சுற்பனீப் பேசசை நமபிச சதிவழி புகுந்து மக்காள  
கறபின வொரதீ ரநதோ கடுகீய மரண வாற்றின்  
வற்புறு திவையின மூழக மாணடுட லதிவீ ரென்றூ  
தறபத மிஞநத மாந்தா தலையிழி கிளையே யன்றே. 13

சாமிதது ரோகனு செய்யத் தகுங்கரு விகளை மண்ணில்  
சேமிதது நம்மோ மைந்தன றிருவுயித தொழுமடு பட்டு  
நேமிதத நெறியைப் பற்றி நிததிய ஜீவ நாட்டுடக  
காமிதது வமயின் ருழ்க்கிற் கைவரு மோச நாசம். 14

மிததிர நலத்தை வீசி விதிவிலக கெறிந தெமக்குச  
சதனரு வாகி ணீநுந் தரிபபனி னாச தேசம  
நிததிய ஜீவ நாட்டி நெறிக்கைப் பிடியீ ராயில  
அத்தலங் கோபத தீயி லவிவது சரத மென்னு. 15

சாதனம விளங்கத தீட்டித் தரணியிற் காலங் தொறும்  
பேதகை யவ்வாக கொண்டு விளம்பரப படுத்தச செய்தார்  
நீதியா யகண்டா கார சிறைநகபே ராளா யென்றும  
பேதியா நிருவி காரப பெருந்தகை பரம ராஜன. 16

இராஜ துரோகப்படலம் முற்றிற்று.

~~~~~

## பூர்வ பாதைப்படலம்.

புனித சேத்திரத் த.மர்ந்துள ழருவ குடிகள்  
கணிதந் தாக்கிய தீவினை யாமெனக களித்து  
யனித மாடசியை வரைந்தல் கைக்குண மருவி  
நனிதி ரிந்தனா விலங்கென நாரதே சத்தில்.

1

இந்தை துமபொறி புலனாதக் கரணமாத துமஞ்சேர்ந்  
திந்த பானிடப் பிறப்புமெந நலங்களூ மிகைநதும  
பந்த மாங்கனி யாலந்த நலமெலாம் பறிபோய்த  
தேந்த மாமபெருங் சேட்டொடு மரணமுனு சூழ்ந்த.

2

உந்தக லங்கதீஞு சுவையபா லோருங்கறக கெடல்போல  
முறையி னீங்கீய கனிசுக்கை யுலகெலா முயகூக்க  
கறையி ஞாக்கிவெம் மரணத்தின கணாபறு துனபச  
சிறையி துப்தத்து ஜெனமசஞு சித்ததொடு செறிந்து.

3

பாவ காரியா திசைதொறுங் குழுமினா பரமா  
ஏவி ரககமி விராஷ்ட ரெனப்பெய ரெடுத்துத  
தீவி ஜீக்குரட் பாளராய்ச் செருமினாக குள்ளுந  
தேவ புத்திர ராயினா சிலரருட் செயலால்.

4

சேற்றிற் ரூமரா முளைத்தெனச சிபபியி னின்று  
தோறு வெண்டர எமமென்த தொடுநிலக கரியில்  
ஆழங்கல சாலோவி வைரமவந் தெனவுவா ரளற்றில  
ஊற்றின் னீசுரந் தெனவவட் டோன்றின ரூவோ.

5

முன்றேன் ரூகிய முதலர சாட்சியின் முறையை  
ஆனற வுண்மையைத் தநுமததை யவனிக்கு விளக்கிச  
சாறை ணாததுவா னகாவழி சுமைத்திட ஜுத்தில  
தோன்றிற் ரூலொரு திருச்சபை துலக்குவெண் பிறைபோல்.

6

“ஆலம் வித்தினி லங்குரித் தறுக்கலவே ரூன்றிக்  
கோலி யெங்கனுங் தண்ணிழல் கொஞ்சிவின் ரூலவிச்  
சால் வெவ்விடாய் தணித்துமேன் மேலுறத் தழைத்து  
ரூவலை ஞாலத்தைப் போதத்து திருச்சபை விருக்கம்.

7

இருள முததொளி பரப்பியுள் எகமபுற மெங்கும  
பொருள்வி எக்கிமோ சமபுகா வகைபுறங் காத்து  
மருள கந்திநால் வழிதெரித் தென்றுமவா டாது  
தெருள விததொளி கிளைத்தது திருச்சபைத் தீபம்.

8

சத்தி யந்திக மீத்தரு திருச்சபைத் தலைவா  
நித்தி யானந்த ராஜ்ஜிய விருமல வரசன  
புத்தி ரோதகம புண்ணியா புஞ்சுல கதது  
மத்தி யஸ்தராய் நடுபுரி மானுவே ஸாமால்.

9

பாவ மல்கிய நாசதே சத்துவெம பரப்பில்  
ஜீவ ரக்ஷினை விருமபியோ திவலிய நகாககுப்  
போவ தாகிய சூருவ பாதையைப் புளையத்  
தேவ வுத்தரம பெற்றனா திருச்சபைக் குரவா.

10

மேலீ நாணமுதல் மேசியா திருவவ தாரக  
கால மட்டுமங கங்குதோன றியநமா கருநிச  
சால நோபியத திறைதிரு வளபபடி சமைச்சு  
வேலீ ஞாலதது ஞிஙக்கிய பாதையை விரிக்கில்.

11

ஒற்றை யேவழி யோரடித தடமுடைத துப்பாக  
கொற்ற வனற்றிரு நகாசெலக குற்றத்த கோணல்  
அற்ற நோவழி யயலடி பிசுகுறி னநதோ  
துறறு காரிருட் சூழலுட்ட திடுமிது துணிபே

12

திருச்த குங்கடை வாயிலின் செவுவிசோ முகபபில்  
விறுத்த சேதனக குறியடைத தாங்கநை விடுக்கில்  
கருததன் மாளிகைத தலகுதொறும பலிகளுங கணிப்பில்  
பொருத்த ஸீபபொருட் குவைகளும் வயினரூறும பொவிவ. 13

ஆய வவவழிப் போககருக் குரியவா சாரம  
மேய பலவரைச் சடங்குகள் விரதங்கள் முதலா  
யய வன்பெருஞ சமைச்சுத திடுவதங சிங்ககிற  
காயுந தண்டனைப் படுத்துவ தினறுகண் ஞேட்டம்.

14

ஜிய னெங்கிறில் தியேசுவின் முன்னடை யாளச  
செப்ய சோரியும் பற்பல பொருள்களுங தெருளக  
கைபு ஸீந்தமை யிடைக்கிட்ட கவினவக காட்சி  
துய்ய நால்வழிப் போக்கருக ககமகிழ் தொகுக்கும்.

15

இரவி லக்கினித் தூணமுன் டெற்கடு வெயிற்குப்  
பரவி சினறுமே கந்தரு சிழலுண்டு பசிக்கில்  
தரமன் னுவுண்டு தாகிக்கி னீதரத் தக்க  
உரவு மோறுண்டு நயபிரான் றயயென்று முண்டால்.

16

இனைய நால்வழிப் போக்கருக கிபரத் திறையாம்  
முனைவன் ருதையிற் கடிந்துதாம் முறையையிற் ருக்கித்  
தனைய ராய்வழி நடத்தியா தரிததனர் சாவின்  
பினைய ஸித்தனா தம்பதத தளபெரும் பேறு. ]

அணைல வானகத தரசனு திச்சபை படியார்  
விண்ணி ஞகிப விளப்பாத தொனிசெனி மடுத்துக்  
கண்ணில் பேய்க்கணத தலைகன கையகன ரேஷப  
புண்ணி யன்றனிக கோற்குடி யாயினா பொருநதி. 1

முந்து தநதைகாய தமரிரான விதியினை முரணி  
நொந்து எங்கசந தழுகிந்தப பாதையை நுதலீப்  
பந்த பாசநக எறவெற்றிந் திரங்ககற பழிச்சிச டு  
சித ஞத்த தேவாகோன நிருக ரடைநதா. 11

பண்டிந நானெறி பற்றியா பேலெனப பக்குஞ் -  
கொண்டன யெய்ப்பாரா ரூணாநதுதூப பலிமுறை தூவி  
எண்ட ருங்குரு திசகரி யாயுயி ரினிதீக  
தண்டா கோனபத மடைநதனன பாருல கறிய. 20

எஞ்ச ருவிச வாசியே ஞேக்குயாத் தீரையில  
அஞ்ச லெனற்சித திராபபக வவ ஞூடிவ் வழியிற்  
சஞ்ச ஸித்தனா தம்பிரான் சாவுமின ருக்க  
செஞ்செச வேகோடு போயினா திருக்காக கவனை. 21

பாதை பற்றிசின் றலச்சுஞ் ருணாத்திய பழுஞில்  
நீதி மான்பணடு சிமியிர எயத்தைமேற கொண்டி  
வேத ராஜ்ஜிய தருமத்தை வியனிலை தூன்றிக  
காத வித்தவா ணடைநதனன மரணத்தைக கடந்து. 22

செல்லென் றுண்டங்க திகழ்த்திய செம்மொழி செவியிற்  
புலல வக்கனைத் தூருந வரிமையைப போக்கி  
நலல நானெறி கடைபபிடித தெமரெலா நயக்கும்  
மலலல கூர்விச வாசிபின் யாத்தினா வகுக்கில. 23

தமபி ராஜுனா தலைக்கொடு தரணிசெல் மார்க்க  
வெமடு திவிடப் பாந்தனை வெரிலியிரிந தோடி  
உமபா நானெறித் திருக்கடை வாயில்புக குட்போங்க  
செமடு ஏற்பாலி யங்கங்கு திருத்தினன் செய்யோன. 24

புரவு நூனெறிக் கிடையிடை புண்ணியம் பொதிந்து  
ஷிரவு முற்குறி வயின்றேறு மிளிவன் கண்டு  
கரவி லாதமெய் யுரவிசு வாசமூட் கவினிப்  
பரவி யேகினுன் பகைபடுல மிடைநதவோர் படுகர். 25

அருளி ஞுலெதிராத் தலைகயின் சேரீனைய யடர்தது  
மருளி மாக்களோ ஓவனா வெங்கிட மடககி  
இருள ரத்தொளிர் சுடரென விகலகடங் தபிராம்  
போருளப டைததொரு தனதனுய் நெறிக்கொடு போனன். 26

சோலை மாநிலங் துருவிறு னெறியினைத் தொடர்ந்து  
மேலை யோவிதி விலககதுட் டிததுவின் ஞுடிப்  
பாலை நீத்துவந் தடைநதனன் சோதனைப் பரப்பை  
வேலை சூழல சேதுமேரா மெய்விசு வாசி. 27

பெரிய நாயகன் றிருவளாப் படிபொரு பேரும்  
அரிய மைநதனை மகபபலி யூட்டிட வலங்கு  
சுரிகை யோஙகனுா துணித்திடா யுன்விசு வாசங்  
தெரியச் செய்தன மெனவினையிற் சிறநததோ திருச்சொல். 28

தீர்க்க மெய்விசு வாசத்தின் செயலெலாங் தெரிந்தும்  
பாரததி வற்குமெய்ப் பத்திசெய் பரிசினைப் பாததும்  
ஆரக்தி பிற்பல வாசிகள் வழங்கியவு கவனீ  
ஊாதத லோகத்திற் புகுத்தின ருண்ணதத் தரசன். 29

ழூவ பாதையைத் துலக்கிவை திகழுறை புதுக்கி  
ஆவ மிகதுகன் னெறிபபடு வோசுமக கரிய  
தீவ ருஞ்சமை யேற்றிய திருவிதிக கிழவன்  
சீவ லந்திகழ் யாததிஹா வரனமுறை தெரிக்கில. 30

நாச தேசத்து ராஜ்ஜிய பாரதனை கச்சான்  
ாசன் மாாக்கத்தன் னினததொடு நலகுர வெய்தித  
தேச நாசத்துக ககறலே நலனெனத தெரிந்தான  
ஆசி லாததிருக் கடைபுகூல வறநெறி பிழத்தான். 31

பேயின் மக்கள்பின் றூடாந்திடச் செஙகடல் பிளந்து  
வாயி டும்படி கோல்கொடு மடிததனன் மருங்கைக  
காயும் வெம்மனை சுரததிடைத் தஸிப்பறக் கடத்தி  
நாய கண்வழி நடத்தினன் நாற்பது வருடம். 32

வழிம றிக்தெநித தடாத்தமா மலைந்தமன் னரையும்  
கழிபெ ருமபடைத திரளொயுங் கட்டறுத் தோட்டி  
பழிப் டாமறறன் னினததனாத் தினம்பரி பாலித  
தெழுது நூல்வலான் கடைப்பிடித தேகின னெனப. 33

இீவ நாளெலாங் திவ்விய நகர்செலும் பாதைக்  
காவ தாகிய திருப்பணி விடைபுரிந தமையத  
தாவில் நல்லறச சாலைமண் டபஞ்சமை நாங்கி  
பாவ நாசசங் கேதங்க எமைத்தனன் பனவன். 34

காண்டி காண்மிதிப் பாயலீ கவின்கொள்கா னுனை  
ஸண்டென றுண்டகை யுளாததவின மலைமிசை யேறி  
மாண்ட வஞ்செசுறி வளனெனலாங் கணடுள மகிழ்ந்து  
சேண்ட லத்திறை திருநகர ரண்டநதனன றீக்கன். 35

வஞ்சப் பேயொடு மலைந்தம ராடியு மறிந்த  
சஞ்ச லபபொருப புச்சிமீ தேறியுந தனவா  
வெஞ்ச ஏதுவீழுங் தழன்றுமவெந நிடாதுமுன னிட்டுத  
அதஞ்ச காறுஞ்சென றுயாபத மடைநதனன ஜோபு. 36

தாவி தென்றெரு தரணிபன் றனிவழி புகுந்தங்  
கோவ வில்பெருந துனபுழந தொண்ணிலை தவறிக்  
காவ லன்பெருங் கருணையால நெறிக்கடைப பிடிதது  
விவி லாப்புதத தெய்தினன சராகணம் வியகக. 37

உத்த மொத்தமன் சாமுலை லொண்டவன் இீவன்  
முத்த ராமெவி யாவெவி சாவெனு முந்வா  
சித்த ஶைசயா வாதிய தீக்கரோர் மூவா  
வித்த கஞ்செசுறி தானியே லோசியா மீகா. 38

ஆய வித்தகு குரவரு மவர்வழி பிடித்த  
தூய ருமபண்டு ழருவ பாதையைத துகைகிப்  
பேய டாந்தவிப் பிரபஞ்ச மாயததைப பிளந்து  
தூய நீதுயா கதியர சாட்சியைக் கலந்தா. 39

பூர்வபாதைப் படலம் முற்றிற்று.

சலிசேஷமார்க்கப படலம்.

தொன்று தொட்டுள திருச்சபைக் குரவருச் துகங்கா  
நன்றி கொண்முது தீர்க்கருநலதத்துவர்ணுள  
சென்று போயினா வருதிறன் நெரிபபவ ரில்லர்  
நின்று போயின வற்புதங் கருடில் வுலகில்.

1

பூவ பாதையை லெளகிகப் பெரும்புதா புதைப்பத  
தீவ ருங்கொடு விலங்குகள் தீவிடப் பாந்தள்  
போவு ரூதவ னுறைதலீர் பிறங்குத வின்றித  
தூாவ தென்றுகண் டாரண ருளந்துவக குறரூ.

2

தீக்க மெயன்ச வாசிகள் தீர்க்கர்சொற் றெருண்டோ  
பூர்க்கி ரக்ளீன யீட்டவும் பாந்திவன் மருமான்,  
மாரகக மிங்கிதைப் புதுக்கவும் வருவாமற் றென்ன  
காக்கு லம்பரக காண்குறுப பயிரினுட கரிவா.

3

வள்ள லாரிளங் கோமகன் வரும்புகி தெரிக்கும  
ஒவன்ஸி யொன்றுள தென்றைத விரும்பினா நாடி  
நள்ஸி யோர்சில ரதியுறை நல்லன தெரிக்கு  
தென்ஸி தோர்க்கெத்திரா திருந்தனா ழுருவ திசையில்.

முத்தி நாட்டா சாதிக்க முறைனி யுவந்த  
பத்த ரேமென்ச செருக்கிய பனவாமெய் வாழ்வை  
நத்தி யன்றிக வாழ்வடை வாமென நமாபிப  
புத்தி ரன்வர்கு கைக்கெத்தி நோக்கினர் புத்தில்.

5

மீத லத்திள வரசனீக் காண்குறும் விரகால்  
தீது தற்றிய குணத்தருஞ சிக்கையுற் றிருப்பச்  
சாது மாரக்கத்தா யாவருஞ் தம்பிரான் வருகை  
காத லித்தனா விடிவெத்தீ கமலமே போல.

6

கனித ரும்பழ நறைபொழி வளங்கிகழ் கானுன்  
புனித வைப்பினிற் புரவல னெருதிருப் புதலவன்  
மனித தேக்தில் வருவாமெய்ம் மனங்கிருப் புகவென்  
றினிது கூவினன் நீர்க்கர்சொல் லெடுத்தொரு தூதன்.

7

கறு கட்டியங் திசைதிசை செவிப்புலங் குறுகத்  
தூற டர்ந்தகா னகந்துரீஇத் தூதனை யடுததுச  
சிறு தீவிடப் பாந்தள்கை திருக்கூ தேயா  
பேறு நாடினர் மனங்கிருப் பின்நெறி பிடித்தே.

8

ஆகிபருவம்.

உம்பர் கோக்கிய மெய்த்திருத் தொண்டருள் ஞவப்பும்  
இம்பர் நானெனி புதையத்து நடர்ந்தெழு மியல்பும்  
கும்பி பாகததி னதிபதி மறக்கொடுக கோஹும்  
அம்ப ராதிபன் றிருவளத் தெட்டிய வம்மா. 9

மனுதி தத்துவா தீதா மகத்துவ வேந்தன்  
அங்கி சின்னயப் படித்திருக் குமரஹுள ளன்பால  
தனுதி ருங்குவ லயத்தினுக கிரங்கீண சமைபபல  
னனுது பிராபபலி யீநதென வேம்பலோ டெமுந்தார. 10

வான்மு யங்குபே ரின்பசம் பததுயர் மகிமை  
கோன்மு யங்கிய தைவிக துரைத்தனங் கொற்றம்  
மேன்மு யங்கிய வரும்பதம் யாவையும் விடுதார  
ஊன்மு யங்கிய வுடலுவங தெடுத்தல குறுவார. 11

ஆவன் மிக்கதம் மொருசுத னரசவை யகள்று  
போவ தும்மவா புரிவதும பொறுப்பதும பலியாய்  
வீவ துந்திரு வளத்துணாங தவனிக்கு விடுதக  
தேவ நீதியின் புனிதத்தை யாவரே தெரிப்பார. 12

கலக மிட்டல கைத்தொழும் பாயறங் கைவிட  
உலகை கங்கியிங குழலநர கீடத்துக குயிரீங  
திலகு வாண்பத மேற்றவங் திறுத்தநம மீசன்  
அலகில பேரன்பி னளகக்கா யளந்தறி பவர்யார. 13

உன்ன தாதிப வெருகுத னுவரினீ ருலகப்  
புன்ன ரங்களீப புரபபலென் ரேறைபோம் புதுமை  
என்ன வென்னவென் ரூயிரக காலெடுத் தேத்திப  
பன்ன ருநதுதி பகாந்தனர் வான்கணம் பழிச்சி. 14

ஆழந்த ஜீவநீர் நதிபபெருக் கதோழுக மாகித்  
தாழ்ந்த பூதலப் படுகரிற பாயந்ததுங் தழைத்துக  
காழ்ந்த நித்திய ஜீவகற் பகச்சினை ககனம  
போழ்ந்து பாருறப் பனிந்தது மெத்தனை புதுமை. 15

ஓ வ று .

மையார்கவி புடைசூழ்புவி வளைத்தினீன யிருஞ்சும்  
பொய்யாரணப புலையாதிமி ரமுநதீசிடம் பொதிந்த  
பையாடர வின்சிறுவெம் படமுஞ்சிதை வெய்த  
மெழ்யாரணச கடாமாளிட ஸிதயாமபரம் விளங்க. 16

தருமந்தலை யெடுக்கப்படுத் தியிற்சத்தியங் தழைகக  
அருமந்தமெய்ச் சுருதிததொனி யவனித்தலை சிறபப  
ஒருமந்தையின் மறியாயருள் ரூவந்தேத்திசை போகத்  
திருமந்திர முறைவாழ்த்தொலி ஜெயபேரிகை கறங்க. 17

கள்ளமபுரி யல்லைக்கிறை கைகாலவில் விலகக  
உள்ளமபறை யறையதத்திகி ஹறரூருயிர் நடுக்கங்  
கொள்ளக்கரி முகங்குப்புறக் கொடுந்தீவினை குலைய  
அளவிக்கத்தோ யீசுக்குச்சுட ரருணைதய மிதென. 18

வானேமகி தலமோசடா மதியோவயங் கொளிவான  
மீனேவிரி கடலோமழை முகிலோவோரு விதியில்  
ஆனுநெறி யமைத்தாக்கிய வகிலாண்டவச சுதஞேர்  
ஷனுடிய திருமேனிகொண் டுத்தாருல் குவபப. 19

மறையாத்தது மறையோதிய வரம்பாத்தது ஞானத  
துறையாத்தது சன்மாககமெய்த துணிபாத்தது சுகித  
நிறையாத்தது நலமார்த்தது நிலையாயர கூணிய  
முறையாத்தது கதியாககமிம் முதுமாநிலத் துறவே. 20

அந்தோவறக் கொடுந்தீவினைக் கிலகாகிய வவனி  
வெந்தீடழி நரகம்புக விடுகிற்கில ணென்ன  
நந்தாதிரும் புலைமல்கிய நடலைப்பிர பஞ்சத  
தெந்தாயர சிளங்கோமக னிறுத்தாரிது வென்கொல. 21

துண்பமபடு துயாநிந்தனை சுடுசொல்லவசை யாதி  
தன்பங்குறத தளராதொரு தலையாபபிறா தமமைப  
பொன்போற்பொதிந தவரின்னுயிர புரந்தாதரம் புரிவா  
அனபின்றலை னினரூரைசெயு மாண்டன்மையி தனரே. 22

வேறு.

தீமுக னுய்த்தவெஞு சிறைக்குள் ளாய்யா  
பாமரத தூற்றார் படுகர் வைபபடிது  
கோமகன் சேவடிப பதுமங கோத்தலிற்  
பூமுக மெனப்பெயா பொலிந்த தாமரோ. 23

பேயடிப் படுத்திய பிரபஞ் சத்தருக  
காயது குடித்தன மமரா நாட்டென  
நாயக னிறுத்தமை குறித்து னன்பொடு  
• கூயினா திசைதிசை குறிக்கொண் டாரணர். 24

ஆண்டகை வானாட் தரசன மைந்தனீக்  
காண்டொறுங் காண்டொறுங் களிப்புக் கைமிகத்  
தெண்டிர கூண்புரி திருக்கு மாரணென்  
றீண்டினர் புனிதசேத் திரத்தி லெங்குமே. 25

உத்தம நூனெறி யுவநத தொண்டாபால  
நிததிய ராஜ்ஜிய சிருப னின்மல  
புத்திர வெனவிச வாசம பூண்டுமெயைப  
பத்திரைய தழித்துணை பரவி நின்றனா. 26

தீர்த்தனென் றற்புதர செயலுாங் தெய்விக  
வாாததையு முரைசெய மருண்ட மாந்தரும்  
பார்த்தலை யிறுதகவோ பரம சரகுரு  
மூதகமென் றருள்பெற முடிகிக் கிடடினார். 27

ஆயிடை யருள்விழி பரபபி யாண்டகை  
மாயிரு ஞாலத்து மாந்தா சீாமையும்  
பேயர சாஞ்சை நடக்கும் பெற்றியும்  
நாயகக் கதிவழி நடபபி லாமையும். 28

மெய்ப்படு தொண்டாமின் மினியிற் ரேண்றலும்  
பொய்ப்படு வேடத்தா பொலிந்தி லங்கலும்  
செய்ப்படு களீமிகத் தேமடு ராவியை  
ரூப்பான் றுத்தம ரோடுங்கிப் போதலும். 29

தூயதஞ் சபைச்சடா தூண்டி டாதொளி  
தேயறு சீர்மையுங் தீமை மல்கலும்  
மீயறு ஞானத்தை வெறுத்த கந்தொறும்  
மாயங்கு ஞானத்தை வளாக்கும் பான்மையும். 30

திருவளத் துணாந்துநெட் டியிர்த்துச் சிங்கத்தைங்  
திருவிழி புனலகோள விரங்கி யெநதையார்  
பொருவருங் திருவருட் புணர்ப்பின் வையகப்  
பருவரல் துடைப்பலிப் பருவத் தேயெனு. 31

வித்தக திருச்சபை முறையை மேற்கொண்ட  
அத்தலை யோச ரீரி யார்வங்ம்  
புத்திர விவருகை போற்றி யுய்ம்மினென்  
றித்தகை வாக்கைழ வைவருங் கேட்டனர். 32

மித்தையை வேற வீசி மெய்பிடித்  
துத்தம திருப்பணி யுனுற்றத் தக்கமெய்ப்  
பத்தாபன் னிருவாத தெரிந்து பாங்குறச்  
சித்தஞ்செய் பணியெலாஞ் செயலிற் காட்டுவா. 33

நித்திய ஜீவராஜ் ஜியத்து நோவழி  
இத்தகு வனவென வியற்றிக் காட்டுமூச  
சத்தியக் குறிபிடித் தவர்க்குச் சாமிபம  
அத்தகு ராஜ்ஜிய மாமென ரூண்டகை. 34

கண்டகங் கடிப்புத் ரடாந்த கான்வழி  
கண்டகங் கடுப்புறக் கண்கது வேறாக  
கண்டகங் கொடுத்தின் தனாவன் கண்டகங்  
கண்டகஞ் சிதைத்தசெங் கமலப் பாதனா 35

ஓபபுர வாக்கிறா லொழுங்கி னேருறச  
சேபாரணிட் டருளியாத திரிகா செவ்வழி  
தபபிடி லதோகதி சாவ ரென்றயல  
குப்புற திருக்கவா குயிற்ற வுன்னியே. 36

அத்தியை யடுக்கிமென் றகைசெஞ் சோரியென்  
றித்தகு சாந்துகொண் டிசைத்துப் பத்திசெய  
பித்தியீ டேற்றமென் பெயாபு னைந்துதம  
முக்கிணை குயிற்றினா முறைமை யாலரோ. 37

இடங்கொறு மிடங்கொறு மோகொண் மாளிகை  
மடமபல சத்திர மாபி னுக்குவித  
தடங்கலும் பணிபுரி யறவா தம்மையும்  
உடம்படி வாங்கியூ மியத்தி அய்த்தனா. 38

வழிவிடா யாற்றிவான் வழிவங் தோருககென்  
மொழிவழி போனக முறையினி னாட்டுமின்  
அழிவுரு விருந்தி யளித்தும் யாண்டுளீர்  
பழிவராக் காமின்மற் றெனவும் பன்னினா. 39

தெள்ளிய நூல்வழிக் கிடையிற் சென்றுசேர்  
கள்ளமாக் கங்களைத் தெரியக காட்டுகை  
ஒன்னிய தம்பநட் டுண்மை யாத்திரி  
என்னுரூப் பொன்னெழுத் திலங்கத் தீட்டினா. 40

மறைவியாக கியானமா விளையில் வைத்திக  
முறையறி வழுத்தமுற் படுபல் காட்சிகள்  
துறைதொறு மமைத்தவை விளக்கிச் சொல்லவோர்  
நிறைமொழிக் குரவனை நிருமித் தாரரோ.

41

இவ்வுல் குககெதி ரிடுக்க வாயில்சேர்  
செவகிய நெறிபடு திருமு கப்பினில  
ஒளவியப பகைஞரு மவிககோ ஞூதவோர்  
தில்விய வொளிககுறி திகழ்த்தி வைத்தனா.

42

மாரணப் படுகரின மாயச சநதையின்  
பாரிடச் சூழவின் மோசப பாங்கரிற  
கோரணி முயங்குறிற் குறிக்கொண் டோல்லையெம்  
ஆரண ருடனமாந தருமிம யாமென்றா.

43

மாசிலசீ மாணசவி சேஷ் மாக்கத்தை  
ஆசற விளக்கிபவின் னலகை மீடிய  
பாசறைப படைஞ்சைப பரிவிற பாததருள்  
சேசமோ டழைத்திவை நிகழ்ததன் மேயினார்.

44

பண்ணவர் குழுமிய பரம ராஜ்ஜியம்  
கண்ணிய பெருவளங் கைகருள் ஓயதால்  
எண்ணமென் னிடர்க்கடல் வளாகத் தேக்குறும்  
மன்னுளீ தாழ்ப்பதென் மனந்தி ரும்புமின.

45

வித்தகங் தயைபொறை வினயங் தண்ணளி  
சத்தியம் புனிதமெயத் தருமம் பத்தியென்  
றிததகு சிலாந்த் பினிதி ஞந்திரோ  
உத்தம வழிததுனை யாககொண் டோடுமின்.

46

ஆவியி லெளியவ ரடைவர் வாங்கதி  
மேவருங் துயருறின் மேவு மாறுதல்  
தாவருஞ் சாநதருக் குலகங் தம்வசம்  
ாவிரக கம்முளாாக் கிரக்கங் கிட்டுமால்.

47

சீதியைப் பசித்தவர் நிறையத் தேக்குவர்  
ஏதமில் தூயர்கண் டடைவ ரீசனை  
பேதமற் றைக்கியம் பிறங்கச் செய்குநர்  
காதலா கடவுள்வேந் தருக்குக் காண்மினே.

48

நீக்கமி ஸ்தியி னிமிததங் துண்புறில  
மேக்குயர் வாணாட் டினப மேவுவா  
மீக்கிளாங் தவரெலாம் ஸிபுத நாட்டுள  
பாக்கிய மடைந்துயும் பஸ்ததி ராணமிகன்.

49

வேறு.

அம்ப ராதிப னும்பிதா வவரரு ணன்மை  
இம்பா கல்லாபொல் லாருக்கு மியைவன கணார்  
தமபி ராணன ஸ்திருஞ் சற்குணங் தழுவி  
வெம்பு தீமைக்கு நன்மையே விருப்பொடு வினோமின்.

50

ஏர ஸ்திருல கத்தினுக் குப்பென வியைவீ  
சேர விடடிடா துலக்காத் தூயகல லொமுக்கால  
சார மேந்றுமி னன்றெனிற் றள்ளுண்டு மிதிப்பட்  
டாரும் வையகத தவமதிப படைவிரீ தறிமின.

51

உலகி னுக்கொளி ஸ்திரும் முத்தம கிரியை  
இலகு மென்னிலங் கவரகத திருளிரிந் தோடும  
விலகி விலவிடு மொளியையுள் எடக்கிமேன் மூடில  
அலக றஞ்சுட ராற்பயன் பிறிதுள வாங்கொல.

52

கொலீசெய் யற்கவென் றஹாத்தகற் பனையுண்மை குணிக்கில  
புலீசெய் கோபமு மிகழ்ச்சியும் பிறாநஞ்சு புண்பட்  
டுலீய மீப்படித் தொலீயுமா மாதவி னுடையார  
நிலைமை யாமெரி றாகபா தலமென னினைமின்.

53

விபச ரித்திடா யென்பது விதியதை விரிக்கில்  
தபசி யேனுமற் றெருத்திபா விசைசையுட் டரிக்கில்  
அபச ரித்தனு மாக்கினை யடைந்தன னவைன  
உபச ரிப்பதும றாகபா தலமென வணாமின்.

54

உள்ள தையுள தென்றுஹா யாடுமி னிலதை  
விள்ளு மின்னில தேயென விதனின்மேற் பட்ட  
கள்ள வாசகம யாவையுங் கருதருங் தீங்கென்  
றெள்ளு மின்சுவி சேஷமார்க் கத்தியல பிதுவே.

55

திருகை ஞாலத்துப் புகழ்பெறச் செயுந்தரு மத்தில்  
வருகை யொன்றிலை மறுமையிற் புகழ்மதி யாதிங்  
கொருகை செய்வதை மறுகையுற் றநிகிலா துஞ்சறில்  
பெருக மர்ன்பய னளிப்பாதும் பிதாவுள மகிழ்நதே.

56

துறைதொ மும்புகழ் சீசினின் மொழிகளைத் தொகுத்துப்  
பறைய றைந்தெனப் புரிஜெபம் பயணப்டா தென்றும்  
அறையி லந்தரங் கத்திலே சங்கிதி யடுத்துக்  
குறையி ரந்துமன் ரூடுமி ஞருள்வர்ங்க கோமான். 57

சேறுத்து மக்குமற் றவர்செயுங் தீமையைச் சிந்தை  
நிறுத்தி டாதுமன னிப்பிரேல் ஸீசெய்தீ ஸைகரும்  
போறுத்து மக்குமன் னித்தருள் புரிவாடு தலமுற்  
ரேறுத்தி டற்கதி காரியா முன்னத்த் தரசன். 58

உரிய மாநிதி தஹுமிடத் தஹும திதயம்  
அரிய வானிதித் திரட்கரு ஒல்ததை யாககித  
துரிய பூமியிற் ரௌகுமினே பூச்சியுங் தருவும்  
திரியுஞ் சோரரு மில்லையப புனிதசேத திரத்தில். 59

ஒருவ னாழிய மிரண்டிய மாங்குக் குளுற்றில்  
ஒருவ னட்பொரு வண்பகை யாமுல கியற்கை  
ஒருவ மின்னுல கூழிய மூத்தஙாட் டரசன  
ஒருவர்க் கேயினி னாழியஞ் செய்மினுள ரூவக்கு. 60

வித்தி டாபயிர் வினைத்திடா வினைந்தவை சேர்த்து  
வைததி டாவொரு களஞ்சியத் தெனினும்வான பறவைக்  
கத்த னாபரிந் தெத்தனை யாவுண வளித்து  
நித்த மும்பரி பாலனாஞ் செயுமரு னினைமின். 61

கான மல்குபூ மலர்க்குலங் கவின்பெறு காட்சி  
ஞான நாயகன் ரேழிலலால் நவிலமற் றில்லை  
மேன லம்பெறு சாலமோன் வேந்துமவ் வித்த்தில்  
தான னின்றுடை தரித்தில னுவிநத ஜகத்தில். 62

சொன்ன மற்றிவை துணிந்துநீர் யாமெதைத் துய்த்தும்  
இங்கி லத்தெதை யுடுத்துமென் றேக்குரு திருமின  
பொன்னி லத்தர சனபிதா வாதலிற் புதல்வீர்  
நன்ன லத்தலு னுடைதெரிந் தளிப்பாநா ஞாஞ்சும். 63

அழிவி லாப்பர லோகவாழ் வொன்றையே யவாவி  
ஒழிவி லாதுளங் கவலுமின் முயலுமி னுண்மை  
வழிவி டாதுநே ரோடுமின் மற்றவை யெல்லாம்  
பழிபு டாதுமக் கருஞ்சுவ ருண்ணத பரமன். 64

உற்று ரோக்கியுன் கண்ணுறு முத்திர மொழித்த  
பிற்றை யங்கியன் கட்டுரும் பெடுத்தெறி பெற்றி  
தேற்றேன் ரூர்வையீ தன்றிஸீ பிறர்பிழை தெரிந்துன்  
குற்ற மூள்ளுறப் புதைத்திடல் கொடியமா மாயம்.

65

எந்த நீதியிற் பிறர்குற்றங் கண்டுதீாப் படுதீர்  
அந்த நீதியி னுங்குற்றங் கண்டுதீாப் படைவீர்  
எந்த வாறைந்த காழியிற் பிறாக்களாக திடுதீர்  
அந்த வாறளக கப்படு முமக்குமென் றறிமின்.

66

அரிய நிததிலக் கோவைவீர் பன்றிமீ தனியில்  
தெரிகி லாத்த னருமையைச் சீழித் திடுமால்  
உரிய மாண்பரி சுத்தலுண் குக்கலமுன் னுய்ததுச்  
சொரிய கிற்பினு மண்ண்வா மென்பது துரீமின.

67

கேட்டுந தேடியுந தட்டியுஞ சிந்தனை கிடைப்பார்  
நாட்டு மானிட ராதவின் நமபணை யடுதூக  
கேட்டுந தேடியுந தட்டியு முயன்றிடற கிடையா  
வீட்டு வாழ்வுகை யுறுமிது சரத்மாம விளாமின

68

திங்கு மல்குஞ் சிறுவாக்கு நல்லன தெரிந்து  
பாங்கி னல்குதிர மனபொதுத தந்தையாம பரமன்  
ஏங்கி னின்றுமன் ரூடுமூங் களுக்குள மிரங்கி  
இங்கு நன்னல மளிப்பரென் பதற்கைய முளகொல

69

மற்றை யோருமக் குச்செய மனக்கொள்வ தெதுகொல்  
அற்ற தேபிராக காக்குால லறமென வற்மின  
இற்றி தெளியா யப்பிர மாணமு மேனோ  
சொற்ற பெளவ்கி தரிசனங் களுமுன்மை னுணியில்.

70

ஜிவ பாதையி னிடுக்குறு திருக்கடை சொநதுட்  
போவ ரோாசிலர் பாதையும் புகலரு நெருக்கம்  
பாவ மல்கிய பெருவழி கேட்டினுட படுதும  
ஆவ லோடதில நடப்பவ ருமபல வணந்தம்.

71

ஆட்டுத் தோல்பொதிந் தாருயிர் கவருங்கோ னையின்  
வீட்டுப் பாதைமற் றீதிதென ரவனிக்கு னிளக்கிக  
காட்டிக் கைப்பொருள் கவர்ந்திடு கள்ளப்போ தகர்வாய்க்  
கேட்டுக் குட்படா தகலுமின் கிரியையாற் றெளிந்து.

72

ஆதிபருவம்.

வாயி னுலெலைக் கருத்தனே யென்றுபோர் வழுத்தி  
ஆயி ரந்தரங் கூலிலு மாவதென் னகில  
நாய கனசித்த மறிந்தந்த நடைகடைப பிடிப்போன்  
தூய ராஜ்ஞிய பேரினபங் துய்ப்பவ னறிமின்.

73

வேறு.

நமரங் காளிங்கு சொற்றவை நம்பிரான்  
விமல சித்தனி எமபர மாதலில  
சமர பூமித ணந்திநந றிபபடை  
அமரா நாட்டை யத்தகு மாய்மினே.

74

மற்றில் வாய்மைம னக்கொடு வானெறி  
பற்றி யேருப வனெவன் பாறைபேல்  
கொற்றி வானிட்டு வீடுகு யிற்றிய  
குற்ற மற்றவி வேகிகு ணித்திடில்.

75

சண்ட மாருதம் வன்மையிற் ரூக்கியும  
கொண்டல மின்னியி டித்துக்கு முறியும்  
மண்டு வெள்ளம றிந்துற மோதியும  
விண்டி டிந்துவி மாதநத மேனிலை.

76

உளம்ப டப்பகுத் தோதிய வுன்னத  
விளம்ப ரத்தைவெ றுத்தவன் வெண்மணற்  
களம்ப டுதக்கிற் கட்டழி மென்றுனு  
வளம்ப டுத்தம தியிலி போலுமால.

77

நத்தன வேகசர் வேசரன்  
சித்த மென்றுதி ருத்தகத் தெள்ளிதின்  
வித்த கககனி வாயிதழி விண்டனா  
சுத்த மெய்ச்சவி சேஷவுத் துங்கரே.

78

சிரு முங்கதி சேர்வழி யீதென  
வேரி லேயுப தேச நிகழ்த்திமேல்  
ஓரும் பற்பலு வைமைகொ டண்மையைத்  
தெரு மாறுதெ ரிக்கலுற் றூரரோ.

79

வேறு.

மன்பதைகாள் கிருஷ்டிகன்வெள் ளாண்மைசெயத் தகும்பருவம  
வாய்த்ததென்ன  
நன்புலத்து வித்திடுங்கால் வழியருகும் பார்நிலத்தும்  
நவைத்துறைஞாக்க

கொண்புலத்துஞ் சிதறுண்ட சிற்சிலவித் ததருகு  
குளித்தவற்றைப்  
புன்பறவை விழாநதனுகிப் பொறுக்கினுகர்ந் தனவிதைனப்  
புந்திசெய்மின. 80

பார்சிலததுப் புதைநதவிததங் குரிததெனினும் வேறுந்தப்  
பசுமணனினறிக  
கூவெயிலிற் றீநுகரிந் தனமுட்டே ருக்கிடையிற்  
குளித்தவிதது  
நோவளாநது நெருக்குண்டு பயன்படா தொழியன்செய்  
நிலத்தவோகிச  
சீபெறநன மணிமுறறி யொனறுநா றுயபயன்  
றிகழ்ததிற்ரோமின 81

மற்றெருருவன மறுககளைநது நலவிததுப் புலங்தெனிதது  
மறையவாங்கே  
உற்றெருருவ னளவிரவிற் களைவிதத்திக கரநதேக  
வபயவிததும்  
தெற்றெனவங் குரிததோங்கத தெரிநதெஜமான் மற்றிவற்றைச்  
செதியாதீ  
முற்றவிடுங் கொய்ப்பருவத் தெறிநதெரிவா யிடுதுமென  
மொழிநதான்றேரில 82

வித்துபவன் யான்புலமு முலகாரும விததுபர  
ராஜ்ஜியததின்  
புதநிராங் களைதேரிற் பொலலாங்கன புதலவரதைப்  
புலங்கொண்டுயத்த  
சத்துருவும பைசாச மறுப்புலக முடிவரிவோர்  
தாவிலதுநா  
உத்தமர்மே னிலைசோவா களைபோல்வா ரெரியுண்ப  
ருண்மையோமின. 83

நுண்ணியவோர் கடுகுவிதை நிலத்துன்றி முளைத்தோங்க  
ரோன்றுஞன்றி  
வின்னிலவு புளஞ்சையுங் தருவாகு மென்றுநம்மான்  
விதந்ததாயில்  
நண்ணிய பரலோக ராஜ்ஜியமு மொருவனுள  
நண்ணிந்தின  
எண்ணிய மனுக்குலங்க ளீடேறு நெறிததாகு  
மிதயத்துனரி. 84

புளித்தசிறு திரண்மாவர ஸறப்பிசைந்த மாழுமுதும்  
புளிப்பாமென்று  
தெளித்தவுலைப் பொருடெரியி லோட்தியாற் பாலுறையுஞ்  
சீமையெனன  
அளித்ததிரு வருள்பெற்ற வவனைல் வருட்சார  
மயலார்க்கெய்தி  
ஒளித்தலீவான கதிபெறுபக குவமடைவ ருண்ணமவெளி  
யுய்தத்தாமால.

85

வைத்தநிதித் திரள்கண்டோன் மறைத்துரிமை யாவும்விற்று  
வழக்கியேனும்  
அத்தகுண னிலங்கொள்வ னருவிலைசித் திலங்கண்டோ  
னவ்வாருகக  
ஈத்தவத்த பொருள்விசிக் கவாவனென்ற திருவசனக்  
காத்ததையீபாரில  
உத்தமராஜ ஜியமவியூங்தோ ஹெல்லைவழிப் படுவனுல  
கொருங்குவாததே.

86

முன்னீர்புக் குலவுசல சரங்களோத்தன் னகடுமுட்ட  
முகந்துவாரிச  
சென்னீமை வலைபோலுந திவவியராஜ் ஜியம்வலையிற்  
சோத்தவற்றுள  
நண்னீமை யுளதெரிந்து நவைபோக்கு மாறுலக  
நாளாந்தத்தில  
துண்ணீர் தமையெரியிட் டறவோராத துரியகிலை  
தொகுப்பாதாதா.

87

தண்கடலைத் தனக்கிரங்கித் தரணிபண்மன் னித்தபெருங்  
தகையோராத  
வண்கணன்றன் கடனுளி தனைப்பிடித்துக் குரல்வளையை  
வலிந்துபற்றி  
என்கடலை யிறுவென்று னிறைவனறிந் தவணையிருஞ்  
சிறையிலிட்டான்  
நன்குபிறா பிழைசமிக்கில் நம்பனுநும் பிழைசமிபபர்  
நலத்தையாய்மின்.

88

முந்திரித்தோட் டததுதயங் தொடங்கியோத்து வேலைசெய்த  
முறையினோககும்  
நந்துபதி னென்றுய மணிமட்டும் வந்துபணி  
நாடியோர்க்கும்

வந்ததிபன் முழுக்கவி வழங்கலுமுன் னவாதிருகி  
வாதுசெய்யத்  
தந்தனன்சொற் படிகவி யென்னுடைய தெனதிஷ்டஞ்  
சரிபோமென்றுன். 89

முழுக்காத அடையீரா யிப்பொருளோக் கருத்திருத்தி  
முணவனசித்த  
ஒழுககாறு கடைபபடித்துக் கடைத்துவே போதுமென  
வுவந்துகார்ணம்  
அழுககாறு புறம்போக்கி வழிபடிந்பின் தினருமுந்தி  
யமலராஜயம்  
இழுக்காது சென்றடைவா முந்தினாபின் தினராவ  
ரிதயத்தோயின. 90

தங்கையிது செய்யென்னச் செய்யேனென் றுடன்மறுத்த  
தனயனபினனாச  
சிந்தைநொந்து செய்தனன்மற் ரூருதனயன் செய்வலென்றுஞ்  
செய்யானித  
மைச்தரிலயா நல்வனைனில் தங்கைசொன்ன வாறுசெய்த  
மகனேயெனபீர்  
நந்தருமெய்ப் பொருடெரிப்ப லொத்திருந்துஞ் செய்யாது  
நடிபபீரேகேண்டுமா. 91

சொல்லாலுஞ் செயலாலுங் துட்டாய்த் திரிந்திராஜத  
துரோகியாய  
அல்லாரே விளம்பரங்கேட் ஓளந்திரும்பி ழுர்த்தநெறி  
யடிப்பாரானா  
நல்லாபோ லகத்திருந்தும் நன்றிகெட்டுப் பிரபஞ்ச  
நடலீங்கசம  
பொல்லீரே யெல்லீரு மென்றினிசீர் விசவசிப்பீர  
புந்திசெய்மின். 92

மிக்கசம்பத் தொருதலைவன் செழிததோங்கு முந்திரிகை  
வியன்புலததைத்  
தக்கபொறுப் புப்பேசி யோருசிலர்பால் விடுத்தேகச  
சதிசெயன்னர்  
பக்குவகா லத்துரிமை பெறவந்தோர் தமைக்கொன்றும  
பழிக்கஞ்சாமல்  
உக்கிரமாய்த் தலைவனென்று புதல்வளையுங் கொலைசெய்தா  
ருதிரஞ்சிந்தி. 93

இப்பெரிய பாதகருக் கெபபெரிய தண்டனைதா  
னிடத்தகாதென்  
ரூபபுனாககின் நீருணாமின் பரலோக ராஜ்யமினி  
யும்பானினறும  
அப்புறமாய்த் தனக்குரிய நற்கனியைத் தருவோபா  
லட்டடிமென்றா  
செபபெரிய திரியேக சாவேசன் றரவந்த  
தேவமைந்தன.

94

திருந்தியசெங் கோலரசன் றனமகற்குக் கலியானஞ்  
செய்தகாலீ  
பொருந்தினாககு விருந்தமைத்து நுகருவிபா னழுத்துவரப்  
போககிழேனா  
வருந்தவழித் துயிரகொலீஸ்யும் வசுத்தனாமன னவன் ரோந்தம்  
மறவாதமஹமப  
பருந்தினுக்கு விருந்துடிடி யெரிகொஞ்சி யுனாயும்பாழ்  
படுத்தானசீறி.

95

அரையனுமை யாடேயவி யாண்டாண்டு திரிவோனா  
யழுத்துவந்து  
வானின்றி யாவருக்கும் மங்களவத் திரங்கலகி  
மகிழ்ந்துட்டுங்கால்  
நிளாயுடன் கொருவனுக்குத் தானளித்த துகிலிலலா  
நெறியையாயந்து  
விளாவிலிருட் சிறையுய்ததான் பலரழைக்கச் சிலாதெரிந்த  
விதத்தையோமின்.

96

அருமபரம் ராஜ்ஜியத்துக் கழைக்கப்பட்ட டவரெல்லா  
மருக்கரல்லா  
விருமபியுளா திருமபினெறி விலகாது முன்சென்று  
ஷிபுதநாட்டுப  
பெருந்தகைக்குப் பின்கண்றி வழிபடுவோ ரெவரவரே  
பெருமானசித்தந  
தெரிந்துகொளா பட்டவர்மாற் றவருலகிற் சிலாவா  
தெரியுங்காலீ.

97

அதிபதியா மணவாளன் கலியான மணவறையை  
யடுக்குவகாலத்  
தெத்திகொளவான் காத்திருந்த பத்துக்கண் னியரிலீவ  
ரெண்டெனாயில்லா

மதியிலிகள் கண்டுயில மதியுடையார் தீவுத்தி  
மரபினேந்தி  
விதிமுறையே வரவெதிர்ந்துட் புகுந்தனர்மற் றையர்வெளியே  
விடுபட்டாரால். 98

மற்றிந்தப் பொருள்தெரியில் வானரச னடுத்திர்வை  
வழங்குங்காலங்  
தெற்றென்றி ரறியகிளீர் மதியிலர்போல் விசவாசத்  
தீபமபோககி  
முற்றுலக மயல்கொண்டு துயிலாதீர விழித்திருமின்  
மோசம்போகீர  
இற்றிதுகாண் பொருளென்ன விளவரசாங குமரேச  
னியம்பிப்பின்னும். 99

திருவளர்க்கு மொருதனிகள் மறுதேசம் போய்வரற்குச்  
கிஂக்கையுற்று  
மருவியதன் நிரவியத்தைக் காரியஸ்தர் வசமாக  
மரபினீந்திப்  
பெருநிதியை யாதாயப் படுத்திவைமி னெனப்பணித்துப்  
பெயர்ந்துபோனுன்  
வருமவுதி தனில்வந்தான் காரியஸ்த ரிடங்கணக்கு  
வாங்குங்காலே. 100

ஜைவிரு வேம்பொருளீர யொன்றிரட்டி யாக்கினமென்  
றளித்துநிற்ப  
மெய்யரிவ ரெங்க்கண்டு மேம்படுத்தி மற்றவளீர  
விலித்தியாதென்னச்  
செய்யில்லிதை யாதறுக்கத் தேடும்யஜ மாங்கெனநத்  
தெரிதுதந்த  
நொய்யங்கி புதைத்துவைத்தேன் மற்றிதனைக் கொள்கவென்று  
நுவன்றுஞகு. 101

தன்பொருளீப் புதைத்துக்கூட்டப் படுத்தியவிச் சமுக்களைக்கா  
றளீந்துகீவிர  
துன்பமிகு மிருட்சிறையி லுய்க்கவென்று துழையாயச்  
சோம்பியீந்த  
மன்பொருளீர யுள்ளவற்கு வழங்கினுன் பொன்வணிகன்  
மரபிதாக  
என்பொருள்மற் றெனிலுள்ளார்க் கீவரிலோர்க் குள்ளதுமின்  
றென்றுரீசன். 102

மெய்யறிவு மெயன்னான மிகுசெல்வஞ் சொல்வன்னம  
மேம்பாடாதி  
வையகத்தி லவரவாக்கு வானரச னருளளிக்கும்  
வரமாமனரே  
உய்யுநெறி யுபயோகித் தூழியஞ்செய் திடல்கடமை  
யுபேக்ஷிப்போனாப  
பொய்யிகநூ வருநடுநா எரிருட்டிழுமடு புகுவிக்கும்  
புந்திசெப்பமின. 103

## வேறு

நானிலக் காணி பூமி நன்குறு பயிராம் முற்றி  
மேனியு மதிக மாக விளைந்தன தொகுததுத தொன்றுந  
தானியக் குவையைக் கண்டு தகவிலாப புத்தி யீனன்  
கோனருள் குறியா னுகித தன்னுளே குணிக்க அற்றுன. 104

தக்கடோ னிலைச்சே ரின்றூற் றுனிய வருககஞ் சேர்தது  
வைககவென் நெண்ண மிட்டான வல்லையே களஞ்சி யத்தை  
இக்குவ யைம வியகக வியற்றியென் சமபத் தெல்லாங்  
தொக்குவைத் தநேக காலங் துய்ததுவாழுந திருப்ப னென்ன. 105

முன்னிலை யுணரான் பின்னே முடிகிடு மறுமை யோரான்  
தன்னையு மறந்தா னுகித தடந்துயில் கொள்ளுங காலை  
முன்னவ னின்றிராவே முடியுமுன வாழ்நா னென்னில  
உன்னிரு நிதியம பேதா யாரதி யென்றா. 106

ஆதலாற் பரம ராஜ னருட்டிர வியத்தைப் பெற்று  
தீதெலா மகல நோற்பிற் சிந்தனை பிறிதொன் றில்லை  
ாதெலாஞ் சோர விட்டிவ விகபோக சுசி வாணைட்  
போதெலாங கழிய நிற்கும் புல்லியா கதியி தாய்மின். 107

ஒருபொழு தேனும் வாழ்வ தறிகிலா ருலக மாந்தர்  
கருதுப கோடி யலல பலவென்று கருத்திற் காட்டுங்  
திருவரு ஞாயு மெண்ணார் சிற்றின்பப படுக ராழ்ந்து  
பொருவரும வானுள் வீணே போக்குல புலமைத் தாங்கோல. 108

ஒருவனேர் திராகுத் தோட்டத் துன்றின னத்தி யொன்றை  
பெருமர மான போதுங் கனிகொடாப பெற்றி நோக்கித்  
திருவனின் சிலங்கெ இக்குந் தருளிதைச் சிதைத்தி யென்னுப்  
பொருவருந தோட்டப் பாது காவலன் புரிவிற் கூறும். 109

ஆண்டகா யின்னு மோரான் டளவும்யான் சுற்றிக் கொற்றி  
வேண்டுர மிட்டுத் தகக விதமபல பருவஞ் செய்துங  
காண்டகு கனிகொ டாதேற கட்டளை யிட்ட வாறு  
கீண்டெற்றிக் கிடுவ ணென்று கிளந்தனன் ரெளிந்து கொண்மின். 110

ஒருவனன் புடைய தநதைக் கோரிரு புதல்ல ருள்ளா  
இருவரி லிளோயா ஜீய வெண்ணெரு பாக மெறகுத்  
தருகவென் நிரந்து, கேட்பத தநதைதன் னுரிமை யாவும்  
நிருஷிக்க பாகப பங்கிட தெவின னோமை யாக. 111

கைபெபாருள் கண்டான நந்தை கணாந்தசொற் பொருளீக்கானுன்  
மெய்ப்பொரு ஸ்ரியா னுள்ளம் விழைந்தசிற் றினப மாயப  
பொய்ப்பொரு ணசசி யோடிப் புறம்புபோய்த் தநதை யீந்த  
அபபொரு ஸிழுந்தா னந்தோ வகதியா பின்னாசின னுள்ளில். 112

அங்கொரு குடுமபி தன்னை யடுத்தவன பன்றி மேய்ததுத்  
திங்களோ ரிரண்டு முன்று செல்லவத் தேச மெங்கும்  
வெங்கொடும பஞ்ச னோந்து வெதுபபீரும பசிகாற ரூனுய்  
நங்கினுன பன்றிக் கூட்டு ரொறுங்குகுற றுமிதத விடடை. 113

குந்றுமித தவிடுக கிட்டாக் கொடுமபஞ்ச மதிக ரிககச  
சுற்றுளந தெளிந்தா னுகிச சருசலித தழுதென் நந்தைக்  
குற்றலு மியர நேக ருண்டேக் கெநிய யானோ  
துற்றுன வின்றி யாவி சோகுவ விதெனறுற் புத்தி 114

புகலொன்று மில்லே ணென்னுப புந்தியில பிழையை யுள்ளி  
மிகவுள முடைந்து ணைந்தான மெய்மணஸ் தாபங கொண்டான்  
தகவுடைத தாதை பக்கற் சாாகுவ னேற்றுன பெற்ற  
மகனெனப பரிவ ரல்லான மறுத்திடா ரெனத்தே றுற்றுன். 115

லூல்லீயே யெழுந்தான் நந்தை யுகதம குணமுன் னீர்க்க  
அல்லவசெய் பசிபின் னுந்த வடுத்தன னறிந்து தநதை  
வல்லீவந் தனைத்து முத்தி மகிழுந்தனன் மகவா சைககோ  
எல்லீயு முளவோ மைந்த ணெத்தைனை பிழைசெய் தானும். 116

எங்தையே யெங்தை யேயென் றேங்கிநெட் டியாத்துக் கண்ணீர  
சிந்திகொந துமக்கு முன்னுங் தெய்வத்துக் கெதிரு மாகப  
புந்தியற் றளவில் பாவும் புரிந்தன னினியா னுனரன  
ஈமந்தணை றுஹாக்கத் தானு மபாத்திரன் மதியொன் றில்லைன். 117

ஐயமன் னிக்கச் சித்த மாயின்மற் றளிய னேண்யான்  
உய்யுமா றருளி நும்பா ஊழியத் தொருவ ஞக்கி  
வையகத் திருத்து கெனாலு வாய்த்திறங் தரற்றி நிற்ப  
ஏயெலன் றருளிற் கூடடிச் சென்றன னகத்துள் நன்பால். 118

மகனிவன் மரித்தா னின்னே மறுத்துயிர் பெற்று ஞகத்  
தகவுடை விருங்கெ மர்ச்குச் சமைக்கெனப பணித்து மைந்தற்  
குகவையின் வஸ்தி ராதி யுடுதருங் கலமும் பூட்டிப  
புகரஹ மகிழ்கொண் டாடி யிருந்தனன் புதலவ ஞேடும். 119

ஆயிடைச் சேட்டன் வந்தா னகக்களி யாட்டுக் கண்டான்  
மேயதென் னெனவினூவி யறிந்தனன் வெகுண்டு னினருன்  
நேயமார் தநதை நோந்து னின்னென்று கணிடடன் மாண்டு  
போயவன் பிழைத்து வந்த புதுமையின் களியி தென்றுன. 120

மைந்தால் யென்னே டீளாய் வாழ்வெனக் குள்ள யாவுனு  
சொந்தமற் றுனககே யன்றே சோதரன மதியற் றேகி  
நோந்துவந் தணைந்தான் மீண்டு நுண்மதி யுடையை நீயுன்  
கிந்தணை திருகல னன்றே சோந்துடன களிததி யென்றுன. 121

வானாட் டதிபன் றந்தை வான்வழி கிடுத்தோர் புத்தி  
ஈனராங் குமர ராவ ரிருஞ்சுவி சேஷி மாககர்  
ஆனவர் சேட்ட ராவ ரகக்களிப் படையு நீரார்  
மோனராஜ் ஜியத்த ராவர் முறைதெரிந் துணர்ந்து கொண்மின். 122

ஒருபெருஞ் செல்வன் பிதாம் பரவுடை யுடுத்தி வாழுங்  
திருவினன் ராஜ போகஞ் சிறிதெனச் செருக்கும் போகி  
அருவிலை பெறுபல பண்டத் தறுச்வை யமைந்த வுண்டி  
பெருவயி றாத் துய்துப் பெறுவான் மறுமை பேணுன். 123

அங்கவ னணிகொள் மாடத் தலர்கடை துச்சி லாகத்  
தங்கினா னூரு மாங்கு தணாதெறி மிச்சில் நச்சிச்  
சங்கட நகரு மேழைத் தரித்திர னங்க முற்றும்  
வெங்கொடும் பருக்கண் மிக்கு வேதணை யுழுக்கு நீரான். 124

இன்பெலாங் தூர மாக விரங்கலுங் தலைப்பு நீங்காத்  
துண்பமுஞ் சொரிகண் னீருங் தொடர்பறுத் துணைட் பாக  
முன்புற நாய்க னக்கி முறைப்பணி புரிவோ ராக  
என்பக ருதுமல் வேழை யிலாசரு கிடுக்கட் பாட்டை. 125

வறுமையும் பினியும் யாண்டும் வருக்குபே ரஞ்சாப் பொக்கும்  
பொறுமையுஞ் சகிப்புஞ் சிந்தை பூத்தினி தமைய வத்தைத்  
தெறுமருங் தாகக் கொண்டு ஜெகத்துஙாட் கழிதக பிற்றை  
மறுமையி ஸிராஜ் போக மனிதசங் நிதிபுக் குய்ந்தான். 126

பெருமித் வாழ்க்கை யுள்ள பேதையச் செல்வன் பொன்றி  
ஏரிமலி குமாயி வாழ்க்கை யெய்தினன் கண்ணே றிட்டுத்  
திருமலி ராஜ் போகந் தெவிட்டுலா சருவைக் கண்டான்  
பொருவிறன் மதியீ ந்ததை நினைந்திலை புகல ஹற்றுன். 127

### கேவறு.

மெய்யா ரணமும் விசுவா சிகடம்  
பொய்யா வுணயும் பொருள்செய் திலனுற்  
பையா டரவப் பணிவெவ விடமுண்  
டையோ வழலூ டமிழ்வே னரிடியன். 128

பாசத் தனியும் படுசெல் வழுநீள  
மோசப் படுபுன் மதியும் முடுகே  
நாசப் பரவை நடுவுயத் தவினி  
நிசக கண்ணீர் துவதெந நெறியான் 129

சாகாப் புழுவுங் தணவரத் தழலுங்  
கூகூ வென்னொங் தலறுங் குரலும்  
ஏகா வெனைவிட் டினியோ ரிறையும்  
போகா வுயிரபொன் றுவதென் றினியே. 130

ஞாலத் தொருசில் பகல்நன் றில்வினை  
ஆலத் தைநுகாங் தெனதா ருயினாக்  
காலச சழலசக் கர்மீங் திடுபா  
தாலக் கடலவீழ்ந் துதவிப் புறுவேன். 131

பெருமைத் திடரே றியமித் தனென  
கருமத் தைநினை துக்கோ எபதித்  
தருமத் துரைநீ திதமத் திரளை  
நிருமித் ததெனக கெனிகழ்த் துவதே. 132

அகல்வா னரச னருள்கோ மகனைப்  
புகல்புக் குயவோர் பொழுதுண் டுகொலோ  
பகலே யெனிதிக் குவைபா ருளகொண்  
டுகவா யருணு மிகையொன் றுயவே. 133

அருளே துமிலே னகலே னுமைவிட  
ஒருளே னரகே யெனையெத் தனையாய்  
மருளு மூசெறுத் துவருத் திடினும்  
பொருள்யா துயியாபோக கிடவல் ஆதிரோ.

134

நல்லா மதியு நவைதீர் மறையின்  
ஏல்லா மதியு மிதயக கரிதீங  
கில்லா மதியு மிகநதிங் கிறுத்தாய  
பொல்லா மதியே புகலென மதியே.

135

ஆணடுண் டுச்சித் தனையன் புளைபோல்  
மாண்டன் ரூபொழிந் தனையாங் கொண்மதி  
கீண்டித் தலைகி முறமே வெழுவான்  
ஈண்டெரான் றுணாப்பா யலையெங் குளீசீ.

136

சொன்னுய் பலதுன் மதிதொல் புவியிற்  
பின்ன வருபே ரிடா முதிலை  
உன்னு துனுகாத் தலையோ டினிமுந  
திங்கா ளாரியுண் பலிதென கதியே.

137

கள்ளத் தைவிடுத் துளாகட் டுகாகொண்  
டுள்ளக் கரியே சிலகா லமுளீத்  
தெள்ளப் படுபா வியெனைக கைவிடுத்  
தளளற் படுபா தலத்தாழ்த் தினையே.

138

உலகா சைபுகட் டியுலா சநெறி  
விலகா துமருட் டிமின்னர் வலையிற்  
பலகா ஹமவிமுத் தினைபா ரிடாங்  
அலகா யுனவஞ் சமறிச் திலனே.

139

அளவில் சுகபோ கமளித் தெனுடன  
இளவா யுளொலா நுகாந்தின் றிவ்வுலீக்  
களவாழ் வுமளித் தனைகை தவமார்  
உளமே யெனைவிட் டொழிலா யலையே.

140

போன்னு டுபுகப் பொழுதின் றுலகின்  
றின்னே விடியா விருண்று டியதால்  
என்னே மனனே யெளையுங் கெடுத்தாய்  
அன்னே வினியென் செயலா வதுடேவ.

141

வானு ஸிறமுன் வளா டடையுங்  
கோனு நெரிகூ டலையே கொடியாய்  
நானு ஞம்விதைத் தலைஒச சுவினை  
கானுய் விழழுவும் ரதுகா ரிருனே.

142

ஞாலத் தொருநன றினடைப் பின்மாயக  
காலத் தையிகந் துக்கடைப் படுமிம  
மூலத் தளறு டுமுயங் கியவென  
சீலத் திற்னசெவ சிதுசெவ வித்ரோ.

143

ஓ வ யு .

என்றிவ வாறுநோந திடாநிரம பிருட்கடன முயங்கிப  
பொன்று பேறுமற் மேனென வெகருறீஇப் புனித  
மன்றி லங்குலா சருவையு மகபபலி யமைந்த  
வென்றி யாபிர காமையும் விழிக்கெதிர கண்டான்.

144

கண்டு பன்முறை கூவின னளியன்கை தவத்தால்  
மண்டு காரிருட் குழலுற் றனன்படு வாதைக்  
குண்டு கொனமுடி வாற்றுகிற கிலனுயிரக கிறுதி  
தண்ட லில்பெருங் காதலிற மேடுவன் றமியேன்.

145

சாவு மின்றோவா கணங்தொறும் வேதனை தழைப்ப  
நோவு மலகிவெய் துயிதுடித துயகருவ ஞேலேன்  
வீவின் ரூகிய வுயாபதம் பெறுதவம் விளைத்தோய்  
பாவி யான்புகல் விண்ணப்பம் பரிந்துகேட் டருடி.

146

ஐய தீயனே ஞக்குளி ரத்தகு மளவில்  
கையி ஞேர்விரற் கடைநுனி கங்கையிற் றேய்ததுத  
துப்ப லாசரு விவண்டர விடுத்தருள் சரத்தி  
மெய்ய தாகிய சுக்காதமுன் டுனக்கென விண்டான.

147

மைந்த கேட்டியுன் னற்பயன் வையகத தடைந்தாய்  
அந்த வாறுதன் றீப்பய னுகாநதன ஞங்கே  
இந்த லாசரு வீண்டிர சூணியவீ டிசைந்தான்  
நொந்து தீபபய னுகர்தியீன் டித்திற னுணித்தி.

148

நன்மை வித்தியோர் நற்பயன் றுய்ப்பது நயந்து  
தின்மை வித்தியோர் தீபபய னுகாவதுங் தெரில்  
தன்ம வித்தக தையிக சருவலோ கேசன்  
கன்ம நாடியங் கவரவாக் கூட்டிடுங் கணக்காம்.

149

சான் சித்தமே சாதன மெம்மனேர் செயற்குப்  
பேச வேற்லை யண்றியிப் பெரும்பிள வுருவி  
நாச வல்லிருட் சூழலை நாடுவ தெங்கண  
ஆசை யற்கவென் முரைத்தன னறவனு பிரகாம். 150

இரவே எக்கினி விடிவதின் ரெனினுமென் கிளைஞர்  
உரவு நீணிலத துளாசிலர் மெய்யுணர் வொருவி  
வரவு பேபினு மடிக்குமிச் சூழலை மரபிழ்  
புரவு ணாததலா ச்சாயவன் போக்குக் வெந்தாய். 151

செய்த குற்றமு நீதியும் வருகடுத் தோப்பும்  
உய்தி ரததநால் வழியுமற் றீகிதென் றுலகில்  
கைதி கழுத்துநெல வியிற்றினங் காட்டுமோ சேயும்  
மேய்தி கழுத்துபஃப் றீகக்கரு முளரென்றி மேலோய். 152

தக்க தாயினு மரித்தவர் மீண்டுபோய்த் தரணி  
புக்கு ணாததிடு புதுமைகண் டோமடுவர் புவியின்  
மக்கண் மற்றையா சொற்கொளா தெள்ளுதன் மரபென்  
ரூக்க லுக்குளம் பரிந்துமன் றூடினு அுரறி. 153

துன்று காரிருட் சூழலான் சொற்றவை கேட்டு  
வென்றி கூர சுங்கிரு விளம்பரம் விளம்பும்  
நன்று ளாருஷாக் குணர்ஷுரா நம்புவார் கொல்லோ  
பொன்றி யோருஷாக் கேகென வருநதவன் போனுன். 154

தீக்கொ டுஞ்சிறை புகுந்தவர் தீவினெப் பயன்மேல்  
ஊக்கி நினறதுன் பூட்டுபோ துணர்ந்துளா திருமபிக்  
கூக்கு ரற்படுபே பினுமபய னென்னைகொல் கொண்ட  
ஆக்கை வீழுமுன் னறப்பயன் கூட்டிடா தவமே. 155

குற்று வைகலுங் கோடியா ஜீவாக் கொள்ளோ  
ஆற்றி நங்குவ தறிந்துமெய் யாக்கததைக் கருதார்  
தோற்று தீவிட வைம்புல நுகர்ச்சியைத் துய்த்து  
மாற்ற ருஞ்சிறை மறிவரீ தென்கொலோ மட்டமை. 156

அருளின் செல்வமே செல்வத்துட் செல்வமற் றதனைத்  
தெருளுஞ் செல்வரே யுன்னத நித்திய செல்வர்  
பொருளின் செல்வநீந்த் திகையவா மற்றவை பொற்றி  
மருஞும் பூரியர்க் குறுவது நித்திய வறுமை. 157

உலக செல்வத்து மயங்கிமெய் யூர்த்தநூ னெறியை  
விலகு ரூதரூட் செல்வநா இழந்துணை விருக்கா  
டல்கில் பேரரு ளாண்டகை யவனிககன் றளிதத  
இலகு வான்மதி யிருஞ்சுட ரகந்திகழ்த திடுவாம.

158

## வேறு.

இவ்வண்ண மிரக்கணிய நெறிபுதுக்கி வானுறவோங்  
கிதயக குன்றில  
மெய்வண்ண வற்புதமாங் திருவிளக்கில விசவாசச  
சட்டா யேற்றி  
உய்வண்ணஞ் சமைத்திடுவா னுளங்கொண்டு குமரேச  
ஞுலகோ ருக்குக  
கைவண்ண மருளவண்ணங் காட்டுமவண்ணஞ் சொல்வண்ணங்  
காட்டுங் கொல்லோ.

159

திருகோக்காற் றிருவாக்காற் றிருக்கரத்தாற் றிருவருளாற்  
றீண்டிக கிட்டி  
ஒருவரிய பிணிபிறவிக் குருடுசெவி டேமைமுட  
முதிரப பாடி  
வெருவருபேய்க் கோரணிசித தபபிரமை திமாவாத  
வியாதி யாதி  
பருவரலுற் றோககருளி யிகபரங்க மையையளித்தார்  
பரமன் மைந்தன.

160

தொண்டரிடு முறைபாட்டி னறிதுபினின றெழுந்தருளோ  
சுருதிச சொல்லின்  
மண்டலஞ்சுழ் வாரிதியின் கொந்தளிப்புங கடுஞ்சுறை  
மாரு தத்தின்  
உண்டுபடு நிலைப்பிறழ்வு மொருங்கமைய வொல்லையுல  
குவநத் தமமா  
அண்டபகி ரண்டமெலா மமைத்தத்திரு வாக்கினுக்கீ  
தரிதாங் கொல்லோ.

161

மன்றவிலா வொருகிறுமி யமங்கலையி ஞௌருகிறுவன்  
வானுண் முற்றிப்  
பொன்றியபின் னுடலீமம் புகுமுன்னர்த் தாய்தங்தை  
புரபபான் வேண்டச்  
சென்றிரங்கிப் போனவுயிர் திரும்பியுய வருள்புரிந்த  
செயலை னோக்கி  
நின்றவருஞ் கேட்டவரும் வானுட்டு நெறிபிடித்து  
நிகழ்வ தானூர்.

162

மாண்டுபிரே தக்குழியி லொருஙலு வைகலுடன்  
மறிந்து மாஸி  
ஏண்டொருஸி மறுமையிற்புக் கினிதுறைந்து மிறைமகிமை  
யிகங்கண் டேத்தக்  
காண்டகைய சுவிசேஷி குதிமார்க்க நலங்களினக்  
கருளை வாக்கின்  
மீண்டுமியாபெற் ரெழுந்துதிரு வடிதோழுதா ஞாருதொண்டன்  
வெளிப்பட்ட டைய. 163

ஒக்கலெலா மற்றிவரே யுன்னதநாட் டிளவரச  
ஞாருங்கு பேயின்  
சிக்கறுததுச் சிறைமீட்டு ஜீவகோ டியைப்புரப்பான்  
ஜேகதது வந்த  
சக்கரவி சரன்மைநத னெனவிச்வா சம்சூண்டு  
சரணம் போற்றி  
அக்கணமே வானரசற் காட்பட்டா ரொருசிறிது  
மைய மின்றி. 164.

தூயசேத் திரத்திலெங்கு மித்தகைய வற்புத்ததின்  
ரேனிபோய முட்டப்  
பேயரசாட் சியையொருவிப் பிரபஞ்ச மயக்கறுத்துப்  
பின்முன் னுக  
நாயகனைத் தரிசித்து நற்கதிமாக் கத்தான்றி  
நடைப்பட்ட டாபல்  
ஆயிரவ ராணுனூலிக் கெதிருன்றி நிற்பதுகொல்.  
வந்த காரம். 165

எள்ளரிய விளப்பரமு மிகபரசா தணநடையு  
மெதிரி லீண்டும  
விள்ளருமற் புதச்செயலுங் கண்டுகேட் உளந்திரும்பும்  
விநகை யோந்து  
வள்ளலருட் செயற்கிடைந்தவ் வலகைபா சறையூன்றும்  
வைரி யாய  
கள்ளவே டக்குரவ வொன்னூரை சதிபுரியுங்  
கருத்துட் கொண்டார். 166

பகைப்புலத்தார் சதிவினையும் பரமசுத னரும்பாடும்  
பகையைச் சிந்தி  
ஜேகப்புலையன் சிரஞ்சிதைத்த ஜேயப்பாடும் பரலோகத்  
திருவோ லக்கத்

தகைப்புலவ ரெடுத்தேத்துந் தக்கைகளி சுருதலும்

இறவு மெல்லா

வகைப்பாடு மாண்டாண்டு கேட்டறிதி வழிக்கிடையில்  
மைந்த வெனருன்.

167

வேறு .

வித்தகக் கதிவழி புதக்கி மேலைஞர்  
நித்திய திரிததுவ நிரும் லாதிபன  
புதகிரன் றருமிது புரவு நூனெறி  
சித்தசஞ் சலமினித தோதி யாலெனு.

168

மக்களை மனைவியை மனையைக் காதலகூட  
ஒக்களை யுரிமையை யுவகருங் தேசத்தை  
இக்கணம் விடுத்தியா ஸியமபு தேபத்திற  
புக்குவாழ்ந் திருத்தநீ போதி யாலெனு.

169

எழுதிய தோற்சரு ளெடுத்து நன்பநீ  
பழுதிலா மொழியிது பாததி யோவென  
உழுவலன் பொடுமன முவந்து நோக்கியினை  
டெழுவல்யான் செலவழி யாதிங் கென்றனன

170

ஆங்குறு பெருவழிக் கப்பு நததொரு  
பாங்குறு வாயிலைப் பாததி யல்லையேல்  
ஒங்கிருஞ் சுடரோளி யொன்று காண்டிமற  
றீங்கிது குறிக்கொள்ளி யேகற் பாலையால்.

171

எட்டிநீ நடந்துசென் றிடுக்க வாயிலைக  
கிட்டியுன் கரங்கொடு கிளாக பாடத்தைக்க  
தட்டுதி யுனக்கறி தக்க யாஹவயும்  
உட்டெளி ஏறவவ ஊஹாகக லாகுமால்.

172

என்னுரை யனுத்துணை யிகப்பை யாயினும  
மன்னாகோன் வளங்கா மருவு வாயலை  
பன்னுறு கவாவழி பலவுண் டாங்கவை  
உன்னரு நரகபா தலத்தி லுய்க்குமால்.

173

நெறிபிச காதிடை சின்றி டாதொளிக்  
குறிபிடித் தேகெனக் கோதி லண்பொடு  
செறியுங்க் லாசிகள் செப்பி னுதுவங்  
தழிவனு மஞ்சலித் தகன்று போயினுன்.

174

சலிசேஷமார்க்கப் படலம் முற்றிற்று



யாத்திராரம்பப் படலம்.

---

இடுக்குறு வாயில்சென் நெய்தி டாழுஙம்  
தடுக்கருங் தடையயற் சாரு மோவென  
நடுக்குறு மாயினு நாயினே ணீக்கை  
விடுக்குமோ விறையென வெருட்சி நீங்கினுன். 1

கண்ணிலா னிருவிழி காணப் பெற்றபோல  
மண்ணைக் கிருளகெட வயங்கு மாசச்டா  
நண்ணிட மறிந்துள மகிழ்ந்து நாட்டமவைத்  
தெண்ணமற நின்றியே விளாவி னேகினுன். 2

போவது கண்டெமைத் துறநது போதலங்க்  
காவதோ திரும்புகென் ஒரு லத்துடன்  
கூவினா மனைமகா குறிக்கொ ளாதவன்  
ஜீவனே ஜீவனே யென்னச சென்றனன். 3

முன்டெரி வளைந்திட முடுகி யிற்புறந  
தாண்டிவீழ்ந் தாருயிர தபபி நின்றுபின்  
வேண்டுவ முயலுவா ரலது வெண்மையால்  
மாண்டழிந் தொழில்வரோ மனைம் காரோடும். 4

பற்றியாங் கொணாவமென் றிருவர் பன்னிப்போய்  
உற்றனா விளாநதுசென றுவநது வேதியன  
கொற்றவன் றிருகா குறித்த கொள்கையோ  
மற்றுநுங் கருத்தெது வழுது வீரென்றுன். 5

இன்றுநீ மனந்துணிர் தெமைவிட் டேகிடில்  
ஒன்றிடும் பெருந்துய ருண்மை யாதலால்  
செனநிடே வெய்முடன் றிரும்பு வாயெனில  
நனுறுனக் காமபெரு நமாக்கு நல்லையால். 6

அரும்பெறன் மக்களை யாவி யென்றுனை  
விருமபிய மனைவியை வெறுத்திட் டெகுதல்  
கரும்புவேம் பாயதோர் கணக்குப் பொலுமால்  
இருமபிய னெஞ்சினு யிதுங்க் காவதோ. 7

இத்தலத் துரிமையா வையுமி கந்துசென்  
நத்தலத் தழிவில்பே றடைவ னெண்மியால்  
கைத்தலத் தரும்பொருள் கழிய ஷீகிடும்  
பிததரோ தனக்கொடி பிறங்க வாழுவார். 8

என்றுவன் னெஞ்சனீ தியம்பக் கேட்டலும்  
நன்றான் றுண்ணுவா நாச தேசத்தில்  
நின்றுயிசி ரழிந்தெரி நிளையஞ் சேரவோ  
இனறைனைக் கூவுதி திருமபென மேழைநீ. 9

சீலமு மொழுககழுந திறம்பு தேசத்தின  
சாலமு மாயமுந தழுவி யின்னுமென  
காலமும ஓவனுங் கவிழ்பப னெகாலாம்  
ஆலமென றறிந்தபி னருநது வாரெவா. 10

நிலைநிலா தழிவது நிளைத துய்பபது  
கலைவலா வெறுபபது களங்க மிகக்கு  
மலைவறு துனபகோய் மஸியப பெற்றது  
புலையுல கத்தநு போக சாரமே. 11

குறைவுறு நித்தியங் குலவத் தக்கது  
கறையுறு நலத்தது கருதொ னுத்து  
நிறைவது வாட்டு நீாமைத தன்றுகாண  
இறைபர லோகபே ரினப பாக்கியம். 12

ஆழியான் பேருல கனுகு மின்பததுக்  
கூழியிவ வுலகிருந துறுக ணின்றியே  
வாழினு மிள்கனு மட்டொப பாகுமோ  
பாழிலே யுழுதி பயனை யோகக்லாய். 13

மகத்துவ மாயபே ரினப வாழ்வினை  
அகத்திடை மதிபபவ ரலகி லாதுவந  
திகத்தறு பாடெலா நொய்தென மென்றாவா  
ஜெகத்தையே மதிபபவா சிந்தை மாழ்க்குவா. 14

புற்புக வுடற்கக போக நச்சியே  
பிற்படு குழியிலவீழ்ந் தழிவர் பேதையர்  
முற்படு துயரினை முருககி நித்திய  
சிறபர சுகநிலை யடைவா செவ்வியோர். 15

களோகனை வுலகெலாங் காக்கு மெம்பிரான்  
களோயலால நலங்தரு களோயெற் கில்லையால்  
வளோயுமிக் குழுவெனை மயற்குள் எாக்கிடுங்  
தளோயலாற் களோயெனச் சாற்ற லொல்லுமோ. . 16

மேழிகைப் பிடித்தனன் விடுக்கி வெனினி  
நாழியொன ரூயினு நாச தேசத்துத்  
தாழிலே அனகெடு மதியைச் சாாந்துநின்  
அழிநா யகனுவா கடகக வொண்ணுமோ.

17

மற்றினி யுகாப்பதென் வண்ணெனு சோயிவன்  
சொற்றவை மெய்யெனத் துணிதி யேலெறபின  
பற்றிவான் பரக்கிப் பயன்றும் பின்றெனில்  
நிற்றியே னிலலென நிகழ்த்தி னுனரோ.

18

கேட்டுவன் னெஞ்சனீ தமையுங் கேவல  
நாட்டுவாழ வயாத்தீன நடத்தி நீயெனு  
மீட்டியாம் போதுமென னெஞ்ச வேதியன  
கூட்டுற வினியொலா தென்று கூறினுன.

19

இதுமெய்ச் சுருதிது அலாககு நீதியும்  
தீதுநா மியற்றிய திறனு மேலவரும்  
மாதுயாக் ககனறுயும் மாகக மாவதுங்  
காதலாய்த் தெரித்திடு மிவனீக் காய்தியோ.

20

வேதிய னினஙனம் விதந்த வாய்மையுங்  
கோதறு செய்கையுங் குணமு மொத்தலால  
தீதல் விவனவழிச் சேற லெனறியான  
போதர விசைந்துளம் பொருந்தி னேனென்றுன்.

21

உற்றமென் னெஞ்சகை யுறவ ரூந்திட  
வெற்றுமிக குத்துதல் விழுமி தறைகான்  
சற்றமுங் காதலுங் துனியின் மூழ்கநீ  
பெற்றிடு பயனெரு பெற்றித தாகுமோ.

22

என்னதுன் மதியுனக் கியைநத் தீங்கிவன்  
உனனரும் பைத்திய முனக்கு னோந்ததோ  
சொன்னவத் திருக்கா துன்னி னுரைவா  
பன்னுசொப பனபபொருள் பலிக்கு மேகொலாம்.

23

ஒடிட மருந்தயின் றுறங்கி வீழ்தல்போல்  
நாடியிங் கெற்றரா நனின்று வந்தினே  
கோடிய மனத்தின னேடு கூடிநீ  
ஒகுற்ற துணிந்தீன கிளக்க லாவதென்.

24

மன்வழி மரபுளார் வகுத்துக் காட்டிய  
முன்வழி யிகப்பது முறைமை யன்றினி  
உன்வழிச் சேறியேற் சேறி யொள்ளிய  
எனவழி யேகுவன் யானென் ரேகினூன். 25

ஏகுவன் எனஞ்சனுக் கிரங்கி யெமபிடீ  
போகலை யெமமுடன் பொருந்து வாயெனிற  
சாகலை நித்திய சாமபி ராஜ்ஜிய  
போகடூ மியினலம் பொருந்து வாயென்றுன. 26

பன்முறை வேகியன் பரிந்து கூவும்  
நன்முறை யறிகிலா ஞா தேசத்துச்  
சென்முறை துணிநதனன் ஜீவன் மலகிய  
சொன்முறை சிற்பபோ கேடு சூழ்ந்துளார். 27

கல்லென வரத்தவன் எனஞ்சன் கங்குலீ  
எல்லெனக கூறியாங் கீறில் துனபததைச்  
சொல்லருஞ் சுகமெனத துணிந்து போதலகண்  
டொல்லைமென் எனஞ்சனீ துசாவு வானபோ. 28

உத்தம தோழநீ யுவர்த்து பேசிய  
முத்திமா நகாககொரு முதலவ ஞக்கிய  
அத்தகு பாதைநீ யறிதி யோவஃப்  
தெத்திசை யேகுது மெழுக வென்றனன். 29

துணைவநோக் காவிடைத் தோன்று கின்றவோ  
இலையறு சுடரா கிடுகக வாயிலீ  
அணையின்மற் றவையவ ணறிய லாகுமத்  
தினிசுடா குறிக்கொடு செலல வேண்டுமால். 30

பொருவருஞ் திருவருட் புணர்ப்பி ஞவியாம  
இருவரு முடனசெல விசைந்து நின்றனம்  
வெருவர வின்றிமேல விளாந்து செலவதே  
கருமமிப் பெருவெளி கடத்து மெற்றனன். 31

வஞ்சமில் வேதியன் வகுத்தல் கெட்டுமென்  
நெஞ்சனு மொருப்படை நெறியைப் பற்றினைன்  
எஞ்சனு திருவரும விளாவி னேகினூ  
பஞ்சர நீத்தபைங் கிளியின் பான்மையார்: 32

யாத்திராரம்பப் படலம் முற்றிற்று.



## அவங்மீக்கைப் படலம்.

இன்ன தன்மைய ரிருவரும் பெருவளி யிசைந்து  
மன்னிவ வோரடித தட்டதைவிட் டயற்புறம் வழுவில்  
துன்னு மினைலென றஞ்சின ராய்சுக்கி சேஷன்  
சொனன சொற்குறி கடைபிடித தேகினா துணிந்து. 1

ஆய காலைமென் ணெஞ்சனிங் காளையுங் காணேமை  
தூய வேதிய நாஞ்செலத துணிந்தகா ரியமென  
போயி னிக்குடி புகுமிடம யாதவண புகுவோக  
கேடு நறசுகா னாநதமென னியயடுதி யென்றுன. 2

நன்று நினவினை வத்தாஞ் சுருதியே நவிலும்  
அன்றி யெமமனோ வாக்கினுக சதீமா மையம்  
ஒன்றி டாதுகேட் டுய்துணாங் திடுகவீ துண்மை  
என்று புத்தகச சுருளபடித திவையிலை யியமபும். 3

ஜீவ ரக்ஷயை நாடிநாஞ் சென்றுசே ரிடந்தான  
ஒவ லில்பர லோகராஜ் ஜீயமல் துறறுல  
மேவா ரூமபர மானநாத சுகநிலை மேமை  
தாவி னிததிய ஜீவனைப் பெறுவதுஞ் சரதம். 4

துன்ப வாழியின் மூழ்கிவெந துயரெலாங் துடைத்து  
மனப தைக்கழி யாபபதம வழங்கிய வரதன  
அன்பு மலகிய ஜீவமா நதிததுறை யாடிப  
பொனபொ னிதசெஞ் சேவடிக கற்பகம புகுவாம். 5

விழுத்த குங்கதி ரொளிதிவள் வெண்டுகில புளைந்து  
வழுதது தறகரு மகிழையொன் மெளவியைச சூடிப்  
பழுதத பத்தியிற் பரவச ராகிளம பரனைத  
தொழுதத குஞ்சர கணங்களோ டடியினை தொழுவாம். 6

புனித ராகிய புங்கவர் புளையில்புத் தேளிர்  
நனிதி ரூப்பணி விடைபுரி தூதர்நம பஜுக்காய்த்  
துனிச மநுதயிர் விடுத்துவான் கதிபெற்ற சூரா  
இளிதி னெததுபல் லாண்டிசை செவிமடுத திடுவாம். 7

ஜீவ தாருவின் செழுங்கனித் தீஞ்சைவ யமிர்த  
தேவ போனக மாரவுண் டாணநதங் தேக்கி  
ஒனி லன்பொடு துதிபகாங் துவங்தினி திருப்பாம்  
பாவி சங்கடம யாவையு நமமுழை படரா. 8

இல்லை நோய்பசி தாகமா தியதுய ரென்றும்  
இல்லை முபபகை யான்வரு முபாநிக ளென்றும்  
இல்லை வேதனை யுற்றழு கண்கணீ ரென்றும்  
இல்லை யோர்குறை யெமபிரா னிராஜஜியத தென்றும்.

9

வாக்கி னுண்மனத தாலளப பரிதிம்மாண் கதியிற்  
போககு விததெமைப் புரபது புரவலன் புதல்வன்  
ஆக்கு புண்ணிய மதற்கெமைப் பகுவப பதுதிக்  
காகக வல்லதிவ காழிவேந தாவியின் கருணை.

10

இன்ன தோர்ந்தருள் வாக்கினை மதித்திள வரசன்  
தன்னை மெய்விசு வாசததி னுற்றன தாக்கிப  
பின்ன மற்றங்கல் லாவியின பேரருள் பேணி  
நன்னை றிப்படி விறுவனா னனுகு மபபேறு.

11

சருகி நூல்படித் திவ்வனைக் கிறிஸ்தவன் சொல்லக்  
கருதி யாங்குமென் னெஞ்சனும் வியந்துளவ களிததுப்  
பெரிது நமவழி தாழ்ப்பது பிழைவிளாந தோடி  
வருதி யென்றாம வேதியன நன்னிலை வகுபபான்.

12

ஒன்று கேட்டிமென் னெஞ்சவென் னுற்பவங் தொடங்கி  
நின்ற வலவினை யிட்டிய தீவினை நெருங்கித  
துங்றி யென்முது குஞக்குற நிமிருமத துனியாற்  
பின்று கின்றன ரீயது பெறுகிலா யென்றுன்.

13

தித்தி நத்தசம பாஷனை யியைநதிரு வோரும்  
மிததி ரதுவ மாகின ராய்வெட்ட வெளியின  
மததி யிறசெலும் போதொரு மருங்குசே ருளையிற  
சிதத சாஞ்சவி யத்தினால விழுந்தனா திகைதது.

14

திகைத்து வீழ்ந்துத்தத தளிததுடன் முழுவதுஞ சேறுய்  
அகைத்து முகக்கினி றடிபெயாத திடவோனை தழுநதி  
உகைத்தென் செய்வலை றுஞ்றிய பெருமபிழை யுண்ணி  
மிகைத்த சிந்தையான் வேதியன வெருண்டுள மெளிந்தான்.

15

இனைய னகமென் னெஞ்சனுஞ சிறுபொழு தினைந்து  
புளையு நன்மொழு புகண்றெனைத் தெருட்டிய புலவோய்  
எனைய துண்ணிலை யிறங்கிடு துறையினைத் தென்றும்  
பினையு ருங்கதி விதந்துளா பாடவும் பெறுமோ.

16

இன்னு மெத்தனை யவதியோ துண்பமோ விடுக்கண்  
என்ன வோவுயிராச் சேதமவங் தியையினு மியையும்  
அன்ன தாதலில் ஜீவனே டகன்றியா ஏததைத்  
துன்னி யின்னலற் றிருபபதே நலனெனத் துணிநதேன். 17

நிததி யானந்த ராஜ்ஜிய நெறிகடைப் பிடித்துப்  
பத்தி யானது பழுததனை போலால் பகாந்த  
முத்தி மாஙல முளைங்கில் முழுமையுங் கடந்து  
தத்தி யேறியக் கணப்படிற் பெற்றனை தக்கோய். 18

என்று கூறிய வழைதியின் மறைந்துட னியைந்து  
நின்ற காமமோ கிதன்பிர பஞ்சனன் ஸெறியைத்  
தொன்று தொட்டறத் துடைத்திட முயல்கின்ற தூாத்தன்  
ஒன்றி மூவருங் குதுகலித் தோடிவான தழ்ரூ. 19

உற்ற டைந்துமென் னெஞ்சனுக் குவப்புளோ பேசிப்  
பற்றி பிரத்தனர் பிடர்பிடித துந்தினா பழுது  
துற்று சிநதையி னுனுமங் கவரோடு தொடர்ந்து  
நற்றி றங்கெடு நாசதே சத்தைநன் னின்னல். 20

கோது துற்றிய நிலையிலாக் குச்சித வாழ்வைக்  
காத விததுநித் தியகக வாழ்வினைக கசந்தான்  
ஏதங் கொண்டுல ஹுதியம் போகவிட் டிடுமிப்  
பேதைக் கெங்கனம் வாய்க்குங்கொல பேரரூட் பெற்றி. 21

நிருவி சாரத்தை யடைதலு நெறிகிலா மாக்கள்  
பெருவி சாரியைப் பின்றூடாங் தேகிய பித்தன்  
வருவி சாரத்தை யறிகுதும் யாமென வல்லே  
தெருவி சாலத்தை யடைத்தனா வயின்றூறுங் திரண்டு. 22

மீண்ட காரியம் வின்சிநன் றெனச்சிலர் வியந்தார்  
மாண்ட போதினும் வசையறு தெனச்சிலர் வைதார்  
ஆண்ட வஸ்தையுண் டென்றுகண் டச்சமுற் றவலித்  
தீண்ட கீண்தனன் கோழையென் றூர்சில ரிகழ்ந்து. 23

முட்டிப் பின்குனி மூடனென் றூர்சிலர் முனிர்து  
திட்டிப் போயினர் சிலர்சிலர் தீண்டலி ரிவைனைக்  
கிட்டிப் பேசினுங் கேடென்றூ சிலர்சிலர் கெழுமி  
மட்டிச் காயிரஞ் சொலினுஙன் மதிவரா தென்றூர். 24

மறங்கு லாவிய மனத்தின ரின்னணம் வருத்துப்  
புறங்கு காத்திட ஓச்சா உளத்தொடும் போனுன்  
இறங்கு சென்னிய ஞகிமென் னெஞ்சனுண் டிப்பால்  
அறங்கு லாவிய வேதியற் குற்றதை யறைவாம்.

25

மயல் ளற்றில்லீழ்ம் துழல்பவன் மருவுதன் பலத்துக்  
கியலு மட்டுமக க்கொபபட முயன்றுமெய் தரிதாப்ச  
செயலோ மிந்தியான் றிருமினுங் தேசநா சத்தில  
அயலு ளாரோடு மஹிவனே யென்றறி வழிந்தான்.

26

சேற்று நீணிலங் கடந்துநன் னெறிக்க்கொ சேர  
ஆற்ற விண்றிகின் றூகுவித தவசமுற் றருகே  
தோற்று மிசச்டா வாயிலைத் துனனியா னுய்ய  
மாற்ற ரூநுளை வாய்க்குமோ வீண்டென மலைந்தான்.

27

ஆய காலைஞ் சண்டவர்க் காருயி ரளிக்குஞ்  
சேய னனமருந் தெதிராநதெனத தேமயிசின் றமுசேப்க்  
காயே திாநதென வஞ்சலென் றூங்குவங் தடுத்தான்  
நேய மிககச ஹாயனென் றாகாபெறு நெடியோன்.

28

கிட்டி வந்துநின் ரெம்பிசீ கெடுநொதி யிதனுட்  
பட்டு யங்குவ தென்னைந் பாத்திவ னருளால்  
இட்ட கறகளி ஹன்றிகின் றிக்கொ யேறு  
தட்ட திக்கைபும பார்ப்பதென் னவமதி யென்றுன்.

29

ஜிய கேள்கவி சேஷக னாருயிர்க் கரணை  
தெய்வ வாயில்புக குய்கியென் றஹாத்தனன் ரெருண்டு  
மெய்யோ ரிக்குறி பிடித்தியான விலாந்துவங் தளறறில்  
வெய்ய தீவினை முன்னின்று வெருட்டவில் வீழ்க்கேன்.

30

கண்ணி றுண்டுளங் கலங்கலாற் கதித்திடுஞ் சுமையால்  
அண்ணல வாக்கினி லமைந்தவஞ் சிலைதூரி யாமல  
எண்ண மிட்டுழல் கிண்றன னிவெனை விசைத்தான்  
நிண்ண யங்கடைப் பிடித்துஙல் வழிப்பட்ட நிவர்த்தன்.

31

சொற்ற தோர்ந்தகுட் சஹாயனுங் துரிசறு முஞாக்கல்  
இற்றி தீதெனக காட்டியான் னெற்றிகின் ரென்கை  
பற்று கென்றுதன் கரங்கொடு பற்றியீர்த் துரங்கொள்  
நற்ற கொக்கனே சிறுவியற் றவற்கிவை நவிலவான்.

32

நல்ல நூனெறி யாமிது வாயிலை நாடிச்  
செல்ல யற்பும் ஸிலகிடிற் றிங்குறல் திண்ணம்  
புல்ல ரோடோ யாடிவீண் பொழுதுபோக காதி  
ஒல்லை யேகென விடைகொடுத் தேவின னுவந்து. 33

தீங்கு நேர்ந்ததுஞ் செஞ்சுடர் முன்பனி சிதறி  
நீங்கு மாறுச் ரேந்திர னருளிய நெறியும்  
ஒங்கு மனபொடு சஹாயன்வங் துதங்ய வரித்தும்  
வீங்கு காதலோ உனனிவே தியனிலை விளம்பும். 34

அரவு கெளவிய தேளையை மீட்டென வகாதத  
துரவ எற்றினின் ரெஜைக்கனா யேற்றிய தோன்றுல்  
கரவி லாதுளைப் பழிச்சுவ தலதுகைம மாரௌன  
மரவு நீணிலத் துண்டுகொல யானுனக ருதவ. 35

பன்ன ரும்பல பாதகம் பயின்றபா மரஞும்  
என்னை யுனனவெம மாததிர மெமபிரா னுளத்தில்  
அன்ன தாகங்கள் னரியபே ருதவியெற கணமதத  
மன்னி ருமபெருங் கருணைக்கு முளகொலோ வரம்பு. 36

பற்றி யாதுமின் றுகவும் பரிந்துமெய் யன்போ  
இற்று நோந்தவாக் குயிரளித தாயினு முதவி  
முற்றி யாதரம புரிவரான முன்னவ னருளோக  
கற்று வல்லசான் ரேரெனக கேட்டுளைக கணடேன். 37

என்று பன்முறை நன்றியை வியந்தின வியம்பித  
தற்று கைக்காங் குவித்துவங் தனமபல சாற்றி  
முன்று னுங்கடை வாயிலை நோக்கினன் முடுகிச்  
சென்ற னன்னெரு தமியனுய் வேதியா திலகன். 38

நிகழ்ந்த சம்பவம் யாவங்கை நெலவியங் கனியிற்  
றிகழ்ந்த வவ்வயிற் சஹாயனை நோக்கியான றிருமி  
அகழ்ந்து வைத்தவா யாவாரிக் காதிக்கிடங் கரசன்  
இகழ்ந்த தெண்ணயோ செவவிதாக காமலிவ வழியை. 39

பரம ராஜ்ஜிய நாடியோர் படர்நோதி யிதனுள்  
உரமி லாதுவீழ்ந் துயங்கவிட் டிருபபதென் னுரிமை  
தரமி லாதுயர் மகிபதி யருட்கிது தகுடுமா  
வரம். ரேநூகர தெரித்தியென் றுநாத்தனன் வணங்கி. 40

நம்பி சொல்லுவல் கேட்டிமற் றிதன்றிற நலஞ்சேர்  
தம்பி ராணேடு மாறுகொண் டிடுமொரு சழககன்  
வெமபி மாணிடக் குழுககளோ நன்னெறி விலககிக்  
குமபி பாகத்திற குடிபுகுத துவதவன கொள்கை. 41

சேற்று நீணில மாமிது செய்ததீ வினையைத்  
தோற்று விபபது பரனருள மறைத்திரு டொகுத்து  
மாற்ற ருந்திகில் விளைப்பது வன்றுயா குழுமி  
வீற்றி ருபபது நொதிப்பது வெறுமனஸ் தபம். 42

வருச கெஞ்சென வாழ்ந்தது மருவுழு வாசை  
விஞ்சி ஞாலெனப் பரந்தது வெவவிலைத் திரள்போற்  
செஞ்ச வேசெறிந் துள்ளுபொய் வேதியா செயவில்  
எஞ்ச ருத்தாங் நாற்றமிக கதுபுற மெங்கும். 43

கானி லைத்துநின ரேவிடக் கவிழ்ந்தவஞ் சிரத்தை  
மேஜி மிாத்தவோட் டாதமிழ்த துவதிகை விறலகோள்  
ஆனி துற்றிய வழிமபனு மலகை முன ஞகழுந்தான்  
நானி லத்தவ நமபிக்கை யெனபபடு நாமட. 44

செப்ப னிட்டிட முடிவதன் ரூகவிற் சேற்றுக்  
கெபடு நத்தினு மிடைககிடை யிருஞ்சிலை நிறுவி  
ஒபப மிட்டனா கருணைமன னதுபிழுத துந்தித  
தபபி யிகக்கொப படுகிலாக குய்விலை தககோய். 45

தேம லாத்தொடை நரபதி யொருவன்முன றியங்கிக  
காம மோகித னொனுமொரு களவனுற் கவிழ்ந்திக  
கேம மின்றியே தத்தளித நிடருமுந கிளைந்தான  
மீம கீபதி நிறுவிய கிலைபற்றி மீண்டான். 46

மீண்டி ருங்க்கொ யேறியுய்ந் தவாசிலர் மீளா  
தியாண்டு நீங்கரி தாகிவெவ்வ விடருமுந தேங்கை  
ஆண்ட நாயக னருட்டுணை பற்றிடா தவுமை  
மாண்டு போன்வா வாரிதி மணவினும் பலரால். 47

மன்னி லாரண நானெறி மயக்கற விளக்கி  
விண்ணி லாரருள் ஞான்சூ ரியனெனுளி வீசக்  
கண்ணி லாரென மருண்டுளோப படுவது கருதில்  
அண்ண லார்பிழை யன்றிவ ரறிமட மாமால். 48

மன்ன னேவலில் வருபிர யாணிகள் வழுவி  
இன்ன லெட்திடா திராஜபா தையினிரு மருங்கும்  
முன்ன ராக்கிய பித்தியுண் டிவ்வகை உமாசங்  
துனாு றுதுசெங் நெறிக்கடை வாயிலீத் துன்னில். 49

இன்ன வாறெனக் கிதமுற வெழின்முக மலர்ந்து  
நன்னர் வாசக நவிற்றிய சஹாயற்கு நன்றி  
பன்னி யஞ்சவி வரன்முறை பணிவட னல்கிச்  
சொன்ன வேதிய னிலையினை நாடுவான் றுணிந்தேன். 50

அவங்ம்பிக்கைப் படலம் முற்றிற்று.



### லெளக்கப் படலம்.



இதக்கடல் குழுல கத்தையு வாதது னின்ற  
மேதக்களோ மைவிறல் வேநியன் வேத நுண்ணுறுற்  
போதக்கதி கொண்டொளி வாபிலபொ ருநத னோக்கி  
னோதகக்கசம் மையொடு போயினன் சினதை னோந்தே. 1

அவ்வேலையிச் சாபுர மென்னவ உத்தி ருக்கும்  
வெவலூரிடை னின்றுலெள கீக்கி னாந்து கிட்டி  
ஒவ்வாதக டுஞ்சுமை தாங்கியை யொப்ப கைவாப்  
எவ்வூசெல வெண்ணுதி நண்பவி யம்பு கென்றுன். 2

மோகாதுர ஞகிய றத்துறை முற்று நீத்த  
ஆகாமிய னென்ன ருஞ்சுமை யாற்று கில்லேன்  
வாகாயதெச முஞ்சுவி சேடன்மெய் வாக்கை நம்பி  
ஏகாதிப னினனருள் பெற்றிட வேகு கிண்றேன். 3

முன்னுணதி ருக்கடை வாயிலை முற்றி ஸீய  
பின்னுகவ றந்திடு வாய்வரு பெற்றி யாவும்  
என்னுவா தநதெணை யேவின னென்றிள் வெல்லாஞ்  
சொன்னுனது கேட்டுலெள கீகனுஞ் சொல்ல றுற்றுன். 4

பொருஞ்றறி யாதபுன் மாக்கள்பு கன்ற சொல்லான்  
மருஞ்றறுவி மைத்திறன் யாவுமவ னாந்து ஹீசி  
இருஞ்றறிடர் துற்றிய பாழ்நெறி யேகி னுயென்  
றருஞ்றறங் னாட்டவர் பேசவ றிந்த துண்டே. 5

மெய்தானெனி இஞ்சவி செடன்வி எம்பு மார்க்கத்  
தெய்தாரைவ ருங்கடு மோசமோ டெண்ணி றுன்பம்  
வெய்தாமபசி தாக்மி ரோதமி குத்த தாலே  
நொயதாகசி ஹீந்துது னிந்தணை கோககு கில்லாய். 6

இருஞ்சிட ருண்டுப சாகசெப் யின்ன லுண்டு  
வெருஞ்சிடக லுண்டுபல் விக்கின முண்டு துட்ட  
நருஞ்சிடரி யேறுவி டங்கொள்பன் ஞக முண்டு  
மருஞ்சிடுதி யங்கவ ரும்பல மார்க்க முண்டே. 7

துங்பாருளை தோய்ந்தணை யாதவிற் ரேழு நீயவ்  
வனபாடனு மாத்திர மென்னம் னக்கொ வின்னும்  
முங்பாகவொவ வோர்துயா மேருவின் மும்மை யாக  
உங்பாலடை யுங்கணிப் பில்லன வுண்மை யோாதி. 8

இனுஞூரன பாடுகள் கேரந்துணை யெய்த போதில்  
என்னேபுரி கிற்றியெ னின்னுஹா யெண்ணி யெண்ணி  
அனுஞோவென நினரமு தேங்குவ தனறி நண்ப  
முனுஞோந்துவ ருந்துயர் நீங்கமு யனறி டின்னே. 9

அங்தோகெடு வாயுன்ன கத்துண்மு ஹீத்து வீங்குஞ்  
சந்தாபவி காரம லாற்சமழ்க கின்ற பாரம்  
எங்தோபுக தீவினை தீவினை யெறு ஸையுஞ  
சிந்தாகுல நீங்குதி யேற்கமை தீரு மாதோ. 10

கோட்டாள்முயல் கிண்டது மேனிகு ஸித்த காயப்  
பாட்டாலினை வற்றன னென்றுப னித்தல போலாந  
தீட்டாகிய தீவினைச் சமமைசி தைகக வாறற  
மாட்டாதுமல் வேணன நீசொலு மாற்ற மன்னே. 11

மறக்கத்தகு மாறைவ னீங்கரும் வன்ப ரத்தை  
உறக்கததும்வ ருததுமென் றுவிள் தொனறு கேணீ  
துறக்கத்தைசி காத்தது நற்றவர் தொகக தாண்டு  
சிறக்கத்தகு மூதரு மாபுரி சேய தன்றுல். 12

பன்மாண்புறு மப்பதி சென்னெறி பற்றி யெகி  
இன்மாண்பன ரக்கிழு ஓவாணன வேத்த நின்ற  
நன்மாண்பனுக் கிற்றிவை யாவுங விற்றி லன்னேன்  
சொன்மாண்பினி னின்சமை யொல்லைதொ லீப்ப னன்றே. 13

உண்போன்மரு ரூற்றுமுன் ரூர்பல ரூய்யும் வண்ணம்  
வனபாரம கற்றனன் மற்றிதின் வண்மை யுண்டே  
இனபாலடி சிறஞ்சலம வீசியி ரந்து நிற்கும  
புன்பானமையி தியாண்டுப டைத்தனை புந்தி யில்லாய். 14

ஈண்டேகடி தேகியி ரூஞ்சமை யின்னல் போக்கி  
ஆண்டேகுடி புககுளை யாருபி ராக வண்பு  
பூண்டாதர முறறபொ ஸன்கொடி யோடு வாழ்கி  
மாண்டாயெனி னுமவசை யன்றிசை யன்றி மாதோ. 15

பெருமாசிதி யும்முயர் கல்வியும் பெற்றி சேர்கற்  
கருமாதியும் வண்புக முங்கவி னிப்பொ விந்த  
தருமாபுரி யைப்பொரு மென்றுத ராத லத்தே  
ஒருமாங்க ணாயுரைப் பாசைவ ருண்மை தேரில். 16

நன்றென்னின லங்கிளர் நல்லற நண்ணி யுய்தி  
அன்றென்னிலவி னைச்சுமை யோடிட ராழி னிதிச்  
சென்றநககா துணானி தாலது தோதி யென்றூன்  
நின்றுன்னிவி சாரிதி கைத்தன னெருசும வேறுய். 17

ஙல்லானிவன் வாய்மொழி யாவையு நன்மை போலாம்  
ஒலலாங்கினை தாங்கியின் நானெறி யோடி யுய்ய  
வல்லானாரி யாயது ரந்தரன் மாடு சேரில்  
ஏல்லாங்கல மாமென வெண்ணிமற் றீதி கைப்பான். 18

வழுக்குற்றஙி லத்தொரு கோனனி வாய்த்த தென்ன  
ஒழுக்குற்றஙின் வாயுலா யீண்டெனக குறற தைய  
அழுக்குற்றம னத்துய ரசசுமை யாற்று கிற்பான  
இழுக்குறறவெ னக்குரை யிற்புறம் யாண்டை யென்றூன். 19

விலங்காதிவ மீக்கொடு சென்றவ்வி லங்க லுற்றூல்  
இலங்காரெழின் மாங்கர் தோன்றுமங் கெய்தி வாயில்  
அலங்காரங் தியற வற்றெழுமும பாகு சிங்கை  
மலங்காதிந லபபெறு வாயென வாழ்த்தி விட்டான். 20

தற்புத்தியும் போய்ச்சவி சேஷன்முன் சாற்று முன்மைச்  
சொற்புத்தியும் போயிலெள கீகன்மன் ஹாண்டி சிட்ட  
தற்புத்தியி னீர்மையை வேதியன் சூழ்சி யற்று  
நந்புத்தியென் னுமருண் டேகின னன்மை யோரான். 21

நற்றுபத னெம்முயிர் நாயகன் நல்ல நீதி  
பற்றுதொரு பததுவி தித்துணை பற்றி முத்தி  
உற்றுருயிர் பெற்றுல வாஙல முன்னு மென்றல்  
கற்றாண்டமு விக்கட னீந்தல்க இகரு மாதோ. 22

விண்ணூட்டை யுநகெறி யோடுமீ னிர்ந்து தொன்றிக்  
கண்ணுடுக விண்சுட ருங்கரு தாது போக்கி  
மண்ணுடுத டத்தொரு சாாமலீச் சார ஹாடு  
புண்ணுடிய நெஞ்சொடு வேதியன் போயி னுனே. 23

வே யு

வாழிய வானுற நிமிர்நத மாண்பது  
பாழியங குவடொரு பதது மிக்கது  
தாழிரும் பொறைநனி சமழ்தத லாற்றினா  
ஆழிரும் புவிமுது காற்றூ னுதது. 24

கருமுகிற் கணம்புடை கஞ்சுங் காட்சிய  
துருமின முழககமிக குருங கோட்பது  
நிருமலன் றிருக்கர நீரிப பட்டயம்  
பொருமொளி மினகுழாம பொலியும் பொற்பது. 25

துப்புறம் முடித்தலை கவிந்த தொற்றத்த  
தெப்புறத தினுஙனி யிருங்கை யாரழும்  
குப்பையை யிறைப்பது குலவு நீண்றி  
தபபிடி லதோகதித் தலத்தி அய்ப்பது. 26

தன்னுறு வழிப்புகூலத் தவரி னேர்த்தமை  
முன்னுறு மிருட்சிறைப் படுகரு மொய்மபது  
மன்னுறு வழிகடைப பிடித்த மாநதாக்கும  
பன்னுறு திகில்பல விளைக்கும் பண்பது. 27

வசையற விளங்கிய மாட்சித் தாயினும  
பசையறப் புலாங்கது பரவை மாநிலத  
திசையுற விவவழி யேகு வோதலை  
மிசையுறக் கவிழ்ந்திடுங் குடுமி மேலது. 28

துன்னரு நெறியது துனுக்க முள்ளது  
பன்னருங் தரத்தது பவித்தி ரததது  
மன்னென்று சுதனலான் மநுக்கள் யானாயுங்  
தன்னடிப் படுக்குறுங் தகைமை சான்றது. 29

அதிபதி கனன்றுவங் தருளி மேலைகாள்  
விதிநிடே தங்களை விதிக்கப் பெற்றது  
கதியையு ஸரகையுங் காட்டு கிற்பது  
முதியசீ னுயென மொழிபெயர்த்தது.

30

இம்மலைச் சாரலை யெதிர்ந்து வேதியன்  
அம்மனி தென்னெண வகநதி கைத்தனன்  
விமமின னுயிராத்தனன் வெருணடு நின்றனன்  
முட்மடங் காயது முதுகின் சும்மையும்.

31

ஓம்புகென் றனர்த்திய வொளியை நீத்திவண்  
கூம்பிறு கலமெனக குலைநது யங்கிலைன்  
தேம்பினின் றமுதனன் றெருமந தானமலைப்  
பாபமினவாய்த தேளையிற் பரியும் பானமையான்.

32

மலைமிசைக் குவடிடிந் துருண்டு வல்லையே  
தலைமிசை விழுஞ்சிடேந் தபபி யுய்வழி  
இலைபிறி தினியென விளைவற் றேங்கிலைன்  
உலைமிசை தருதுரும் பனைய நிமையான்.

33

மாற்றடி பெயர்க்கவு மனந்து டித்தனன்  
வீற்றுவீற் றுகுகனல் தெதுபப மாழ்கினன  
கூற்றிது வாமெனக குறுகி னுயிரா  
ஆற்றலோய்ந் தறிவிழந தலமந தானரோ.

34

ஆயிடை முன்னிவற் ககந்தெ ருட்டிய  
நேயமார் தருகவி சேட னோநதுநீ  
தூயமெய் யொளிதிகழ் கருகி நானெறி  
மேயிடா திகந்ததென் விளமபு வாயென்றுன்.

35

கண்டனன் கருணையி னுருவைக் கண்களால்  
உண்டனன் செவிவழி யுரைச்சஞ் சீகியைப்  
பண்டைல றுனர்வுவங் தனுகப பாங்குஹுங்  
கொண்டலீ யிருகரங் குவித்தி றெஞ்சியே.

36

நொதியிடை விழுஞ்துயங் கியது றுண்ணிய  
மதியுடைச் சலஹாயன்வங் துதவு மாட்சியும்  
எதிரிலெள கீகன்வங் திசைத்த மாற்றமுஞ்  
சதிவழி புகுஞ்ததுஞ் சமையச் சாற்றிமேல்.

37

புரவல் னருண்மொழி புகட்ட வல்லவோ  
குரவமெய் யறிவினை கொருத்தி யேகனை  
வரவிடுத தாய்க்கி மார்க்கத தேயெனை  
உரவுநீ ஸிலததெவ ருளையொப பாவரே.

38

நின்னுரை கடைப்பிடி யாது சீசனேன்  
இன்னலுக் கிடைந்திவ னிறுத்த வென்பிழை  
தன்னையுஞ் சமிததெனைத் தாங்குன் கையடை  
இனனருள் சுரத்தியென றினிதி னேததினேன்.

39

வேநிய னின்னணம் விளம்ப வித்தகன்  
பாதகம் பாதகம் பார மாாத்திக  
வேதகன் னானெறி விழைந்தி டாதொரு  
காதக னுரைவழிக கஷிமுதல காண்டியால்.

40

எவ்வமில் பரமாஜ் ஜியத்தை பெய்துருன்  
தெவ்வள விலாதுனைச் சோத றினைணமால்  
இவ்வள வினின்மலைந திடைந்து பின்னிடில்  
அவ்வள வையுமேதோத தடாபபை யேகொலாம்.

41

பொய்யுரை யாதங் புரவ லன்றிரு  
மெய்யுரை மனக்கொலீஇ விசுவ சித்திடா  
தையுறு மனாதாமே யாதி மூலமன்  
செய்யுறு தீவினைக் கென்பா சீரியோ.

42

கோதிலா மெய்விச வாசங் கொண்டுகன்  
நிதிமா னுனவன் பிழைபப னீத்திமே  
பேதைபால யானிரேன பிரிய மாயெனும  
ஆகினா யகனுரை யறிது கோடியால்.

43

சருவரோ காதிபன் சாற்று மாற்றமும்  
திருவரு னாடைந்துய நெறியுந தீங்குதீ  
பெருவழி பிடித்தெனை பேதுந் றுதலில  
ஒருவருங் கேடுனக குறுவ துண்மையால்.

44

இனனவர றுரைத்தசொல் லேதில் வேதியன்  
தன்னிரு செவிததொளை புகுநது கைதகிட  
மின்னுரு மேற்றினை வெருவிப புற்றுறை  
பன்னகம் பதைத்தெனப் பதைத்து ஹீமுந்தனேன்.

45

ஜென்மசஞ் சிதவிடங் தீண்டி மாண்டத்திங்  
கெனமதி யிரஷ்ணக் கினியென் செய்குவேன்  
முனைய வளற்றிடை முழுகி யுமயினும்  
நன்மதி படைத்திலே ஒச மெய்தவோ.

46

ஓயாகமார் பிரபஞ்ச மயலின் மூழ்கிலைள  
கீகமாரக கததிலே கெடுவ லோவெனுச்  
சோகமுற் றளங்கங தமுது துக்கவெஞ்  
சாகாத தழுந்தினுன் றரிபபொன் றின்றியே.

47

அவ்வயிற் குரவனு மருளி நிற்கொரு  
கெளவையின் ருகுக கருளை யெம்பிரான்  
எவ்வகைப பாவழுஞ் சமிப்ப ரேழைச்  
செவவிசு வாசத்திற றிடங்கொள வாயென்றுன்.

48

உற்றவிம மொழிவழி யுயிவாங துற்றெனச்  
சறறுளங் தெளிந்துகம மிறைவன் தண்ணருட்  
பெற்றியை நினைந்தியான மிழைக்கு மாறினி  
இழமென நவிற்றுக்கொன றிறைஞுசி நின்றனன்.

49

இங்கிலன் பரிவுறு நிலையு மின்னலுஞ்  
சங்கையின் ருகநன் குணாநது தாபத  
புங்கவன் வேதிய பொருந்தக கேளெனுப்  
பங்கமின் மதிசில பகரு வான்ரோ.

50

இங்கெற்ப் படுத்துனை யேய்த்த லெகிகன்  
தன்னையான் முன்னரே யறிவன சற்பளை  
மன்னுமிச சாபுர வாசி நன்னெறி  
துன்னியோக கவமதி புகலுஞ் சூழ்சியான.

51

சாலமே மிகுதரு மாடு ரிக்குவங்  
தாலயம் புகுநுமெய் யடிய ராமெனக்  
காலையு மாலையும் பரவு கைதவன்  
ஞாலம் திசையலா ஞட்ட மொன்றிலான்.

52

மீழ வேதியர் வேடங் தோன்றிடும்  
வாயுற மறைத்திரு வசனம் வந்திடும்  
வீடியுரு வழுவகை விகார மும்மலங்  
. தீடியுரு மனத்திடைச் செறிந்து நிற்குமால்.

53

இத்திறத தவன்மதிக் கிசைந்து நண்பசீ  
முத்திமாக கத்தினை யொருவி முற்றுங்கு  
சத்திய, வாசக ருளையைத் தள்ளிய  
தெத்திறப் பாதக மிதயத் தோநியால்.

54

எந்தைகா மத்தினு லென்னி மிததமாய்த  
தந்தையைத் தாயைத்தம மனையைத் தாமபெறு  
மைந்தா யுடன்பிறந தவ்வா மற்றினிச  
சொந்தமாம் ஜீவனைத் துறந்தி டாவிடில்.

55

தன்னெரு சிலுவையைத் தாங்கித் தாங்குமென்  
பின்னெரு வாநெறி பிடித்தி டாவிடில்  
என்னெரு சிடனென் றியைபு ஒுனெனு  
மன்னெரு மகனுவா மனததுக் கோடியால்.

56

வளமலி யெகிப்துமா நிதிப வைபபினீக்  
களமலி குபணாபோற் கழிய வீசிநம  
இளவர சுயாத்திய சிலுவை யெய்ந்தபோழ்  
உளமலி காதலோ இவக வேணுமால்.

57

இருண்டவன் மனத்துலென கீக னினசொலான்  
மருண்டுசி யோன்மலீ மாக்க நினறிழிந  
அருண்டனை பாதலத் துயக்கு மிநகநறி  
தெருண்டிதை விடுத்தியேற பிழூத்தி சீரியோய்.

58

நல்லறக் கிழவனே ரதிமை நல்கிய  
கலவிய னெருஞினன் காதன் மககளோ  
டலல்கூ ரிருஞ்சிறை யகத்து ஓனவற்  
கோலலுமோ பவசச்சமை யுனக்கொ மிகக்கவே.

59

கற்பனு நீதாங ககன வேந்தன்முன  
சற்பிர மாணத்தைத் தழுவி னினறெவன்  
பொற்புறு நீதிமா னன புங்கவன்  
எற்படு மூலகிடை யாண்டு மிலலையால்.

60

முன்னரே விதிவிலக் கிகந்து முன்னருங்  
துன்னெறி யொழுகியோ தூய ராவுரோ  
நன்னெறிப படினுமபின் நன்கு மூழ்கினும  
பொன்னிறம் வாயசம் புணரு மேகொலாம்.

61

கள்ளஞா னியரிவர் கழறும் வார்த்தையில்  
என்னள் வுமபய னிலைமற் றெனமொழி  
உள்ளவா றெண்பதற் குயாத வானமும  
பள்ளாந் ருலகமும் பகருஞ சான்றரோ. 62

சான்றென மொழிந்தி தருணர தம்பிரான்  
தோன்றியில் குரைத்தநற பனைகள் சோவற  
ஊன்றினின் ரெமுகியின் டைவல் யானென  
ஏன்றவன் சாபமே யெத்தி மாளகுவன். 63

என்றிட யேறென விரைத்த வாசகர  
துன்றிய கொழுங்கனற சுவாலீ மீக்கொளவெங்  
குன்றினின் றெமுராதுளங் குலையும் வேதியன்  
தனறுணைச் செவிவழி புகுநது தாக்கிறறுல். 64

தாக்கலுஞ் சாவலாற் றனக்கு வேறினிப  
போககிலை புறத்தொரு புகலு மின்றென  
வாக்கொடு மனநதடு மாறி வாய்வெரீஇ  
மீக்கள ருயிப்பொடும விளம்பு வானரோ. 65

### வேறு

வஞ்ச லெளகிக வாய்மொழி யாங்கொடு  
நஞ்ச நங்கிம யங்கியெ என்மதி  
துஞ்சி யாருபிர சோகுவ னுலினி  
உய்ஞ்சி ருக்கவோ ருமருஞ் துண்டுகொல். 66

ஈசன் கோபமே ரிக்குமென் றேழையேன்  
நாச தேசந்து றந்து கன்மலைப  
பாசம விசிய பான்மையு மிதகளை  
மோச மெய்திமு முங்கணன மூழ்கவோ. 67

மேதை யற்றவி வேகமமி குத்தவோ  
பேதை யெனனிற்பி றரிலை பெட்டுறும்  
ஊதி யத்தைமொ ரீஇயுல வாபபெருஞ்  
சேத மெறகெனக கொண்டதி றத்தினே. 68

பாதை விட்டுநம் பார்த்துவ னைனயைப்  
பேதை நிபிழைத் தாய்பெருஷ குற்றமென்  
ரேஞ்சி யென்னையு வர்க்குமு ளக்கரி  
வாதை கொண்டுபிர வாழ்வதெவ் வாறினி. 69

தமிழ் ராணருட் சார்வினைச் சார்ந்துய்வான்  
நமபி வந்துக் டைத்தலை நண்ணுமுன்  
வம்பு துற்றிய வாத்தைக்கி ணக்கியே  
கொமழி முந்தகு ரங்கன லாயினேன்.

70

மச்சை யென்புவ மும்புகொ முந்தசைத்  
துச்சி னச்சியு வக்குநது ரிச்சையைச்  
சிச்சி யென்றுவாக காதுதி யங்குமென்  
கொச்சைத் துன்மதி யேகொடுகை கூற்றன்றே.

71

ஈச ரேசமோ ரெட்டுணை யும்மிலேன்  
நாச தேசசு சுத்தினை நாடுவேன்  
நீச னெனெனன்னி கழுத்துவ தீண்டெனாக்  
கூசிக் கூசியி ளையன கூறுவான்.

72

ஜிய னேயெனன ரூட்டுரு வேபுசல்  
மெய்மி கந்தும ருணைவி முந்துபின்  
பொய்யின் மூங்கப்பு லைக்குடி லோமபுவேற்  
குய்யு மாற்விச ரெய்வதொன் துணைகொல.

73

பரவை யென்னப்ப ரந்துப ரூப்பத  
நிஹாக ளென்னாநி மிராந்தது நீள்கடற்  
க்காம ணைர்கும திகங்க ணக்கியான்  
த்தாயி லீட்டிய பாவச மூற்றமே.

74

ஆவி நாயக ஞுணையை மீறிய  
பாவி யேற்கொரு பாங்கரும் போக்கிலை  
ஜீவ வாயிலைச சென்றுநின் ரேவிடிற்  
போவென ரெள்ளிப்பு றந்துரப பாகொலோ.

75

வள்ள லார்பினை மன்னிக்கு வேதிரு  
உள்ள மென்னவு ணாத்தலை யாயினும்  
விளாள ரும்பெரும் பாவமவி ளைத்தவிக  
கள்ள ரிற்கள்ள னுக்கருள் காட்டுமோ.

76

உன்ன ருஞ்சமை யோடுமோ ரோசனை  
முன்னர் நாறுமு டைத்தொழு னோயோடும்  
பன்ன ரும்பரி சுத்தங்ம் பாாத்திவன்  
சங்கி திக்குமுன் னிற்கத்த குவதோ.

77

உள்ளு டைஞ்சுரு கிக்கவன் ரூண்கணீர்  
துள்ளி கொள்ளத்து டித்திவை வேதியன்  
விள்ள அஞ்சவி சேடன்வி ரூபபொடுங்  
கள்ள மின்றெனக் கட்டுளை கூறுவான்.

78

தமபி கேட்டிநி சத்திய வாசகர்  
இமப ரீட்டிய பாதையி கந்ததும்  
நபபி மற்றெரு மாக்கந யந்ததுங்  
கும்பி பாகங்கு டிகொளும் பாதகம்.

79

பாப முற்றிய பாதகர் மெய்மமனத  
தாப முற்றிதத விப்புற வாரெனிற  
சாப வெஞ்சிறை யிற்றனோ வாரலா  
கோப முளளவ ரல்லாகு ணக்கடல்.

80

நீதி யாதிபர் நின்னையர் தம்மொழி  
பேதி யாங்கமி ராணெனப பேசியும்  
மாத யாபர வள்ளலெ னுமதை  
ஒது சீத்தியு முன்மையென் ரோதியால்.

81

எண்ண ருங்குணத் தெம்பெரு மாங்கதன்  
புண்ணி யந்திகழ் யாககைபொ ழுத்திவன்  
நண்ணி நல்லற நாட்டிய ஞான்றுசொல்  
வண்ண வாசக மற்றதுங் கேட்டியால்.

82

வருநதிப் பாரஞ்சு மங்குமக் காண்மனந  
திருநதி யென்வயிற் சேருமின் சேருமின  
போருநது துஞ்சமை போககிவி டாயகன்  
மிருநது வாழவி னிதரு ஸிவன்யான்.

83

என்ற வித்திரு வாக்குல கமபெலாம  
பொன்று மாயினும் வானிடைப் போதி இ  
நின்ற ஜோதிகி லையற்று வீழினுங்  
குன்றி டாதுன்னு எத்திது கொள்கெனு.

84

மற்று மின்னநல் வாக்குவ குத்துஈாத  
துற்று னோக்கியொ ஸிகடை வாயிலீ  
முற்றி நின்றுமு றையிடு வாயெனிற்  
குற்றம யாவும்பொ ழுப்பாநங் கொற்றவன்.

85

போதி யென்றுபு கன்றுநல் லாசிகள்  
இதி னுஞ்சுவி சேடனுக் குள்ளுவங்  
தேதில வேதிய னுமமிது னன்றெனக்  
காத லோடுகு வித்தனன் கைமமலா.

86

வெளக்கிப்படலம் முற்றிற்று.



### கடைதிறப்புப் படலம்.



நன்றாண் டாலுக் ஸம்மஃ தன்றெனில  
என்றாண் டாலுமி மிபுலை யன்னெனத்  
தன்றாண் டாலுநத யாபதி சித்தமென்  
றுள்றாண் டாயவொ ருக்கமோ டேகினுண்.

1

குன்று காலுமவெஞ் சாபக்கொ முங்கனல்  
முன்றி னின்றுமு டுகிசுச் ராஞ்செலீஇ  
வன்றெரு டாபபடு மான்னிடு பட்டெனச்  
சென்று கூழினன முன்னிடு செங்நெறி.

2

ஊன்ம ஏத்திரு னோடத்து ரந்திடும்  
ஆுன்ம னானத்த விரொளி நாடியக  
கான கத்தெவை யுஙகரு தாதுபோய்  
வானு றுக்கடை வாயிலை நண்ணினுண்.

3

இடுக்க வாயிலை தீந்தத னுட்புக  
அடுக்கு மோவெனக காசையை வேரறப்  
படுக்கு நாககுமப ருமித்த தூலத்தை  
ஒடுக்கு நாககும லாலென வுள்ளினுண்.

4

உருக்கு மாரரு னோங்கிய வேந்தனேர்  
திருக்கு மாரணச் சிந்தையு னோதரித  
திருக்கு மாரண ரேயிக வியாவையும்  
ஒருக்கு மாற்றலை ரொல்லும வாக்கரோ.

5

திருடர் வஞ்சகர் காமிகள் செல்வமார்  
குருடர் மற்றெருரு ரிமையைக கொள்ளைகொண்  
முருடர் கோபிகண் மூர்க்காகு தர்க்கராம்  
புருடர்க் கண்டுபு கலரி தாகுமால்.

6

என்று சிந்தித்த ருகுந வேழைகாள்  
நின்று தடடுமி னீங்கிடு நீளகத  
வென்று பிததியே மீலுறக் தீட்டிய  
மன்றல் வாசகங் கண்டும னககொளா. 7

தீட்டி வைத்தனர் தேவாபி ராளனன  
உட்டெ ஸிந்துரோ வொனறியோ உங்கிடை  
கீட்டி யாங்குகி ளாபோந்க பாடததைத்  
தட்டி னுளினறி ளையன சாற்றியே. 8

வேறு

மாயா வுலக மயக்கறுதது வரையாக கிருபை தநகளித்த  
தூய பெருமான் றிருவடிக்குத் தொழுப்பன கபாடங் திறமினே. 9

ஆசா பாசக் கொடுஞ்சமுவி லகபபட் டீலைநே னருளனுக  
நாச தேசங் துறந்துவந்தே னுயேன கபாடங் திறமினே. 10

உள்ளங் திருப்பிக் குணப்படுமி னுயவீ ரென்ன வுவந்துஹாத்த  
வளளல திருவாக கதுகேடு வந்தேன கபாடங் திறமினே. 11

கல்லேன் சுருதி நலம்புரியக் கருதென் பாளங் கசந்திடேன் [12  
பொலலே னெனினும வந்தடைந்தேன போகேன் கபாடங் திறமினே.

ஆருக் கொடிய பசிதாக மடங்கந் தணிய வருளளிக்கும்  
மாருக் கருணை வரதன்பால வந்தேன் கபாடங் திறமினே. 13

வேறு.

பாவ மீறிவளர் காடு துற்றியலை பட்ட முங்கியயர் பாளியான்  
ஜீவ மாநதியி னீர ருதவதி தேட்ட முனாக்கடை திறமினே. 14

நீதி யாதிபாசி னந்த ஹிக்குநெறி னின்று தப்பியினெ றிப்பழை  
மாத யாபரன டிததொ மும்புசெய வந்த பாவிகடை திறமினே. 15

சேரு மாகொடிய தீவி னைத்திரள்ச மந்தி னைத்தளிகொள் ஜீவநற்  
ஏரு ஸ்மீவிலொ துங்கி யும்பவரு தமியன் யான்சதவு திறமினே. 16

கொடிய ரிற்கொடிய புலீய ரிற்புலீய னுயி னுங்குமர நாயகன்  
அடிய ருக்கடிய ஏுக வந்திவண டைந்த னன்கதவு திறமினே. 17

நிருப னீதியினி லத்தி மீந்துபவி நேர்ந்தி ரண்ணயரு னேமியாஞ்  
சருவ லோகசர னீயனை நம்பிவரு தமியன் யான்சதவு திறமினே. 18

வேறு.

இன்னான்த மாகவுளை யாடியெழி லாரும்  
வன்னமணி வாயிலசெழி மாண்கதவு தட்டி  
உனளினினி யோலமிட வள்ளஞருகி யுள்ளா  
மன்னுக்கடை காவலனம ருங்குறவ ணைநதே. 19

எஞ்சலிலு ணாச்சிபரி தாபமித யத்தில்  
விஞ்சவுள முற்றதிவன் வாயமொழினி ளக்கும்  
வஞ்சமில ஞமெனம னகக்காளம திததே  
அஞ்சலென வொலலையின ருட்கடைகி நந்தான். 20

வாயில்திற வண்டிடம் லாந்தவன சம்போல்  
நேயன்வத னந்திகழி நேயமொடு நோககி  
ஆயெனவெ திரந்தீயெய ணையவிவண் வெய்ய  
தியன்வர வொலவதுகொல் யாதுனது சித்தம். 21

எனறுவின வக்கடுகி டீண்டிவரு கென்ன  
முன்றிலி னகதுறவி முகதுமுறை யாகப்  
பொன்றினிக டைத்தலைய டைதுநனி பூட்டிப்  
பின்றையிது கேளனவி யப்பினெடு பேசம். 22

நெருக்குறுமில் வாயில்புக நெடிவரு வோளை  
வெருக்கொளவை ருட்டிவிசி கம்பலவி இததே  
முருக்குமல கைக்கிறைவன் மொய்மபினெடு தங்குஞ்  
துருக்கமித னுக்கருகு தோன்றுவது காண்டி. 23

இங்கபய மிட்டகுரல் யாதெனவெ திரங்கே  
அங்கவன்வெ குண்டுணைய டாதுாரிர மித்து  
துங்குவனெ னக்கருதி நொய்தினிலி முத்தேன்  
சங்கயற வுன்னிலைத் ணைப்புகறி யென்றுன. 24

நேசனுளை கேட்டுளங உக்கியிவ னேர்ந்த  
மோசமக லதுணைபு ரிந்தசெயன் முன்னிப்  
பேசரிய பேரருள்பி றங்குபிணை யாய  
சரைனவ முத்தியிதி யப்புவன்வி சாரி. 25

வெய்யவல கைக்கெளைவி லக்கியுயிர் வீயா  
துய்யவிவ னுய்ததவுக விக்குதவி யுண்டோ  
ஐயவத வாதொருவ ராற்றுமுத விக்கு  
ஷவயகமும் வானகமு மாற்றலரி தாமால். 26

ஆதவின ருங்குரவ சிற்குதவு கைம்மா  
மேதுமிலை நிறகிரியை யாவுமறி தகக  
மாதகைய வேந்தனருண் மலகிடிழு னக்கென்  
ரேதிபளி யேணிலீடு ஸாபபவினி யென்னு.

27

விளம்பர மடுத்துமலை ருண்டுமீன் மக்கட்  
குளமபடவு ஸாதத்துமொ ரீதிமதிம யங்கித்  
தளமயியது மாங்குகவி சேஷ்ஜுரை தந்து  
வளமபெறவி தூத்துமிவ் வாயிலுறு கென்று.

28

பெருஞ்சுமையோ டேவழிபி டித்துமென் னெஞ்சன்  
விருமபியடன் வாந்துநோதி வீழுநுளமலை ரீதிபபின்  
திருமபியது மனறுதவி செய்துக்கா யேறறி  
உரமபமிலச ஹாயன்விவ ரித்துமு ணாநதே.

29

உவப்பொடுவ ருப்பொழுது லோகவிவ காரி  
அவப்பயனெ னக்குறுகி யாரணிய முயக்க  
நிவபத்ருகி ரித்தலீக ருங்கியது நோந்த  
தவப்பயனெ னச்சருகி தந்தமுனி வரதே.

30

மீண்டுவழி பற்றெனவெ குண்டுமதி சொல்லித்  
தூண்டியினி மற்றவைது லங்கவாளி துன்னுங்  
காண்டகுக டைட்தலீக முத்தறிதி யென்ன  
ஈண்டியது மிவவெனவெ தூதினிதி யமபி.

31

பின்னிடுமென் னெஞ்சனிலை பேசுவதெ வண்கொல்  
மன்னுசவி சேஷ்கணம ருத்தெத்திவ ராடேனல்  
வன்னிலையி னாந்துகெடு மெங்குரவ வெல்லாம்  
உன்னதவ ருட்டேனியி ஹுற்றநல மென்றுண்.

32

ஆக்துமவி சாரிவர லாறினிது கேட்டே  
மாததகைய வேந்தலீவ முத்தியுண்ம கிழ்ச்சி  
மூத்தினீய சொன்மதிபு கடடிழுவ தானுன  
காத்துவழி காட்டுக்கடை காவலன வறகே.

33

மீக்குலவு முத்திகக ரத்திறைவன் மேஞ்ட  
கோக்குமர ணைப்பலிகொ தூத்துநமை வேண்டி  
வாக்குமன மெட்டரிய மாபரச கத்தை  
ஆக்கினர தண்ணருமை யார்புகல வல்லார்.

34

இஷ்தகைய சிற்ககமி யைந்திடவி மூங்தோர்  
பிததுலக நசசுறுமி ராந்தியைவி தேதே  
செத்தொழியு மாறிழியு டற்குவரு சேதம  
எத்துண்ணய வாயினுமொ ரெட்டுண்ணயு மென்னூர்.

35

உகப்புறுபெ ருங்கிளோயோ டேயுரிமை யுள்ள  
இகபபயனெ வற்றையுமி கந்திறைவ னுககே  
அகபபவிகொ டுதனன் தன்றியொரு பேரூம  
மகபபவிகொ இகவும ருத்திலனோ வள்ளல்.

36

இந்திலம்வி யந்திடுமெ கிப்சிறைமை பூண்ட  
மன்னுரிமை யானவயும னககொளவ ளாந்தாண்  
ழின்னல்லு தனகிளோயோ டெண்ணிலபல துனபும்  
பன்னரிய நின்தையுமு மூந்தனனோ பத்தன.

37

துங்கவுல காதியர்து ணைப்பதம லாலென்  
அங்கமரி யபபெற்று மாவியாகு மேனும்  
எங்கனவி னுமயிற்றி றைஞுச்சில னென்னுச்  
சிங்கமுறு வெங்குகைமு டங்கினனோ தீககன்.

38

இந்தனம உக்கியவி ருங்கொடிய குளோக்  
கொந்தழுங்ம டுத்தவிறை கோபமென மூண்டு  
வெந்தெரிய வத்தழுவில வீசியெறி போதுஞ்  
சிந்தனைக லங்கிலாந்தி டங்கொருமுச சித்தா.

39

அல்லியன்ம னத்தினர மாக்கவெறி கொண்டு  
வல்லியமெ னககுழுமி வன்கன்மழை சிர்திக  
கொலவியம லைந்துமொரு கோட்டமில னுகி  
நல்லியன்மொ மின்துயிரவி டுத்தனனோ நம்பன்.

40

நாடுநகர் காடுகட லாறுபல நண்ணி  
நீடுபல மோசமடி நின்தையெறி காவற்  
கூடமெனு மாகொடிய கூறரிய சாவின்  
பாடுபல பட்டனனோர் பத்தவயி ராகயன்.

41

அம்புவியு வந்தலைய கந்தையர்கு ளாத்த  
வம்புமொழி யைப்புரியு பாதியைம திக்கா  
தும்பர்மகி மைத்திறமு வந்துயிர்வி டுத்தார்  
செம்பொருளதெ ரித்தகுரு தேசிகர்ஜை கத்தில்.

42

கல்லெறிக இஞ்சிறைக சப்புமொழி கட்கம்  
நல்குரவு வாரடி யில் ணங்குயிரான உங்கப்  
புலலரிய காணபுதாபொ ருபபுமுழு புலவி  
எல்லையிலக டுநுயர மெயதினர கேகா.

43

இன்னனித மாகவிச வாசிகளி கத்தில்  
பன்னரிய பாடுபல பட்டனாப ரததே  
மன்னுமகி மைககெனவ தைந்துயிராம டிந்தார  
இந்திலமி சைக்குருதி யேகரியி யம்பும.

44

மற்றதீன யற்பமும தித்திலன்யென் னெஞ்சன்  
முறஹுலக சாலவள அடுமுழு குமரூங்  
அறறுமோாந றுக்கனியெ னசசுவைவி மூநதே  
பற்றியெரி யுஞ்சடாவி மும்பலப தங்கம.

45

மிச்சின்மிசை லெக்கிகவி சாரமுறு குக்கல்  
சிச்சியென வோடுமது தோகிலைதி கைதத்திட்  
டச்சறுகு ஸாப்பைநனி யஞ்சினைய மாககப்  
பிச்சரென வேகினையி றங்கலவழி பேணி.

46

அந்நெறியி டித்துயிர விந்தவ ராகேகர்  
சௌநெறிக தித்தசிம யஞ்சிதறு தீயால்  
தொன்னெறிவி எக்குசவி சேஷநெறி தூய  
இந்நெறியி டுதவரீ டேறுமவகை பின்றுல்.

47

வெவ்வியக ராவயிறு புக்கியிர் மீண்ட  
சேவவியினை யொத்திவணி றுதுதீனைசி றுஙைக்  
கெளாவியலை ழூசைமுறை காணடியது போலுங்  
தைவிகம காக்கிருபை தாங்குவது நமமை.

48

ஆதலைன ருந்துணைவ வாற்றரிய சுப்பை  
சோதீனைய லக்கணிடா தூற்றியடு போதும்  
ஆதிமுதல் வன்றிருவ ருட்டுணைய வாவி  
மேதனைய ஜீவநெறி விட்டுவில கேலே.

49

என்றினைய வாறுசொலி யெம்பியிது மார்க்கம்  
வென்றியர சன்பணிவி திப்படியி தாககள்  
நன்றியறி தீர்க்கருயிர் நல்குநமி ளங்கோ  
பின்றையடி யாரிவர்பு துக்கினர்பி றங்க.

50

நெர்வழிதெ ருக்கவழி சின்மலங் கர்க்குச்  
சோவழிதி கைப்பிலவழி ஜீவவழி சோசால்  
ஊவழியிதி தனறியிலை யுண்மைவழி குயபிப  
போவழிய துற்றலைபி ராந்தரும் கேகா.

51

இக்குறிம் னக்கொடினி யேகுதென வள்ளம்  
நெக்குருகு கேயெனெடு வேதியனி கழுத்துந  
தக்கநெறி சாவலைய தாங்கரிய தாமிப  
பொக்கணம்வி முத்திலது புண்ணியமு னக்கே.

52

வேஹுகினை விலைவெரிக மீதறவு மென்மேல்  
ஏறுசுமை யானமிகவி ணைத்தனனை னக்கோா  
ஆற்றலு மிலையினி யஞ்சலென நினபோல  
தேறுதலசெய் வாருமெந்தா வாகொலதெரி யேனால். 53

யாதினியி யற்றுவவி ரகைபெற வென்னு  
ஒத்துமை லங்கலையி ருங்குருச யாத்த  
மாதலம் டக்கினுன வனகுமடு வலலே  
போதரும் லாதொருவா போக்கமுடி யாதால. 54

இப்பகலக மிந்திடுமுன் னிக்கெறியி னேர்சார்  
மெய்ப்பொருள்வி னக்குப்பனை விடெதிகாவை யங்குற்  
றப்பனுவ லாளனேட மாந்துவின வுங்கால  
எபபரிச நன்குறவி செபபனியல் பென்னு. 55

சோகமற நன்மொழிதொ குத்தினைய கூறி  
ஏகுதென வாகிவிடை மிந்தனன்வி சாரி  
ஓரையெயாடு மனுசலியொ முககமுறை நல்கி  
மாகங்க ராதிப்பை வாழ்த்திவழி போனுன். 56

கடைதிறப்புப் படலம் முற்றிறது.



வியாக்கியானி யரமனைப் படலம்.



இந்தவா றுயவன் னேருமாவ் வமைதியில்  
உந்துகல துணாவுமுன் னூன்றிசின் றீக்கவும்  
பந்தமார் தீவினைப் பகுதியின் னீக்கவுஞ்  
சிந்தெனாங் தினையன செப்புவா னுயினுன். 1

ஜென்மா கருஷலே சின்னிடங் தீண்டலால்  
நன்மனே தத்துவ நாசமா யின்வெலாங்  
தின்மையே செயவருங் திறனுளேன் சிறியவோர்  
நன்மையே ஒன்றுசெய்த திறனிலே னவையினேன். 2

நான்பிறங் ததுமுயிர் சுமையினு னவியவோ  
கான்பிறங் கலினுறுங் கதழ்விடப பாநதளில்  
ஊன்பிறங் குடலவளாத துழுலுவே னுணாவிலேன்  
வன்பிறங் தென்கொலா மேழையிவ் வுலகினே. 3

அன்னையா யப்பனு யன்றுதொட்ட டின்றுமட்  
டென்னையன பொடுபுரங் தென்றுநன் ரேதருங்  
தன்னையே நிகாவதோ தமபிரான் றயைமறந  
தென்னையே முப்பகைக் கீடழிந் தினைகுவேன். 4

கனிதருங் தருமெனக் கவலுங்கங் கருணைமன்  
இனிதரும் பாதவித் தருவெற்றிந் திடுகென  
முனிதரும் பொழுதனே முடிகுமென் முடிகுவெங்  
துனிதருங் கனலசடத் துடிதுடித தயர்வலோ. 5

ஓரனுத் துணையுஙல் னுணாவிலே னுலகுசெய்  
கோரனிக் குளமுடைங் திடையுமோ கோழையான்  
ஆரணத் துறைபடிஞ் தயாவுயிராத திலனினி  
மாரணக கடல்குளித் தயாவனே மதியிலேன். 6

அண்டர்நா யகனையே யவமநித தலகையின்  
தொண்டனுய்ச் செய்ததி வினையெலாங் துன்னிமுன்  
கொண்டவின் றிரளெனக் குழுயிகின் றருமாற  
கண்டிலே ஞேடியான் புகுதவோ கரவிடம். 7

உரவுஞ் ருத்திஞ் மூலகெலா முய்யங்ம்  
புரவலன் புதலவணைப் புனிதஞ் தியிலிவண்  
வரவிடுத தமமயற்றிந் தினுமெனே மடமையான்  
பரவிசின றருளபெறுப் பாவமென் பாவமே. 8

எப்பெரும் பதகரும் மிதயநோங் தேங்கிவங்  
தப்பனே பிழைபொறுத் தருஞுமென் றடையிலோர்  
ஒப்பரும் புதலவனுக் குருகிமன் னிப்பமென்  
நிப்பெருஞ் சுருதிதங் திறைமறந் திடுவரோ. 9

ஆற்றருஞ் சமையினே டல்லப்பல் விக்கினங்  
குற்றெனக் குழுறினின் ருயிர்தெறக் குறுகினும்  
ஏற்றமுன் னிடுவதே கருமமிக் கேழூயேற்  
குற்றமாங் கடவுள்வேங் தொருபெருங் கருணையே. 10

என்னவின் னனபல விண்ணல்கொண் டிடையிடைத்  
துன்னுகல ஹஜர்வொடே சமைசமங் தலசியும்  
முன்னவன் நிருவருட் உணைமையான் முன்சௌலிழுச்  
சொன்னவப் பனவன்வீ டனுகினுன் ருநுசிலான. 11

மற்றிதே போலுமால் வாயில்கா வலன்விதப  
புற்றமெய்க் குரவன்வா முறையுளென் ருவகைஷுத்  
தற்றமென் னெனவினு யகநுழைங் தவனுறு  
நற்றவக் கிழவனைக் குறுகினு னவிலுவான. 12

உள்ளவோர் கடவுள்வேங் துலகயாத் திரிகனுன்  
வள்ளனின் மொழியினுன மறைபுலப படுமவழி  
தெள்ளிதி ஹஜர்வையங் கேகெனச் செப்பினுன்  
களளமில வாயில்கா வலனெனக் கழறினுன். 13

கேட்டலு மறைவியாக் கியானிசீ கேவல  
நாட்டுயாத் திரிகனே நன்றுகின் வரவெனு  
வீட்டுளங் கங்குறும விநயபா வளையெலாங்  
காட்டுவான் வேதியன் கைபிடித் தெகினுன். 14

### வேறு.

வண்ணவக் கடிமணை மருங்க ரங்கணைங்  
தெண்ணருங் குணத்தபா வளையி யைந்தவோர்  
புண்ணிய வருக்கவின் பொவியத் தீட்டிய  
கண்ணடிப் படிவத்தை யவற்குக் காட்டியே. 15

இத்தகைப் படிவமற் றெம்மை யாளுடை  
வித்தக நிருமல விபுத வேந்தனின்  
சித்தமே சித்தமென் ருவக்குங் தெசிகன்  
உத்தம சாயலென் ருணர்ந்து கோடியால். 16

வாண்முக னோக்கிய பயிரின் மன்னுஙங்  
கோண்முக வின்னருள் குறித்த தோற்றமாம்  
ஹண்முக நயனங்க ஞும்பர் னோக்குதல்  
நன்முக மதிவலாய் நுணிததுக் காண்டியால். 17

மெப்புறுத் தியதெனச் சிவந்த மெஸ்லீதழ்  
கையுறு புத்தகங் கவிஞாங் காட்சியீண்  
டையுறு மூலகருக் கான்ம போதகஞ்  
செய்யுறு மார்க்கமென் றறிதி செவ்வியோம்.

18

தூயவோ வியப்புறங் துதைந்த வல்லிருள்  
நாயகன் பதவியை நயந்திம் மாதவன்  
மாயவிப் பிரபஞ்ச வாழ்க்கை யாவையுஞ்  
சியெனப் புறக்கணித் தமைதெ ரிக்குமால்.

19

சென்னிமீ துறவொரு ஜீவ மாமணி  
துன்னிய சுடாவிரி மேளவி தோன்றுதல்  
பொன்னில் வுலகினிற் போருநு சிற்கக  
நன்னிலை மகிழமையென் றறிதி நமபீரி.

20

ஆயிர மாயிர மரும கபபெற்றீ  
மாயிரு ஞாலத்து வளர்த்து மன்னாகோன்  
சேயுயா நகாசெலத் தெருட்டி யுப்ததவித்  
தூயவன் சுகிதமயான் சொலுநத ரத்தவோ.

21

திசைமயக் கறுத்துமெய் வழிதெ ரித்திடும்  
வசையறு குரவனிம் மான லாற்புவி  
மிசையொரு வனுமிலை விரிவத காரிருள்  
பசையறப் புலருமோ பரிதிக கலலதே.

22

என்றதன் பொருள்விரித் தியம்பி யெற்றுமிங்  
நன்றிகொண் மாதிரி நயந்து கொள்கெனுச்  
சென்றன னவங்குடுஞ் சீசி கைந்தெழில்  
குன்றிவெவ் வியற்றுகள் குழுமு மண்டபம்.

23

மாசறத் துடையென வொருவன் வந்துநின்  
ரூசற விளக்கலு மமோக மாத்துகள்  
மூசியங் கெழும்பவின் மூசச டைத்திடத்  
தேசிக றறுமபுனல் தெளிங்க காயென.

24

மங்குலீம் பாலுவா மதிமு கந்திகழ்  
பங்கஜ லோசனம் பவள வாய்தளிர்  
அங்கலுழ் மேனியோ ரணங்கு தூயளீர்  
எங்கனுஞ் சிதறிங்க கியற்றி னளரோ.

25

கண்டனன் யாதிது காட்சி யின்பொருள்  
ஒண்டவக் கிழவவெற் குரைத்தி யாலென  
விண்டனன் வேதியன் விளம்பன் மேயினுன்  
பண்டரு மறைப்பொரு டெரிக்கும் பண்ணவன். 26

தோற்றுமண் டபமிது சராகு லாதிபன  
வீற்றிருப பதற்கென விருமபி மேலைநாள்  
மாற்றருஞு சிறப்பினு வைமக்க வந்துபேய்க்  
காற்றகம புகுதலிற் கவின மின்ததால். 27

தீனர ஷகன்றரு சுருதித் தெய்வத  
ஞானசா ரத்தினு னலமபெ ருதுநங்  
கோனுடம படிக்கையைக குக்கத்த கொள்கைசான்  
மாணவ விருதய மாமிம மண்டபம். 28

முசிமற் றதணையின் முருககி மொய்ததெழு  
துசியுற பவவினைத் தொகுதி மறநிதே  
மாசிய றிக்குணம வராக்குந தாய்புரி  
ஆச்சு வினைக்கெலா மாநி மூலமால். 29

துன்னிய துகளறத துடைத்து நின்றவன்  
மன்னிய சறபிர மாண மாபதி  
முன்னிநன னோதெனி முத்த வாணகை  
நனஞுத லேசவி சேஷ ஞானமால. 30

ஸடடுதி வினைப்பய னிருமை யுந்தரு  
கேட்டினை யுருமுறம் கிரியின் சாலமாக  
காட்டிவெங் கனற்குழி கவிழ்க்கு மலவது  
வீட்டினிற புகுததுமோ விநிசி டேதமே. 31

எண்படு மருட்சவி சேஷ மேய்ந்துகம்  
புண்படு மிருதயப புரைக ணீக்கிநற்  
பண்பொடு பவிததிரப பத்தி விததிமெய்  
விண்படு போகததை விளைக்கு மாலரோ. 32

திருவரு ஓளர்க்கு ஜீவ வாசனை  
தருவது புலைநெறி தழுவி யோர்க்குமன்  
வெருவரு மரணவா சனைவி ளீப்பது  
நிருமலன் றருசவி சேஷ நீர்க்கைகாண். 33

பாவதா ருவையறப படுக்குங் கோடரி  
ஜீவதா ருவிலெழு தெய்வ மாக்கனி  
தேவதா தரும்னியங் தேத்து செமபொருள்  
ழவுல குயவரு புனிதன் புத்துரை. 34

ஆனமனோ யகற்றுச்சுஞ் சீவி யண்பர்க்குத்  
தெனினு மினியதிஞ்சு சுவைய தெள்ளமிர்  
தூண்மனத் திருள்கெட வொளிரு மொண்சடர்  
வானவர் கோமகன் மதுர வாய்மொழி. 35

பாவியென் றணர்ந்துபுண் பட்ட செஞ்சர்க்குத்  
தேவநீ தியின்வருந திகிலை மாற்றிடுந  
தாவரு நித்யஜீ வணையுந் தந்திடுந  
தீவினை யறவரு செம்மல் வாசகம். 36

துன்பெனுங் தீசுசடச் சுழன்று சோர்வுறும  
அன்பருக் கவ்வன லங்ககு நிதயபே  
ரின்பவா ரிதிவிச வாசிக கிண்ணுயிர்  
நமபெரு மானிவண் நவின்ற வாசகம். 37

தீர்த்தனே டாதியிற் றிகழ்ந்து தெய்னிக  
வாாததையாய்ப் புவிகொளி மருவ மானிட  
மூரத்தியாய் ஸிளக்கிய முனைவன் றந்தநாற்  
சீததியை யாவரே தெரிக்கு நீஷமயாா. 38

மற்றிஹத மனக்கொளன் றணர்ததி மாடொரு  
சிற்றறை புகுந்தனன் ரெரியக காட்டினஞ்  
புற்றறை யரவெனப் புழுங்கு மாததிரன்  
செற்றமில சாந்தனென் றிருவா சீரினை. 39

சாந்தனென் றுளாபெறு தகைமை யோன்முகஞ்  
சேநதொளிரா மனாயெனத திகழும் பான்மையும்  
ழுந்துணர் கரிந்தெனப் பொளிவி முந்தகங்  
காந்துமாத் திரன்முகங் கரிந்த பான்மையும். 40

கண்ணுற நோக்கினன் கருதி வேதியன்  
உண்ணிகழ் வனமுக முனைக்கு மென்னினும்  
எண்ணுறுங் கலைவலோ யிவர்கு ணைகுண  
நின்ணயம் புலப்பட நிகழ்தது வாயென்றுன். 41

வளம்படு கோனகர் மருவத் தீவினைக்  
களம்படு மூலகினைக் கடிந்து காவலன்  
நளம்படு மலர்ப்பத நயந்த நண்பகின்  
உளம்பட வுனாப்பலென் ரஹாததன் மேயினுன். 42

இருவருஞ சோதர ரெனினு மீங்கிவர்  
கருமழும வியமுங் கருத்தும் வேற்தாம்  
மருமலி வனசமும் வறிய வாமபலும்  
ஒருவழிப் பிறப்பினு மொக்கு மேகொலாம். 43

அத்தனு நின்றெமக் கருஞ மாண்டவன்  
சித்தமே யாகவென் றமையுஞ செவ்விய  
உத்தம னிவனவன் கனிட்ட ஞேள்ளிய  
வித்தக வைதிகாக சூவமை மேண்யோன். 44

இவவியற் சுடுமுக னியல்பென் னென்றியேற்  
செவ்விய ரொழுக்கினைச் சிதையக் கூறிமா  
வெவவியற் றீவினை வினைக்கு மாத்திரன்  
அவவிய னருமபொறைக் கசட ஞமிவன். 45

நித்தனு ராட்செயற் கமைந்து நின்றிடாப்  
பித்தனைத் துணைப்பொருள் பெற்றும் பாழிலே  
உய்த்து பேதைவன மிடிளாங் தொன்றுமேல  
மத்துறு தயிரென மறுகுஞ சிந்தயான். 46

கலவகாப் புறங்கட ணு கான்செலீஇ  
ஒல்வகைப் பொறையொடு முஞ்றி யொள்ளிய  
பலவகைப் பொருள்குவித் தருத்தும் பண்புடைச்  
செல்வகாக் கண்டுகண் டெரியுஞ சிந்தயான். 47

தாழ்வுகண் டுவப்பதை யலது தம்மின  
வாழ்வுகண் டுவக்கிலா தெரியும வன்கனுன்  
பாழ்வயி ஞேம்புவா னலது பாதலத்  
தாழ்வினைக் ககன்றுயு மாற்றை யோமமிடான். 48

கான்முதிர் கடுவயின் றினிய கண்ணலைக்  
கூன்முது கிரவனை முவர்க்குங் கொள்கைபோல்  
நான்முறை தெரிந்தவா றவலு நோன்மைசால்  
ஆன்மோபா தகமிவற் கருவ ருப்பரோ. 49

கைப்படி சுகமலாற் களையில் பேரின்ப  
மெய்ப்படு சுகநிலை மிகவுஞ் செய்ததென  
ஜிப்படு மீறின்மாய்ந் தழியும் லெளகிக  
மைப்படு மனதத்தூ மானு மாவிவன்.

50

ஆயுழி யுளத்தழுக் காறை னும்புலை  
மேயுழி நற்குண விபவ மார்த்திருப்  
போயுழி யறிவரி தாகப போக்கிடுங்  
தீயுழிப் புகுத்திடு மென்பா சிரியோர்.

51

தலைப்படு முணாவிலா ரூலக சாலத்து  
வலைப்படு மானென மறிந்து வஞ்சகப்  
புலைப்படு புவனபோ கத்தைப் புநியற்  
ஹலைப்படு மாமையி லுவபப ரொளனியோய்.

52

அன்பருக் கன்பரா மகில லோகவேங்  
தின்பதுன பங்களீ யியைந்த வாறுதம  
மன்பதைச் சூட்டுவா மரபிற் றூயென  
நன்புதல் வரினமை தொழுக னங்கடன்.

53

ஈண்டிதை மறந்திடா திதயத் தோர்த்தியென்  
ரூண்டுகின் றெமுந்திள வரசற் காக்கிய  
மாண்டகு குடிமனை புருநு மைநதநீ  
காண்டகக கவினிய காடசி காணைன்றுன்.

54

சித்திர மாளிகை யகத்துத் திண்சவர்ப்  
பத்தியன கனலபிதித தெரியும பானமையும  
அததகு கொழுங்கன லவிக்க வாண்டொரு  
குத்தின விளாநதுநீ சொரியுங் கொளகையும்.

55

அகததொளி ரிருங்கன லவிக்தி டாதொரு  
மகததுவன் கரங்தெத்தி மருங்கு நினறெரி  
முகத்தரு ஊன்னையை யுகுத்து மூட்டலும்  
ஐகததையுள் ஞுவாத்தவன் சமையக் காண்குரு.

56

மாட்சிசா லருமறை வகுத்து மன்னர்கோன்  
ஆட்சிபைத் தெருட்டிடு மறிஞு வாயவிக்  
காட்சியின் பொருளெது கழறு வாயெனு  
நீட்சிசான் மதிவலா னிகழ்த்து வானரோ.

57

வேறு.

நங்காவ லன்றிருவ டித்துனை யங்தோய்  
மங்காவ முற்சிகைம காபுனித வாவி  
இங்காத ரித்தெமித யத்தினிதி யற்றும  
பொங்கார ருட்கிரியை போலுமிது காண்டி.

58

ஆயகிரி யைத்திறம ஸைத்தையும டாப்பான்  
மாயவல கைக்கிறைசெய் வன்றெழுமிலை மானும்  
மீயுறவி காந்திடைய ருதுபுனல வீசிக்  
காயெரிய ஸைக்கமுயல் காடசியிது காண்டி.

59

காந்தோருவ ரெண்ணெய்சொரி காட்சிகரு துங்கால்  
நிரந்தரம ருட்குரிசி னேர்ந்தலகை யுட்க  
உரந்தரும காகிருபை யுள்ளூறவ முங்கிப்  
புரந்தருஞ மாற்றுவை னப்புகறல் போலும்.

60

சஞ்சலவி தந்தருச முக்குறுபி சாசம  
விஞக்கபல மாயமித யத்துவினை விக்கும்  
நஞ்சனைய தீவிக்காங யகக்கைம யேவும்  
வஞ்சனைமு யன்றுவலவு மென்றுநம ருங்கில்.

61

வேதாக மாதியைவி ரித்துனைர வோட்டா  
தேதாகி அமிமுலக வேலையிலி முககும  
வாதாடி யாடிநம னககரிம முககுஞ  
சூதாவி டுக்குமதி துஷ்கிருத சூழல்.

62

சட்டுபல தீவினையை யுள்ளூறவை துத்துக்  
காட்டுமிறை வன்பெரிய கருணையைம றைக்கும்  
வீட்டுலக மின்றெனவை ருட்டுபுசங் தேகக்  
கூட்டினில டைத்துயியாகு டித்தினிது வக்கும்.

63

சீமான ருட்குரிசில் ஜேசதிரு நாமப்  
பூமான மக்குதவு புண்ணியங லத்துக்  
கேமாறி நிததியவி டுக்கனுற வெததிக்  
காமாது ரக்குழிக விழ்த்துறவ மிழ்த்தும்.

64

இம்மாஙி லத்தவத ரித்தகும ரேசப்  
பெம்மாஜை யுங்குறுகி மும்முறைபி தற்றி  
ஆம்மாத கைந்திடமு யன்றுதென லாயிற்  
சும்மாவி டுங்கொனர துர்ப்பலது ரும்பை.

65

மல்லாடு வன்கணய வஞ்சமூறு மாயப்  
பொலலாத பேயினைமு ருக்குபு றங்கண்  
டெல்லாந ஸம்பெறவி ரகைதரு மெல்லாம்  
வல்லான்ம காகிருபை யுள்ளுறம தித்தி.

66

மாதாவி னின்றெமைவ ளாக்குமதி யூட்டித்  
தாதாவி னின்றுசம ரஷ்னைச மைக்கும்  
வேதாவு மாகியுயர் வீட்டுலக முய்க்கும்  
நீதாதி பன்கிருபை நெஞ்சுறநி னைத்தி.

67

நஞ்சிவி யத்தினிடை யெததைனைகொ னுசம  
வெஞ்சிய மாமலகை யெததைனை தத்தில  
தஞ்சிடு பாடுகடோ குத்தனது கைததிட  
டஞ்சிரை னுவதயிற் ரூண்டையரு ளன்றே.

68

தன்னிருத யத்தருட நிதியலு மாறும்  
பின்னாது நனறநிலை பெற்றுவளா சிரும்  
என்னபரி சென்றெரூருவ னெண்ணியினி தாயில்  
இன்னபரி சென்றெவி டற்கெளிய தன்றுல்.

69

இத்தகைய காட்சியையுன் னெண்ணிடையி ருத்திப்  
பத்தபரி பாலனப ரஞ்சட்டா நாடி  
முத்தியில கததுநெறி முன்னிடுக முற்றுஞ்  
சித்தசல னததையொழி கென்றினிது செப்பும்.

70

நன்றான டத்தியினு நல்லுணர்வு நல்குந்  
துன்றுசில காட்சியுள தொக்கறிதி யென்னுச்  
சென்றெழில்கு லாவுமொரு திவ்வியவி னோத  
மன்றுசெறி மாளிகையின் மாடனுகி னின்றான்.

71

பானிலவி னுற்றிகழிப் ருப்பதமி தென்னத்  
தாநிலவு வெண்சுதைகு யிற்றியொளி துன்னும்  
வானிலவு மேனிலைய மாடமது கண்டான்  
கோனிலவு நாடுகுடி கொள்ளுமன மூள்ளான்.

72

கண்டுமன முங்கணும்வி யப்பொடுக னிப்புக்  
கொண்டதுத னித்தனிகு நித்துவரு போழ்தில்  
வின்டோடாடி வந்தவதன் மேலாமி யத்தில்  
வெண்டுகில்பு னைந்துலவு னித்தகா கோக்கா.

73

ஆசறுகு ணத்தரோரு சிநதையா பேதர்  
மாசறுமெய யண்புடைய ரெஞ்சுமகிழ் பூததுத்  
தேசறம் லாநதமுக மேநனிஷ்த ரிக்கும  
ஸசனுல கெய்தியவி ருங்குரவா போலாம்.

74

எட்டரிய மேனிலையி தெய்தவரு மாயிற்  
கிட்டரிய மாபுனித வெண்டுகிலகி டைக்குஞ்  
சிட்டரிவ ரோட்டளவ ளாவுநிலை சேரும  
விட்டெடாழியு மிசக்கமை டாயைவையு மேவா.

75

கூடுமெனி னண்றெனவு ளத்திடைகு ணிதது  
மாடனுகி நின்றமறை வாணனமுக னோககிப்  
பிடுபெறு மேனிலையி நங்கரமி யத்தை  
நாடியவ ரோடுரிமை நான்பெறுவ தாங்கொல்.

76

ஜியவெறு சித்தமறி யேனெனவி னுவக்  
கையறவ ஜெத்துவரு கெனறுகடி காவன்  
ஶாயறவி ளங்குமணி வாயிலினம ருங்குற்  
றையமற வே சிகழுவ கண்டறித யெனருன.

77

### வேவு

கரொயில பேரின்ப மாளிகை யகம்புகக் கருதும  
புதொயி லாமனத தவாபெயா புதக்கச சுருளில  
வகையு மாக்ரூரு துஹாமசன் வாயிலின் மருங்கே  
நிளொயி லிட்டபோன னுசனத் திருநதன னிலவி.

78

மாய வேதிக ளாயிர மாயிரம் வழங்கி  
ஆய விலலகம் புகாவகை யியறையட் டாக்கத்  
தீப ரோாகிலர் வெங்கந் திருக்னா செறிந்து  
பேயை னுத்திரிந் துலங்னா வாளொடு பிறங்கி.

79

சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு  
நித்த நின்மல சிரஞ்சன நிராமய நிருபா  
உதத ரம்மிலா துடபுகப பெறுங்கை அலவிப்  
பத்த ரோர்கிலா முன்றில்வாய் நின்றனா பரிந்து.

80

உற்ற பெய்த்திரு வசனமாம் பட்டய முருவிச்  
செற்ற மிககவச செறுங்கைச் செறுத்திடா தியங்கைக்  
கொற்ற வாழ்மனை முன்றிலின் வயின்றேயுங் குறுகித்  
தெற்றி நின்றுபின் னிடைந்தனா சிலருளங் தினைத்து. 81

கன வெடுவர் கையகன் நறவிடாய் கதுவித்  
தூந றப்புனல் துருவியோ வாவியிற் றுன்ன  
வான கப்புவி யாங்கெதிர் மற்த்திட மலங்கு  
மானி ஈத்தையொத் தலம்வந்தார் சிலர்களீர் மயங்கி. 82

கோம்பி முற்படு ரதாகையிற் குறுகியுள் ஞைடந்து  
பாயபின் வாய்ப்படு தேகாயிற் பர்வீதீப பகுத்துச்  
சாபபி யுட்பகுஞ் தருக்கில ராக்மெய் தளாந்து  
தேம்பி நன்னிலை கலங்கினர் கிலாசெய லழிந்தே. 83

ஆய காலீயெம் மாண்டகைக் கண்பருச் சனைசெய்  
தூய சின்தைய னெறிதவ றுதுசெல சூரன்  
கூய மாதிமுப் பகையறக் கழிந்தவன கடோள  
நாய கற்கித யாசன மளித்தவோர் நமபன். 84

ஜீவ ரகையைச் சென்னியிற் றிருக்கிமெய் யென்னும்  
ஒனில் செச்சினை யானாயிலிட் டிறுக்கியோண் ணீதி  
மேவு மோர்கவ சத்தினை பெய்புறப் புளைந்து  
தீவி ணைத்தொடர் தேய்த்திடு கழலீயுன சேர்த்தி. 85

பயில்க ரும்விச வாசமாம் பரிசையைப் பற்றிச்  
செயிரி ளாதிரு கூரோடு திசழ்திரு பாதர  
வயிர வாட்ப்பட வலக்கையில வாங்கிமன் னருளாற்  
றைரி யத்தோடு வாயிலி னருகுறச சாராதான். 86

பொறித்தி ருந்தவற் சஞ்சலி வரன்முறை புரிந்து  
குறித்தி யென்பெய ரையபுத தசததேவக் கூறி  
மறிதது நின்றவம் மளளோரோ டெதிராங்கமா மலைந்தான்  
வெற்தத சிந்தையார் விசினா வெருட்சியாம விசிகம். 87

குழுமி காய்க்கணல் குரைப்பினுங் கோளரிக் கெண்டு  
பழுது நேருமீ தறிக்கலா பலபடப பிழற்றக  
கழுது நல்கிய கருங்கள கடுங்கறு கண்ணூர  
முழுது மேலெறிந தாாததனர் முறைமுறை முடிகே. 88

பொன்கு ளாக ராதிப னருளிய புளித  
மின்கு ளாவிய படைக்கலம் வீணைபப படுமா  
வண்கு ளாபரோ வெற்றிபெற் றுய்வரிவ் வண்ணம  
எண்கொ ளாமென வயிராத்தனர் முன்றில்வா யெவரும். 89

எய்த வீசிய வெறிந்தன வேதிக ளொவையும்  
ளாய்து கேடகப் புறத்தினு னாக்கின னெனிலும்  
கைத வத்தினும் சிறகில வாககையிற் கரந்து  
செய்த காயேமண் ருணாந்துமான் கிடைத்திலன் நீரன்.

90

காற்றுக் கோடுபுன் பூளையிற் கருசிகை போக்கித்  
தோற்றுக் கூளியும் பின்னிகு மிவாவலி தொலைத்துக்  
கூற்றுக் கேஸிருக் தாக்குவ லென்பது குறியா  
வேற்றுக் காலமொன் றிழவென நெஞ்கைவாள் விதிர்த்தான். 91

மங்கி ரத்தனி வாளினை விதிர்த்தலு மறவோ  
தந்தி ரப்பட வெமக்கெனித் தரிப்பிலை யென்னுக்  
சிந்தி யோடின ரிரவிழுன னிருளெனத் திகழுந்த  
திந்தி யங்களை யவித்தவ னெழினமுக ஷிது.

92

வண்டர் தோல்வியந கொண்டன்லாள் வலிமையு மருங்கு  
கண்டு நினறலா யாவருங் கைகுவித திறைஞ்சி  
அண்டர் நாயக னருடசெய விதுவென வவாவாய்  
விண்டு சிந்தின ரானந்த வாரியாம ஷிழிந்தி. 93

கருகு சிஂதைய ருடைந்துவெங் சிட்டவக் கணமே  
பெருகு பேரிலை மனைக்குஞும் பிறங்கர மியத்தும்  
உருகு காதவி னூளியோ யுளஞும் வருக  
வருக வென்றுஙன மங்கல வாழுத்தொலி மலிக்த. 94

அலகை தோற்றன வுட்பகை யகிந்தன வாத்த  
உலக பாசமு மொழிந்தன வினிப்பாரு போதுக  
கலக மின்றெனக கைமலா செனனியிற கவின  
அலகை லானந்த பரவச மகடந்தன னறிஞுன.

95

சத்தி பங்கைடப் பிடித்துகங் தம்பிரா னருளாம்  
பக்தி மார்க்கத்து கிலைசிறை பலித்திரன் பவஞுசப்  
பின்தி யாவையும் புறநிறீஇப் பேரினப யலகு  
முத்தி ஷீட்டினுட் புகுந்தன் ஜெயத்தொனி முழங்க. 96

இஸ்ப ஷீட்டினுட் புகுதலு மெம்பிரா னடியர்  
அஸபு மீக்கொளத தழுவின ராதரம் புரிந்தார்  
நன்பு லத்தாவெத் தாசிகள் பற்பல னயின்றூர்  
துபை மிங்கிலை யிலையாரு சோதனை யென்றூர். 97

தலையி லான்கத் தைலமிட் டாட்டினா தயக்கும்  
உலைவி லாதபி தாமபர முடிததன ருவநு  
விலைவ ரமபிலா வெண்ணிலீ யங்கிமே விட்டா  
தோலைவி லாஙலங் துபத்தினி திருத்தனன மாயோன்.

98

எது சமபவம் யாவையும் வேதிய னெதிராந்து  
காத லாயிரு கண்கனீ பலக்டக கனிந்து  
வேத நாயகன் கருணையை வியநுளத தேத்தி  
ஒது சீதத்தியாய் விடையுத வட்புக வென்றுன.

99

காலங் காட்டிய கதிரகளு முடுக்களுங் கவினி  
ஞாலங் காட்டிய பூதபெள திகங்களு நப்பன  
மூலங் காட்டிய வியலைதி முறைதவ ருது  
சிலங் காட்டிய சீமையைக் கண்டனை செய்யோய்.

100

இயன்மு றைக்கமைங் தொழுகலபோ லெம்மையீ டேறுஞு  
செயன்மு றைக்கமைங் தொழுச்சலு நங்கடன றிய  
மயன்மு றைபாடு மனஞ்செலு நெறிப்படன மதியன  
றுயன்மு றைக்கிறை சித்தமே நலனென வேவாதி.

101

தமர நீருல கத்தவ தரித்தசற் குருமுன்  
உமது சித்தமே சித்தமென றுவப்புடன பணியும்  
அயர நாட்டையொத தசனில் மமைகவென றளித்த  
விமல மந்திரம் ஜெபித்துமென வேறூறனு விழுதல்.

102

பித்த ணைந்தவிப பாத்திரம் பிரித்து நீ ரெடுக்கச்  
சித்த மேலஃ தாகவென சித்தமன றென்ன  
வித்த கத்திரு மைந்தனுத துமத்துயா மேனிக  
கெத்து சேமிலவாய் ஞன்டமை கேட்டிலீ கொல்லோ.

103

நல்குங் கேடென நன்மையை யோருவுவ நாசம்  
பலகுந திமையை நன்மையாப பற்றுவம் மதியற்  
நலகு சிநதையே மாதவி னளவிலா ஞானம்  
மல்கு தந்தையா நமக்கறிக தூட்டலே மரபாம்.

104

சுருதி நாயகன் றிருவளங் கூட்டுநோட் டோழு  
கருதி யாங்குவீ டடைதலே கடனெனக கழறி  
வருதி நீயெனச சென்றிருஞ் மலிநதவோ ராங்கைக்  
குருதி வாக தாஸ்ர்குக காட்டினன கறும.

105

கூர்த்து நோக்குதி யிரும்பினு வியன்றவக் கூட்டுள்  
வோதது விம்மிகெட்டு இயிரத்துடல் சிதோபபுற வெருண்டு  
பாததி றங்குசென் னியனென்று பதிதனை வினவி  
வாததை யாடுதி யென்றனன் மறைவியாக கியானி.

106

நன்று நன்றெனக் கிறிஸ்தவ னன்னிலை தவறி  
வன்று யாகுகுறி மல்கிய வறுமுக நோக்கிக  
கன்று சிந்தையாய யானாலீ கவலுமா ரெவனீன்  
டொன்ற வந்தகா ரணமியா அஹாத்தியா லென்றுன.

107

வினவு வாசகங் கேட்டலும் வெஞ்சிறை மற்நத  
வனவி வலுகெனத தரிப்பிலா துழலபவன மறைதேர்  
பனவ யானென்று கிறிஸ்தவன பண்டென்ப பலருங்  
கனவி துமபிழழி கண்டிலா கண்டிலேன் யானும்.

108

பிழையை யோபிழை யென்றுண ராககொடும் பிழையார  
பிழையி லானெனப பிழைபடப புகழ்ந்திடும் பிழையை  
பிழையென ரெள்ளிடாப பிததனயான பிழைபடப பிழைத்த  
பிழைபொ றுபபரோ பிழையிலா நீதியம் பெருமான்.

109

வீட டைந்துய விருமபியோப் வியன்பிர பஞ்சக  
காட டைந்தனன் சிற்றினபபப படுகரிற் கனிமுகதேன்  
மாட டைந்துவந் தலகையுக கெட்டத்து வலபக்  
கூட டைந்துகெட்ட டேனினிக கூறுவ தெவஞே.

110

பன்றி மாசறப பன்முறை கழுவவே படிதலுடு  
சென்று சேற்றிடைப புரளவது போலுமவந தீய  
வன்றெ டாப்படு ஞமலிதான கான்றதை மறுத்துந  
தின்று தேக்கெறிர துழலவது போலுமென சொமை.

111

ஜீப மின்றென்று னளரு வருத்தெனை யயலே  
வையெ தள்ளுமிம மாறுவேல வழிபிழைத் ததனைற்  
றெய்வ வானமுஞ் தீத்திடும் யாதினிச செயவல  
வெய்ய பாதல மலதொரு புகவிலை மேலோய்.

112

போந்த பாவிய ரெவரையும் புறக்கணி யாத  
சாந்த மூத்திதின் னாருட்டல் தயாசிதி தகைசால்  
வேந்த ஞேர்த்திருக் குமரசென் றாப்பது மெய்ம்மை  
ஆய்ந்த கேள்வியா யையமெட்ட உணையிலை யதற்கே.

113

அனைய தாயினு நன்றிலே நைநெறி திறமயி  
நினைவிற செய்கையி லீட்டிய நீசவெவ் வினைகள்  
இனைய நிததுனை யென்றுவா யாடுதற் கெளித்தா  
கணக டமகளா மணலினுக் கதிகமாவ காண்டி.

114

வான நாயக னிதயமா னிகையினில் வைத்த  
ஞான திபக்ஷத யீணத்தன னலவினங் கோமான்  
பேணி வாராதாசங குருதியை மதித்தலன் வெறுத்தேன்  
ஊன மின்யனச சானநையு முள்ளுநப் புத்ததேன. 115

ஈசன் ஸாநதனைத் தினாநதனஞ் சிலுவையி லேற்றி  
நீச வெவ்வினை யுஞ்சிறின னிமஸ்டீட் டிக்கும  
மாசில் நீதியை லாநதனன மகிதாத் தெவாக்கும்  
நாச காலத்து மதிவிப ரீதமா நலலோய்.

116

ஆவ லாயகத் தமர்ந்துபா ராடிய வருள்கூர்  
உவ வாசியு முனிசத்தை விதிதாந சிதைபா  
ஜீவ வாககெலா மெனக்கல வெபைபது திண்ணம்  
பாவ காரியே னிதயமும வைரக்கற பாறை.

117

வேறு யானினிப் புகல்வதென் விபுகவேங் துருத்துக்  
கூற சாபழுங் கோபழும வானிகடக குழுறி  
வீறு வீறுறக் கணங்தொறுங் கதிததெனை வெருட்டும்  
ஈறில் ஜீவனுக் கூகைமற் றினியிலை யெவருன்.

118

## C வ யு .

கூட்டுளா னினைய கூறக் கொற்றவ னருள்பெற் றுய்யும்  
வீட்டுளா ஞக நின்ற வேதிபன் னினைநு பாவத  
தீட்டுளா யெனினு நம்பன் றிருவருட்ட செயலோ ராதிக்  
கேட்டுளா ஞக வுன்னைக் கெத்ததென மதிகொண டென்றுன. 119

ஙல்குமெய்ம் மசிழ்ச்சி யென்று னனிமதி மருண்டு தீமை  
மல்குசிற றினப போகம் வராளின்றி நுகாநது வாணுள்  
ஆலகநின் றயர்டோ னிதத வர்க்குஞ்சிறைப பட்டே னாதோ  
புல்குதி வித்தில ஜீவன போமெனும பொறியி லாதைன. 120

என்னுறு மதியீ னத்தா லிகைந்ததுர்க் கரும மாய  
கெனனுளைப் பகழி மாரி யுளத்திகடக் குளிப்ப வேஷிக்  
கனனலுற் றேனை வாளாக் கடிநுபுண் படுத்தென் னுளுளை  
மன்னிசின் றயினா வாட்டும வழுவறு ஜீவ சாழி. 121

இலகுசெங் தீதிப் பெம்மா னிருஞ்சிறைப் படுத்தெஞ் னான்மும்  
ஷ்லகருங் தனோயைப் பூட்டி விடுததன் ராக ஸாலே

உலகொா மொந்து கூடி யுனுற்றினு மீட்டற் கொலலா  
அலக்லவெனு சீற்றச் செந்தி யங்கிக்குமா வளிய கீடம். 122

இனிவரு நியாயத் தீர்ப்புக் கேண்டெய்கே னீநின் றுகி  
நனிவரு சதாநிப் பந்த நாசத்தை யுள்ளி யுள்ளிப்  
பனிவரு மிதயத் தென்மற் மென்னினிப் பகாவ லென்னூத்  
துனிவரு முயியபப னஞ்சித் துடிதுயுத தலைச் சொாந்தான். 123

நன்னிலை தவறி யுற்ற நடுக்கமுங் திகிலுங் கண்டான்  
பனனிய மாற்றங் கேட்டான் வெதிப்பன பர்நா ஏஞ்சிற்  
கண்னில் வெழுதுதுபப போலக காட்சியைக கவினத் தீட்டி  
மன்னிய குரய வெறகுன பணியெது வழுதது கெனருன். 124

தொண்ட்டாத தெருட்டுந தூய சுருத்தால வலவ னீண்டு  
கண்டுகேட டறிந்த விந்தக காட்சியைக கருததுள ஞானரிக்  
சொண்டநற் றவத்தை னான சிலத்தூதக கொஞ்சதுவ காம  
யண்டெரி கண்ணா தைவாய் வழியனைச் செற்றதி மைநத். 125

மாநிலங் கெநிந்துர்ச் சீல மலியுந்தீ விளைகண் மல்கும்  
பதிப்பைக விஞ்ச நிந்தை பலுகுமவைம் பழியுஞ் சேருங்  
கேதிநர கழுமங் காக்குங் குவலயங் கூவுங் கூறறைக  
கத்திருக் காப்புக கொள்ளுங் காமபபேய் கதுவுங் காலை. 126

விள்ளாருங் கேட்டுக் கெல்லாம விதத்து வாத ஸாலே  
களாமின றுகி யுள்ளங் கணிந்துசெய் ஜெபத்தி னுஹும்  
உள்ளுற விரதத் தாலு மொருங்கறச் சிகைத்தல் வேண்டுந்  
தொளியோய் பிற்தொன் றுஹுஞ் சின்தப்பா தாகு மன்றே. 127

சிற்றின்பப் பயன்கை நல்லிக் களியெனத் தெரியக் கண்டாய்  
பற்றறுத தியோகு செய்யும் பணித்திரான மிகளே தூய  
சொற்றவ னுலக போகங் கூட்டுணை களிக்கு ஸோா  
இற்றிதை மறுது சேறி யிறைவழி பிறுதி காறும். 128

அயலொரு காட்சி யுண்டங் சதனையு மனுகி யாய்ந்து  
மயஸறத தெருண்டு ஜீவ மார்க்கலீ வழிக்கொ ளென்னு  
இபண்மன மயங்கி யாக்கை ஸிதிஅப்புற விரங்கி யேங்கித்  
துயருறு மொருவ னின்ற குழலீக் குறுகிச் சொல்லும். 129

ழுவல யத்தை யாளும் புரவலன் புதலவன் ஹாய  
சேவடித தொழுமடு ழண்ட செவ்ஸியோய் தெரியின் ணின்ற  
பாவகா ரியைமற நெனஞப் பணிததுமெய் பதறும் பானமை  
மேவரப புகறி யுற்ற வேதியற் கறிய வெனரூன். 130

நலங்கிளா குரவன் கூற நடிங்கியெய் பகறி யுளளங்  
கலங்கிலெய் துயிராததுச செனனி கவிமுததந்தக் கரணம யாவும்  
மலக்கியுள ஓழியு மாத மதியிலான் மறைவ லாளன  
இலங்கெழின முகத்தை சோககி பிளையன பகர அற்றூன். 131

ஆததுமக் கவலீல கொள்ளா வறினிலி யகோர பாவத்  
தீதப்காழின மறவன நேவச செயலெல்லா மிகழுநது பேசும  
நாதகிகப புலைய ணகதோ நாசதே சத்தை நச்சி  
ஆததிக நெறியிற செலலா வசடாக்குள ஓசட ணேயான். 132

கருதிலென் ஜீவ காலங கமரிடைக் கவிமுதத பால்போல்  
ஒருதிறத தாஜு மைய பயன்படா தொழிந்த துணைமைச  
சுருதிகூ றியவா ரூகத் துயிலிலோரா கணவு கண்டு  
வருதிகிற் கணங்கண முனனின அருததெழு வருஷது கின்றேன். 133

திருக்கிளா ஞான செல்வந திருத்தியோய் திகாந்தவ காறுவ  
கருக்கிளா மேக சாலங கதுமெனத திரண்டு வானத  
துருக்கிளா ஜோதி யெல்லாம புதைப்பட வழிகள யாவும்  
வெருக்கொள்ளி யலமங் தெஙக விருண்டது பேலுங் கீழும். 134

இருநிலம் புதைப்ப யல்கிப புயல்பரங் திருண்ட தோற்றம்  
ஒருமக வின்றி யூழி யுடற்றுநா ஞுற்ற தெனஞப்  
பெருநில மடநகை யுள்ளம பேதுற்றி யிழவு காட்டுங்  
கருநிறப் போவை போத்த காட்சியைக கடுக்கு மாதோ. 135

நஞ்சினிற் கரிய வாகி நளிர்நெடுங் கடலிற் பொங்கிச்  
செஞ்செவே யலகை மூடித திசைதோறுஞ செறிந்த கொண்மு  
எஞ்சஞ்சுப் புனித நீதி யிறைவன்வெஞ் சினத்தி யாவஞ்  
தஞ்சிட விறுத்த தென்னுத தடித்தது துருவங் காறும. 136

தடித்தொளி தஸமுக்குஞ் தோறுஞ் தமரவா ரிதின் சூழ்க்க  
படிததல நடுங்கி யேங்கப பருவாக் குலங்கள் யாவும்  
மூடித்தலீ தகர்ந்து சாய மூடுகிழு தண்ட கோளம்  
வெடிததிட வசளிக் கூட்டம் வெய்துற விடித்த தன்றே. 137

கெருங்குகா ரிருங்தை யூடு நிலவுமின் னெருப்பை யுய்து  
மருங்குவாங் துலவு முதைத் துருத்தியான மலிய மூடி  
இருங்கடை யூழி யென்னு மிகலுறு கருமான வேலை  
ஒருங்குடன் றழுவ லாலே யுலீக்கள் மாய தும்பா.

138

மைக்கரு முகில்வாய் விண்டு வயங்கொளி மருவ மின்னி  
ஒக்கின றுறுங் காட்சி யுமபர்நா யகளை நீதுப  
பக்கமே திரிதூ சோரம் பயின்றபா முலகைப் பல்கால்  
திக்கவ மதிதுப ஓப்சிச சிரிப்பது சிவனு மாதோ.

139

அடுத்துத் துலக மஞ்ச வசனிகின் நிடிக்கு மோசை  
வடுத்திகழ் மேனி வளளால் வருகின்றா மழையிற் ரேன்றி  
நடுத்தர வென்று வானோ நபந்துபல லாண்டு கூறித  
தொடுத்திடை யருது தேவ தாநுமி முழக்கல் போலும்.

140

வருகும ரேசன் றாய மலரடிக் கண்பு செப்த  
திருவுடை யாரே யன்றி ஜெகத்துளா வேவரு மஞ்சி  
வெருவியுள் ஞாடனது சோந்தா விதிகிடே தத்தை விசிப்  
பெருவழி துணிதூ சென்று பேதுற்றுற பிழைப்புண் டாமோ. 141

### வே யு .

புதேள் மறைதோ புங்கவவிப் புதுமை நிகழும் போழ்த்ததே  
செத்தேன் செத்தேன் யானெனாலூச் சிந்தை கலங்கித் திடுக்கிட்டேன்  
பிததேற்னாபோல வாயுழறிப் பேருற் றுயங்கிப பிழைக்கினாது [142  
கைத்தே னமுதேன் கதறினேன கண்டிடன மரணக கடுஞ்சூழல்.

அடுக்கும மரண நினைபாத வணமயத் தென்று கருதாது  
கெடுக்கும புனமைச் சிறுமதியாற் கெட்டே னகதோ கிளரரிவாய்  
மடுக்குங் கடிகை வந்ததினி யென்னே யென்று வானேககி  
நடுக்குற் றுலீகதேன நிகிறகாட்சி நரிவிஞு சியது கண்தோறும். 143

மன்னுங் கருங்கொண் மூவயிறு வகிரப பிடித்த பொன்னாலீ  
தென்னத தடித்த தொருமினன விடத்த வோசை யெண்டிசையுங்  
துன்னச சுவாகக வாசிகளுந தனுக்குற் றிரியத் தொலையாத  
இன்னற் கடலின் கணகாணு திருந்த னிருந்த வெல்லைதனில். 144

பேசும் படித்தன் றுலகுநிலை பெயரப் பெருஞ் தத்தளிகக  
மாசு படிநத மனுக்குலங்கள் வதைப்புண் டூல வளையிடிய  
முகங் தருககள் ஓவர்பறிந்து முறிந்து துணிய முறைப்பிறம்  
வீசுங் கொடிய பிரளையக்கால் வீங்கிற் றண்டம் விதிர்ப்புற். 145

வருமோ ருமி மாருதமாம வயவென்று சியம் வந்துலவ  
உருமே ரஞ்சப் பிளிரூவிய வொளிமின ஞேடப புகர்முகத்த  
கருமா மேக காத்திரதத கவின்கொள் யானைக குழுஉக்கலங்கி  
வெருவா நடுங்கித திசைதொறுங்க விளிக்கொண் டோடிச சிதறின  
[வால. 146]

மெய்யா யந்த வேளையிடல விசவா சிகஞ்சம் மெய்ப்பதறப்  
பொய்யா மொழிகீ றியவண்ணம் புராநீ கடைசி யெக்காளம்  
மையார் கவிஞரும் வையகமும வாறுங துளங்க வளிந்துதொனி  
செய்யா முழங்கிற் மினியென்னே செயலென நழிந்தேன சிறுமதி  
[யேன். 147]

இரவி தாடினு கனற்பிழுமபி விகயந்த கொலலோ வெழிலியிடை  
விரவித் தடித்த மின்னெளியை விசித்துச் சமைத்த விதமேயோ  
கரவொன நறியேன் பனமணிகள் கருலுங் கனகா சனவருவொன  
மரவு செழுங்கொண் டலினுபப னுற்ற தமர ருவபபெய்த. 148

அருஞும் பொருளு நனிதெரிக்கு மானம் போதச் சுடாதழைப்ப  
மருஞுந் தெருஞும் விரவியருண மலியப பொலியு மிதயமபோல்  
வெருளு மிருஞு மின்னெளியும விரவி யிருளபோய் விடிவெப்தக்  
தெருஞும் பொருள்சோ பொறபீடந திச்சுத திகழ்கத திருவிசுமபே.

[149]

ஊழிக் கதிளைப் புடைசற்றி யூகோள் வளைந்த பரிசாகத  
தாழிப் புவன நடுத்தோககச் சமைந்த நியாயா சனத்தைவளைத்  
தூழிக் கனலசேய்த துறவெழுமபி யுலவாக கோட்டையாயமைந்த  
தாழிப் பெருமா ஞானத்தை யடிசக வளியேற காவதுகொல 150)

ஆப காலை நடுபெபுரிவா னமலன் வருகை யெதிரோகக  
கேய மிகுவா னவாசேனை நெருங்கி யிறைஞுசித தோழுதேத்தகப்  
போயெவ வுலகுந திரிக்குவரு புணித்த தூதா போற்றிசைபப  
மாய மறுவே தியாகுழுமி வணபகி வழுத்தி வாழ்ததெடுபப. 151

கிண்ண ரந்தம் புருவினை கிளருஞ் சுரமண் டலமாதி  
நனாா நவிலு மிசைககருவி நாதகித நயமபொழியத  
துன்னு மசனி யிடித்ததென்த தொனிக்கும் ஜெயபே ரிகைமுழங்கப்  
பண்ணுஞ் சுரதாந துமியோடு பலவாச சியகம் பலைபயப. 152

தேவ தேவ திரியேக தேவ சுதனவங் தாரகொடிய  
பாவ வுலகை நடுத்தோக்கும் பரமன வந்தார பரலோக  
ஜீவ பாதை திறங்குவைத்த செலவன் வந்தார வந்தாரென்.  
ரூவ வேடுகெட்ட டியங்கறி யடியார சங்க மார்ப்பரிக்க. 153

ஆகி மூலப் பரம்பாருளி னருமைச் சுதனாங் கிறிஸ்தியேசு  
மாதின விததா யவதரித்த வடிவத் திருமே வியிற்றேன்றி  
ஜோதி முகமண் டலச்சேவை தரிசித தெவருந் தொழுத்தைஞ்ச  
நிதி யாதி புதியாகி நியாயா சந்தது வீற்றிருந்தா. 154

வேறு

ஆண்டி ருந்தல் ரசினாக போழுமை  
மூண்ட கோடைமு நிகடி நவைபகல  
சேண்ட யங்கிய செஞ்சுட்டா போனமெனக்  
காண்டல் ரெயதனை அள்ளுறக கனமியே. 155

ஆகி யம்பரம் ஜோதிய டுக்கவும்  
பூதி யங்களை ரிதுபு வைந்தன  
மீதி யங்கிய மீன்கணம் வீழுந்தன  
மாதி ரங்களாகு லைந்தம் றுக்கியே 156

பொரிவ தீவடு கைவடு முங்குள  
ஏரிவ காந்துவ வேங்குவ தேங்குவ  
இரிவ சோருவ வேகுவ மீஞ்குவ  
திரிவ நிறப்பி கைப்பாச ராசம. 157

இருள டைந்தவி ருசுட ரெங்கனும  
மருள டைந்துக வங்கின மாமதை  
தெருள டைந்தவ ருந்திகைத் தாருளம  
உருள டைந்தில தாலிவ்வு லக்மும. 158

வைய கத்தும் டிந்தனிர யாவரும  
நொய்தெ முந்து வலநடுதெ தீவையை  
எய்து மின்னென்றி யாருந்து னுக்குற  
வெய்தொர சத்தமபி நந்தது விண்ணிடை. 159

திருக்கு விஞ்சிய சிந்தையி னெண்செவிக்  
குருக்கி வார்த்தசெம பாயதவ் வோசைநொங்  
திருக்கும் புண்ணிலை நிறுமைந தாலென  
முருக்கி நின்றதென் னுள்ளத்தை முற்றுமே. 160

ஆங்கெ முந்தவவ் வோசையை கங்குறத்  
தாங்கி நிற்குந்த ருக்கில் வாதலின  
.ஒங்கு மால்வா யுட்கியவ் வொல்லையில்  
வீங்கு மெய்பிளா தொக்கவை டித்தவே. 161

தெரில் ஜீவரைக் கொன்றுதி னந்தொறும்  
வாரி வாரிம் இத்தவிம் மாநிலப்  
பேரி யாக்கைப்பி ணந்தின்னி மீமவெஞ்  
சேரி வாயுங்கி மிருதுதி ரந்தவால். 162

தொன்று தொட்டுயிர் சோந்துச மாதியின்  
மன்று ரங்கிய மாணிடா யாவரும்  
பொன்றி நீத்தபு ராதன யாக்கையோ  
தின்று யிராததெழுங் தாருல கெஙகளும். 163

யாது மின்மையி லேயுல கியாவுமோ  
எது வின்றியி யற்றிய வீசற்குப  
ழுதி சாதனங் கொண்டுமூன் போலுரு  
ஆதி யென்னவ டாதுகொ லாவது. 164

பொருப்பிற் கானிற்பு தரிற்று ரவினில்  
நெருப்பி லாற்றின்மூந நீரினி லத்தினில்  
விருப்பிற் ரூருபிர வீடிய யாவரும்  
உருப்பெற் றீண்டுயி சோடெழுங துற்றனர். 165

வெள்ள வாரிதி மீக்கிளர்ஸ் தாலெனக்  
கொள்ளோ மானிட மெங்குங்கு மீலியினாத்  
தெள்ளி டற்குமி டமிலை யென்னவே  
தொள்ளோப பூமிமு முதுந்து தைந்தவே. 166

கூய போதுபி ரேதக்கு மீவிண்ட  
வாயி னின்றுவல லேமரி மானிட  
மேய புற்றிடை னின்றுவி னாந்தெழுஙம்  
ஸயல் போன்மொய்த்தி னாததெழுங தாரரோ. 167

மன்னி னின்றங்கு யிரத்தம் னுக்கணம்  
எண்ணில் கோடிய ரெண்பதை யல்லது  
வின்னி லாவுவி புதர்க் னிப்பினும்  
ஒன்னு மோவத னுண்மைதெ ரிக்கவே. 168

துக்க நிங்கிய வாமெனத தூளினின்  
ருக்கை பெற்றுயிர பெற்றவ ரந்தரம்  
கோக்கி வானவா போற்றிய னான்கழுற்  
கோக்கு மாரஜைக் கண்டனா கோதற. 169

கண்ட போதிரு கைத்தலஞ் சென்னியிற்  
கொண்டி றைஞுசிப்ப ரவசக் கூத்தராய்  
மண்டு பேரன்பு மல்கிவ ழிநதெனப  
பண்ட ருநதுதி பாடின ரோசிலா.

170

பேயுங் கண்டறி யாபபெரு வஞ்சக  
மாயங் கண்டம னததெனம வாழ்வித்தக  
நேயங் கண்டநி ரஞ்சன மேனியைங  
காயங் கண்டுக ணாநதிடு வாசிலா.

171

தொத்தி ருக்குந றமலாச் சோலைவாய்  
மெய்த்தி ருக்குரு தித்துளி வேர்தததும்  
முத்தி ணாக்குரு சேறிய மூத்தமும்  
இத்தி ருபபடி வங்கொலென பாசிலா.

172

பால சூரியன் போலொளி பம்பிய  
சீல மாந்ததி ருமுகச சேவையே  
சாலு நித்திய சாமிபாக கானநதம  
போலு மென்றுளம் பூரிபப ரோசிலா.

173

கண்ணி லாரிற்க விழ்ந்துக ஞுசிறை  
நண்ணி னின்றந மையுநதி ருவுளத்  
தெண்ணி மீட்டிஙகி னிதினீ டேற்றிய  
புண்ணி யத்தைப்பு கழ்ந்துணாப் பாசிலா.

174

தொழுவ ரோர்சிலர் தோத்திரம பாடினின்  
றமுவ ரோசில ரண்ணல்ப தாயபுஜத்  
துழுவ லனபருச சித்துயி ரார்ப்பணக  
கிழமை பூண்டகி றிஸ்தவ ராயினர்.

175

வனை யோாங்கிலை யென்னென்று விள்ளுவல்  
வானி லாமழை முன்றில்வ யங்கிய  
ஞான பாநுவின் சநநிதி நாடிய  
ஈன கீடமெ னத்துடித் தேங்கினர்.

176

தெய்வ மின்றுசி ருட்டிய மின்றெலாம்  
ஐவ கைப்பெரும் பூத்திதி லாய்த்தெனப்  
பொய்வம் போதிய புல்லிய ரும்மினிச்  
செய்வ தென்னென்று லீங்துதி யங்கினர்.

177

மாறி மாறிப்பி றவிவ ருமெனக்  
குறிக் குறி மருட்டிய கொள்கையோர்  
எறில் துண்பத்துக் கெங்கல் வேமெனுப்  
பாறிப் பாறினின் றுளளம்ப தைத்தனா.

178

அனுசி டாமல கமபரம மென்றுரைத்  
தெஞ்சி டாதுமண் றூனவ ரீரைச்  
செஞ்செ வேகணடு தீவிட நாகத்தின்  
நஞ்சன டாரிற்றி யகிக் டுக்கினா.

179

உலகிற் பலவகைப் பொய்மதத் துறைழன  
றலகி றீவினை யாத்தவ மாககாகள்  
இலகு நீதியே திராந்தமை கண்டெங்கும்  
விலகு மார்க்கமின ருகிவெ ருண்டனா.

180

குன்ற மேமலீ யேகுகை யேபுதா  
தன்று குழலக ஓலையைமத் தோன்றுறு  
தின்று காககவோல் லாதுகொ லோவெனு  
நின்று குவிந டிதுயிராத் தாரரோ.

181

## வேறு

ஆய காலையரு ஹற்றுகிரு பாச னமோரிழித  
தூய நீடியழல் காலுமணி துற்ற ரியனை  
மீயே முந்தருளி வீற்றினிதி ருந்த விமலன்  
சேய விழ்த்தனரோர் செமுறைஜே கங்கு லைவே.

182

புத்த கச்சருள்வி ரிதுலகு பூத்த வெவரும்  
இத்த லத்தருகெ மக்கெதிரி லெப்து கவெனு  
எத்த லத்தவாசெ வித்தொளையி லுமமெ னிதுற  
வித்த கத்திருவி தழ்பபவளம் விண்ட னரரோ.

183

வார்த்தை யங்கதுதி கழ்ந்திடவ யங்கு புனித  
மூர்த்தி சங்கிதியி னின்றுடன்மு ளோதது முடுகித  
தோத்த னுக்குநர ருக்குமிடை தீத்தி ரள்ரெறுத்  
தார்த்து னின்றதுல கத்தவர கங்க ருகவே.

184

கோர வெங்கன்ற மைத்தெதிர்கொ ரூத்த வதனால்  
பார கங்குமுமு மண்பதைப் பைத்து ளம்வெரிழித்  
தூர் னின்றுபரி வந்றுயிர்து டித்த னரினிச்  
சார் வோர்புகலு மின்றெனம னந்த ளரவே.

185

அகக ணதத்கில் லோகசர ஞைலை யர்தம்  
பக்க நின்றவளை நோக்கிமுதிரோ கோது ஸைபயன்  
மிகக நனமணிதி ரட்டிநம் மேனி லீயசோ  
தொககு வைமயினஃஃ தேதையுநீ சோர விடலீ. 186

வறிய புன்பதனா வன்களையை வைத்தி ரள்களைச்  
செறிய வாரியடை யக்கோந்தொள் செந்த மூலிகை  
எறிய மின்னெனவி சைத்தனரி சைத்த பொழுதே  
பொறியே மூந்தனக ரிந்தனபொ ரிந்த புவனம். 187

வனச ரோருகம் லர்ப்பதமி றைருசி மகிழ்பூத்  
தனக னேவுபணி யைச்சிரம னிந்து மூயராம  
பனவ ரோசிலரி மீந்தவது பாதத் னனுளம  
சினவி வந்தவாபு ரிந்தமையே துநதெ ரிகிலேன. 188

பழுத றங்குணமெய் யன்பினெடு பத்தி கனிபத  
தொழுது நின்றவரெ லாணாயுமவி சுமடு சுலவிக  
குழுமி நின்றரஹு கொண்டல்கொடு போய திவனமற்  
மழுசு நின்றவனீ வோருமவிடு பட்ட னரவம். 189

சூத லததுவிடு பட்டயாபொ லாத குழுவைக  
காத லித்துடன்வி முகக்குவலெ னகக டுகிவாய  
மேடு னித்திடாபி னந்தவிட ரூடு விரவிப்  
பாத லத்தெரித வழந்துபுகை பயபி யதரோ. 190

இன்ன வாறுவிடு பட்டவரி லேயோ ருவன்யான்  
மனனி ருமபுவிபி னந்தும ருங்கெ னடியின்  
இன்னல் கூஙரக பாதலமு மெட்டி யதெனக்  
குனன ருந்திகிலவி டித்ததுட னுண்மை யுரவோய். 191

மீக்கி ளாந்தமழை முன்றிலினவி ளங்கி யபிரான  
நோக்கி னுரியடைய ரூதெனையங் நோகக ரிலகொள்வேல்  
தாக்கி னுலெனவி ளைந்துயிராத ளாந்து தமியேன்  
ஆக்கை யுங்குலைகு லைந்தறிவ மீந்த னனரோ. 192

என்னி ரும்பெரிய தீவினைகள் யாவு மிருள்போல்  
முன்ன ளைந்துளம்வெ ருட்டுவென முற்று முரணிப்  
பின்னி டைந்தவென கக்கரிபி றங்கி யெரிபோல்  
துண்னி நின்றுசுடு வாதைபுக ஊந்து ளையதோ. 193

சகல லோகமுங்கி றைந்தசரு வேசர் சநிதிக்  
ககல வோடவெனி லெங்ஙனம் டுக்கு மலதோர்  
புதலு மிலலையுயிர் பொன்றலுமின் றென்று பொரும  
இகளி யேகியக ஞானவெ தீாந்த தெணையே. 16

கனவு றழ்ந்தபய பீதியறு காட்சி கணமும்  
நினைவில் வந்துமுனி கழந்திடுதல் போல நிலவும்  
மனது புண்படவி ணைந்துயிராவ ருதி வசமில்  
தலுவு மிவவணை டுங்குமிது காணடி தகவோய். 17

என்றி வாறுகன வன்சொலியி றத்த லுமெத்தா  
நின்ற வேதியனு மென்னைக்காலப யபப உதனீ  
மனறல் நாயகன்ம காகருணை வாரி தியையேன்  
சென்று கூடலையி தென்னுனமதி செபபு தியெனு. 18

ஐய கேளளிய னெத்தனமி லாவ மைதியில  
வைய கத்திறுகி நாளக்குறுகி வந்து பிடியாக  
கைய ரோடெணைவி டுதததென கால ருகிலே  
வெய்ய பாதலமவி பிழிப்படவை டித்த துபுவி. 19

நீனி ரக்கருமு கிறகிடைய மாந்த நிருபா  
ஆன னக்கத்திர லாந்தவிரு நேததி ரமுமென்  
ஊன சுத்தருவ நோக்கியவு ருதத முகவெங்  
கான கததுவய மாவினிரு கட்பொறிகள்போல். 20

ஆத லாவினிய சாததியமி ரகை யளியேற்  
கோத லாவதுள தொன்றுமிலை யென்று மூலவாப  
பாத லாக்கினியை னககுரிய பங்கு பரிவென்  
சதெ லாமயதி யீட்டுபை னென்று காசெய்தான். 19

### கேவ று

கடின சிததன்க ஞுத்திறம்  
முடியக் கேட்டணை முன்னவற்  
கடிய நின்மனத தாயதென்  
நோடிதி யென்றன னால்வலான். 20

மற்றி வன்புகல் வாய்மையால்  
உற்ற தென்னுளத் தோர்பயம்  
அற்ற தாயினு மாரிய  
முற்று நமபினன் முதல்வளை. 20

தீக்க வல்லவெந தீவிளை  
போக்க வல்லதும புண்ணியம்  
ஆக்க வல்லது மறுதினாட்  
காக்க வல்லதுங் கருணையே.

202

என்னு எதுதியல் பிரேதனைப்  
பன்னி னுன்பர மாததிகன  
அன்ன தோநதரு எரளனும  
பின்னர் மறறிது பேசவான்.

203

கடையு ககதெழு காட்சிகன்  
டுடையு செஞ்சனு றுந்துயா  
அடைய நன்கறிந் தாய்வழிக்  
கிடைம் றந்திட லெமபினி.

204

காட்சி தொக்கவிக் கடிமலை  
மாட்சி ரண்டும ஏத்துள்வைத  
தாட்சி செய்பவ ரருள்வழி  
நீட்சி யென்றுஙி னைத்திடார்.

205

அனைய தாதவி னன்பவிம்  
மனையின் மாட்சிம திதுநன்  
னினைவி னேருநெ றிசசெலீஇ  
முனைவ னைட்டை மொய்மினேய்.

206

பத்த பாலன ராம்பரி  
சுத்த ஆவியின றுணையுனக்  
கெத்தி றத்தினு மியையுமாற  
சித்த சஞ்சலந தீதினி.

207

ஈச நேசமி யைந்தமெய்த  
தேசி கண்ணிவை செப்பியே  
ஆசி கூறிய னுப்பினுன்  
மாசி லானுமவ முத்துவான்.

208

### வெறு .

அகத்திரு ஸிரிந்தோட வருண்மொழிச் சடரேற்றி  
மகத்துவ நெறிகாட்டும் வலவவிம் மனைமுன்றில  
இகத்தையு மினிதாகப் பரத்தையு மெதிகாட்டி  
மிகத்தெருட் டினையைய விள்ளுவ தறியேனே.

209

பேருத் வியையுள்ளும் பெற்றிமை யலத்தியானோர் கேருத் விடுகைம்மா ருளதுகொன் னினக்கென்ன ஆருயி ரணியானுக் கண்பினஞ் சவிசெய்து சீருபா கதிசேருஞ் செங்கெற்றிக் கொடுபோனான்.

210

வியாக்கியானி யரமைப் படலம் முற்றிற்று.

கமைநின்து படலம்.

விதிவிலக் கெந்திட்டு வினாச்சமை சுமங்தொல்கி  
முதுகுருக குறுமேனு மிகிய முடிக்கேளுஞ்  
சதியெது மனுகாமே சமைத்துள வீடோற்ற  
மதிலிரு மருங்காக வழியினி யனபோனை.

1

காவல னருள்சேய்செங் கமலமெல் லடிதோய்ந்த  
தாவரு நெறியூடி தனிவரு மறைவாணன்  
பாவரு திருஞாமப் பதிகமிங் கிதமாக  
மேவர வினிதோதி விளைகுவ லெனவுன்ன.

2

## கேவாரம், திந்நாயப்பதீகம் (பண, காங்காரம்)

1. மன்னுயிர்த் தொகுதியில் டேற வானினும் இரண்டிலை தினுமயிப்பி திலையென ரேமறை பனனியேத் தெபூப்பது பாவ ஜீவருக் கிண்ணமு தாயதி யேசு நாமமே.
  2. தெருவெள்ளாங் தனதெனுங் தெய்வ மாமறைப் பொருவெள்ளாங் தனதெனப் பொவிந்தி வங்குவி தருவெள்ளா மனபெலா மற்றென வாமவளர்த் திருவெள்ளாங் தொலைப்பதி யேசு நாமமே.
  3. பன்னருங் குணத்ததும் பவித்தி ரத்ததுங் துண்ணரும் பொருளதுங் தாய்மை பூண்டுளோர் நன்னாடெஞ் சத்திடை சடிதது நிற்பதும் என்னுயிராத துணையதும் யேசு நாமமே.
  4. நித்திய ஜீவனு செறியும் போதமுஞ் சுத்திய நிலையமுங் தானென் றள்ளது பததியிற் பரவுவோர் பரம வீழ இத்தலத் திறக்கதி யேசு நாமமே.

## சுமையில் படலம்.

5. பொன்னுல கததுளோ புணரி சூழ்புவி  
தன்னிலுள் ளோாதலை தாழ்ந்து போற்றிட  
மன்னிய தகையது மருவி வானிழிங்  
தினநிலம் புரபபதி யேசு நாமமே
6. நன்னெறி புகுத்திடு நலையி ளீக்கிடும்  
இனனலை யகற்றி மிகலசெ குத்திடும்  
உனனத துயத்திடு மொருங்கு காத்திடும்  
எங்கலத தையுநதரும் யேசு நாமமே.
7. அன்பினுக் குருவங்க் லறததுக காலயம  
மன்பதைக கருணமழை வழங்கு பைமடுயல்  
நினபர மென்றினை வோக்கு நிதயபே  
ரினபசஞ் சிவிதம யேசு நாமமே
8. வஞ்சகக கூளியை மடிக்கு மந்திரம்  
பஞ்சவிங் தியவக்ளைப படிக்கு மந்திரம்  
செஞ்செவே ஜெகமரு ஹாக்கு மந்திரம்  
எஞ்சவின மந்திரம் யேசு நாமமே.
9. கூறுமான திரமறை குணிதத வேதியர்  
கேறுமங் திரமஜெபத தினுக்குச செவ்விதின்  
வேறுமான திரமி வேத னாசெவிக  
கேறுமங் திரங்கிறில் தியேசு நாமமே
10. தருமழு மொருக்கழுந தவழு ஞானமுங்  
கருமழு மீதலாற கருதில் யாதுமோர்  
அருமையும் பயனுமொன் றிலலை யாதலால்  
இருமையுந துணையெனக் கியேசு நாமமே.
11. நஷ்டமே தருஜெக நகைக்க நாளெலாங்  
கஷ்டஜீ வனஞ்செயது கழிபப மாயினுங்  
துஷ்டவல் வினையெலாங் தொலைக்குஞ் தூமன்  
இஷ்டகா மியநதரும் யேசு நாமமே.

தேவாரம் முறைறை

கண்ணிய நறுந்தேனிற் கண்ணவின் மதுரிக்கும்  
பண்ணில வியக்தம் பயிலிசை யொடுபாடிப்  
புண்ணிய குருநாதன் பொன்னடி விழிந்ரான்  
மன்னியன் பலாதூவி யெகினன் வழிபட்டோ.

இப்பரி சிவனேக, வெதிரொரு சிறுகுன்றம்  
ஒப்பதோ ருயாழுமி யுள்தென வதைநாடி  
அப்பண வனுமோடி யனுகவத் திடர்மேலே  
துப்புறம் குருசோன்று தோன்றுவ தெதிகண்டான். 4

மற்றத னருகெய்தி மானத விழியாலே  
கொற்றவ ஞெருசேயக் குருசினி லறையுண்டு  
முற்றகு செனுசோரி முழுகிய திருமேனி  
குற்றுயிரி ரொடுகையக் கண்டன ஞெருகோலம். 5

அக்கணம வெரிந்தீற் றடுவினை நனிதொக்க  
பொக்கணம விழுங்தொல்லை பன்முறை புரண்டோடிப  
பக்கலி ஹறுமிமைப படுகுழி யிடையாழ்ந்து  
புக்குழி தெரியாமற் போயது புதைப்பட்டே. 6

விஞாசிய கொடுஞ்சும்மை விழுதலு மறைவாணன்  
நெஞ்சக மகிழ்ந்தியாக்கை நிமாந்துவின் மலதேவின  
மஞ்சனிங் குதிததீட்டுமெ வரம்பில்புன் னியததாலே  
உஞ்சன னளியேனன் ஹருகியுள ஞுவநதேதி. 7

மன்பதை யுயிர்வாழ வருமருண் மணிமல்கும்  
அன்புத தியைனோககி யாவியி னனவதுற்றி  
என்புநெக குளமாழ்கி பிருவிழி புனல்கொள்ளப்  
பொன்புரை சரணீழல் புக்கனன் புகலுற்றுன். 8

### வேறு .

சொல்லொன்று லைநத்துவகுந் தோற்றுவித்தாய் தோற்றியவை  
எல்லாமிங் கொருபடித்தா யின்றளவு நின்றியல  
வல்லாய்நி யோர்வரமடு வைத்தாயுன் வல்லமையைப்  
புல்லேனே சொல்லிப்பு கழுதுகொக்கும் போததுதென். 9

உருட்டுவாய் வையகத்தை யொருநெரடியி ஹலகினெனுடீரு  
சுருட்டுவாய் ககனததைச் சூழ்சுட்டா நிறுத்துவாய்  
திருட்டுவாய் மனத்தின்னோத திகையாழி யிடையமிழ்த்தித  
தெருட்டுவா யடியனாயுன் றிறஞுசெப்பற் பாலதோ. 10

ஆக்கவும்வல் லவனீயிங் காக்குவித்த வனவரதங்  
காக்கவும்வல் லவனீயிங் கருதுங்காற் கணப்பொழுதிற்  
போக்கவும்வல் லவனீயிப் பொல்லாங்கு பொறுத்தமுடி  
சாய்க்கவருங் திறனென்னே தருமததின் றனிமூததி. 11

எப்பொருட்கு மிறைமீட் கேசனுந் யென்றிருக்கச்  
செப்பரிய பெருநதுன்ப முனைச்சேருந் திறனென்னே  
ஒப்பரிய திரியேகத் தொருவாவுன் னுள்ளன்பின்  
வெப்பமிகு மனலனரே விவ்வாறு விளைததுவே. 12

நீதியான் மனுஶாச நேருமெனப விளைநின்று  
சாதியா லெந்தாயுன் றண்ணளியின் றகையேனும்  
ஆதியா ஸ்படும்பா டத்தனையு மறிந்துள்ளம  
பேதியா துனையிங்கன விடுததுவே பெரிதம்மா. 13

வாழ்வாராம் நரப்புலையா வந்துகடு கின்றெருவா  
தாழ்வாரா மவாபொருட்டுத் தாதைமுறை தப்பாமற்  
போழ்வாராம் படடையத்தாற் பொன்றியோரு பரமசுதன்  
வீழவாரா மீதன்னை வெந்தனரெங கோணமுறைமை. 14

வானுடி தொழுதிறைஞ்சு மகிழ்மயலாம் புறநிறுவிக  
கானுடி மலாக்குமலோரா கனவிக்கருப் பாசயததுற்  
ஏனுடி முடலெடுத்திங் குயிப்பவினோங் துதவிளைநீ  
ஆங்காடற கெளிதோஙின் னனபுங்கிலை யச்சோவே. 15

முன்றுய கவுடைய முதுமுலத் தனிப்பொருளே  
தேன்றேயு மலாபபொழிலவாய்த் திருவுள்ளங் துயர்மேவி  
ஊன்றேயுந திருமேனி யுதிரவெய ருகுததும்போய்  
ஆன்றேயீத் தனிதுயரும வேண்டுமோ வச்சோவே. 16

பாவிகளிற் பிரதான பாவிகொடும் பாவிமுழுப்  
பாவிதுணி கரபபாவி பகுததறிவி னின்மூடப்  
பாவிசிச வாசமிலாப பாவியதி சண்டாளப்  
பாவியான் வந்தடைநதேன குமரேச பரிந்தருளே. 17

உகவாச மினியிலையென் றயிரோடுங்கி யுடற்றுக்குத்தி  
நிசவாச மகல்கரது னின்னன்பை ரெகிழுவிடா  
விசவாச மென்க்கருளி வியனுலக மயலளைந்த  
பசவாச னையையகற்றிப பதியுலகம் பரிந்தருளே. 18

கைம்மாறு மூளகொல்லோ கணிப்பறுஙின் பேருதவிக்  
கெம்மாவி யுடல்பொருணமற் றிவையொருமுன் றையுமின்னே  
தம்மானின் னருஞககே தக்கணையாச சமாப்பித்தன்  
வெம்மாய விளைததுன் விட்டுலகங் கூட்டுகவே. 19

ஆவலொடு மருள்வேத வறநெறியைக் கடைப்பிடித்து  
ஜீவலயம் வருமெனிலுான் திருவடிப்பற் றூழிமாமே  
பூவலயத் திடையுனக்காய்ப் பொன்றுமொரு சான்றூகக்  
காவலசீ யடியேனைக் கடைக்கணிக்கக் கடவாயோ. 20

‘ வேறு .

இன்னன துதிபகாக் திறைஞ்ச மெல்லவையிற்  
போனனிலத தவரொரு புனிதா மூவாபோங்  
தன்னவன் விழிப்படாதி யஞசல் நின்வயின  
மனஞுக நஞ்சமா தானமான பென்றா. 21

மூவரி லொருவரா முதலவன் முந்தியுன  
ஜீவனுக கழிவுசெய் தீய வெவ்வினை  
யாவையுந தொலைத்தன மிடாபப டெலெஞ்த  
தாவருங் கருணையிற் சாற்றி ஞரரோ. 22

உந்துபே ரன்பினை ஒருகி யாங்கவன்  
கந்தையைக கணிந்தொரு கவின்கொள் வெள்ளுடை  
விந்தையாய்ப் புணிந்தனா விசித்த வெங்கொடுமை  
பந்தமிற் றுகநடு நின்ற பண்ணவன். 23

மற்றொரு தூயவர் மகிழ்ந்து வேதியன்  
நெற்றியிரி லொருக்குறி நிலவுக் கோட்டுவின்  
பற்றுசெந நெற்திகழி பயணப பத்திரங்  
தெற்றென வருளிமற் றீது செபபுவா. 24

செந்தெறி யிதுவெனத் தெரிக்கு மாதவின்  
உன்னெறிக் குறுதுணை யாமி தோநதுநீ  
நன்னெறிப படின்வரு நவையின் றுமவிளாங்  
திந்தெறி கடைப்பிடித் தேகற் பாலையால். 25

புண்ணிய நகரை பொருந்து போதவன்  
நன்னெறிய வாயிலோக கிதனை நல்கிடின்  
உன்னில விடவுளை யுப்பப ராமெனத்  
தின்னிதி னுணாததீநீ சேறி யென்றன. 26

இவ்வகை மூவரு மெதிர்ந்து தொண்டலுக்  
குப்பவகை யுவந்தருள் புரிந்தவ் வொல்லையிற்  
செவ்விதின் மறைந்தனர் சின்தை யுள்ளுளே  
நைவரு மடியனா நாடு நம்பிரான். 27

கரந்தமை வேதியன் கருதிக் கண்கணீர்  
சொரிசதிரு கரநதலீ சூடித் தோததீரித  
தரந்தைநீத் தகங்களித் தடிய னெணையும்  
புரந்தமை யேயருட் புதுமை யென்றனன்.

28

வெரிந்து சும்மையை விழுத்தி வெண்டுகில  
பரிவோடு நல்கியோ பயணப் பத்திரங  
தெரிவுற வருளிய சீமை யாவையும்  
பிரிவுற வுள்ளினன் மறப்பில பெற்றியான்.

29

இத்தகு சிலுவையை யெய்து முன்னர்யான்  
சித்தசஞ் சலசசுமை சுமநது தேமபிய  
அததனை துயரமு மகன்ற தேயல்  
தெத்தனை பெரியபாக கியமென ரேத்தினுன்.

30

புல்லிய ஒலகமீ யாத பொற்புறு  
நல்லியன மெய்ச்சமா தான் நண்ணுமா  
நல்லியன் மனததெனி வருளிக காத்தவாவ்  
வெலலையில கருணையை யிதயத் துள்ளினுன்.

31

காண்டகு மிருப்பினைக் கவருங் காந்தமொத  
தாண்டகை திருவரு எகத்தை யீரத்திட  
மாண்டகு சாதனம் வகுக்குதுக காட்டிய  
செண்டரு நெறிக்கொடு திருமி னனரோ,

32

சமைங்கு படலம் முற்றிற்று.

துயிலுணர்த்து படலம்.

விள்ளருங் தீவினை வினோத்த வெந்துயா  
தளஞ்சுபப படுகவிற் றளாசசி யின்றியே  
உள்ளுறு முவகைமுன் னுந்த வந்தலாற்  
கள்ளமி லுணர்ச்சியான் கழது போயினுன்.

1

அருத்தியிற் பற்பல்யோ சனைய கன்றுபோய்க்  
கருததில்புன் மாககளாற் கடப்ப தறகொணு  
வருத்தமென் ரேருத்த மலையை வாலுறத  
திருத்தகு வேதியன் ரெரியக் கண்டனன்.

2

அம்மலைச் சாரலை யடுத்தங் கோர்கிறை  
மும்மலத தனையொடு முடங்கிப் பாந்தள்போல்  
அமமகே டென்கிலா வசடர் மூவாதாங்  
கைமமிகு துயிலகொளக கருதி னோக்கினான்.

3

ஐயகோ விவர்கிலை யளிய வாழியான்  
வெய்யகோ பாககினி சலவு மேலைநாள்  
உய்யவோ மதிதுயி ஒணாதத் னண்நெறனு  
மெய்யவா வுடனடுத தூரதது விள்ளுவான்.

4

## வேறு .

அந்தோ வந்தோ வெனனிது ரககம் மறிலிலீ  
முந்தோ ராதே வந்தபி னெண்ணு முழுமுடச  
சந்தா பத்தா லென்பய னுண்டாந தலைதூககி  
நந்தா வின்ப நண்னெறி சோமின் நமரங்காள.

5

உடலையு ருக்கிக் குருதிவ டுத்திட் டியிரந்த  
கடலைநி காக்குங் கருணையி ருபபைக் கருதாமே  
புடலிம் யககிற் சுழலவி டுகரும் புலைமாகக  
நடலையை நச்சிச் சுடலைபு காதீ நமரங்காள.

6

மருசன்ம காதே வற்கொரு வள்ளன் மநுவேலன்  
கஞ்சம லாததா டஞ்சமென அுள்ளங் கசியாமே  
வஞ்சம னபபேய்க் கஞ்சலி நல்கன் மதியோகொல்  
நஞ்சமு தாகக கொள்வது நாசம நமரங்காள.

7

சிந்தனை யின்றிக் கணபடை கொள்வீர தெறுகாலன்  
வந்தத்தோ நிற்பி னென்கொல்செய் கிற்போ மதியிலீ  
இந்தம் யக்கைச் சிந்துமி ரக்கைக் கிதுகாலம்  
நந்திடு முன்னே நமபனை நாடும் நமரங்காள.

8

இன்மையி னின்று மான்மவி வேகத் தெழில்கொண்ட  
ஜென்மமெ டுத்தோ மெய்வழி கண்டுக் தெருமநது  
கனமவ ஏத்தா வின்றெருரு மிககக கவிழ்கின்றீ  
நன்மதி யோவித் துன்மதி சொல்லும் நமரங்காள.

9

செலகவி ரின்டே சிந்தைதி ரும்புஞ் சிற்றின்பம்  
அல்கவி றன்ப வாழிய மிழ்ததி யடுவிக்கும்  
மல்குமெய்ஞ ஞான சிற்கை போகம் வளாவின்றி  
நல்குகி றிஸ்தெம மானரு ஞாடும் நமரங்காள.

10

நின்றுசு கிக்கு மாத்தும வாழ்வை நினைகில்லீர்  
பொன்றுட லிங்கோ புறபுத மென்னும் பொருளுண்ணீர்  
தின்றுகொ முத்துத தீசிறை வேட்டுத திரிகின்றீர்  
நன்றிது வாமோ பேதைய ரோநீர் நமரங்காள். 11

வெம்புமி ருத்தா மாழிகி ளமபி விடுமாயுள்  
அமபிய லைகச செய்வன செய்யா தலைகூமபின்  
கோமபிலு ரங்குவ கொளகைய ராநீர் குணாடில்  
நமபனீ நம்பிக குமபிடுங கூஷி நமரங்காள். 12

தீமவி கும்பி யூடிபு குத்தித் தெறுதிமை  
ஆமவை யாவுஞ் சேரவெல றத்திட் டருளாளன்  
கோமக னேக சாமிகி றிஸ்து குமரேசன்  
நாமமவ முத்தி நல்வழி கூடும் நமரங்காள். 13

மேககுயர் வாழ்வு மீட்னை யாவும விடுபட்டிழ  
காககைத் ளாநடே சாகக்கை யாகி யலமந்து  
மீக்கினா மூச்சும விக்குரு மேவி விழிகுன்றி  
நாககுழு ருமுன் னமபனீ வாழுத்தும நமரங்காள். 14

கலங்கவிர் வஞ்சப் பேயிடு விதத கடுமாய  
விலங்கைய ருககத தககதி தென்கை மிரிகட்கம்  
இலங்கருள வேநத னைநை லைககோண் டெமுந்துள்ளம்  
மலங்கவி ராகிச் சேசுவை நம்பி வழிக்கொண்மின. 15

காலம்வி ஸாந்து துமஙி கர்பபக் கழுதோடுஞ்  
சீலம றிந்து சிநைததி ருமபித திருவுள்ளஞ  
சாலம திதது மெய்வழி குடிற றகைசான்ற  
மேலுல கத்தைச் சேருவி ரென்றும விலிவின்றுல். 16

உலகைம யக்கிக கலகமவி னைத்திட் டுயிர்மாய்க்கும்  
அலகைக ருச்சித தட்டருநெ ருக்கும் றரியேறு  
சுலவுவ தைப்போன றிதையுணா வற்றுத துயில்கின்றீர்  
விலகியு யற்குத தருணமவி மூத்து விலாமின்னே. 17

இத்தைக யான விததக போத மெடுத்தோதிப்  
பத்தனவி ளிக்க நிததினா பங்கப படுமாறு  
கத்துவ தென்னீ சொற்றவை முற்றுங் கனவென்னுப்  
பித்துறு பேதை விண்டுது யினருன் பிண்மாக. 18

எனுசா தெம்பி யேனிகா கின்று யிருகண்போற்  
றுஞ்சா வாய்மற் றியாண்டுப டைத்தாய் துயருண்டென்  
றஞ்சேல் சென்னீ தூங்குவல் சற்றிங் கயர்ந்தென்னே  
விஞ்சா நின்ற தூக்கம்வி ணைத்தான் மிகுசோம்பன்.

ஏங்கியி ரங்கிக் கூவிளி கொண்டிடங் கெழையுய்யத்  
தாங்குதி போலா மெப்பொரு ஞந்தாந் தானத்தில  
ஊங்குதி ரிக்க வுற்றறி யுங்கண் உனர்கென்னுப்  
பாங்குணா வில்லாத் துணிகர னுங்கண் படைகொண்டான்.

மற்றிவர் சொன்ன வாசக முந்தி வருமென்று  
சொற்றவை கொள்ளாத் துணிகர முங்கண் டுயில்கொள்ளுமா  
பெற்றிமை யுங்கண் உன்னத வின்பம் பெறாடும்  
நற்றவ னெஞ்சிற் நன்வழி கூடி நவில்வானுல்.

என்னே யென்னே கைவரு மோச மெதிகாட்டி  
முன்னே யாகச செந்நெறி கூடி முடிகும்மின்  
இன்னே யென்னப பன்னிய செஞ்சொ லியல்பெல்லாங்  
கொன்னே போக்கி நித்திகா கொள்ளுங் குணமம்மா.


தேகமெ டுத்தென் னுயுள்ப டைத்தென் றிகழ்செல்வ  
போகம டுத்தென் பலகலை கற்றுப் புகழ்பெற்றென  
மாகத லத்து ஜீவச கத்தை மதியாமே  
ஊகம்வி டுத்துச சாகும னிதத ருலக்டே.

காவல னுணை பேணலர் ஜீவ கதிமாக்கம்  
மேவலர் சொற்ற மெய்யுனா கொள்ளார் விழிதுஞ்சிச்  
சாவைவி ஸிப்பா ரிவரையு னர்ததுங் தகரோரில  
ஙுவவி றைத்து வீண்விழு னுய்க்குங் கொள்கைத்தால்.

வகுத்துவ குத்துச் சொல்லிய வாய்மை மதிகேடர்  
பருத்துணா வில்லா ராதவி னன்றே பழுதென்னை  
உகுத்தன ரெல்லாங் கவிழ்த்தகு டத்தின னுமுநகேடோல்  
அகத்துற லின்றிப் போயதி வர்க்குப் வரிதம்மா.

இன்னாநி ணைத்தே பச்சைம ரத்தே றிடுமாணி  
என்னும்வ கைத்தாய்த் தெய்விக போத மிகவின்றித்  
தன்னுள முந்தத் தண்ணரு டந்து தனியாவி  
மன்னுங் லத்தை யுண்ணிவ முததி வழிபோனுன்.

துயிலுணாதது படலம் முற்றிற்று.



## அமார்க்கப் படலம்.

ஆயிடை யொருபா னின்று மடுதவோ வழிவங் தன்மி  
யைபே ரழகு வாய்ந்த வீடேற்ற மதிலைத் தாண்டி  
மாயசா லகஞும் சூண்ட மாயவே டனுமென் ரேது  
தீயரோ ரிருவர் ஜீவ பாதையிற் ரிருமி நின்றூர்.

1

அங்கவர் தம்மைக் கானு வாத்தும விசாரி நீவிர்  
எங்குறை கிண்றீ நுமபேர் யாவது குறித்துச் செல்வீர்  
பங்கமி லிடுக்க வாயில் வழிவராப் பான்மை யென்னீர்  
அங்கன்வா னகத்து வேந்த னுணையை யறியீ போலும்.

2

சேயுயா கதியைக் கூட்டுஞ் செந்நெறி முகப்பு வாய்ந்த  
வாயிலை விடுத்து வேறோ வழிநுழை பவரெல் லாரும  
மாயமார் திருட ரென்று மறைமொழி வகுக்குக் கூற  
நீயிரங் நியம மீறிப் புகுவது நீஷைத் தன்றூல்.

3

என்னவாண் டோத்த லோடு மிருண்டவன் மனத்தா யாங்கள்  
மின்னென மிளிராது குன்றும் வீணமகி மையிலே தோற்றி  
மென்னடை பயின்று மேலாம் விழுத்தவ வேடம் சூணுடேம்  
தொன்னெறி விடாது பற்றிச் சுருதியாக் கதது வந்தேம்.

4

எட்டிரண் டறியா போலு மென்னமொன் றின்றி வாயில்  
விட்டிடை வழியிற் சோவோர் விட்புலத் தமர் கோமான  
கட்டளை யிகநது நின்ற கள்ளமாகக் கதத ராய  
துட்டரண் றிகழ்ந்து பேசத துணிந்தனை தரும மன்றூல்.

5

சருக்களை தின்று பித்தஞ் சாந்தமா மென்னிற் கைத்த  
கருக்களர் வேம்பு தின்று கழித்திடக் கருது வோர்யார்  
சருக்கமிக் குறுக்கு மாக்க மென்பது துணிந்து வந்தேம்  
நெருக்குறும வாயில் சுற்றிச் சுழல்வதே நீஷைத் தன்றூல்.

6

உற்பவ பேத மான வுங்கி பலவோ ராற்றிற்  
பொற்புறப் பொருந்தி யேகிப் புணரியிற் கலக்கு மாபோல்  
அற்பத்திற் பேத மான வருநெறி யசேகம் வேத  
விற்பத்தி நெறியைக் கூடி வீட்டுல கடையு மன்றே.

7

மார்க்கமிக் தெவா னுலி மனமொழி மெய்க் ளாலே  
பார்க்கொரு முக்லாய் கின்ற பரமா யக்ஞைப் போற்றிப்  
போக்குமெய்ஞ ஞான வேட புராதன முறைசா திக்கும்  
தீர்க்கரே யன்றே மேலாஞ் சிற்சக போகந துய்ப்பா. 8

மரம்பழில் குரங்கு போல மாக்கங்க டோறும் வாவித்  
திரப்பயி லாத சிநதை திரியவிட் டிடாது செவ்வே  
உரமபயி இடுமு போலு மொருதலீ யாக முன்னேர்  
பரம்பனா நெறியைப் பற்றிற் பயன்படு மிமை மாதோ. 9

கண்ணையே கண்ணைக் கொண்டு காக்கின்ற விழையைப் போலப்  
புண்ணிய மூர்த்தி யெல்லாப் புவனமும் புரக்கு மாட்சி  
எண்ணலீ போலு மெம்மூ ரொழுககினுக கிசைய சின்ற  
பண்ணவ ராய வெம்மை யொறுப்பரோ பரிவி லாபோல். 10

வெவ்விட ருமுத்த வின்றி வேறதர் பிடித்துன் னேடும்  
ஒவ்வாங் துற்றே மெண்ண வுள்ளுளே புழுங்கு கின்றும்  
அவவிய மிருமபைத தேய்க்கு மரமென வரிதிற் பெற்ற  
செவவிய வாக்க மெல்லாஞ் சிதைக்குமென் றறியாய் கொல்லோ. 11

இங்கின்ற நிலையி லெம்மோ டினையன்றி யேற்ற மில்லாய்  
முன்னின்ற வழியு மெம்மின் முடுகுவா யல்லீ யென்னுக  
கனனின்ற செஞ்ச வஞ்சக் களவாதாம் புகலக் கேட்டு  
வெங்கின்ற சமடு நீதை வேதியன விளம்ப ஊற்றுன. 12

கண்ணிலான் கருத்தி லானோ சித்திரங் கவினத தீட்டும்  
வண்ணமாம் புலவா நீதி வாக்கிய மெடுததுக் காட்டிப்  
புண்ணிய பாவந துய்க்கும் பலாபலம் புலப்ப துதி  
நுண்ணிய தரும நீவோ நுவலுத லழிக்க றமமா. 13

தலப்பெரு மையுநீ டிண்ட தவப்பெரு மையும்ஜிந மித்த  
குலப்பெரு மையும்வீண் செலவக் குபபையான் மவிந்த கோலா  
கலபபெரு மையுமென றின்ன கனுத்திறங் கருகிற கங்குல்  
உலப்புற வொழியு மாபோ லொருங்கவிங் தொழியு மன்றே. 14

அயிலெயிற் றாவுள் ஸ்ட்டு மழலவிட மஜை நெஞ்சீர்  
குயிலுமிம் மாய சால கோலத்தின குணங்க ளெல்லாம்  
வெயின்முன மஞ்சட் போல வெளிறுமாற் கால தன்டும்  
பயிலுமப் பொழுதென் செய்யி ரேழைகாள் பாவம் பாவம். 15

கள்ளமி னெஞ்சு நெஞ்சிற் கலக்தமய்ச் சொல்லுஞ் சொல்லைத்  
தெள்ளரு மொழுக்குந ததத முளக்கரிக் கிசைநது எாரே  
வள்ளலெம் மிளங்கோ மான்செம் மலரடிச கவுடு தொய்ந்த  
ஒள்ளிய நெறிசென் றநதத துயர்பர குரியிற் சோவா. 16

முறைத்திறம் பிறழு நித்த முத்திசா தனமா யுள்ள  
அறத்திறம் பயின்று தூய ராதலவிட் டகதசை மூடிப்  
புறத்தவ வேடம பூண்டு நடித்தலான் ரேலைப் போதது  
மறத்திறம் பயினும் வேங்கை வன்றெழின் மானு மன்றே. 17

வேட்டுவன் புதன்ம றைநது விடாதுபுட் கிமித்தல் போலக  
காட்டுமித தவவே டத்திற கரந்துல கின்பங் கெளவுங்  
கேட்டுளீர் சுருதி யுண்மை கினப்பினு முணரீ நன்மை  
வீட்டுதி ரெற்று நீங்கா விழுமை விழைநது நின்றீ. 18

மருள்பரம பகையி ணேடு மறைநெறி மயங்கு மாயின்  
இருணனி யியங்கும் வாநத திருங்கதி ரிரவி முன்னாத்  
தெருளிலா மனததீர நங்க சூசைய லொருவீ ராகி  
அருள்வழிப பட்டே மெந்ற லகநதயின மடமை யாமால 19

இந்திலம் புரந்து நிற்கு மிரகுணய கிரியிற் ரேன்றி  
மனனுபன் னதியு மொன்றுய் மருவியோ முகமா யோடி  
உன்னரும் பரமா னநத வுத்திபுக கொடுங்கு நீர்சொல்  
அன்னிய கான்யா றெல்லா மளறுபுக கழுநது மன்றே. 20

எதிரெதி ராகச் செலலு மிடைநெடுந் தூர மூளன  
நதிநத மொருங்கு கூடா கூடினு நாமம வேறும  
கதியறு மாககத தோடு கதமூரிக கவிழ்தது மாக்கம  
எதிருறீடுப பொருநது மெந்ற லேழுமைப பால தேயாம். 21

வேதமாக சத்தின் மேய வேதிய ரொழுக்கம் வேதம்  
ஒதற நெறியைப் பற்றி யுற்பவ தோடத் தாலே  
சாதக மான பாவனு சருவிடா தகற்றி யொலுாந  
திதினற் கருமம யாவுஞ் சிந்தையாற செய்தல வேணும். 22

அகிலகா ரண்ராந் தூய வாண்டகைக் கடங்கா திட்டு  
சகலபொல் லாங்கு முள்ளிச் சஞ்சவித் தழுது ஜீனநது  
புகலிட மான யேச புண்ணிய பலத்தை நாடி  
இகவிழுப் பகையை வென்றிங் கிடைங்லா தோடல வேண்டும். 23

ஒனிக்குறி வாயி ஊடு புகுஞ்தொரு வழிப்பட் டுள்ளங்  
தெளிக்குநல் லுாகேட்ட் டான்ம திக்கைபெற் றளவி லின்பம்  
அளிக்குநற் கருணை யாய வாரமிர் துண்டு வேநதன்  
வினிக்குஞ எளவுஞ தூய விதிவிலக் கோம்பல் வேண்டும். 24

ஜீவன்முத் தருக்கு நலகுஞ் திவ்விய சின்தை ஞானம்  
மேவருங் குணங்க ஹாகக விசுவாசம் விரதஞ் சீலங்  
தாவரு நலங்க ஜெல்லாஞ் தந்தருள் புரிந்து காக்குஞ்  
தேவஙல் லாவி யுள்ளங் திகழ்த்தல் வேண்டும். 25

இவ்வகை ஜீவ மார்க்கத் தியல்வதே ஜீவன் முக்தர்  
செவ்வியென் றறிமி ணீண்டு செப்பிய விவற்றெறுஞ் றேஞும்  
ஒவ்வவின் றும்பா விநத வுண்மைவற் புறுத்து மென்னை  
அவ்விய னென்று தூறு மாமதி யழகிற் றம்மா. 26

கண்டிவி ரோவென் னெறறி கவினுமோ ராஜ சின்னம்  
பண்டைய கந்தை ஸீகிப் பரிவினல கியவித தூய  
வெண்டுகில கையில் லீதோ விளங்குசா ஸனமிவ் வெல்லாம்  
அண்டர்நா யகனே பாலித் தருளிய வருட்டே றுமால். 27

மிருத்தெனு நதியைத் தாண்டி வியன்றிரு நகர வாயில்  
அருத்தியிற் கண்டு சேரு மனவையிவ வடையா எத்தால்  
திருத்தகு பரம ராஜன் றிருவடித தொழும்ப னென்னுக  
கருத்துற வறிந்துள் ஞூப்பா கணிப்பருங் கடைகாப பாளா. 28

இத்திற வடையா எங்க ஜெவாக்கிலை யவர்தா மீசன்  
முத்திமா நகர வாயின் முகப்புற வடுதத் போதும்  
வித்தக விமலன் சொற்ற விதிவிலக் கோமடு கிலலாப்  
பித்தரென் றெரிபா தால பிலத்திகைடப் புகுத்து வாரால். 29

ஆரணஞ் சொன்ன வாறிங் கடுத்தன னளிய னென்யான்  
சோரமாக கத்து வந்து சுவரேறிக் குதித்தோ நீவிர  
காரணங் கருதி யென்னைக கடைக்கணித தருளவா நும்மைக்  
கோரவெஞ் சிறையி லுய்ப்பர் முடிவிலெங் கொற்ற வேந்தன். 30

வேதிய ரல்லீர் கள்ள வள்ளத்தீர் விபுத ராயன்  
ஆதரம் பெற்றீ ரென்றற் கடையாளம் யாது மில்லீர  
கோதூரீஇ நன்மை கூடுங் குணமுயின் றுத லாடேல  
வேதனை யுழக்க நின்றீ ஒவறினிப் புகல்வ தென்னே. 31

பொருளிலார்க் கில்லை யிந்தப் பூவுல கதுபோல் யாண்டும்  
அருளிலார்க் கிலலா தாகு மவ்வுல கென்ன வாண்டூர்  
தெருஞுளை யேனுங் கொண்டு தேடலீ ரருளை வாளா  
இருஞுளை ரொளியைப் பேணு ரென்பது சரத மாமால். 32

மறங்குலா மனத்தீ ரின்னே திரும்புமின் மரபின் ஞானத்  
திறங்குலா மநுமா னத்தின் றிரவியங் கொண்மின் போத்த  
புறங்குலார் தவவே டத்தைப் போக்குமின் புனித மார்க்கத்  
தறங்குலாம் விரத சீல மகத்துற வநுட்டித துய்மமின். 33

காயத்தை விடுமுன் னுள்ளக் கள்ளத்தை யொருவி மேற்கொள்  
மாயத்தை யுதறித் தூய வளமலி பரம கானுன்  
தேயத்தை உநாககிச் சென்று ஜீவமா நதியின் புண்ய  
தோயத்தைப் பருகி யென்றுந தொலைவிலா வின்பந துய்மமின். 34

இற்றிதே யமையு மேனும மிட்டமென் நியம்பி வேத  
நற்றவன் வழியைக் கூடி நனிவிழாந தேக லோடும்  
சொற்றிற மறியா ராய சோரமாாக கத்தா தமயில  
எற்றிவன் றுணிவென் ரெளளி யெதிருநை யாது சென்றூர். 35

குக்கல்வான் மட்டை கட்டி நிமிர்ப்பினுங் கோண றிரத  
தக்கதோ மூட ருள்ளத் தண்மையு மன்ன தேயாம  
பக்குவ நிலத்தி வன்றிப் பாழ்படு கருங்கற் பாறை  
உக்கவை நல்வித தேனும் பயன்படா தொழியு மன்றே. 36

களங்கமின் மதியைக் கானுங் கண்ணிலா வலாதம் பாட்டில்  
விளங்குமுட் பன்றி போல ஷிடாபழிட யாக வோடி  
வளங்கெழு தடத்தை நீங்கி வருத்தமென் றுணைபெற் ரேஞ்கு  
துளங்கவில் கிரியைக் கிட்டி யேங்கினர் துனுகக முற்றூர். 37

வெருவருங் காட்சித் தாய வெற்பிதன் மீது செல்லும்  
அருநெறி பிடித்தி யாரிவ் வவஸ்தையை யடைவ ரென்னுப்  
பெருவழி யிரண்டு பாலும் பிரிந்துபோ வதைககண் டநதோ  
இருவரும் பிரிந்து சென்றங் கிடைவழிப் பிண்மாய்ப் போனா. 38

பிரிந்தவப் பெருவ மிக்குப் பெயாநாச மோச மென்பர்  
விரிந்தமோ சத்தின் மாய சாலகண் விழுந்தான் வேடம்  
புரிந்தவ னுச மெய்திப் புதையிருண் மலிந்த கானில்  
திரிந்திட ருழ்ந்தான் பிண்ணாத் திரும்பிடு ரில்லை யாண்டும். 39

பேசரும் வருத்தங் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம்  
ஈசனா செயலை லாமென் ணீடேற்றத் திசையு மென்னு  
நேசமோ டமைய வேண்டு நிலைபிச கிடுவ ராயின்  
நாசமோ சமபொல் லாங்கு நரகுமவாய் திறக்கு மன்றே. 40

இடையில்வாங் திடையிற் போன விருவர்தங் கதியி தாக  
உடையவன் றிருவாக கொன்றே யுறுதுணை யாகக் கொண்டு  
நடைவழி பிடித்துச் சென்ற நலங்களா மறைவ லாளன்  
மிடைத்தரு வருத்த மென்னும் வியன்கிரி யருகா வந்தான். 41

அமாக்கப் படலம் முற்றிற்று.

ஜீ வ பு ஷ் க ரி ணி ப் படலம்.

அங்க ஞோர்சிறை மீக்கிளர்க் துயாவிசும் பணவி  
மங்கு ரேய்ந்தெழின மறிதரத் தண்ணிழின மருவிக  
கொங்கு யிரதுவான மீனெனப் பனமலா குழுமும்  
போங்க ரொன்றுள தாதுலா புகவிடம் போலும். 1

வேங்கை சந்தனங் காரகில் தேக்கொடு மிடைந்த  
கொங்கு சண்பக மாபபலா வத்திகுங் குவிகம்  
ஒங்கு மேழிலை பாலீகுங் குமமபுல வோனமை  
ஷங்கு ருந்தசோ கந்தம் ரத்தைழுங் கடமபு. 2

வன்னி பாதிரி யிலவங்கம் வன்மனா வகுளம்  
புன்னை வாதுமை யிருப்பைவான் ரெடுமெடற பூகம்  
தென்னை யாமல கங்கடித தானற்றித திருணி  
போன்னி னாப்படு கொன்றையச சுவத்தமால புங்கு. 3

புலந்தோ குத்தபல் ஜாதிய விருக்கங்கள் பொதுனி  
நலந்தோ குத்தபன் மலாக்குவை நாற்றிசை கமழு  
நிலந்தோ குத்தமன் பதைககெலா மகமகிழ் நிலவப  
பலந்தோ குத்துத விடுவதோ பைமபொழிற் பழுவம். 4

பொங்கு ஜீவபுஷ் கரினியின் புதுப்புனல் தேக்கி  
அங்கு ரித்தபுற் பூண்டுதண் டலைக்குல மனைத்துங்  
கொங்கு லாய்வரும் வசந்தமென் காலபடுங் கோட்பால்  
பங்க மிலபசும் பொன்மய மாயதப பழுவம். 5

அண்ணல் வானகத் தரசனில் வகவிடம் புரக்குந்  
தண்ண விக்குடை கஸிதன வாமெனத் தயங்கிக்  
கண்ண கன்றவெப் பாங்கருங் கவிதுறங் கவிது  
நண்ணு வாக்குறு வெபபடுநாய் தணிக்குமந நறுங்கா. 6

முந்து முத்தலைச் சிகரியின் முளைத்துழு துலகின்  
பங்க நாறிடு ஜீவமா நகிமுகம் படிநது  
விநதை யாய்சர ஜீவாக்கு விழுமகோய் துடைக்கும  
மந்த மாருத மலிநத்தம் மதுமலாச சேசாலீ. 7

அலாநத செவ்வியில் லகததெழு மனியமென் குரலீற  
புலாநத டைந்தவா விடாயத்தீத துளளவெப பொருஞும  
உலாநத வானபயிரக் குதவுமோர் மழையென வுதவி  
மலாநத செய்கையில் வளளலீப பொருவுமாண் பொதுமபா. 8

மண்ட லத்துற முடங்குதா ஸுநறிவாய் மலாந்து  
வினாடு தூமலாக் கட்டுளி வடித்துமெய் யருமபித  
தண்ட ஸிரக்கரம ஸிரிததுயா சினைத்தலை தாழ்த்திக்  
கொண்ட செவ்வியிற் பரவுதொண் டாப்பொருஞ் கொழுங்கா. 9

புண்ணி யன்றிரு வடிமலாக் கன்புசெய் புனிதர்  
உண்ணி கழ்ந்தமெய்ப் பத்தியி ஞேள்ளிய செயல்போல்  
வண்ண வான்றருக் குலமலா நறுமண மலிநது  
கண்ண கன்புவி முழுவது நறுங்கடி கமழும். 10

பொன்னி லத்தர சன்றிரு வோலககப பொதுவின்  
மன்னு பல்லியங் கலித்ததனச சினைதொறும வதிநத  
பன்னி றத்தபுள் ஸினாகுசிலம் பியவொளி பமபித  
துண்ணு வோருளாக களிப்புறச செவிக்கின்பந தொகுக்கும். 11

வனம டங்கலும் போதகம வரியளி மருவும  
வனம டங்கலும் போதகச குருளோயு மயங்குங்  
கனம டங்கலும் போதக வங்களி மயிலகள்  
கனம டங்கலும் போதகங தருமபல காடசி. 12

அமர் யாவருங் கைபுளைங் தியற்றிய வாதி  
குமர நாயகன றிருமணப பந்தலோ குறிக்கிற்  
றார நீருல் கத்துவாழ் சபையெய்யி ராட்டி  
விமல நீலீஸ்யுப் யானமோ யாதென விரிப்பாம். 13

இனைய கற்பகப் பொதுமபரின நடுவண தியைந்த  
நன்ம லாத்தட வாவியைச் சிந்தையுண் ணுடிற்  
கணைக ட்ர்புவி முழுவதுங் கதிககனா யேறும்  
புனையும் வாசக மன்றிது புராதன சுருதி.

14

ஆழி நாயகன் ஞானத்தி லருளிற்றுரய் மையினில்  
வாழி யன்பினி லாழ்ந்துநீ நிறைந்துநிரீம் மலமாய்ப்  
பாழி யம்புவி யாததுமப் பயிராவளஞ் சரப்ப  
ஊழி யூழிபாப்ந துறுவது ஜீவநீ ருதகம்.

15

ஜீவ னுக்குல வாவொரு நித்திய ஜீவன்  
நாவி னுக்கமு தச்சஸவ நினைவிற்கு நறுநடேன்  
தீவி ணைக்காரு மருந்துவண் சிறையளி முரல்பைங்  
காவி னுககணி யாயதிச சீவநீக கங்கை.

16

புனித மாயது புண்ணியம் போவிவது பாவத்  
துனித விரப்பது சுக்காத்தை விளைப்பது துயக்கும்  
மனித ஜீவனா வானவ ராககிடும் வலத்த  
தினிதி னெங்கனுஞ் சரப்பது நாடுவோ ரெவர்க்கும்.

17

பாசம் விசிய பான்மைய பளிங்கெனத் தெளிந்த  
தேச லாமுமு மதிககதி ரொருவழித் திரண்டு  
மாசி லாமடு வெனபெயா வதிந்தன வளைய  
ஆசில் வெண்மனற் குவாலபொருட மலைபுரள் கனாய.

18

ஜீவ மாநதி தீர்த்தை யடுதலிற் செழிப்புற்  
ரேவி லாதது சரபபதத தூயநீ ரூற்றும  
ஆவி வேட்டுவந தருந்துவோக் கான்மனோ யகலுந  
தாசி னித்திய சாமபிராஜ் ஜீயமவந்து சாரும.

19

வானி மூிந்துவந் திமபனா மருவிய மதுரம்  
ஆன பானநீ ராகவிங் கமைந்ததென் எமுதம்  
ஞான போனக நாததும ஜீவசஞ் சீவி  
தீன ரக்ஞை யருள்வதோ செழுஞ்சுசவைத் தீம்பால்.

20

நிரும லாதிபன் ரென்றுதொட்ட உலவவோர் நியமத்  
தரும வேவியிட் உவப்புடன் றரணியிற் சமைத்த  
மரும லிந்தநாந் தனவனம் வளம்பெற நாளூந  
திரும லிந்தவிச் சீவபுஷ் கரிணிநீ டத்கும்.

21

மழையில் ஸாதிலீ மாயிரு ஞாலத்தின் மரபு  
விழையும் ஜீவவூற் றிலதெனி விலையுள்ளே ரூண்றித  
தழையு மனபுநற றருமமுந தானுமந தவமும  
பிழைவின் ஞானமு மெய்விச வாசமும பேசில். 22

மூன்றே ருத்துவ தெய்விக மொருங்குடன் முயன்றே  
ஆனந ரஷ்ணி யச்செயன முடியுமிங் கதுபோல  
வானந ருக்குலம வசநதமென கானுவ வாவி  
மூன்று நல்கும ஞேக்கிய முயன்றுப் பவாக்குக 23

தண்ணி மூற்புகப் புறஞ்சுடு தாபிதந தணியும  
உண்ணி ஸாவுமென் காலபட வேற்றுரு வறமும  
புண்ணி யமபொசி மானத வாவினி புசிக்கில  
நிண்ண யமபசி தாக்கங் கடஞ்சதா நிங்கும. 24

காளி அங்கவி தீருமிவ வாவியைக் கருதிற  
சேனு ஸாவிய ஜீவவூறு மூளைஞளே சேநும  
மாண ரும்புகழ் வழுத்தினித யானநத மருவும  
ஊண தாக்குவோக குறுபய னுங்குமா றரிதே. 25

இன்ன தன்மைய வெழின்மலாச் சோலையை யெதின்தும்  
மனனு ஜீவபுஷ்டி கரினியைக் கண்டுள மகிழ்நதும்  
வன்ன மாங்குபிய வினனிசைக குரலசெனி மடுதும்  
நன்னா வேதியன் றனனுள நயந்திலை நவில்வான. 26

கருத்த ஞையியி ஸாதமோ டேவையைக் கருதி  
அருத்தி யிற்குடி யமைத்தவே தெனனு மனிகாள்  
மருத்த ஞைநதகா வனமிதை மானுமென றாககிற  
பொருத்த மின்றது தீமையை விளைத்தவோ புணாபபால. 27

பொறிநு கர்ந்திடு புலனெலாம புனிதமா தனினும்  
செறியும் ஜீவபுஷ்டி கரினியின் றிறத்தினுஞ் சிந்தை  
மறியு மன்பின்மன் னுயிர்க்கெலா னண்புவாய்க் ததினும்  
நெறியு ஸாபுகு முயாபர தீசொன்றே நிகாக்கும. 28

கூாயில் பேரின்ப லோகயாத் திரிகர்க்குக் கருணை  
அகாயன் மெய்விடா யாற்றியென் றமைத்தசீ தாயிற்  
புகாயில் ஸாதவப் புரவண் பொங்குபே ரண்பை  
உகாயில் ட்ர்கெளி தோசவர்க் கத்துர வோக்கும. 29

தனித மாமது யலாபபொழிற் சிறபபெலாஞு சகமங்த  
புனித ஜீவபுஷ் கரினியின் புண்ணியப் பொலிவென்  
றனிதி நுள்ளிமற நிவண்சிறி திருநதினைப் பாறித  
துவித விராந்துசெல் வேணெனச் சோலையுட புகுந்தான். 30

சோமை யுற்றசெங காலவெள்ளோ யண்ணங்கள் செனிய  
நீமை யுற்றசெவ் வாயமட மஞ்சஞ்சுக ணிலவிக  
கூமை யுற்றதம மினததொடும வாவிநீ குடிதது  
நோமை யுற்றமை கணடுகண் டுவந்தனன நிவிததன். 31

மேவி வர்துதீத தொழில்புரி வெய்யகோ ணுய்கள்  
ஜீவ கங்கையைப பருச்சுஞு செமமறி யாடாய்த  
தாவில சாந்தநன் பாதிய சறகுணா தழுவிப  
போவ தாகிய புதுமைகண டதிசயம பூத்தான். 32

பாத வங்களிற பழுதத்தீம பழநறை பருகி  
வேத சாகையி னிருஸ்தி மிகமது ரிக்கும  
கோத கனைவக கொழுநறை குழீஇக்குழீஇ நுகாந்து  
மாத வங்களசெய் வாநிலை கண்ணுள மகிழ்ந்தான். 33

பக்க நின்றுபேய்க காற்றக நுழைந்துபாழ் படுகா  
தகக ரபபடை பற்பல வங்கங்கு நிறுவித  
திக்கு பந்தனாலு செய்தவத திறத்தினைத தெரிந்து  
மிககு ரத்திறை யருடபரா மரிபபினை ணியந்தான். 34

துஙக வாவியின் றறைதொறும் வலம்புரி சுப்ர  
சங்க மாததொனி முழங்கலிற் செநிததொளை தாக்க  
அங்கங் கேதூயி ஒண்ணாகதெழுந தவாபல ரனபு  
போங்கி மெயத்திருப் பணிபுரி புதுமையுங் கண்டான். 35

கண்ணு முள்ளமுங் களிப்புறக் கடிகமழ் காவின்  
எண்ண ருமபல காட்சிகண் டிதயநெக் குருகிப்  
புண்ணி யமபொளி ஜீவபுஷ் கரினியின் புனிதத்  
தண்ண றம்புன லருந்துவான் வேட்டவன் சார்ந்தான். 36

ஆர ணத்துறை யணைந்துநின் றழ்ந்தவம் மடுவின்  
கார ணத்தையுங் காவலன் கருணையி னிறைநத  
ஷூர ணத்தையு நித்திய ஜீவனிற் பொருத்தி  
மார ணத்தொட றுத்திடு மாண்பையு மதித்தே. 37

சங்கை யின்றியுட் டழைத்தபத தியின்சிச வாசச  
செங்கை யாரவத திவசிய தோதத்தை முகந்து  
பொங்கு மாவலிற் பருகின னன்புளம் பூப்பத  
திங்க ஸிற்றிக்கும் ததுமுகஞ் செழித்தது ஜீவன்.

38

மாகந் தோந்திவண் மருஷிய ஜீவந்ரீ மாந்தி  
ஆங்க தோய்தலு மாததும் விடாய்தணிந் தாருத  
தாகந் தோந்தது தோந்தது பசிபபிணி சமழ்தத  
சேங்கந் தோந்தது தோந்தது நரஜெணம் தோடம

39

அருநது நீரெனத தெளிந்தது சித்தமாவ கவற்குப்  
பொருந்த கபபுறக கருஷிகள் புனிதமாய்ப் பொலிந்த  
வருந்து சாவுமின ரூயது புத்தயிர மருஷித  
திருந்தி னுணமறை வாணனமற றியாந்தித் தேரிப்பாம். 40

இனைய சிலனு யாங்கொரு தருஷிழ விருந்து  
சினைய லாந்தஸ் நறுவிலை யனோக்குலாந் தென்றல  
வினைய மோடுதன் மேனியிற் படியவிண் னவாகோன்  
புனைம லாககழ ரெமுதுதோத திரபபல புரிந்தே. 41

இத்த னைக்குநா னருகனே வென்னையீ டேறநச்  
சித்தம வைத்தனா தமபிரான சிந்தனை யினியென்  
விதத கத்திரு வாவிந் ராத்திய வித்ததில்  
எத்த னைக்கதி கந்தலம் பெற்றன னென்றா. 42

வள்ளல் நங்குரு ராய்னைச சிலுவைபண மேட்டிற்  
களாள மில்லகக கணகண்ட காட்சியைக கருஷ  
அளவி யனபலா தொடுத்தனி தமைத்ததே வாரம  
பின்னோ நீமையிற் புனைந்தனன றிருவடி பிறங்க. 43

தேவாரம், விசுவாசக் காட்சி. (பண, காந்தாரம்)

1. கள்ளமுஹங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை  
வெள்ளமுகக் தருங்பொழியும் விமலலோ சனநிதியை  
உள்ளமுவப் புறுதேனை யுமிக்குயிலை யுலவாத  
தெள்ளமுஹத தீங்கனியைச சிலுவைமிசைக கண்டேனே.

2. படிசாய்த் தெறும்பாவப் பரஞ்சமங்து பரமர்த்திரு  
மடிசாயதக திருமேனி வதைக்குமிசெங் குருஷியுக  
முடிசாய்தத பெருமானை மூதலகை தலைநசக்கிக  
கொடிசாய்த் தொற்றவனைக குருஷினமிசைக கண்டேனே.

3. பொய்த்திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும் எத்திருக்கு முட்டையேமை யெண்ணியொரு பொருளாகப் பத்திருக்கும் பிரமாணப் படியொழுகி வினைமுடித்த சித்திருக்குஞ் செழுநவலைச் சிலுவையிசைக் கண்டேனே.
4. மூவினைக்கு மும்முதலாய் முமமுதலு மொருமுதலாங் தேவினைக்கை தொழுதேத்துந திரிகரண சுத்தருநதம் நாவினைக்கொண் டேதரிய நல்வறத்தின றனிததாயைத் தீவினைக்கோ ரருமருநதைச் சிலுவையிசைக் கண்டேனே.
5. மூவாத முதலவைனை முதுசருதி மொழிபபொருளை ஒவாத பெருங்குணத்த வுதமனை யுலகனைத்துஞ் சாவாத படிகாககத் தனுவெதுதுத துஜுகட்டுஞ் தேவாதி தேவைனயான் சிலுவையிசைக் கண்டேனே.
6. துன்னெறிபுக குழல்கின்ற தூாதசரிலுந தூாதனைய்ப் பன்னெறிகொள் பரசமயப் படுகுழிவீழ்ந் தழிவேற்கு நன்னெறியின் றுணைப்பனாகதி நயந்திதயக் கண்டிறநது செங்கநறிகாட் டியகுருவைச் சிலுவையிசைக் கண்டேனே.
7. அந்தரதாங் துமிமுழங்க வமரரெலாந் தொழுதேத்தத் தங்கத்திரு முனமகிழமைத் தவிசிருநத் தறபரனை நந்தமவினை தொலைத்திடற்காய் நரங்கி நல்லதிரத்தம் சிந்தியியி ரவஸ்தையுரச் சிலுவையிசைக் கண்டேனே.
8. நிந்தனைசெய திருப்பாணி நிளையழுத்திக் கொலைபுரியும் வெங்கொழிலா செயவினையின் விளைவறியா பொறுத்தருஞும் எங்கதெயன வெழிற்களிலா யிதழுவிழெம் பெருமாளைச் செந்தனிக்கோற கொளுநதேவைச் சிலுவையிசைக் கண்டேனே.
9. மறம்வளர்க்குங் களருளத்தை வளமலிதண் பணையாக்கி அறமவளாக்கு மருணமுகிலி னனபுமழை மாரிபெயது புறமவளாக்கு மிரகவிப்பின புகழுமைநத் புணணியத்தின் திறம்வளாக்குஞ் செழுங்கிரியைச் சிலுவையிசைக் கண்டேனே.
10. காயொளியிற் கதிர்பரப்புங் களங்கறுங் தியின்சுட்டாப் பாயொளிகொள் பசமபொன்னைப் பணிக்கருஞ்சிந தாமணியைத் தூயொளிகொ ணித்திலத்தைத் தூண்டாத சுடாவிளக்ககச் சேயொளிகொள் செம்மணியைச் சிலுவையிசைக் கண்டேனே.

இவைபுஷ்கரிணிப் படலம் முற்றிற்று.

---

## உபாதிமலைப் படலம்.

கஞ்சமலர்ப் பாதமிரு கண்கலுழி யாற்கழுவிச  
செஞ்சோனமலாப் பாமாலைத் தேநதொடைய லீசேர்த்தி  
அஞ்சலிததுப் போற்றியருள் வேண்டினின்றங் காவலுடன்  
நெஞ்சாரப் புலசிவழி கூடினு னோகருதி. 1

காராாழுஞ் காவகத்தின் கண்ணாநி மூற்கச்சமுகு  
சீராங் துஞ்சீன்பின் நேறப்படுதெண் ஸீபபயனும்  
ஏராருங் தூயவி எங்காவின் நேறறரவும்  
னோயு எத்திறபொ றிததுநெறி கூடினுன். 2

செலவான்வ ழிமறிததுச் சீறிவிட முள்ளெயிற்றுக்  
கொல்வாள ரவங்கு றுககெதோநத் கொள்ளைகபோல  
தொலவாரி திப்புவியி ஞௌகபெருங் துன்பமெலாம  
மலவாய்தது நின்றம் லையடிவா ரததீணநதான். 3

அவ்வசலங் தன்னைய றியாதா யாருமிலை  
கெளவைஞ் வேவிபு டைவலோந்த காசினியில்  
ஒவ்வொருவ ருள்ளதது யாவேயு யாவன்றிச  
செவ்வேமட டிட்டளவு செபபரிது தேருங்கால். 4

தொன்மையுல கிறபாவந தோன்றியநாட் டேரன்றியெங்குஞ்  
தின்மைபெரு கபபெருக வோங்கிசசெ ருககடைநது  
வன்மைமிகு துன்பமம னக்கவலை துக்கமெழுங்  
தன்மைதத னிச்சிகர மூன்றுத டித்தனவால. 5

கல்லாயி னக்கமின்றித் தீயவினைக காடுசெறிந  
தெல்லோன்ச டாவிளக்க மின்றுகி யெபடுமும  
அல்லாயி ருள்குமுமித தூக்குணமுட் பூண்டளவிப  
பொல்லாத வல்லிதயம் போனறுளதப் பூதரமே. 6

வட்டமிடுங் கிட்டிவரும் வங்குவந தச்சுறுச்தாங்  
கட்டம்வி னோக்குஙக இகுகெகுங் கெளவியுயிர  
நட்டஞ்செ யும்பொல்லா னல்லாரென் ஞௌராத  
துட்டவி லங்கனந்தந தொக்கதநச சூழலே. 7

வானளவி நிற்பதெனக் கண்டும் யங்கிமகி  
சனரிடாப பட்டிரிவ ரெட்டுணையு மெண்ணூது  
ஞானமுறு மாந்தாந கைததெளளி மேற்போவர்  
கானமுறு மிவவிலங்கற காட்சியது பலவகைத்தால். 8

தீாக்கவிச வாசிகளே யன்றிச்செ சத்துழல்பொய்  
மாரகரெவ ரேஞுமிந்த மாமலையைச கிட்டிவரிற்  
பாாக்கவே யுண்ணுங்கி மெய்பதறிப பாழ்க்குழியிற்  
சோககுமாக சமபுகுவ ரெஞ்சுந்தி ருமபாரால். 9

அண்டபகி ரண்டமெலாம் போய்ப்போய கொளாடி பிற்  
கண்டுவரும் பொலலாத கனமனவன பேய்க்குரங்கு  
மண்டுபெந்த துனபம லையிதனபோ கேட்டாலுங்  
தெண்டனிட்டுக குன்றித்தி யங்கியிர தெயுமால். 10

செந்தமுல்போ லக்கொளுத்துஞ சிரதனையை ஜீவியததை  
எந்தவித மென்னிலுங்கை யெட்டியைப்போ லாகருஷிக்கும  
வெந்தறுகட் பாாபினவி டமபோனம திகெடுக்கும  
இந்தவிடுக் கண்மலையின் சாரலெதிர வோரெவாக்கும். 11

ஒந்தைச்ச டாததிகிரி யோசசியுல காண்டமுடிக்  
சொற்றவருஞ் துனபமலைக் கோடெதிர்கண் டேங்குவருட்  
பற்றற ஞானபரி பாகருந்தாம பாாததவுடன்  
சற்றுட்க வகுகுவரீ தென்னேத ருக்கமமா. 12

செப்பிலுல கததுநர ஜென்மமெடுத தோரெவரும்  
இபபெரிய சாரல்புகுஞ தீடமிந்தா ரலலாது  
தபபினு ரிலலையிது தாண்டின்ம கிழ்ச்சிதரும்  
ஒப்பிலா னந்தமலை யொன்றங்கு முன்னுளதால். 13

### கேவறு.

அஞ்சம்வெவ் விடர்துற்றி யலமரல் தருமிந்தச்  
சஞ்சல மலைமுனரி னின்றெருரு தனியாக  
வஞ்சமின் மறைவாணன் மனமிக மறுகுற்று  
நஞ்சட வினைவார்போ னைந்திவை நவில்கின்றுன். 14

எவ்வள வதிகங்கொ லென்னுறு பலவீனம்  
அவ்வள வதிகமிவ் வசலம துயர்வாபின்  
எவ்வகை நெடுந்தூர வேற்றமின் கிதையேறி  
அவ்வயி ஞானுசார லட்டகுவ னெளிதன்றுல. 15

பொன்னகர் புகுமாக்கம் பூதர் நடுவாக  
மின்னெனி யெனகூரின் மிளிவது மிதிகொம்பும்  
உண்ணவோ பிடிகொம்பு முளதென வறிகில்லேன்  
னன்னினிப் புரிகிறபேன யாதுமோ துணையில்லேன். 16

பின்னிடை குவனுயி அறங்வது பெருமோசம்  
நன்னெறி பிசகாடும் நனிகடைப் பிடிததேறி  
முன்னிடு குவனுயின முறையிறை பிறழாத  
மன்னவ ஞெருக்கதந் துதவவும் வருவாரால். 17

முன்னரி முழுமூயானரே வெரிகனன் முக்காருளை  
துண்னின ரடியாககாய்த துணைபுரி தருதெய்வ  
மன்னவ னஃதோரில் வளரிடா மலையேறிப்  
பொன்னில் வுலகூடு புகவருள் புரியாகொல. 18

அடாகுடு வனதீமை யளவள வியஷுத  
உடலிது விழுகாறு மிடையிடை யுறுதுண்பம்  
இடாபல வழவாமே யியலவது முறையனரூற்  
சடருல குறினன்றே வருவது சுகநிதயம். 19

எட்டிமல் கிடுகாடோ வின்சவைக் கனியீயுந  
துட்டவெஞ் சிறைவீட்டிற் சோடச வுபசாரங்  
கிடில் வெனலாமோ கேடுறு மூலகததே  
மட்டறு சுகபோகம் விழைவது மடமைத்தால். 20

அடியவ ருணர்வுள்ளா ரசடில் ரவாமேலே  
படிவன பலதுனப மெனினுறு பயன்றேரின  
முடிவினி னலமேயா முறைமுறை யனனமுழ்கப்  
படினெனி நனிமலகிப் பசுமையுற நிடுபொன்போல. 21

ஆதவி னிடையாமே யனிதிகழ் பரலோக  
நாதன தருளொனறே நறுறை யெனககொண்டு  
போதரு குவனென்னுப பொறியொரு புலனுகப்  
பூதர மிசையேறிப் போயினன வழிகூடி. 22

ஒடுவ னடைகூடி விகாருவ ஞெருகிதம்  
பாடுவன் மேனேஞகிப் பாரதுளம் பதைததேங்கி  
வாடுவ னினோபாகி மலங்குவ னினவாகக  
கோயோ நெறிசேசேங் குத்தடி குறுகுற்றுன். 23

கண்டன னினியேற்றங் கடினமிங் நிமிர்குன்றில  
உண்டென மலைந்துள்ள முயங்கினெட் டியிர்த்தநதோ  
கொண்டனன் றிகிலெனுங் குறுக்கு நின்றெலலீல்  
அண்டர்தம் பெருமாளை யுளளின னவலிததே. 24

விளக்குற விருளோடும் விதமென வருடுன்னி  
உளக்கவ லையைக்கி யுரங்கொடு காலுனறத  
துளக்கறு திடநல்கத துணிவுவந தருணுதன  
வளக்கரு ஜையைவாழ்ததி யேறினன மலைமுன்றில். 25

தைவிக கிருபாள்தந தனைமுள மீததேக  
பீயமில் விசலாச மனபுபின னைணந்துநத  
மையறு திருவாககாம வசசிர தண்ணேறி  
மெய்யுறு பலத்தாலவ விலககவின மிசைபோனுன். 26

பொறியயல் விலகாமற் புலனெதும விழையாயல  
குறியது தவரூமற குணங்கிலை வழுவாயற்  
பிறிதெது நினையாமற் பிறங்கலின் மிசைசெல்லும  
நெறியது பிசகாமற செனறன னெநுதூரம். 27

அடிக்கடி முழுந்தானின றடருவ னருள்பற்றிப்  
பிடிக்குவ அரததுனனிப் பெயாகுவ னினவாகப  
படிக்கிர கூணைலகும பரனியற றியசெந்தேன  
வடிக்குமொன் மலாநந் வனத்தினி வினிகுற்றுன். 28

### வேடு.

கோனகர் புகவருங் கொள்கைத் தாயவெம்  
மானவ ஸாயும்வழி வருத்த பாறறிடும  
பானமையிற் றுயகம் புணாயும பணபுள  
துனமில காட்சிய துவகை ழுப்பது. 29

சஞ்சல முடித்தலை தயங்கு மாதவில்  
விஞ்சிய சுகத்தினை விளைக்கு மாலது  
வஞ்சமின மலாமுகங் காடடி வாய்த்ததேன்  
செஞ்சரைவ தருமன்பர் செவ்வி போன்றது. 30

மன்னுநந் தனவனத் தெழின்ம ரக்கிளை  
பின்னியும வல்லிகள் பினைத்தும பெட்புற  
நன்னறுந தழைக்கொடி படாத்தி நாட்டிய  
பன்னக சாலையொன் றுளதப பாங்கரில். 31

வருந்திய வேதிய னிறுத்தம் மாண்ணில்  
திருந்திய சாலையிற் புகுநு செவ்விதின்  
இருந்தினைப் பாறின னிறைவன பாதத்திற்  
பொருந்துமன் பருச்சனை புரிந்து போற்றினுன். 32

பரமனன் றருளிய பயணப் பத்திர  
வரமனே கரத்தினை வாசித தாய்ந்துதன  
கரமலா செனனியிற் கவின வெளைகிள்  
நரயகி பதிதரு நலமு முனனினுன். 33

அருகனே யல்லனித் தனைக்கு மாண்டகை  
திருவருண மலிந்தவச செயலின செவ்வியென  
றருக்னன றுதித்தன ஹுவகை மாமதுப  
பருக்னன களித்தன னயாவு பலகவே. 34

மறந்துளக களிப்பினுன மயங்கிச் சோாவடைஞ்  
தறந்தலா விபபிர னயாநு துங்கினுன்  
இறந்தவோ வெகுளியிற் நீதென ரெள்ளநுவா  
சிறந்தவுண் மகிழ்ச்சியின சோாவைச செவ்வியோ. 35

தூங்கிய வேதியன் றுயிலு னாந்திலன்  
ஒங்கிர வியுங்கதி ரோடுக்கு வாணன  
ஏங்கொரு புண்ணிய னடுத்து னாத்துவான்  
நீங்கரு மன்பினு னிகழ்தது வானரோ. 36

வழியிடித நிததுகை வருந்தி வந்துநீ  
நழிதுயில் விளைப்பது கரும மனறுகான்  
பழிபடு மடிகுடி கெடுக்கும பாலது  
விழிவிழி யோடுதி விளங்கதெ முந்தரோ. 37

ஆமபரி சணாக்லா வசட ராமெனச்  
சோமபிசீ துயிலுமித துவரிவு நனகதோ  
போமபக விருட்படாம போககும் போதுசென  
மேமபடு நானெழி விளங்கற் பாலதோ. 38

நித்தினா சததுரு வென்னு நீமையை  
உயததுணாந திலைகொலா முயிருக குட்பகை  
விததக விருதத்தையக கெடுக்கும் வெவ்விடஞ  
சித்தஞ்சோ வினுக்கொரு செவிவித தாயரோ. 39

தற்றிய தயிலுணாங் தெழுந்து சோம்பற்று  
சிற்றெறும் பாதியின் சில மோர்ந்து  
கற்றுணா வடைக்கடைத் தேறு வாயென  
உற்றபே ராசையோ ரெததுக் குவினுன்.

40

மீக்களா தூடிப்பொடு விளித்த வாசகக்  
கூக்குரல் செனித்துளை குறுகி யொல்லெனத்  
தாக்கலும் வேநியன றஜுங் டுக்குறத்  
தூக்கமணிட் டெழுந்தனன றனுக்குற் ரேஷினுன்.

41

பொழுதுபட் டி மீவனா துயின்ற புன்னமயை  
அழுதமு துள்ளினங் தழுங்கி யேங்கினுன்  
பழுதறத் துணிபுரி பரம சாஸனம்  
முழுதுணா வேநிய னவல மூடியே.

42

பாரதில் னயற்புறம் பரப ரப்புடன்  
கூததசெந செறிக்கொடு குனறத் துச்சியை  
வோததுடல் விசிரப்புற விளாநத் தெதனன்  
சோததபு மாலையுனு செறிநத் தென்பவே.

43

அதுபொழு தச்சனு மறச்சன் தேகியும்  
எதிராமுக மாய்வினாங் தோடி யேங்கிமெய்  
விதிரவிதிரத் தலறியுள வெருணடு மீயுறக்  
கதுமென வருவதைக் கண்ணுற் றனரோ.

44

அங்கவ ரருகுற வீணாந்து தோழன்மீர  
வெங்கொடுமீ பயங்கரம் விளாநத் மூலமென்  
எங்குசெல கின்றனீ ரெதுகு றித்துளீர  
சங்கட மெவன்கொலோ சாற்று வீரன்றுன்.

45

ஆரியன் வினவல்கேட் டச்ச னென்னுமப்  
ழுரிய ஜீயகேள புனித யாத்திலை  
வீரியங் தருமென விரும்பி வந்திவண்  
காரியம் பிறிதெனக் கண்டு கொண்டனம்.

46

நாசதே சத்துளேம் நாங்கள் நல்வழி  
ஈசனூர் பதியினி தீட்டு மென்றிதில்  
ஊசலா ஊததொடு மூலவி வந்தனம்  
மோசமித் துணையென முன்னு னாந்திலேம்.

47

உன்னருங் கதிபுகுத் தண்மை நூல்வழி  
பின்னிசங் காலடி பிச்சிச் சற்றயல  
மன்னிடி லதோகதி மடுத்து வலவிதிற்  
கிண்ணபின் னமபடச சிதைகருங் காண்டியால். 48

தாவரு முபாதிமா மலையின் றனமையை  
யாவரே தெரிபபருஞ் னிதயந் தோந்தரால்  
கேவலா தமமிலக கிளரிக் கீலாயாப  
பாவனை செய்வாவாய்ப் பழகக மட்டிலே. 49

முன்னுற முடிகினேம ரூறையி றழ்கதிடாச  
செவனெறி செலச்செதை திகிறு மரசமும  
பன்னருங் துனபமும் பணதபடு மேயல்லால்  
என்னனுறுஞ் சஹாயமொன ரெஹாந்த தில்லையால். 50

அலுற முகின்மழு துவனறிப் பெய்தென  
மாலுறு திகிலபல வளைந்து துனபமேன  
மேலுற விழுததவின் வெருணைடு யாங்களிப்  
பாலுறத் திருமினேம படட தீதெனருன். 51

அச்சனீ துரைத்திட வறசசந தேகியாக  
குசித னுண்டிரு கோர சிங்கங்கள்  
உச்சித மாய்ப்படுத் துறங்கக கண்டனம்  
நிசசயங் தெரிகிலம விழித்த ஸ்ரவோ. 52

அடுத்தன மாயினெம் மங்கம் பீறிவாய்  
மடுத்திடுங் கூற்றுவன் மறநதெம மாவியை  
விடுத்தன னேவெங்கண் மேலை யோாதவங்  
கொடுத்தவோ வெமகருயிர யாது கூறுகேம். 53

என்றுளக் கலக்கமோ டியம்பி னுனிருள்  
துன்றிய மனத்திரு வோருங் தொல்வினை  
பின்றைநின் றுந்திடப் பேய்கொண் டாரெனக்  
குஞ்றதோ முகமுறக் குபடுற ரேகினா. 54

வெருவியோ ருகாத்தவவ் வெருட்சி வார்த்தைநஞ்  
சகுவிட வுள்ளுடைஞ் துயங்கி வேதியன்  
புரிவதென் னினியவா புறமிட் டோடுதல்  
கருமமன் றுலெனக் கருதகுள் ஞுன்னுவான். 55

ஆதிபருவம்.

வே  
று

வெறுத்த நாசப்ப டப்பைவி ரும்பியான்  
மறுத்து நாடின்ம கேசனசி னத்தழல்  
இறுத்தொ ருஙகற யாவையும் வாய்மடுத்  
தொறுத்த காலீமற் றுய்க்ருவ தெங்கனம்.

56

மொழியும் பல்வகை ஓமாசங்கண் முன்னுள  
வழியில் வேணுமை மன்னருள வாய்க்குமேல  
ஒழியு மங்கவை யான்டுறி னுன்னத  
அழிவில் பேரினப ஜீவன கெகுமால.

57

திருமித திக்கிளை யாவதிற் சீரிய  
தருமப பாதைபி டிபபது தானலம்  
வருமப் பாலவ ருவவ ரட்டுமென  
ஹருமைப் பாட்டுடன சென்றிவை யுள்ளஞ்சான்.

58

ஆலக்க னுக்கொர ருமருக தாகியுட்  
கலகக ஸிக்குங்க ருணைப்பி ரான்றரும  
இலக்க னைத்திரு வாககினை ழிற்சருள்  
புலகக ணைத்தெளி விக்குப்பு துமைத்தால்.

59

என்ன வுன்னியில் லங்கருட் சாஸனாந  
தன்னை நாடினன் றன்வயிற் காண்கிலன்  
பணன ருந்திகி லோடுமைப ஷைபதைத்த  
தெனனு யிர்க்குயி ணையிழந தெனனா.

60

என்னியில் யென்னியில் ரங்குமி டர்ப்படுந்  
துண்ணென் மேங்குநது டிக்குமெய் சோர்வறும்  
புண்ணியில் யபபொரு ஸின்பொசி வையினுங  
கண்ணிற கண்டுக ஸிபப்பன்கொ லோவெனும்.

61

பாதை காட்டிந டத்துமப ஷத்த்ர  
சாத னத்தைத்த வறவிட் டேனெனஞக்  
காத லோடுபி ணங்குங்க ணாந்தழும  
ஏதை னக்கினி ரண்கூயென் மேங்கிடும.

62

சிந்தை மாழ்குமோர் ஜென்மத ரித்திரன்  
விந்தை யாகபப டைத்தவி முநிதி  
புந்தி யின்மையிற் போக்கியு ணைந்தென  
'நொந்திவ வாறுநு ணங்கிய காலீயில்.

63

மீவ ணக்கிய கொம்பரின வேய்ந்தும்  
ஷுவ ணக்கொடி பின்னிய பொறபுற  
காவ ணத்துயி லேகவாங திட்டதென்  
ஆவ ணததையென் றுளரின ஞரியன்.

64

ஒல்லை யிற்றன்னு றக்கபயி மூநினை  
தெல்லை யிலபெரு மூச்சினி ருதயக  
கலலை நூற்கக ஸாந்துமன ரூடினேன்  
தொல்லை ய்ம்பரன சந்திதி துண்ணியே.

65

ஆப போதின ருள்வழி யாவியில்  
மேய தோாகிறி தாறுகன மீண்டினிப  
போய வண்டிரு விககோடி தூதரங  
காயி னனபடி முனகடப் பேனென

66

அுறங்கு லாமனத தந்தன ணந்தனப  
புறங்கு லாமஸாக காவனம போதா  
இறங்கு வான் விஹாங தினன்லொ டேமனங  
கறங்கு போறசூ லகக்கா வான்ரோ.

67

ஆவிக காறுத னல்கவென் ருக்குபூங்  
காவிற கண்டுயின றானபொதி காயத்தைப  
ஷுவிற போற்றிய புலவிய ஞகுமிப  
பாவிக கெநுநனம வாயக்குமப ரசகம.

68

புவன போகபடு லாலைபடு சிக்கவே  
தவன முற்றத நுகர ணங்களோ  
டவனி கற்றிய மிமதிக காத்தும  
கவன மென்றுவ ருங்கடைத் தேறவே.

69

சாந்த ணெக்குநது ணெபுரி சாஸனஞ  
சோர்ந்து வீழுச்ச வரணை யின்றியோா  
பாந்தள் போற்றுயில் கொண்டப யித்தியம்  
மாந்த ருக்குநுண் டாங்கொவிவ வையததே.

70

ஆக்கை பேணியு மாவன வீட்டியுங்  
காக்கை யேகட ஞக்கொண்டு காபபினும்  
போக்கி யெண்ணெப்பு றககணித தொல்லைமன்  
சேக்கை சேருமன றென்சயத தககதே.

71

தட்ட மும்மலச் சேட்டைது தெந்தமெய்  
ஒட்டி நிற்பிலு முள்ளுவர்த் தொட்டிலா  
சிட்டர் வாவிசசெ முங்கம் வத்திலீப்  
பட்ட லங்குதெண் ஸீரு பானமைபோல். 72

ஆன்ம ஓகிய நாடில னகியில்  
ஆன்ம விநதவு டற்கக நச்சிய  
பான்மை யெத்தனீ பாழ்படு புனமதி  
கோனமு ரைகக்த ஹுததுணை கொள்ளுமோ. 73

நாட்டைச் சேருங சையுள ரேனுமூன்  
கூட்டைப் பேளில் ரேவினகு மாமுனங்  
காட்டைச் சுற்றிததி ரினதுக மிந்தவப  
பாட்டைப் போன்றுள தெனுறு பாடரோ. 74

இமமட் டாகமுன் னேறிசசெல் வேனனில  
எமமட் டோசென்றி ருபபனங் கெடபக  
வமமட் டோருணா வற்றயா வெப்தலால்  
மும்மட் டிவவழிச் செலதுயா மூண்டதால். 75

என்று எககசப் போடமு தேங்கியும  
நன்ற தாக்கிரு பாங்கரு நாடியும  
மன்ற லாந்தம் துமலாக காவணஞ்  
சென்றி றுத்தவண் டேடினன செவவியோன். 76

கள்ளி ணாப்படு தாதுகு காவணத்  
துளாஞ் றப்புகு தொண்ணிதி வைப்பினைத்  
தெள்ளி திற்றரு சித்துயில் செப்தவப்  
பள்ளி யுற்றன கீழுறப பாககையில். 77

தன்னு யிர்க்குயி ராயசம் பத்தினை  
மன்னு யிரக்குயி ராகும ருந்தினை  
என்னு யிரக்குயி னியசஞ் சீவியைப்  
பொன்னு யிரக்கும்பொ லங்கரங் கத்தினை. 78

விதிவி லக்கின்வி எக்கைவி சம்புதோய்  
மதியை மண்ணுல குக்கென வைத்தமா  
நிதியைக் காட்டினி லவஞ்ச னத்தினைக்  
கதியைக் காட்டுமோர் கைவழி காட்டியை. 79

என்ன ரும்பொரு ஸீதெனக் கண்டெடுத  
துண்ணி கழ்ந்தவு ரிமையின் முத்தமிட  
டண்ணல் நாடடைந தானென வானநதக்  
கண்ணி ஸீவடித தானுடக் சிந்துரோ.

80

மாண்ட யாக்ஞகம றத்துயிர பெற்றெனக்  
காண்டல் செய்திரு கைததலஞ் சென்னியிற்  
பூண்டு நல்லுணா வோடுபு ரந்தர  
ஆண்ட கைக்கித யாஞ்சலி யாக்கினுன்.

81

இற்றி தேயெனக் கீறினயெய ஜீவனும்  
கொற்ற வன்றிருக் கோபுர வாயிலுக  
குற்ற சான்றுமென் ரேகையோ டொண்ணெறி  
பற்றி யேகினன் கோண்முறை பற்றியே.

82

கங்கு ஊடிளா தோகொடுங ராண்விலங்  
கெங்க னுந்திரி யுங்கண்ணே தீரபபடில  
நங்கு மென்னீயு மென்றுநு னிததுணா  
புங்க வன்னிடை நினறிலன போயினுன்.

83

அஞ்சி யஞ்சிய லக்கனுற் றுரியன்  
மஞ்ச லாமலீ யுச்சிவ ராமுனம  
எஞ்சி யத்தத்தி றத்தனன் வான்கதிர  
சஞ்ச லத்திற் றிப்பரி தென்னவே.

84

திக்க ணைததும்வி ளக்கிய செங்கதிர்  
மைக்க ருங்கட ஊடும நைதலிற்  
செககர் வானெனிரி தேயுமுன றீவிரித்  
தககீ றித்தலீ மீதுவர தண்மினுன்.

85

பொழுது பட்டிருள் பட்டதென் போக்கினிப்  
பழுது பட்டிடு மென்னும்ப யத்தினால்  
அழுது நொந்தவ லததொடு மண்ணல்தாள்  
தொழுது நோக்கினன் முற்படு தொன்னெறி.

86

## வேறு

முற்பட நோக்குங் காலீ முறைப்படு நெறியின் பாங்க  
கற்பக வலகை யுள்ளங் கைகநெல்லிக் கணியிற் காட்டும்  
அற்புக அருக்கொ ஸீதென் றதிசயம் பயக்கு மாறு  
பொற்பும் விளங்கித் தோன்றும் புனிதமா ஸிகைகண் னுற்றுன்.

தெள்ளிய நறிய தூய செழுஞச்சை மினிரத் தீற்றி  
வெள்ளியங் கிரியிற் ரேணுறும் வியனிலை மாட நினறும  
எள்ளரு மகா யாழி னெழாலமிடற் ரெவியோ டொனறித்  
துள்ளிய மதுர தீரு செவிததொளை சூகுதத தன்றே. 88

கண்டுகேட்ட உளமுங் கணனுங் களிப்புறீஇக் கடோள் நாதன  
மண்டல வனதத் ஸீந்து வான்வழி பிடிததச செலுார  
தொண்டருக் காக்கு வித துரிசின்மா ஸிகையீ தென்ன  
ஒண்டவன் கருதி வல்லே யுறுவது கரும மென்னு. 89

பொருக்கென வேகுங் காலை புறத்துலாஞ் செக்கர் மாண்சி  
கருக்கலவந துற்ற தாக்க காளகத துழுவி லங்கின  
வருக்கசின் துரற்று மோசை செவிததொளை மறித லோடும  
வெருக்கொள்ளீஇக் கலகக முற்று வேதியன கவல அற்றுன. 90

புந்தியற் றயாந்து தூங்கிப் பொழுதுவீண் போகக டித்துக்  
கொந்திருட்ட படலம் போபபக கொடுவிலங் குழலுங் காடடில்  
வந்திடாப படுவன் பாவ மயற்றுயில் விளைதத மோசம  
இந்தவா றுய துய்வுக் கென்னினிச் சூழ்ச்சி மாதோ. 91

என்னுறு மதியீ ணத்தா லிப்பெருங் திகிற்குள் ளாகிச  
கின்னின் னங்க ளாகச கிதைவலென றழுஙகு கின்றேன்  
முன்னுறக் காவா னுகி யிமுக்கியான பிழையை முன்னிப்  
பின்னாநு றிரங்கு மென்ற தெருஞனா பிழையாங் கொலலோ. 92

இருண்டகா னெறிமுன் செல்லா தெதிரிடை யூறுக் கஞ்சி  
வெருண்டுபின் னிடைவ னுகில் விடுங்கொலோ வேந்தன் கோபம்  
தெருண்டமே லாதம ஜீவன் சிதையினு மறந்தி றமபி  
மருண்டுவை யகதது வாழவை மதிப்பரோ மதியற் றாபோல். 93

சந்தேகி யச்ச னென்ற சமக்கர்போற் றிரும்பி யேகில்  
வெந்தேநி றுதல் வேண்டுமெ வின்னின்று விழுவெங் தீயில்  
முந்தேமற் றிதையுற் றுங்கு முடுகியிந நெறியைப் பற்றி  
வந்தேனிங் கிடையூ றஞ்சி மலங்குதன் மட்டமை யாமால். 94

மறமெலாங் குடிகொ னூச தேசத்தை மருஙில் னான்த்  
திறமெலா மழியுஞ் சின்தைச் செறிவெலா நெகிழ்நது தேயும்  
அநமெலாஞ் சிதையுஞ் தீரா வனாத்தமே விளையு மன்றிப்  
புறமெலா ஏகைசெய் தேசம பின்னிடல் புலமைத தன்றூல். 95

தீடுக்குறு மிடுக்கண் சேரிற் சித்திர தீபம் போல  
நடுக்கமின் றுசி நிற்பர் நல்லுணர் வுடைய ஸிரார்  
அடுக்குஞ் வடுக்கு மென்று மாண்டகை சித்த மன்றிக்  
கெடுக்குஞ் வெவையமற் றிந்தக் கிளர்சில் வுலகத் தம்மா. 96

ஆவது கருதிப் பார்க்கி லழிவிலா ஜீவ னேடு  
மேவுசா மீப முத்தி வீட்டின்ப முதல வாய  
தேவபோ கங்க ளெல்லாஞ் சிறக்கமுன் னுண்டு பின்னே  
சாவொடு கவிழ்க்குஞ் செந்தீச சாகர முன்டு மாதோ. 97

துனியெலா மொருங்கு கூடி மலையெநத தொடரு மேஜும்  
பனியெனப் படுமாற் றாய பார்த்திவ னருளுண் டாயின  
இனியிடைந தேக னன்றங் றியலுமட் டாக முன்னே  
தனியெதி ருன்றிப் போத றகவதே தரும மாமால். 98

என்றின வாவி சாரி யெண்ணமிட் டிருண்ட கானிற்  
பொன்றிடா வருவ தேனும புரவலன் புரபப ரென்னு  
ரூன்றியாய்ச் செலஹுங காலீ யொருத்திருத் தேவா பத்தை  
நன்றியோ டுள்ளிப் பண்ணே டிசைபெற நவின்று போனுன். 99

தேவாராம். (பண, இந்தனம்)

“கிறிஸ்துவே எனக்கு எல்லாமாயிருக்கிறா ”

1. சத்தாய் நிஷ்களமா யொரு சாமிய டும்மிலதாய்ச்  
சித்தா யானநதமாய்த் திகழு கினறதி ரித்துவமே  
எத்தால் நாயடியேன் கடைத் தேறுவ னென்பவஞ்சோக்  
தத்தா வன்னையல்லா வெனக காதுணை யாருறவே.
2. எம்மா விக்குருகி யுயி ரீந்துபு ரங்தற்கோர்  
கைம்மா றுண்டுகொலோ கடை காறுவ கையடையாய்ச்  
சும்மா ரக்கணைசெய் சொல்ச தந்தறம் யாதுமிலேன்  
அம்மா னுன்னையல்லா வெனக காதுணை யாருறவே.
3. பித்தே றிச்சமுலும் ஜெகப பேய்பிடித் துபபவத்தே  
செத்தே னுன்னருளாற் பிழைத் தேன்று ஜெனமதாய்  
எத்தோ டங்களையும் பொறுத் தென்றுமி ரங்குகவென  
அத்தா வன்னையல்லா வெனக கார்துணை யாருறவே.
4. துப்பார் சிங்தையிலேன் மறைங் தீட்டிய தொல்வினையுக்  
தப்பா தேவெளியா நடு நாளெனைத் தாங்கிக்கொள்ள  
இப்பா றுய்யவென்றே மனுக கோலமெ உத்தவெங்கன்  
அப்பா வன்னையல்லா வெனக கார்துணை யாருறவே.

5. கையார் கண்ணிருண்டி செவி வாயடைத் துக்குழறி  
சியான் மூச்சொடுங்கி யுயி ராக்கைவிட் டேகிடோன்  
கையேல் கைநெகிழே ஹுனை காதுண் டஞ்சலென  
சியா வுன்னையல்லா லெனக் கார்துனை யாருறவே.
6. வான்றேயங் திட்டதன்றே தமி யேன்புரி வல்வினைதான்  
என்று னிவ்வுகில் ஜெனித் தேனென வீட்டிலேன்  
மூன்றுய் மூன்றுமொன்றுய்த் தொழின் மூன்றுமி யற்றினின்ற  
ஆன்றே யுன்னையல்லா லெனக் கார்துனை யாருறவே.
7. திளைசேர் வெம்பவமாங் கடன் மூழ்கிய தீயரெமக்  
கணைசேர்த் துய்க்கவென்றே புளை யாயினை கண்ணிலியான்  
பரசேன் பற்றுகிலே னெனைப் பற்றியப பற்றுவிடாய்  
அரசே வன்னையல்லா லெனக் காதுனை யாருறவே.
8. தாயே தங்தைமர் குரு சமபதது நட்பெவையும்  
நீயே யெம்பெருமான் சுதி வேறிலை நின்னையங்கான்  
ஏயே யென்றிகழு மூல கோடெனக் கென்னுரிமை  
ஆயே வுன்னையல்லா லெனக் காதுனை யாருறவே.
9. என்னேர் பாலியர்தா னுவி கத்திலை யென்னினுமுன்  
பொன்னே ருங்கழுந்தே புக லாக வந்தடைகதேன்  
மன்னே ரக்ஷனிய வமிரா தூட்டிம னுபுரகும்  
அன்னே வுன்னையல்லா லெனக் காதுனை யாருறவே.
10. சன்டே யென்னுளத்தில் விச வாசவி ளக்கிலங்கத  
தூண்டா யென்னிலங்கதோ மயல் சூழ்ந்துகெ உத்திடுங்கான்  
மாண்டா யெம்பிழைக்கா வயிதா தாயெமை வாழ்விக்கவே  
ஆண்டா யுன்னையல்லா லெனக் காதுனை யாருறவே.

தேவாரம் முறைற்று

இன்னிசை பாடி யேகு மேல்வையி னிரண்டு பாலுந  
துன்னிய புதரி னாடே சுருங்கிய நெறியின் பாங்கா  
மன்னிரு கோர சிங்க மறிந்திடு நிலைகண் டேங்கித்  
தன்னிலை கலங்கி நெஞ்சந துனுக்குற்றித் தமியன் நேர்வான். 100

ஆங்கவா கண்டு சொற்ற வடுந்திறல் வயவெனு சீயம்  
ஈங்கிலை போலு மென்க னெதிர்ப்படு மிரண்டு மெஞ்சித்  
துங்குவு வலல நின்று துயல்வரு கின்ற யாண்டும்  
பாங்குற வகலத் தகக பரிசெது மின்று பார்க்கில்.

ஆற்றெதிர்ப் பட்ட துண்புக் களவிலை யவற்றுல் யானோர்  
காற்றெதிர்ப் பட்ட பூளை யாயினன் கருணை வேந்தன்  
தேற்றெதிர்ப் பட்ட தாலோர் தீங்கின்றி வந்தே னீண்டிக்  
கூற்றெதிர்ப் பட்டேன் வானு ஸின்றெருடுங் குறுகிற் மேயோ. 102

நேருத் துணிந்து செல்லின் னினைப்பதன் முன்னம் பிறிக்  
கோரவெம் பகுவா யார விழுங்கிடுங் கொள்கைத் தமமா  
ஆரிவற் றிடையிற் சென்றிங் காங்கிபெற் றுய்வ ரிந்தக்  
காரியங் கண்டன் ரேவவ விருவருங் கடுகி மீண்டார். 103

உயப்படு மார்க்க மாமில் வோரடித் தடத்தை விட்டிங்  
கயற்புறம் விலகி யேகி னுவதன் றதோமு கந்கொண  
மயற்படு குழியுள் வீழ்ந்து மடிவது திண்ண மெனனே  
செயப்படு முபாய மீண்டு திருமுதல் சீரி தனருல். 104

பண்டுகோ ளரிவாய் கட்டிப பத்தனைப பாது காதத  
அண்டாநா யகன லாலில வாபததுக் குதவு வாாயா  
உண்டெனக் குறுதி யென்னு வளரியுள ஞககந தோன்றித்  
தெண்டனிட் டுரக்கக் கூவி ஜெபிததனன சிந்தை யொன்றி. 105

ஆகுலத் துடன்வா னேககி யமுதுமன் றுடிக கூவுங்  
காகுளி வான மெட்டக கதித்தபே ரோசை கேட்டுக்  
கோகுல மாட வீதிப் புறக்கடை குலவிக காக்கும  
சோகமில சாவ தானி தன்னுளே குழுங் காலை. 106

மேக்குயர் பரலோ கத்து விபுரா யனைவி னிதத  
வாக்கிது வயவெஞ் சீய மறிதலகண் டஞ்சி பிட்ட  
கூக்குர விதுவென் ரோாதென் வாததையைக குறிக்கொ ளென்னு  
மீக்கிளர் சத்தத் தோடும விலிதுமற் றிதனைக் கூறும. 107

வெஞ்சின மடங்கற் கஞ்சி விளித்தனை போலு மெயபி  
அஞ்சிடே லஞ்சி டேனீ யருந்தனோ காலிற்பூட்டிச  
செஞ்செவே தொடரின் மாட்டிச சிறைபிடு வித்த துண்டால  
விஞ்சியோர் தீங்கு செய்ய விறவின்றில் விசய மோதி. 108

காலவழி பிசகா துள்ளங் கலங்காது கடவுள் வேந்தன்  
கோல்வழி யிழுக்கா வண்ணங் குறிக்கொள்ளீஇ யமைத்த வேத  
நால்வழி யுரதது மத்தி நுனித்தடி பெயர்த்து வந்திப்  
பால்வழி பிடித்தி கெஞ்சிற் பதியிது பரமாத தங்காண். 109

ஏக் கொடிய கொடி தன்பங்கள் செறினு மாவி  
மாயினும் ஜீவ மாக்க வரம்புநி யிகப்பா யல்லை  
ஆயினு நடுவி கங்தோ ரணுத்துணை பிசகி யோர்பாற்  
சாயினுஞ் தீங்கு வந்து சாருமென் றறிதி தக்கோய். 110

என்றவ னிசைத்த வார்த்தை யெனுஞ்சவை யமுதக் தொடு  
சென்றுநின் றழுலும் ஜீவன் செவிவழி புகுதக் தேறி  
வென்றிசே ரச னுய்தக் விழுத்திரு வாககி தென்ன  
நண்றியோ டுள்ளிப் போற்றித துதித்திது நயந்து செய்தான். 111

கச்சையை பிறுக்கிக் கட்டிக் கால்நிலைத் தூந்றிக் கையில்  
வசசிர தண்டொன் றேநகி நடுநிலை வழுவா வண்ணம்  
உச்சித விசவா சத்தி னுரங்கொண்டங் குற்று நோககி  
நிச்சய நுண்ணுவன் மாகக நெறிக்கைப் பிடித்து நின்றே. 112

வானா யகளை யுள்ளி மானதானு சலிவ முங்கி  
மோனமாய் முன்னிட் டேக முயற்றி பெயாக்கும் போழ்நிற  
கானகத துழலவி லங்கின கணங்கீலை குலைந்து சாயத  
தானவா ரணங்க ளேங்க முழங்கின தஹகட் சீயம். 113

முதிர்ச்சினங் திருகிக் கான முடங்குளை மடங்க லெங்கும்  
அதிபட முழங்கிப் பொங்க யடுத்தடுத் துரறி யாபப  
ஏகிரோவி யெழுமயி நாலவா யிருங்களிற் றியானை மூலை  
பிதிபட வருமி னேங்க மிறங்கிய தடவி யெங்கும். 114

தேற்றென மறையோ னுள்ளாங் துனுக்குற்றுத் திகைத்த தெனும்  
நற்றவம் பயின்ற தாலே நடுநிலை தவறு னுகி  
மற்றெதி ஏந்றி முன்றென வைத்தகால பின்வாங் காமல்  
வெற்றேவி யிதுவென் நேள்ளி நடந்தனன் விறல்கொள் வீரன். 115

இருட்டையூ தறத்து முன்சென் நெதிருத வைணந்து சீறி  
வெருட்டுவெம் மடங்கல் வாயுட் புககுடன் மீண்டா னென்ன  
அருட்டுணை யாலே யநத வாபததுக் ககனறு போனுன்  
திருட்டுவா யலகைக் குண்டோ தொண்டனைச் செயிக்குங் திரம். 116

பாம்பின்வாய்த் தேரை மீண்ட பரிசெனப் படருண் மூழ்கித  
தூம்புறம் பகுவாய்ச் சீயச் சுவட்டிடை மறிந்து போந்து  
மேமபடு தலத்தின் மேய வேதியற் குற்ற வெற்றி  
ஒம்பட்ட யாகக் காத்த வனனத்த் தொருவர் பாற்றே. 117

பொருட்டிற னறியார் சொல்லும் பொய்யுளைக் கொறுகாற் சற்று  
மருட்டிழுன் னின்று மெய்யை மறைக்குமோர் வலியுண் டேனும்  
அருட்டிற னுடைய நீரா ரவலததோ டோக்கு மெய்மை  
தெருட்டுவா ரறினுங் தானே திகழ்ந்திடுஞ் செவ்வி யுண்டால். 118

கடுங்கத மடங்க லேற்றின் கைதப்பி யகன்று போன  
அடுங்களி றனையான் சித்த மமைதலுற் றுமி ஜீவன்  
நடுங்குற வெத்தாநத் மோச நாசததி லுயிராதந் துய்தத  
ஏடுங்கவில் கருணைத் தேவை நன்றியோ உள்ளி யுள்ளி. 119

அஞ்சலித் தோலைக் கண்ணீ ரவிழ்ந்துதன் னங்கம் போர்ப்பத்  
துஞ்சரு வனபிற பலகாற் ரெழுதுதோத் திரிதுபப பாடி  
உஞ்சன னளிய னெனென றுவந்துதன னெறியிற் சென்றான்  
எஞ்சிய கருககன் மாயக காரிரு ஸிறுதத் தண்டே. 120

உபாதிமலைப் படலம் முறறிற்று.

ஆசிபருவம் கவி, 1116







## இரங்கணிய யாத்திரிகம்.

இரண்டாவது: குமாரபருவம்.

சம்பாஷ்னிப் படலம்.

வெய்யவ னிறத்திற் பரிந்து மேதினித்  
தையலாள் துக்கவெக தழலச டச்சட  
மெய்யெலாங் கருசிய விதத்தை மானுமால்  
வையக முழுவதும புதைத்த மையிருள்.

1

செஞ்சட ரவிராளிப் பிழம்பைத் தீக்குமோ  
நருசிது வெனனவு நாச தேசத்துப  
பஞ்சபா தகத்திரள படர்ந்த தென்னவும்  
விஞ்சிய திருட்குமா மேலுங் கீழுமே.

2

அஞ்சட ரவிரதுவந தகிலம் யாவையும  
வஞ்சனீ யுருக்கொடு கரந்து வொவிய  
அஞ்சனக் கருநிறத் தரக்கி யேகொலாம்  
செஞ்செவாய் மடுதுறச செறிந்த காரிருள்.

3

அலீகடற் புவியில்வா மான்ம கோடிகள்  
நிலைபக கொடுந்தொழி னினையும் பேய்க்கணத்  
தலைமக னிலைக்கிடை வீச தந்திர  
வலையென விரவிருள வளைந்த தெங்குமே.

4

பள்ளநீ ருலகெலாம படிந்த வெங்கிசி  
நன்றாந ராமென நடித்து நாடருங்  
கள்ளமுய வஞ்சமுங் கலந்த கைதவர்  
உள்ளமு நரகபா தலமு மொத்தவே.

5

கெடுக்குங ரடர்ந்துபல் கெடு சூழினு  
நடுக்குறு நோய்பல நலியு மேனுங்கை  
எடுக்குநர்க் கிறையரு ஸிலங்கு மாறுபோல்  
உடுக்கணம் விளங்கின வும்ப ரெங்குமே.

மருட்டுபுன் மாக்கள்செய் வஞ்சப் போதக  
இருட்டுஹ மிருதயத் துணாச்சி யேய்ந்திட  
அருட்டகு குரவாமெய் யன்பி னுகைங்  
தெருட்டுபோ தனையெனத் திகழ்ந்த தாரகை.

ஆன்றபே ரகல்விசும் பணவி யெங்கனு  
மீன்றிகழ்ந் தொளிர்வன விட்டு லததுங்கங்  
கோன்றிரு நந்தனங் குலவு ஜோதிய  
வாண்றருக் குலமபொளி மல்லா மானுமே.

சோதனைக் கிடைந்திடாச் சூர சேனன்மெய்  
வேதிய னெனான்னி வியந்து மேமபடு  
தூதர்தூ வியழுலர்த் தொகுதி போலுமால்  
மீதுறத் திகழ்ந்திடை மினிருந் தாரகை.

அடங்கின விலங்குபுன் எடவி யாபபொளி  
அடங்கின பலவியத தணிகொள் பேரிசை  
அடங்கின பணிமுறை யகில் காரியம்  
அடங்கின பொறிபுல னவிதத் யோகிபோல்.

இத்திற முன்னிசி யிருட்டொ டேகிய  
விததக வேதியன் விழாநது போயெழிற்  
சததிரப புறக்கடைத் தலையைக கிடடினுன்  
அதத்கு காவல னா நீயெனரூன்.

நாசதே சத்துளே னயந்து நாடொறும்  
பாசவெவ் வினைத்தொழில பயின்ற பாமர  
நீசன்முற் பெயரவ பதத னின்மல  
சசனு ராருள்பிடித் திமுத்த திவ்வழி.

வந்தன னுபாதிமா மலையின் மீதுள  
நந்தனத் திருந்துயி னயந்து னன்மதி  
சிந்தினே னதுபல தீங்கு மோசமுந  
தந்ததா விருள்வழி தவித்து வந்தனன்.

சம்பாத்தினைப் படலம்.

இத்தகு தலத்திடை யிரவு தங்கியான்  
ந்தத்திலோ தெளிந்துத் யாதி நீங்கவேற்  
குத்தரவு கிடைக்குமோ வுலங்கொ டோளினுய்  
எத்திற நங்கருத் திபம்பு வாயென்றுன்.

என்னருங் கடைத்தலை யேந்தன் மற்றிவன்  
உள்ளமும் வாக்குமொத் துளாது போலுமால்  
கள்ளமி னீமையான் கருதுங் காலெனு  
ஒன்னியேர்ய் கேளனை வுரைத்தன் மேயினுன்.

அரும்பிய மெய்விச வாசத் தாலகங்  
திருமபியுன் நதகர் சேர யாத்திலோ  
வரும்பர தேசிகள் வதிந்து போதர  
விருமபியிங் கமைத்ததிவ விநோத மாடங்கான்.

வித்தக விவேகசூல் விநய யூகிமெய்ப்  
பத்தினற் சிகேகியென் றுரைக்கும் பாபபன  
உததமி நாலவரிங் குளாமற ஞேண்ணிலைச்  
சித்திர மானிகை யகத்துச் செவவியோய்.

கைவரு தவநிலை யியற்றுங் கன்னியா  
தெய்விக சுருதிகன் குணாந்த செவ்வியர்  
மெய்வரு நாவினா விதேக முததர்போல  
ஐவரை யறுவரா யமைத்த வாருடா.

மற்றிவர் சீலமு மறைமெய்ஞ் ஞானமும்  
பற்றறுத தியோகுசெய் பரிசுந தெளனிதின்  
உற்றறி யஃதுனக குறுதி யாமெனச்  
சொற்றுடன் யூகியை விளித்துச் சொல்லுவான்.

அம்மகேள் நாசரேத சத்த னுமிவன்  
நமமசீ யோன்மலை நனுகு மாசையால்  
இம்மலை யேறிவங் திடாப்பட் டெஞ்சியோன்  
செம்மையை யறிந்தினிச செய்வ செய்மினே.

என்றினி துரைத்திட விசைந்து வைத்திக  
நன்றிகொண் மடவரல் நம்பி யெங்குளை  
ஒன்றியிவ் வழிவர வற்ற தென்னையோ  
இன்றெலாம் புலப்பட யியம்பு கென்றனள்.

தாயெனப் பரிவுடன் வினவுங் தையலாள்  
சேயுயர் மதிமுக நோக்கிச் செவ்விய  
தூயவன் றன்வர லாறு தொன்றுதொட்ட  
டேயவை சுருக்கின் கியமபி ஞனரோ.

கேட்டனள் யூகியென் றஹாக்குங் கேதமில்  
வாட்டடங் கண்ணினள் மற்றை மூவனாக்  
கூட்டின விவரிலை குறிகு ணங்களைக்  
காட்டினள் கைநெலவிக் கனியின் வாய்மையால்.

2

காரிகை யூகிசொற் கருத்தை யோர்ந்தவர்  
சீரிய னிவன்செயல் செவ்வி தாதஸிற  
கூரிய தவங்கிலை குறித்துப் பேசுதும்  
ஆரிய வருகவென் றழைத்துப் போயினார்.

24

முன்பொரு பற்றிலர் முகங்கண் டோரிலர்  
பின்பெதுங் குறித்திலா பேணுஞ செய்கையோ  
டென்புநெக குருகித்தம் மினததொ டேற்றனா  
அன்பெதுங் கருதிடா தளிக்கு நீரதே.

25

அறப்பெருஞ் சாலையை யடுக்குங் காற்பலர்  
புறப்படு வெதிர்ந்தருள் பொழியுங் கண்ணினார்  
மயபபரு நன்மொழி வழங்கி வாழுத்தினா  
சிறப்பொடு பூசனை செய்யுஞ செய்கையார்.

26

புவனபோ கங்களைப் புதைத்திட் டாத்தும  
கவனமுற் றருநெறி கடைப்பி டித்தவன  
உவகையோ டுபசரித் துறவு காட்டுமத  
தவங்கிலை முதியாத் தாழுநது போயினான்.

27

ஆங்கொரு சாாபினி லழுகு வீற்றிருங்  
தோங்கிய தவளமா விகையி னுள்ளுறப்  
ஷங்கொடி மடங்தையர் புகுங்கு புங்கவ  
ஈங்கினி திருக்கவென் றிருக்கை பிந்தனார்.

28

நன்றியோ டாசனத் திருந்து நம்பனை  
ஒன்றிய சிங்கையோ டுவந்தி றைஞுசினுன்  
துன்றிய வுபாதிதொக் கடர்ந்த சூழலில  
பொன்றிடா வகைதனைப் புரந்த துள்ளியே.

29

சம்பாஷ்னைப் படலம்.

அவ்வயிற் சிலதிய ரடுத்தங் கெநதிய  
தில்விய பானீ ராநதிச் சிந்தையிற்  
கவ்வையின் ரூயிருந தரங்கின் காட்சியைச்  
செவ்விதி ஞேக்கினன் றிகைத்துள் ரூன்னுவான்.

புண்ணியங் குடிபுகப் புதுக்கு மாடமோ  
கண்ணிய வருநதவக சுழகந் தான்கொலோ  
தண்ணளி யுறைவதற் கியனற சாலீயோ  
யன்னுல் கிறுத்தபே ரின்ப மாடமோ.

துறைதொறு மாரணத் துழனி தூயநாட்  
டிறைத்திருப் புகழ்விளக கினிய பாட்டிசை  
மறைமொழி வழாதமா டகங்ல் யாழிசை  
நிறையுமா விதுவுமோ நிமல வீடுகொல்.

வெண்ணிலா வுமிழ்ச்சதை மினிராந்த பித்தியிற்  
றிண்ணிய சுருதியிற் ரெளிநத் நீரமைய  
கண்ணடிப் படிவங்கள் ககன கோளத்தின்  
வணணமித துணையென வகுத்துக் காட்டுமால்.

மாயமில் ஒளத்திடை வந்து தைவிக  
தூயவா வியினரு ஸன்னு மாறுபோல்  
மேயசா ஓரங்தொறும வீசு மிவ்வகத்  
தேயவ ருடலபுள கேறத் தென்றலே.

பொறிக்கெலா நலந்தரு புனித மாப்புலன்  
செறிக்குமாற் சிநதனை தெருட்டு மாலற  
நெறிக்கெலாந துணையென கிலவு மானில  
வெறிக்குமா விகையிதை யென்னென் றுள்ளுகேன்.

இன்னண மதிசயித் தெண்ணி வேதியன்  
தண்ணுளே யுவந்தன னிருப்பத் தண்ணளி  
துன்னிய முத்தவத் தோகை மாரவன்  
முன்னுற விருந்திவை மொழிகு வாரரோ.

அரசிளங் கோமகற் கண்பு செய்யுமெய்ப்  
பரிசைட யையவெம் பக்க னீவரும்  
வரிசைபெற் றனமெனு மகிழ்ச்சி யுண்டெமக்  
குரைசெயுங் தரத்ததன் றுண்மை நால்வலாய்.

தராதல விரூப்பினை சமைக்குஞ் தன்மையை  
புராதன சுருதினை குணாந்த புந்தியோய்  
இராவுண வியையுமட்டாக யாங்குழி இ  
விராயுஞா யாடுதும விழைவெ வென்றனர்.

38

ஆசறு மனத்தின ரன்பி னுற்சொலும்  
வாசகங் கேட்டுள மகிழ்ந்து வேதியன்  
ழுச்சீன மொழிசில புகன்றை னன்னைமீர்  
பேசது மெனக்கது பெரிய நன்றென்றனர்.

39

அத்திற மறிந்தரு கமாந்த வான்றமெய்ப்  
பத்தியாம பஷித்திரை பவள வாய்த்திறந  
தெத்திற வெண்ணமற் றுன்னை யிவ்வழி  
உய்தத்து புலப்பட வுராததி யாலென்றாள்.

40

முருந்துற்றி மூரலாண் மொழிய முற்றுளங்  
திருந்திய மறையவன் செவளி தாமென  
அருந்தவத் தோய்பிறப் பவித்தை யேகுடி  
இருந்ததே சமமெமக் கிறைவன பாரிடம்.

41

சசன்றோ பாக்கினி பெரிக்கும யானுறு  
நாசதே சத்தையென மெழுந்த நல்லுரை  
ஓசைகேட்ட டருசியுள் ஞுடைந்து யங்கினேன  
பாசவெவ் வினைமிகு பார மாயிற்றால்.

42

வழியறிந் தோடல னுயின மாண்டுயிர்  
அழிவனை ரேருருஞா வகத்து ஞுன்றலாற்  
கழிவினுக கிரங்கிளாட் கழிய விவ்வழி  
மொழிசுவி சேஷகன் முடுக்கி னுனைன்றுன்.

43

### வேறு .

நன்று வேதிய மறைவியாக் கியானின் மனையில்  
நினர துண்டெனி னிகழ்ந்ததென் னிகழ்ந்ததென சீர்மை  
குன்று ருதழுங் கொம்பனூள் வினவலுங் குறித்த  
மன்றில் யான்கண்டு கேட்டவை மறபபரி தம்ம.

44

ஜென்ம சத்துரு வாயெமைக் கெடுப்பது தீரா  
வன்ம முற்றபேய் மற்றதை யடர்க்ககம் மாட்டுத்  
தன்ம ரங்கர் கிருபைதந தருள்வரித் தகைமை  
என்ம ஏத்துற ஓன்றிய தங்னன மெமமோய். .

45

சம்பாஷ்னைப் படலம்.

நம னலயத் திடம்பெறு பாவமே நாளும்  
பரம நாயனகை மாறின்றிப் பாளிக்குங் கிருபை  
உரமு றுவகை தூரந்திடு மென்பது முணாந்தேன்  
வரம ஞேகர துனிததுணர் மதிவலோய் மனத்துள்.

மற்று மேலைநாள் வருநடுத் தீர்வையின் மரபைச்  
சொற்ற னன்னெரு சொபபனி கேட்டுளங் துளக்கம்  
உற்ற தென்னினு முடையவன் றிருவளச் செயலான்  
முற்று மெற்கது பெருமபய னீநத்து முதியோய்.

நித்தி யானந்த மாடத்து நிலவர மியத்திற்  
பதத ரோகிலா வெளஞ்சட பரிததுல வுவதுஞ்  
சத்த வீரஞோ தூயவன வாயிலிற் றுன்னி  
முத்தி விட்டினுட் புகுநத்துங் கண்டவா முதிர்தே.

உள்ளு றப்புக விளாந்தனை அந்தம குரவன்  
வள்ள அுததர மின்றென மறுததெனை விடுத்தான்  
எள்ள ரும்பல காட்சியிற் றெருட்டியென் றிசைத்தான்  
கள்ள மின்மறை வேதியன கணங்குழை யுதைப்பாள்.

உலங்கொ போளினு யுன்னுளத் துள்ளதுன் றுளையாங்  
துலங்கு கண்ணடி மயலறக் காட்டிடத் துனிநதேம்  
நலங்கொண் மாரககத்து மற்றெதை யெநிரந்தெனை நம்பி  
புலங்கொ எத்தெரித் துளையென வாரியன புகல்வான்.

குருதி சிந்தியோர் குன்றிடைக் குரிசினம் மிளங்கோ  
பரிதி போலொளி கான்றுயிரா விடுத்திடும் பரிசைக்  
கருதி நோக்கின ஞேககலுங் கழிந்தது சும்மை  
சுருதி றுலவலாய் தோனற்னா மூவரச சூழல்.

ஆய காலையிற் பாவமன் னிப்பெனக் கருளி  
ஏய பேரடை யாளங்க னிவையெனக் கீந்து  
மீயு யர்ந்தவா னகத்திடைக் கரந்தனர் விளாந்து  
கூய மெய்யடி யாருளங் குடிகொண்ட கோமான்.

கொள்ள ருந்துயில் கொண்டவர்க் கறின்னைக் கொளுத்த  
எள்ளி மூவருங் துயின்றன ரெமுந்தில் றெருசார்  
கள்ள மார்க்கத்த றிருவர்வந திடையிலே கலந்து  
நள்ளி ருட்படு கவர்வழி பிடித்தனர் நயந்து;

அடர்ப்ப தன்றுச் சென்கிடே லாளர் யேறு  
தொடர்பப் புத்தலை யென்றுகா வலன்சொன்ன .சொல்லால்  
இடாப்ப டாதிவ ணிறுத்தன னன்றெனி விருவர்  
பிடர்ப்பு ரம்பிடத தோடுவெல் பேறுங்கதி பிறவே. 54

பெண்ண ருங்கலத் தாயாமீர் பினிபினைழத் தோடி  
உண்ணு நீங்கை யாற்றிரிந துலைநதவோ ருமைக்குத்  
தண்ண ரும்புனற் றடாகமோன் ரெதிர்ந்தபோற் றமியேற்  
கெண்ண ருங்குணத திவ்வுமை லபிதத்திவ் விரவில. 55

சாவ தானிரே ருதவியின் றகைமையுந தழைத்த  
ஆவ லோடெனக காதரம புரியும தண்பும்  
நாவி னுலன்றென் ஊளத்திடை நன்றிபா ராட்டித்  
தேவ தேவனைத துதிப்பலென றிசைத்தனன் செய்யோன். 56

இனிது வேதியன் வாய்மைகேட் டகங்களித் தெல்லாம  
புனித வாவியி ணருட்செய லாமெனப போற்றிக  
கனித னீர்மையிற் கண்ணுளங் கசிந்தனள பத்தி  
வனிதை யவ்வயின் விவேகிமற் றிவவுனா வகுக்கும. 57

மக்க ளோத்துணை மனைவியை மருவசம் பத்தைத்  
தொக்க ளோநதவன கிளோஞ்சைத துறந்துவரன் வழியிற்  
புக்கு வந்தனை மற்றவற றிடைக்கிடை புகுந்து  
சிக்கு கின்றவோ கிந்தனை செப்புதி யென்றான். 58

புந்தி மாநிது புகறலும புறத்தொடர் பெல்லாம்  
முந்து வர்த்துப்பனின வேட்டுழை கின்றவோ மூடச  
சிந்தை யின்றெனி ஊமபழ வாசனை சிறிது  
வந்து வந்துபோம விடுபட்ட ஓசங்கின வடமபோல். 59

மாலீ கண்டர வாமென மயங்கிப்பின் வாங்கும்  
சீல மாயொரு தீங்குறிற றிகைத்துளங திருமயிப்  
போலி வாழ்க்கைகாரிற் புகவரு மாயினும் புகழோய்  
மேலை நாண்டுத தோவையை சினைத்துடன் மீஞ்ம. 60

நேர்ந்த தாற்பல சமயங்க ணிறுவிசா ரத்தைச்  
சார்ந்தி டற்குளஞ் சாய்ந்திடி லெத்தனை தவறும்  
ஆர்ந்த சின்தையு மாமொரு முறையரு வருத்துத்  
தீங்கு பின்னதை விழைவது வோர ஜென்மம். 61

சம்பாஷ்னைப் படலம்.

அநித்தம் பாவசன் தோடங்க எனைத்தும் தன்றித் துரித்தி றஞ்சதோ தயந்தரு மென்றருட் இணையால் நுனித்து ணாந்துபே ரினபலோ கத்தையே நுதலித் தனித்து நால்வழி வரவொருப் பட்டனன் றக்கோய்.

இனைய யாவுமற் றெருபக்க மெம்பிரா னன்புங் தனையன் றன்னளி யுமபுனி தாவியின றயையும் நினையுங் காலிநத் நினிலத் துறவினை நினைக்கும் வினைய மென்னவா மீதென்றன் முங்கிய விநயம்.

என்று வேதியன் றன்னுளத் தியற்கையை யியம்பத் துன்றி ருங்குழற் சமதியென் றஹாபெறுந தோகை நன்று நின்கரு விழியென நயந்தவை சிலவிக் கொன்றி வந்தவோ ஏன்னெடு முஹாபென வரைப்பான்.

பச்சைப் பூகங்கின் றெழுகுலக் குரின்மொழிப் பாவாப் கொச்சைப் பாமரக் குழிமொழிர் பழுசிய கொடிய இச்சைப் பாடுகள் சிற்சில வென்னெடு மிசைநதே அச்சைப் பாடுக டருவன யாண்டுமென ணகத்துள்.

விதிவி லக்கிகங் துஞ்றுதல் விருபபமின் றெனும விதிவி லக்கிகங் துஞ்றுவ லோரோரு வேளோ விதிவி லக்கிகங் திடுவன்யா னுயினும் விதிகத விதிவி லக்கெலா நன்றென விருபபுடன ரமிப்பேன்.

என்ற மாத்திரத் தையவுன் னியற்கபா வேச்சை துன்று நன்மனே தத்துவ விரோதமாய்த துளங்கி நின்ற தென்னிலவ் விச்சையை நிலவுரு தடககி வென்றி யெவவகை வினோதத்தை விளமபுதி யெனலும்.

தாக்கி டப்படுஞ் சிற்சில வேளையிற் றமியேன் தீக்கு னங்களவ் வமைகியை மயலறத தெருண்டு கோக்கி லோபதி னுயிரங் கோடிபொன் னெடியில் ஆக்கல் போலுமெய்ம் மகிழ்ச்சியுண் டாமகத தணங்கே.

சுபாவ விச்சையைக் கெடுத்துவே ரெடுத்தறத துடைக்குட உபாய மைம்பொறி வாய்வழி புலனுரு தொருஙகே கபாட பந்தனஞ் செய்வதென் பாரது கருதில் அபாவும் வாய்ப்பழுக் கன்றியோர் பயனிலை யம்ம.

குருதி காட்டிய சிலுவையை நினைப்பதுங் கோதில்  
சுருதி நூலையும்த் துணைவதூங் துகிலைடுன் இலவதும்  
வருதி றத்தமா மகிழ்ச்சையை மதிப்பதுஞ் சுபாவங்  
தருது ரிச்சையைக் களையுமெய்ச் சாதன சதுஷ்கம்.

தீய சிந்தையைச் செகுப்பதுஞ் செம்மையிற் றிறம்பா  
மாய மற்றநற் கிரியையை வளர்ப்பது மயங்கி  
மேய சோதனைக் கெதிரும் விறலதரு வதுமெற்  
கேய வத்தகு சாதன சதுஷ்கமே யென்றுன்.

ஆரி யன்சொலக் ரகட்டலு மாரண விவேகி  
சீரி தாமெனச் சிந்தையுள் வியநுநீ சீயோன்  
மேரு மாமலை யாத்திரை விளைந்ததென் விருப்பங்  
கூரி யோயெது குறித்துள கூறுதி யென்றுள்.

இலகு வாண்மதி முகத்தினு யென்னுயிராத் தோழர்  
உலகெ லாமுயக் கொண்டவர் வினைச்சுமை யொழித்தோர்  
அலகி லாமகி மைப்பிர தாபமோ டாங்கு  
குலவி வீற்றிருத் தலைக்கண்டு களிபபதோ குறிப்பால். 1

இம்மை யேயெனை யீடுமித் திடுபல விடுக்கண்  
வெம்மை மிக்கபல் வேதனை விடயகக ளெதுவும்  
அம்மை விற்புகா தழிமர னமுமிலை யாங்கு  
செம்மை சோமதி மற்றிதோர சிந்தனை தெரிநீ.

பினங்கு றுமனப் பெருந்தகை யவரொடுமே பிரியா  
திணங்கி வாழ்வது மெய்பிரா னடி சிரத் தேநகிக்  
குணங்க ளைபுகழ்ந் தேநதியின் னிசையொலி கூட்டி  
வணங்கி நிற்பது மெனக்குள மற்றெரு வாஞ்சை.

இத்த கைப்படு திடனிச் வாசத்தை யெனக்குள்  
உய்ததிம மட்டுமா தரித்துகின் றஹுக்கை யாகி  
எத்தி றத்தினும் பாதுகாத தளிப்பதெம் மிறைவன்  
வித்த கப்புணி தாவியின் செயலென விண்டான்.

சீர்மை யுற்றமெய்க் கிறிஸ்தவன் றிடவிச் வாச  
நீகை யுற்றறிந் தாமிது நின்னைய மென்னுக்  
கூரமை யுற்றநல் விவேகியுட் குதுகலித் திருப்ப  
நோமை யுற்றசி நேகிமற் றின்னன நிகழ்த்தும்.

சம்பாஷ்னைப் படலம்.

கிய மின்ற வோயுனக் காத்தும வாழ்வு  
கைய தாயதெம் மாண்டகை கருணையி னழைப்பும்  
வைய ரக்கன் மலரடி யாட்கொண்ட மாண்புந  
துப்ப வாவிகல் காரருட் பெற்றியுந துணியில்.

மண்பி சைந்தருத் தாரானார் மலிநதபோ தத்துங்  
கண்பி சைந்தமு சேய்க்குளங் கசியுமோ தாயின்  
பண்பி சைந்தங்ம் பரமபரன் பத்தபா ஸனததை  
நண்பி சைந்தினி தாற்றுமா றறிந்தன நலைலாய்.

அரிய மிதகிர விங்கிது நிறக்கின் னன்புக்  
குரிய காதவி மககண்மற் றளாகொலோ வளாசேற்  
பிரிய விட்டுனைப் பிரிநதவண் டரிப்பதென் பிரமை  
தெரிய விள்ளுதி யென்றனள் சினேகியாந தெரிவை.

வினவு வாசகங் கேட்டலும் விம்மிகெட் டியிர்த்துக்  
கனவு போன்றதெங் காமிய வாழ்வெனக கருதி  
வனவி முத்துணை நீர்முதக முகுத்திட மறைதேர்  
பனவ னுளஞ்செடங் துருகிமற் றிவ்வுனா பகாவான்.

குணங்கு லாவிய குயிற்குரம் கோமள வல்வி  
மணங்கு லாவிய மனைவியோ மரிரு மைந்தர்  
நினைங்கு லாமுடற் குயிரென வெனக்குளார் நிகழ்த்தில்  
கணங்கு லாவிய கிளைஞ்சூம் பலருண்டு கண்டாய்.

புலைநி ரம்பிய நிருவிசா ரத்தொடு புணாந்த  
அலைநி ரம்பிய கடற்புவி முழுவது மஷிக்கும்  
உலைநி ரம்பிய கணவின்வா னுகுதழ லென்னுக்  
கலைநி ரம்பிய கட்டுளை தெரித்தனென் கவனறு.

உலக வாழ்க்கையை யுறவினை யூர்ப்பழக் கத்தை  
அலகை மார்க்கதை யழல்விட வரவென வஞ்சி  
விலகி யென்னென்று திருமியிம மெய்வழி பிடித்தற்  
கிலகு நன்மதி படைத்தில ஹன்மனைக் கிழுத்தி.

மறுவி லாமதி முகத்தினுய் மைந்தரோர் நால்வர்  
சிறுவர் சொன்மதி தெருண்டிடார நன்மையிற் றிறம்பி  
உறுவ தாயசிற் றின்பவுல் லாசமே யுவப்பர்  
நறுவி தெள்ளிவெங் கடுத்தழழ நயக்குமாப் போலும். •

பொறுமைத் தெய்வவேங் தாண்மையப் பேணலர் புகுதும்  
மறுமைச் சிந்தையோ சற்றில் ரிக்தத்துறு வானுள்  
குறுமைத் தெனபதுங் கொள்ளலர் குவலை வாழ்வின்  
சிறுமைப் போகமவேட் டுழல்வரை மூர்வரு சித்டர்.

பாபத் தைப்பர ஸீதியைப் பகர்நடுத் தீர்ப்பின்  
ஆபத் தைக்குறித் தறிவுறுத் தாவிசல லருளாங்  
தீபத் தைக்கெடுத் திருப்படு தீவினை யீட்டிச  
சாபத் தைப்பெறச சதோதய முயலவரச சமூக்கர்.

தெள்ளி தென்மலை மக்களைத் தெருட்டிய செஞ்சொல்  
உள்ளி எங்கனைத் துக்கத்தீமி பாலினை யொத்த  
வள்ளி யோயெமாக் குரைத்தசொல் வல்லுளி மதியா  
தெள்ளி யிட்டாதி திலத்தையொத் துளதுகா ணிசைககில்.

சொற்ற தோர்ந்திலர் வழித்தகண் ஸீரோடு சும்மை  
உற்ற டைந்தமெய் வருத்தமும் விடுத்தநெட டுயிப்புஞ்  
சற்று ஞாக்கல ரிகழ்ந்தன ராதவிற் ரமியேன்  
முற்று நீத்துவா திவவழி பிடித்தனன் முதியோய்.

கறுத்த சிந்தையர் மட்மையாற் கனன்றுவர்த் தெள்ளி  
வெறுத்தெ ணைப்புறக் கணிததன ராயினும் விமலன்  
ஒறுத்தி டாதவாக் குண்மையைத் தெரித்தறி முறுத்திப  
பொறுத்தி ரக்ஷிண நல்கமன் றுவல புகழோய்.

ஆக்கு தீவினை யருவருத் தஞ்சுமென் மனமும்  
வாக்குஞ் செய்கையு மாறுகொண் டனமலை மக்கள்  
போககி னுக்கெளை யாதவிற் பொருந்தல ராகி  
நீக்கு மாறௌருப பட்டனா னிகழ்ந்ததீ தென்றுன்.

கணித ஸீர்மையன் வாய்மையிற் கனன்மெழு கென்ன  
வனிதை யுள்ளுகெக் குருகினன் மறைமொழி யாய  
புனித வித்தவன் புந்தினன் புலத்திடைப் போருந்தி  
இனிதி னுய்த்தவான போகத்தை வியாதன வியமபும்.

பன்னு வேதபா ராயன பருளெனுரு மைந்தன்  
என்னி மிததமே தினியுமைப் பகைத்திடு மேனும்  
பின்னி டாதுசான் றுகுதிர் பேதுறீ ரென்னுச்  
சொன்ன வாசக முண்டதற் குண்டுகொல் சோாவு.

## சம்பாஷ்னைப் படலம்.

அன்று வேதங்களூடெறி கடைப்பிடித் தாபேல்  
மன்று ஓபுரி நந்கரு மத்தினால் மனது  
கன்றி வெஞ்சினங் கதுவியங் கவன்றீனக் காயின்  
கொன்று தீர்த்தன னிதுவன்றே குவலயக் கொள்கை.

திகழு நூன்மதிச் செவ்வியோய் செவ்விய ரென்னப்  
புகழு வாககன்று நந்தமைப் புறக்கணித தெளளி  
இகழு வாக்குநன் றியற்றலே நங்கட ணென்றும்  
அகழு வாககுநன் றுற்றமாற் றூரணி யைய.

தாயைத் தந்தையைத் தாரத்தைத் தன்றுளைத் தமரைச்  
சேயைச் செல்வத்தை வெறுத்துயா ஜீவனை விரும்பி  
மாயைக் கீடழி யாதுகல் வழிபபடு மாண்பே  
பேயைத் தாக்கிய பெருந்தகைக் காட்படும் பெற்றி.

காவ லன்பெருங் கருணையிற் கரூபில்பே ரின்ப  
ஜீவ நன்மையைத் தெரிந்தனை மறறிந்திற் சீரி  
தாவ தென்கொலோ வினானுமவ் வாண்டகை யருளால்  
வீவி லானாத பதவியும் பெறுகுவை மேலோய்.

தேச மலகிய சிற்குனு லயதிரி யேகர்  
ஆசி மலகுக வனவர தமுமுனக் கென்னுப்  
பேசி யனபினுற் பிறங்குமெய்ப் பததியை நோக்கி  
ஆசி லாமனத தணங்குனு எஞ்சலித் துணாபபாள்.

## ஏ வ ய

அருநத வததெழில் பெற்றமெய் யாரணி  
திருநத வாரியன் செபபிய தோநதனம்  
பொருநது மனபாக காக்கினற புண்ணியப்  
பெருநத கையருட் பெற்றியைக் கண்டனம்.

அன்னை யுண்டுசின் னேரம முதுணற்  
கின்னு மாவிக்கி னியசம் பாஷ்னை  
பன்னு துங்கிறில் தன்புப முத்தவா  
றுன்னு அங்கருத தென்னென வோதினுள்.

இதுசி நேகியி யம்பலு மேந்திழழு  
மதிம டங்கதயென் வாஞ்சையு மீதென்றாள்  
புதுவி ருதினி னும்மகிழு பூத்துடன்  
அதிநீ. லமடி யேற்கம்மன் மீரெனு.

ஒன்று வேண்டுவ லுண்ணத கோமகன்  
மன்றி ரகைமு டித்தவ ரம்பினில்  
அன்ற டெந்தவ ரும்பெரும் பாட்டினை  
இன்றி சைக்கமன் றுடுகின் ரேணென்றுன்.

பத்தி யென்னும்ப வித்தினா பாங்குளார்  
சித்த மும்மவா செப்பிய சீர்மையும்  
உய்த்து ணர்ந்துள்ளு வப்பொடு மொள்ளிய  
விதத கக்கனி வாய்மலர் விண்டனள்.

எம்மு யிர்த்துனை பிரிரை வன்னெரு  
செமல் மேயசி லுவையின் பாடுகள  
மம்மர் நீங்கிய வானவாக் காயினும்  
அம்ம சொல்லிய ளஷிடற் காவதோ.

தலையில் யாவரும் பாவிகள் தண்டனை  
நிலைய நித்திய மாநடு நின்றவர்  
ஒருவ ரேயொருங் குத்தரித் தார்சிறு  
வலையில் யாவரா கோவைவ குப்பரே.

பானா வான்ப்ப ரப்பைப்ப ரவையை  
வினா வாலுகத தைபள விட்டிடுஞ்  
சீர ராயினும் ஜேசுதத ரித்தவக்  
கோர வாதைகு ணித்திடற பாலரோ.

வாக்கொன் றிற்குளில் வையம டக்கிய  
கோக்கு மாரனல் லால்லிக்கு வலயங்  
தீக்க நின்றசி ணக்கொடுஞ் தீத்திரள  
ஆக்கை மீதுத்த ரிக்கவல் லாரெவர்.

பாழி யம்புவி யுய்யப்ப ரன்சுதன்  
வாழி மேனிவ தைபபுண்ட நீமையை  
ஆழி யூழினி ணைத்தமு தொண்கணீர்  
ஆழி யாகவு குபபினு மாற்றுமோ.

வையம் விண்டிடும் வான்கதிர் மாய்ந்திடுஞ்  
சைய முந்தக ரும்தலை சாய்ந்தெனில்  
ஃயன் ஓயவ வஸ்தையை யாய்ந்துகொ  
செய்ய யானெரு சின்மதி யோதரம்.

## இரங்கணிய சுரிதப் படலம்.

நாய கண்புனி தாத்துமம் கைந்ததும்  
மீயி ரத்தவெ யர்ததுளி வீழ்ததும  
யய தின்னண மென்றெடுத் தோதவாய்  
ஆயி ரம்மிலை யாடுவு மற்பமால்.

பெருகு மன்பிற்பி ணித்தவப் பெற்றியை  
உருகு முள்ளத்திர் யானுளை செய்வதற்  
கருகி யல்லெனமற் றுயினு மாவியின்  
திருவ ருட்கொட றிதன செபடுகேன்.

என்று பண்ணியி கபர சாதனம்  
நன்று ணாந்தங லங்கிளர் பத்தியாங்  
துன்றி ருங்குணத் தோகைதன் சிந்தனை  
ஒன்றி மீசன ருட்டுணை யுன்னுவாள்.

சம்பாஷணைப் படலம் முற்றிற்று.

## இரங்கணிய சுரிதப் படலம்.

(ஸ்தோத்திரம்.)

அகில லோகமப டைத்தளித் தண்பினுற்  
சகல மன்னுயிரி ருங்கதி சாரநதுய  
மகவை நலகிய மாண்புற தாதையாம்  
பகவ னுக்கித யாஞ்சுசலி பண்ணுவாம்.

ஓ வ று .

உலகமகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகை யேற  
அலகையுளங் திகிலேற வகண்டபரி பூரணனு ராண்மெய் வாக்க்  
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நரவுருவாய் விளங்கி யன்ப  
சிலுவைமிசை யேறியமெய்ஞ ஞானசூரியன்டியைச் சிநதை (   
வாம்.

ஓ வ று .

துனிதரு வினைமுனி தூய சிந்தனை  
கனிதர நன்னெறி கடைப்பி டித்திட  
இனிதுவங் தடியவ ஸிதயத் தென்றும்வாழ்  
புளிதால் லாவியைப் போற்று வாமரோ.

வ யு .

காவ னத்திலே நிசியிடைத் தனியிருங் துலகெலாங் கதிசே  
ஜீவ ஜீககொடுத் திடவரு திறங்கினைந் திரத்தவேர்த் துளிசிங்  
ஆவி பிற்கொடுஞ் துயரமுற் றையருக் கபயமிட் டதுமங்கா  
தேவ மைந்தனூர் சகித்தவே தனையுமென் சிந்தைவிட் டகலாடு

முசு முண்முடி முடித்திட முனிவரு முகசரோ ருகப்போடு  
ஒசு மோடுபே துருமணங் கசந்தழு னோக்கிய நெடுங்கண்ணு  
தேசு குண்றிவெங் குருதிங்கீ பொழிதரு செய்யமே னியுமெ  
ஏசு நாயகன் றிருவடித் துணையுமென் னிதயம்விட் டகலாடு

பாவி யென்றெனக் குணர்த்திய கருணையும் பாவநா சரைக்கா  
வாவி யென்னையங் கவாவயி னடத்திடு மிருங்கிற மையுமெறகா  
ஒய்வி லாதுபி தாவைமண் ரூடவி அந்தெழுமு பெருமூச்சுந  
தேவ ஆவியின் புனிதமாச் செயலுமென் சிந்தைவிட் டகலாடு

வ யு (திருவிருந்து )

மாக வேந்தற்கு மானத பூசனீ  
ஒகை யோடளித் தொண்பொன்வள் எத்துறு  
பாகு குத்தப ரிசெனப பததியாந  
தோகை யின்னன சொல்லுதன மேயினான்.

கோட்ட மின்மனத தீரிளாங் கோமகன்  
தீட்டு மானிடம யாவையுந தீசுகிறை  
மீட்டு மேக்குபர் வீட்டுல கதுகினை  
கூட்டு வானுற்ற வாதைகு றிககொளில்.

மற்றை நாண்பனு மக்களி ரகுணை  
முறை மென்றுமு னிவின்றி முற்படுமே  
அறையை நாளிர விலலடி யாரோடுமே  
உற்ற ருக்கினா நல்விருந தோபாளை.

மருந்தே னத்தகு மந்திர வற்புக  
விருதை ருந்துமல வேண்டியில விததகா  
திருந்து சிறசில திவ்விய போதனை  
பொருந்து மாறுபு கன்றனர் புண்ணியர்.

உந்து தண்ணளி யாலுல கத்திடைத்  
தந்தை தண்ணை டுத்ததுந் தாமவரு  
விரதை யுந்திரு வள்ளமலி மூந்திடுமே  
அந்த ரகசம வளிக்க னிதத்தும.

இரக்ஷணிய சரிதப் படலம்.

விதிவி லக்கின்சு டாவி சம்புதோய்  
மதினி எக்கிற்பொ ருத்திய மாட்சியுங்  
கதிபு குத்துமெய் யன்பின்க னிதரூஜ  
முதிரு மெய்விசு வாசத்தின் மொய்ம்பதும்.

கால முற்றுங்க டவுள்க ருத்தினுக்  
கேலு நற்கரு மங்களி யற்றிய  
சீல மும்பரி விற்றெரி யச்சொவி  
மேலும் விள்ளுவா ஞானவி ரோசனன்.

சருவ வல்லதி ரித்துவ தற்பரத்  
தொருவன் யானெரு மூவரொன் றுயுள்  
நிருவி கற்பநி லையைவி சுவசித்  
தொருவ கிற்கிலி ரேலெமக் குள்ளுளீர்.

தொள்ளோ மாங்கில மெங்குந்து ருவினீ  
விள்ளு மின்சுவி சேஷத்தின் மெய்ம்மையைக்  
கொள்ளு மாலுல கம்பகை கொள்ளினும்  
வள்ள லாரருள் வாய்க்கும லங்கலீர.

சொற்ற வென்னுரை யுட்கொடு தூநெறி  
பற்றி மெய்ம்மைப காந்திடு சான்றிராய்  
நிற்றி ரென்னிலாங் நின்மலை வீட்டடைங்  
துற்றே ஞேடரு காசனத தோங்குவீர.

எண்ட ரும்பர லோகவி ராஜ்ஜியத  
துண்டு பற்பல தானமங் குற்றியான்  
ஒண்ட லங்கதெரிங் தும்பொருட் டன்பினீர்  
கண்டு மீள்குவ னெஞ்சங்க லங்கன்மின.

அழிவி வினபவு லகத்தை யாக்குமெய்  
வழியு மாசறு சத்திய மாண்பதும்  
ஒழிவி னித்திய ஜீவனு முன்மையா  
மொழியின் யானல தின்றிதை முன்னுமின.

என்னில வேறல ரெந்தையு மெந்தையார்  
தன்னில் வேறலன் யானுமித் தன்மையின்  
மன்னு மென்னை யலறக் காண்டலே  
உன்ன தேசனைக் காண்டலென் றுன்னுமின.

அடுத்துநன் கெடுப்பெணன் றறைந்த சூழ்விலை  
முடிதத்திடு தருணமீ தெனன் முன்பணங்  
கொடுத்தவப பதிதளைக் குறுகி னுன்கொலுங்  
கடுத்துறு மனத்துழை தாசென் களவுனே,

36

துன்மதி போய்பின் சூழ்ந்த தொண்டாக்கு  
நன்மதி சிறகில் நனிறை நாயகன்  
தனமனத் தெண்ணிமேற் றதுமபு மன்பினுற்  
கனமனங் கலாந்திடக கழுறு வாரரோ.

37

மனுமக னுற்பிதா மகிழை யோங்கலால  
நனிவிளாந் தவலுக்கு மகிழை நலகுவா  
இனியொரு சிறுபொழு திருப்ப அமழுடன்  
கனிவொடும் பின்னெனைக் கருதித தெடுவீர்.

38

மககளே யான்செலு மிடத்து வந்துகீர்  
புக்கிடக கூடிய தனறிப் போழுதிலே  
மிக்கவன் புடையராய் விளங்கு வீரனிற்  
றககவன் சீடரென் றறியுந தாரவி.

39

ஆகலா லொருவரி லொருவ ரண்புகாங்  
தேதமில் குணத்தா யிருமி னீணுதும  
மீதுநா னேசத்தை விளைத்த வாறுபோல  
ஈதொரு கற்பனை யியமபி னெனென.

40

முண்டெழு துயரினுன் முடுகிப் பேதுரு  
ஆண்டவ வெங்குதி ரணைகின் றீரென  
வேண்டிட வினறலை மேவிச சில்பகல  
மாண்டபின் பற்றுவை மனக்கொள் வாயென்றார்.

41

எறுமைத் தொடர்ந்திடை னினமென் ஜீவனை  
நானுமக் காகவை நல்கு வேனெனத்  
தானுடைப் பலத்தையே சாாநது பேசலும்  
வானவா கோமகன மறுத்துங் குறுவார்.

42

நின்னுடை ஜீவனை நீக்கு வாய்கொலோ  
என்னுடை னிமித்தமா யிடங்கொ டாமல்யான்  
துன்னிய பசாசினைத் துரங்தென் றங்கையை  
உன்விச வாசனன் றுரக்க வேண்டினேன.

43

உரப்படும் பின்னர் யுன்ச கோதர்  
திரப்படு மாறுகிற தணைசெய் வாயென  
நிரப்பினர் பேதுரு நிலைக்கப் பூமிகைசப்  
புரப்பது கருதிவந தணைநத புண்ணியா.

44

கேட்டவன் றப்பலக் கேடு னர்க்கிடான்  
மீட்டுமூம் மூடன்சிறை மேவு வேனறலை  
நீட்டுவன் சாவிலு மெனததன் னேசுததைக  
காட்டினன் வருவது கருது வாரெவா.

45

ஆவது கருதிய வமலன் பேதுரு  
சேவலின் நிரவிலே தெருளக கூவுமுன  
மூவிசை யெனைமறு தவிபபை முறறுநீ  
மேவறு மெய்ம்மையை விளமபி னேனன்றா.

46

இன்னண நிகழ்வழி யிருந்த சீடருந  
தன்னிக ராயதற் பரனுந தமமுனம  
மன்னுபஸ் காவெனு மறியைத துய்ததுமே  
முன்னிய மப்படி முடித்திட் டாரோ.

47

### வேறு

பொங்குபர மானந்த நமக்கருள வந்தமனுப் புதல்வர் தாமே  
செங்கரததா லப்பமெடுத் ததைப்பிட்டுத் தோத்திரித்துச் சீடாக்  
[கிஞ்சி]  
துங்கருக்காய் மரணத்துக கொப்புவிக்கு மெனதுடலீ தென்னை யுன்  
[னித்  
தங்கிடுநீ ரிந்தவகை யியற்றியெனக் கருணையொடு சாற்றிப் பின்  
[ஞம். 48

இனிமைதரு பழரசபாத் திரமேந்தி ஸ்துதிசெலுத்தி யிதிலே நீங்கள்  
அனைவீரும் பருகுமின்மற் றிதுபுதிய வுடம்படிக்கைக் கமையச கிற  
[தும்  
எனதிரத்தம் பாவமன்னிப் பிதனுலே யுண்டாகு மினியிப் பானந  
தணைநுகரே னென்பரமதங்தையிராஜ ஜியந்தனினீ சாரு மட்டும். 49

என்றுதிரு வாய்மலர்ந்தன் புருவாக வெழுந்தருளி யேசு நாதர்  
ஒன்றியதம் மடியரொடும் பாவிகளுக் காயிரங்கி யொருபே றுன  
தன்றிருமைந தணைக்கொடுத்திவ் வளவாக வுலகிலன்பு சாாநத தேவை  
நன்றுநினைத் தேத்தியொரு தோத்திரை தழுமிகையாய் நவிற்றி  
[ஞாால். 50

பரசுமய விருளகலச் சுவிசேஷ விரிக்ரணம் பரப்பி நின்ற  
இரவியெனுந திருச்சபையி னிலையாக வழங்கிவரு மிரண்டு ஞான  
வாமிகுசாக கிரமெந்தின் முன்னதுஞா னஸ்நானம மற்றென் நிந்தப்  
பரமவிருந தாநமது பரமகுரு வேயிவையேற் படுத்தி ஞாரே. 51  
முந்துறஞா னஸ்நான மடைவாதிருச் சபைபுகுவோர் முறையிழை  
[னின்று  
பந்தமனு காதபரா பரண்மதலை யெமழுடைய பாவந தாங்கிச  
சிந்தனைசெங் குருதியுயிர் விடுத்தனரென் றுளாநினைந்து சிந்தை  
[யன்பால  
நைநதுருகி விசவாசத் தூணறிசிற்பா நற்கருணை நயந்துட் கொள்  
[ளில. 52

கேவு (பிராததனை )

ஓவிகட லுலக மெல்லா முயாபர கதியிற சேர  
மலிதரு கருணை யாலே மானிட அருஙாந தாங்கி  
மெலியராய் வந்த மேசி யார்வை விளமபிப பின்னா  
நலிவழு மடியாக காகச செபத்திலே காட்டம வைத்தா. 53

கேவு .

ஆதிமத யாநத ரகிதநிஷ்ட களங்க  
வநாதியை மருடபெருங கடலை  
ஒதுதற் கரிய மூலதக துவததை  
யொப்பற வுயாபரஞு சுட்டா  
வேதநா யகனைத தமினிரு விகற்பாய்  
விளங்கிய விபுதாதம பிரானைக  
காதன்மீ தூரச சிந்தையு னினைந்து  
முஹமறை கனிந்தவாய் திறந்தா. 54

தாநதையே சேரம வந்தது நீநாந  
தலையெனுக சளித்தவ ரெவரும  
உய்ந்திட நிதய ஜீவனை நல்கு  
முரிமையை யருளினீ ருமையும்  
மைந்தனு மெனையு மறிந்துகொள வதுவே  
மாசறு நிததிய ஜீவன்  
எந்தையே முன்ன முமிலெனக் கிருநத  
மகிமையை பிரதிட வேண்டும. 55

எனக்குள யாவு முமக்குமற் றுமக்குள்  
எனவெனக் காதவி னிவாதாம  
எனக்குடி ரளித்தோ ராயினு முமக்கே  
யுரியவ ரிவரையிவ் வலகிற்

றனிக்கவிட் டும்பால் வருகின்றேன் பரம  
தநதையே யீங்கிவா நமைப்போல்  
இனிக்கலங் திருக்கத் திருவருட் டுணை  
ரிஞ்சிடப் பழிசுசுகின் ரேனே.

56

சொற்றமெய் வசனம் பிழையுறு வண்ணாந  
துண்மதி படைத்துளா னனாறி  
மற்றிவா தம்முன் ளாருவரு மிதய  
மருண்டுகே டடைஷ்திடா ராக  
இற்றைஞான் றளவு முமதுஞா மததிற  
காத்தனன் யானமிரி தருணம  
உற்றதா லெனானி லிவாமனத் துவகை  
யுதித்திட விவற்றையீண் டொத்தேன்.

57

நலனுறு முமது திவவிய வசன  
மிவாக்கியா னலகவி னெஜைப்போல  
உலகிய லிகநது நீத்தன ரதனு  
ஹவரினீக கடலபுடை சூழும  
கிலவிய அடையார் மிகபபகைக கின்றா  
நெருங்குபொல் லாங்கினின் ரென்றும  
விலக்கெய் நெறியில் வழுவரு திவாக  
காத்தருண மிகத்தா வேலைடும்.

58

முனணமில் வுகி லென்னைநீ விடுத்த  
முறைமைபோல யானுமீங் கிவனா  
இநங்கிலத் தனுப்பு கின்றன னதனை  
விவாக்கும் தரியமெய்ப் பொருளாகள்  
மன்னுதெப் வீக முறுமபர மாதத  
வசனத்தாற் பரிசுத்தம் வழங்க  
னன்னையே யுமக்குச் சமாப்பணஞ் செய்தே  
நிரங்கியான டருஞுக வெந்தாய்.

59

பேதமற் றென்றுய் நாமிருக் தலைப்போற்  
பேசமித் தொண்டாவாய் மொழியாற்  
ஷுதல் மாநத ரென்னைநீ விடுத்த  
புதுமையைப் புகரற வுணாநது  
போதமுற் றென்னின் மெய்னிச வாசம  
பொருங்கிம் முட்கலங் திருக்கத  
தாதையே யுமது கிருபையீங் திடற்காய்த  
தமியன்மன ரூடுகின் ரேனே.

60

அகிலலோ கங்க ளமைக்குமுன் னண்ணி  
லண்புகூர்ந தையசீ ரளிதத  
மக்கையை நீரெற் குதவிய விவர்கன்  
மயக்கறக கண்டுகண் களிப்புற்  
மக்கை வெய்தற் கியாளினி திருக்கு  
மததலத தென்னேடு மமாநது  
தகவட னிருக வேணுமிவ் வருத்தி  
தரித்திருக கின்றதென் னுளததே.

6]

வையக மறியா தும்மையா னறிவன  
மற்றிவா தாழுமீங கென்னை  
ஐயால் வரவிட் டதையுனன கழிந்தா  
ராதவி னரியவும் மனபு  
மெய்யுற வென்னில் விளங்குதல போல  
விவருஞும விளங்குக வென்று  
தெய்வமாக சூமரன் வெளிப்படை யாக  
ஜெபிததனா சிந்தனை யுருகி.

6

## வேறு.

தாதை யார்த்திருமு னமப னிரதுசத னின்ன வாறுபல தண்ணூறு  
போத விழ்ரதுமது வார்ந்தெ னபபுனித வாய்தி றந்தினிய புதுதுா  
ஒதி மாணிடவு யிரக்க னங்கடிரி யேக நாதராயு னததுனி  
ஆத ரததொடுஜெ பிக்கு மாறிதனை மாதி ரிக்கருள்செய் தாரரோ. 6

துருவ மீனின்வழி துருவி னண்ணுவர்தி கைக்க டற்றுறைம ரக்கலை  
தருவி னெஞ்சுருண் மூததி சிந்தனையை யமுத வாக்கையவர் செய்தி

[யு]

கருதி நீக்கமற முன்னர் வைத்துவில் காது னன்னெறிக டைப்பிடித்  
துரிமை சேர்பரம பதம டைந்துனனி யுய்வ ருத்தமகி றிஸ்தவர். 6

தணிந்தி டாதுபரி சுத்த வாவியன றங்கு பத்தர்கள்ச தோதயம்  
பணிந்தி மெமிதய கார்மு கத்தைகளி பற்றி யன்புநெடு நாணியு  
அணிந்த ருஞ்செபமோ மீக்க ஜீக்குநம தாண்டை செங்குருதி மூலம்

[ட்டியு]

டெணிந்து பக்திவிச வாச மாம்பெரிய தோட்ப லங்கொடுதோ டுத்து  
[மே. 6

நெட்டு யிரப்புவிசை மூட்டி யுன்னதால் லத்து லாவுபரி சுத்தரு  
சிட்ட ருந்தொழுபி ராளி ருஞ்செவிதொ னோத்த ருட்டிருவ ளக்கட  
துட்ட துமபினிறை கருணை மாநறவு குக்க வெய்துமகி மோங்கல  
மட்ட ருந்தியன வாத னின்பமெனு மாண்க னிப்பினிடை வைகு  
[வா. 1

அழிம்ப னேவகன ல்தி ரங்களைய கற்று கேடகமெவ் வலகமுந்  
தொழுயப ராபரண்வி ரும்பு கின்றபவி துய்ய ஜிவநதி ஸிதருஞ்  
செழுங்குடம்பரமாய கன்றிருமு னஞ்செல் தூதுசெய்ப வங்களால்  
அழுங்கு கின்றவித யத்துணின ரெமுங்கல்லாவி தக்தஜெபமாமரோ. 67

ஆன்ம ரகசூதனை நீவி மைந்தனைகொல கேள்பி தாவொடரு ஓாளரிம்  
மானு வேல்ளாயு மறிதி யென்றுகி யாத ஜிவந்தி மருவுவாய்  
ஞான தேசிகன வின்ற வாய்மையில் தனறி வேறுவழி நாடுதல்  
கான லம்புனலெனத்து னிந்தடவி யோடி யெய்ப்பதுகடுக்குமால். 68

முத்தி வீடுபெற நிதத மானவொரு முதத னீப்பரவு முததம்  
பததி யொன்றமையு மெனப ராண்ணலபரி சுதத நீதியது பானமையை  
உய்தது ணாநதறிவு ருத மாநதறில் தென்னை யாழிந்து வந்துமூன்  
றெய்தத வந்தகன துத நறபுணைவி துதி ருங்காயி துபபனே. 69

நாச மேதருபொ லாத பாதகந யந்தி யற்றியப சாரன்யான்  
ஈச னேபவங ராத்து மங்களைய ரிக்கு மஷகியினி யென்செய்கேன்  
ஈச வேயெனது பாவ நாசருபி ரித வளளவிவ ரென்றறிந  
தாசை யோடுவிச வாசி யாணார காககி னிப்புழுவ யின்றிடும். 70

எவன்ற னீக்கொடிய பாவி யென்றுளமி கக்க சந்ததுய ரெய்துவான்  
எவன்ற னக்குவரு தேவ கோபவழு லஞ்சி யோடவகை யெண்ணு

[வான்

எவன்ற னக்கழிவி லாத முத்தினல மெய்து மிச்சையதி யைநதுளான்  
அவனகி றிஸ்துவிலமைய யன்பு கூநதுவிச வாசம வைத்திடில டுக

[குடை. 71

நாயி னுங்கடைய பாவி யேளையெரி நரக வாயிலுந டுக்குறும [ருள்  
பேய்கொ னுக்கையிலு னின்றி முததறிவில பேற ஸிததபெரு மான  
தாபி னுஞ்சதம டங்கு கேயமுறு தறப ரன்சான மனறியென்  
வாய்ம நந்துதுநி யாது சென்னியுமல ணாககி டாதிபுதி வரினுமே. 72

### வேறு (ஒவியமலை)

மன்ப கைக்கொரு மருந்துமாய் மருந்தென வருந்தும  
அனப ருக்கழி யாதபே ரின்பழு மாகி  
என்பு ருக்குடிங் கருணையா னேகநா யகனா  
முன்பி ராத்தனை செய்தபி னிகழ்ந்ததை மொழிவாம். 73

கத்து ருத்துவக் கடவுள்ள குறப்பண கடந்து  
சுதது ருத்துவ மாகிய தாரணி யோககு  
மித்து ருத்துவம் பூண்டுள மேசியா தமது  
மததி. யததொழி லாலவருந துயரெலா மதித்தே. . 74

புனித நீதியும் பரமகா ருணியமும் கூத  
முளைவ னின்னருள் வேண்டுவான் முழுதுண ரகத்தில்  
நினைவு கொண்டொலி வாசலச் சாரவி னின்ற  
புனீம ஸாததடஞ் சோலையை நோக்கினா போனார். 75

ஊசி நூலென வுடனிழ லெனப்பிரி னின்றி  
ஆசை யோடுபின ரெட்டாந்திடு மடியரோ டமுத  
வாச கம்பல டபசியிம மானுவேல் மலினக்  
காச றம்புனற் கீதரோ ஞற்றையுங் கடநதா. 76

மும்மை யாயவோர் முதலுக்கு நடுநின்ற மூர்த்தி  
செமமை சேருளங் கவன்றிடத் திருவுரு வடைநத  
வெமமை யைசகிறி தாற்றவ லெனவிளைந தெழலபோல்  
விமும் தண்சடா வீசிமே லெழுநதவெண டிங்கள. 77

என்ன ருங்குணத் தெம்பிரான் மஹவரு வெடுத்திம்  
மண்ணு ஓளாவினை தொலைத்தல்போன மையிரு டெலைத்து  
வின்னி ஞேங்கிய வெண்மதி வியன்கநி கூட்டும்  
புண்ணி யம்மெனத் தண்ணிலாத் தாரைகள பொழிநத. 78

இரவி பாலொளி பெற்றிரு நிலமிசை யெங்கும  
விரிசி லாக்கதிரி வீசிய மதியமெய்ஞ ஞானம்  
பரம சூரியன் பாலடைந துலகெலாம் பரபுங்  
குரவ ராமெனத் திகழ்நதது விசபயிடைக குலவி. 79

படைத்து நித்தமும் பாலனம் புரிகின்ற பரமன்  
ஏடுதத கோலமும் படுநுய ரமுஷினை தெறிநோ  
உடுதத வையகக் தறுபொரு னைநதுமுள ஞடைந்து  
சடைத்து மேலவெஞுத் தென்னிலாத தயங்கின வெங்கும். 80

ஆற்று நீரெலாம் பாலென லாயதவ வாற்றை  
ஏற்ற வாரிதி நீரெலாம் படிகமொத தியைநத  
ஊற்ற மிக்குபா கிரியெலாம் வைரமே யொத்த  
தோற்றி ருங்கலை சிரமபிய மதிசசுடர் தோய்ந்தே. 81

வேதம் வேதியர் விட்புலத் தவர்விழைந் தேத்தும்  
நாதன் சேவடி நடுக்குறு கல்லதர் நடத்தல  
தீது றம்பவ வினையெலாந் தேயக்கவும் ஜெகத்தை  
ஆகி நல்லற நிலையினி னிமுத்தவு மன்றே. 82

எய்துங் துண்பத்தைப் பெருமையைச் சிறுமையை யென்னாத்  
துய்ய வனப்பினைப் பிராதுயா மேற்கொண்டு தோன்றித  
தெய்வ மாண்டி சிவபூர்வக் கானிடைச் சேறும  
ஸியன் பாலன்றி நூரங்காள் யாரிடத் தறிவீர. 83

இல்லை யில்லையோ ரிளக்கமும் பாவத்தா விறுகி  
வலுவு ருங்கனும் வைரததும் வலுததவனை ணஞ்சக்  
கலல ரக்கிய திருப்புதங் கான்வழிப் பட்ட  
புல்வி தாமபாற் கொலகுமென் ரெங்கனம் புகல்கேன். 84

ஓ வ று .

மண்டலம் புரிபவானு சுமந்த மாட்சியால்  
அண்டாநா யகனுளத் தாதது யத்துயா  
கொண்டுபா டுகளப்படக் குறித்துச் செலுமுத்  
தண்டகா ரணியத்தின் றனமை யுன்னுவாம. 85

இருளெலாங் கதிரவற் கீட மிஞ்ஞபோம்  
ஒருவழித் தொக்குறைந் தெனன் வோங்கிய  
தருநிழல் கதுவிய தண்ணை தாதுகு  
விரிமலாப பரிமளாம் வீசுங் காவனம். 86

தண்ணறுந் தடங்களாற் றடத்து லாங்கொமு  
வண்ணவான் மீன்களான மலாநத் கொமபாால்  
வினைனுற நிவநதெழு வியனபொ துமபராற்  
கண்ணினை களிப்புறாங் கடிகொள் காவனம். 87

விருமபுற குழலிபா மிசையும் வீழ்வுறச்  
சுருமனின் முரலுமின் னிரையுங் துனனரும்  
மரமபயில் புட்குலம் வழங்கு மோசையும்  
நிரமபலாற் செவிக்கின்ப நிறைக்கும் பூமபொழில். 88

குளிராதடந் தோய்ந்தலா குலவு வாசனை  
அளவின்ன் னிழற்படிந தசையுந் தென்றலால்  
இளமரக் காவினின் ரெநியுஞ் சாரலாற்  
புளகுற் மெய்விடாய் தணிக்கும் பூமபொழில். 89

தெளிபுனற் றரங்கமுஞ் செறிந்த மேகமும்  
வளாதநுக் குலங்களும் வசந்த வாடையும்  
உளொபரி யாதியா யுவந்திச் சோலைவாய்க்  
ஆனிர சிருத்தலாற் கோடை நாடலா. 90

திங்கரன் கதிரொளி சேர்கி லாமையாற்  
கனவிரு ணிறைந்தவிக் காமர் சோலைதான்  
புனிதால் லாவியின் கதிபு குந்திடா  
மனமென லாயபொய் மதழும் போன்றது.

9

உள்ளன வறியவர்க் குவநது நல்குமவ்  
வள்ளலுக் கிருநிதி வளஞ்சு ரததலபோற்  
றெள்ளுதீஙு களிமுத லாய செமபொருள்  
கொள்ளினும் வண்பயன குனறி டாதது.

92

வண்டுகண் மலர்குடைந் தினிய மாநற  
வண்டிசை முரன்றுதா லாட்ட வொன்பொழிற்  
றண்டலை சினைக்கர மசைத்தக தாங்குறக  
கொண்டலங் குழவிவந துறங்குங் கொள்கைத்த.

93

ஒடையுங் கோடையு மோடுங் கான்மலா  
வாடையும் வாடையு மஸியும் புட்பரி  
பாடையும் பாடையும் மயங்கும பைம்புயல்  
ஆடையும் மேடையு மணியுர தாருவே.

94

பனிமகன் மழைமுழ வொலிக்கப் பாட்டளி  
இனியதே எழுதமுண் டிசைககக் கறபக  
நண்விரி நறுஙதொடை சூட்டி நல்லெழில்  
வண்மடந தையைமணம் புரிவன வைசலும்.

95

அனவர தழுந்திரு மொழியை யன்றினுல்  
நினைவினி இன்னியந நிலையி னிறபவா  
நனிசெழித திடுதலபோ ஏறுஙதெண் ணீர்க்களாப்  
பனிமலாத் தருக்குலம பயன்கொண் டோங்குமே.

96

படருமுந் திரிகொழு கொம்பு பற்றியே  
கெடலரு நுங்கனி கிடைத்த தோற்றமெய்த  
திடவிச வாசமேர டையன சேவடி  
அடைபவா நடையினை யடுததுக காட்டுமால்.

97

சங்கத முடங்குதா டாக்க இஊன்றிநின்  
றந்தர நோக்கியே யலாககண் ணீசொரி  
கந்தமல் விகையுளக் கசிவோ டண்ணைருள்  
வந்தனை புரிபவர் செயலை மானுமால்.

98

வேறு. (ஆத்தும் வேதனை.)

இளையன வளங்கொண் டோங்கி யிறும்புகுழ் கிடந்த வந்தப்  
புளையரக் காவின் பாங்கர் பொலனகெழு கெதுசே மென்னும்  
நனிசிறந தொப்பி கந்த நூற்மாலாச சோலை கண்ணுற்  
நனகனு மன்பின் மிக்க வடியரு மாணடு புக்கா. 99

சோலைவாய் விளைந்த பாவச் சுமைசுமாங் ததனு லிங்கச்  
சோலைவா யணைநு தேவ சுதனம் தாதது மததில  
மூலகா ரணமாய் நிறகு முழுமுதன முனிவு தாங்கிச்  
சாலநோ வடைநு தீரதல தருதியென நடைநதா போலும். 100

காரிருண் மலிந்த வந்தக் கடிபொழிற் சுருங்கை தோறுங்  
தாரகா பக்கின் கற்றை தவழ்க்கொளி தயங்க வாங்கே  
ஆரூட் டரும மூததி யடித்தமை யணன லாவி  
சீருந்த திகழு யன்பா சிந்தையுட் சேறல போலும். 101

செழுமலர்ச் சோலை யோங்கு சிலைதொறு நிறையப் பூத்த  
கொழுமுகை யவிழநு செந்தேன குளிர்குஞ் துளிவா காட்சி  
அழகிய மணவா என்ற ஏசுத்துவாங் தடையு மான்மக  
கழிதுயர்க கிரங்கிச் சிந்துங் கணனினீத தானை போலும். 102

போழிலுறு பறவை யாவும் புண்ணிய மூததி வந்து  
கழிதுய ரடைவ ரெறு கருதின கொலலோ கங்குல  
வழிவரு மியற்கை தானேலே வாய்விடா தொழிந்த வண்டுஞ்  
தழையெலாங் குழைநு சாபாபிததருக்கஞ்சு சடைத்த மாதோ. 103

முத்தமி மாதி பாடை முழுஞனா கவிஞரு ரெனும்  
வித்தக னடைந்த வானம் வேதனை பிளைய வெந்று  
வித்தரித துரைக்க வல்லா ரலமிமி மெய்மை தோநும்  
பிதரிற பிதறு கிளேன பேதைபே ராசை கொண்டே. 104

எங்கனை யகண்பூங் தொட்டத திறுத்தபின் கருணை பூத்த  
பங்கஜ விலோச னத்தாற் பாங்குறுஞ் சிட ரெண்மா  
தங்களை கோககி யான்போய்த தனிஜெபம் புரிந்து மீள்வல்  
இங்கிரு மென்னச் செவ்வா யிதழ்திறந தியமபிப பினனர். 105

கிரிமிசை முன்னர்த் தம்மைக் கேழ்களர் மகிமை யோடு  
தரிசனங் செய்த மூன்று தாஸ்ரை யுடன்கொண் டெகி  
ஒருசிறை யுற்றுத் துன்ப முறுவதற் குரிய தான  
நரசபா வத்திற் பாடு நயந்தனு பகிக்க லுற்றூர். 106

வாக்கினுக் கதீத மான மகினமையை யிழுந்துங் கண்ணி  
பாக்கிய வயிற்றிற் காபபப பையுளே பழங்க னுற்றும்  
ஆக்கமற் றேழை யாகி யலைநதுஞ்சுற ரவியா தோங்கி  
மீக்களர் தேவ நீதி வெநதமல் குளிபப தானா.

மட்டறு கருணைத தாநை மகத்துவ புனித நீதிப்  
பட்டய மெழுமபி யானி பதைககலு டுருவிப போக  
முட்டிய தேவ கோப முழங்கனன முடுகிப பொங்கிச்  
சுட்டிடத தூய வுளளாந துடிதுடித் ததுதுண் ணென்றே.

தடித்திடு கரிய மேக சாலங்கள் ககன கோளத்  
திடித்தெழுந் துகாநத காலத திரவியைப புதைத்தா லென்ன  
மடித்திடு மகோர பாவ வாதனை யொருங்கு கூடிப  
மியித்திட நீதா தத்தன பேரொளி யிழுநத தமமா.

பாபத்தின் கூவி நித்ய பயங்கர மெந்தநே ராது  
மாபத்து விதியை மாநதா வளாந்திட வெழுநத தேவ  
கோபத்தின மிகுதி யாலே கூடிய குரூர மான  
சாபத்தின் றிரளக ளெம்மான றலைமிசை விழுநத வன்றே.

மண்ணுல களைத்துந் தீக்க வாளிடைக குமுறி நின்ற  
அண்ணலா ருக்கிர தண்ட மாகிய வசனிக கூட்டா  
தண்ணளி சுரக்கும் ஜீவ தாரக மாமர கூண்ய  
புண்ணியப் பொருப்பின் மீது பொருககென வரறி வீழ்நத.

வெந்துய ரென்னுந தாப மிகுகனன் மூள மூளச்  
சுந்தரக் குமர னுவி துடிததுள முடைந்து சோங்கு  
கைநதனன் மெழுகு போல வருகியே குடரி னுப்பன்  
சிந்திய தென்னே யேது பாவியேந தீமை யன்றே.

அன்றெரு சிமயத் துச்சி யலர்கதிர் ஞாயி றென்னத்  
துன்றெருளி விரிதத ஜோதிச் சுடாத்திரு முகங்கு றுவி  
நன்றிலா மாந்த ரீட்டுமெ லஜ்ஜையா னண முற்றுப்  
பொன்றிய வதனம் போலப் பொலிவிழுந திருநத தின்றே.

அருண்மகோ ததியிற் பூத்த வரவிந்த மழுத தாளை  
சொரிதர நிதய ஜீவ சுருகித்தேன் றளிதத தெய்வ  
மருமலி குழுதப் போது வாயறப் புலாந்த தாலும்  
உள்ளதா வரிதாய் மீடுற் றெடுக்கிய துளைக்கற் பாற்றே.

அன்புரு வான நம்பிக் கருந்துமா கார மான்ம  
துன்பமே பருகும பானஞ் சொரிகணி ராத லாலே  
என்பொங் கட்டு விட்ட தெழிற்றிரு மேனி வாடித்  
தனபல மோடு போலக காய்ந்தறச சலிதத தமமா.

115

கெந்தக நாறிச் சாவாக் கிருமிகள் கெழுமி நிதய  
வெந்துயாக குறையு ளாகி மிகக்கொதித தெழுயபுங் குமபிச்  
செந்தழும் கொழுந்து வீசி ஜெகதலம் புரகக வந்த  
சுந்தரன் றுய்ய மேனி துவண்டதோ வறிகி லேமால்.

116

தாங்கரும் பாவ பாரஞ் சமழ்த்திடு மோருபா ணீதி  
ஒங்கிய கட்க நெஞ்சை யூருயிகின் றுடறற மோபால்  
வீங்கிய தேவ கோப வெங்கனல் வெதுபபு மோபால்  
நீங்கரு மரணங் கிட்டி நெடுநிகில் விளைக்கு மோபால்.

117

பயங்கர மரண பாசம் பினித்தலாற் படருண் மூழ்கி  
இபங்குறு புலன்க ளெல்லா மொடுங்கின விந்தி யங்கள்  
மயங்கின மனுதி யந்தக கரணங்கள் மருண்டு மாழாந  
துயங்கின வவய வங்கள் மற்றினி யுணாபப தெனனே.

118

முழங்கெரி டுவ னுய்த்த முருகுலா மலங்கல் போலுங்  
தழங்குவென் டிளாவா யற்றுத தளாந்துழல திரணம போலும்  
பழங்கனுக் குடைந்து தேமபிப் பரிவீற்றிப் பாருக கினபம்  
வழங்குவான் றுணிந்து வந்த மாநுவேல வருந்தி னால்.

119

கணநதொறு மினைய துன்பக் கதித்திடக் கருணை யெனதுங்  
குணங்குடி யிருந சிந்தைக் குரிசிறுட கோட்ட மினறி  
இணங்கின ரலமந தேங்கி யிடாககடற் கெலலை காணு  
துணங்கிவெய் துயித்தா மாநத ருயிர்க்குயி ராகி நின்றூர்.

ஓருசிறு பவத்தா னித்ய ஐழிததீக் கடற்குண் மூழ்கிப்  
பரிபவ மடையும் ஜீவன் பாருல காதி யந்தம்  
புரிபவ வாதை யெல்லாம் புனிதனிப் பொழுதி னுக்குள்  
ஓருதனி யடைய வென்று லதன்றிற முனைப்பார யாரே.

121

பாருண்ட பாவக் கொண்டல் படாந்துவே தனையா மாழி  
நீருண்டு பொழிந்த நீத்த நீதிய மரண வாறறிற்  
சீருண்ட பெருமா னெண்ணில் ஜீவரை யிடுக்கி நீங்கி  
ஸருண்டு தவிரதுங் கைவிட் டிலர்தனி யிடாப்பட் டாரால்.

122

நலதுறு நித்ய செல்வ கல்குர வதனி னின்றும்  
அலகிலா நித்யா னந்த மரியலே தனையி னின்றும்  
இலகுறு நித்ய ஜீவ னிழிமர னதகி னின்றுங்  
குலவிவந துதித்த தன்றே குமபினங் குடியா மன்றே.

சொல்லரு மரனே பாதிச் சுடுகனற் சவாலை மீக்கொள்  
எல்லையி றன்ப மெனனு மெற்தொக கடலுண் மூழ்கி  
அலல்லுற் றழுங்கி யந்தோ வருடகும ரேசன் றுதை  
தொல்லையன பிதயத் துளளித தனிததொரு சூழல் புக்கு.

காவிணை முடக்கி யந்தக் கரணத்தை யொடுக்கி யன்பின்  
சீலமே திகழுங் கருசத திருமுக சிலத்திற் சோததிக  
கோலமா தடக்கை கூப்பிக குமபிட்டு விழிநீ சோரச்  
சாலவும் பணிந்து தீன தயாளின னருளை நாடு.

அபபனே யெல்லா மும்மா லாகுமிவ் வவஸ்தை யாந்த  
கைபடுற பாததி ரததைக கழித்திடக கருத்துண் டாயின  
அபபடி யாக வன்றே லீயவென சித்த மன்று  
மெய்ப்படு முமது சித்தம விழைந்ததே யாக வென்றூர்.

இம்முறை யாக மேனி யிரத்தவே ரொழுகு மாறு  
செமுறை திறமபாத தூய சிந்தையுள் ஞாடாந்து தேம்பி  
மும்முறை பிதாவைக கிட்டி ஜெதித்தனா முனிவொன றின்,  
எம்முறை பாட்டுக குளள மிரங்கியா தரிகரு மீசன.

ஆததீனைக கருதிக் கூவ மளவையி லடுத்தோ தூதன்  
சித்தசனு சலத்தை யாற்றித தேற்றினான சென்று ஞக  
இத்தரா தலைது மாங்க ரெவாயும புரக்க வந்த  
வித்தகப் புனித மூததி யெழுந்தனா விமலற் போற்றி.

உலகினுக் கிரகை நல்கு மொருதனி நடுவ ராவிக்  
கலசறு துன்ப மாய கடுவிட மருத்தி ரினனும்  
விலகில தாகி மேனமேல வேதன்ப பகழி சிந்தி  
இலக்கு ஞருவ மாய்க்க வெதிநந்து கடவு ணீதி.

வ ரு .

பேசரிய பெருந்துன்பப் பிரளயவெங கனல்கொஞ்சத்தப் பேதுற்

[5]

ஆசகன்ற புனிதமனத் தலக்கனுறுந் திருக்குமரன் னன்பை யாய்ந்த  
நேசவொரு மகவெனறுங் கருதாது தகித்தபரன் நீதி கண்டும்  
பாசக்கினைக காளாகி நாசமுறத் துணிவதறப் பாவம் பாவம். 1

வே. (கட்டுண்டேகல்.)

ஆக்துமவ வஸ்தைசிறி தாறியரு ஞதன்  
மாததகைய நமபளைவ முத்திவறி தேகி  
ஆக்தகாயு ஸாததியில னின்றகறு மென்னுத்  
தீததொழிலா வந்துபுரி தீவினைதெ ரிததார. 131

அந்தவரை யத்தசட ராயவாவி டுபபப்  
பந்தமொடு பலவகைய வேதிகள்ப ரிதது  
வெதறுக ஞளர்பலா வலலிதினவி னாநது  
வந்தனரயு தாசோடும ருங்குறநெ ருஙகி. 132

நஞ்சமனீ யான்கடுகி நமபனௌரு பேரூம்  
மஞ்சனீய தெதிரை வாழுகவென முத்தி  
வஞ்சகாயு ஸாதசறும காக்ருணீ வளளல  
விஞ்சியது ரோகிமுக நோக்கியிது வினஞும். 133

அடுக்கவரு மித்சிரவ கதுளதென் ணீனைடு  
கடுக்கிவரு வஞ்சகெறி யாளாகையிற காட்டிக்  
கொடுக்கவெனை முத்தமிடு கிற்றிகொலகு றிததென்  
றடுக்குகவெ லாமறியு மாண்டகைமொ ழிநதே. 134

வேடுவரை னாநாரும் வெய்யவரை நோக்கித  
தேடுவெசி யானையென லோடுநெறி தீயா  
நாடுவமி யெசுநச ரேயபைனெய னான  
தெடவீர்வே ரூருமல னென்றிறதெ றிததார. 135

நானவரை னாவினைக விற்றிமுடி யாழுன  
ஆனவரோ ருங்குயிர விந்தனாகொ லாமென்  
ஹனிவரு டற்பொறைஞி லத்துற வருண்டார  
வனவர பிராததிதுவை னென்றுதிகி அறஞா. 136

பூரியர்வி முந்தழிபு னாபடுநடு னின்ற  
காரியமு டிக்கவரு கனனவின னிததுஞ  
சிரியம ஹைப்பொருள்தெ றித்துகு ருத்தும  
ஆரியனி னைத்தனர ருட்டிருவு எததே. 137

அய்யரிள் துள்ளலும நுக்கிரக சுத்தி  
ஷய்யெனவு லாய்த்துயிலொ ழித்தெனவு னார்த்த  
வெய்யவரை முந்தழல்வி ழிக்கடைசி வக்க  
மெய்யுயினா வாததபுரி வாமென்வெ குண்டார. \* 138

ஜீவாதி பன்கருணை மல்கியதி றத்திற்  
சாவாதெ முந்தமையு னாந்திலர்ச முக்கர்  
கவாவ கநதைமொழி சிற்சிலகு ஸாத்துத்  
தேவாதி பற்றனைநெ ருக்கினாசெ ருக்கி. 139

உருத்தெத்திர்பி னிக்கவரு மொன்னல்ளா யுங்கள்  
கருத்தெனைய டாபபதெனி லிங்கிவாக லங்க  
வருத்தலிர்வி தெதிடுமி னெனறுமறை வாய்மை  
பொருத்தமுறு மாறுநம தாண்டகைபு கன்றா. 140

வேதமுத வின்னணம்வி எமபுமமை யததே  
பாதகாபி டிததுடல்பி னிக்குமவலை பாராப்  
பேதுருசி னநதெரிபி றங்குக்தி வாளாற்  
காதறவெ றிந்தனாலோ காதகனை வெமபி. 141

ஆங்கதைய றிந்துதம தன்பன்முக நோக்கி  
ஸங்கிதுகொ லோவறவி யற்கையெவ ரேஹும்  
ஒங்குசுரி சைத்தொழிலு வபபினத னுலை  
நீங்குவாதம மின்னுயிரு மனறிநெறி பின்றூல். 142

ஆண்டகையை வேண்டிடுவ னையினரு ளாகொல்  
ஸண்டொருக னைத்திலோரி லகக்முறு தூதர்  
வேண்டுகிலன் பானதுவி மூந்தியலு வேனேற்  
காண்டகைய வேதமொழி மெய்மமைகவி னுங்கொல். 143

மாத்தகைய தந்தைதரு வன்றுயாம ஸிந்த  
பாதகிரமி திற்பருஞு பான்மைதக வேயென்  
றேத்தரிய புண்ணியமி மூச்குமரு னுதன்  
ஆத்தமுறு தொண்டலைய மைத்தினவவி ளம்பும். 144

மாண்டக ரூாமனைம டங்கள்பொது மன்றம்  
நீண்டமறு காலயமி டங்கடொறு னின்றே  
காண்டகைய போதனைக ருத்துறவி சைத்தேன்  
ஆண்டெனைவி தெதனிரி தென்கொலும் தசசம். 145

கள்ளிரவி லேகுழுமி நாந்தகம்வி திர்த்துக்  
கொள்ளிதிக முத்துருவி வந்தனிர்கு றிப்பென்  
கள்ளுநாக ரங்துறைதல் கண்டுபிடிக் கின்ற  
உள்ளமுடை யீர்கொலென ஏன்னவரு மாலேர். 146

ஞாலமிசை யேகருவி யாகங்குமை நாடிச்  
சாலமிகு தீயலைக தன்னெண்மு டிக்குங்  
காலமிது வாதலின டாந்தனிராக தெது,  
மேவினிவி ரும்பியவி தமபுரிமி ணென்னு.

147

வேதமுத ஞுதனனி வேதனையு முக்குங்  
காதறைதி றத்தருள்க னிந்துமட லொடடி.  
ஆதரவ னித்தனாகி றிஸ்தவவ டாக்கும  
பாதகரை ஞுதுபுரி ஞுததயை பாராய.

148

ருத்தருமை பன்றியறி யுங்கொன்முறை தெராப்  
பித்தரது போலறிய சிறகிலாபி ரானங்  
குய்ததவுத வித்திற்னை யொல்லைகொடு போனுர்  
வித்தகவி வேசனவி யோம்மாவி சித்தே.

149

வல்லியம்வை ரீட்டுரிம டங்கலரி யெற்றைக்  
கொல்லியவ ளொந்துபல குககல்களரு ணொத்துச்  
செலலியவை னபடுடைசே ருக்கினர தேவைப  
புல்லியரி கழ்ந்துபல பேசிநூறி போனா.

150

மெய்ப்படுத வச்சுருதி வித்தககி றிஸ்து  
பொய்ப்படும னககொடிய புலவியாபி னிப்பிற்  
கைப்படுத ஹும்பாவு தொண்டாகளக லங்கி  
நைப்படுபொ மீறகிடைது ஷூந்தனாம றைந்தார். 151

தெள்ளமுத வாய்மொழிசை ஷிப்புலனு காந்துங  
களனமிலை லற்புதமவி முத்துணைகள கண்டும  
உள்ளுறநன் மாதிரியு றைத்துமடி யார்பாற்  
பிள்ளைமைபி நங்கலபிற விக்குண்ணி ராந்தி.

152

திருவுளம்வை தும்பினேர்க ணைத்தினிடை தீயுஞ்  
சருவவுல கங்களுமை அங்தகைக்கை சாந்த  
ஒருவருரை யாடிலாபற றேஞ்றுபவினை வன்னித்  
திருவுடிவ ருந்தவிட ரோடுநூறி சென்றா. 153

பினித்தனித மாநமபை ருந்தகையை வெய்யேசர்  
அணித்துறவ ளொந்தொலிவ வாரண்ய நீத்து  
மணித்தவள மாடங்கொ மலகெருச லைக்குள்  
குணித்தமணை நாடிமறு கூடுகொடு போனுர். 154

(காம்பா முன்னிலை.)

வாசால கன்றினமு மாலயம ரீதிச்செய்  
பூசா கைங்கிரிய போதனது போழ்துக்  
காசாட பூதிமறை யந்தனரின் முந்தும்  
மாசாத கண்காயி பாசெனுமோ வன்மி.

156

மூக்களாமு கப்பர்பல மூர்க்கரெனல் போஹுக்  
தீககருநா நாடியறி யாபாபலாதி ரண்டு  
சீக்குணமி லானுறையுள் சோந்துதிலை யாழி  
தூர்க்கமுயல் வாரினவறி தியோசனிதூ ணிந்தார். 156

இங்கிவர்பொ லாங்குபுரி யெண்ணமிடு மெல்லவ  
நங்களரு ஞைத்தீங் ராந்தகாகொ ணாங்தே  
சங்கமற வோரெதினி றுத்தவொரு தாஞ்சு  
துங்கவுல காதிபரு நின்றனாச சீல.

157

எல்லையில்பல் கோடியில் கங்களையி மைப்பிற்  
கல்லியெறி வாமறிக முங்கெனாசி லாவ  
நில்லெனநி றுத்துவரி யக்கிடுவா நீரூ  
ஒல்லையெரி யுண்டொழியு மோரிவரு ருப்பின். 158

கோடிரவி போலொளிகு லாவுசமு கததில்  
நீடுபுவி மாந்தானை வோனையுஙி றுத்திப்  
பீடுபெறு நீதிமறை பேசக்கும் ரேசன  
பாடுறவி நீசாமுன நிறகுநிலை பாமின். 159

மன்பதைக ஞுக்குருகி வாண்பதப்வ ணாநது  
துனபுமிடி நிந்தைசுடு சொற்கடவி முத்தி  
வன்புலையா புனபுதம்வ ரூந்துமவகை விட்ட  
தன்பிதில றககொடிதி யாதுபிறி தம்பா. 160

அனபிலர்த மக்குரிய ரன்புடைய ராக்கை  
எனபுமுரி யாபிறருக கெனுலுமூனா யெம்மான்  
தன்புடைய லாதெவரிற சான்றுபடு மாயின்  
முனபுமிலை பின்புமிலை மூதுலகின மாதோ. 161

பாசமென வுன்னவிாபி ணித்தமைப கைத்த  
நீசபனு மக்களை ணைத்துருகு மன்மின  
நேசமெலும வல்லியதை நீக்கவச மின்றி  
சசன்மக ணின்றனரோ ரேழையென வோர்மின். 162

சேவு.

விண்ணிமி மதிய மென்ன வேதவை தாந்த மூலப்  
புண்ணிய மூந்தி யநப் புலஸிய குழுவி னபபன்  
நண்ணிய பரிசை யோநது நலமிலாக காய்பா சென்னுங்  
கண்ணிலான் கருதி நோக்கிக் கண்ணிறு கழுவ கின்றுன். 163

எண்டகு வேத நூலின் முறைமையை யிகந்த நேகா  
தொண்டுகை காரு மறு துணிநுகில அபதே சங்கள்  
விண்டநீ யவற்றை யீண்டு விளங்கி தெரிய வென்று  
கண்டகன் வினவக் கேட்டுக் கருணையை பெருமான் கூறும். 164

புளிதவா லயத்தும் விதிப் புறத்தினும் பொதுமன் நத்தும்  
மனிதஜி வனுகசி டேற்றம் வழங்குமெய்ச் சுருகி வாய்க்கை  
நனிதிக மூபதே சத்தை நவினரனென் வெவாக்கு நாடி  
இனிதுகேட உய்ய வேதும் ரகசியத திசைத்த தின்றுல். 165

மேவர வென்பா ஸ்வீர வினவுவ தென்னே யான்சொல்  
ஜீவாக் கத்தைக் கெட்டோ செப்புவா கேண்மி னென்னுத்  
தாவிலசி ரமலன் சாறு மாலவையிற றலைவன் கூற்றுக்  
காவதிவ விடையோ வென்ன வழன்றங்கோ ரசடன சீரி. 166

யாதென வியமடு கிற்கே ஞேழைநா வெழுமயி யிசன்  
மாதயா ரூப மான மாநுவேல வடிவாரு சேபப  
நோதக வறைநதா னகதோ நோனபிலே மிழைத்த பொல்லப்  
பாதகத் துருவம் வாய்ந்த பணிகெடுந தடக்கை யோச்சி. 167

ஆங்கவன் றணிந்து கண்ணின றந்தியாப்ப் போத மின்ற  
ஒங்கியுன எகங்கா ரதா லடிததலு மூலப்பில் பெமமான்  
தீங்கனு காத தூய திருப்படி வத்து நோவு  
தாங்கினின் றருளி நோக்கிச சமிததுமற் றத்தைச் சாற்றும். 168

உள்ளதை யுள்ள வாறே யுரைத்தன னதினி யாயக்  
கள்ளவா சகமுண் டேனீ காட்டிடல் வேண்டு மன்றி  
எள்ளியிங் கெளைய டுத்த னடுநிலீக் கிசையத தக்க  
உள்ளிய செயலோ வென்று ருலகெலா முய்ய நின்றுர். 169

நடுப்புரி நம்ப ஸ்து நவிற்றலு நாச வஞ்சக்  
கடுப்பயில் மனதத ரெல்லாங் கவன்றினிக் குற்றஞ் சாட்டி  
வடுப்படுத திவணைக் கோறும் வகையெது வென்று தம்மைக்  
கெடுப்பதே் கரும மாகப் புறம்புபோய்க் கெடு சூழ்ந்தார். • 170

கொலைக்களப் படுத்த வல்ல குற்றங்க விவன்பா இண்டென்  
முலைக்கருஞ் சான்று சொல்வா ரெவரேன வுசாவுங் காலை  
புலைக்குணப் பதிதா சிலாலோ பலபடப் புக்ன் பொய்ச்சான்  
முலைக்கலை யழியு மாபோ லொன்றையொன் ரழிதத தன்றே. 171

அந்தவோ ஈயிலே போல்லாங் கறிதுமென் றிருவர் பொங்கி  
இந்தவா லயத்தை மானே பிழிததொரு மூன்று நாளில்  
விநிதையாய்ச் சமைப்ப னென்ன விளம்பிடக கேட்டோ மென்றூர்  
தந்திரத தவாகோ லைக்குத தக்கான் றிதுவன ரெனரூ. 172

பற்பல வுபதே சத்தைப் பலபடப் பழுது கூறி  
அறபுத கிரியை யாவு மபததமென் றழிமெபு பேசும்  
கறபித மாய கட்டுக் கரியெலாங் கரிந்த வபமா  
எற்படு பகலைச் சிலாலோ ரிரவென்று வியையுங் கொல்லோ. 173

சான்றுவே றில்லை யென்னத் தம்முடே கவன்று சங்கத்  
தான்றவா மறுதது முந்தை யரங்கணை தமர வபமான  
தோன்றலைக் காய்பா சென்னுந தூங்கத தலைவன் கண்கள்  
ஊன்றினின றருதது நோக்கி யிவையிவை யுலாபப தானுன். 174

வேதியர் பலரு னக்கு விரோதமா யுலாத்த சான்றுக்  
கோதற விருவா வந்து கூறிய வாய்மைக கூற்றும  
நதிது வாக நீசோல லெதிரமொழி யேது மின்றே  
ஒதுதி யுளவே வென்று னுநாததில ரமல ஞேனுறும். 175

பின்னருஞ் சின்து மேலாம் பெருந்தகை யாய பெம்மான்  
தன்னென்று நாமத தாணை சாற்றுதி யுண்மை நீயப்  
பன்னரும் ஜீவ ஊள்ள பராபரன் புதலவ ஞேன  
உன்னருங் கிறிஸ்து வோவென றுசாயினன கபட மாக. 176

தூயங்கல் லுாயுங் தேவ தோற்றமுஞ் சுகிர்த மாண்பும்  
நாயினுக் கடைப்பட் டேமை நயநுபா ராடடு மன்பின்  
நேயமு மெதிரி னின்று சிகழ்த்துசான் றமையா தென்ன  
மீயுய ராணை கூறி விசாரிக்கு முறைமை யென்னே. 177

கண்ணுளார் கண்டுக கானூர் காதுளார் கேட்டுங் கேளார்  
எண்ணிரு தயத்தி னுலு முணர்ந்திடா ரிவாமற் ரென்ற  
புண்ணிய வசனம் யாண்டும் பொய்க்குமோ வருபொளன் றின்றேன்  
மண்ணுளார் பொறியு மந்தக் கரணமு மண்ணே யன்றே: 178

பொறிபுல ஞாருங்க நோற்றுப் புதுமைசெய் புலவ ரேஞும்  
வெறுமையிற றிக்ஞ் வ ராயில் வெறுத்தவ மதிக்கு மொல்லீ  
சிறுமைதீர்ந் துயாவு காணிற் சேவடித தொழுமடு செய்யும்  
எற்றினாப் பரவை ஞால் மேழுமை யுடைத்து மாதோ. 179

இறைவன்மே லாஜை மற்றீ தியம்புகென் றிசைத்த மாற்றம்  
மறைமுதல கேட்டுத் தெய்வ மைந்தனங் கிறிஸ்து நானே  
தறையிலித் தகைய னேனுந் தாதையின் வலப்பா கததும்  
முறைபுரி நடுநாட் கொண்மு முற்றத்தும் விளங்கக் காண்பேர். 180

ஒளிப்பற நியாய முங்கட் குணாத்தினு முன்ரீ யாவும்  
வெளிப்படை யாய போதும விசுவசித் திடுவீ ரல்லீ  
அளிப்படா மனத்தீ வென்னு வறத்துறை யமுது மலகித்  
துளிப்படு குழுதச செவ்வாயத் துவரிதழ் விண்டு சொன்னா. 181

வன்மனக் காய்பா சோடு குழுற்று மருங்கு தொக்க  
கன்மனத் தவரு மையன் கழுறிய செஞ்சொற நேரார்  
துண்மதி யாகத் தேவ தூஷணஞ் சொன்னு யென்னுப்  
புன்மொழி பலவா ரூபப் புகன்றனா வெகுளி பொங்கி. 182

எமபிரா னுரைச்சஞ் சிவி யிருந்தவப் பதிதாக் கெல்லாம்  
வெமபுதி விடம்போ லாகச் செவித்தொளை வெதும்பிற் ரென்னில்  
நயபிழௌர்க் கெல்லாம் ஜீவ வாசனை நலகு நமபா  
வம்பருக் கென்று நீங்கா மரணவா சனீயா மனரோ. 183

காயிபா சென்னும் பொல்லாக் கடினவன் னெஞ்சன் வஞ்ச  
மாயமு டியமே வங்கி வல்லையிற் கிழித்துத துக்கம்  
மேயவன் போல நின்று வெறுசான் றினிவேண் னுகொல்  
ஸியிரே யிவன்வாய் சொற்ற நிமலது ஷணக்கேட் மரால். 184

மற்றினி யுகாப்ப தென்னே மதிவலீ ரிதனை யொத்த  
குற்றம் வே றுளது கொல்லோ குறித்திடிற் கூறிற் ரெல்லாம்  
எற்றெனக் கருது கின்றீ ரேற்றதன் டனைதான் யாது  
தெற்றெனப் பக்கி னென்றுன் திவினை திருத்த னின்றுன். 185

ஙன்றிலா னுரைத்த மாற்ற நடுவிலாச் சங்க மேய  
புன்றெழில் யூதர் கேட்டுப் பொருக்கென விவைனை யின்னே  
கொன்றுயிரா களைவ தல்லாற் குறிப்பிடு தண்டம் வேறென்  
றின்றென வர்க்கக் குவி யிராந்தன ரிகவி மாதோ. 186

உலப்பிலா வாதி மூலத் தொருபரம் பொருளென் றுன்னுப்  
புலீப்படு மனதத் ரோனும் புரையிலா வொருவற் பற்றிக்  
கொலைப்படுத் துகவென நிட்ட கூக்குரல் குறித்து நோக்கில்  
அலப்புஞ் ருடுதத் வையத தழிம்பினுக் கவதி யுண்டோ. 187

என்னிய வெண்ணம் வாய்த்த தென்பதோ ரேம்பல் விஞ்சிக்  
கண்ணிலாத் தலைவ னேகக காவல்செப் திருந்த கள்வர்  
புண்ணிய மூர்த்தி தன்னைப் புறக்கணித தகந்தை யோடும்  
நண்ணியா கடியனு செய்ய நாடினா நின்தை பேசி. 188

பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புளா யென்னுங் கொள்ளி  
ஏதமில் கருணைப் பெம்மா னிருதயத் தூந்ற லூந்ற  
வேதனை யுழந்து சிந்தை வெந்துபுண் பட்டா ரல்லால்  
நோதகச் சின்தோ மாற்ற நுவன்றிலா கரும நோக்கி. 189

மறுமையு மிம்மை தானு நோக்கிலா மட்டமை டூண்ட  
குறுமையோ ரமலன் றாய குண்ததையெட் டினையெண் ஞை  
வெறுமையை சினைததுத் துன்பம வினைததனர் மேன்மே லாகப்  
பொறுமைகண் டெள்ள விநதப் பூதலத் தியற்கை யன்றே. 190

சறுத்திடி ஹுலக மெல்லாங் கவிழ்ந்தழிந் தொழியு மேனும்  
பொறுத்தன ரிருந்தார் தாஞ்சொல் புதுதாக கொருரான் ருக  
ஒறுத்திடு மதுகை மிக்க வரானுடை யாள னுள்ளம்  
பொறுத்திடும் பொறையை யன்றே பொறையென்பர் புலமை மிக  
[கோ. 191

திருந்திய செவ்வி வாய்ந்த திருமுகத் துமிழ்ந்தார் சில்லோர்  
வருந்துற வடிததார் சில்லோர் மலாத்திரு வதனஞ் சேபபக்  
கருந்தடங் கண்ணைப் பொததிக் குட்டினா சிலாகை யோங்கிப  
பெருந்தகாய் யாவ ரென்னப் பேசுகென் றிகழ்ந்தா சில்லோ. 192

(பேதுரு மறுதலிதல் )

விடியுமட் டிறைவன் றாய மேனிநோங் தலசி யுள்ளங்  
துடிதுடித் திவ்வா றுகத துயருமந் திடையுங் காலீ  
கடிமீனை முன்றி னின்று கன்மலை யெனப்பேர் பெற்ற  
அடியவன் குளிருக் காற்று தனன்முகத் தமர்ந்தா னிப்பால். 193

ஆங்கவன் றன்னைக் காணு வயலுளார் யாவ னீயத்  
தேங்கமழ் சோலை வாயிற் சேசவோ டிருந்தா யன்னேன்  
பாங்குறுஞ் சீட ருக்குள் ஜொருவனீ போலும் பார்க்கில்  
ஈங்குநின் னுங்கை சாக்ஷி யியம்புகின் நதுமற் றென்றார். 194

நிருமுறை போல முக்கா லுசாவுலு மச்சத் தாலே  
நிருமுறை யறிந்த சிடன் கிந்தனை கலங்கி யந்தோ  
குருமுறை நிறுத்த துய குமரனை யறியே னென்னு  
வருமுறை தேரான் முககான் மறுத்தனன் மருண்டு மன்னே. 195

வேறு.

மன்னுங் கருணைப் பெருநிதிப் வைப்பை யறியே னெனமறுத்துக்  
கொன்னே மறங்கா பொய்யானை கூறிக் கடிய கொடுமொழியால்  
அன்னே தன்னைச் சபித்திடவு மமைந்தா னென்னில் யாவரினித  
துன்னு மிடருக் கலசாமே யுணைமை மொழியுந துணிவள்ளா. 196

முக்காற் கலங்கி மறுத்திது முடிய விரண்டா முறைசேவல  
தககோ யிதுவோ விசுவாசச சமைவு யன்புந தைரியமும்  
எங்கா னீங்கு ரிவவசையென நிழித்து விளிக்கு மியல்பேபோற்  
கொக்கோ வென்னக கொக்கரித்துக் கூவிற் ரமலன கூறியபோல். 197

ஜீவ நெறியை யறமயக்கி ஜெத்தை யசுத்துப் புடைவளைந்த  
பாவ நிசியை யிருஞ்சிறகாற் பறக்க வித்ததுப் பகைத்தோட்டிப்  
சூவ லயத்துக் கிரகணியம் பொலிய வருபுண னியபபகலை [198  
வாவென் றுரக்க விளிப்பதுபோன றெழுந்த மதவா ரண்த்துழனி.

வேறு.

கோழி கூவிய கூக்குரல் செவிகுறு குதலுங்  
தாழி மததுறு தபிரென வுடைந்துளா தளாவுற்  
நாழி நாயக னுஹாத்தமை யுள்ளுளே யுளனிப  
பாழி னீத்தனன ஜீவநன மையையெனப் பரிதான். 199

அயில்கொள் வேலென வுளக்கிடைக குளிர்த்தெம் மையன்  
துபிலி லாதெதமைப புரந்திடுமெ விழிக்கடை தொண்டன்  
பயிலு ளககரி கடிந்துபுண படித்தது பதைத்து  
வெயிலி டைப்படு கிருமியிற் றுடித்தனன வெதும்பி. 200

இனைய தன்மைய னுகியீட் டியபிழை யெண்ணித்  
தனைவெ றுத்துளா யிடற்கரு மெய்மனத் தாபம்  
நினைவி லோங்கவு நிருமல னருட்டிற நினைந்தம்  
மனையி னோசிறை வறிதுபோய் மனங்கசந தமுதான். 201

தேவ வாவியி னருட்செயல் சிறக்கின்ற செய்ய  
ஜீவன் முத்தரே திறமபிய பிழையினைத் தேறித்  
தாவ முற்றுளாந் திரும்பிவை திகந்தலைப் படுவர்  
பாவ காரியர் லெளிக்க வளற்றிலே பதிவார். 202

அவல மேயதம் மன்பர்கா ஸ்தினிலை பிசகித்  
தவறிப் பாவவெனு சேற்றிடை வீழ்நுங் தோங்கிக்  
கவலை யோடெடுதே தாதரம் புரிவார்தாய் கடுப்பப்  
புவன ரக்ஷிண் சமைத்தநம் புண்ணிய மூர்த்தி.

203

அமுது கைந்துபே துருத்திரு வருட்டுணை யடைந்து  
தொழுத வாற்று சருஷிமா முதலவனைத் துணிந்து  
முழுதுவ கொலவமென ஞெருப்படு மனதகராய் முடுகிப்  
பழுது மல்கிய சூழ்ச்சியிய னமைந்தனா பதிதர்.

204

(பிலாத்து முன்னிலை.)

என்ன மிட்டவர் பொந்தியுப பிலாத்தகனு மிறைமுன்  
அண்ண லைசதனி நிறுவவு மாககிளைத் தீரப்படப்  
பண்ண வுமென நின்னயயம் பண்ணினா பகைகொண்  
டொண்ணு மோவறுங் கூவலுக் ருத்தியை யொடுக்க.

205

முடிந்த தன்றிரா முன்னவன் முகமறைத் தோங்கிப்  
பழுந்த பாவயா நடுசுகவ ரடியொடு பாட்டப்பட  
மிடிந்து போகான ராததும ஜீவருக கிரகை  
விடிந்த தாயென விடிந்தது நலங்கரு வெள்ளி.

206

துரிய மாமுதல் ஜீவருக் கிரகுணை தோகுக்கு  
விரிய வைத்தக்புண ணையயபொலி தகபபென விளங்கிப்  
பெரிய வெள்ளியென ஞெருப்பெய ருலகெலாம பிறங்கற்  
குரிய தாயவரப பகறபோழு தோங்கிய துவரி.

207

மதலை யாகிய திரிததுவத் தோருததுவர் மநுவாய்  
முதுத ராத்திரிக கிரகுணை சபைததிடு முறைமை  
புதுமை யீண்டது காணுடையன் ரூவலிற போரது  
கதுமெ னக்குணக குறைனமீ திவாந்தனன் கதிரோன்.

208

துரிதது யாவருா தோழுததகு நீத்து ரியனை  
மதிததி டாதபுண மாககணமேல் ஞெனை திருகு  
விதிரது மெய்யெலாஞு சிவப்பற நெஞ்கைவாள் விசிக்  
கதிததெ முந்தன ஞுமெனக கந்தனன நெழுந்தான்.

209

அருட்ப இக்கிறில் தகச்சம யத்தொளி யலர  
இருட்ப டெபல புறச்சம யககஞு மிடையே  
தெருட்ப உஞ்சில கொளகையுஞு சிதைந்தோழின் திடல்போன்  
மருட்ப மெங்கி யோடுவான் மீன்கண மறைந்த.

210

விஞ்சொ லீத்திரள் விளைந்தன விழிக்கத வடைத்துத்  
துஞ்சி யோருணாங் தெழுந்தனா முதலவனைத் தொழுது  
வஞ்ச மின்மனை மக்களோ டளவளாய் பகிழ்நது.  
செஞ்செ வேதொழில் தொடங்கேன ரழங்கி திற்ம்பார். 211

ஜீவ நாசமின் ரூகமெய்த் திருவுனாங் தெரித்த  
பாவ நாசலைப் பிணித்ததும் படுகொலைத் தீாப்பு  
மேவ நாசயோ சமீன்சிலா விளைத்ததும் வெளுககச்  
சாவ நாசமவந் துற்றதென ரணிசகா சலிதத். 212

ஆய காலையிற் பாதகங் திரண்டிரு வமைக்க  
பேய ரோசிலா நமபனை யிறுக்குறப் பிணித்து  
நாயெ ஞக்குரைத் தனிச்கா யீசிமி ணடக்கதிப்  
போயி ஞாபதைத் தெவருங்கண புதைத்தழு திரங்க. 213

ஐய ஸிங்கொடு பிலாத்தமுன் னடுத்திவன் கிறிஸ்தாம்  
வைய வேநதொரு மனவாக்கு வரியெலா தெனன  
மெய்பு நபயல் கலகநாக யிளைத்தன விவற்கு  
வெய்ய வாகக்கிணத் தீபபடிடு கெனறனா வெகுண்டு. 214

செற்ற மிலகிறிஸ் தியேசவினா றிருமுகக் குறிப்புஞ்  
சொற்ற குற்றமெய்பப படாமையும் டுதாதந் துணிவுஞ்  
தெற்றை னபபிலாத் திரித்தன னுரைஞ் தினகத்தீங்  
குற்றி டுமெபருக உலகமென றஞ்சியுள் ஞாடநடே. 215

வேத பாரசீர் யூதமார்க் சத்திலே விதித்த  
நீத் வாகக்கிண செய்துகொண மின்னென் நிகழ்த்த  
ஆத காதெமக கரசனே கோறலாக கிணக்கு  
நாத னென்றுகின பாறகொணாங் தனமென நவின்றுர். 216

மூர்க்க ரூள்மும வாய்மொழி மூர்க்கமு முனைந்து  
பார்க்க ணின்றநம் பரமபொருள் திருமுகம பாததுத்  
தீகக மாயெலாங் தெரிந்தனை நீயினிச செபடும்  
மார்க்கம் யாதுநின் பொருட்டென வுசாவினன் மன்னன். 217

ஒன்றும் பேசல ருத்தமர் மற்றதை யுணர்ந்து  
மன்று ஒலையாரு தனிச்சிறை வரதனை கோக்கி  
வென்றி சேரர சனகொலா சீபென வினவ  
என்று மாறிலா விறைமக னெதிருங்கா யியம்பும். 218

அரசன் யானை தரசிய லுலகர சியல்போல்  
உளாசெ யுந்தர மன்றது வாயினென் துழையர்  
சிரசி நின்றுபோ ராடுவ திலையதால் வேநதென்  
அரசி யலுவுல கரசிய லண்டென வற்றி.

21

இத்க ராதவத் திறுத்தன என்றென்று மூலவாச்  
சத்தி யந்திகழ்த துதறகொரு சான்றென வத்துற்  
சித்த சுத்தமுள ஓவனெவன யான்சொலும் ஜீவ  
சத்தி யந்தனீக கடைப்பிடித துய்குவன சரதம்.

22

என்று நம்பனீ துரைத்தலும் யூதரை யெதிர்ந்து  
கொன்று நீக்குதற் காவதோரா குற்றமு மிவனபால்  
இன்று தண்டனை யெஙவன மியற்றுவ லென்றுன்  
நன்று செய்வதற் கருசிய நகரதி பதியே.

23

ஆக்கி ணைக்கரு கன்னல னிவனென வரசன்  
மீக்கி னந்தசொல் விருசெவி வெதுபபிட வெகுண்டு  
போககின் ரூகங்கின் ரெருவருக கொருவாமுன போங்து  
கூக்கு ரற்படுத் தாராதக கொடுமன யூதா.

24

பொங்கு பேரொலி யவிததவ ரிற்சிலர் போற்றி  
இங்கி வன்கவி லேயா டாதியிம மட்டும்  
நங்கு லஜனங் கருக்குப தேசத்தை நவிற்றி  
வெங்கொ டங்கல கத்தினை விளைத்தனன மெய்ம்மை.

25

தன்னை யேவரு கிறிஸ்தவாங் தராபதி யென்றும்  
பின்னை மன்னிறை செலுத்துதல பெருமபிழை யென்றும்  
முன்னை யேசொலி யரசறகு முழுப்பகை யானுன  
என்னை யேதடை மரணத்தன டனைக்கென விசைத்தார்.

26

சொற்ற யாவையுங் கேட்டுடன் பிலாத்தெனுங் தோன்றல்  
இற்றி வன்கவி லேயனு மதற்கிறை யெரோதென்  
கொற்ற வன்னவ னிந்க ரதுளன் குறுகி  
மற்றி வன்பிழை வகுக்கவென் ரேவினன் வனாந்து.

27

(எரோது முன்னிலை.)

கறுத்த சிந்தையர் நன்றங்கள் ரெனக்கடி தேகி  
இறுத்தெ ரோதெலு மிறைமுன மீசைன நிறுவி  
வெறுத்தி ராய்னைப் பகைத்தவன் வேதநூல் விரோதி  
ஒஹுத்தி ட்ர்குரி யானிவ னென்றன ரூத்து.

28

அண்ண லீக்கண்டு பேசவு மற்புதச் செயலீக்  
கள்ளி னறகண்டு களிக்கவுட கருகதுடை யெசோதென்  
எண்ண முறறுமென மேமபலிற பிணிததெத்திருநினற  
புண்ணி யனறனை யுசாவினன் புதுமையை விரும்பி. 22

ஆவ அற்றரு கஜைநதுநின் றுத்திரத் தொடு  
காவ ஸ்பல முறைபுகன் றிடவுங கருணை  
ழீவ தாரகா செய்யவாய்த துவரிதழு திறநு  
நாவ சைததொரு மாற்றமு நவின்றிலா நணப. 22

மோன மித்தனை யோவென முறையிலா மன்னன்  
வான நாயகன் றனையவ மதிததுநிந தனைசெய்  
தனை மாயொரு மினுக்குவத திரமுடித தெழில்கூர்  
மேனி பிற்றரிப பிததுநின றித்திறம் விரிப்பான. 22

கோற அுக்குரி யானல னிவன்வயிற் குற்றங்  
தேறு கிறகிலன யாதுமோர திறத்தினுக தெரியின்  
மாறி பினகிவற் கொடுபிலாத துறையுளை பருவிக்  
க்கறு மின்னென விடுததன னெரோதனுங் கோழை. 23

வேறு. (மரணத்தோப்பு )

அவ்வயி னரசவை யகன்றம மாடைடு  
வெவவழுற் புகையென வுபிரபு விங்கிட  
எவ்வகை பினுமிவற கிறுதி யின்றெநத  
தெவவாதத் தமிழுளாரு செருக்கி யேகினார். 23

வன்றிறற் பிலாததனு மன்னன் மன்றனி  
முனறிலீக் குறுகிம பகவை முன்னறீஇப்  
பின்றைநின றரசிடம பெயாநது மீண்டமை  
கன்றிய மனததினா கழறி னரரோ. 23

அதிபனங் கவர்சொலை யமையக் கேட்டுடன்  
சதிபுரி குரவனை ஜனத்தின மூப்பனை  
முதியகா வருகென முறையிற் கூட்டிவைத்  
தெதிரைழீஇ பிணையன வியம்பன் மேயினுன். 23

உலகர கூகனென வுகாக்கும் போநனி  
இலகிய மற்றில னியுத மாக்கததின்  
விலகிய போதனை விரித்திந் நாட்டினும்  
அலகறு கலகமுண் டாக்கி னுனெனு. 23

கைப்படித் திவ்வயிற் கட்டி வந்தனிர்  
மொய்ப்பாறி நுமுன முறையிற் நோந்தனன்  
மெய்ப்படு கிறகில் விரித்த குற்றங்கள்  
மைப்படு மிருங்காளி மருவத தேய்தலபோல, 235

ஆண்டகை யெரோதனு மரச னுய்ந்துயிர்  
மாண்டுபோம வகைபுரி மரண தண்டனைக்  
கீண்டிய பிழையிலா ஸிடகதக காண்கிலேன்  
மீண்டுபோ மின்னெண விடுதத தோருதோ, 236

ஏதமொன் றிலாவுயிரக் கிறுதி காட்டுல்  
வேதநால் விதிக்கெதோ விரோதம வேந்தர்க்கு  
நீதமு மன்றல சுருக்கு நோப்படு  
போதமு மனமெணப புரியிற் கூறிமேல், 237

நடிசிது வெனினுமிங் கிவீன நம்முனம்  
கடுவுற வழித்திவண வணாநது போகென  
விசுவது துணிநதன னெண்ணி எப்பின்ன  
அடிவதே துணிவெண வசடா பொங்கினார், 238

பின்னரு முறைமுறை பிலாத்தெ ஆந்துளை  
நன்னய மொழிகளாற் றிருதக நாடி.ஞன  
முன்னுறு நனமையைச் சிதைக்கு மூடாக்குப்  
பன்னுஙன் மதிப்பன பயக்கு மேகொலாம, 239

ஆங்கமைந திருமினென் நவரை பேவிப்போய்த்  
தாங்குடி தாசனத திருநது தன்னுளே  
வீக்கய வுயிராபபொடு கவனறு வேந்தனும்  
ஸங்கினிச செயலெனென் ரெண்ணுவுக காலீயில், 240

இல்லவள் விடுதததூ தெதிாந்து வைகறை  
புலலிய களுநிலை புகனறப புண்ணியிற்  
கல்லலே துஞுசெய ஸாவ தனமெனச்  
சொல்லின எமம்மீன யென்னச சொற்றனன், 241

கேட்டுளக் கலக்கமோ டெமுந்து கேதமில்  
நாட்டமொன் முடையனுப் புடுப்பு ரிந்திடு  
கோட்டியை யகன்றுபோய்க் குழீஇய யூதனை  
மீட்டுஙல் வியமாய் விளிதது வின்னுவான்.., 242

மருவுபண் டிசைதொறும் வழக்க மாடுமக்  
கொருவனைச் சிறைவிடுத துதவு மாறுபோல்  
பருவர லடையுமிப பார மாதத்திக  
திருவனை விடுதலை செய்து மெறைனன். 243

என்றசொல் விசைமுடி வெய்தி டாழுனம்  
கொன்றுபிரா களோகவென குருசி ஒற்றியின  
நின்றவன றனைப்பர பாசை நீக்குக  
வன்ரூடர்ப படுகிறை பறங்காள வேலினுப். 244

மன்னாமன் னனுக்கிறை வரியோ லாதெனச்  
சொன்னவன சொல்லருந தேவ தூஷணம்  
பன்னியோ னிவைனை பார பாதத்திகன  
எனனை விடுதலை யினசபப தெனக்காலாம். 245

மற்றிவன் றனைவிடின் மன்னா மன்னனுக்  
குற்றகண் பின்னைனு முரிமைப் பாடிலாய்  
சேற்றமோ டிவனுயிர சிகைத்தி செய்பழி  
பற்றுக வழிவழி யெமமிற பாதத்திவ. 246

அஞ்சிடேல் சிலுவையி லறைந்து கொல்கெனச்  
செஞ்செவே பலமுறை செவிடு படடிட  
விஞ்சிய கூக்குரல் விளைத்திட் டாரரோ  
நஞ்சினுங் கொடியநெஞ் சடைய நாஸ்திகா. 247

புரவன் யூகர்செம் புரளி போாதலில்  
உரமிலா தஞ்சியாங் கொருபு நஞ்செலீஇ  
வரமானு கரணாயைவ வயினின் றறந்றை  
பரமானே தெரியெனப பரிவிற் கெட்டனன். 248

உம்பர்நா யகணைதி ருளைகொ டாமையால்  
வெம்பியா னுனைக்கொல விடுகக வாயினும்  
இயபருண் டெனககதி கார பென்றுநீ  
நம்புதி யேகொலா நவிற்று கென்றலும். 249

உன்னத சியமமா யுமக்கி ராவிடில்  
என்னவோ விழோதமு மியற்றே ணுதெனக்  
கன்னதா கலினுமக் கெனைய விததவாக்  
குன்னரும் பாவமுன் டென்ன ஓதினூர். 250

இத்தகு திருமொழி யெம்மை யாளுடை  
வித்தகன் விளம்பலும் வேந்தன ஸ்டடிடற்  
செதக்கீன முயன்றுமெட் டீணங்கள் நின்றியே  
பிதத்ரிம் மிகைத்துளம் பேதுற் றுனரோ.

251

சிலுவையி லறையறை யென்றுங் தீச்சொலாம்  
வலுவயிற் செவியிரு மருங்குந தைத்தலாற்  
கொலுவயி ஞசனங் குறுகிக் கூறினுன்  
உலவையிற் சருகென வழுவு முள்ளத்தான்.

252

குழுமிழீர் நும்முரை குறிக்கொண் டியாதுமோர்  
வழுவிலாற கீந்தனன் மரண தண்டனீ  
பழிழிதென பாலல் வென்று பாவாழுன்  
கழுஷினுன கரகஞ் கழித்துக் கைகளை.

253

ஏவமி லொருவருக் கிறதி காட்டியே  
தாவரும் பெருமபழி சமைப்பன றுதுறு  
ஜீவனுக காயினும் ஜெகத்துக காயினும்  
ஆவது கருதிலா ஞாகோ லாமிவன.

254

புறத்துறு களையினைப் போற்றிப் புண்ணியத்  
திறத்தையே விளைக்கின்ற பயிரைத் தேய்த்திகன்  
மறத்தையே யுலசிடை வளாதது மன்னிய  
அறத்தைவே ரறுபபவ ஞாகோ லாமிவன்.

255

பங்கமில் பரமசற் குருப வித்திர  
அங்கநோ வக்குரு சறைநது கொல்கென  
வெங்கொலை நாலினுல விளபடு வாண்விஹாங்  
தங்கையைக் கழுவுவா ஞாகோ லாமிவன்.

256

விஞ்சிய வுணர்வினை வீட்டி நீதிசெய்  
நெஞ்சிய அரத்தையு நீதுத தனமலை  
வஞ்சிசொல் கனுததிற் மறநது வஞ்சருக்  
கஞ்சினஞ் சருநுவா ஞாகோ லாமிவன்.

257

உலகர ஷணியமுண் டாக வுண்ணதர்  
இலகுகைக கருவியா யிருந்தி யற்றியோன்  
அலகறு முன்குறித் தலின மெந்திடா  
விலகிய பிளாததெனும் வெந்தன் காண்டியரல்.

258

இத்திற முன்குறிப் பியைந்தி டாதவன்  
மததரே கருவியாப் வாய்ந்தி ருதனா  
உததம னுககையுத் தரித்த பாடுகள்  
அததனைக் குமமென வழிதி மைதாநீ. 259

நெய்விளக் கிடிலிரு ணீங்கு மாறுபோல்  
மெய்விளக் கிடிலவினை வீடு மல்லது  
பொய்விளக் கிடுபுறச் சமய பொததாற்  
கைவிளக் கிடிலவினை கழியு மேகொலாம். 260

உக்கிர தீவினை யுனுற்றி யொன்பழிச்  
சிக்கறக் கைகழூல மதியின் நீலனாஞ்  
செக்கினை விபூசகிப்பின சீர ணிதத்திடச்  
சுக்குநீ ராநுதுமச் சூழ்சசி யொக்குமால். 261

கள்ளனு கியபர பாரைக் காவல்விட  
டெள்ளாரு மேசநா யக்னை யீனமாய்  
விள்ளாரு மாகக்னை விதிததல் கேட்டுடன்  
துள்ளினர் களிததனா துட்ட யூதரே. 262

வேந்தனுக் கினைகொடு வெய்ய மன்னர்தாம்  
போநதுபுண் ணியன்றனைப் புடைவ ஹாநதனர்  
பாநதனிற் சிறினா பற்றி யீரதனா  
காநதுபுண் மனத்தருங் கைக லநதனா. 263

புக்கனர் மாவிழைகப் புறததங் கோர்சிறை  
மகாஞ்சுட் பதடிக ளாய வண்கனூர்  
தொக்கனர் பலாபல தூஷ ணநுசொலிக்  
கொக்கரித் திகழ்நதனர் குழுமி யோரெலாம். 264

முன்னுடை களைந்தொரு முருக்க லர்ந்தெணச்  
செங்கிற வங்கிமேற் றிகழச் சேர்த்தினா  
கொன்னுனை யழுந்திவெங் குருதி பீறிடப்  
பின்னிய முன்முடி சிரததுப பெய்தனா. 265

கோலெனக் கையிலொரு கோலை நல்கினூர்  
காவினை முடக்கிமுன் னின்று காவல  
மாலுறு மரசநீ வாழ்க வாழ்கவென்  
ஒனுவிலேப் பரிகசித் தூற்றி னுப்பலர். 266

கைதுறுங் கோவிளைக் கவர்த்து கண்டகர்  
வெய்துறத் தலைமிசை யித்து வேதனை  
செய்தன ருமிழ்ந்தனர் திருமு கத்தினே  
வைதனர் பழித்தனர் மறங்கொ ஸீசூர்.

267

மலர்ந்தசெங் தாமரை யனைய வாண்முகம்  
புலர்ந்துசெங் குருதியாற் பூசன் டெஞ்சிய  
துலர்ந்தது தாலுவுங் கருணை யூற்றிருங்  
தலர்ந்ததேத் திரங்களுங் குழிபட்ட டாழ்ந்தவே.

268

நின்தனை மொழிதிருச் செவிசி றைந்தன  
நோந்தபுண் னிடையெரி நுழைந்த தாமெனப்  
பந்தனை மேனியிற் படிந்த செம்புணீர்  
கிந்தன புண்ணியத் திவலை போன்மென.

269

குன்றிய துடற்பலங் குருதி கோத்துயிர்  
பொன்றிய தென்முகம் பொவிவி முந்ததால்  
கன்றிநோங் துலைந்தது கனக காத்திரம்  
ஒன்றிய வெழினல் மொருவிப் போயதால்.

270

ஒதரும் வேதனை யுழந்து மொன்னலார்  
நோதக வொருமொழி நுவலு வாரலர்  
ஏதில் ரோபோறைக் கிரங்கு வாருமில்  
பாதகம் பாதகம் பரம பாதகம்.

271

மாரணத் தோப்பிடு மன்ன னேவலன்  
கோரணிப் படுத்துமக் கொடிய ரோவலர்  
ஆரணன பாடுக னைந்தி ஆக்குமுற்  
காரண நமதுதீக் கருபால் காண்டியால்.

272

வாவென வந்ததில் வுலகம் வந்தபோற்  
போவென வொலையிற் புவன கோசரம்  
ஆவன யாவுமே யசலு நீரியத்  
தெவிவை சகிபபதென் சிந்தை தெர்திகீ.

273

## C வ ழ .

வரிசை தப்பிய மன்னன ஸ்தியும் வம்பர்  
குரிசி லைக்குரு சேற்றியு யிர்ப்பழி கொள்ளும்  
பரிச மோடிப்ப ரந்து பற்றுசெங் தீயில்  
புரிசை மாங்க ருள்ளமெ ரிந்துபு கைந்த.

274

புளி ஸாதம் புண்ணியர்க் குற்றமை மென்மேல்  
ஈசா மாந்தர்செ விசடக் கேட்டலு கைந்தே  
நிகரி லாக்கொடும் பாதக நேர்ந்தின் கென்னுப்  
பகரு வாரங்க வரவர்க் கொல்வன பன்னி.

275

ஈசம் கங்குலத் துற்றதின் ரோடென கைவார்  
சுசன் மைநதனை யோகொலை செய்வது மென்பார்  
தேசி கன்வயி னெப்பிழை கண்டிது செய்தார்  
நீச ரெண்றுசெ டிதுயிர்த் தேங்கினர் நிற்பார்.

276

மின்ன விண்றிவி முஞ்ததிவ் வெள்ளிட யென்பார்  
கண்ன லொன்றிலித் தொன்னக ரஞ்சுடு காடாய்  
மன்னு மென்பர்சி லாசிலா வானிருண் மல்கித்  
துன்னு ஜோதிக ருந்தொலை யும்மெனச் சொல்வார். 277

தலைக விழ்ந்துல கந்தடு மாறவிற் நண்ணீர்  
நிலைய மேவிட மென்பர்சி லாசிலர் நீண்ட  
மலையு மண்டல முஞ்குக ஓர்க்குடும் வானுங்  
குலையு மண்டமுங் குப்புவு மென்பர்கொ தித்தே. 278

கண்ணி ருண்டுகெ லங்குவ ரோர்சிலர் காஞ்தும்  
புண்ணு எத்தோட முங்குவ ரோர்சிலர் பொங்கித்  
துண்ணென் றுட்கிதது டிபபவ ரோர்சிலர் சூழ்ந்த  
தெண்ணி யெண்ணியி ரங்குவ ரோர்சில ரேங்கி. 279

காவிற் காட்டிக்கொ டுதவக் கள்வனிற் கள்ளக்  
குரவ ரேகொடி யாரென்ப ரோர்சிலர் கூறில்  
உரவு நீருல கத்திதை யொத்தகி யாயம்  
விரசிற் றுண்டுகொ லோவென்ப ரோர்சிலர் வெம்பி. 280

என்கொல் மேதினி கேண்டுவெ டித்தில தென்பார்  
என்கொல் வானமி டிராவி முஞ்தில தென்பார்  
என்கொல் வாரிதி நீருவ றுதது மென்பார்  
என்கொ லோழுடி விததுணை தாழ்த்து மென்பார். 281

கண்ப டைத்தில மேலிது காண்கில மென்பார்  
மண்ப டைத்தகபி ணிக்கிணி மாற்றிலை யென்பார்  
புண்ப டைத்தகெஞ் சோடுயிர் போகல வென்னு  
எண்ப டைத்தவ ரின்னன பன்னிடு மெல்லவ. . 282

(ஸ்காரியோத்து தற்கொலை.)

உமாச மாயருண் மூர்த்தியை முப்பது வெள்ளிக்  
காசை சுச்சியொன் னாகையிற் காட்டிய கள்வண்  
மாசி லானைவ நைத்துயிர் மாய்க்கெனும் வன்சொல்  
நீச நெஞ்சினிற் நைத்தது நெட்டிலை வேல்போல். 283

இதயத் துள்ளும் ழுன்றலு மின்றென லாகிப்  
புதைய அற்றவ கககரி மெல்லெனப் போந்து  
வதைபு ரிந்தருள் வள்ளலை மாய்க்கவ குத்தாய்  
எதைவி ஷழநுயிர் வாழுதி கேளன்றி டிக்கும். 284

பணம்வி டங்கொள்ப ணைமுடி யென்பது மற்றக்  
குணமவி எக்குவ தாடகொலி யென்பதுங் கொள்ளாய்  
மணமவி ஷழந்திறும் வண்டென லாயினை மாளாப்  
பினமெ நைத்திரிச தாராஞ் ருற்றை பேதாய். 285

களவி னுற்பொரு ஸீக்கவர் வானசை தூண்டும்  
அளவி அுணையை தட்டின னுவது கொள்ளாய்  
உளவ றிந்துனக் குற்றழி யுண்மையு ணாக்கும்  
வளவ னுமெனை யற்பமு மெண்ணலை மாற்றேய். 286

பொருளோ சுச்சினை போதமி லாய்புளை யில்லா  
அருளின் வாழ்வினை யாக்கினை தீாப்பினுள் எாக்கி  
மருஞு நமடுலை மககளோ டோயெரி வாய்ந்த  
இருஞு றுங்கொடுமெ பாதலத தெய்துவை யின்றே. 287

பழிக்குப் பாவத்துக் கஞ்சலை பல்லவர் தூற்றும்  
மொழிக்கு நாணைலை முன்பினுற் றுய்ச்சிலை முற்றும்  
அழிக்கு நீசபப சாகக்க டிததொழும் பாய்கோ  
வழிக்கு வாரலீன் றுயினை யானமதி மாண்டோய். 288

விதிவி லக்கையி கந்தவன் மெய்ந்நெறி விட்ட  
பதித ரிற்பதி தன்கொலை பாதகன் நட்பிற்  
சுதிபு ரிந்தசன் டாளன்ற ணைத்தெரி கிற்பின்  
மதியி லீயுனை யன்றியிம் மாஞிலத் தியார்கொல். 289

அறந்தி றம்பிய வாயுள்ப டைத்தவில் யாக்கை  
இறந்து பாழ்ப்பட லீணமன் றுவில்வி கத்திற்  
பிறந்தி ராயெனி னன்றெனப் பேசிய மாற்றம்  
மறந்து விட்டனை யாங்கொன்ம நங்கிறம் பில்லாய். 290

நன்றி கொண்றனை கல்லுணர் வற்றனை காசங்  
துன்றி நின்றனை தொன்னென்றி தூர்த்தனை தூர்த்த  
பொன்றி னும்வசை போவதின் ரூற்புவி மீதே  
பின்றி நின்றுநின் ரென்னினிச் செய்குவை பேதாய். 291

மேவ லாளையு வந்தனை முப்பது வெள்ளிக்  
காவ லாயரு எாளை விற்றனை யநதோ  
ஜீவ நல்லமு தத்தையு குத்தனை நீராத  
தீவி டத்தைய் ருநதனை யுப்பினித தீராதாய். 292

குற்ற மற்றகு ருதினி லத்துகக் கொண்டு  
விற்ற காசெனும் வெந்தமு னுன்மடி மேவப  
பற்ற வைத்தனை யேகொடும பாழ்மதி யின்னும்  
உற்ற வேராதுணை காசென வுனனுதி போலாம். 293

என்ற கத்துறு சாக்ஷியி டித்திடித் தின்ன  
வன்றி றறகொடு றுத்தம றுததோரு மாற்றம்  
நன்றி ரெட்டயு தாசுக விற்றில னுடல்  
என்று முண்மைக்கை ரிருநா யினரென லாமால். 294

கடிந்து புண்படுத் தும்மனச் சாக்ஷியைக் காய்ந்து  
நொடிநதி டானெனி அம்புகன முட்டின னெந்தான் .  
மடிராது போயில னுயினிவ வாதையை மாற்ற  
முடிந்தி டாதென ஏள்ளமவ வித்தனன் மூண்டான். 295

வள்ள லார்திருக் கோயிலை வலவிஹாங் தூற்றுஞ்  
கள்ள வேடகரு ரவகாக் கண்டெட்தோ காட்டி  
எள்ள ருங்குணத் தியேசவை நுங்கையி லீக்தென்  
வெள்ளி யிறபடு முப்பது காசிதை வெஃகி. 296

பேச ருங்கொடும் பாதகம பேணிய பித்தென்  
மாசி லாதவி ரத்தம்வ டிந்துக வாங்கிக்  
காச கொண்மினை னுவவா கொள்ளலர் காசை  
விசி யேகினன் பேய்பிட ருந்திட வெம்பி. 297

எப்பெ ருங்கொடும் பாவிக ருங்க்கா யேற  
இப்பு விக்கனு தித்தரு ருங்கும ரேசன்  
துப்பு றழங்தசென்ற சேவடிச சூழலீத் துன்னை  
வெப்பு றழங்தநி ணாயக்கி டங்கிடை வீழ்வான். 298

பணித்த சின்தைய பாமான் சென்றெலு பாங்கர்  
தனித்த சூழலில் நான்கொடு நற்கொலி செய்து  
அநித்த தேகத்தை விழுத்தின அருயி ராஸ்தா  
இனித்தி ரும்பரி தாகிய துர்க்கதி யெப்த.

299

நன்மை திமையை நாடிக விற்றுரா ஸங்கர்  
தன்ம சாவியை மெய்த்துணை யாக்கிய நக்டோர்  
ஜென்ம சாபல்வி யம்மடை வாராதச் செற்ற  
கண்மி கள்ளொவ ருங்கடைத் தேறார் காண்டி.

300

சடுக னற்சுடர் நச்சுப தங்கமுங் தூண்டில்  
இடுமி றைச்சிது காந்திடு மீனமு மென்ன  
நடுவி கந்தபொ ருளெனு நஞ்சைந யப்போர்  
கெடுவ ராருயி கொயுற லெபெருங் கேதம்.

301

பழியும் பாவமுங் தண்ணெடு பற்றவும் பாரில்  
ஒழிவி லாவசை யும்மவ கீர்த்தியு மோங்கி  
வழிவ ழிக்குஷி லவவும் வைத்துயிர் மாண்டு  
கழிவி லாவிருட் கங்குலுட் புக்கணன் காரி.

302

காரி வீசியெ றிந்தவக் காசகைப் பற்றி  
சோரி தோய்ந்தன வென்றெருரு துண்டுநி லத்தைப்  
ழுரி யர்விலை கொண்டுபு நைததிடு மீமச்  
சேரி யாக்கினர் தீர்க்கர்முங் செப்பிய சிர்போல்.

303

ஓ வ ரு . (சிலுவைப்பாடு.)

தன்னுயிர் போயாக்கை தலைகீழு றவிமுந்து  
சென்னித கர்ந்துகு டர்சிதறிச் செத்தொழின்த  
துண்ணரிய சாமித்து ரோகிசைய விற்றுகப்  
பன்னருகம் மான்சிலுவைப் பாடுகளை யுன்னுவாம்.

304

பொல்லாத யூதர்களும் போர்ச்சேவ கர்குமுவும்  
வல்லாளை யெள்ளிப்பு றக்கணித்து வாய்மதமாய்ச்  
சொல்லாத நின்தைமொழி சொல்லித்து னிந்தியற்றும்  
பொல்லாங்கை யெல்லாங்ம் மீசன்பொ றத்திருந்தார்.

305

புற்றாவிற் சீறிப்பு டைவளைந்து புல்லியர்தாங்  
துற்றிவி னைத்தகொடுங் துண்பந்த னியுமுந்து  
முற்றுங்கி ரகணத்தின் மூழ்குதி னகரன்போல்  
செற்றமிலாத் தேவமைந்தன் றெசிமுந்து தேம்பினார்.

306

செங்வங்கி கைக்களைந்து தெவரிப்ரான் முன்றரித்த  
அவ்வங்கி கைத்தரித்தத யாகடியம் பல்பேசித்  
தெவ்வர்கு மூழிச்சி ஒவைவத ஸிச்சுமத்திக்.  
கவ்வைக் கர்க்குமுக் கட்டிக்கொ டுபோனூர். 307

நோக்கிலனு வொவ்வொன்று நாரூயி ரங்கோடி  
மாக்கபத்தின் சம்மைம விந்தபா வந்திரட்டி  
ஆக்குசி ஒவைய மலன்சி ரத்தேந்திக்  
காக்கை டஞக்க கல்வாரி நோக்கினூர். 308

வள்ளல்கு ரூராயன் மண்ணுயிர்க்காய்த் தண்ணுயிரை  
எள்ளிய வதரித்த வெம்மாண்ச ருடுவெசன்  
கொள்ளைபு ரிந்துகொ லைத்தீர்ப்புப் பெற்றுவரு  
கள்ளரி ருவரொடுங் கல்வாரி நோக்கினூர். 309

மாரணத்தின் கூரோடிய வண்டேபய்த லைங்கங்க  
ஆரணஞ் சொல்லுண்மை யவனிமி சைவிளங்கப்  
ழுரணமா ரஷ்ணிய புண்ணியங்கை கூடுதற்குக்  
காரணமாஞ் செய்கைமுற்றக் கல்வாரி நோக்கினூர். 310

சுசன்சி னநோக்கி யினர கொப்பினித்த  
பாசவினை நோக்கிப்ப ரிந்துநடு நின்றுவரும்  
பேசரிய துன்பபயி ரளயத்தை நோக்கியிநதக்  
காசினியை நோக்கினூர் கல்வாரி நோக்கினூர். 311

அற்புத மும்வானத் தசரீரி யுமபுனிதச்  
சொற்பயில் வுமெல்லாச் சுகுணங்க மூழிவரே  
தற்பரனென் ரேலமிடச் சண்டாளர் தாமிதனை  
அற்பமு மெண்ணூத தறவும சியாயம். 312

தத்துநீர் வேலித்த ராதலத்தோர் செய்தவினை  
அத்தனை யுந்தாங்கி யலமந்து மாங்கமைந்து  
சத்தமி டாதேகுஞ் தகனப லீமறியாம்  
உத்தமருஞ் சாந்தமா யூரூடு செல்கின்றூர். 313

கையயர்ந்து வாய்ப்புலர்ந்து கண்ணிருண்டு காதடைத்து  
வெய்யசி ஒவைசு மந்தலசி மெய்வருந்தித்  
துய்யதி ருவடிகள் சோர்ந்துகடை தள்ளாடி  
அய்யன்ம ருகூடு வரக்கண்டா ரணிகரார். 314

கல்லியல்வன் னெஞ்சவஞ்சக் கண்ணிலாப் பாதகாம்  
புல்லியரே யன்றியிந்தப் பொல்லாங்கு போந்தமைகண்  
டெல்லவ ருந்தத முயிரக்கிறுதி யேய்ந்தனபோல்  
அல்லது முந்தல மந்தாக்கை நிலைதளர்ந்தார். 3

மாதருக்கு ளாசிபெற்ற மங்கலையா மன்னைமரி  
காதலனுக கோவிக்க தினேர்ந்த தென்றுமன  
வேதனைப்பட்ட டாற்றுது மெல்லியலார் தாங்குமுழி  
வீதியி ருமருங்கு மொய்த்தார்வாய் விட்டமுது. 3

காந்தண்ம லர்செங்க மலமல ளாப்புடைப்பப்  
பூந்தண்க ருங்குவலோப் போதுநீ முத்துகுப்பத்  
தேந்தளவு தொக்கநறுஞ் சேதாமப லையலாததி  
மாந்தண்ட லீக்குயிலீன் மென்மொழியார் மாழ்கினார். 3

தீயடைந்த வல்லியெனத் தேம்பிச்செ யலழிந்தும்  
மாயும்வகை யின்றும் றுகுற்று யிர்ப்பதைபபப்  
போயடைந்த தெமமருங்கும பொற்பெருச லேங்கரத்  
தாயிழையா வாய்விட்ட முதகு ரலோசை. 3

கண்டார்ப தைத்தார்க ஹுழந்தாக காந்தமுதார்  
கொண்டார்து னுக்கங்கொ தித்தாக டுவிட்டதை  
உண்டாபோ லெங்கியு யங்கிரெ டிதுயிர்த்துத்  
திண்டாடி னின்றினைய செப்புவா ராயினா. 3

ஆவாவி தென்னவ றவுமானி யாயமென்பார்  
தாவாவ றமோத லீசாய்ந்தி றுவதென்பார்  
மூவாழு தல்வன்மு னியாத தென்னென்பார்  
ஓவாது மூலெம்மு பிர்க்கொழிவின ரேவென்பார். 3

இம்மைநத ஹவிக்கி றுதிவரக் கண்டுமரி  
அம்மையு யிரவாழு ளாவனிமி சையென்பார்  
செம்மைதிறம் பாத்தாய தேவசி னந்திருகி  
மும்மையு லகும்மு டியுங்க ணந்தென்பார். 3

மாண்டாரு யிரளிக்கு மாமருங்கை வேரோடு  
கீண்டெறி வாரிந்தக் கெடுதோவி களென்பார்  
கீண்டெறி வாரிந்தக் கெடுதோவி களென்றினும்  
மீண்டுமு ளோக்கவொரு வேளோவரா தொவென்பார். 3

புன்றூழிலர்க் கஞ்சிகடுப் போற்றுதூர் பொங்கியழு  
மன்றேராஞு சொல்லியுயிர் வாழ்வதுவோ வாழ்வென்பார்  
மன்றேராஞு சொன்னேனம் ஸைபாழாய் வனக்ருதியும்  
பொன்றியெ ருக்கலரும் பொய்யாதி துவேன்பா. 323

நள்ளிநர ஜீவரகை நல்கவரு ரானக்ரு  
வள்ளலுக்கு வனகொலையும் மாபாத கமபுரிந்த  
கள்ளனுக்குக் காவலவிடு தெலையுங் கட்டுதாத்து  
விள்ளுவதோ நீதிபுரி வேந்தருக்குச் சீலமென்பா. 324

கொல்லாது விட்டுவிடக் கொற்றவன்பல கான்முயன்றும்  
பொல்லாருக் கஞ்சிப்பு கன்றுனகொ லையென்பார்  
பொல்லாருக் கஞ்சிப்பொ துடிடி யைப்புரட்டி  
அல்லாத செய்வாகக் ரங்கந்றே யாமென்பா. 325

காட்டிக்கொ டுதோன்க முத்திலொரு கயிற்றைப  
ழுட்டிமன வாதையினாற் பொறைனனும் பொல்லாங்கு  
சாட்டிக்கொலை புரிசணாடா எாமனச சாக்ஷியுந்தம்  
பாட்டிற்கி டப்பதென்ன பாவமதி பாவமென்பா. 326

நிந்தனையாஞு செந்தெருப்பு நெஞ்சைக்கொ ஞாத்திடவும்  
நொந்தொருசொற் சொல்லாத நேனாமைநு நீத்துணரின்  
மைந்தருநுக்ச சாந்தமவ ருமோம கேசனெனுஞ்  
சிந்தைசெ றாக்ருக்குச் சேராத தென்னென்பா. 327

செந்தாம ஸௌபோற்றி கழுந்தி ருவதனம்  
அந்தோவ தங்கிய முகுருதி போயதென்பார்  
நந்தாகக ருணை றத்துளிக்குங் கண்மலாகள்  
சிந்தாகு லம்பொதிந்து தேசிமுநது விட்டதென்பார். 328

உன்னதமெய்ஞு ரானமு வந்துகுதி கொண்டதிருச்  
சென்னிபுடை யுணாதிரததஞ் சிந்துவதோ செவவிதென்பார்  
மன்னுதிரு மேனிமுற்றும வாராதியாற் கண்றினநது  
சின்னமுற் லாவதுவோ தெய்வமே யோவென்பா. 329

பெண்ணீர்மை குன்றுத பெய்வனையா ரிவ்வண்ணம்  
புண்ணீருங் தீயிற்பு கைந்தாரு யிரபொடிப்பக  
கண்ணீரின் றுன்பக்க டற்கெலலை காண்ராய்  
ஊண்ணீர ராய்ச்செல்லு மெம்பெருமான பின்சென்றா. 330

மைத்தடங்கண் ஸீர்சோரிய வாய்விட்ட முதரற்றிச்  
சித்தமு டெந்துதொ டாந்துவரு சேயிழையர்  
பத்தினமையுஞ் சிந்தைப்ப ருவரலுங் கண்டிரங்கி  
உத்தமசற் போதவு பசாந்த ரீதைப்பார். 3

எருசலேம் புத்திரிகா ளன்பொருட்டுக் கலுழாதே  
துரிசமற் றுயபொருட்டுஞ் சதாபொருட்டுங் கலுழந்திடுமின்  
வரிசைபெறு மகபபெறும் லடிகள்பாக கியரெனனு  
உளைசெறியத தகுநாளிங் குளதாமென் பதையுணாநதே. 3

அன்றுபுக விடமரிதா யவரவரே துயாவிஞ்சிக்  
குன்றுகளே மலைக்குலமே யெமைமுடிக கொள்ளுகிறால்  
என்றுலாபா பசுமரத்துக் கிதுசெய்வர ரெனிலநடோ  
தொன்றுலாந்து படுமரத்துக் கெதுசெய்யா துணிவொன்றி. 3

என்றுதுய ருஹமடவார்க் கிரங்கியிருந துயரோடு  
நன்றுமொழிந் தடாக்கமையா னவிலெய்தித் தனாநடேகத  
துன்றுசிலு வையையாககோ வழிபபோரகன ரூடுதோடி  
ஒன்றிவரு கெனககொலைஞ் ருத்தமகாக கொடுபோனா. 3:

பெண்டிரெலா மழுதரற்றப் பின்னோகளொ லாங்கதறக்  
கண்டுகேட் டவரிரங்கிக் கரைநதுரூகிக் கருத்தழிய  
மண்டுதுய ரெஹநியால் வழிரெரியக கடிநகரம்  
பண்டெரிவீழ் தழிரோதோம பதிபோலப பதைத்தேங்க. 3:

பொருவரிய பரலோகப் புக்தேளிர புநமையினின்  
மருவுவதெம முடிவோவென றையற்று மறுகசமுறப்  
பருவரல்கொண் டைமடூக் பெளதிகமாத திளையாய  
சருவசிருட் டியுந்திரைத்துத தமைமறந்து நிலைகுலைய. 3:

குழனாலிற் பிரியாத குருத்துவமா ராகுட்சீடா  
அழலைனைய துயர்விய வழிதுகரந துடன்செலவப்  
பழுதறுமெய்ப் பரம்பொருளை மகவாககொள் பசநதோகை  
தழலிடுழுங் கொடியேபோற் சாமபியுயிர் தளர்நடேக. 3:

எண்ணிலா மறவோர்தம் மிகனெஞ்ச பறையறைய  
உண்ணிலவு விச்வாசத் தூரவோநெஞ் சள்ளழியப்  
புண்ணியருக் குறுங்கொலையின் புணாப்புன்னிப் பொருமியடு  
கண்ணீரும் பெருமுச்சங் ககனதுருத தியிலடைய. 3:

இப்பரிசு பெருந்துகக்க குறிமல்கி யெவ்வயிருஞ்  
செப்பரிய துயருமுபபச செருசலையைப் புறம்போக்கி  
ஒப்பரிய முதலுலத் தொருபொருளைக் கொண்டுயத்தார்  
மைப்படுவன் மனக்கொலைஞா வதைபுரிவான் கொலைக்களத்தில். 339

ஈண்டினியான் புகல்வதைவ னெம்பெருமான் றிருமைனி  
தீண்டினூர் சிலுவையொடு சோத்தினூர் செங்கையிலுக்  
காண்டகுசே வடியிலுமவேவ் விருப்பாஸி கடாவினூர்  
நீண்டசிலு வையையெடுது நிறுத்தினூர் நிலங்கொடு. 340

மற்றிரண்டு திருட்டாயும் வலபடுறத்து மிடப்புறத்துஞ்  
செற்றமொடு குருசேற்றிக் கொலைமாக்கள் செயலொழிய  
சொற்றமறைத் திருவசனந துலகழமுறச கருவிமுதல்  
குற்றவா ஸிக்ளோடு நடுநின்றா குருசமிசை. 341

தன்னரிய திருமேனி சுதைப்புணடு தவிப்பெப்பிசிப்  
பனனரிய பலபாடு படுமபோதும பரிசுதூதாய்  
இன்னதென வறிகில்லா தாஞ்சுரைய்வ திவாபிகழையை  
மன்னியுமென நெழிற்களிவாய மலாந்தாநம மருள்வள்ளல். 342

இத்தகைய வரும்பொறையும் மனகலமு மியைந்தவரே  
விததகனுக் கடிததொழுமப ரெந்ததகுமெய்க் கிறிஸ்தவர்மத்  
நித்தகைய குணமிலருக கிறிஸ்தவரென றிசைப்பெறுதல்  
செத்தவரைத் துஞ்சினவு ரெனவுரைக்குஞ் சீமைத்தால். 343

கிண்டிருப்பு முளையுடலைக் கிழிச்துருவி வதைப்புண்டு  
மாண்டுபடும் போதிவாககு மனனியுமென் றுரைத்தமொழி  
ஈண்டிவரே யுலகினுக்கோ ரிரக்கரென் நெடுதுரைக்கும்  
வெணடுமோ ரினிசான்று மிதைவிடுத்து வேறேஞ்றே. 344

மன்றுடு மருட்சீவ வசனத்தை வண்மறவோர்  
ஒன்றுகப் பொருள்செய்யா ருடைகளைந்து பங்கிட்டார்  
குன்றுத நசரேயென் யூதருக்குச் குலவேநாதன்  
என்றுக டியமான வெழுத்திட்டா சிலுவைமிசை. 345

கேடெணவு தலைவரோடு கெழுமியபல் யூதர்களும்  
மாடணவிக் காக்குகரும் வழிவருபுன் மனத்தவரும்  
பாடணவி வருந்துநம பரமசத ணைப்பழித்துத  
நடனங்கள் பலபேசித் துணிந்துபுறக் கணித்திகழுந்தார். . 346

வணக்காத முரண்கழுத்தர் வல்லுருக்கிற் கடினமுறீஇக்  
குணங்கானாக கொடுமெனத்தர் கூறியதீ மொழியென்றே  
அணங்காருவ ருருசமரத தறையுண்ட வோருத்திருட்டுப்  
மினங்கானு யிகழுநத்துவும் பிதற்றியது பெருமான். 3-

அடுக்கொலைஞர் பொருட்டமல னகங்களிநத வருட்டிறமுங்  
கெடுகெகாடிய ருணாவினறிக் கிளங்கபறி மொழிசெசருககும்  
நடுக்கியிரிரா நலிசோர னரசுமனத தியற்கையுமோரா [3-  
தொடுக்குயியாமற் ரெருசோர னுவமபொறுக்கா துவாக்கின்றன்.

எஞ்சலும் ரணதீப்பி யெந்துழந்து மேழைநீ  
அஞ்சவா யலையேயில் வையையறநு யாலஜுககு  
நஞ்சனீய நமச்சிது நோர்க்குமெய நடுக்கைமை  
விஞ்சியாம்வி ஹாதாகொடு விணப்பயனீ யடைகின்றேம். 3-

மற்றிதலை யுணராது வன்னெஞ்சோய் மாசலூகா  
நறநவலை யிகழுவது நனமையோ நனமையலாற்  
குற்றமிவ ரிட்டதுளதேற் கூறுதியென நறக்கடிரது  
தெற்றெனவுட் குழுநதுவாத்தான ஜீவவழித் தலைநின்றன். 3-

உள்ளாண்மூ முதுமற முஞ்சுறியாக் கிணையழக்குங்  
கள்ளனிவ னெளிலுமானக கண்டறிநத சதநியததைத்  
தெளளிதுடன வெளிப்படுத்திச் சிநகையுடைந துளாதிரும்பிக்  
கொள்ளையிடத துணிந்தானித தியவாழ்வைக குறிக்கோடி. 3-

சாக்குறிக் ளடுக்காமுன் நலுகரணங் தளராமுன்  
மீக்கிளாரு கெடுமுசச விரவாமுன விழிமயங்கி  
நாக்குழுவி வீழாமுன் நலுணாவுற் நருட்கள்ளன்  
நோக்கினுண் நல்கிறுமி நுவலருமபுண் னியப்பொவிவை. 3-

காண்டகைய பெருங்கருணைக் கற்பகத்கை யெதிர்கண்டு  
மாண்டகைய வனபிடை மானதாஞ சலிவழங்கி  
ஆண்டகைநும் மரசியலி லடியேனீ னினைந்தருள  
வேண்டினே னெனவிரந்து வேண்டினுன் மிகவிரும்பி. 3-

கள்ளமிலா வருட்கள்ளன் கசிந்துகரு ணையைஙம்பி  
உள்ளுணர்வோ டினிதுவாத்த வோருமண்றுட் டியிர்க்கும்  
வள்ளல்திரு வளத்தமுந்த மலங்காய்ஸி பரதீகில்  
உள்ளபடி யின்றேயென் னுடனிருப்பா யெனவாத்தார். 3-

வேறு.

எம்மாதிரி மும்படு பாவியென் தெள்ளு கள்ளன்  
அமமாவுயிர போமள விற்குகி யாகக நச்சிப்  
பெம்மானரு ஞக்கிலக காகிமெய்ப் பேறு பெற்றுன்  
கைம்மாற்னம காகிரு பைத்திறங் காண்டி மொந்த. 355

தன்னேரினின் தேங்கிய முர்தனிக தாயை யனபின்  
முன்னுகவ முங்கொரு சீட்டை முறை நோக்கி  
அன்னுபிவ னுனமகன பறறுனக கன்னை நண்ப  
என்னுவரு ஸினனுவா தந்தன ரொறு முள்ளார். 356

ஆயிற்சிறந் தவற மாவுதிவ் வாழி வைபபிற்  
தாயிற்சிறந் ததம ரினாறெநத் தகச வன்பாஞ  
சேயிற்சிறந் தவரு ணுயகன சிர்ஜை யார  
வாயிற்சிறந் தமொழி காட்டுமீம மாண்பை யோதி. 357

அனபின்றலை நின்றருள் பெற்றவத் தொண்ட ணையன்  
துனபின்றலை நின்றுக ருதெதாடு சொற்ற வாய்மை  
எனபினகுகு மட்டித யத்திலி ருததி யனை  
தன்பங்கின ஓாவவள சொற்றலை தாங்கி நின்றுன். 358

வாழிப்பெரு மாளைவ தைத்துயிர் மாய்க்க மல்கும்  
பாழித்துய ரினபட லம்மெனப பாரை முடி  
ஊழிக்கரு மாலைவ ளோதென வொல்லை யுபபா  
ஆழிக்கதி ஓபுபுதைத் தோங்கிய தநத காரம். 359

ஏல்லாவுல சுத்தவர் பாவமு மேற்ற தேவ  
நல்லாடுயர் வேநிகை மேவலு நயப னீசிச  
செல்லாரம் ற்திதிட வபபவி தீநதெ முநத  
அல்லாாபுகை யாமென வோங்கிய தநத காரம். 360

வாதிக்கும நீதவாஞ் ஞானம காந்த காரம்  
நீதிக்கதி ரோஜைம றைத்திடு நீானம கண்டு  
சாதிக்கமாட் டாதுல குக்கொளி தநது நின்ற  
ஜோதிக்கதி குனறிட மையிருள தொக்க தெங்கும். 361

காராழிபொங் கிக்கக னம்புதை பட்ட தென்கோ  
பாராதியங் தம்புரி தீமைபப டாமி தென்கோ  
தீராவனர்த் தத்திரள கூடிச்செ றிநத தென்கோ  
பேராதொரியா மம்வஹ தற்றிருட் பெற்றி தண்ணை. 362

மெய்யானதீ பங்கிறில் தியேசெனு மெய்ம்மை கண்டாம்  
உய்யாவுயி ருக்குயி ராமுயி ரோயு மெல்லை  
மையாகணி ருண்டிட வாலெனிலி யாவு மட்கி  
வெய்போலெனிலி யுங்கரா தாரிருண் மேய வாற்றுல், 363

மெய்யுற்றதெப் வமபசு பாசமவி ளக்கி நாளுங்  
கையுற்றதெல ஷிக்கனி யின்மறை காட்ட வின்னும்  
ஐயுற்றலை யுமபுலை மாககர சத்தி னஞ்சில்  
மையுற்றகூட் டிலிரு டொககது மண்ணும் வின்னும், 364

ஊறுற்றிடு காரிருண் மூடியு டற்ற வஞ்சிப  
பிறுற்றுள முட்கிய யாநதுபி தற்றி யாதுங்  
ஏறுற்றலை வாய்ச்செய லற்றதே சத்து லாமபல்  
கூறுற்றலீ வவருக் கங்குலை வுற்ற மாதோ. 365

பெருஞ்சீப்பிழம் பும்பிறங் காதொளிர் பெற்றி குன்றிக்  
கருந்தீயென லாயின கண்ணெனிலி யற்றி மைத்தல  
பொருந்தாதுமு முக்குரு டாயின பொன்றி னலொத்  
திருந்தாரெவ ருமெவை யுஞ்சரித திலல காண்டி. 366

ஸாத்தங்கல ஸையிருட் குமபியி லிட்ட பூவை  
ஆத்தன்புவ டய்கொடி முக்குங்ம் மைய ஞற்றல்  
பாராதுமபரு டுபல தேவக ணங்கள் பையுனா  
போாத்தங்கிடைந் தாார சத்திருன் போாதத தென் னை. 367

நனியுண்டமுந நீருல கத்துந லம்பெய் கொண்மூத  
துனியுண்டுனா வண்டுபல போகசு காயு வுமமுன்  
டனியுண்டரு ஞுண்டற முண்டவை யாய வெல்லாம்  
ஒனியுண்டெனி லுண்டில தேவிலை யொன்று மன்னே. 368

இற்றுகவச் சிதொடுத் தேழூர யென்னு நாழி  
முற்றுகமு யங்கிய வல்லிருண் முற்று மெலவை  
எற்றோகைவி டுதலனி ரென்னையென ரேவ னேயென்  
முற்றுருட் டாதையை னோக்கியோ ரோல மிட்டார், 369

எவ்வாறும் மான்றிரு வுள்ளமி னைந்த தேயோ  
எவ்வாறுது யதிரு மேனியி னைந்த தேயோ  
எவ்வாறுதங் தையித யஞ்சகித திட்ட தேயோ  
எவ்வாறென வுள்ளுவல விள்ளுவ லேழை யாடென. 370

இருவளிய சரித் பட்டம்

செற்றுரோவி யாவையி வித்தனன் ஜீவ ராஜ  
பெற்றுர்வது காண்டுது மென்றுபி நற்றி ஸிற்க  
வற்றுவருள் வாரிதி தாகம ரீஇப தென்னச்  
சொற்றுாச்சு திமொழி முன்னுறச் சொற்ற வாப. 371

எல்லாவுல குமுடை யார்பொருள் யாவு முள்ளார்  
தொல்லாகிமூ லப்பரஞ் சோதியா தோற்ற நாசம்  
இல்லாரொரு தாகம நாதிதொட்ட டெய்த லாலே  
கொல்லாதுவி டாதவோர் தாகமுங் கொண்டி ரந்தார். 372

காதற்றேரு வன்கட லாம்பியைக் காடி தோய்த்தே  
ஒதுற்றவீ சோபபெனுங் கோல்கொடு யர்த்தி நீட்டிடக்  
கோதுறறிலா தகும ரேரனுக குக்கொ இதான்  
மாதுககதுக கமஜலப பஞ்சமூம வாந்தி வறகே. 373

பஷ்ணாயிர கோடிய லீவரைப பாவ பந்த  
தல்லாசிறை மீட்டவாக் கோமிட ஒரு வண்ணிர்  
இல்லாசிறுங காற்புவிங் காடியா யைநத தாதோ  
எல்லேமுக்கா கமடி வாரக்குல கீழு நன்றே. 374

மருவாரளிச் தபுளிங் காடியை வாங்கி யன்னின்  
உருவாய்தவா யாவுமு யிருதவென றய்த்தி யமயி  
ஒருவாதவெந தாய்யிரா நலகினை அங்கை யென்னுத்  
சிருவாய்மலாந துதலை சாயத்தனா லீவன விட்டார். 375

கே று

ஜீவாதி பகியேக திரித்துவத்தி லொன்றுன தேவ மைந்தன்  
தாவாத கருணையினுற் பேரவபு மயமான தலுக்கொணை மண்டி  
மூவாத முதனீதி பிரககசம ரசமபுரிவான முதுநீ வையஞ்சு  
சாவாத படிதானே பலியாகி லீவனவிட்ட தகைமை பாராய். 376

சங்கதங்கற் பனையீரிச சண்டாள ராகிகன்றி தனையெண் ஞைமற்  
புந்தியற்றுக் கொடுங்களிக் கடித்தோழுமபு புரிந்தோழுகும பொல்  
அந்தரியா மிப்பொருளா யகிலாண்ட கோடிகளை யாட்டு விக்கும்  
விந்தையுளார் மனுவாகி யுயிரிடுதத விந்தையைப்போல் விந்தை  
[யுண்டோ. 377

தனக்குலவாப் பெரும்பேறு தரவந்து விழிக்கெதிரே சான்று காட்டி  
மனக்கினிய வுபடுதைசம் வகுத்தச்சரு வேசனெனுரு மைந்தன் றன்னைப்  
பனிக்கவதைத் துயிர்கவாந்த பாருலகைத் தகிக்காமற் பாம தாதை  
சினக்கனலை யுவிததெழுந்த ஜீவகா ருணியினிலை தேற்ற பாற்றே. 378

வேறு.

அலகிலாப் பரம நீதி யாயதென் னெண்ண மென்று  
இலகுவா ரூறையிற் சோததி யெரிநதெழு கோப மாறி  
உலக்துக கொருவ ராகி யுததரித ததனை யுள்ளிக்  
குலவியே தாதை பக்கற குதுகலித திருந்த தயமா. 3

பரமகா ருணியம் பொங்கிப் பலிசததென் னெண்ண மென்று  
வரமனே கரனா வாழ்ததி வாழ்தகினாத தமுச முப்ப  
உரமிலா வானம கோடி யுயநதமை யுள்ளி யுள்ளித்  
தரமிலா துவகை யோங்கத தாதைபாற் சிறந்த தன்றே. 3

வேறு.

ஜீவனை யிழந்தவிச செகசதுக் கீறிலா  
ஜீவனவந தியையவஞ செறிதத நிததிய  
ஜீவலா யினுமகொரு திறப்புண டாக்கவும்  
ஜீவனி னதிபதி ஜீவன் விட்டனா. 31

கோழையிப பியைமணி குறிததுக் கூட்டுதற்  
காழினா ருளிததுமுச சடக்கு மாக்களபோல்  
ஏழைந ரானமகோ டுகணை யீட்டுதற்  
கூழியான் மாணததுள ளொடுங்கி னாரோ. 32

கண்ணிய வன்பினற் கட்டுண் டோங்கிய  
தண்ணைவிச சலத்தியின் முழுகித தாழ்வுறீஇ  
உண்ணிகழ் பொறையினை அபிரபொ உங்கினர்  
புண்ணிய மூலகெலாம பொலியத தொன்றினா. 33

முடிந்தது சஞ்சல முடிந்த பாடுகள்  
முடிந்தது வறுமைநோய் முடிந்த சிந்தனை  
முடிந்தது தீக்காசொன் முடிந்த முன்குறி  
முடிந்தது கருகிய கரும முறைமே. 34

முடிந்தது பாவவி மோச னப்பலி  
முடிந்தது பழமறைச் சடக்கு முற்றிலும்  
முடிந்தது குவலயத் திரக்க மொய்ம்புற  
முடிந்தது ஜீவிய முழுத மென்பவே. 35

இக்தகு வனவெலாம் பொருந்த வீறிலா  
முத்தனூர் முடித்தவின் முடிந்த தென்றெரு  
விததக வாய்மொழி விளம்பித தாழுடை  
அத்தனுக் காவியை யளித்த வொல்லையே.. 36

கிழிந்ததா ஸயததினா யிரண்டு கீற்றவாய்க்  
கிழிந்ததா சாரியா கேடு சூழுளங்  
கிழிந்தது முதுமறைக் கிரியைச் சாஸனங்  
கிழிந்தது தூடணங் கிளநத் வாயெலாம். 387

அதிரந்தது கிடுகிடென் ரூழி சூழ்புவி  
அதிரந்தது பாதலத் தரச னஞ்சைக  
அதிரந்தது கிறுகிறுத் தநீத மறைலை  
அதிரந்தது புறமதத் தஸ்தி வாரமே. 388

பிளந்தது வயின்றூறும் பெரும லீக்குலம்  
பிளந்தது வஞ்சகப் பிசாச னெஞ்சாரம்  
பிளந்தது சந்திதி மறைதத பித்திகை  
பிளந்தது திவிடம பிறங்கு பைத்தலை. 389

திறந்தது தூயவா சேம வைப்பிடந்  
திறந்தது கதிக்குறு ஜீவ வாயிலுந  
திறந்தது கருணையின் றிருவி மிக்கடை  
திறந்தது செஹததுள ஜீவ ஒழுந்தரோ. 390

நற்சதந் தரங்மக் கருள நாயகன்  
தற்சதந் தரவுயிர விடுத்த தன்மையைக்  
கற்சதந் தரமுறு கடின நெஞ்சடை  
அற்சதந் தரரறிந் தகங்க லங்கினா. 391

நிகழ்ந்தசம் பவங்கள்காக் குநாத நெஞ்சினை  
அகழுந்திட வஞ்சிமெய் யாக மற்றிவா  
இகழ்ந்திடற் பாலரோ வீச ஞோசதன  
புகழ்ந்துபோற் றிடத்தகும் புளித ராமென்றூர். 392

தொக்குநின் றவரெலாந தூயரக் காட்சியா  
டகணைத் தசம்பவ மாய யாவையுஞ்  
சிக்கறத் தெரிந்துநெட் டியிரததுத தேம்பியே  
துக்கமுற் றமுதுளாந துளங்கி யேகினா. 393

கிழிபடு மிதயததுக் கெழீஇய நண்பினர்  
வழிபடு கவிலைய மாதா மற்றுளார்  
விழிபுனல் சொரிதர வெதுமபிச் செய்மையிற்  
கழிதுய ரொடுமனங் கவன்று நின்றனர். 394

குமாரபருவம்.

ஞானமா கியவொரு நாதன் ரூங்கிய  
மானவ தேகததை வரைந்திட்ட டாவினையை  
வானநா யகனைகரம வழங்கக கண்ணுறீஇத்  
தான்மும வானமுந் தழங்கும வேலைவாய.

395

கொற்றவ அத்தரங் கொண்டு பூதர்கள்  
சொற்றவா ஒயவண துதைநத் சேவகர்  
குறுமியிச சோராக குறுகித தொன்முறை  
தெற்றெனக் கானமுறித துயிளாச சிந்தினா.

396

அன்பினோ படிவததை யாவி நீததவில்  
என்பினே முறிததில ரெனினு மீடியால்  
வன்புறத் திருவிலா மருங்கு குத்தினுன்  
கொண்பயி லொருமறக கொடுங்க ஞௌனே.

397

அனந்தர மூலகினுக் கருவி யாண்டகை  
தினந்தரு மான்மசஞ் சீவி யேயென  
வனந்தரு திருவுடல வடபெபட் டவ்வழிக்  
கனந்தரு குருதியு நீருங் கான்றதால்.

398

பாவவெங் கோடையிற் பாடுண் டெஞ்சிய  
தாவரு மாததுமப பயிராத மைத்திட  
பூவரு புண்ணியப பொருபயி ஞேர்ப்படை  
ஜீவநீ ரூற்றுக்கண் டிறந்த தென்பவே.

399

ஓர்ந்திடாப் பத்தனே ரதியி லொண்கிலை  
ஆரந்தகன் னீர்சரந தளிதத் வாறுபோல  
கூந்தவிட் டியினவழி குருதி கோததநீர்  
ஆரந்ததிவ வாக்கைநின றவனி யுயயவே.

400

முடிவன யாவையு முடிய நோக்குரு  
செடிதுயிராத திருக்கியுள் ஸ்டிந்து நினறவோ  
அடியன்யோ சேபபுநம மாண்டை யாளுகை  
படிமிசை வரவெதீர பாரதி ருபபவன்.

401

மிக்கசம் பத்துளான் யூத வேதியர்  
தொக்கசங் சத்தினோ தலைமைச சூழ்சியான்  
புக்கன னரசிடம் புனித யாக்கையென்  
பக்கவிற் ராக்கெனப பரிந்து வேண்டினுன்.

402

திகிலுடை மன்னவன் றீரத் தெர்ந்துபிண்  
அகிலலோ கேஸ்வர னருளி யாக்கையை  
இகலிலயோ சேபபினுக் கிரு நியினித  
தகுமுறை யியற்றுதி சமாதி போயெனருன். 403

உத்தரங் கிடைத்தமை வினவி யுள்ளுளே  
பத்திசைய நிக்கதே மெனபப காந்திடும்  
உத்தமன் பரிமள வசித் வாக்கங்கள்  
வித்தக வுடற்கெனக கொண்டு மேவினுன். 404

கொலைக்களத் திருவருங் குறுகி யொல்லையிற்  
ரூலைக்கரும் பாவநோய் தொலைத்த யாக்கையை  
நிலைக்குரு சக்ரறிமே னிலவச சாத்தினா  
விலைக்கரும் பூநுகில விரித்து மூடியே. 405

விந்தைசே ராழிற்றிரு மேனி மீதலாங்  
கந்தகற றிரவியாம் புணர்து கண்கணீர்  
சிந்திமெய் யனபுடை ஜீவன முத்தாகாந்  
தந்தம் சென்னியிற் ரூக்கிச சென்றனர். 406

வனக்குறும் பரமாரினா மறங்கு மட்டவிழ்  
நனைக்குறு முகைவிரி நந்த னத்திது  
வினைக்குரித் தாயயோ சேபபு வேதியன்  
தனக்கெனச சமைத்தவச சமாதி நண்ணினார். 407

கன்முறை யகழ்ந்தவக் காமர் வைப்பினில்  
தொன்முறை விதிப்படி தூய யாக்கையைப்  
பொன்முறை போற்றிடும் புலமைத் தாமென  
நன்முறை வளரத்தினா நலங்கொண் மொய்ம்பினார். 408

ஆர்வமிக் குடையமெய் யடியர் மொய்ம்பினால்  
வார்விழி புனருக் வாரிப பெய்தனா  
தீர்வரும் பரிமள திரவி யங்களை  
சோவறு கபாடககற் செறித்திட் டாராரோ. 409

உலகெலாம் புரிந்ததீ வினையை யுத்தரித்  
தலகிலாப் புண்ணிய மமைக்க வாண்டகை  
இலகுபே ரோழிற்றிரு மேனி யீண்டொரு  
சிலைக்கமு சமாதியுனு செறிந்த தெயக்தோ. 410

தைவிக மாணிட தனுவெ உத்தங்  
தைவிக ரசுகர் தணந்த மாணிட  
மெய்வசங் தனையிடை விரசி மீண்டெழுங்  
துய்வதின் மேற்புணிக் குய்வின் ரூகுமால். 411

நேசயோ சேப்பென நிக்க தேமெனப்  
பேசிய தொண்டரும் பிறரு நம்பிரான்  
பூசமா திக்குறு புணர்ப்பெ லாம்புரிங்  
திசனை மதிக்குள்வைத தேத்திப் போயினார். 412

அத்தனுக் கடிததொழும் பமைந்த வன்புடைப்  
பத்திமை வடிவெடுத தனைய பாவைமார்  
சித்தசனு சலததொடு கலுழுங்கு தெம்பியே  
தத்தம் தறையுளபோய்ச் சடைத்தி ருந்தனா. 413

அஞ்சறு காட்சிகண் டலமந் தாவினைந்  
தெனுசிய பாதக ரியலமு றைப்பாடி  
செனுசெவே யுலகமைந் தொழுகுஞ் சீர்மைகண்  
ஞூசமென் றுளம்வலித் தூரங்கொண் டாரரோ. 414

## வ ய ரு

பொங்கரு ஞைதன் பூதல ரகஷை புரிவான்வஏ  
தங்கமவ ருந்தி யாருமிர் நல்கி யவனிக்குள்  
மங்கிய டங்கக் கணடுச கிகக மாட்டானபோல்  
வெங்கதி ருட்கிக் குடகட விற்குப் புறவிழ்ந்தான். 415

பாயோளி மட்கிப் போயது வெள்ளிப் பகலேலும்  
மீயோளி மலகி மேற்றிசை துற்றி விரிசெக்கா  
நேயமி குத்தோரா காயமு குத்த நிறைசோரி  
தூயசி னத்தி மாயவ டர்ததுத தொகல்போலும். 416

ஙன்றிம நந்து நட்சிடை நாளூ நயவஞ்சங்  
துன்றிய களவா நன்றியில செல்வங் தொலைவெய்த  
ஒன்றில் ருத்தும் வன்மிடி போல வொளிர்செவ்வான்  
நின்றில் தாக வந்தது மாலை நிமிர்கங்குல். 417

ழுவலை யாகக் கண்படை கொள்ளும் புனிதற்கோர்  
மேவுவி தான் மென்னவி ரிந்த மேலவான்மீன்  
இவற வெங்கும் பாயிரு ணக்கி யொளிகாலுங்  
தீவும தாகவு தித்தது மீத திசைதினகள். 418

சித்திர மாகச் செல்வது றங்குஞ் செயல்கண்டு  
நித்தினா பங்கமு ரூதமை வழற்று செபோலும்  
எத்திசை யும்முள வெப்பொரு ரூம்முல கெல்லாமும்  
அத்தின ராவினி சதம தாய வருங்காட்சி. 419

காலமித் தாக வன்மன யூதர் கதித்தோடிச்  
சிலமில் மன்னன் பால்ளை வற்றுத் திருட்டாகக்  
கோவிய யிரத்தா னென்றவ ஞக்கை கொடுபோகிச்  
சாலம ரூட்டிச் சிடர்பல் கேடு சமைப்பாரால். 420

ாண்டொரு மூன்றுதி நெத்துயிர பெற்றெழு வேணன்ன  
மாண்டவ ஞேகிய துண்டுச மாதினை மறறின்னே  
காண்டகு காவல மைக்கென வொபடுனா கைக்கொண்டு  
வேண்டிய வாறுபல் ஹீரை வைத்தனா வெங்காவல். 421

இட்டனர் முத்தினா யேமமு நத்தனி யீமத்தின்  
முட்டிய டைத்தவோ கறகத வர்த்தினை முறைக  
அட்டதி காந்தமு மயபர முமமிதோ னக்கைக்குள்  
இட்டன முய்விலை யென்பவா போன்மதி பில்லாரே. 422

கோவிய காவல ரேநிக னோடுகு மீஇரசேம  
வாவிய வைப்பைவா லோத்தனா நின்றிட வாராந்தக்  
காலைக டுபக லெற்படு காலைக டந்கந்தி  
மாலைக மிந்ததி யாமமும வந்தும ரீஇயிறரூல். 423

கைவரு லெக்கை வேலையொ மின்துக ரூததொன்றித்  
தைவிக காளனு சாரிக ளாய்யா சம்போதா  
உய்வரு ஞைது யிரத்தெழு வேணன வய்த்திட்ட  
மெய்வச னைத்திற மூளையியி ரூதனா விழிதுஞ்சா. 424

மாசிலம டந்தை மாசிலா கந்த வருக்கங்கள்  
ஆசற வீட்டி யாதிதி னைத்தி னதிகாலை  
ஈசனு டற்குப் பூஜிதை செய்வா மெனவெண்ணி  
நேசமவ டிக்குங் கண்ணெடு ரூதார் நிசிமுற்றும். 425

வேறு. (உயிர்த்தெழுதல்)

இருநில முய்யக் கொண்ட வெம்பிரா ஞக்கை யீமம்  
மருவிய வாறீ தாக மஹத்துயிர்த் தெழுநை வுண்மை  
திருமுறை கிளக்கும் வண்ணா தெரிபபலென றமலற் போற்றிப்  
பொருவரும் பத்தி யென்னும் புனிதைமேற் புகல்வ தான்ன. 426

எமந்தகே னம்பி ரானிம் மாசிலத் துயிர்த்தெ முந்த  
விந்தையைத் தரிசித் தேத்தும் விழைவினால் விபுத ராவார்  
அந்தரத் தீண்டிப் பல்லாண் டணியிசை யலாத்து மாபோல்  
கிஞதுநீச சுனையுங் காவும் புள்ளொலி சிறந்த மாதோ. 427

வின்னுற விவந்த நானு வியன்சினைப் பொதும்பர் மென்பூஞ்  
சண்ணமு மலரூத் தீநடேன் ரேகுதியும் வானா தூய  
ஒண்ணிறப் பனிசீ ரோடு கலநுமென கால்கொண் டோச்சல்  
புண்ணிய னெழுச்சிக கூலம் புனைநதெனப் பொலிந்த தன்றே. 428

மருப்படி கமல வாலி மற்கிளை முழவ மார்பப  
அருப்புநாண் மலர்வாய் கிண்டி யழிபகந தேறன் மாந்திச்  
கருப்பிசை சுருதி காட்டப் புள்ளொலி யிவைசயிற் ருண்ணத்  
திருப்பளளி யெழுச்சி கூடுஞ் செவ்வியை பொத்த தமமா. 429

கோதிலாப் புனித வண்பு குலவுநீ ரகசது நம்மான்  
பாதபங் கஜம லாநத பரிசெனப பளிவகிற் ரேன்றுஞ்  
சித்தீப பொய்கை யெங்குஞ் செழுங்கடி கமமுந தூய  
மாதர்மென் கமலப் போது வள்ளவாய் மலாநத மாதோ. 430

வையகம் புதைத்த கங்குல் வாருணி யற்ற னோக்கித்  
துய்யதன் மதிய மென்னுந தூயலவரு சுறவத் தோடு  
ஷையற விளங்கும வான் மீனைளி மழுங்கி மாய  
வெய்யவ வலைஞ் ரேன்றுஞ் விடவலை வீசி னானுல். 431

மெய்கண்ட விடதுப் பொய்மை வெஞுத்தென வெஞுத்த தின்து  
கைகண்ட களளி னுக்கங் கரநதெனக கரந்த வின்மீன  
பொய்கண்டு மருண்ட வள்ளம போலொளி பிழுந்த தீபம்  
ஷைகண்ட கங்குல் வாட்டுமை வைகறை கண்டு கண்டே. 432

இன்னதோ ரயையந் தன்னி விருநில வுலகுக் கெல்லாம்  
பன்னரு நலத்த வாய் பரகதிப் பயனீ யீட்டித்  
துண்ணிய ஜடவி யோகத் துயிலுணர் சூழ்ச்சி யேபோல்  
உண்ணத தேவ ஷைநத னுயிரத்தெழுந் தருளிப் போந்தார். 433

வார்த்தையாய் நடுவ ராகி மன்னுயிர்க் கிரகை நல்க  
ஸூததியாய்ச் சமாதி கூடி முறைவழா துயிரத்தெ முந்த  
தீநத்தைத் தரிசித் தேத்தி ஜெயஜெய வென்று போற்றிக்  
கிர்த்தன நூமழு மாரி பெய்தனர் கெழுமி விண்ணேர். 434

தன்மமுந் தவமு மோங்கித் தழைத்தன வருள்மெய் வேத  
கன்மமு மொழுக்கும் வல்லே கதிததன கருணை பூத்த  
நன்மையு மெயமை தானு நடநவின றுலக மெங்கும்  
வன்மமும் பக்கயுந் தேய வளாநதன மருவி மாதோ. 435

அறந்தலை யெடுத்த தொல்லை யாரணைத் துழனி மோங்கிச்  
சிறந்தது ஜென்ம தோடத் தீக்கரு மத்தின மூழ்கி  
இறந்துபாழ் பட்டோ.ராவிக் சிறிலா ஜீவன் வந்து  
பிறந்தது சுகிதா போதம் பிறங்கிய தவனி யெங்கும். 436

ஆயபே ரன்பு மல்கு மாழியி னுதித்து மாந்தர்  
மீடியர் விண்ணே ராக விளங்குபுண ணியவே தாந்த  
ஆயிரங் கரங்க ளோசசி யலாபாரஞ் சுடனாக காண்பான்  
சேயொளி பரப்பிக் கீழ்பாற் றினகர னுதயஞ் செய்தான். 437

நிருமல மூர்த்தி யேவ நிரையபா தலம்பு குத்தி  
வருமமிக குரத்த பேயை வனசிறைப படுத்தி மீண்டு  
கருமஷு மியிலே தம்மான் கழனிழல கருதி வந்த  
தருமசக் கரமே யெனநத தபங்கினன் றபனன் மாதோ. 438

ஜெகமெலாங் கெடுத்த பேயைச் சிதைத்தமுற் சிறைச்குள் ளாக்கிச்  
சகலமு மடிப்ப டுதக தன்னெரு குமரே சுறகுப்  
பகவனும் பரம தாதை பரிவுடன றரித்த வெற்றி [439]  
மகிழ்ச்சொன் மெளவி போலுந திகழுதனன் வயங்கு வெய்யோன்.

அலகிலா வயிர்க் ளோல்லா மாற்பெறன் மகிழ்ச்சி பூத்த  
குலவுகோ டாதி யாய கொழுங்கடி மலாகள் பூதத  
விலகரு மனிததை நீங்கி யெய்யொளி யுளாதி சழ்ந்த  
துலகுகுழ் கங்கு னீங்கி யுதயமுந திகழுத தெக்கும். 440

வண்டுண விரிந்த செந்தா மனாமுக மலாசசி காட்டித்  
தண்டலை தாழ்த்தி மென்பூக தடஞ்சினைக் கரத்தா னலகி  
எண்டகு புள்ளி னய வின்னிசை யெடுத்துப போற்றி  
மண்டல மடநண்ட யீசன மெநதனை வணக்கன் செய்தான். 441

மயலுறும் பாவ தோட மருங்கறக் கெடுத்து மாந்தர்  
உயவரு நலங்கொண் டைய னுயிாத்தெழு ஓர்த்த நன்மை  
வியனிலத் தெங்கு மோடிப பரந்துடன் விழாக்கொண் டெண்ன  
துயிலுணர்் தெழுந்து ஜீவத் தொகுதிகள் களித்த மாதோ. 442

கண்ணிய நிசிக்குள் ஓய கழிபெருங் துயிலை வீசி  
எண்ணிலா வுயிராகள் காலை யேம்பலோ டெழுந்த காட்சி  
மன்னியில் விளையின் மாய்ந்த மன்பதை யுயிர்த்தெ மூந்த  
புண்ணியர் தமக்குள் ஓகப் புத்துயி ரடைந்தாற் போஹும். 441

எந்தவா றடையு நம்மி லீறிலா ஜீவ னென்னுச்  
சிந்தனை மருளே னம்மான் புண்ணியம் ஜீவர்க் கெல்லாஞ்  
சொந்தமாம் விசுவ சித்தோர் சுவர்க்குபே ரின்பங் துய்ப்பர்  
அந்தரி யாமி யேசு வென்பதை யயரே லைய. 444

வளாவின்றிக் கிருபை யார்க்கும் பொதுவென வழுத்தி னலும்  
பரமன்முன் குறித்தோ னுளள மொறைலே பழுக்கும் பத்தி  
தரணிவான் கிரண மெந்தத் தலத்தினுங் தங்கு யேலும்  
இரவிகாந் தத்தி னன்றே விருங்கனல் பிறக்கு மம்மா. 445

ஒருங்கன் வழியே பாவ மூலகத்தை யுடற்ற நிற்ப  
ஒருங்க தேவ னீட்டிம் புண்ணிய மூலகுக கந்தப  
பருவால் துடைத்து நிதய பரகதிப் பயனை நலகல  
திருவருண் மாட்சிக் கேற்ற திவ்விய முறையென் ரேந்தி. 446

நம்பிரா னுயிர்த்தெ மூந்த நலம்பெறு முகர்த்தந தன்னில்  
அம்புவி யதிர வஞ்சிக காவல ரயர்ந்து வீழு  
உம்பாநின் றிழிந்த தேவ தூதரோ ரிருவ ரொலலை  
இமபரிற் சேம வைப்பை யெதின்தனா பகைவ ரெஞ்ச. 447

இருள்புலர் காலை கண்ட வேந்திமை மாரோர் மூவர்  
தெருஞ்சூறி யெழுந்தெம் மையன் சேமவைப் பதனை யண்மி  
மருளநச சமாதி வாயில் திறவுண்ட மரபை கோககி  
வெருஞ்சூறி கலங்கி னின்றூ வெய்துளாந் திகைத்து மாதோ. 448

ஆயிடை யருகர் னின்று மவிராளி மின்னி னர்ந்த  
தூயிடை பரித்த தேவ தூதரோ ரிருவா தோனறி  
நீபிரிச சேம வைப்பி னேடுவ தெவங்கொல் ஜீவ  
நாயகன் றன்னை முன்ன நவின்றவா சகத்தை போர்மின். 449

ஈண்டுளா ரல்லர் ஜீவ னியைந்தெழுந் தருளி னரக்  
காண்டகு நம்பி நுமழுன் கவிலைய னாடு சோவர்  
பூண்டுமெய் யணப ருக்குப் புகலுமிப் புதுமை யென்னுச்  
செண்டலத் தெழுந்து போனார் சிகழ்ந்தவை தெரியச் செபயி. 450

சேவு.

உன்ன தேசனு யிரத்தெழுங் தாரெனச்  
சொன்ன சொல்லமு தஞ்செசி தோய்தலும்  
மன்று நித்திய வாழ்வுகை வங்தெனப்  
பொன்ன ஞர்க்குட்சி றந்தது புத்துயிர். 451

வள்ளல் சொற்றவ சனமும் வைகறைப  
பளளி நின்றெழு பான்மையுங் தமழுளை  
உள்ளி யுள்ளத்து வட்டெழு மோகையுங்  
தெளளி தச்சமுங் கொண்டுதி யங்கினார். 452

உளையி றந்தவு வகைப்பெ ருங்கடல்  
கனாபு ரண்டுக் தித்ததுக் காக்கினி  
விளைவின் மாய்க்கிட மெல்லிய ஸாரெழுங்  
துளைசெய் வாநதிருத் தொண்டாககென ரேடினார். 453

துதா சொற்றச மங்கல வார்த்தைகொண்  
டேத மிலலவ ரேகுழி யெமழுயிர  
நாதன் கண்ணதீர தோன்றிக லங்கிளர்  
மாத ரீங்கன்கு வாழ்கென வாழ்த்தினா. 454

அருளின் வாழ்வைய நங்கிள ராரணப்  
பொருளை யன்பினபு ணியைப புங்கவர்  
தெருஞாகு சின்மய தேசிக மூத்தத்தை  
மருளொன றின்றிம டந்தையா நோக்கியே. 455

உழுவ லனபொடு எங்களிந் தொல்லெனக்  
கழுதின் வன்றலை யைததெறு காற்றுஜை  
தொழுது வீழ்ந்தனா பன்முறை தோத்திரித்  
தெழுது பாவையன் ஞரினி தேத்தினார். 456

நன்று யாவுந விவுறு சீடருக்  
கின்றி யம்பியே ணைக்கலி லேயநாட்  
பொன்ற விளஞ்சி னுள்ளங்க லங்கன்மின்  
என்று காத்துக்க ரந்தன ரெம்பிரான். 457

ஓகை மாநற வுண்டுக னித்தவத்  
தோகை மார்ப்பெனு ருதிருத் தொண்டர்பால்  
ஏகி யீசனெ முச்சியும் யாவையுஞ்  
சோக நீங்கவ குத்தனர் சொல்லினார். 458

அனங்க னருளா கேட்டுமெய் யாரணக்  
குணங்கள் பூத்தகு ருகதுவ ராருயிர்  
உணங்கி மீண்டின்கு யிரததெழு லொல்வதோ  
இனங்கு ருதென வெய்தின ணாயமே.

459

முற்ற நிரதமு முமுதன முன்னுறச்  
சொற்ற வாயமையு முள்ளிலர் தொக்குடன்  
இற்றி துண்மையின னேதனி யிமத்தின்  
உறம நிரதிடு வாமென ஓஹாடி னா.

460

ஒன்று யன்பனு லம்போரு பேஶுரு  
என்ற சிடரி ருவரு மீமத்திற  
சென்ற கத்துறத தேடினா காணகிலா  
மன்றல் யாககையைச் சிந்தைவ ருந்தியே.

461

திருமியேகினர் சிடர்ம கதலேன்  
ஒரும டந்தைநம் முன்னத ஜீவனீக  
கரும பூமியிற கண்டருள பெற்றுடன்  
தரும சீலோச் சாந்தனன் சாற்றினுள்.

462

தாயை நாடிய கன்றெநத தற்பரன்  
சேயை நாடித்த விககின்ற சிடனுந  
தூயன மூழ்குது யாககட ஸீத்துய  
நாய கன்றிருச சேவையை நலகினா.

463

எம்ம ஓருக்கன் ரேகிய சிடரின்  
மயமா நீங்கம திவிளாக் கேற்றியும்  
அமம வங்கவ ரோடுண வாற்றியுஞ்  
செமமல் சிந்தைதெ ருட்டினா செவ்விதின.

464

ஈண்டு காட்சியை திர்ந்தவ ரெய்தியாம  
மீண்டெ முந்தருள் வித்தகன் றன்னீனோ  
காண்டல் செய்துட னுண்டுக வித்தனம்  
மாண்ட போதன ரீவென்று வாழ்த்தினு.

465

தக்க சான்றிது வென்னினுங் தம்முளே  
புக்க வையம்பொ திந்துபு றஞ்செலா  
தொகக வாங்கொரு றையுளி னுள்ளுறத  
தொக்கி ருந்தனர் பன்றெரு தூயரும்.

466

ஆன போழ்த்தத் தியவர் நாப்பனே  
தூன் லந்திகழ் மேனியிற் ரேஞ்சினங்  
தீன் ரஷுக தெய்வத மெய்ச்சமா  
தான் மல்கித்த மைக்கவென் ரூரரோ.

467

அண்டர் நாயகன் ரேஞ்சிய லரிதழ்  
விண்ட வாய்மொழி கேட்டுமெவி மூககெதீ  
கண்டு மின்னுக்க லங்கின தண்றிமெய்த  
தொண்ட ரூளவநது நந்தில் தையமே.

468

ஐய முந்திகி அலங்கலங் தமபுவி  
உய்ய வந்தியரு யிராததெழுங் துன்னத  
தெய்வி கந்திகழ் மேனியைத் தோகிலா  
வெயய வாவியிரி தென்றுவை ருண்டனா.

469

சிந்தை தேரூருதி ரூததகு தெய்விக  
மைந்த னோந்தும னங்கலங் காதிராநீ  
ஒந்த வாவியும் யானுறு யானவ  
விந்தை யாக்கைப டைத்தில் மெய்ம்மையால்.

470

பாரு மின்பரி சித்தென்ப தாநியை  
இரு முன்னுவா யானனறி யுண்மைவே  
ஏரு மில்லாமற றையுற லீராந்த  
தேரு மாறுதெ ருட்டினா சிந்தனை.

471

மேனு மேனுமைப லமுறை விததகர  
கோலங் காட்டிக்கு ரவாக்குக் கோதறு  
சீல மலகததெ ரித்தனா செம்பொருள்  
ஞால மீதொரு மண்டல நாடியே.

472

ஆதி மெய்யடி யாதிறத தன்றியும  
பாதி யாயிர வாககொரு பகலிற்  
சூத லத்திலு யிராததெழு புண்ணிய  
நாதன் சேவைய ஸித்தனா நன்குற.

473

இந்தி றங்கிறிஸ் தியேசவி னீரிலா  
மெய்த்த வத்திரு மேனிவி ளங்கலிற்  
சித்த சஞ்சல சீங்கித்தி கழ்ந்தனர்  
சுத்த மெய்னிச வாசத்திற் ரேமிலார்.

474

அஞ்சி நெஞ்சம மூங்கிய யர்ந்துவிழிந்  
துஞ்ச காவல ரோடியு லப்பிளான்  
எஞ்ச ரூதவெ மூச்சியும யாவையும்  
வஞ்ச கக்குர வாக்குவ ருததனா.

475

பங்க முற்றப திதாப ஸ்ர்குழிஇச  
சங்க முற்றுஙந தாபத ரேகரங  
தங்கம் வெளவிய கன்றன ரென்னவவ  
வெஙக ஞாக்குவெ றுக்கையை வீசினா.

476

களியா பொய்ப்படு கட்டுரை யோடுவி  
தெளியுந தெய்விக மெய்ம்மைசி கைதத்திடும்  
அளிய புண்மதி யாதித ருக்கனா  
ஒளிபு தைஞ்சிடு மோவிர லொன்றிலே.

477

மன்ன ஞாகிவ றிதுள மாழ்கினன  
ஒன்ன லாஷஞ்ச ரங்கிழி பட்டனர்  
பனன லாந்தர மன்றுவெம பாழ்மதி  
துன்னி யோரேவ ருதுனுக குறறனா.

478

பததர் யாருமப ணிதிர சிந்தையின  
உதத மவிச வாசதது ரத்தவின  
மததா வாய்கட பட்டும றங்களா  
சித்த மாழ்கிய டங்கிய செவவிவாய்.

479

## வேறு.

உம்பர் நாயக னுயிராததெழுந தருளிய வண்மை  
இம்பர் மெய்ப்படுத தீரிரு பதுகினத் திறுதி  
கொமபி றுவிழிந் தொழுகொளி வாசலங் குறுகி  
நம்பு தொண்டாக்கு வேதியாக கிவையிவை நளிலும். 480

நண்பு ளீருல கெங்கனு நரசமு ஹங்கட்  
கெண்பெ றஞ்சவி சேவததை யியமபுமி னிதயக்  
கண்ப டைத்தவன் கதிலைம பெறுகுவன் கானும்  
பண்பி லாதவ ஞாக்கினைத் தீரப்பினுட் படுவான்.

481

கண்டு கேட்டமெய்ச் சான்றுளீர் கருதிலென் றங்தை  
விண்ட வாறினி யருட்பஸம விண்டலத் திழிநது  
மண்ட லத்துமை மருவுமட் டெருசலே மருவித்  
தொண்ட ரீமலங் காதவன் டரித்திருங் துன்னி.. 482

ஒன்றி நும்முட ஸிருப்பன்யா னுலகமுள் எளவும் -  
என்று வாய்மையி னிலகுசெவ் வாய்மலர்ந் தியம்பி  
நின்றெ முற்றிருக் கரங்களோ வானுற நிமிாத்தி  
நன்று மங்கல விடையரு ளாசியு நவினரூ. 483

ஆசி மங்கள சாதன மருளிய வழையம  
மாசி லாவருண் முக்கிலையோ மழைமுகில் வளைப்பத  
தேச மல்கிய திருவுருத காணகிலா சீடா  
மூச பைம்புவல் விசும்புற முடுகுதல கண்டா. 484

மிக்க பேரதி சயததொடு மேலுற நோக்கித  
தொக்கு நின்றவே தியர்மருங தோரிரு தூதா  
புக்கில வாண்டகை யேகிய புதுமையே போல  
மைக்க ரும்புயன மீதுற மீண்டுளி வருவா. 485

எனகொல் வானுற நோக்கிநீ நிற்பதிங் கென்னு  
மின்கு லாவிய வுடையினா வெளனிடை கூபாப்  
புனக ஞேடி யவரெலாம பொருப்பைவிட டக்கன்று  
ஈனகொ ருபபடு மனததாய் நகரியின மேவி. 486

நமபி ராண்றிரு வாக்கினி னலங்கிக மாவி  
இம்ப ருற்றிடு காறுமா லயநதரித திருந்து  
பைம்பு யற்றிர ஞேக்குவான பாரிரெனக குரவா  
உம்பா நோக்கிய சிந்தைப ரொருபாகுதோக கிழுந்தார். 187

மேக வாகனை ரூடாய் விட்புலத துருவி  
மாக மீதுமீ துயாபதம் யாவையும வரைந்து  
சோக நீங்கிய சுரகணங தொழுதுவாழ்த தெடிப்ப  
எக நாயகன சந்திதி யடைந்தன ரெம்மான். 488

ஒரும கனபர திரிதுவத் தொருத்துவ ருரிமைத  
திரும கனறம தாண்யி னெழுகிய செலவன்  
கரும பூமியிற் பீரிந்துபோய்க் கடுந்துய ரடைந்து  
வரும கன்னெனிற ருதையி னுவகையா வகுப்பா. 489

புனித மாயுயர் போதமாய் விளங்கிய புததேள்  
கனித ணீமையிற் காதலற் குவங்குகை யளித்த  
தனித மாரருள் பொழிகிரு பாசனங தனவில்  
இனிது விற்றிருந தருளினர் கிறிஸ்துவா மீசன். 490

சந்த தம்ச ஜீவருக் கிரங்களை சமையச்  
சந்த ரத்திரு மேனியிற் ரஹங்குமைங் காயங்  
தந்தை யாதிரு விழிப்படுத் தின்னருள் தழைப்ப  
வின்தை யாகமன் ரூடலே நமபிரான வேலை. 45

முன்றென் ரூகிய முழுமுதன் முந்துநின் ணயம்போல்  
தோன்றல் வேண்டலிற் ரூதையா தூயங்ல் லாவி  
ஆன்ற ஜீவகோ டிக்கருய மெய்யறி வளிப்பான்  
என்று வந்தரு ஞருககொடு மகிதலத் திறுத்தா. 46

கோதி லாத்தவம் புரிந்துதே வாலயங் குழீஇய  
ஆதி தெசிக ரிடத்தனல் வடிவமா யமாநு  
பூத லத்தினங் கிறிஸ்துவின் புண்ணியம் போவியக்  
காத லாய்வர மனிததனா கதிவழி காட்டி. 47

அன்று தொட்டருட் குருபரம பகாநிய மசத் ல்  
இன்று காறுகளை றவித்தையை பிகலற நாறி  
ஒன்றி யாலமவித தீண்டலபோ அலகெலாம பரமபிங்  
குன்று ரூதுமெய்த திருச்சபை குலவுகிள் ரதுகான். 48

அனந்தா ஸீக்கிமெய் யறிவினைக் கொருத்தியான் டகைபாங்  
மனாதி ரூபபிர கூணைவிச வாசத்தை வளாததுத  
தினங்தி னம்புதி தாக்கியான் மாக்களைத் தெருட்டல்  
அனந்த மங்கள வாவியி னருட்செய வறிதி. 49

இரக்கணிய சரிதப படலம் முற்றிற்று

விசிராந்திப் படலம்.



இத்திறந ராததுமவி ரக்கணைமு டித்த  
வித்தநச ரித்திரம்வி ரித்தினிது னாக்க  
உத்தமகி றிஸ்தவனு னாசசியொடு கேட்டே  
பத்திமுக னோக்கவிந யததொடிவை பன்னும.

ஆசறும னத்தியென தன்னையரு னாளன்  
பேசரிய பாடுகள்பி றங்குசரி தத்தை  
மாசில்விச வாசநனி மல்கியுர மாக  
நேசமொடு னர்த்தினைய னெஞ்சிடைய முந்த.

பூவலய முப்யவரு புண்ணியழு நித்ய  
ஜீவங்கிலை யும்மினிது சித்திபெறு பாறும  
தூவறவி எக்கிணையி தோர்ந்தளிய ஞற்ற  
ஆவதுகொ னிற்கொருகைம மாறுபிறி தம்மா. 3

பண்டைமறை பன்முறைப டித்துமுள னேனும  
ஒண்டெடாடினின் வாய்மொழிக ஞூட்பொருஞு னாததும்  
எண்டகுவி ள்கமித யத்தொளிர வைத்தாய்  
அண்டருல கெய்துவளை யும்மவிவ தினரூல். 4

நண்மையனி யேமுறங லந்திகழு நம்பன்  
கொனமலித ரூங்குருசி லேகுருதி சிந்தித  
தன்மனமு வாதுதலை சாய்தத்திருக் கோலம  
வன்மயனவி மூக்கெதிரி வென்றமுள தெம்மோய். 5

நொந்துவதை யுண்டத்திரு மேனியுநொ றங்கிச  
சிந்துதிர மும்புனித ஜீவவண வாகும்  
சாததநு காந்துவரு சாதகமவி ளோககும  
விந்தையறு சிறசுகமி தேயென்விச வாசம். 6

இற்றையிர வழமிடமி றுத்தரிப போதம  
உற்றதும கேசனரு ஞற்றுத்தவு பேறும  
நற்றவங லத்திதென நன்றியறி தகக  
பெற்றியன்வ ணக்கமொடு பேசினன்வ முதகி. 7

ஏனையரு நன்றிதெரி யின்னுஹாயி யமப  
ஆண்ம லாந்தணைவ ருமமமுத மன்ன  
போனகம மைந்துவர வுணடுபுது மைத்த  
தூன்றிப சிறசுவைப பானநறை துய்ததார். 8

மருந்தனைய தைவிகம காகருணை மல்கும  
விருந்தினித ருந்தியயின் மெய்யுணர்வி னுள்ளங்  
திருந்தடியர் நன்றியொடு செமமலையி றைஞ்சிப  
பொருந்துதுதி தோத்திரமு றைப்படிபு கன்றா. 9

மற்றிவைசி கழுந்தயின மாண்பினர்ம கழுச்சி  
உற்றெருவ ருக்கொருவ ரன்பின்விடை யுய்ப்ப  
நற்றவனு மங்கவர்ந யந்தினித வித்த  
விற்றவழு மாளிகையின் மேனிலைபு குந்தான். 10

ஷ்வவச னத்திருங்களைக்கொள்ளத் தமுநது  
மேவகவி ருட்டறவி எக்கவிச் வாசத  
தாவலோடு மாண்டவரு எாசனம் தெதுப  
பாவலர ணடக்கலவி யற்றமிழ்ப டிப்பான்.

நேவாரம், கையடைப்பதிபம். (பண, தகசராகம)

1. ஒதியே சருதி தினநதினம் படிதது முணர்விலா துலகொழுக் குவது தீதிலே பயின்று செந்தெறி யிகநத தீயனே னுயயுமா றறியேன் கோதிலா நிதிக சொழுங்கதிபப பிழம்பே குணிப்பருங் கருணைவா ரிதியே ஆதியே யடியே னினசர ணடைநதே னஞ்சலென்றடைக்கல மருளே
2. பத்தனுயப் பாடேன சுததனு யொழுகேன் பக்கலெலாம பாவமே பழகி எத்தனுயக கழிததே னின்றுளே ஞுளை யில்லென வெண்ணவும் படுவேங் பிததனேற் குனது பேரரு ஓல்லாற பிழைக்குமா றில்லையா தவினால் அததனே யடியே னினசர ணடைநதே னஞ்சலென்றடைக்கல மருளே
3. கலைக்கனுக் கரியகாட்சியே சிரததைக கண்ணினுக் கெளியகண் மணியே புலைகுடிலோம்பும்புனமதி யதனாற பொருவருமபொழுதைவீண் போக்கு உலைக்கம டம்போ ஹுலகமா யததை யுவநதனின் மூடனென் ஹளச்சான் றலைக்கநொநதடியே னினசர ணடைநதே னஞ்சலென்றடைக்கல மருளே
4. மண்டலத தெனைப்போற் பாவியுமிலைமற்றுனைப்பொருவதோர் தெய்வா உண்டொருக் காவென றணாவளா ரெவரு முநாததிடா ருண்மையாதல் தொண்டருக கிரங்கி மதவுரு வெதுத்த தொலலைமு லபபரஞ் சுடரே[னு] அண்டருக கரசே னினசர ணடைநதே னஞ்சலென்றடைக்கல மருளே
5. வெப்புற பாவ விடத்தினைப் பருகி மெய்யறி விழுதுனை மறநதேன் அப்புற வலக மடிக்கிலென செயகே னைடெனக் காதர வியாரே ஒப்பற வயாந்த வொருதனி முதலே யுணாவடை யோலத்துக குருகு அபபனே யடியே னினசர ணடைநதே னஞ்சலென்றடைக்கல மருளே
6. எனதியானென்னுமுடல்பொரு எாவி யிலையொரு முனறையு மின்னே உனுதென வனக்கே கையளித் தெளியே னுன்னருட் பற்றறயே யுலங்க மனுதிதத் துவங்கட் கதிதமா யன்பர் மனத்தலி சுகந்துவீற் றிருக்கும் அநாதர கூகனே னினசர ணடைநதே னஞ்சலென்றடைக்கல மருளே
7. படிததொழும் பாகிப பதைத்துழல் வேனைப பரிந்துன தருள்விழி பரப்பி, குடிததொழும்பாக்கிக்கொண்டகோமானே குன்றிடாவிழுநிதிக்குவலவே மிடிததொழும் பினையு மகற்றிடா தென்னேலு வியமே தும்பிறி துளதோ அடிததொழும்பலனேவபபனேயடியேற்கஞ்சலென்றடைக்கல மருளே

8. உருளுறு சுடைம் போலவென் மனமு மொருவழி நிலையிலா துழலும் மருளுறு மூலகோ டல்கையுங் கொடிய மாயமாக் வலையிடைப் படுத்துக் கெருளுறு பொருளே நின்னடிக் கண்பு செய்துகா னுய்யுமா ரெங்கன் அருளுறு மெந்தாய நின்சர ண்டைந்தே னஞ்சுசலென் றடைக்கல மருளே.
9. என்புதோல் போர்த்த யாக்ககயைச் சுதமென் ரெண்ணியாத் துமத்தை [யெட் டினையும் முன்பினெண் னுது புரிந்தீ விளையென் முன்புளின் றடற்றலான் முதிர் [பேர் இன்பாட் டர்சே முன்னியப பொருப்பே யிருநிலம் புதைத்தெழுங் [தோங்கும் அன்பினா கவியே நின்சர ண்டைந்தே னஞ்சுசலென் றடைக்கல மருளே.
10. புறத்தொரு புகலு மிலையுளை யல்லாற் பொய்யுறு மலகையின் புணாபபாம் முறத்தினிற் புடையுன் டயருவேன் கருளை மூடுதன் முறை [யோ மறத்தியோ மாரு மெய்த்திரு வாக்கை வரதனே யபயனே வண்மை அறத்தனி முதலே நின்சர ண்டைந்தே னஞ்சுசலென் றடைக்கல மருளே.
11. மருண்மனே வாஞ்சைச் சுலிலே யூழலும் வறியபுனரிரணமென் னுவி இருண்மலோத்திபுக்கழுந்திட லந்தோ வெனசெயகே னேழை நின்னடி [மை தெருண்மனே கரமே ஜீவதா ரகமே திகழ்குண மேருவே சீசால் அருண்மகோத்தியேசின்சர ண்டைந்தே னஞ்சுசலென் றடைக்கலமருளே.
12. வேதமே வேத விளக்கமே விளக்கின் விழுத்தகு ஜோதியே விமல போதமே போதங்கடந்தமெய்ப பொருளேபொருள்புலபபடவெளிவந்த நாதமே யூத குலநரா திபனே நன்னெறி பிழைத்தல குழலும் ஆதனு னடியே நின்சர ண்டைந்தே னஞ்சுசலென் றடைக்கலமருளே.
13. வாழியா ரணதால் வரம்பெலா மிகநது மதியிலாப் பேதையான் மயங்கிக் கீழியான் பிழைத்த பிழையெலாம் பொறுத்துன் கிருபைதா தருளெனக் [கெஞ்சி ஊழியா யூழிக் குறையுளா யெவையு மூலபயினு மூலபயிலாத் தரும ஆழியா யடியே நின்சர ண்டைந்தே னஞ்சுசலென் றடைக்கல மருளே.

தொராம முற்றிறு  
விசராந்திப் படலம் முற்றிற்று.

காட்சிப் படலம்.

— — —

கையடையெ னப்புகை வின்கொள்பதி கத்தை  
மெய்யுணர்வோ டிள்ளுருகு வின்டுமறை வாணன்  
மையறவி ளக்குவிசு வாசவைன மேவிசு  
செய்யகண்மு கிழ்த்தமைதி யோடுயில செய்தான். 1

கண்டுயிலி லாதுலகு காவலபுரி கின்ற  
அண்டாபெரு மான்சரண டைக்கலம் மைந்து  
தண்டரள வெண்ணைகையர் தத்தமத ரங்கிற்  
கண்டுயிலவ திந்தனரக் கங்குல்கழி காறும்.

எண்ணில்பல கோடியயி ராணிகளு மெல்லாங்  
கண்ணிமைய டைத்தனவ டைத்தனக பாடம்  
அண்ணலரு ளாணையின ருங்கடிய மைநத  
விண்ணிலவு தூதர்கண மெங்கன்றுமவி ராய்.

பின்னுறவ தோர்கிலர்பெ ருந்தனமி இக்கர்  
முன்னுறவி யற்றுவர்பல் தீங்குமுறை பேணூர்  
துண்ணிருள மபபரிச தொல்கவின ழித்த  
மன்னுலகை யென்றெதிரு மாறுணாகி லாதே.

அற்புணரி சண்டியகி லநதிகழும வண்ணம்  
பிற்புணரும் வைகறையி நங்கியது வஞ்சர்  
சற்பனையின் வெவ்விடர்ச திக்கவரு மேனுந்  
தற்பரன ருட்டெதிர்த ரிததியல்வ தேயோ.

கூழிகவி ருட்பகைது மித்தறவே றிந்து  
பாழியல கத்தினைவி ளககுமோர்ப தங்க  
ஆழியர சற்குரிய கட்டியம உத்துக்  
கோழிமுத லாயினவி ஸித்தனகு லாவி.

சஞ்சலமு டித்தலை ரிக்கவச மின்றி  
எனுசியவி ருஞ்சடரை முந்துகு ணக்கில்  
நஞ்சிருளி லேதனிக டந்தமறை வாணன்  
அஞ்சரிதம யாதெனவ டெத்தறிகு வாண்போல்.

வலிந்தொளிகி ளம்பியுத யந்திகழு வல்லே  
மெலிந்திருளி ரிந்தனது யின்றனவி ழித்த  
மவிந்தனவ யின்றேறும்வ மங்குபல வேலை  
பொலிந்தனத ராதலமோர் புத்துலக மேபோல்.

பத்திமதி யூகியிச வாசிபர மார்த்தி  
வித்தகிசி ஒகித்தயை வேதவதி யாதி  
உத்தமிக ரூண்ணதம சீபதியை யுள்ளிச்  
சித்தமொடு சித்திலாதெ ஸிந்தனரை முந்தார்.

காலையெழு முன்னிரவு கண்டுயில்பொ ருந்திச்  
சாலவரு டந்துசம ரஷ்ணைச மைத்த  
சீலமிகு ஜீவபதி சேவடிப முசக்க  
கோலமறை யோனுணாவு கூடினனெ முந்தான்.

10

தேவாரம், காலைத்துதி. (பண, காந்தாரம்)

1. எந்தையே ஸதோததிர மிகவின் மன்பொதுத  
தங்தையே ஸதோததிரஞ் சருவ லோகமூம  
விசதையாய்ப படைத்தருள் விமல ஸதோத்திரம  
அந்தனை ஸதோததிர மனநத ஸதோததிரம்.
2. பொருட்படு பொறிபுல னெங்கிப பொன்றல்போன்  
மருட்படு துயிலகொள்ளி மறந்திக கங்குல்வாய  
இருட்பெருங கடல்குளித தேனைக் காததனை  
அருட்பெருங கடலனை யனநத ஸதோததிரம்.
3. எத்தனை யோவிபத திரவிற் நோகிலேன்  
அத்தனை யுகுதரங தருளவி மீககடை  
வைததெனக காருயிர வழங்கிக காததனை  
அத்தனே நின்னடிக கனநத ஸதோததிரம்.
4. எண்ணவெம் மாததிர மேழை யானுன  
புண்ணிய விழிதுறை பொருநது ருதெனைக  
கண்ணிய துயிலிடைக் காதத ஏரித்தனை  
அண்ணலே நின்னடிக கனநத ஸதோததிரம்
5. கணவிரு எகற்றியிக் காலை யுய்தல்போன்  
மனவிரு எதனையு மாற்றி நீதியின்  
தினகர னருளவழி செலுத்தி யென்னையாள்  
அனகனே நின்னடிக கனநத ஸதோததிரம்.
6. கண்டியி னீதத்துங் கருணை மைந்தனைக்  
கொண்டெனை மீட்டதுங் குறிக்கொண் டன்பொடு  
தொண்டனைக் கியற்றமெய்த துணைவு தந்தருள்  
அண்டர்நா யகவுனக் கனநத ஸதோததிரம்.
7. மாதிரம் யாவையும் வளைந்த வல்லிருட்  
போதிலே பலர்புந ருலகம் போகவும்  
பேதையேற் கெமரொடும் பிழைப்பைப் பூட்டினை  
ஆதியாய் நின்னடிக கனநத ஸதோததிரம்.

8. ஜியமே விடமர ஞாந்த காரம்வங்  
தொய்யென முடினின் ஹடற்று மாயிலூங்  
துய்யபங் கயழுக ஜோதி காட்டியான்  
அய்யனே நின்னடிக் கணங்த ஸ்தோத்திரம்.
9. மைப்படு கங்குலைக் கடந்துன் வண்ணமயால்  
இப்பகல் கண்டுளை யேத்த நின்றனன்  
எப்பரிசி யான்கைமா நியற்று கேளனை  
தப்பனே நின்னடிக் கணங்த ஸ்தோத்திரம்.
10. திகிலுலாம் பவவிருள் சிதையத் திவ்விய  
சகோதமார் தருமொழிச் சுருதி வான்சுடர்  
மகிடல மெங்கணு மலிய நல்குவாய்  
அகிலலோ கேஸவர வனங்த ஸ்தோத்திரம்.  
தேவாரம் முறைற்று
- சேவு.
- காத்தருள்பு ஸிஂதகரு ணைக்கடவுள வேந்தன்  
ஏத்தரிய சேவடியி றைஞ்சியித யத்துப்  
பூத்தவணர் வோடுரிய பொற்புறுத வத்து  
மாத்தகைய ஓராடளவ ளாவினனம கிழ்ந்தே.
- தம்மகவு கண்டுருகு தாயரென வன்பின்  
அம்மனைய ருங்கசிய கத்துவகை பொங்கிச்  
செம்மொழிப கர்நதுமறை யோய்கிறிது போழ்து  
மம்மரக லிமமனைவ திந்தகறி யென்றூர்.
- மாதவவ மிப்படுகை வல்யவயி ராக்ய  
வேசியனு நன்றெனவி ரூப்புடன்வி எம்ப  
மேதகைய சிற்சகம்வி சிததெனவி எங்கும்  
போதமுற புத்தகவ ரங்குழைபு குந்தார்.
- வரங்குலவு புத்தகம லிந்துமதி தோடும்  
அரங்குலெலூ கீகவச டற்றெழில் மைந்த  
உரங்குலவி நின்றதையு ணாநதுமறை வாணன்  
பரங்குலவு ஞானமுறை பள்ளியறை யென்றூன்.
- அருந்தவம டந்தையர றப்புறம மைத்த  
பெருந்தகைகு ஞைதிசய மாதியபி றங்கித்  
திருநதுமுறை சிற்சிலதி றந்தினிய செஞ்சொல்  
விருந்தினனு எங்கொளவி ரித்திடுவ தானுர்.

அலகில்புவ னங்களைய மைத்தியல றத்தை  
நிலையுறஙி றத்தியரு ணீதிபுரி சீயோன்  
மஸீயரச ஞூர்குமரன் வந்தவத ரித்த  
குலவரிசை மீதெனவி ளக்கினேளார் கோதை. 16

ஆக்கரிய சத்திரமி தாக்கியவ நாதி  
கோக்குமர னீண்டுபுரி கோதில்கிரி யாதி  
மீக்கருணை மீட்டவர்பெ யர்த்திறம்வி னங்க  
வாக்கியமெ டுத்தினிது ஸாத்தனேளார் மங்கை. 17

மீட்சியறு மன்பதைகள் வீட்டுலக மேவி  
ஆட்சியறு மாளிகைய னந்தமழி வில்லா  
நீட்சியறு சிற்சுகநி றைக்கநிறை வெய்தி  
மாட்சியறு மென்பதைவ குத்தனேளார் மாது. 18

சத்துருபு றக்கொடைத ரச்சமரில் வென்று  
பததர்சிலர் ராஜ்யபரி பாலனா டத்தி  
முதநிக றத்திறைமொ முந்ததிரு வாக்குத்  
தத்தவர முற்றபடி சாற்றினேளார் தையல். 19

அண்டருல கத்தரச ஞேணயின மெந்த  
தொண்டாசில ரங்கியேரி குளையுரு லாவிச்  
சண்டவரி மாவொடுத ரித்ததையெ டுது  
விண்டனள்ம னங்களாய மெல்லியலோ ருத்தி. 20

நண்ணலர டர்ந்துயிர டுங்கியுட ணைய  
எண்ணரிய வாதைகளி யற்றியடு போழ்தும்  
அண்ணலடி யாபலர றத்திறமி முக்கா  
வண்ணமிதி தென்றுஹாவ குத்தனேளார் வல்வி. 21

வானமொடு பூமிசிலை மாறுகினு மாறு  
மேனிகழ்வ தென்றுஹாசெய சம்பவ ஷிதங்கள்  
தானமிசை முற்றிமுறை சான்றுபடு மென்னு  
ஞானமிகு தோக்கமொழி காட்டினேளார நாரி. 22

கொண்புலையர் பைப்பயவ ளர்த்தெரிகொ ஞுத்த  
என்புகரு கித்தனுவெ ரிந்துபடு போழ்தும்  
மன்புதல்வ னன்பையுண்ம தித்திருவர் மாய்ந்த  
ஆண்பின்வளி னன்குறவி ளக்கினேளா ரம்மை. 23

தற்பரகு மாரணதி சற்குணவி காசம்  
அற்புதவி தங்கள்பர மாச்சரிய ஞானம்  
பறபலசு கிர்த்தியப வங்களிலை யெல்லாம்  
பொறபுறவி எக்கினர்பல் பூவையர்கள் மாதோ.

இத்திறம தங்கியரி யம்புமொழி கெட்டும்  
உதநமமொ ழித்திறமு ணாந்துமறை வாணன்  
விததகம றைப்பொருள்வி எக்குமிதி காச  
சத்தியம றிந்துமகிழ் வோடுதரி கொண்டான்.

போய்தொரு னண்மறுப கற்பொழுது போந்து  
மேயதென மாதவிகள் வேதியனே டெகித  
தூயதிரு மந்திரசு யம்பிரிபை தோய்ந்த  
ஆயுதவ ருகங்கிலை சாலையை ணெந்தாரா.

### வேறு.

கண்கவருங் கவினார்ந்த கனகமணி மண்டபத்துப்  
பண்கவரு மொழிமாதா பலாகுமுமிப் பணிக்கேதவ  
விண்கவர மிளிராபத்தி வேதியனறன் முகநோக்கி  
எண்கவரும் படைக்கலங்க வியண்முறைமை யெடுத்துஞாப்பாள்.

பேராழி கரைபுரண்டு பிறழாமற் பவஞ்சத்தை  
ஓராழி யெனவருட்டி யுதித்தொடுங்கித் தினஞ்செய்வான்  
ஏராழிக் கதிராநிறுவி யியற்கைமுறை புரிதருமச  
சீராழிப் படையீண்டு திகழ்கின்ற திறநோக்காய்.

சலங்காட்டி யழிக்காது தயைகாட்டி யரசர்பிரான்  
புலங்காட்டிப் புறசசமயப் புரைகாட்டி பிரக்ஷணிய  
நலங்காட்டிக் குணவகாட்டி நயங்காட்டிப் பகைப்புலத்தை  
வலங்காட்டி யிமுக்கினற மணிப்பாச மிவைகானுய்.

பாருதித்த விளவரசன் பகைப்புலத்துக் கொடுங்களி  
காருதித்த தெனவெதிராந்து கைகலப்பக் கொழுங்குருதி  
வேருதிக்கப் பொருதழித்து விறல்புணந்த மேனுளிக்  
கூருதித்த படைக்கலங்கள் குறிக்கொண்ட படிகானுய்.

ஒருகானம் பெருமானிங் குபவாசம் புரிகாலை  
அருகாக வெதிருண்றி யடரலகை பெருங்காற்றிற்  
சருகாகப் பறந்தோடிச் சமாதொலையத் தனிவழுங்கும்  
இருக்கர்ப்பட் டயங்களிலை யெந்துணைவ வெதிர்நோக்காய்.

உத்தமர்கை வெடுத்துந்தி யொருபுயங்கப் பல்தலையும்  
பித்தளைந்த கொடுங்காமப் பேய்த்தலையும் பிரபஞ்சச்  
சத்துருவின் பெருந்தலையுங் தகர்ந்துசித நிடப்புடைத்த  
பத்திவயி ராக்யமெனும் பருந்தண்ட மிவைபாராய். 32

வலிந்திமுக்க விமுக்கவளை மானதகோ தண்டமோடும்  
நலிந்தனற்கு மிடையாத நார்க்கயிற்று நாணியொடுமே  
மலிந்துதவு நல்லிதய மந்திராத் திரப்புட்டில்  
பொலிந்திலங்கு வனவேத புங்கவளிங் கிவைகாணுய். 33

குத்திரமித் தியமாதி கொடும்படைகள் பலவீசி  
நித்தியசத் துருவாய நீசுப்பேய் மகாகுழுமி  
ஏத்திசையு மலைந்தாலு மிகலழிக்கும் விறலளிக்குஞ்  
சத்தியமா மரைக்ககசை தயங்குவன தனிநோக்காய். 34

எவாளை வசப்படுத்தி யிகங்கெடுக்குங் கெடுதோவி  
ஓவாது படைசிதறி யோச்சியெறிந் துடற்றுகினுஞ்  
சாவாமற் செய்தருமந் தலைகாக்கு மெனக்காக்குஞ்  
தாவாத விரகையெனுஞ் தலைச்சீரா யிவைகாணுய். 35

கரையிகந்த பெருந்துன்பக் கடுங்காருட் கணையானுங்  
குரைபழிபொய் நிநதையெனுங் கொடுஞ்சிலீ முகத்தானும்  
வரையினையுங் தனையாக்கும் வறுமைச்சா யகத்தானும்  
புரைப்பா நிதியெனும் பொற்கவசம் பலபாராய். 36

குருசுயர்த்த பெருமானைக் குறிக்கொண்டு மனந்திரும்பி  
விரசுமிடை சுவிசேஷ விபுலததென் ரேவிடுமோர்  
அரசர்பிரா னாழியததுக் கனவரதா யததமென  
உரைசெறியும் பாதரகை யுலப்பிலமற் றிவைநோக்காய். 37

பெரியழு தரங்களையும் பெயாத்தெறியும் பித்தளைந்து  
திரிபுவன கோசாததைக் திரணமா யவமதிக்குங்  
துரியழு மியைத்துருவிச சுல்லிவரு மன்பிரெனுடி  
கிரியைசெயும் விசவாசக் கேடகங்க ஸிவைநோக்காய். 38

நீசனர சியரூலைத்து நிமலாவி கிறிஸ்துவெனும்  
ஸசனர சியனிறுவ வெதிருந்தும் ரணகளததுப்  
பாசறையிற் படைவீர் படைக்கலமாங் திரஞ்செழித்துப்  
ஷுசெபுரி யுபகரணம் பொலிந்திலங்கு வனபாராய். 39

விண்ணுடீர் குணிப்பரிய படைவீர் மிகுத்திடலும்  
என்னிறந்த படைக்கலங்க னேற்றமுற மிழுக்காவால்  
கண்ணியகர் மழுங்காமற் கருதுகுறி விலகாமற்  
புண்ணியம்போற் பொருதுவிறல் புனைவனமற் றிவைநோக்காய். 40

வித்தகமெய்ச் சவிசேஷ விசவாசி யிவையெல்லாம்  
பத்தருக்குப் பொதுவாய் படைக்கலங்கள் பரஜீவன்  
முத்தருக்கு விற்லவாகை முடிபுனைந்து முனைமுகத்திற்  
சத்தருவைப் புறங்கண்ட தனிப்படைக ஸிவைபாராய். 41

பங்கமுற வெகிப்திலொரு பதுவாதை விடுத்துவஞ்  
செங்கடலிற் பார்வோனைச் சேனையொடு கவிழ்த்துவஞ்  
கங்கைபெருக் கெடுத்தோடக் கருமலையைப் புடைத்துவும்  
நங்குரவன் விதிக்கிழவன் நடுக்கைக்கோ லிதுகானைய். 42

மண்டலமெல் லாந்திகைக்க வலஞ்சூழ்ந்து சூழ்ந்துலவிப்  
பண்டெரிகோ மதிலிடிநது பாழாகும் படிப்பருவக்  
கொண்டலிடி முழக்கமெனக் கோத்தபே ரொலிகிளப்பி  
எண்டிசையும் புகழ்ப்படைத்த வெக்காள மிதுநோக்காய். 43

வசையாக வறுநாறு மறவோனாச் சம்காரமுன்  
இசையாகப் பொருதமிதத் தாற்றுக்கோ விதுகானைய்  
பிசாது கறுவோடு பெண்ணெறுததி பிடித்துந்திச்  
சிசராவை யுயிர்கவாநத் ஜெயமுனோமற் றிதுகானைய். 44

தொகைகண்டு சொலவரிய பெருஞ்சேனைத் தொகுதியெலாம்  
புகைகண்டு மறைவதுபோற் பொருகளாததுத் தொலைவெய்தும்  
வகைகண்டு கீதேயோன் வண்கையின் வயப்படையாப்  
பகைகண்ட திலையென்னப் பிடிபந்தம் பலகானைய். 45

நமராய விலைரேற்கு நடுவனுய்ப் பகையிருட்குத்  
திமிராரி யாயுலவி யொருதனியே திறல்காட்டி  
அமராவாச் செயக்கொண்ட வநாளிற் சிம்லோற்குச்  
சமராடுங் கைக்கருவித் தாடையெலும் பிதுபாராய். 46

இதங்கொண்ட வருட்டாவீ தெனுஞ்சிறுவ னெதிருன்றி  
விதங்கொண்ட பெருஞ்சேனைப் பெனிஸ்தியர்வெங் நிட்டோட  
மதங்கொண்ட பெருங்காய் வல்லரக்கண் மதிந்துவிழக்  
கதங்கொண்டு வீசியெறி கவண்கற்க ஸிவைகானைய். 47

மங்கலத்தின் னிசைமலிந்த வானுவலகத் திளவரசன்  
அங்கரததங் கொடுமீட்ட வடிமைகளீச சூறையிட  
உங்களித்துப் பாவரா னுக்கிரத்தூ டெமூனாளிற்  
சங்கரிக்க வினியெடுக்குஞ் தழனிறபபட்டயங்காணுய். 48

செய்விரவிப் பயிரவளர்க்குஞ் தெண்ணீபோற் படையீரா  
கைவிரவி யறமவளாத்துத் தற்காக்குஞ் கருணையோடு  
மெய்விரவி மிளிராஞ் வியன்படைகள் வேநதனவாற்  
பொய்விரவா வருளவேத புங்கவவிங் குளவென்றா. 49

என்றீனய பத்தியெனு மேதமறு தவக்கிழத்தி  
மன்றிலங்கு வயப்படையின் வரணமுறையும் விவரணமும்  
வென்றிபுனை தருமாண்பும் விரித்துநைபப வியபபினூடு  
நன்றுகேட் டினிதுவதூ வேதியனமற் றிவைங்விலவான. 50

அன்னூயிப் பிரபஞ்சத் தாரணியத் தருளவழியின  
முன்னுக்க துணிகுஞ்செல முழுதுமெனைத் தெருட்டினவால்  
பொன்னுடு புரந்தருளும் பூபந்திபுண னியத்தமைந்த  
மின்னூரும் படைக்கலம்போல விளங்குஞின தருணமொழியே. 51

அவவியமே முதலாய வகததிருளோ யறததொலைக்குஞ்  
செவ்வியவிம மணியரங்கிற செறிந்திலங்கித் திகழ்கினற  
திவ்வியசா வாயுதமா வருகக்கத்திற் சிறிதொண்டே  
வெவ்வியதெம முனைமூருக்கி விறல்வாகை புளைந்திடுமால். 52

கிர்த்திமலி யினவரசன் கிறிஸ்துவினபோாச சேவகாகள்  
ஆராத்தியுடன ராத்துலவு மாயுதகை ஸிவவயெனனிற்  
கூராத்திகைகை விடுத்திறைருசித் தொழுமடுகு டுவதலலாற்  
பாாத்திகையி னெதிர்நிறகப் படிபகையு முளவாங்கொல். 53

இருண்மேவு பகைதெறவேன றினிதமைத்த விவவெலலாம்  
பொருண்மேவு படைக்கலங்க னொவவொன்றும் புஞ்சுலகத்  
தெருண்மேவு துணைபுரிந்து ஜீவரகை யளிப்பனவால்  
அருண்மேவு பருலாகத் தரசன்சீ வாழியவே. 54

என்றின்ன பரிசுவியங் தெடுத்தியம்பும் வேதியற்கு  
முன்றுண்ணு மலைக்காட்சி முறைநாளீ மொழிதுமெனுப்  
பொன்றுண்ணு மெழின்மாத ரவரவாதம் முழைபோக  
நன்றுண்ணி விசுவாசி தண்ணுறையு ஞாடனானுல். 55

வேதியனு மன்றிரவு விழிதுயினறு விடிகாலீஸ்  
மாதவப்பள் ஸியைக்குறுகி வரண்முறையஞ் சவிபுரிய  
ஓமதகுந் றவத்தியவ விருந்தினணைக் கொடுசெனறு  
மீதுயாந்த வணிமாட மேனிலைமண் டபததீணந்தா.

பண்ணைடு மொழிச்சியாதாம வேதாந்தப பளிங்குநிலைக்  
கண்ணைடு வழியாக விச்வாசக கண்கொண்டு  
விண்ணைடு புகுஞ்சிகர வியன்கிரியை வேதியாஸ்  
உண்ணைடு கருததொன்றி நோக்குகவென நினிதுதாத்தா.

### வேவு

சகல கேவல மாதிய தத்துவாத தத்தைப  
பகரு நூனெறி பற்றிய பவித்திர ஞேகப  
புகரி லானாத மாலவார ரியலபெலாம் பொருந்த  
நிகரில் பத்தியா நேரிலை நிகழ்த்துவ தானுள்.

விண்ணை நிப்படும் வேதிய மாநுவேல் விளைத்த  
புண்ணி யமடுவி போத்துமீ தோங்கிய புணை  
மண்ணின் மனதுயிர வளமபெற வழங்குமிம மலையங்  
கண்ண கன்விசும பணவினை நிடுங்கிலை கானுய்.

நோன்மை மிக்குயர் வேதிய நுவலரு மரசன்  
ஆன்ம கோடிகட் காக்கிய வானாத யஜீததும  
வான்மு யங்குமிம மலையெனத் திரண்டுரு வமைந்த  
பான்மை போலுள காட்சியே தெரிபபன பாராய்.

கெடுத்து முப்பகை தொலைத்தமெய்க கிறிஸ்தவ முத்தி  
அடித்த தோண்டாககென ரூக்கிய வானாத போகம  
மடுத்த நித்திய பேரின்ப மாடமா ஸிகைகள்  
கடுத்தி லங்குபோற சிகரங்கள் கணிப்பில கானுய்.

அனங்கன் சேவடிக் கனபுசெய் யாரண வமலன்  
சினக ரந்திகழ் புற்றறி நிழவிடு செயலபோல்  
வனக ராசல நிரைபொருங் கருமுகில வளைந்து  
கனக மால்வாச சாரலிற் கவிவன கானுய்.

தோக்க பேரிடர் மலைமிதித் தேறிய தோன்றுல்  
துக்க மாயவெங கோடையைத் திசைத்திசை துரந்து  
பக்க மெங்கனு நல்லறப் பயிர்வளஞ் சரப்பக்  
கக்கு தண்ணருண் மழைமுகில் களுவுவ கானுய்.

அறங்கு லாமனத் தந்தண வந்தரத் தமர்  
இறங்கி யேறவென் ரூக்கிப் வேணியீ தென்னப்  
பிறங்கு வான்முகட் டிழிந்துநின் நிமபரித் பிறழ்ந்து  
கறங்கு வெள்ளரு விததிரள் பொலிவன கானுய். 64

பொருண யங்கெரிக தவித்தையைப் போக்கிய புலவோய்  
அருண யந்தமெய்ஞ ஞானிய ரகமெனத தெளிந்து  
தெருண றுமபுன்ற் றீத்திகை ஜீவ்வாப புரக்குங  
கருணை வெள்ளமொத தலாவன வயின்றூறுங கானுய் 65

ஷன ஸாவுதுர்க் குணங்கடிட தொதுக்கிய ஏரவோய்  
தேன ஸாவிய கொழுமலாச செழுமபயன் செருமி  
வான ஸாவிய ஜீவதா ருவினிழல வயங்குங  
கான ஸாவுதண் ணறுஞ்சுளை மிளிர்வன கானுய். 66

ஞான நாயகன் றிருவடிக் கனபுசெய் நண்ப  
மானும வேங்கையு மொருதுறை நீருண்டு மகிழுவ  
தேனி றுவிழி மதுவொடும பழங்கை தேக்கிக  
கான வேழமுஞ சிங்கமுங களிப்பன கானுய். 67

பிள்ளை நீர்க்கையிற் குணங்கிலை பிறக்கிய பெரியோய்  
கொள்ளை யாடுகோ ணைய்ததிரள் குலப்பகை யின்றித்  
துள்ளு செமமறித திரளொடு தொடாடுகொண் டெவிக்  
கள்ளு லாமலாப பொதுமபரித் றுயிலவன கானுய். 68

உச்சி தற்கித யாசன நல்கிய ஏரவோய்  
சேச்சை யாளரி யூனினா தோகில தெருண்டு  
கொச்சை யாட்டொடுங் கோக்குலத திரளொடுங் குழுமிப்  
பச்சை நாகிளம் புற்றமை கறிப்பன பாராய். 69

மேமப டும்பர சிற்சகம் விழைந்திடு மேலோய்  
தீமப யன்கடை வாயிழி யாயர்தஞ சிறுவர்  
தூமடு றழங்கபும் றரவொடு தொகுகடு விரியன்  
பாம்பொ டும்விளை யாட்டயா பரிசினைப் பாராய். 70

தொல்லை யாரண துருவையா னிலாதுருடந் தொறுவா  
முல்லை யங்குழ லிசைக்குறி முறைவழா தொழுகி  
மலல லோங்குபுல் லாரவுண் டணிநிழன் மறிந்து  
கல்ல ளீச்சுளை நீருண்டு வருவன கானுய். 71

மன்னு நித்திய ஜீவனை விழைந்தான் மதியோய்  
சென்னி வான்றூடு மாதவப் பள்ளியுஞ் செறிந்த  
அங்க லார்தூர் வாச்சிர மங்களூ மறவோர்  
பன்ன சாலீயு முறைமுறை திகழுவ பாராய்.

72

எண்ட போதன விமக்கரு முதிர்ந்தசூ லெழிலி  
விண்டு குத்தநித திலம்புனா வெண்பனித திவலை  
அண்டா ஒகான்படை வீருக் காருண வாகப்  
பண்டு பெய்தமன் னுவினை நிகர்ப்பன பாராய்.

73

புன்னை சீத்துமெய்ப் பொருள்கடைப் பிடித்தவண் புலவோய்  
நனைமை யேயலாற் றீமையெங கனுமிலா நலத்தில  
தன்ம மாயசெஞ் சாலீசீ வளத்தினுற் றநத  
பன்ம ணிக்குவை வயினரூறும பொலிவன பாராய்.

74

சிறுவை தாங்கிரம் ஜேசுவைப பின்றூடர் செல்வ  
கூலவி வானரத தொகுதிகள் சோலையிற் றுவனரிக்  
குலவு முட்புறக் கொழுங்களிச் சௌலையுண்டு குதட்டிப்  
பலவி ணீசுகினை துயலவரப பாய்வன பாராய்.

75

மதியி லாதுஞ்சுல் வேதிய வானராஜ ஜீயததின்  
குடிகள் செய்கையிற கொற்றவ னருமபெருவ குணத்திற்  
படியும வானமும் பரிமளம பரபபிடப பரமபுங்  
கடிகொ ணங்தன வனததெழிலை கனிதுவ காணுய்.

76

தீங்க கன்றமெய்க் கிறிஸ்தவ செழித்தழுங் காவில்  
மாங்கு யிற்குதை தின்னிசை திசைதொறு மடுதல்  
ஒங்கு பேரினப சிற்கக முண்டிவன் வயமின  
பாங்கு வீரென விளிப்பது போன்றன பாராய்.

77

இடர்ச் டச்கட விலங்குபொன் னெனமிலி ரெழிலோய்  
அடரு மின்கவை தருவவா ரோக்கிய மனமைவ  
கெடல ரும்நறும பாகன கெழுமிய கிளைய  
படரு முந்திரிச் செழுங்கொடித தாறுகள் பாராய்.

78

கரவி லாதுளம் பழுத்தமெய்ப் பத்தியிற் கனிந்தோய்  
உரவு மால்வனா யோங்கிய தருக்குல முதவும்  
விரவு தீஞ்சுவை விழுத்தகு கனிவருக் கங்கள்  
பாவு தொண்டாற் கருமங்கள் புளைவன பாராய்..

79

- பைம்பொ ஞட்டவர் பரவுமோர் பசித்திர புரியின்-  
செம்பொ னிஞ்சிமீ துயரிய செழுமணிக் கொடிகள்  
உம்ப ரோங்குபைக் கழையர வுரிப்படா முறம்ந்து  
பம்பு கார்மழைப் படலததைப் பொதுப்பன பாராய். 80
- உத்த மக்கலை ஞானமெய் யுணர்வுல் லொழுக்கனு  
சத்தி யந்தவஞ் சாந்தநற் றருமமே தயாளம  
நித்த மங்கள மாகிய குணங்களா னிமிாநது  
பத்தி யிற்றிகழ் மாடங்க ளாபயில் பாராய். 81
- பன்னு வேதபா ராயன பரக்கால் பாக்கும  
மன்னு மானந்த மலைப்பிர தேசமற் றிதலைக்  
துனன ரும்பரி சுத்தசேத சிரமெனுஞ் சுருதி  
பொன்னி லத்திள வரசனே சதோதயம் புரப்பர். 82
- காவ லன்றிருக் கருணையைக் கடைப்பிடித் துள்ள  
ஜீவல் முத்தரே குடிகளங் கியல்வது செங்கோல்  
பாவ தோடங்கள் யாதுமின ருதலிற் பரம  
ஜீவ ண்மையே கதிரகுமத தேயத்துச செய்யோய். 83
- சுமையைப் போக்கிய தூயவ வானநதந துதைந்த  
சுமையத தேனின்று தென்றிசை நோக்கிடிற் சியோன  
இமையத் தாரெழின் முத்திமா நகரத்தை யெதிரில்  
அமையக காணகுவவ கரதலா மலகமா யருகில. 84
- என்று பத்தியா மாதவைக் கிழுத்திகண் னெதிரில  
தென்றி சைபபடு காட்சியைத தெளளிதிற நெரிகக  
மன்றல் வேதியன் மலைகிலை மயலறத் தெருண்டு  
நின்று பேரதி சயத்தொடு பற்றிவை நிகழ்ததும். 85
- கண்ட காட்சியிற் கதித்தவாச் சரியமுங் கருததை  
உண்டெ முந்தேபே ருவகையு முண்மையை வடித்து  
விண்ட நின்றுவா விசேடமு மிவ்வென விதகக  
ஒண்டொ ஹஇயெனக் குணாச்சிமட் உரையுத வின்றுல். 86
- சக்க ராதிப் னருடபுண் யாலனற்ற தமியேன  
துக்க சாகரத் தலறிய வெறித்தொச சுழியுட்  
புக்கு நீந்தியிவ் வானந்தப பொருப்பினைக் குறிக்கொண்  
டக்க னைத்துறை பிடித்திட லாவதோ வம்மா. 87
- வழிதெ ரிப்பதும் வழித்துணை யாவதுங் குறித்த  
வழிக டத்தியா தரிப்பதும் வழியைவிட் டயலோர்  
வழிபு காவகை மறிப்பது முடிவுமட் டாக  
வழியின் மேவிடர் களைவதுங் திருவருண் மாட்சி. 88

தூற்று பேரிடர் யாவையு மொருங்கறத் துடைத்துக்  
கொற்ற வனகிரு பாஸ்துமெ குறிக்கொண்டு காத்த  
திற்றை நாள்வரை யின்னுமென வழித்துணை யாகி  
முற்றுங் காக்குமென் ஞெருப்பாட்டு வழிக்கொள் முயன்றுன். 89

உருகு காதலி னருந்தவக் கிழுத்திய ருவந்து  
வருக வென்றுசென் ரூயுத சாலையை மருவி  
இருக ருக்குள் பட்டய மாதிய வேதி  
திருக் லாமறை வானுக களித்தனா தெரிந்து. 90

எள்ள ருங்கும் ரேசனயாத நிரிக்குக் கெனன  
உள்ளி யரக்கிய வபபழு முசிதமுந் திரிகைத  
தெள்ளு தீங்கனி வற்றலுக கைக்கொடு செலக  
கொள்ளு கையவென் றுதவின ரமைவன கொண்டாந்து. 91

மந்தி ராயுத வருக்கமு மருந்தன வணவும்  
அந்த ணன்றனக கின்றமை யாப்பொரு ளாகப்  
புந்தி யாலுற மதித்துநன றநிமொழி புகனலு  
சிந்தை யாலுறப் புணிந்தனன றிவயபோக கோலம். 92

மேவும் யுததசன் னத்தனுப விளங்கிய திறலோன  
பூவை யாககெலா மஞ்சவி வரனமுறை புதுக்கி  
ஆவி பிற்பிரி யாவிடை யாசியும் பெற்று  
லீவ பாதையைக் கடைப்பிடித தேகினன் செய்யோன். 93

காவ ஸாளின வினவியக கதிவழி நிதானி  
போவ தாகிய செயலறிந் துளமகிழ் பூபப  
ஆவ ஸாயுப சரித்துவந தனமினி தாற்றிச  
சாவ தானநன விடைகொடு போயினன சதுரன். 94


காத ஸாய்கெடுந் தூரமெய்ப புத்தியக கணையே  
ஆதி மாதருன் னுவியிற் பிரிகலம யாமென்  
ஞேதி மங்கள சாஸன விடையினை யுதவிப்  
போது வாயென விடுத்தனா தாயரே போல்வார். 95

இந்த மாதவக் கிழுத்தியர் குணஞ்செய லெலாமென்  
சிந்தை யுள்ளநூத திகழ்ந்தன னனவுறு செயல்போல  
விந்தை யங்கனு வின்னமு நிகழ்வழி விரும்பி  
அந்த ணன்றனைத் தொடர்ந்தனன் மேல்விளை வறிவான். 96

காட்சிப படலம் முற்றிற்று.

குமாரபருவம் கவி, 714





## இரசூணிய யாத்திரிகம்.

முன்றுவது: நிதானபருவம்.

—○—○—  
வன்ம்புது படலம்.

நித்தக யூகி யுய்தமெய் யுணர்ச்சி  
விவேகமா துரைத்தநற் புத்தி  
மிதக்கொ வளாத்த சிரத்தைமெயப் பத்தி  
விளங்கிமூ புகட்டிய மேலாம  
உத்தம ஒதவ பத்தியென் றினைய  
வசிதநற் குணங்களே துணையா  
முத்திமாக கத்து நெறிபிச காமே  
முன்னுற முடுகின னிவிததன.

1

நெறிசெலச செல்ல நெருக்கமும் வழுக்கு  
நேரிய விறககமு நெறியின்  
குறிமருண டயலோர சுற்றி மிசகிற்  
குணிப்பாரு மோசமு முளாவென  
நறவனுள எழுங்கி யவசமுற நன்னமற  
ரூயினு மகவயி ராகயப  
போறிவரி வைரத தண்டுகொண் னேறிப  
போகங்கு கூடுமென றுரத்தான.

2

மிடுக்குறும பரிய கோலபிடித் தூண்றி  
மிதிததுநின் றுரத்தடி பெயாததும  
நடுக்குறு மமையத் தருளுறப் பலத்து  
நன்மையை னனிக்கைப் பிடிததும்  
இடுக்குறும ஜீவ பாதையி னிறக்கத  
தினைவொடு மென்மெல னிறங்கி  
அடுக்கவி னடிவா ரத்துவந தணைந்தா  
எறவருக் கரிதியா வதுவே.

3

சஞ்சல மலையைத் தாண்டிவந் திப்பாற்  
 சாரலிற் ரூழ்மையென் ரெருபேர்  
 விஞ்சிய பள்ளத் தாக்கினை யெதிர்ந்தான்  
 மேதகு கிறிஸ்தவ ஜெவாக்குஞ்  
 செஞ்செவே செடினாட்ட பல்பெருந் துன்ப  
 நுகாநதுபின் சிந்தனை திருந்தி  
 வஞ்சமில் தாழ்மை வரபபெறு மிதுவே  
 வாரிகுழ் வையகத் தியற்கை.

4

## வேறு.

சிரிய தாழ்மையென் றுளைக்குஞ் செவவிய  
 பேரியற் படுகிறின் பெற்றி நோக்குறின்  
 ஆரிய ராயமெய் யறிஞ ரேயலாற்  
 பூரியா யாவரும் புகப்பெ ருதது.

5

அன்னலார் கருணையாற் றனிகொ மரததுத  
 தண்ணளி நுறநிழல் படாந்த சாபது  
 புண்ணியப் போனக மமைந்த பொற்பது  
 நண்ணரு மிகபா நல்யப் யப்பது.

6

கனமனத் தூறுநீக் கான்ச இனதத்து  
 பொன்முக மாங்கலா பொலியும் பொறபது  
 நன்மொழி நறைகமழ் நந்த னதத்து  
 தன்மமாக கனிதருந் தருக்கள சான்றது.

7

கோதறு குணவளங் குலவு மாயினும்  
 மாதனா மானிடம் வனாயத் தக்கது  
 மேதகு நறபயன் விளைக்கு மாயினுரு  
 சாதக மாவதற கருமை சான்றது.

8

இத்தகு வழிப்படு மெமம ஒனாக்கெலாரு  
 சததுரு பயங்கரன் தவிக்குநு கோட்பது  
 விததக கிறிஸ்துவின விமலச சேவடி  
 உத்தம சுவடுனை கொளிரப் பெற்றது;

9

வலமிட மறிக்கிலா வச்சை மானிடம்  
 நலமிலா திகழ்புகழ் நாடு கில்லது  
 குலநறுங் குணமலர் குழுமி யெண்டினைப்  
 புலமெலாம் பரிமளம் பொலியும் பொற்பது.

10

மேதகு மெய்மனத் தாழ்மை மேனிய  
சாதுமார்க் கத்தவர் தடங்கு லாயது  
பேதையர் பலபடப் பிதற்று நின்றையாம்  
வேதனை கூர்த்தமுள் விரவுங் கொட்டபது.

11

மின்னெனப் புகையென வீடுங் தெகருக்  
கென்னென்று பெருமையென் தெறியு நீரது  
பன்னருங் தாழ்வது படுக ராயினும்  
உன்னத பத்விபுக கொடுக்கு மீட்டது.

12

பலந்திக மினையதோ படிகா வைப்பினை  
வலந்திகம் வேதிய னடைநது வரன்படார்  
நலந்திகம் கருததோடு நயநது மெய்ம்மறைப்  
புலந்திகம் நெறிக்கொடு போயி னுனரோ.

13

| வனம்புகு படலம் முற்றிற்று.



அழிம்பன் ரேல்விப் படலம்.



முற்படச் செலுநெறி முறையை நன்கறி  
விற்பன நிதானியைச் செரும வேட்கையாற  
பற்பல யோசனை படுகா வைப்பனிற  
பிறபட விளாந்தனன பின்றூ டாந்தரோ.

1

ஆயிடைத் தமியனு யருள்வ சிச்செலுார  
தூயவ னெஞ்சுகந துணுக்குற் றேவகிடக்  
காயுரு மிடததெனக் கதிததோ பேரோவி  
ஏயெனு மாதகிரத் தெழுநத தெஞ்சவே.

2

பேரோவி முழக்கினுற் பேதுற் றுள்ளடைந்  
தாரிய னடிபிச காது நினறிவண்  
மாரியின் றுகவச் சுறுத்த வந்தவிக  
காரியம் யாதெனக் கருதுங் காலையில்.

3

நஞ்சமு மஹித்தையு மிருஞ் நாசமும்  
வஞ்சமுங் கொடுமையு மறமுங் தீமையுஞ  
செஞ்செவே திரண்டுருத தெரிய நினறிடும்  
அஞ்சனக் கருநிறத தவண யாக்கையன்.

4

பேயுமஞ் சுறுபெரும் பேய்மு கத்தினன்  
காயெரி பங்கியன் கடுத்து றங்கொடு  
வாயினன் வக்கிர தந்தன் வள்கணன  
தீயெழு புகையென வாயிரக்குந தீயவன். 5

உருச்சிய ஹலம்பொருஸ் முரங்கோ டோளினன்  
செருக்கொடுங் காததட மாபன நின்னியன  
வெருக்கொத் தடிததெழு மெய்யன வெவவிய  
தருகருஹ மிருசிறை தழைத்த சாபினன. 6

முடங்குளீ யரியின்மும் மடங்கு மொய்ம்புளான்  
கடங்குலும் கறையடிக காலவை காழுபடும்  
இடங்களிற் செந்தஞ்சு மிருபடு மேனியன்  
விடங்களி முரவெனச சீற்ற மிககுளான. 7

பின்னிடு பாபபனப் பினங்க வின்குறி  
மனஞ்சுவெண டலீஸ்புழை மல்லிந்த ராஜீவன  
பனனரு மல்குணப பண்டகக லத்தினுன  
உன்னிய ஏருவெடுத துழிலுங கூறறனுன். 8

பாபத்தை மனங்கவன் பழியைப பெற்றவன்  
சாபத்தைப பண்டத்தவன றரும நாயகன  
கோபத்தை யலாடத்தவன குவல யத்திலுக  
காபத்தை விளோபபவ நெத்தஷ்த திவாபவன. 9

உயககொளு நெற்வரு வேராகை யொண்மாகி  
மயககிவன சிறையிடைப பந்ததும வஞ்சகன  
வயக்குரு சுயாத்தவிம மானு ஓவலபதம  
நயக்குந யாவாக்கு நாச கணடகவ. 10

இப்படி பாதக ஞழிமப னென்பவன  
மெயபபடி கிறிஸ்தவன ஞழிக்கு நேரெதோ  
கைபபடக காண்டலுங கலங்கி யுள்ளழிந  
தெபபடி யெனக்கிணி யுப்பென றெண்ணுவன. 11

முன்னெதி ருன்றிட முரணின் நென்னயான்  
பின்னிடு ஒவனெனிற் பிழைபயின் ரூலிவான்  
வெங்கிடைச சுடுசரந தூரநது வீட்டுவன  
மனங்கோ னெறியை மறநத கேடுமாம். 12

போர்த்தொழிற் சேவகம் புரிவென் யானைத்  
தீசதனுக் குடமபடி செய்திந் நாளவரை  
ஆரத்திரிற் ராந்திர வருந்தி வாதிவன் \*  
போதகடி பிறழவது பெருந்து ரோகமால். 13

எனைப்பரைத் தானல் னிவண்மற நெப்பிரான  
தனைப்பகைத் தானைச் சானமுண டாதலின  
முனைப்பகை முருகசிட முரண்டா கேழமுயேன  
வினைப்பகை தொலைப்படநும் வேந்தன் பாலதால 14

அஞ்சியான பிண்ணிட லடுகன் ரூருமிர  
அஞ்சினு மாரதகுத் துடராகி யாகவன  
செஞ்சுகற வெந்தநுமுன னிறபு தேவன  
ஷாஞ்சுறே னெனவுருத் தெத்திட டானரோ. 15

உங்கரித் தழிமபனவங் தாந்தா சோககிளின  
நெங்குறீன யெங்குருசெல கிறறி யாராசி  
தாங்குமுன புலப்பட நுவறி நொயபதனருவ  
கங்குலும் பங்லபடக நருகு நெஞ்சினுன. 16

விளக்கொனி வரவிருள் விலகு மாறுபோல்  
இளக்கநெநு சேழைமை யபல மென்றின  
துளக்கற வருட்பலங துனனி வேந்தியன  
உளக்களிப் பொடுதுவிந் தாந்தா மேரினுன. 17

நாசதே சுதானே ஞா தேசத்தில்  
நீசவெவ வினைகுடி நிலவிற் ரூதவின்  
மோசமு நாசமு முடிகு மென்றமெய  
வாசகங் கேட்டதை வாநநு வீசினேன. 18

வீவினை விரும்பிடா விடபு லத்துயா  
கோங்குலுக் கேயடித் தொழுமபு கூடினேன  
சாவினை விளைக்கவென் முதுகிற நங்கிய  
தீவினைச் சுயமையுந தெற்தது வீழ்ந்ததால். 19

நிதத்திய மங்கள நிகழ்க கானநத  
முதக்கிமா நகாசெல முடிகு கிழறனவ  
எத்திற நுங்கருத் திராஜ பாதையின  
முத்தியில யாழுளன் மனக்கொ ணீயெனருன். 20

நன்றான் ருண்ணிலை நாச தேசமுங்  
துண்ணிய குடிசளுஞ் சோந்த மாமெனக்  
கெனற்றி நீடிமென ஹேழுமப னின்றெனிற்  
கொனறுயிரா குடிபபனீ துளததுக் கோடியால். 21

கனாசெயற் கரியவென் காமி யசசவை  
திளாசெய்தெண் கடற்புஷ்க கருதது தெய்வமும்  
அரசனு மாமெனை யறிய கிற்கிலாம்  
விரசவ தெண்ணிவண் மீஞு வாயென்றான். 22

கொல்வது முருக்துளங் கொதித்துப் பொங்கிமேல்  
வெலவது மிருககவாரா பககம வேறுநீ  
ரொலவது மெய்யெனைத் தொழுமபு கொண்டனை  
செலவதோ விளங்தையிற் திடடு சாசனம். 23

உள்ளான் முழுவது மொழியின் ராழியங்  
கொள்ளுவை நல்குபுன கூவி கொண்டெவன்  
பளளாந் ரூலகினினா ருய்வன பாவததுக  
கெளளரு நிததிய மரண மேழுமால். 24

திமையிற் றிருந்துமுன் ரேச வாழ்க்கையின  
காமியச் சுவைஙலங் காட்டு யெகொலாம்  
வேயெரிக் கிண்டயிடை விறகிட் டெண்னவே  
மீமகி பதிசினம விளைப்ப நேயலால். 25

செப்பருந் தனிமுதலை திருவ டிக்கியான  
ஒப்படை யாய்ததொழும புஞ்சற் னோந்தனன  
ஏப்பெரு மிடரெனக கிறுதி சூழினுங்  
தபடுமாக கத்தடி சறுககி வீழுகிலேன். 26

யீழினும பிடித்தகை விடுக்கி லாபகை  
சூழினு முனணினறு துணிப்பா ஸ்வாகத்து  
வாழிய நலங்தரு வளள லாருககே  
ஊழியரு செயதுய வொருப்பட டெண்றான். 27

நின்னையம வெதிய னிகழ்ததக் கேட்டலுங்  
கண்ணழுல் கதுவிடக் கணன்று காரிருள்  
வண்ணது மெனையொரு மசக மாகவும்  
எண்ணலை போலுநீ யென்வி யப்புவான். 28

வாழுநன் மதியுணக் கில்லை வாழ்வொடு  
சூழுமில் வுடற்சுகங் துய்க்க நச்சிலை  
ஊழிவெங் தீவிழுஞ் துடற்று மெந்றசோற்  
கேழைச் சிடைநதிடாக் கடற்குள் ளெய்தினுய்.

29

செய்தவ றஹுததுளை சிமையத் தண்டளை  
செய்திடு நலமெலாஞ் சிறிது மின்றெனச  
செய்தருள் வசத்தினுல் ஜீவ ரகைவந  
தெய்துமென் றிசைபபதே யீசு ராதிக்கம்.

30

உன்னத புனிதமா மொண்ணை ரூப்பினைப்  
புன்னர கீடங்கள் பொருநத ஸாவதோ  
முன்னமெத தலையவா முரணி முற்றுமவிட  
டென்னர சியனமுறை யுவந்திங கெய்தினா.

31

மருண்டுமெற் கடப்பிடி வாத மாய்ச்சிலர்  
தெருண்டில ரெனமொழி செகுகபப பட்டனர்  
உருண்டுகே மியினர சய்க்கு மாண்டகை  
இருண்டுன மனத்தனா யிரக்கி யாததென்.

32

பொய்வழி யுழன்றுநீ புந்த போகவிம  
மெய்வழி பிடித்தபின ஞெதியில வீழ்ந்தனை  
உய்வழி பிறிதெலு முனாகொண் டேகிளை  
மைவழி வெருணடுபின் வாங்க வெண்ணினை

33

மறதுகின் புகழ்ச்சியை விருமபி வந்தனை  
இற்றைமட் டெண்ணினீ யியறறு தீமைகள்  
முற்றறி கடவுளின முறைமைக கேறபவோ  
வற்றவா மிரக்கினை விழைத் தேழைநீ.

34

தஞ்சமென மெனையடைந தவாக்குச் சாவுமட்  
டெஞ்சுருத துன்பமவங் தியையு மாயினும  
வஞ்சுகினை யானும்பொய் வாய்மை யானுமிங  
குஞ்சிடப பலவகை யுறுதி சூழ்வனுல்.

35

ாடடிய நன்றுதி தெதையு நாடுலென  
கோட்டமி லென்னுலூரா குறித்து நின்றிடின்  
வேட்டவர் வேட்டசிற் ரின்பம வெண்டுமட்  
பேட்டலென் னரசியன் முறையென் ரேர்தியால்.

36

பொற்பும் நாசதே சத்துப போஞ்து  
அற்புத வளநுகாங தாயு ஞெளலாம  
முற்படு காமிய முழுதுங் துய்த்திரு  
பிறபடு கதிகினைங் திரங்கிப் பெதுஷேல். 37

இணங்குவா யெனிலிக் சுகத்தை யீருவல்  
பினாக்குவா யெனிலுயிர பிழிரது தேக்குவல்  
உணக்கியோ யெதுதுணி புராத்தி யென்றனன்  
நினங்கெழு குருதிவே னிசாச ரேசனே. 38

நஞ்சினிற் ரீயினி னடுக்கங் காட்டிய  
வஞ்சகப பேய்மகன பிதறும வாய்மொழி  
அஞ்செவி புகபடுக வகத்தி னுள்ளுற  
விஞ்சிய தருட்பலம வேதி யறகரோ. 39

### வேறு .

தைவிகவ நுக்கிரக சததியினு ராகொண்  
டிய்வழியொ முககமலில காதெதிரி னான்றி  
மைவருநி காசரம னககொளிது வென்ன  
மெய்வருத வச்சருதி விததகன்னி ரிப்பான். 40

சித்தமுற நன்கறிவ ளீயெனது ஜென்ம  
சததருவெ னக்குதவு சாபுரிமை வாழ்வென  
நததனையு நித்சியவ னர்ததமெனு மாற்றுல்  
இததகைய நானெறிபி டித்திவணி றததேன. 41

மாயமுறு மின்பநலம வாழ்வசக மாதி  
ஆயவைத ரததனிதி யமமவழு கிறஞ்சுல  
மேயமீன தோறுமெறி மிச்சிலவினழு நாய்கொல  
சியமுடி பெற்றரச செய்யுமவகை செய்யும. 42

கொடுமதிப டைத்துலவு கோழைர மல்லால்  
நடுமதிப டைத்தவருன னசக்மதி கொள்ளா  
அடுமதிப டைத்திழ்ய ழிமபவழி வெய்துங  
கெடுமதிப டைத்தனைக டாபபழிப டைத்தோய். 43

விள்ளரிய பாதகவி னைச்சுமைவி முத்த  
வள்ளலருள் சிற்சருநி வாய்மைதி யொன்றே  
கொள்ளநுவல்பு நதுமதி கொள்ளமன முள்ளேன்  
தெள்ளமுது குத்துவிட முண்பதுகொல் சோஷம். 44

மேதகைய தொண்டளைவி ரோதிகள்செ குக்கும்  
போதிறைகை விட்டனரை னைபுகறி பொங்குங்  
காதவினி கததிடர்க் லீங்நுமதி யும்க்கும்  
மாதவையின மாட்சியென வெண்ணுக்கிலை மாற்றேய். 45

மாரக்கவயி ராகருடல வாரகுருதி யென்றும்  
பாரக்கனுல வாககறிப காந்திடவின் மேலரஞ்  
சொக்கதியின மேய்பர சிறசுபவி எகுகித்  
தீரக்கமுறு மென்பதும உகடபதி சித்தம். 46

பாவநர ஜீவநிர ணம்பாம ராஜன  
கோவவனல் பற்றியெரி யாவகைகு றிததே  
ஆவிவளி வீசியரு ளாழியினம டுக்கும்  
ஜீவநதி யும்க்கவினை தீரநுகதி சேரும். 47

கேட்டியுன நாட்டிடைகெ டீஇயபல வீனக்  
கோட்டிமக வாயெனைவ ளாததனள்கு யபபால்  
ஊட்டிநனி யாதலியு ஞற்றுபல தீங்ம  
ஏட்டினில டங்குகில வெண்ணிமுடி யாதால். 48

எண்ணிய தீவினையி யற்றியுன னெனும்  
நண்ணியம னததுயரு நாடுபெரு முசசுங்  
கண்ணருவி நீசொரிக முததுநனி கண்டு  
புண்ணியாபொ றுத்தருள ஸிக்கமகிழு பூததேன். 49

இம்மகிழ்வ ஸித்தெனையீ டேற்றுச்சரு வேசன்  
செமமலொரு கட்டிஷடதி ரிகசமுயல கிறறி  
அமமகெடு வாய்முடிவ தாங்கொவிள் துண்ணல்  
முமமையுல குககெனினு மொய்யபிலது காண்டி. 50

மற்றினியு காபபதெவன் வந்தவழி யின்னே  
பற்றுதிய னுததுகைப யண்படுத லிலலாச்  
செற்றமொடை தீரந்தமர்செ யததுணிதி யாயின  
வெற்றிபெறு வாய்லைவி ளாந்திடுதி யென்றுன். 51

செய்யமறை யோனுகாசெ விப்படவ மிமபன்  
நெய்யுறும முற்சிகையே னுச்சினாநி மிரந்து  
கையொடுகை யெற்றியிரு கண்குருதி காட்ட  
வெய்யவரு மேறெனவெ டித்தகை செய்தே. 52

முத்தியர சற்குமவர் மொய்ம்பின்மகி ஸமக்கும்  
நிததவர சாட்சிமுறை ஸமக்குநெநி நிற்கும்  
பத்தஜன ருக்குமதி கேடுகள்ப இக்குஞ்  
சததுருவை ஏக்கெதிர்த ருக்குளோகொ லாநி. 53

நீதியர சண்கொலைநி ணைத்துமில வாயிப்  
பூதலமெ லாமெமது புத்துரையி னிற்ப  
ஆதிமுத லாயுலக டக்கியர சாள்வெம்  
பேதையொரு நீதினியி னாகிலட ரேங்கொல். 54

அடாசிறிய பையல்மச கத்துணையு மஸ்லாப்  
கெடாமுதல ருட்டுணைக் டைக்குமென நமபிக்  
கடாசலமொ டேயமாக லக்கவரு கின்றூய்  
படாதுபடு வாயொருக ணைத்திலது பாததி. 55

என்றெயிற துக்கியட வெங்கறி யென்னுக்  
கொன்றுயிரிகு டிக்கவரு கூற்றெனம நிததுக  
குன்றெனநி மிராத்திர டோண்முருடு கொட்டி  
வன்றிஹ்கொள் வெங்கதம டங்கலென வாத்தான். 56

ஆர்ததுரமி நின்றனன டித்துணைகனை மாறிப்  
போததனைவி ணாநதுபல சாரிபெயர் பெட்டிழிற்  
பாரத்திடாபி தீந்தனப ராதபடு தூளி  
போரததனைவி சுமபிரவி பொங்குக்கிர் நுங்கி. 57

யறங்கிளரும் வண்சிறக டித்துபர வாவிக்  
கறங்கெனவு முன்றுகக னத்திடைக ரபபன்  
இறங்குவனி லங்கீழிய வெட்டியடி கிட்டி  
அறங்களரு செஞ்சனைய டுபபன்றை கூவி. 58

வாவெனவி ஸிபபண்முழை வரய்மிடறு காறித்  
துவெனவு மிழ்நதுபழி தூற்றியிகழ் வன்மெய்த்  
தேவெனநி ணைககவொரு ஜெஞ்துமில வென்னுப  
ஷுவ்லகை யினரூடுபு துக்கிடுவ னென்பான். 59

செத்தபிணை நுங்குகழு கிற்சிதட மார்க்கப்  
பித்துறுபி ணங்களைது கர்நதுமூல்பி சாசன்  
இத்திறம ரேகவித கோரளியி யற்றி  
வித்தக்கலே டேயமர்வி ணைத்திடுவ தானுன்.. 60

ஆத்துமலி சாரியும் ரூட்கடவுள் வெந்தண்  
யாத்தகைய ஒசுவடிம ணத்திடையிரி ருத்தித்  
தீதொழில் ரக்கனுயீர் சிந்தவதிற் துமபைப்  
புத்தொடைபு ஞோந்தமாடு ரிந்திடுவ தானுன். 61

நன்மைபர ஞானமோளி கலலறமி வறறைத்  
தினமையுமி யாபையிருள தீமறம டாதது  
வன்மைமிகு வெஞ்சமம் லைக்கிடுதல போலாந  
தொன்மதைவ லானேனுபீ சாசபாதொ டித்தல. 62

ஆயிடைதி சாசரன் ரகநொடுமை பூண்ட  
பாரமுறு வொஞ்சிலைவ ஸீருமயம் மல்ருங்  
காயெரிமு காதனக தீதுறவு வித்த  
சாயகச தமபாத ருக்கநொடுவி தித்தான். 63

மற்றிண்த டபுயம நைசகிழுவன் வல்லே  
தெற்றமொட ரகநனவிடு தீபபகுதி நீரு  
முறையவை யிருந்தமு ரணகொளவிச ராசங்  
பற்றெனுமி ருபயனி : யாறுபொடிப தித்தான். 64

தாக்கைவ முற்பந்தி ராபபருநல கண்டே  
மீக்களாசி ணத்தவணன கையமலை யென்னுஉ<sup>த</sup>  
நீங்களார சுத்திரி சீரு சுபனி தித்தான்  
காக்குநிகொ லேவுறி ர கென்னற்றுக ணத்தீல. 65

அ வாவவவி ணாத்தனு கி யாசனுமலி சாரன்  
ரெ கைகாறு கேடகம நீந்தைசி ணத்தாது  
பங்கமுற லாயினப மிபபிலை வோபால  
வெங்கணவா ரும் விணைவி விரிதொழியு மாபோல். 66

நன்முறையொ ரிடியகெடு தோவதிகனி பொங்கித  
தொன்முறைவ டிக்கிணைக ணிபபிலை ரபபப  
பஞ்கமுறைய ணன்டுகள்ப டபபரிகை கொண்டே  
சொன்முறைய நிந்தவனெ சிரந்தவைதொ லைத்தான். 67

### கேவறு .

விஞ்சவி டுத்த நஞ்சகு வெங்கோல விறலீன்றி  
ஏஞ்சுதல் கண்டே நெஞ்சமி வுற்றங் கிகலவெய்யோன்  
பஞ்சைமு னிற்காய் செஞ்சிலை பறறுய் பரிகைக்குள  
அஞ்சியொ னிபபாய் வெஞ்சம ருக்கி தறமேயோ.. 68

முங்கெத்தி ரிக்கோத் தேதவ முங்கன் முகமாரூ  
வெந்திற லாண்மை விராயுத ஞேடமர் வெங்கானம்  
ஞாநதவ ருக்குத வுஞ்சிறன் மற்றின நூலோதும்  
விநதையு மும்புய வீரவி லக்கண விதியாமால்.

69

விற்ரெழி லாதிப டைக்கல் விச்சைதாள் வெறூன்றுவ  
கற்றிலீ யுதகக எத்திலும் வாதேதா கால்வைத்தாய்  
மற்றெது செய்குதி மறகட வனபிடி மானககை  
பற்றிய கேடக மொனற்றில் வளிபடு பஞ்சாவாய்.

70

என்றிவை வருஞ்சீன யாகவ மிம்பனை தெதோத  
ஒன்றிய கேடக நெஞ்சன டக்கிய ரததோலீஸ்  
வென்றிகாண மாநத வெஞ்சிலீ வாகைமி லீரதேற்றி  
நன்றி வேந்திய ஞானேவி காட்டின னாவபெஞச்

71

நானேவி விஞ்சுறு கெருசுது ஸ்ரூஷகன நரீவி  
நீணிலா யச்சிறை யூடடை யச்செயு நீசபுபேய்  
பேணிய காமுக லெவ்சா மாங்மூ பெப்தாத்தான்  
மானேவி மங்கிப றைந்து தாழ்மையின னவபபெந்தும்.

அக்கணம வேந்திய ஞான பந்திர வாய்சூயர்க்க  
செக்காபோ ருபயக மித்திர ளைய்சுதை தழ்சிதாலீஸ்  
மைக்கரு வனாணவி தீதா ரக்குவவ பாயவித்தான்  
கக்கும ரைத்திரள சிதம தீதூறி காலபோலே.

72

நச்சர விற்சின பீறிக ராக்தா னாமென்னாக்  
குச்சித மாயகொ ஞாசேவாமு காக்கீல கோத்தெப்பா  
சிச்சியெ னப்பொறி வாரிலசே றித்தொரு செயல்லீவி  
வசசையி லாண்டி நிற்கம றைந்தன வாடேஞ்சி.

73

நீசனி லீனாதால் சாபவ டிக்கலீன நின்றெவ  
ஆசியெ னுங்கண மிசிய மித்தான றைவோறும  
முசிய பாசமு ககக்கீன மூடன்மு னிசதெப்பய  
ஈசர நேசச ரங்கோட றுததன னெதிரிலலான.

74

பன்முக மாகனி ரிந்தடி கோலபல பைசாரன்  
வின்முக நிற்றுது ரங்கிட வங்கவை வேதாநத  
உன்முக ஞானிவி தேதி னக்குறி யூடாடிச்  
சென்முக வெங்கலீன பிற்சிதை அற்றன நீந்தெலலாம்.

75

ஏய்தகோ இங்கணை யெத்தனை கோடிக ளெள்ளாரும்  
வைதுகு றைத்தன னென்பதை யல்லது வரிவில்லாற்  
கொய்துகு றைத்தன னென்பதை னென்றுகொ டுமபேயன்  
செய்திறம் யாதினி யென்றுதி கைத்தொரு தெளிவுற்றான். 77

சத்திர மாப்படை கொண்டில ரேலூடே சமராடுஞ்  
சித்திரம் வெற்றித ரும்பரி சனநது சீகேடாம்  
அத்திர மாயவ ருமபடை கொண்டிங் கமராடிக்  
குத்திர வாகைமி லைசுவ லெனறு குறிக்கொண்டான். 78

க்கமயிறு பொய்ப்படத துணியுண் மண்டித் தொகுமாறு  
சமைப்பு கங்கொள் எத்திரம் வாங்கித் தனுஊனிட  
டிமயமு தற்றக கணமவஹா வொறு திழுஊனேனை  
றமையவி தெதான் வருசுவ மீபப வாக்ரேசன். 79

### வௌறு

விடுத்த வெமயபடை முகநதொறும பேய்ச்சுறி மினிர்வ  
கடுத்து அமயுடை விழிதோறாரு சினக்கனல் கஞ்சுவ  
மடுத்த வாய்தொறும புலைப்படு மொழிப்புகை மலிவ  
வடுத்த நைநதமெய் மயிரோறுவ குளிகள வதிவ. 80

மதங்கோ டெர்முகா தனித்தனி பாறுகொண் டாத்துக்  
சதங்கொள் சீறுமிக சீறுவ தக்ரமிற குறுவி  
னிதங்கொண் மாநதனாச சிற்றினப்பாப படுகரில விழுத்தி  
வாதங்கோ னுபாபழா கநையெய்தித துயிகொளும வலத்த. 81

எண்டி சாமுசுக கெமாகசெடி ரின்றெனச ரெருககுக்  
கொண்டி நிடுதைக கெடுத்தமு லிஹைபபவினை குதர்க்கம  
விண்டு மெப்பபடு விளங்கொளி வினங்கில தாக  
பண்டு பேர்நு டொடுபாரான பதைக்குல மருள. 82

ஆப விக்கொடும் படைக்கல மாங்கரித் துலம்பித்  
தூய வேதிய னெஞ்சுவுங் டாநிராசெலத் துளங்கான்  
நாய காத்திரந தொடித் தூநாசமுற் றேர  
மாய விப்புடை சிதைத்திடு வேனென மதித்தான். 83

ஏய னும்பொறு தீசரப படைதொறு தெடுத்தான்  
மாய மில்லதோ மானத ஷுசனை வகுத்தான்  
தீப விப்புடை செகுத்தியென றன்றுறை தெரித்தான்  
யேய தூவரி விற்றெடை யாக்கினன் விட்டான். 84

தொண்டன் விற்கிறோடு யாக்கிப சுருதியாத் திருமில்  
வண்ட கோள்கை யடிக்கழிந் தொழிலினு மனியா  
தெண்டி சைப்புனி யகத்திரு ஸிரிதர ஸிரவி  
மணடி லம்மெனப பொலிந்தது வானுற வயங்கி. 85

திவ்வி யாததிரா தேசோடு செறுததெத்தோ வரக்கண்  
டவ்வி யசசம யாசகம வாய்மத மடங்கி  
எவ்வ மிறகாந துறைதுமேன ஞேங்கியுன ஞாடைது  
கெள்வை யுற்று முரங்களு கவித்தநன கருகி. 86

புடைப ரந்தமெய் யொளியினுற் புகலிடம பெறுதங்  
கிடையு மாசுப் பகழியை பெற்றும்ஹலிஸ கலுழன  
அடையாம வெளிசிட நாகத்தை யாருபா குழித்தாக்  
குடைய வனபடை யோருங்குரீ குழித்தாவ வொல்லீ. 87

மிகதை யாரதுன முசபாடை விவிந்துநீ ரூத  
உதத மாதநிரம வேதியன றாணிபுக சோடுங்கி  
விதக கசசுடா விரித்தினி தமாநதமெய் வேத  
சததி யததெத்தோ நிறகுமோ புலீபபடு சபயம. 88

அலகை வீசிய வறுசம யசசிலி முசத்தை  
இலகு திவ்வியாக திரமெனப ஸியனமந யில்லார  
கலக மாயவை யொனக்கையொன நடாபாறு கணகும்  
உலக சிற்றினப போர்ச்சைத் யூட்டுவ துணைதுப. 89

காச ரமபெறு காபபியக சவிஞராகள் திடமீ  
பாச ரததெழுந துலக்கிடைப படிபுறச சமய  
ஆச ரபபடை சோடி கனிப்பினு பவையெம  
ாச ரபபடை யாதித்தற் செநிருமின் மினியப. 90

ருத்தி ரச்சம யாக ந தொலைந்தமை குறிக்கொண்  
டெத்தி றமமினி வாகைகொள் ஞுவலென வெண்ணித்  
தத்து வமயகிப் பொருளெடுத் தகங்கையிற் சமைத்த  
அத்து வைதமாம படைதொடுத் தாாத்தன ஞழிம்பன். 91

சொல்ல ருமபசம் பொன்னணிக் கிடையிடை துதைந்து  
வில்லி டுமபல விதம்படு வெறுந்திருட் டாங்தக்  
கலல முகதிய கலனிகொ கவினுறப புனைந்த  
த்தல்லீ யுபக லாயருட் டுவத்து வைதம். 92

கித்த விர்த்தியைக் கெடுப்பது தீநெறி யொழுகப்  
புத்தி யையைக் கிடுவது புவனகோ சரத்தை  
மித்தை மித்தையென் ரேய்ப்பது மெய்யுணர் விலாஞாச்  
சுத்த சூனிய கதியிடைக் கவிழ்ப்பதத் துவைதம். 93

இனைய தீப்படை யறவன்முன் செருககிளங் தெநிர  
முளைவ வினினருட் பலத்தினுன் முளைமுகத தூனரி  
வினைய மாகமெய விதண்டவா தநதொண்ட மிலைசுகிப்  
புளையு மோரவயி ராகதன் டங்கொடி புடைத்தான். 94

தண்ட வெளிடி வீழ்கலூர் தலைமனைட சிதறிம  
கொண்ட கொளகையு மதவங்க காரமூங் குளைநது  
கண்ட கணபடை கரந்தது காணகங் துருவி  
மணைடெ ரிக்குமுன றருக்குமேர வறியபுன பதரே. 95

நாத்தி கபபடை தொடுத்தனன் நராநதக னவைகொள்  
ஆத்தி கபபடை தொடுத்துட னழித்தன னறவோன  
தித்தி ரட்படி செல்லாருண பிடித்துவெனு சிலையிற  
கோத்த வத்திரம் யாவையும வோடியன குறைத்தான். 96

சால மாதரு பண்டக்கலத் தொகுடிகள் சாமபிப்  
போவி யாயின யாதினிப் புரிகுவ வெனவிற  
கோவி வெருகினக கொடுந்தழுற பகழிகோத தெய்தான்  
நீலமே கஞ்செந தழுண்மழை பொழிந்தென நிருந. 97

செக்கா வானென்த தீக்கலை வயினரூற்றுஞ் செருமிப  
பசக மெங்கலூஞ தீநதுரப் படாதறும பனவன்  
அங்க ரத்தீரு மந்திரப் படைதொடுதெ தவித்துந  
தொக்கு யேனியிற் சிற்சில சுடுகலை துதைநத. 98

கொள்ளி யாரழுற் சுடுகலை யாக்கையிற் குளிப்ப  
ஒள்ளி யோனசிறி தலமர அுற்றமை யோங்கு  
துள்ளி யோடிவங் தெதிருஷ்டு மல்லமர் தொடுச்சு  
தள்ளி ஓழித்தின னிலாநுற வழிபபனாஞ சுழகன். 99

ஆரி யன்றளர்க் தவனியிற் படிந்துழுச் சயர்நது  
போரி யன்றில னுகவின் னேதலீ புரட்டி  
வீரி யம்பெறு வேண்வெற்றி யெனதென விளித்துப்  
பூரி யன்கெடு புணர்ப்பினு லருகுறப் போந்தான் 100

வினித்த கூக்குரல் செவிபுக விட்புலத் தரசன்  
அனிதத மெய்ப்பஸ மகமபுக வயதியி ஜெகிழ்ந்த  
ஒளித்த பட்டயங் கரமபுக வணர்வுவந துனறிக  
களித்த சிந்தையோ டெழுநதனன் வேதியன் கடுகி. 101

அனித்த மீம்பனைக கண்டுனன ரூமென வகத்திற்  
குணித்து வல்லிரை தொருகையிற் கேடகங் கொளுவிப்  
பணித்த மந்திரப பட்டய மொருகையிற் பற்றித  
துணித்து வஞ்சசெஞ் சுழாகுவல காவெனச சொல்லி. 102

மந்தி ரத்தனி வாட்படை யோங்கிவன் கண்ணன்  
தந்தி ரத்தட மாஷுப புதுதசதுர தலைசாய்ந  
தநக ரமபட வலறின னழிபெருங் குருதி  
சிர்தி யக்கவன் வெஞ்சித்த தீத்தழல் சிதைத்த. 103

செஞ்ச ரங்கிதிர தழிமபனீ னிலததுறீடு நெடிது  
சஞ்ச லம்படத தடஞ்சிறை யிரண்டையுந தடிவான்  
செஞ்சொ லாரணவ மந்திர வாளகரங திகழ்த்த  
அஞ்சி வாய்வெரிஇ மிக்கிளாந ததோகடி யடைநதான். 104

திரும விசதவி ஜெகமெலாந நிரளினும ஜெவிததற்  
கருமை யாய்வெவ வழிம்பனை யாரணக கிழவன்  
ஒருமை யாய்ப்பொரு தோட்டினன் வெற்றிபெற் றுய்ந்தான்  
தரும மேஜெயந தருமெனல ரதோதய சரதம. 105

மன்னு திவயசர் வாயுக வருங்கத்தின வலியும  
பொன்னி லதகர சனராய திருவாந்த் பொலிவந  
தனனி ருநதலைன யாகலி னழியபரைச சமரில  
வெங்கி டத்துரந தான்றிட யெய்விச வாசி. 106

வம்பர் னிந்தனை வசைமொழி வழுமைனோ யிதிக்கண்  
இம்பா னேறினும பசைத்திற மெதிரினு மெல்லாம்  
உயப ரேசெல வொபபடைத் தொருமன மாக  
நம்பி னேளாககை னிடுவரோ நலமபுரி நமடுன். 107

முற்றுந் தன்றுலைன யாயச ரேசனை முருக்கச்  
செற்ற எல்கிய திருவருட் செயலினைத் தேறிக்  
கொற்ற வண்கதன் றிருவடிக் கோகன கத்தில்  
வெற்றி மாலையைப புளைந்தனன் வேதியர் திலகன். 108

கழுதின் வன்றலை கங்கிய கழற்றுவை கருதித்  
தொழுது பணமுறை தோத்திரி கீதமும் பாடி  
எழுது சீத்தியான ஜெபிததன ஞகமற் றெனக்குள்  
முழுதுங் காணிய வாசைவார தீரதது முடுகே. 109

அழியபன ரேவலிப படலம முற்றிறது.

### மரணச் சூழலிறுத்த படலம்.

கானகத தெதிர்த நீசக் கள்வனைப புறங்கண ரோத்த  
வானகத் தரசற் போற்றி வண்டமை கொண்டு வாளி  
ஊனகத துடன்ற காய மொருங்கற வசறுமி ஜீவ  
போனக ஞான பானா ருய்தனவ புல்லம மிககான். 1

உண்டிளோப் பாறி யோலலை யோளிநொள்பட்ட டயத்தை யேநதிக்  
கண்டக வழிப்ப னினாலுங் கைகலா நிடுவ னெலும  
அண்டாநா யகனுண் டென்னு வாலமின ரூக வணபிற்  
றெண்டனிட் டிறைஞுசி வாழ்த்தி ஜீவபா தைபிலே சென்றுன். 2

முன்னுறக் கருதி கோக்கி முடிகுவ னெறியைப பற்றிப  
பின்னுறத திருமி கோக்கிப பேருமிப பெற்வன பேதுற்  
றெண்னுறப படுவ தேயோ விவாதுமென் ற்டைவன காளிற் [3]  
பொன்னுறப பொதிந்து செல்லுாத தனிவிழிப போக்கன போலவான்.

ஒடுவ ஒடுடி யெய்ப்புற் றலவுவன் விளாந்து முன்பின்  
நாடுவன் வெருண்டு நின்று நலிகுவ னம்பன சீதா  
பாடுவன் றுதிப்பன் கிட்டிப பதாமபுஜம பணிந்து சென்னி  
குடுவன் றுணிந்து செல்வன சுருதிநு னெறிவி டாதே. 4

இப்பரி சாகச் சின்னு ளேதமின மறைவ ஸாளன  
ஒப்பருஞ் தாழ்மை வைபபை யூடறுத துருவி யேகிச்  
செப்பரு மரண வாதைப் படுக்கொச சென்று சோந்தான்  
குப்புற்றி விமுந்தான் வெய்யோன குடதிசைக் குன்றி லேறி. 5

அஞ்சறு மரண வைபபை யடுத்தலு மலறி யேங்கி  
எஞ்சியோ ரிருவ ரோடி யெதிவரக கண்டு நீசிக்  
சஞ்சல மடைதற் கென்றே சம்பவ மெதிராத தென்றுன்  
உஞ்சிடு மாறேம் மோடு திருமுகென் றாபப தானார். 6

பரமசி யோனீ நாடிப படர்ந்தனம் பதைப்பொன றின்றிச்  
சரமர ணத்தைக் கிட்டிச் சாநதனஞ் சாரச் சார  
உரமுட னுச மோச மொருங்குடன் குழுமக் கண்டெங்  
திரமிலேம வெருவி யோடித் திருமினேஞ் சின்தை மாழ்கி. 7

சீரிய சீயோ னென்னுங் திவ்விய கிரியின் சாரல்  
காரிருட் பிழுமபொன மேயோ கடுவிடப பாநதன் துற்றி  
மாரணப் படுக ரெங்கும வரம்பிலபேய்க் கணங்கண் மலகிப்  
பேரிடி முழகக மெருசப பினிறிசின் றாறு மாதோ. 8

அதரிரு மருங்குங் கிட்டி யாழ்படுங் குழிக்குண் மேய  
சித்தாவல் விவைகு மூணுடி திசிலுரீஇக் கலங்கி மாழகிப்  
புதற்கெட்ட டீயிபடு விழகிப் பதைப்பதைத் தலறி யேங்கிக்  
கதறியங் குழலங் காட்சி யாதெனக சுழற கிறபேம. 9

மன்றலங் கிரியின் சாரன் மழைமுகி றுவன்றி யெங்குத்  
துன்றிருள பரதத் லாலே விழிப்புலங் ஆருவி டாகால  
கொன்றுமுன் மரணம் பொங்கிற கொடுஞ்சிறை விரித்துப போத்துச்  
சென்றுகின றகவு மாவகே யாரதை ஜௌயிக்கு மீட்டா. 10

முன்னையோ ரடிபெ யாபமின் மோசத்தின் முழுகிப போவேம்  
பின்னையே திருமி யாவி பிழைத்திப்பான வருடைவ மலலேம  
நின்னையுங் காறுலுக்கைல நிழம்பரி கணாச்சு கிலலேம  
என்னையே நிற்றி தாழு தெம்மொடி திருமு கென்றா. 11

என்றாலு மறைவ லாள னெம்பிரா னகாசென் மார்க்கம்  
ஒன்றிதை பொருமு வோருந குய்விலை யுண்மை தேரின்  
இன்றெடு முடிவ தாய விட்டிறுக கலசி யோடித  
துன்றிரு னினோய்க தென்றுந துடிப்பதோ குழச்சி யென்றுன். 12

நன்றுகண் றுனது சிந்தை நாடிய படிசெ யாங்கான்  
பொன்றிடத் துணியே னினசொற் புத்தியு நீடு மாமுன  
சென்றறிந திடுக வெங்கள் தெருஞ்சொ யென்று நெஞ்சங்  
கன்றிய விருவ ரோடிக கலந்தன ஏழிமப னுட்டில். 13

வெருவியார் வெங்கிட் டேக வித்தகண் முன்னிட் டேகி  
மருவினன் றமிய னுச மாதுளத் தெழுந்த பாவக்  
கருவினின் றேங்கி மாயக கருந்தழைக் காடு மலகிப்  
பருவ்வர் பழுததுத் துங்கும மாரணப் படுகர் வைப்பை. 14

செற்றமில் குணத்தா னந்திச் செக்கர்வான் மருண்டு கங்குல்  
உற்றுழி யடுத்தானுக வளர்ணாளே கவனறு னோக்கி  
மற்றிதே போலுங் கேட்ட மாரணப் படுக ரெனறு  
சறுஹளங் திகைத்து நின்று தனனுளே கவலவ தானுன். 15

பாபத்தின் றிரளோ வந்த காரத்தின் பரப்போ தேவ  
சாபததின் செறிவோ மாய சாலத்தின் சமைவோ நிதய  
கோபததின் மலிவோ ஞான நாசத்தின் குளிவோ மோச  
ஆபத்தின் குகையோ வந்த தாரிருட படல மயமா. 16

பூருவந் தொடங்கி யூழி புடைபெயா காலங் காறும  
பாரகங் கெழுமு ஜிவப பகுதிக் டமைம யெலாம  
வாரிவாய் மடுகு மீண்டோ மாரணப் படுக ருணடென்  
இரவ ருணாக்கக் கேட்ட துண்டியான கண்ட தின்றுல். 17

பொறியெல்லா மருஞ் மரலைம் புலனெலாம் புதையு மானன்  
நெறியெலாம் பிசகு மாலென னினீவெலாம் புரஞ் மாலனின்  
குறியெலாங் குழமபு மாலென் குணனெலா பழுங்கு மானமெய்  
அறிவெலா மடங்கு மாலென னுருயி ரஷுங் கொலலோ. 18

ஆவியே யகலு மேனு மாரருட் கிறிஸ்து வேயென்  
ஜீவனூர் தேக பந்தந் தீபபதற கியலவ தாய  
சாவழு தியமா மெனஞர் சுமாரதன விசவா சத்தின  
மேவரு தைரி யகதா அடலோடு விரிவ தேயோ. 19

கொந்தழு லஜைய துன்பங் குவைகுவை யாக வெனமேல  
வந்துவந் தடாககு மேனு மகதுவு கருணை வெளாம  
உந்திமே விடுமற ரெனனு வளர்ணாளே யூக்கந் தோனறி  
மந்திர வாளகைக் கொண்டு மாணவைப் பூடு செலவான். 20

பட்டய வொளியிற் பக்கம் பார்த்தருட் பாதை பற்றி  
உட்டெளி வொடுகா ஓனறி யுரத்திட் பெயாதது நின்று  
துட்டவல விலங்கு காளி களிக் டொகுமக் காட்டுள  
சிட்டனேர் தமிய ஞக மென்மெலச் செல்லுங் காலீ. 21

பூவல யத்து ஸீசப் புலையநு போகந் துய்த்து  
ஜீவாட் கழித்துச் சிங்தை திருகியே சிதட ராகித்  
தாவரு நொதிக்குள் வீழ்ந்து தத்தளித் துயிப்பு முட்டி  
ஆவலங் கொட்டி வாய்கிட் டமுத்து தவலிப் பாரா. 22

மாதனா யுலகைப் பொன்னை மதித்தற நெறிகை விட்ட  
பாதகங் தீரண்டு சாவின் படுகுழி கணிழப்ப மாழ்கிப்  
பூதலம் வெடித்த வாயிற் பொதுளிய நிரையச செந்தீ  
மீதெழுஞ சுவாலீ தாக்க வெந்துளங் கருகு வானா. 23

சாற்றுஙன் மதியைத் தள்ளித் தன்மனைம் போன போக்கில்  
வீற்றுவீற் ரூகிச சென்று விளைதத்தீ ண்ணையைச் சுட்டிக்  
கூற்றமவங் துடற்றி நெஞ்சிற கொடுத்து விழைபப வாதை  
ஆற்றரி தாகி யாவி யழுங்கின் றலுவ வானா. 24

மெய்வழி தெரிந்தா போல விழுததவ வேடம் பூண்டு  
பொய்வழி யலைநு தீமை புரிந்தபே தமைவங் தூன்றக்  
செய்வழி வகைகிட் டாது தெருமர அழுந்து தேமபி  
உய்வழி யினியின் ரென்ன வுயிப்பெற்ற துயங்கு வானா. 25

விக்கிர கத்துக் கங்தோ மெய்ததெய்வ வழிபா டாற்றும  
அக்கிர மததை யுள்ளி யாருயிர பதைபபத தேவ  
உக்கிர கோபத் தீயி னேளளமுற் கிடங்கா வீழ்ந்து  
கொக்கரித் தலறி யேங்கை கூக்குர லெழுப்பு வானா. 26

இக்கொடு மரனைச் சூழ லெண்ணில் ரெய்தக் கண்டும  
மக்களோ மனையைப் பேணி வறும்பொரு வீட்டி மாயச்  
கிக்குளே சிக்கி வாளாச் சிதைததனம் வானு என்னுத்  
தொக்கடைப் ரிடாக்குண் மூழ்கித துடிதுடித தயரு வானா. 27

உய்திற நாடு வாரபோ ஹவப்புனா பேசி யோண்டுக்  
கொய்திறம் போல மற்றோ கொழுந்தி கவர நாளுஞ்  
செய்தவஞு சனைகளாய தீழுகத தாரிலவேல தாக்கி  
நொய்துளங் கிழிய மாழ்கி நொறுங்கினாந துலம்பு வானா. 28

ஆத்தும சுகத்தைப் பேணு தனவர தழுனை ராட்டிக்  
காததுடுத் தணிகு பேணிக் கதித்தபா முடலை யந்தோ  
தீக்தொழி அருவ வாய்நு செறிந்தவன் கிருமிக் கூட்டம்  
பாத்துண்டு களிப்ப மாழ்கிப் பதைபதைத் துழல்கின் றுரோ. 29

கண்ணேளி மழுங்க லாகிக் காதடை பட்டுக் கைகால்  
தண்ணேனக் குளிராநு நாடி தளாநதுபுண் பட்டு நெஞ்சங்  
துண்ணேனக் கலங்கி யாவி துடித்துழுச சொடுங்கு காலீ  
பண்ணிய வினைக்கு நோநத பயன்னப் பதைக்கின் றுரோ. 30

உள்ளாண் முழுது மொங்கா தலகின்ப நகர்ந்து கற்றங்  
கொள்ளுஞ்சன் முத்திவேட்டுக்குரைப்பதென்பயன்கொண்டென்னு  
.எள்ளரும் ஜீவ சாக்ஷி யிடித்தித்த துடற்ற நோந்து  
விளாரும் பிராண தாப வேதனை யுழக்கின் ரூநா. 31

நித்திய ஜீவ மார்க்க நின்னையங் தெரிந்தோர் தம்மைப்  
பிததரென் றிகழ்ந்து தேவ தூஷணம் பிதறவி வேத  
சத்திய விரோதி யாகிச சமைத்ததீ வினையை யுள்ளி  
மத்திடு தயிரே போல் மறுகியுள் ஞாடகின் ரூநா. 32

தநநைதாய் பெண்டு பிள்ளை தமர்பரி ஜனரெல் லாரும்  
இநதனை சடங்குக காவ தியற்றுவா ரீசன கோபஞு  
செந்தமு விறைக்கும யாண்மே புகலிலை ஜீவ னையென  
நந்தர நோக்கி நோக்கி யகங்குலீந தயாகின ரூநா. 33

நோக்கரு மவகம் பிக்கை நோதிப்படு கிடங்கா வீழ்ந்து  
சாககிடை யாகிக் குளி தலையெடா தமிழ்தத வாறறு  
தேக்கமுற் றாழி யூழி பிருடுசிறைத துயா யெனைனி  
ஆககையி னிலைதன ஸாடி யலபார அறுகின ரூநா. 34

கள்ளுண்டு களித்துங் காமக கடிவிட நூர்ந்தம வாயால்  
எள்ளுண்ட பிணியுண் டாகி பிடருநாசி தரிப்புண டியாக்கை  
துள்ளுணு துடிதது வானு டொலையுணு மலங்கி யானி  
அள்ளுண்டே மள்ளுண டேமென ரூருயிப படங்கு வானா. 35

சலங்கொடு பிசாச வாக்கங் தனிச்சுனி வெருட்டிச் சார்ந்து  
விலங்கினம வெகுணு டீயும வேடகையி னெதி நாகக்  
குலங்கள்வந தடாநது சீறிக் கொத்துவான வளைந்து கொள்ளக்  
கலங்கினஞு சமீந்து சோநது கதறழிக களிழ்கின ரூநா. 36

கண்டுகண் டுருகிக் கண்ணீரா களகள வடிப்ப னச்சங்  
கொண்டுள நடுக்க யாவி குலைகுவன குமார வள்ளல  
உண்டெனக் கென்று நீங்கா வொருதுணை யென்ன வன்னித்  
தெண்டனிட டிறைஞுசி நிற்பன ரேஹவன் மெளிவு தேந்ற. 37

காலடி பெயர்க்கும் போது கலங்குவன் கலங்கிப் பாதை  
மேலடி யூன்றும போது விமலனைத துதிப்பன மீண்டும்  
மாவினைடப் படுவ னீண்டோர் மயிரக்கிடை விலகு மேனுங்  
கோவிய படுக ரூடு குப்பும வருங்கொ லென்னு. 38

க்திர மாவி சாரி யிருட்சிகறைப் படுகர் துற்றிக்  
நூகூக் குாலுங் துண்பக் காட்சியுங் கண்டு கேட்டுச்  
க்தசன் சலிய னுக்த் தெய்விக் சகாயத தாலே  
தத்துநா வெறியைப் பற்றி முறையிச் காது சென்றான். 39

ங்கொரு சிறையி னுடே யக்கினிக் கடன்மே லோங்கிப்  
பாங்கிய தென்சை சிறிப் புகைநதுகாந் தகத்தீ மண்டி  
ங்கனு நடுங்கி யேங்க வெரிகொடு மலபா தால  
வங்கொடு நரகங் காநது விரிததபேழ் வாயைக் கண்டான். 40

காநதழல் பருகி யோங்கு கொடுமபுகை யாய கொண்மூ  
நதரத் தெழுநது மூடி. யளிரோளி யார மினனி  
நதிய விளாசசன் மேய வருமிட யேறு தாக்கிக  
தகப புளிங்க மாய கணனமலை பொழியக கண்டான். 41

கய்று விளக்கைப் போக்கிக் கடுங்குழி கவிழ்வார் போல  
பய்புறத் திகழுததும் வேத விறபன நெறிகை ஷ்ட்டு  
மயிருள் படாநது தொக்க மாரணப் படுகா வீழுற்  
றயகோ வைய கோவென றலுபே ரொலியுங் கேட்டான். 42

ண்டுகேட் டுனமுங் கண்ணுங் கருகின துனுச்குற் றேங்கிக்  
காண்டபே ரசத்தாவி குலீநதற் வழிநதி யாககை  
ண்டென விறைதது நினர தலத்தீல தரிதது நின்ற  
ண்டுகொ அபிமாற நென்றுத் திசைத்தன னுணங்கி யானும். 43

புரிடை யருகாக கிட்டி யழிபடி நரகக் கூட்டை  
ரயினமேற கொள்ளா தெறாற மகாந்ரு மநதி ரததைச்  
சயவன காதி லாசித தெட்டிய செஞ்சொற கேட்டேன்  
ரயச ரிரி தானே பிறித்தானரே சொல்துதோ கிலுவேன. 44

ருண்டறி வழிந்து நிறை மறைவாலா னுணர்வு தொண்றித  
தருண்டன னுகி யொல்லை திவவிய செயலைப் போற்றி  
வருண்டபோ துரந்தநுயக்கும் விறல்கொள்கே டக்கதைப் பற்றி  
ருண்டகா னக்தது முன்னிட் டெக்னுன் சிறிது தூரம். 45

ஏமையச்சே திபங் துண்டி யலர்ததுவார் போலோர் வாக்குக்  
மையுற்ற தொண்டாக் காவி காட்டிய தகைமை யோளின்  
ஸுமயத்தை நிகர்த்த துண்ப மிடுக்கண்வங் துறிது மெற்ற  
மயத்தே யுதவு மன்றே தற்பரன் கிருபை யென்றும்.. 46

இத்திய ஜீவா னந்த கிண்மல போகா துய்க்கும்  
முத்திவீட் டாஸ பற்றி முனனாளின் றிமுக்க மூண்ட  
த்தம பத்தி பின்னின றந்திட் வொளிகொள் வேத  
ததிய நெற்றி கழ்தத்த் தடமபிற மாது செலவான்.

47

காரிரு னிறைநத கானிற் கங்குவி னள்ளி ராவிற்  
பாரிட னிறைநத சாவின பயங்கரப பஞ்சா வைபபில்  
ஒரடித தடத்தை நாடி யொருதனி யேக வெண்ணின்  
ஆரிதம் கருக ராவா ஸ்ருட்பல முடையா ரண்றி.

48

தாருஷிதா னெறியிற செல்லும் வேநியன றுணுக்குற் றேங்க  
மருசிவைக கான மெங்கு மெத்தெரவி மதிக்கு மலகக  
கருவினோ மகளீ காபபங் கலங்கிட வலகைக் கூட்டம்  
பெருவவித திரடோள கொட்டி யாசதன பில்க்குப போந்து. 49

மீடுயா மூக்குங கண்ணும் வியன்பாரு வாயு ராண்டிக்  
காயெரி தழுனிச சுற்றக கத்துநுபையக சளங்க டொக்குப  
பாயிரம் பலவுங் கூறிப பகைச்சினா திருக் வலலே  
ஆயிர முசங்க ளாகச செருக்கிட தடாநத மாதோ.

50

மிடுக்குற பைசா சங்கள் வெருட்டுபு வெச்னீடி கிட்டிக்  
கடுக்கவங் தடையக கண்டிட சுத்தகபே ரிஹாரல் கேட்டுக்  
கடுக்குமுப பகையை வெந்து கேவல் நாடிப போகுந  
தடுக்கரும் வதைகா னின்று தழுவுனே கவலை தாலை.

51

நீசுனே னூச தேச நீறுபட் டிரெமன றஞ்சி  
ஈசனா கரும வேடங்கை டெய்திட்ன னழிபடன மட்டில்  
மூசிய விகுக்கண் டுபப முழுதுமா ரணுவா மிந்த  
நாசவைப பெரிரு மோச நாசங்கள பிறங்க ளாமால்.

52

விரவிய விவித மான விக்கினங் களீமேற் கொண்டு  
புரவநு னெறியிற் பாதி போககினேன் புதுமை யாகக்  
கரவறு மரண வைபபைக் கலங்கிறு காறும வந்தேன்  
இரவுழல் கிருத்தி மங்கட் கிணாயமை வதறகென் றேயோ. 53

வெய்யபேய்க் கணத்துக கஞ்சி வெந்திட னேஸ்பு வீணும்  
வையக கைக்குந தூய மனக்கரி வதைக்குங கேடு  
கையதா முன்னிட் டேகி யாருயிர் கழியு மெனும்  
மெய்யதா நித்ய ஜீவ விட்டின்பம் யாவு நன்றும்.

54

ஆதலிற் ருணிந்து முன்னின் ரூற்றலே தரும மென்னுச்  
சாதகத் திரளை ஞோகசித் தமபர ஞமே கோவா  
மேதகு திருநா மத்தின விறலகொண்டு வேத நுண்ணுறா  
பாதையிற் படாவே னெனறு பன்னினு ஊரததுப் பலகால். 51

கோளரி முழுக்கங் கேட்ட குஞ்சத் சொகுதி போலும்  
காளரி முழுக்கங் கேட்ட கடசெவிக் குலமே போலும்  
வாளரி மறையோன் சொற்ற வாய்மைகேட டஞ்சி யொல்லை  
மூளரி யலகைப் பொம்மன் முன்னிலா திரிந்த மாதோ. 52

பகைத்திற மிரிந்த போதும் பயங்கர மிரியா தாகித  
திகைத்தல மந்து சிகநை தியககினுன சிறிது செவவி  
உகைத்தெழு மூக்கத் தோடுள் ஞஞாவுவங் துவகை யோங்கிச  
சிகைத்தலஞ் செங்கை சோததித திருவருள பழிச்சிச சென்றுன் 53

இன்னணம் புனிதத் தொண்ட ஞேகுழி யெதிரோ சாபில்  
துன்னரு மரண பள்ளச சூழலீத துருவும் போதும  
என்னெனுக தேவ ரீரை பிருக்கிறை ரெதறகு நாயேன்  
பின்னிடைந் தஞ்சே னெனறு பேசிய மாற்றங் கேட்டான். 54

இத்தகு வனப்பு வாய்ந்த விஷசமொழி மிழற்ற வல்ல  
உத்தம பத்தா சிலலோ ரூளாகொலா மரண வைபபில  
ஏதகணை மோச நாச மெதிரிது மிடையு றின்றி  
வித்தக விமலன் காக்கும விதமிதென் ருவகை பூத்தான். 55

திங்கின்றி யுயிர்பெற் றேகுந திவ்விய திருக்கூட் டக்கின்  
பாங்குறி லட்யாக கெலலாம் பர்ந்தநூள் புரியும பெபமான்  
ஆங்கென தாவிக கேற்ற வாதரம் புரியா ரோவென  
ரேங்கிய காதலீக்க விளாந்தன ஊறு ஞோககி. 56

துன்னரு முத்தி வேட்ட தூயயாத் திரிகாக் கிட்டி  
என்னெனுரு தனிமை நிங்கப பெறுமெனி னிக்கலான் றின்றி  
நன்னய மொழிகள பேசி நடபபதெத் தனைக்கு நன்றென  
முன்னினன் மறையோ னுள்ளத துருவெளி யுற்ற தன்றே. 57

விடிவறு கங்குற் காலை வேதிய னெனது சிந்தைப்  
படிவமோ வேறேர் தேவ பத்தியி ஊருவு வாய்ந்த  
வடிவமோ முன்னர்ச் செல்வ தியாதென மருண்டு ரதரி  
ஞோடிவரை சிற்றி வந்தென் யானென நுவனருன் கூவி. 58

சதாநியங் கிறிஸ்தி யேசு சரணபங் கயத்துக் கண்பன்  
யதாநிய மத்தன் வெத வியனெறி கறறு வல்ல  
விதானக னுலக பாசம் வீசிப விரததி யெங்கும  
நிதானியென் ருளைக்கு நாம நிலவுதற குரிய நோன். 63

தறபயங் தினைய தக்கோன் ரணிவழி துருவித் தானே  
முற்பட முடுகுங காலை முறையறி ஜீவன முத்தன  
மிற்பட முடுகிக் கூவக கேட்டுமோரா பாற்றம் பேசான்  
சற்பனை யிதுமற் ரெண்னு விளைந்தனன் றன்னைப் பேணி. 64

பருவரல் தொடுதை சாவின் பயங்சரப் படுகா நீந்தித  
திருவரு ஞும்யக கொண்ட செலவுனோ திடாவங துற்றுன்  
மருவுமந சிசியிற் ரூக்க மையிருட் கடலை நீந்தி  
உருவெளி திகழ்த்தி வெய்யோ அுதயமால வளைவங் துற்றுன. 65

கைவரு மர்னே பாதி நனிதொகும படுகா வைப்பிற்  
கைவரு கலக்க நீங்கிக் கருதுநூ நெறிதி கழுத்துந  
தைவிக வருளே போல தமபழிமும் பிரிய நூறி  
உய்வளித் தருக்கன கீழ்பா அதித்தனன் னெளியை வீசி. 66

கண்டன அுதயத் தோற்ற மென்பதென் ககனத் துடே  
செண்டெனச் சுழன்று நீங்காத் தெருமர அழந்து தேய்வுற்  
றுண்டுகொ வினிமற றிங்கே யுறையுளேன தாசலாடும  
எண்டகு முயிளாத் தொண்ட னெதிராதன னென்ப தல்லால். 67

அலகிலா மரனே பாதி யாழியின் களையைக் கண்டாங்  
குலகெலாங் திகழத் தோன்று முதயத்தி னெளியைக் கண்டான்  
விலகரு நாச மோசம் விலக்கியன றிரவு காதத  
இலகுபே ராஞ்சீ யெண்ணி யெண்ணியனு சளித்தா னெத்தி. 68

இருள்புலா காலை வானுட் டிறைவளைப் பரவி யுள்ளாந  
தெருஞூறிது தான்வங் துற்ற கிடாநின்று திருமி னாககி  
வெருஞூ மிரவிற் ரூக்க வெவ்விடாப படுகர் முற்றம்  
மருளநக் கண்டு கண்டு மலங்கினுன் மறந்தான் றனைன. 69

தெறின னுயிர்தாந் துய்த்த திருவளச செயலைச சிந்தித்  
தாறினன் பிராண தாப மருட்டுணை யுரத்துப் பற்றி  
வேறினிக் காலங் தாழ்த்தன மிகுபிழை யெற்று வல்லே  
துறடா மாண வைப்பின் சூழலீத துருவிப போனுன். 70

கருங்குநல் வழியைப் பற்றித் தூயவன் முட்செல் காவி  
மருங்கெலாங் கண்ணி மாய வளைச்சும் பொறினென் மல்லிப்  
பெருங்கெடங் குளீசெங் குத்துப் பிறக்கலெண் நீணைய தோக்கு  
தெருங்குபல விளங்கு கிட்டி நின்றுவின் தழுவ்வ கண்டான். 71

புகலரு நாச மோசம் பொதுளிவீற் றிருக்கு மிஞ்ச  
இசுஹு மரண வைட்பி சிரவுபட் மூலா வண்ணம்  
பக்கலாளி திகழ்த்திக் காத்த பாயகா ருணிய முள்ளிக்  
ககனா யகனைப் போற்றிப் படுகரின் கடைவாந துற்றுன். 72

மிருத்துவி ணந்தத் துள்ள வியனிரும் பிலக்துண் மெயோர்  
திருத்தகு ஜீவ பாதை சிகைகத்திட முயலுா தீயர்  
வருத்திவே தியலாக கொன்றான் சுவைபெறு மறவோர் தம்மிற்  
கருததழிந் தழுவி ரண்டு கள்ளவல் ஸரக்க ருண்டால். 73

இங்கிவ ரிருவ ரும்பண் டெண்ணில்யாத் திரிக ராவி  
நங்கியோ ருகுத்த சோரி நொதிபபடு கிடங்குஞ் துய  
அங்கம்வெந துகக சாபபற் குவைகளு மகில லோகம  
எங்கனுங் தெரியச சாக்ஷி பியயபுவ நின்று காறும். 74

பாவிய ரிருவா தம்மிற் பசற்குரு டாய தீயன்  
ஜீவனுக் கிறுதி காட்டுஞ் சிலேடுமெந தொடங்கி கைவன்  
கொவிய லழித்த பற்றோர கொடியவ ஞற்றல் குஞ்சிச  
சாவடிப பட்டி யாககை தளாநதனை முதுமை தாக்க. 75

அடங்கின ரன்த்தஞ் செய்யு மரககரோ ரிருவ உருவும்  
மடங்கலே றணையான கிட்ட வயோதிக வைரி யாய  
படங்களை ராவு சிறிப பணிக்கரும் பழிச்சொல் லென்னும்  
விடங்கலுழுஞ் திடவெண றூது வேதிய னெறியிற் போனுன். 76

மல்லல்கூர் பரம சீயோன மலைக்கதி பதியாங தெய்வ  
நல்லருட் டுலைநம்பாலே நவிலரு மரணச சூழல்  
எல்லையைக் கடநதோ கானத திறுச்தன ஞா தெச  
அல்லலைக் கடநது வநத வாரணைக் கிழவ னபா. 77

அலைபுரண் டனைய துண்ப மடரினு மழிலைக் காலும்  
மலையென மரணங் கிட்டி மலையினு மருட்டபோருக  
நிலைபுறு மனததிட் பந்தா னெஞ்சுறத திகழு மாயிற்  
கலைபதிக் கதிருமுன் அற்ற விருளெனக் கழிதல் கண்டாம். 78

வன்புற மரண கூவப்பை பக்ஞறபின் மறைவு நிதான்  
முண்புசென் னிதான னட்டயி முயலுவா னுட்டம் கூவத்தான்  
மன்பதை யுலகி ஸாவி வகைபடு வறுகை யாதி  
தன்புறமுங் தவர்க்கை யன்றே தொன்றுவன் னிதான் புத்தி. 1

மரணச் சூழலிறந்த படலம் முற்றிற்று.

நிதானிந்டபுப் படலம்.



மெய்யா ரணவித தகண்வெவ் ஷிடர்சால  
மையார் மரணை டவிவைப் பையொரீஇ  
மொய்யா ரளிபின் னிசைமுற் றியவோர்  
உய்யா னவனூந தரமுற் றனனூல். 1

வானு டிவரும் பிரயா னிகடாங்  
கானு டியமெய் வழிகண் டறியக்  
கோனு டியமைத் தசெய்குன் றிவார  
நானு டியவே தியனேக் கினனமுன். 2

நேரா றுபிடித் துநிதா னியெனும்  
பேரா ளனெறிப் படுபெற் றிதனைக்  
கூரா விழிகொண் டுகுனித தணுகிச்  
சீரா ளனடுத் திதுசெப புவனை. 3

அருமைத் துணையே யிவ்வரோ கவனத்  
தொருமித துவழித் துணையுற் றியையத்  
தருமக் கிருபா கராதந் தவருட்  
பெருமைப் பிரசா தநலம் பெரிதே. 4

நம்மா வியுமாக் கையுங்ம் பொருளும்  
அம்மா னடிக்காப் பணமாக் கிடினுங்  
கைம்மா றுகவா துகசிங் தவருட்  
கிழ்மா றனுவே னுமொரீ டுகாலாம். 5

என்றின் னனவோ கையொட சனருள்  
நன்றுண் னிவழுத் தலுகன் றிதெனு  
நின்றுண் னிசிதா னனுவெஞ் சமகிழ்ந்  
தின்றுண் றுணைவாய்த் ததெனக் கெனிதோ. 6

என்றே வழிநா டின்னென் குடிசிட்  
டன்றே விழைவும் ஹனருங் துணையை  
இன்றே வளாநா டின்னெய் துகிலேன்  
நன்றே யிவணோங் ததுநா ஹுனையே.

7

அருளே யெனையில் வழியாக் கியெனக்  
கருளே யுனருங் துணையாக் கியதால்  
அருளே துணைமுற் ஹகமமா ருமிருக்  
கருளே யலதொன றிலையா தரவே.

8

புத்திக் கொருபோ தகதந் தையிறை  
பத்திக் கொருபா லீனை கூணிய  
சித்திக் கொருந் குநடே சிகன்வான்  
முத்திக் குவழித் துணைமுற் றலுநி.

9

என்னு வுனைநட் டன்னெம் பெருமான்  
பொன்னா கழனீ மூலபொருங் துமவனா  
முன்னு டுதுமா ரணமுங் துகெஞுச்  
சொன்னுன விநயத் தொடுகுழ்ச சியனே.

10

வல்லா திருவுள் ளயகிழ்ந் தபடி  
ஏல்லா நலமா குகவில் லௌருவி  
நல்லா யிவ்வழிப் படுநாண முதலாச்  
சொல்லாய் வரலா றுதோடுத் தெனவே.

11

## ஓ வ யு .

உளமலி யுவகையில் நெருங்கு கெளைன  
வளமலி யாரணக கிழவ வானுலைக்  
களமலி கனனமழை கனிழ்பபக் காசினித்  
தளமலி சராசரஞ் சாயப ராமெனு.

12

நாசதே சத்தவ ரெவரு நாடொறும்  
பேசின ராயினும் பிழைபபை நாடிலர்  
மோசநா சத்திலே முழுகி டாவகை  
நாசனு ராருளைன யிமுதத திவ்வழி.

13

கிதிவழிப் பட்டனன் விசால வெள்ளிடை  
நொதிவழி யுருவகை நுனித்து வந்தீயான்  
கதிவழிக் கடைத்தலை யடுக்குங் காலையிற்  
கதிவழி புகுத்துமோர் நையல் தோன்றினுள்.

14

முச்சக மருண்மதி முகத்தள் மோகன  
நச்சவேற் கருங்கணி நறைவ டித்தென  
இச்சக மொழியினி திஷைக்கு மேந்திமூ  
அசசநுண் மருங்குலா ஓலகைக கோாதுகீன். 15

கேடெலா மொருவழித் திரண்டு உழுகிளர்  
பிடுசா அருவமைமாங் துழலும் பெய்வலோ  
நாடியுண் ணினைப்பினுங் கொலஹு நஞ்சமிக்  
காடவ ருயிசச்சவை யறிந்த கூற்றரோ. 16

நாமமோ காதுரி யெனா விற்றுமக்  
காமினி மயற்படு கண்ணி குத்திவா  
தேமது னெறியிகா கெனது மஞ்சமுன்  
சேமவைப் பாக்கொளிற் செலவா னின்னில்யார். 17

•புஷிபடு சிற்றின்ப போக போக்கியங்  
குஷிபடு மாளிகை குலவி யெனஞேடுந்  
துஷிப்டா திளாலங் துய்ததி யாலுயிர  
அவிபடு காறுமென் றுததுக் கூறினுள். 18

காதகி பகட்டிய கபட்டு நச்சஸா  
சதிதென் றெடுத்தியா னிசைபப தும்மதைக்  
கேதமில் குணததாந் கேட்ப தும்மதி  
பாதகம் மனக்கறைப் படுககு மென்பரால். 19

மாந்தளிர் மேனியை மருட்டு நோக்கினைத்  
தேநதள வருமபினிற் றிகழ்புன் மூரலை  
ஏந்திமூ யிச்சக மொழியை யென்மனம்  
நீதவோர் நெடுமெடுணை னிகழ்ந்த தவ்வழி. 20

பணிவிடத் திளாலம் பகரும் பைங்தொடிக்  
கணிகையர் காலடி கவிழ்க்குங் காமவெம்  
பிணிகெழு மாநதாப பிலததென் ரேங்கிய  
அணிகளர் திருமொழி யதுமற் றென்பவே. 21

•  
நல்லுவா கடைப்பிடித் தைய நங்கைபாற்  
செலவிரு விழிகளைத் திருகித் தீங்குரை  
புல்லிடா திருசைவி பொத்திப் பொள்ளென  
வுல்விதின் விளாந்தனன் வலீக்குத் தப்பியே. 22

மாயமோ காதுரி யென்னும் வம்பியே  
வயென விகழ்ந்தணி லேற விட்டவோர்  
நாயெனக் குளாததுள நலிந்து நின்றனள்  
சீயெனத் துரந்தனன் செலவை நோக்கியே. 23

என்றபோ தாரிய னெம்பி மற்றிவள்  
நன்றறி விடலையோ சேப்பை நச்சிய  
அன்றவ ஞருயிகாக கறுதி குழ்ந்தனள்  
வென்றிவேங தருளினால் விலகி யுய்ந்தனன். 24

அத்தகு திருவரு ளாட்சி யேயுனை  
இததலை புரந்ததென றீச னுமதைத  
துத்தியஞ் செய்தினிச் சொல்லு கென்றனன்  
விததக நிதானியும் விளம்பன மேயினான். 25

ஆரணக் கிழவசஞ் சலவ உக்கவின்  
சாரண வியபொழு தாதி தநதையாம்  
பூரண நகாதிகாக கிழவன் போந்துபல்  
கோரணிப் படுமொழி கூறன் மேயினான். 26

முகக்குறி யாலொரு முத்தி யாத்திலா  
உகக்குனை நானெறி யொழுகி யென்பதும்  
அகக்கணி யருவருத தவணி வாழ்வெலாம்  
இகக்குனை யென்பது மெளிதிற ரோந்தனன். 27

மண்ணுரு வினைமருங் குறவு மண்ணுளை  
மண்ணுக்கா வாழ்க்கையை மண்ணின வைகுவை  
மண்ணின்மண் ஞாகுவை மரிததி தோரலை  
மண்ணினை யிகத்தியென மதிகொண் டேழூசி. 28

கையக வெண்ணையைக் கருதி டாதுபோப்  
நெய்யகந தொறும்வினாப் நேடு வாரினே  
வையக வாழ்வினை வராந்து வானுறு  
மெய்யக வாழ்வினை விழைவை நன்றரோ. 29

பாழியம் புவினலம் பழுத்த வெண்மனைக்  
கூழியஞ் செயமன மொருப்பட் டாயெனின்  
ஆழியே யனையழு வாசை மாத்தா  
வாழிய நினக்குயான் மணமு டிப்பனால். 30

சிற்றின்ப கருமமே யன்றிச் செய்வினை  
மற்றிலை யென்பது மனக்கொண் மாதவம்  
முற்றின் மறுமையின் முத்தி மாநலம்  
பெற்றிட வெத்தனை யூழி பேருமோ.

31

பூதல மனைத்துமோர் புணாப்பி னற்றருஞ்  
சூதுமா நகரிடைத் துண்ணி யான்பெறு  
மாத்தா மணந்திறு மட்டும் வாழ்கெனக்  
காதலித் தென்னுளங் கனாயப் பேசினேன்.

32

தெருண்டமே வவனெனத் திருகி யென்மனம்  
மருண்டதங் கவனய வசனத் தாயினும்  
இருண்டழுஞ் சியின்மறை யெழுத்துக் கண்டுடன்  
வெருண்டகந் தெருண்டது வெறுபடுக காட்டியே.

33

ஃயைகேள் பழையமா னுடனை யங்கவன்  
மையுறு கிரியையை வரைந்து நீங்கெனுஞு  
செய்யவா சகமது தெரியக காண்டலாஞு  
சையென விகழந்தனன் றகுவ தனமெறனு.

34

இச்சகம் பேசியா ளாக்கி யென்னையக  
கொச்சைவன் சிறைப்படித் துயினாக கொள்ளுவன்  
நிச்சய மெனவொரு நினைவு கொனறலாற்  
குச்சிதன் முகங்குறிக் கொண்டு கோக்கியே.

35

நின்னையுங் கெடுத்துநீ னிலத்தை யுங்கெடுத்  
தென்னையுங் கெடுத்தலை யெனினு மேழையேன்  
தன்னையாட் கொண்டது தமழி ராண்றாள்  
முன்னைய னல்லனென் றுணர்தி முந்தாசி.

36

ஓசைநீ ரூலகர சுரிமை நல்கினும்  
ஆசைமா தலைமண மாற்று கிற்கிலேன்  
நாசநின் மனைக்கடை நச்சவா கொலாம்  
ஈசனோர் கடைத்தலை யெய்து மெம்மனோர்.

37

வருகிலேன் முதியங்கின் வழிக்கொள் வாயெனக்  
கருகிய சிங்தையான் கனன்றுன னருயிரா  
பருகவோர் மறவளை விடுபபல் பாரெனத்  
திருக்கு னுடலையென் னுயிர்தி யங்கவை

38

ஆயிக்ட யாக்கக்காதின் ரகன்ற தாங்கொலுண்  
மேயழு ருவவியற் கூறு வேந்தருட  
சாய்லைப் பிடித்துநூற் ரடத்தி லோடினேன்  
போயின ஏறக்கொடுங் கிழவன் பொங்கியே.

49

வல்விரைங் தனுகினே னுபாதி மல்கிய  
கல்வரை கண்ணாங் கலங்கிற் ஸ்யினும்  
ஒலவகை யடிப்பொது தேறி யோங்கலிற  
செலவநா தனவனச சேக்கை சோந்தனன.

50

அக்கணத் தெரிமுக னழலுஞ் செங்கணுன்  
கொக்கரித் துருமெனக குழறி யணமியோ  
உக்கிரன பணிக்கர மோசசி யோல்லென  
மிக்குரத் தோரடி யடித்து விழுத்தினுன்.

51

கண்ணிலான் மும்முறை கனன்ற டித்தெனை  
மண்ணுற விழுக்கியம் முதுவன மன்றுற  
எண்ணினை யனறுகொ வெனனச சீறினை  
உண்ணில வெனதுயி ரூ லாடவே.

52

கூற்றமிவ வுருக்கொடென் னுவிராகு டிக்கவங்  
தேற்றதென் வினைவிளை கால மீதெனு  
ஆற்றல ஞகிடெஞு சமிந்து கண்கணீர  
ஊற்றிட வாவிநோங் துலைந்து போற்றியே.

53

பூரிய னேலுளம் புனர்ச்த தீமையை  
ஆரிய பொறுத்தரு எளித்துக காவென  
நேரியல் வரன்முறை நிகழ்தத நெய்சொரி  
வீரியக் கனலென வெகுளி முண்டதால்.

54

அவ்வபிற றயையளி கருணை யாரருள்  
திவ்விய வண்பெனுங் குணங்கி ரண்டவோர்  
செவ்விய னடுத்துளங் தெருட்டிச் செங்கணுன்  
வெவ்விய கரததெனை விலக்கிப் போயினா.

55

வழுத்தரும் பெரும்புகழ் வரதன் வந்தெனை  
இழுத்தரு எளித்திடா ரென்னில் வெஞ்சினம்  
பழுக்கவன் கொன்றுயிர் பருகு வான்றேல்  
தொழுத்தையாக குவன்சிறைப் படுத்தித் தூய்மையோய்.

46

நின்னைய மிதுவென நிகழ்த்துங் காலையக்  
கண்ணிலான் கற்பனைக் கிழவன் காண்டகு  
தண்ணிலிக் குரிசிலை ஜீவ தாரக  
புண்ணிய மூத்தியென் றறிதி புந்தியோய்.

47

கற்பனை நெறிகதி காட்டு மாயினாஞ்  
சறபனை விளைக்குமோர் சறஹ நீங்கெடில்  
தற்பர னருளவழி சருகக லாயினும்  
பொற்புறு நீதிவான கதிபு குதுமால்.

48

சாதன மிழந்துயான றவிதத வவ்வயின்  
நிதுய ருந்துமை நினையுங் காலையத  
தாதுகு நறுமலாச் சராக காவணாஞ்  
சோதனீ நந்தனச சூழலபோன் மென்றுன்.

49

அரந்தன னுகாயகத தழுந்த வாரிய  
விந்தையைங் காயததை விடியிற கண்டுமென்  
சிந்தனை தெருண்டில னூண்டு தெய்விக  
மைந்தனென றுணாந்தனன் பின்பு வள்ளியோய்.

50

வருத்தியென் னருயிர வதைதத மற்றெருரு  
விருத்தனை முன்னரே யறிவன் வீட்டசத  
திருத்தியே சிபமலை யெரிம டுபபலென்  
றருத்தனன பூருவாச சிரமத துற்றரோ.

51

ஐயகின் னுகாயினை லருளின் மாட்சியும்  
மையகன் மெய்விச் வாச நீதியுந  
துயயகற் பனையதுட் டிப்பனீன் சூழ்ச்சியும்  
ஐயமின் ருகவென் னகந்தெ ருண்டதால்.

52

### C வ யு .

எங்கையதன் மேல்வழிநி கழ்ந்தவையி னிக்கேள்  
நந்தனம்வி டுத்துமலை யுச்சிநடை கூடி  
வந்தவமை யத்திரும டங்கலரி யேறு  
பந்தமெருடு றங்குசெயல் கண்டுயிராப தைத்தென்.

53

மக்தியுறு னண்பகலி னுங்கதம டங்கல்  
நித்திகாசெய் ஸீர்மையினு நெஞ்சதுணி வுற்றே  
அதிசைய கண்றுதிரு மாளிகையை யண்மிப்  
பத்திமறு கூடுதிகழ் பாதைகொடு போங்குதன்.

54

சஞ்சலம லீச்சிகளி நின்றிழித டத்தில்  
எனுசியமு கத்தருளி லானிதய கோட்டன்  
நெஞ்சறவ ணைந்திநெறி நீசமுறு மேழைப்  
பஞ்சகள்ப யினறிடுமோ தாழ்படுக ருய்க்கும்.

55

சீரோடுசி ரபபிலது செல்வாபுக வொலகும்  
பேருளதி கழச்சியறு பெற்றியது நீயக்  
காரிருடொ குமபடுக ரிற்கவிழ்தி யேனம்  
ஊரவம திததுங்கை செய்யுமிள் துண்மை.

56

திருவிலிக ஹோடுநெறி சோதன்மதி யன்றுல்  
கருவனிறு மாபபனகங் காரியோடி டம்பன்  
பெருமிதனு னக்குறவ ராயவாபி ணங்கிப்  
பொருவரிய மூட்டனை வெள்ளுவர்பொ ரூரால்.

57

நம்மினஜ் னங்கள்செலு நன்னெறிவி னுவின்  
அம்மபெரு மைத்திடரின் மீதுசெல மாக்கம்  
எம்மவாகு மாங்கொளத லத்தினிதி னுய்க்குஞ்  
செமமையுறு மேலவாசெ அம்பரிச மோர்தி.

58

இலகுபுகழ் மேன்மையுல கிள்பகக மெல்லாங்  
குலவுநெறி விடடியிலுகு லீனாநெறி கொள்வாய்  
உலகருள தென்பதிலை யென்னிலுல குக்கோர்  
அலகையிவ னெனபரித றிந்திலைகொ லென்றுன்.

59

கோணியம னத்தனிது கூறலும றத்துச்  
சேணிலவு பூபத்தி கழ்கதுநெறி சோவல்  
கோணிலைதி ரின்துலகு குப்புறவ தெனும்  
நீணிலாய முய்க்குநெறி நேரடிபெ யர்க்கேன்.

60

என்றரூள்வ மிப்படமு யன்றுமி சைங்தேண்  
அன்றுகிளை நட்புரிமை யாயவுற வோக்குப்  
பொன்றினவ னுவலை னக்குமது போலவர்  
இன்றவர்வ மிப்படுவ தெங்கனம உக்கும்.

61

மாயவிரு ஹோடுசுடர் வான்பரிதி காலுஞ்  
சேயொளிம துத்தறவு செய்யுமெனி லன்றோ  
பேயடிய ரோடுயர்பெ ருந்தகைதொ மும்பர்  
ஆயவர்ப ரின்துறவு செய்வலை லாமால்.

62

அதுவல மீதிடமெ னக்கையறி யாத  
பேதையர்பு கழ்ந்துதுதி பேசிடினு மென்கொல்  
ஊதியமி கழ்ந்திடனு முண்டுபடு மேயோ  
சேதமிலை யூரவம திப்பிலொரு சிந்தை. 63

கோட்டமுறு தாழ்மையுயர் மேன்மைநிலை கூட்டுங்  
கேட்டிடைவி முதுநனி கேதமுறு சிந்தை  
மேட்டமையி தோங்துமறை வேதியாசஸ் தாழ்மைப்  
பாட்டையைவி மூந்தனனிம மேட்டுநெறி பாரேன. 64

என்றாதி கூறியய லேகெனவி தித்துத்  
துன்றியவு பாக்தோகு சூழலையோ ரீஇபபின்  
வென்றிதரு தாழ்மைநில மேனிவில காமே  
மன்றனக ராதிபனை வாழ்த்திவழி வந்தேன. 65

மட்கிமதி குன்றறிம டக்குடினி லாவும்  
வெட்கமெதிர வங்தெலைவி டாப்பிடிபி டித்தே  
கட்கமென நெஞ்சுசுருவ கைப்புளைதொ டுதான்  
உடகிமறு குற்றதொரு கனனலென தூளளம். 66

செத்தபின்வ ரும்பரம சிற்சகமெ னக்கண்  
டித்துணாகி லாதுமன முட்கியுழல் தெவ  
பதக்கிணட யென்பதுப யித்தியம லாலோ  
சததுமிலை யென்பதெமர் சாசுவத கொள்கை. 67

மாசறுகு லத்தம்கொ வாழ்வைமதி யாமே  
நீசரோடு தாழ்படுகொ ஞோந்துக்கை கொளளல்  
மோசமறி யாதமுழு மூடமதி யன்றிச  
சிசியடி மைத்தனமி தென்கொலிழி ஜென்மம். 68

நாணலைகு லப்பழியை நச்சுறவின் மானம்  
பேணலைந கைத்தலகு பேசுபடு நிங்தை  
காணலைக ழித்தெறிதி காமியந லத்தைப்  
ழுணலைபு விப்படுபு கழ்ச்சிசிறி தேனும். 69

மேதினியி லேபிரபு டகரதி வீரர்  
மாதகைய ஞானியர்வ ரமபிலரி மார்க்கம்  
மெதகைய தன்றெனவெ ருத்தனர்வி ஞெப்போற்  
பேதையர லாலெவர்பி டித்திழிவு பெற்றூர். 70

கேவலரோ டாலயம் ஸ்ரீஇந்துத்திகி எந்தும்  
ஆவலின்வ ணங்கியும் ருட்குரவர் போதம்  
மெவியும் ணாந்திருவி மூப்புனல்சொ ரின்தும்  
பாவனைசெய் நாணிலியி தெத்தனைப் பூப்பாம்.

71

செய்பிழைபொ றுக்கெனவி ரக்குதல்கி ருட்டிற்  
கைவருபொ ருட்குரியர் கையுறவ முங்கல  
போய்வழிய ரூப பொருஞ்பு றத்தெறித வென்றும்  
மெய்வழிமி டிப்படவி தெத்தனைகொல வெடகம்.

72

கானமுழ லுங்கவரி மாவுயிரக மீந்தே  
ஸனமுற மோமயிரி டாபபடுவ தெனும்  
ஹனுடலவ ளாததுயிரக மநதுலகு ளாவி  
மாணமழி யபபெறுமோ வாழ்வழிமள தேயோ.

73

தலையினிழி வற்றமயி ரேயனையர் தத்தம்  
நிலையினிழி வற்றகடை யென்றநி கழுத்துங்  
கலையைமுச ளாகரமதி காட்டனைதி கழுத்திப  
புலையரொடு கூட்டுணவி யைந்தபொழு தத்தே.

74

இத்தகைய வெட்கழுமி கழ்சியுமி முக்குஞ்  
செத்தனைய துனபழுமு முசகவரு தேவ  
பத்தியைவெ றத்துலக கேளிரகடை பற்றிச்  
சித்தமகிழ் கென்றுபல செபபினனை டுத்தே.

75

### வேறு

இன்ன வாறிகலி வெட்கமெனு மீன னெதிரில்  
துன்னி நினைவனித யஞ்சடவு னாத்த கடுசொன்  
மன்னு ஜீவவச னத்தினைடு மாறு கொளயும்  
என்னு ளோங்கிலியி ளோந்தலைய வெண்ணி னனரோ.

76

உலகர் மேன்மையென வென்னுவதை யுன்ன தநிலத்  
தலகி ளாதிபர கததருவ ருபப ரந்துல  
விலகி பற்றிவன்வி திபாதுமெய் வேத விதியன்  
உலகை துன்மதிய\* ளாயநர மேதை யசடால்.

77

பன்றி ரக்கணைவ மங்கவரு மாம றைகொடே  
நன்ற ருட்குமர ளாயகன டெபு ரிவரீ  
தன்றி யிவ்வுலக கநதையறி யாமை செருமிப்  
போன்று புன்னர்கொ லன்றைமை டெபு ரிவதே.

78

ஊவு கோடரம் ணங்குலவு மாலீ மதியா  
தோவி லாதுலகு வஞ்சுதலை சூடிமு ணாவில்  
பாவ காரியாப பித்தியமெ னுவிகமு பத்தியைத்  
தேவ சூபதிம தித்துளமு வப்பா தினமும்.

79

சருவ லோகமுமொ ருங்கெதிர்த டுத்த பொழுதும்  
நிறுவி காரபதி வாககுஞிலை நினறு நிலவும்  
மருவு யிரபெபாருவ ழிபபடம தெக பொழுதும்  
பொருவில மார்த்தக திக்கெதிர்பு ஸபப டுவதோ.

80

வரம ஒனுகரன டித்துணைம ரீஇய வறியோா  
பரம செலவமுறு பாசகியாப ஷகதத மறவோர்  
தரமி லாதுலக வாழவுறுத ருஙக ரெணினும்  
உரமி லாதுழல பாக்கயரோ ருங்க டையவே.

81

அருளி னுயவோரு செலவமதி செல்வ மதைனைத்  
தெருளி னுயபர ஞானியாதெ ரிந்து திகழுவா  
பொருளி னுயவோரு ழுகியிழி ழுகி பிதைன  
மருளி னுயவழி ழுரியாம தித்து யகிழுவா.

82

மீது றுமபரம ராஜ்ஜியமவி ருமபி முயல்வோ  
பேதை யெனறுல கிச்சுதுபதி பேச மெணினும்  
ஓமைத யாயபர ஞானியரை னுவி புதரே  
காத லோடுபுகழ் வாாகனிக ஸிபபு மிகவே.

83

எனற கதுணர்வெ மும்பளிலை னக்கெ திரிலே  
நினற வெடக்கமுக ஓஙக்கியட நீச மாஞ்சியாய  
இனற னக்கிடம ஸிபபணனி ஸீச னெருஞேசய்  
அன்றெ னக்கிடம ஸிபபாகொல ருட்ச ரணிலே.

84

ஆன்ம ரக்கலைய ழிக்கவரு சத்து ருவனை  
நான்ம தித்துணாங விற்றிடின லங்கொ ணடுநாள்  
வான்மு கத்திரவி டோலொளிவ முங்கு மகிமைக்  
கோனமு கததெத்தாவி ழிக்கவருள கூடு வதுகொல்.  
•

85

ஜீவ நானெறிபி டிக்கமகி சிற்ச பைமுறை  
ஆவ ஸாயநுச ரிக்கவரு கார ணர்குழாத்  
தோவில் கூட்டுறவு கொள்ளவுள மொல்கு வணனில்  
தேவ, வாசியருண் மலகுவகை யாது தெரியேன்.

86

நன்மை செய்யவெனி துட்கிமன நாணி நலிலை  
தின்மை செய்யவெனின் முனனிடுதி சிந்தை திருகாய்  
புனமை யோய்க்கிது போதியயல் போதி யெனவன்  
சொன்மை யாலுறவே ருட்டுபுது ரந்த னனரோ. 87

நின்றி டாதுபடு நீசமதி நீணை நியிலென்  
பின்றூ டாநதருகி டைக்கிடைபி தற்றி வரவும்  
வன்றி றற்கோடுவி முத்தினெனி லது மறியக்  
தென்றி சைக்கணை கூடினன்வி காந்து சிறியேன். 88

இக்கொ முத்துதய வெல்லொளித வழங்கு மிளிரும்  
பகவி லாருயிராப தைக்கமர னைபப உகாவங்  
தகில் லோகசர ஞைலையர ருட்டு ஞைக்கமயாற்  
சகல விக்கினமு நீநினனி தெஞ்ச ரிதமால். 89

என்ன நன்மதினி தானிசொலி யெந்தை  
பன்னு குஞ்சரித மென்றுபணி விறப காதலும்  
பொன்னி லத்துணாசே விததொளைபொ துதத பொழுதே  
என்னு எத்துணாவே முந்ததென வெண்ணி மொழிவான். 90

### வேவ்யு.

உரிமைதீத் தொளியை நாடி யொருமனை குறுகி யாய்ந்து  
வெரிந்து சும்மை வீழ்த்தி வெறபிடா கடந்தி ராகின  
அரமனை விருந்துண் டிப்பா லழிமபனை யமரிற் போக்கி  
மரணவைப் பொரீஇுசின் னட்பின வலியுற்றேன மற்றுங் கேட்டி. 91

உத்தம வுபாதி யோங்கற் சிகரியீ தொருகோல் வெந்தன்  
சத்திர மஜைநடோ வைகல் தரிததுலோ யெனினென சொல்கேன்  
முத்திசா தனங்க ஓரக முறைமுறை திகழுங் காட்சி  
எத்தனை யதிகங் காண்பை யெத்தனை பரமா னந்தம். 92

கழிந்ததற் கிரங்க லென்னே கானகத் தெதிர்ந்த நீசன்  
பிழிநுதீ விடத்தை யூட்டும் பெயெனப பிடித்து நீந்தை  
மொழிந்துணைக் கெடுகை முற்று முரணிய மூடக் கொள்கை  
அழிந்திடச் சிஹைத்த வுறை னுண்மையே யாண்மை யாமால். 93

துதிபெறு ஞான முள்ளார் சுதந்தர மகிமை யாகும்  
மதியிலா மூடாக் கென்றும் வாய்ப்பது வெட்க மென்னு  
நிகிமிகப படைத்த ஞானி நீதிவாக் கியத்தை யோர்க்கு  
வெட்கங் துஞ்சச் சமழ்ப்படுத் தரும மெம்பி. 94

மருஞ்சு எங்குற் போது மாரணச் சூழ ஸீந்த  
அருளொளி திகழ்த்தி யென்னை யாதரித் தகுமற் றன்னைத்  
தெருளொளி திகழ்த்திக் காதத செவ்வியுங் துவிதமாய  
பொருளெல்லாம் புரக்கும் பெமமான் பூரண ஞானத் தாட்சி. 95

கோல்வழி யிழுக்கா வேந்தன் குவலயா டனியி லெம்மை  
நூல்வழி நடத்திக் காதத நுவலருங் கருணை நபயி  
மால்வழி விழாது வல்லே மானத தியானத தோடு  
மேல்வழி பிடித்து ஷிண்னு விருவரும் விளாநது சென்றூர். 96

நிதானிநட்புப் படலம் முற்றிற்று.

---

அலப்பனை வராந்த படலம்.

---

உலப்பிலா வாதி மூலத் தொருபரஞ் சுட்டா நாடிப்  
புலபபகை களீந்த வேத புங்கவா குழாதத னெனும்  
நிலப்பொறை யாகி நண்ணு னின்னையாக கருத்து ஞஞ்று  
அலப்பனென் ரெருபோ பெற்ற வசடனங்கவர்முன் சென்றுன். 1

சேய்மையின் விளங்கக் கண்ட தேகந்தான் கிட்டக் கிட்டத்  
தெய்மதி போலக் குன்றித தேசமிந் துருவேருக  
நோய்மைகிக் குடையான கோலலோ விவனென நுனித்து நோக்கி  
ஆய்மதி நிதானி யொலலை யலபபனை யுசாவித தோவான். 2

பூருவ தேசம் யாது பொருவரு நாச தேசம்  
ஊரெது சனவாய்க் கோட்ட முறுவதெங் கும்பர் நாட்டுக்  
காருணை குமரே சனபா லாவலென் னிரணகு வேண்டி  
நேருமோ வோன்றித் தேக நேருமென் றுமாப்ப தானுன். 3

இத்தகு துணையெ னக்கிங் கிசைந்ததெத் தனைம கிழ்ச்சி  
உததம வழிதோன றுமே யுவநதுசெல வதற்கு பாயம்  
பத்திமாக கதத ராய பகித்திர ரோடு செய்யும்  
மிததிரங் கலந்த சமபா ஷினையினின வெறேஞ் றுண்டோ. 4

முன்முக மறியே னுன்னை யாயினு முனிவொன் றில்லா  
னின்முகங் கண்டும் நேரே வினவிய னோமை யோர்ந்தும்  
என்முகங் களித்த காட்சி யெதின்தனை பளிங்கே போலத்  
தன்முகங் தாட்டு நெஞ்சத் தன்மையை யென்பர் சான்றூருங். 5

சொன்மதி தெருளா ராகிச் சூழ்ச்சியற் றழுவு மாந்தர்  
நண்மையும் பயலு நாடார் நகைத்துனா யாடி யந்தோ  
பொன்மையாக்கிடைத்தவாறூட்பொழுதுபோக்கடிப்பரெங்கொல்  
ஜென்மசா பலிய மீதன் சிந்தைக்கோ பெரிய துக்கம். 6

என்னலு நிதானி வீணே யிரைப்பொழு தெனும் போக்கல்  
கொன்னுனா வழங்க லாதி கொடுந்தெழில் துக்கங் துக்கம்  
பொன்னிலத் தரசன் சீரதி புண்ணுனா யாடிப போக்கும்  
இங்கிலத் துரிய வைக விருமைக்கு முறுதி யென்றுன். 7

ஆங்கது கேட்டு நின்சொல் லைத்துநல் நுணர்ச்சி மூட்டும்  
பாங்குள நவினச செய்தி பயக்குமார் தருங்கின பெண்ணின்  
வீக்குபுண் னியலோ கது விசேடமான் மியப்ப காசசி  
ஒங்கிய பரமா னந்த மூட்டுதற் கைய முண்டோ. 8

இமமையி னிகழ்ப வெல்லா மிருதனின மாயை யேயாம்  
அயமையி னிகழுவ வெல்லா மற்விலமெய்ப் பொருளா மாயிற்  
செமமைசோ கதியைச் சேரத் திகழ்மறு ஜெனனாம் வேணுமெ  
நமமையீ டேற்றே ஞதா னருசய நீதிப போலி. 9

முத்தினாட்ட ழினைய கோமான முறைபிச் காதிங் குந்தத  
நிதசிய ழீவன மல்கு நீடியே நயக்கு வேணுமெ  
இத்தகு நீமை யுள்ளி யெடுத்துனா யாட வாட  
உத்தம தேவ பக்கி யொளிருன கிதயத் தோங்கி. 10

மெய்க்குணப் படுத அண்டாம் விசவாசம் வளரும் பாவச்  
சிக்கறும பிராத்த ணைக்குச் சிந்தனை நிருநூந துன்பந  
ஞக்கோய் பகையே யாதி சோதனைக் கிடையா அளளம  
பக்குவப் படும பிக்கை பலப்படு மருளமெய் வாக்கின். 11

மித்தையை நம்பி யந்தோ வீணை பத்தி யென்னும்  
பிததமிக் கவிததை மூடிப் பிரபஞ்சத துழுவு மாந்தர்  
நிததிய ழீவ மாக்க நெறிபிடித் துய்ய வேத  
சத்தியங் திகழ்த்தும் வாருசை தழைக்குமெய்ப் பத்தி யாலே. 12

குஞ்றரு நித்ய ழீவன் குலவுதற் கிருத யத்தில  
நன்றுசெய் கிருபை யன்பின் நனிவிச வாசம் வேணுமெ  
இன்றமை யாதன் ரேரா தெத்தனை யேழை மாந்தா  
பொஞ்றுவர் தமக்கே சொந்தப் புண்ணிய முளவன றேம்பி. 13

கொட்டமில் தேவ பத்தர் கூட்டுற வகைந்து செய்யுங்  
நாட்டிக மான சம்பா ஒண்ணெபரூ மையினு லிங்தக்  
கெட்டினுட் படுவ ரென்னே கிளரிருஞ் சிறக ரின்றி  
மோட்டுயர் விசம்பை முட்ட முடிவதோ பறவைக கென்றுன். 14

தைவிக கிருபை யொன்றே தணப்பிலா வவித்தை ஸீக்கி  
மெய்விலக கிடுமெஙு ஞான்றும விததகப பயிறசி யேனுங்  
கைவரு கல்வி யேனுங் கதிநலங் காட்டா தென்ற  
பொய்வளை புந்திக் கொல்லை புகலுமா லலபபன மாதோ. 15

உன்னதத் தருளௌன நின்றே இறுநலம் யாது மின்றும்  
பன்னருஞ் தூய நீதி பகாவிதி நிடேதத் தாடை  
துன்னுமென மழலைவோ ரெல்லாந துரியநா யகனேர் செம்மற்  
சாசிதி நின்று வீழுநக சமுக்கரென் மரைக்கும வேதம். 16

மற்றிரேத் போலுஞ் தூய மறைமொழி யநேகா தீரக்  
கற்றறிந் துளன்யா ஜென்னுங் காலைநன னிதானி நன்றும்  
எற்றியாங் குறிக்கொண் டினனே யெடுத்துளை யாடத் தக்க  
நற்றிற மென்ன லோடு நாகடிடப் பிரடடிற் நன்றே. 17

இகபரம் விதிசி டேத மெஹிலிர் கூணிய வேதம்  
மகபதி யருளசன மாக்கம் வைதீக லெக்கீ கங்கள்  
ஜெகவிசே டங்கள் காலத் திரையங்க டெரிகக வலலேன்  
தகவுளாய் விருமபிற் ரென்றைச் சாற்றுதி நிச்சுதத வென்றுன். 18

அவ்வாயிற் றனித்துச் சென்ற வறங்கிளர் மறையோற் கிட்டிச்  
செவ்விய நிதானி பேசுத திறமுளா னிவைனத தேரின்  
இவ்வழி பிடித்த நங்கட் கேற்றவோர் துணைமை போலும்  
ஒவ்வுமொவ் வாதென் றாகித துனகருத துளாதகி யெனானு. 19

தன்னுயிரத் தோழன் பேச்சுச் சாதுரி யத்திற் சிக்கி  
இந்கிலை யுசாவி னுனிங் கென்பதை யகததுட கொண்டு  
புன்னகை கோட்டி யென்கொன மருஞ்டளீஸ் புலமை மிக்கோய்  
பன்னுவல் கேட்டி யென்னப் பகருவான் பனவன் பாதோ. 20

## வேறு

தெருட்டுமடி யவர்போலத் திருவசன மெத்துளைத்து  
மருட்டுவான் றனையறியர மனுக்கடமை மனமடங்காத்  
திருட்டுவாய்ப் பழக்கமொழித் திறங்கண்டு திகைத்தணை  
அருட்டிறனை யொருசற்று மறியாத வசடனிவன். • 21

வீவ னற்கனற தகைமையினும பத்னமடங்கா  
நன்னரறி குவன்வாழ்க்கை நாசதே சத்தொருசார்  
ஏன்னயலூர்க் குடிதாதை வாசால னிவனலபபன்  
இனனிசைவாய் மொழிமதுர மிதயமெட்டிக் கனியாமால். 22

உருக்கணிச் சேய்க்கையினி னுவப்பளிக்கு மண்மையுற  
அருக்களிப்பைத் தருஞ்சிலசித திரப்படங்க எவைபோலும்  
உருக்கிமன முவப்பிக்கு முனாயாதி புறக்காட்சி  
அருக்களிப்பைத் தருமிவன்றன னக்காட்சி யடுப்போர்க்கே. 23

பரிக்கிப்பென் றளங்கோடல் பரமார்த்தம் பழிப்பின்றல்  
தெரிகுவரென் சிந்தையைந தேவர்பிரான் முறைதவறி  
தரியலரா யினுங்குற்றஞ் சாற்றமனா துணியேன்யான்  
பெரியமீழ யங்கியாதம பிழைகானும பிழையன்றே. 24

எதமறு திருத்தொண்டர்க் கிசையங்டிப் பதுபோலச்  
சூதுபொரு கழகமதுக் கண்டசோரா தோக்ககுழாங்  
தீக்கலா விலைமாதா சேரியிலவற் றவரவாககுப்  
பேதமற நடிததிசையப பேசசமாத துளனிவன்கான். 25

மன்றூட்டு மனஸ்தாபம் விசுவாச மறுஜெனனம்  
என்றுய வெதேச வியலைவிரித துனாபபனவற்  
கென்றுனுந தனதிதயத துணராககற நறிமோழை  
குன்றுத தீக்கருமி குணங்கானுக கொடுங்கோவி. 26

பண்ணடமறைத் திருவசனம் படிததுணர்ந்தும் பயன்ணடயாச  
சண்டாள வறியவற்று தயந்தனக்கு யாணைத்தி  
உண்சிதாநத விளங்கனியு முருபபடுதற் குதவாமே  
கொண்டகருப் பயனிழநத குடமபையுமே நிகாருணிக்கின். 27

விண்டியற்று மறைவினைகள் வெளிப்புதற் கஞ்சமிவன்  
அண்டர்நா யக்கெனலை மறிகுவரென் றஞ்சுகிலான்  
உண்டுக்கித் துறங்குதலுக் குளங்கவல்வான் பாவியெனக்  
கண்டுணர்ந்தா விபிற்கலங்கிக் கவலுவா னலன்கண்டாய். 28

மாதகைய கிறிஸ்துவினுளை மாககததுக் கிடறுகட்டை  
வேதபா ரகாக்கெலலாம் விலக்கரிய பெருகிந்தை  
ஏதிலருக் கருவருப்பா மில்லவர்க்கு மனக்கசபடு  
பூதல்த்துக் கொருபாரம் புலையனிவ னிலைதேரின. 29

வஞ்சமொழிக் குகைவாயில் வதிந்திருக்கு மறைவசனம்  
வஞ்சக்துத் தணவாமே நிலைத்திருக்கும் பைசாசன்  
செஞ்செவே யவயவத்துச் செறிந்திருக்கும் பலதீமை  
சஞ்சலசித் தியாசன் தரித்திருக்கு மிவன்டியில். 30

மித்திரரை யுறவின்னை வேலீஸ்புரி மாக்களைத்தன்  
புத்திரரை மனையாளைப் புறத்தானை யகத்தானைச்  
சித்திரமா மதிமருட்டித் தேசிகன்போற் றளைக்காட்டும்  
எத்தனிவ ரிசைபோய் வெத்தனையு மெத்துவன்கான். 31

ஆக்கையும்ஜீ வனும்வெவ்வே றூயினுமொத் திருப்பதுபோல்  
வாக்கொடுசெய் கருமககள் மாறுபடா திருத்தலகடன்  
வாக்கொடுசெய் கருமங்கள் மாறுபடு வறுமாறும்  
ஆக்கைநிலை குலைநுவிழுஞ் தழுகுமுடைப் பினாற்றம். 32

பாருலகப் புலையொழுக்கிற் படர்தழுக்குப் படியாமே  
ஏரூறுஙன் னெறியொழுகித் தனைக்காககு நிலையோன்  
மேருகை ராதிபதி விருப்புறுமெய்த் தேவபத்தி  
சிருறுஙன் னடைகாண்டி மற்றனிற றிகழுஜீவன். 33

விததாகுந் திருவசன முனைகளமயி விசவாச  
உததமவே ரகததுன்றி யுளளன்பு கிளைத்தோங்கி  
சுத்தசினை வெனுநறுமழுஞ் தணாமலிநதுன் னதநதோயும்  
பத்தியனுக் தருவினுக்கோ நன்னடக்கை பயனுமால். 34

மின்பிறக்கு மழைமுகத்துக் குமரேசன் வியனுலக  
மனபதைக்கு நடுத்திரைவை வகுக்குங்கால விசவாச  
அன்புறமுங் கிரியைக்கே யருளகிடைக்கும் வெறுமுபச்சுப்  
புன்பதருக் கெனகிடைக்கு மெரினினாயப் புழையல்லால். 35

பத்தியலாஞ் சொல்லளவிற் பரிணமிக்கு மன்றியிவன  
குத்திரமா செஞ்சக்துங் குடியகத்தும் பாழுபடுமால்  
எத்தனைய ரெந்றுஹாக்கேண் றவாவேடம் பூண்டிவன்போற்  
பித்துலக மயல்ளோநது புறம்பொதியும் பேதையா. 36

அருள்வசத்தான் மனமொழிமெய் யான்மகத்தி யடைநதன்றிப்  
பொருளுணரா வறுமொழியாற் புஞ்சுலகிற் பெறலரிய  
மருளறபே ரின்பகலம் வாய்க்காதென மருள்மறையுங்  
தெருஞ்சுஙன் மனசசான்றுங் தெரிக்கின்ற திறமோர்தி. 37

செய்யும்வினை யொன்றாகச் செப்புமொழி பிறிதொன்று  
வையகதது நடிக்கின்ற மறவோர்தங் கூடடுறவு  
பொய்யாய கனவிடத்தும் பொல்லாங்கு தருமென்றால்  
மெய்யாய வறமவிளக்கும் வித்தகநாற் ருணிபென்றுன். 38

நுண்ணறிவு பகுத்துணர்த்த னுவலுகின்ற சொற்சவைமெய்  
என்னால் மிழுக்காமே யலப்பனிய லெடிததுாதத  
பண்ணவீனை மனதாரப் பழிச்சினியி பரமாதத  
நின்னயத்தைக் கடைப்பிடித்த நிதானிநிகழ்த துவதானுன். 39

விரதமா தவத்தோய்நின் விழுத்தகுசீர் மொழியாய  
அரதங்கி பத்தாவிவ வலப்பனகத தியல்பெல்லாங்  
கரதலா மலகமெனக் கண்டறிந்து கருத்தற்றேன்  
சரதமுணாத் தியவனக்கோர் கைம்மாறு தரவளதோ, 40

செப்புமொழித் திறமன்றிச் செய்கைநலம் படையாத  
தப்புளிமற் றிவன்றனக்குச் சாமியமா மிளாமீட்புக்  
கப்படியென் றிரண்டன்றி யொன்றிருந்துங் கருதுங்கால்  
துபயிலவென் றிழிவூறம் சூகரமுங் குறமுயலும். 41

அசப்பியவாக் கியவென்ப தறியாமே வழித்துணைக்கு  
வசப்படுவ னிவெனன்னு மருண்டனனென் செவிவாயிற்  
பசப்பியவீ னலப்புமொழி பாரிதத பதுரமெலாங்  
கசப்பாயிற் ரெந்தாயுன் கட்டுனோயின வன்மையினால். 42

ஏர்திருத்தி யாழுவழு தெருப்பெய்தங் குவர்கழியப்  
பார்திருத்திச் செழுஞ்சாவிப் பயிரவிளைப்பா பணிமாக்கள்  
ஓர்திருதத மிலாயுமெய் யுணாவெழுபபி யுளம்புதுக்கிச்  
ஓர்திருத்தி யிரஷ்ணியப் பயிரவிளைப்பார் ஜீவனமுததர். 43

அறங்காட்டு மலப்புறவா யகங்காட்டு மவயவங்கள்  
மறங்காட்டு மனததுணிவு மற்றிவற்கு நன்மையெலாம்  
புறங்காட்டு மெனினுமியாம பொதுநீதி யருள்ளானத்  
திறங்காட்டி யீடேறத் தெருட்டுதனங் கடனன்றே. 44

என்றின்ன நிதானியெடுத் தியம்புகலு மறைவாணன்  
நன்றுனது கருத்துண்மை எவின்றாலு நலங்தோன்றல்  
இன்றிவன்பான் மாசணத்துக் கினனமுத மளித்தாலுங்  
கொற்றுயிளாக் கவரும்விடங் கொடுப்பததன் குணமாமால். 45

போயல்பன் றனீக்கிட்டிப் புரையறுமெய்த் தேவபத்தி  
மேயக்ரி யாசாரம் விமலவருண் மெய்யுறுதி  
ஆயவற்றி னுட்பம்விரித் தறிவழுத்தொப் புரைகொண்டு  
வாயளவோ கிரியைமனை வயினுளவோ வெனவகுப்பாய். 46

அருள்வசத்தா லொருகாலுள் ஞடைந்துணர்வும் நகந்திரும்சித  
தெருநுவனன் ஞடைகூடி வழிக்கோடல செவளியதாம்  
இருள்வசத்தா லினங்கானே லெமபியொருங் கந்திலையே  
மருள்பிடித்த வவனுறவை வரைவதுவே மரபெருன். 47

ஒக்குமிதே சூழ்சியென வுவந்தலப்ப னருகணைந்து  
பக்குவமா யுரைதொடங்கிப் பரனருணமா னவருளத்தின்  
சிக்கறுதது நிலைத்துன்றி ஜீவரக்கூ விளைக்குமெனின  
அக்கிரியைத் திறமெவ்வா நறிகுதுநி யுரைக்களருன். 48

சுத்தமனத் தவனுரைக்கத் துருமலிந்த கருமனததான்  
இத்தகைய வினாவினுக்கோ ரிருவகையுத் தரமுளவாம்  
அத்தகைமை சுருக்கியினி தறைகுவனல் லருட்பேற்றுற்  
சிதத்தெராரு முகமாகச் செப்புவன செவிக்கோடி. 49

மகத்துவதை விகக்கிருபை மக்களிரு தயத்தடங்கி  
அத்தியலதி வினைபபகையோ டமாருட்டுந் திறத்தானும்  
மகத்துவமெய்ச் சுவிசேஷ மறைபொருளை வகுத்துநாகக  
அத்தூட்டி மறிவானு மருட்கிரியை வெளிப்புமால். 50

உத்தரமற் றிவற்றைவிரித் துணாக்கவிருப் புளையாளின்  
விதரிபப லெனாக்கமுதத விழைவாளை யெந்தாகோககி  
அத்தனரு மவினையை யருவருபபித் திடுமென்றல  
உத்திருக்கும் போராட்ட முனவெனினு மொவவாதால். 51

திருவிளக்கு மிரக்கனியத் திறநதெரித்துத் தீவினையை  
அருவருப்பித் துளமபுதுக்கி யாததுமததை யுயிர்ப்பிக்கும்  
மருக்கிருக்கு நறுமபிரச மலாமறைநதும் புறமபோந்து  
பரிமளிக்கு மதுபோலும் பரன்கிருபைச் செயல்காண்டி. 52

சொந்தமதிச் சூழ்சியினாற் சயவறிவாற் புறம்பொதிந்து  
பந்தவினை பகைபபாபோற் பலாபேசிப் பகட்டிடுமில்  
விந்தையினைப் பனிததுறையில விரிபகன்றை வெறுந்துணரன்  
நந்தரங்கத் தருவருப்ப ருட்கிரியைத் திறநதெரிவார். 53

உத்தமளைப் பழிசாட்டிப் பேருங்காம முளத்தடக்கிப்  
பத்தினியா நடிததுரிய கணவனுக்குப் பகைகாட்டுங்  
குத்திளையிற் புறம்பேசி யகத்தடக்குங் சொலிவிளையர்  
எத்தனையர் தகுங்கால மிடங்தேடித் திரிகின்றூர்.

54

புண்ணியினுத் தரசுருதிப் பொருளையிரித் துரைக்கவரும்  
நுண்ணறிவி ஸருட்கிரியை விளக்குமென நுவலகிற்றி  
விண்ணிலவு பொருள்விளக்கு மேதினிக்குத் தூரதிட்டிக்  
கண்ணடிதன் னகபபொருளி னிலைதேருங் கருத்துளதோ.

55

## வேறு

மல்கு தேவவ ரபபிர சாதமே  
நல்கு மானத பாக்கிய நன்குறப்  
பலகு கல்வியிற் பாறபடு கேளவியிற்  
புல்கு மென்றல்பு ஸமையின பாலதோ.

56

நெறிதி கழுத்திய நின்மல னிவ்வெலாம்  
அறிது மென்றவ டியற்கு றுஞ்செயல்  
பிறிது றுவகை பேனுதி ரென்றசொல்  
அறிதி யல்லைகொ லோமற்ற யாத்தியோ.

57

துதிபெ றுந்திரி யேகனுஞ் சுப்பிர  
விதிசி டேதவி ளககைய லர்த்தியென்  
மதிவி ளககுக மற்றது காத்தியான்  
கதிவ ழிபபடை கொளவல்க ருததோடே.

58

பேதை யேன்பிர பஞ்சம யலறப்  
போத நலகுக ழுரண வாஞ்சையாய்  
வேத நுனெறி பற்றிவி ஸியுமட்  
டாதி யாயநுட டிபபல கததோடே.

59

வினைய றுத்துமெய் வீடருள் பாதையில்  
எணாங டக்குக வெம்பெரு மானதென்  
மனம கிழ்ச்சியென் றின்னிசை மன்னவன்  
முனாசி கழுத்துமு றைமறந தாய்கொலோ.

60

இத்தி றத்துளை கோடலன் யானுனே  
டெத்தி றத்துமி னாங்கல னெண்றியால்  
வித்த கச்சரு திக்குமெய் வேதிய  
உத்த மர்க்குமொவ் வாதுங்னு காத்திறம்.

61

அரிய நுண்பொரு ளாய்ந்துளை யாயினுங்  
கெரிய கிறறிலீ தேவகி ருபையின்  
கிரியை யுண்மைகி ளக்குவல் கேட்டியென்  
ஹரிய காதலி ஞேதுவ தாயினுன். 62

மூண்டெ முங்கிரு பைச்செயன் மொய்ம்பினைக்  
காண்டல் செய்வரங் கைபபடு நெல்லியில  
ஆண்ட கைக்கித யாசன மாக்கிய  
மாண்ட போதனா வாய்மைம னக்கொணீ. 63

எவனு ளங்குழி புககதெம மானருள்  
அவனு ளத்திரு ளாக்கிய தீவினைப  
பவவு ணாசகிக திக்கபப டருமீஇத்  
தவன முறூள்ளு டைநதுத விபதும். 64

\*சீசி மும்மலச் சேட்டையுட சிக்கிய  
நீச னெறகுய்வி யாதென நேடிடும  
ஈசன கோபமெ ரிகருமென் மேங்கியுள்  
ஞாச ளாடுயிராப புற்றுளங் கைத்தமும். 65

ஆய காலைய கததுறு மாததும  
நாய கனசர ஞீடுந வங்கிளார்  
நேய மாவிச வாசநி லைபபடத  
தூய சற்கரு மங்கடு ணியுமால். 66

ஜீவ ரகைதி ருதகிய ஜேசஸவை  
ஆவ ளாய்ப்பினரூ டர்நதழி யார்க்குறுங்  
தேவ வாக்கின லமபெறு சிநதையின  
ஒவ வினறிமு யலுமு வந்தரோ. 67

முத்தி யிசசைமு திரங்குமு முப்பரி  
சுத்த வாஞ்சையி தயந்து தெந்திட  
நித்தி யானநத னின்மல தெய்வத்தைப்  
பத்தி செய்யுமுள ளன்புப முககவே. 68

எண்டு சொற்றவி வற்றெறுடெம் மானஷ  
பூண்ட மெய்விச வாசமடு லப்பட  
மாண்ட கும்பரி சுத்தவ ரமடுளே  
காண்ட குங்கடை காட்டுங்க முறல்போல். 69

புல்லொ முக்கமொ ருங்கறப் போக்கியே  
நல்லொ முக்கா வின்றுஙன ஊல்வழி  
இல்லொ முக்கிக வாமவி ராப்பகல்  
செல்லொ முக்கம்வி டாவகை செல்லுமால். 70

கோதி வுண்மைகு லாமுக்க ரணமெய்ப்  
போத மல்குபு னிதசம் பாஷ்னீ  
சாது சங்கநத லீபபடு கூட்டுற  
வாதி காதவித் தாற்றிவ மிபடும். 71

தனீவெ ருக்குந்த னீக்கெடுக் கிண்றதீ  
வினீவெ ருக்குமவி சுவசித் தன்பொடு  
முனீவற் போற்றிமு றைபபடு செய்கையில்  
நினீவிற் காட்டிசி ருக்குமெய்ந நூனைறி. 72

ஆய வித்தகு சீலம கம்புறம்  
மாய மனமிம லிந்தியின் மற்றது  
தூய தேவகி ருபைச்ச கிர்தமென்  
நேய தொண்டரை தூதிசைப பாரரோ. 73

விஞாத் தன்னீவி யந்துமெய் வேதநூல்  
அஞ்சொற் கொண்டுப கட்டும மிமபாதங்  
கஞ்சப் புனாடை காண்டொறுங காகினி  
வஞ்சப் புலலரென் நெள்ளிடும வையுமால். 74

மற்றிவ் வுண்மைம ருத்திடப் பாலதேற்  
செற்றி யென்னவஞு சொற்றிலை யாதலாற்  
கற்ற நிஞ்சுஙை யாடுங்க ருத்தினேய்  
செற்றம் விட்டிது செப்பெனச் செப்புவான். 75

உள்ளங் தேருநம் முன்னத தெய்வமுங்  
தளள ரும்மனச் சாக்ஷியுஞ சாக்ஷியா  
வள்ள லாராருட் சத்தியுன் வாயிலோ  
தெள்ளி தள்ளுஞுசி றந்தனவோ சொலாய். 76

மெய்ய தாமருட் பேற்றினை மேதையோ  
டைய மின்றிய நுபவித் தாய்த்தியோ  
செய்ய வாய்மொழி போலகின் செய்கையுங்  
துய்ய வாயின ஒவாயிறி தோசொலாய். 77

பத்தி யுள்ளம்ப முத்துள தொவலாற்  
கத்து வாய்மொழி மட்டிற்க னிந்ததோ  
எத்தி ரங்கருத் தியாவும்பு லப்படச்  
சத்தி யம்புகல் வாயெனச் சாற்றினுன்.

78

திருக்கி லாரணன் செப்பிய செஞ்சொலாம்  
உருக்கு செம்பலப் பன்செவி யூட்டீஇக்  
கருக்கு சிந்தைய ணயகங் காந்தலிற்  
பொருக்கெ ணச்சில மாற்றமபு கலுவான்.

79

கற்ற தங்கைய எவுகல் லாதவை  
எற்று நீருல கத்தள வென்பாமெய்  
உற்ற றிந்தவா நீயல் தொரலை  
முற்ற றிந்தனை போனமொழி கிற்றியால்.

80

குப்பைக் கீளாகொ முங்கவ டோச்சினுங்  
கப்பற் பாய்மர மாகுங்க ணைக்கதோ  
செபப ருங்கலை தேரினு மெமமஞோக்  
கொப்பு மோசிறி யாயுன்னு ணைத்திறம்.

81

பேச்கக் காவிற்பி ராணையி முப்பதுஞ்  
சாக்கிக் காமனச சான்றினை கொளவதும்  
ஸூசகக் காயிரம் பொய்மொழி முந்துமவென்  
வீசகக் காராகு ணைத்தினின் வேறதோ.

82

தன்குற் றங்களைத் தான்ற நீக்கிய  
பின்குற் றந்தெரி வாயிறா பாவெனின்  
னன்குற் றமவாக கென்றுல கேததறும  
நன்குற் றாசொலு நாடலை நமபிளி.

83

பாதை காட்டும்வ ருத்தமும் பாழ்படும்  
போது போக்குமுன் டாபெனப் புந்தியிற்  
காத லித்துலா யாடக்க லந்தனன்  
சாத முற்றத ருக்கியென றெண்ணிலேன்.

84

கனவி ஒுந்துயர் கண்டறி யாவொரு  
பனவ ணெண்றுப குத்தறி யாதுாி  
மனவ ருத்தம்வி ணைத்திடும் வன்சொலால்  
வினவு கிற்றியித தென்கொல்வி வேகமே.

85

உரவு நூனெறி யோதியு ணார்த்திய  
குரவ ஞேவலீ கொற்றவ னுமமலீ  
விரவு குற்றமபி டித்திவெ றஞ்சொலிற்  
காவி னென்னுளங் கானுதற காஸீ. 86

நன்று நன்றுன்வி னத்திற நானதற்  
கொன்று முத்தரானு சொல்லவு எங்கொளேன்  
என்றி றத்துவி னுயவி வற்றிலுக்  
குன்றி றத்துற காரண மோதன்றுன. 87

## வெறு

காரணங் கேட்டி யாயிற் கழுவவல கனன்றி டாதி  
ஆரணப பயனுட் கொள்ளா தருண்மொழி யலப்பிக சுறி  
மாரணத் தொடரி னீங்கா வாக்குவல லவனென் றுன்னைப்  
பூரண மாகத் தொந்தேன் புராபடு புனமைச சொல்லால். 88

மருட்படி மனத்தோய் ஞான வரம்பிக வாது செல்ல  
அருட்பயன் யாண்டும் வேண்டு மாரணம பயின்று கூறும்  
பொருட்பய னடையாச சொல்லின போதமெத துணைய வேநும்  
இருட்படுத் திடுமீ தன்றி பிடேற மியையுக் கொல்லோ. 89

அய்யகோ சொல்லிச் செய்யா வழிமதி படைத்தோய் னின்னை  
மையறு தேவ பத்தி வாய்மொழி வகுக்கும் போதே  
செய்யுறு கருமம் யாவுா தீமையைத் தெரிக்கு மென்னு  
வையக மிகழ்ந்து பேசும வசைசெவி மடுக்காய் போலும். 90

கள்ளுண்ணடு கழித்தி புந்தி காமியாய்ப் பரத்தை போகத  
தள்ளுண்ணடு கழித்தி வானு னறனிலாப் பொருளீ நசசி  
எள்ளுண்ணடு தினமபொய் யாணை யெததனை பிடுதி பேயால  
நள்ளுண்ணடு கெடுதி யினனு நவினுதி நாவிற் பத்தி. 91

பத்தருக் கொருவா நட்டம் பவித்திர ராய் ஜீவன்  
முத்தருக் கிலசசை ரகை முயலுவாக் கொருத டுக்கல  
இத்தனை கேட்டுக் கெல்லா மேழைநீ மருட்டிக் காட்டுங்  
குத்திர பத்தி யென்று காரணங் கூறக் கேட்டேன். 92

சோந்தநா யகளை நீத்துச் சோரநா யகளைப் புல்லிச்  
சந்ததங் குலத்து நிந்தை சமைத்திடு மகளி ரேபோல்  
வெந்தொழில் விழும நச்சி வெதியர் குழாத்துக் கெல்லாம்  
நிந்தனை பெருக்கி யானம நேச்சா யகதது நீதி. 93

புனிதசன் மார்க்க மாய பொதுவிதி யநுட்டித் திண்டு  
மனிதஜ் வகாயீ டேற்ற வந்தசற் குருவைப் போற்றிக்  
கனிதரு மன்பி னன்மை கடைப்பிடித் திடுதி யாயின்  
இனிதுறப் பயன்ப உங்கா னேழைநீ யெதுத் ஜென்மம். 94

சிற்றறி வுடைய னேதுஞ் செப்புளை யெனதன் றெல்லாம்  
முற்றறி கடவுட் சொல்லே மொழிந்தனன் முனிவா யல்லை  
இற்றிதே யிரகைக் கால மென்றசத தியததை யுள்ளி  
நற்றிம் நாடி யுங்கி யென்றனன் னன்னி தானி. 95

தீர்க்கன்மெய் வாய்மை கேட்டுத் தெருண்டில் னலப்பன் சிங்கதை  
ஹாக்கதை கேட்டுத் தெரா தொல்லைநீ நுத்தீர்க கின்றுய்  
ஆகக்கிது பொருந்து நட்புக் கருகனீ யலையென் மேன்மை  
பார்க்கலை போதி யென்னுப் பன்னியே கின்றன் பாட்டில். 96

புலப்படு மாறு கொள்ளாப் பொறியிலி யகத்துப் பொங்கி  
அலபபியர்ங் ககன்ற காலை யாரனக கிழவன கிட்டிச்  
சொலப்படு முண்மை யாவுந துணிதுவற் புறுத்திப் பேசிப்  
பலப்பட முயன்றுய் நமமேற பாரிதத கடமை யிதால். 97

ஜியநீ சொற்ற வாறே யருள்வழிப் பட்டோ யாருங்  
கையொக் கடிந்து கூறித் தெருட்டுதல் கடனாக் கொள்ளில்  
துய்யராய்த் திகழ்வ ரண்றை கடுசெருப பிவாந்த பெனானு  
மையறத் தெருண்டு தாமே விலகுவா வாதொன் றினறி. 98

எவ்வமி லுனது சிந்தை யெண்ணினுக் கிகல லபபன்  
வெவ்விய நடையும் பேச்சும விரோதமா மறிதி யென்னு  
அவவபி னுாத்தே னேர்ந்த தறிந்தலீ யைய வொன்றைச்  
செவ்விதி னறிந்து தீர்தல் சீரிதென் றுஹாபபர் செய்யோர். 99

தன்னடை யிகவா னுய சமூக்கனே, உறவு பூண்டு  
பின்னடை பிறழ்ந்து சிந்தை பினாக்குண்டு பிரிந்து போதல்  
நன்னடை யன்றின னேயே நமுவிய செவ்வி கன்றுந  
துன்னடை யவ்வா முற்றுங் துறத்தியென றுஹாக்கும வேதம். 100

என்றின மறைவ லாளன் மகிழ்ந்துள மெடுத்துப் பேச  
நன்றறி நிதானி யைய நவிற்றிய வண்மை காத்துப்  
புன்றூழி விகந்து நன்மை புரிவுனேற் கதிபுக் குய்வன்  
அன்றெனிற் குற்ற மெல்லா மவனுதெ யெனதன் றென்றுன். 101

அலபபனை வகாந்த படலம் முற்றிற்று.

ஞானசிரியனீக் கண்ணுற்ற படலம்.

இனிது நூற்றெழி கடைப்பிடித் திருவரு மெழிலூர்  
புனித ஜீவிய மார்க்கசம் பாஷ்னீ பொருநதித்  
துனித விர்ந்தரோ காடவி வழிக்கொடு தோடாந்து  
தனித மாரருட் பலதுகாந திருநியைச் சாநதார்.

1

ஆயி டைச்சுவி சேஷனை மருண்மறைக் குரவன்  
சேய பங்கயத் திருமுகங் திகழ்ந்திடத் தோற்று  
நாய கணபெயா வழுத்தியா சிகளபல நவிலத  
தாயெ திரந்தவான் கன்றெநத தனித்தவி மகிழ்ந்தே.

2

அன்பி னஞ்சவி பன்முறை யளிக்தன ரகங்காண்  
டெனபு நெகருநா றறிமொழி யினியன விசைதார்  
வன்ப கைப்புலங் கடத்திமெய் வழிபபடுத துயர்போ  
இன்ப ஜீவனுக் கீட்டிய துள்ளியேத தெடுத்தா.

3

எங்கை நிற்பிரிந் திந்நெறி யெகிர்ந்ததற் கிடையே  
வாத விக்கின மிதுவிது மற்றவை தணாநத  
விருதை யீதிது வென்றெடுத தியாவையும் விதந்தா  
அந்த ஞானு மினிதுகேட் டருணமொழி வகுப்பான்.

4

காதன் மைந்தன்மீர் நும்பல வீனத்துக் கதித்து  
மீது மீதுற்ற விபத்தெலா மொருங்சற வெருட்டி  
மேதக ஜெயங் கொண்டனிர மிகமகிழ் சிறந்தென்  
மாத யாபான் வரமயிலபே ராட்டிறன வழுததி.

5

விததி னேனவை சேர்த்தனிர சிமுப்பய னருநதி  
இத்தி றத்திரு வேமுமொன றத்திருந தெமுற  
ஞேத்து னங்களித் தோகையுற் றிடவுற மொருநாள்  
எய்த்தி டாதுயி றிமுதிமட் ஞேற்றினின றிடுமென்.

6

ஏச நாயகன் றிருக்கரத் திரவியே யென்னத்  
தேச மல்கிய வழிவிலா ஜீவகி ரீடம  
மாச றத்திகழ் கின்றன கானுமின் மக்காள்  
பேசி னும்பொருட் டாயதோ ரெட்டுணை பிச்கா.

7

முளைத்த காதவின் வெதுப்புரீஇ முனம்பல ரோடித்  
தனைத்த பாசத்தின் மினிப்பினு விடைக்கிடை தடுக்கிக்  
களைத்து வீழ்க்குயா கதியிழந தனரிது கருதி  
இளைத்து நினறிடா தோடுமின நனைபபன வெறிந்தே. 8

அல்லை யோசகதீக் குண்டினுக் ககப்படா தின்னும்  
விலகி ஸீர்லீ வெங்கொடு வினைபபகை வெறுத்துக  
கலக மிடடுடற் குருதினீ கஸிழ்தரக கற வி  
உலகி டைசசம் ராடலீ ரினறுகா றரவிரீ. 9

விட்பு லத்தர சுரிமையை விழைந்தமெய் நோக்கங்  
திட்ப மாருக சிந்தனை மயலறத தெருண்டு  
கட்பு லபபடாப் பரமகா ரியங்களைக கருதி  
நட்பு ஸீவிச வாசத்தி னனியுரத திடுமின. 10

விஞ்ச மேல்வரு சேஷனை யெவற்றினும் விரிந்த  
நெஞ்ச முமமத னிசசையு நிகழத்துதற கரிய  
வஞ்ச கக்கொடும பகைமையா மாதவின மககாள்  
செஞ்செ வேதெரிந தகறுமின் மற்றன றிருக்கை. 11

எட்ப குப்பன சிறுமைய தாயினு மென்றும்।  
உட்ப கைத்திறத துள்ளதாங் கேடென வுரைக்கும்  
ஒட்ப நூனமதி யுட்கொலீஇ யொலலையி னானற்க  
கொட்பு றுமடுபப பகைதெற்ற கொற்றமுற றிடுவீ. 12

ஊன்ப முத்தழு மாயமொன் றுனுமுள் றஞ்சுமே  
நோன்பு பற்றிமுப பகைத்தற முருக.துமி னேண்பால்  
வான்பு விபபடும வல்லமை யாவுநும வசத்தாங்  
கோன்பு கண்றமெய் வாக்கிது நெஞ்சஙு கொண்மின. 13

இன்னு மெம்வழிக் கெதிருறும் விக்கின மெவையற்  
றன்ன வற்றைமேற் கொள்ளுமா றெவன்வகுத தந்யப்  
பனனு கென்றிரே லருண்மலை பரமராஜ் ஜியநதான்  
இனன அடறுத தேகுவாக கெயதுமென றிலைக்கும். 14

ஜிய மின்றுமக் கெதிர்ப்படு நகர்தொறு மகோர  
வெய்ய தீச்சிறை விலங்குபல் விக்கினம விரவி  
மையி ருட்படு மலையெனத தொடாநதெத்தீ மலையும்  
ஏய்ய தித்துணை யடைந்தவை வருவன நுனிக்கின். 15

கைய கனறன்ற கானகங் துருங்மேற் கடலசூழ்  
வைய கத்துமா யாபுரி நகரிடை மறிந்து  
வெய்ய கானவர் வலைப்படு மாணை வெருண்டு  
பொய்ய ரீட்டுவெங் கொடுமையிற் புன்கனுற் றிடுவீர். 16

ஆற் லைத்துமை யடித்தப ராதரென் ரதட்டிக்  
கோற் லைத்துணின் தாக்குவா கொடுஞ்சிறைப் புறத்தில்  
மாற் லைத்துறும் வமபர்பொய் வாய்மையி னீதிக  
கூற் லைத்தவன் முன்றிலி னிறுத்துவர் கொடியோர். 17

மம்ம ரில்லிச் வாசத்தின் வலியசான் ரூக  
நுமயி வேயொரு வன்கதி கூடுவ னுதலிற்  
செம்மை யுத்தம் ராயிரும் ஜீவனுள் எளவும்  
நமம் கீபதி நலகுவா நலந்திகழ் மெளாலி. 18

முன்கு லாஸிய நெறிப்படு மிடரெலா முயங்கிப்  
பொன்கு லாங்கா புகுவதி விடைபபடு புங்காதீ  
வன்கொ லைபபடு வாதனீ வரமபறு மெனினும்  
நன்க தாயசிற் சுகமபெற லெத்தனீ நன்றும். 19

விஞ்ச பேரின்ப வீட்டில குய்க்குமெய்ந் நெறிதான்  
வஞ்ச மிககமா யாபுரி மறுகையூ டழுத்துச  
செஞ்செ வேசெலும் பிறிதொரு வழியிலை ஜெகத்துக்  
கஞ்சி யோடுவ தெங்கன மாககையுள் எளவும். 20

தம்ப லக்குறை யுணர்ந்தருட் பலத்தையே சாாங்கிங்  
குமபா நூனெறி யொழுகியோரக குறுபெருங் துன்பம்  
வெம்பு தீயென முருககினு முனனின்று விலக்கி  
நம்பன் வானங்காட் டியாபத் நலகுவா நமர்காள். 21

துன்பம் யாவையு மொருங்கறத் துடைபபினுங் துடைப்பர்  
அன்பின் மெய்சிச் வாசத்தை யவனியிற் ரெரிக்க  
வன்ப கைப்புலத ததியனா மதிப்பினு மதிப்பர்  
ஏன்பு ரிதன ரெமபிரான் யாவுனன ரெமகடு. 22

பந்த ஸ்ங்குமுப பகையறும் பாவசங் கடங்கள்  
நந்து மெவ்வகை நலிவுமின் துயாகதி நன்மை  
முந்து மாரண சாக்கியா முடுகியா ருயிரைச்  
கின்து தீருக் குறுங்கு செப்புமா றரிதே. 23

தீத்தொ மூற்படு மாயையூர் சேருமக் காலீ  
கோதது ஸாததவென் வாய்மையைக் குறிக்கொடு கருதி  
வதத ருஞசரு வேசனு ரெழிறறிருக் கரததும  
ஆத்து மங்களைக் கையடை யாககுமி னஞ்சீர். 24

என்ற கத்துநல் லுணாவெழ வின்னன தெருண்டு  
கனறி துக்குளங் கசிந்திடு கறவையான் கடுபை  
நன்று ளங்கொள்ளுஞ் சொனமதி புகட்டின னவைதீர்  
குன்று றுஙலங் சூலவுமெய்ச சுருதிதோ குவன. 25

குரவன் வாய்மையி னயசஞ் சீவியுட் கொண்டு  
கரவி லாவிச வாசமெய் யனபொடு கவினி  
விரவி யோங்கவின வேதியா வினானுல காஞும்  
புரவ லன்றிரு வழிததுணை பழிச்சினா புகலவார். 26

எந்தீத நூனெறிக் கிடையிட்ட யெதிர்தெமைத் தெருட்டி  
அந்த மிலபர மானநத் மண்டயுமா றளிதத  
விந்தை யாயைபே ருதவியை வியந்தனு தினமுஞ்  
சிந்தை யாரவுள் ஞுவதலா லனசெய்கேஞ் சிறியேம். 27

பொய்வ குத்தடு மாயமும் புலைமையும் போகத்  
தெய்வ னின்னையா தெரித்தனை ஜீவர ஸைக்காம  
மெய்வ குத்தனை மேல்விளீ வணவெலாம விரிததாய்  
உய்வ மூபபடுத துதவிமற் றிவற்றினவே றுளதோ. 28

ஒவில் பல்பெருந துன்பமிக் குடற்றினு முருக்குப்  
பாவ காரியா செகுப்பினுங தீவழிப் படரேம  
ஜீவ ரஷ்னை தருகிறில் திபேகவே ஜீவன்  
சாவு முதிய மென்றெருப் பட்டனா் தககோய். 29

வாழி யையநீ புரிதிருப் பணிவிடை மல்கிப்  
பாழி யம்புவி முழுவது மிரஷ்னைப் பயன்கொண்  
ழீழி சூழிநின் றுயாகவென் றுளங்குவிந தேததி  
ஆழி யானகர்க் கேகுது மருள்விடை யென்றூர். 30

அண்டர் நாயகன் றிருவரு ளாக்கமு மடியார்  
கொண்ட நல்வயி ராக்கியமுங் குணிததருட் குரவன்  
மண்டு மன்பினு சிகள்சொவி விடுததனன் மரபிற்  
றெண்ட ரஞ்சவித் தேகினர் சுருதிமார்க் கத்தில். 31

இடைவி டாதுமெய் வேதிய ரிருவரு மினங்கி  
நடைவ மிப்படே நயநுசின் ஞளினி னலங்கூர்  
அடவி நீதுவங் தலகைதொக் கறங்குடி போய  
புடவி சைசமா யாபுரிப் புரிசைகண் னுற்றூர்.

32

ஞானுசிரியனைக் கண்ணுற்ற படலம் முற்றிற்று.

மாயாபுரிப் படலம்.

அரிய நானெறி கடைப்பிடித தாரணக் கிழவன்  
பரிய கானகந துருவிவா திறுத்தமை பகாந்தாம்  
விரியுங் தீவிணைக் குறையுளாய் விளங்கிய மாயா  
புரியின் பான்மையுங் கோன்மையும் வகுத்தினிப் புகல்வாம். 1

இஞ்சி தோன்றலு நிதானியென் றிசைபெறு மெந்தல்  
அஞ்ச லிதுஞின றையசின் னனுபவத தாய்ந்த  
வஞ்ச மிகமா யாபுரி மாபுளாக கெனஞ்ச  
செஞ்சொ லாரண னன்றென வினையன தெரிப்பான். 2

தொன்று தொல்லறங் துதைநதெழில் குலவிப தூய  
மன்று தொககபல வளனெலாங் கரவினுல வெளவிக்  
கன்று வெஞ்சினத் தலகைதன கவிசையைக கவித்தான்  
அன்று தொட்டுமா யாபுரி யாய்திவ் வகிலம். 3

தூய னன்மையுஞ் சுகிர்தமு மொருங்கறத் துடைத்து  
மாயி ருமபுவி முமுவதூர தனதென வளைதத  
பேய னெபகைத் தவிததையாம பிறங்கலை யடுக்கி  
மீடு யாந்தவான கடிமதி லிட்டனன மேனுள. 4

மேனி வந்தெழு மெளட்டியப் புரிசையின் விரகால்  
ஞான பானுவின் குதிரொடு நற்கலை மதிதோய்  
தூன வந்திகழ் சுடரொளி பகத்துறச் சுலவா  
தீன மாய்புன சமயமின மினிகளே யியங்கும். 5

மட்டி லாதுயர் கடிமதில வானுற நிவங்கு  
முடடு மென்றெழின் முத்திமா நகாவெளி முகட்டிற்  
கெட்டி நிற்குமற ரகழிலாய் திறங்கிரு ணிரையங்  
தொட்டு நிறகுமீ தணறிவே றுளகொலோ சூழ்ச்சி. 6

கடிம தீற்புறத் தகழினீர் நிலையெனக் கருதி  
நொடிவ ரண்று மாயமாக் காரிரு னுதலிப்  
படியும் வானமும் வாய்மடுத தோருஷழப் பதுங்கிக்  
குடிகொ ஞந்திரு வரங்கமே யதனிலை குணிகின்.

7

சஞ்ச வஞ்செறி நிகையபா தலங்கொலோ சமைந்த  
பஞ்ச பாதகப் படுகரோ பாரகம் பொதிந்த  
வஞ்ச மல்குகா ராழியோ மிர்புறம் வளைதக  
சஞ்ச றுததொல் ல்கழிமற் றியாதென விசைபபாம்.

8

குஞ்ச யாத்கபெம் மானடிக் கன்புசெய் குநாதம்  
பரிசு கழ்ந்தவ துறுசெய் பாபா படாந்த  
எரிசு லாநா கததுநின் ஹேற்று மேஞ்ச  
புரிசை முற்றபே ரகழியி னிடமிழீழ புனியோர்.

9

பண்டு கேடுகுழ் கொடுவிடப் பாந்தள்வாய் முழையோ  
கொண்ட மாரககளை விழுங்குதிக குமபியின குகையோ  
மண்டு நித்திய மரணத்தின் மதகரோ வலகைத  
தொண்டை தான்கொலோ வாயிலை யென்னெந்த துணிகேன்.

10

கேட்டி னுக்கெலா மொருகுரு பீடமாய்க் கெழுமி  
மேட்டி மைத்திட ராயகோ புரநினை வியனபொற்  
கோட்டி மாசலக குடுமியிற் கோங்காப புரிசைக்  
கேட்டு வாயிலிற் றிகழ்வன திசைதிசை கெருவி.

11

ஊழி னுமென வரப்பியோர் மடமையி னேங்கிப்  
பாழி யயபகு வாய்தொறுந் திகழுமுப பரிகை  
ஆழி பொங்கிமே விடினிறு வாமென வஞ்சிப  
சூழி மானிடஞ் சமைத்தகோ புரமெனப போலிவ.

12

வண்மை மலகுழு தெயிற்றலை வாயில்க டோறும்  
புன்மை மல்கிய பேதைமைப பொறிகளே பொதுளித்  
தின்மை யாவையும் விருப்பொடாந காரிடைச செறித்து  
நன்மை யாவையும் புறபபட நவிசதெறிக திடுமால்.

13

மரண கண்ணிகள் வீசதந் திரவலை மாயா  
கரண வேதிகள் பாசங்க னினையன கஞ்சி  
முரணி வேதியர் குழுக்களை முருக்கியங் திரங்கள்  
அரண வாயிலி னமைந்ததி ரடர்ப்பன வனந்தம்.

14

மாய முற்றிய ஞானகு னியமதிள் மலிங்த  
தீய யந்திரத் திரள்கொலோ திசைதிசை செறிந்து  
பேயும் பூதமுங் காளியுங் கூளியும் பினிறி  
ஆயி ரங்களாப் படையெடுத் தருங்கடி யமையும். 15

மோக மல்குமா யாபுரி மூதொவின் முயங்கும  
வாகை ஸீஸொடிக் குலங்களாவின் டெலவரு மரபு  
மகம் வேட்டுமூன் மதிபிலீர வாம்பிலசிற் றின்ப  
போக முண்டிவண் வயமினென் றழைப்பது போலும். 16

உரவு ஸீர்நிலத் தலைகமா னிடரு மொருங்கே  
காவின வெளவினேங் காசினி முழுவதுங் ககனத்  
திரவி மண்டிலங் காறுமெம் மாஞ்சை யெமமைப  
பரவு கென்றெயி ஹயர்ததிய பதாகைவின் படாவ. 17

இகழு மாறேரி கோமதி லிடிந்ததற் கிசையத்  
திகழு மெய்ச்சரு திததொனி திசைதிசை முழுங்கின்  
அகழி சுறுமூலில் வாணிலீ குலையுங் மவாதம  
பகழி யாதிய படைக்கலம் பாழ்ப்புத் தாவால். 18

தீவி ஸீக்கொரு களஞ்சியங் தீக்குண மன்றம்  
பூவி துக்கநு போகமா ஸிகைபுலீ புரக்குங்  
ஹோவி னுகர சிருக்கையாந தருக்கொரு கோப்பம்  
ஃவீ அுக்கெலாங் கேடுமா யாபுரிச் சிறையே. 19

பாத கத்தொழில் பயிலிடம் பாதலம் புகுத்தும்  
வேத ஸைப்பாயிர வினோடுலம் னியனபிர பஞ்சச  
சாக கத்திரள் குழுமிய தனிட பெருங் கோட்டாஞ்  
சோத ஸைப்படு கிடங்குமா யாபுரிச் சூழல். 20

உலக மாயவர்த் தகம்புரி யொருபெருஞ் சங்கை  
கலக வாள்விழிக் கணிகையர் காமியக கோட்டி  
அலகி லாதபொய்த் தேவருக் காலய மழிமபற்  
கில்கு கிண்றமா யாபுரி யிருதயத் தானம். 21

நாச தேசமென் றிசைபெறு நானிலக் கிழத்தி  
நீர் மான்மதி வதனமோ நினைவினைக் கவரும்  
மோச வாள்விழி யோதட மாாபிடை முயங்குங்  
காசி ஞாமோ வெங்கொல்மா யாபுரி கருதின். 22

பரிசி லாதுய ரிதயமா வினைக்கொறும் பயிலும்  
வரிசை தப்பிய மன்னர சிருக்கையு மன்றும்  
எரிசி லாமநி யாயஞ்செய் கோட்டியு மீணப்  
புரிசை முற்றிய கோபுர நிளைகளும் பொலியும். 23

தீமை மல்கிய ஜெயக்கொடி வானுறத் திகழுங்  
காமி யச்சவை பகுத்திடு முழவொலி கறங்கும்  
பாம ரக்குழு வேயன வரதமும் பயிலுன  
சாமி யைப்புறக் கணித்திடு தவநெறி தழைக்கும். 24

கடிம ணப்பறை பின்பறை விழாப்பறை கறங்கக்  
கொடிப இமபொரு களப்பறை வயின்ரூஹங் குளிறப்  
படிபு ரந்தருள் வளந்தரு பைமபுயன முழககத்  
திடியின் சுமமையைச் செவிமடா திநகக ரெண்றும். 25

தெருவி ஞென்றுபன் னூறெனுங் குறுங்தெருத் திரிய  
மருவு மங்கர் மாநதரே வழிமயங் கிடுவா  
பொருவ ருங்கலை கறபினும் பொருணிலை குறிக்கொண்  
டொருவ மிபப்படா துழன்றிடு மூளாமே போல. 26

மேதி னிப்படு தேசங்கள் வியன்மறு காகக்  
கோநு மல்குபண் மதங்களே குறுங்தெரு வாக  
ஐாதி பேதங்க ஓளபல சந்துக னாகத  
தீது துற்றுமா யாபுரி புகுந்தன தெரிக்கின். 27

நான் கைவகைத் திரவிய முப்பழ நறைசெந  
தேனு லாந்து மலாக்குவை மயினீனாஞ் செறிந்து  
மேனி வந்துபல கொடிவிராய் வெண்சுதை மாடம்  
பானி லாத்தவழ் கிரியெனப பொலிகின்ற பலவே. 28

உருக்க வின்பெறக் கைபுளைங் துண்மையை யொருவித்  
திருக்கு லாவியுள் எகமபுறந கொடுவினை திருந்திப  
பெருக்க மாயடாம் பிகத்துப பின்பிபுறும் பின்க்கா  
செருக்கி ஞேங்கிய மாடங்க எளபயில திகழ்வ. 29

கேடு சாலுமிவ் வுலககோ லாகலங் கெழுமி  
மாட மாளிகை கூடகோ புரம்பொது மன்றம்  
மேடை மேனிலை யரமியத் தலமென விரவிப்  
பிடு சாலுருப் பெற்றன வோவெனப் பிறங்கும். 30

அவ்வி யத்தினு ணவச்சுவ ரமைத்தகங் கெழீஇய  
தெவ்வின் வனறுலாங் கிடத்திவச் சிரத்தகால செறிந்து  
வெவ்வி யற்படு மேனிலை திருத்திவெள ளாளிகால  
செவ்வி யாக்கிய மாளிகை வயின்றேறுங் திகழுவ. 31

கோது மல்குமா யாபுரி நகரிடைக் குழுமி  
ஒக ரும்பல பாக்கங்க ஞுள்ளன வவற்றில்  
ஆதி யாயது மரும்பொருள் சுரப்பது முங்கங்  
கேதி லாவிழழுந திடுவது மிந்தியப் பர்க்கம. 32

குன்றி டாதுயர் கல்வியுங் கொழுநிதிக் குவையும்  
மன்று தொக்கவை வகைத்திர வியங்களு மலிந்து  
தொன்று தொட்டுல வாநில வளங்களுங் துதைநடதே  
பொன்றி ணிதபொற் பேழையிற போவியுமற நதுவே. 33

நாலு வேதமா ரங்கம்பன் னெண்புரா ணங்கள்  
கோலு மூவிரு சமயங்கள் குலவுழுத தெவா  
சீல மாபதி னெண்புலப் பாடைகள செருமிப்  
போவி மாந்தணை மருட்டுவ விடநதொறும பொதுளி. 34

வாயி லங்கிருண் மறைத்தொனி மார்புநூல் குசைப்புல்  
தீயி லங்குபல வேதிகை திருத்துழாய் மாடம  
மீயி லங்குபல் குலக்குறி புண்டர விதங்கள  
ஆயி லங்கிய பாாபபணச் சேரிக ளனநுதம. 35

மண்ணர் தொல்குலத் தவரென வறும்பெபர் மேன்னமை  
பணனி வணமனஞ் செருக்கிவெம படைத்தொழில் பயின்று  
துன்னு மிரக ரிடைக்கிடை தொடுத்தினி திருத்  
வன்ன மேனிலை மாடங்க ளனபபில மலிவ. 36

ஒன்றி னாதிய மொன்பதாக் கொண்டிவிற் றேம்பி  
நன்று திதுநா டாதொரு காசுக்கு நஞ்ச  
தின்று நீணிதி செருக்கிய வைசியா செறித  
பொன்ற மூத்தமா ணிகைநிலா கோடியாப பொவிவ. 37

எண்டி சாமுகத் திசைபட வர்த்தக மியற்றி  
மண்டு காமியச் சுவைபடு மாயமாச் சரக்குக்  
கொண்டு கட்டிவிற றாதியக் கொள்ளோகொள வணிகர்  
பண்ட சாலீக உறைதொறும் பெருவளம் படைப்ப. 38

அங்கண் மானிலங் திருத்தியூண் விளைத்தன வரதங்  
தங்கள காரிய தூரந்தர ராக்குடி தழைப்பக  
கங்கை யின்குலத துதித்தழு வைசியராங் கபட்டு  
வெங்க ஞோதம மேனிலை மறுகெங்கு மினிரவ். 39

முந்து முக்குலத் தவர்பணித் திடுதொழின் முழுநாஞ்  
சந்த தமபுரி தநதுதந் தங்குல தெய்வம்  
அந்த ஞோரென றஞ்சஸி யாககியு மடங்கீச  
சிந்தை கண்ணிய சதூதத்ரவாழ் மனைகளுந திகழும். 40

கைத்தொ மீற்படு மாடசூ டங்களுங் கவினி  
மொய்த்த யந்தூர சாலையு முறைநெறி பிறழு  
வைத்த நாடக சாலையும் போதுபபடு மன்றங்  
குத்தி ரத்தொடு பயில்வன நகரிடைக் குழுமி. 41

இழீ'கு லத்தரென் நேரைனயா புறக்கணித் திகழுங்  
கழிம டக்குடி யாளாதஞ் சிந்தனை கன்றி  
வழிவ மீபபகை கொண்டுவாழ் மனைச்சிறு குடிசை  
பொழிவி டம்பெறு புறங்க ரெங்கனும் பொலியும். 42

திங்க ளோக்கரி தாக்குவ செழுஞ்சிதைப் பித்தி  
கங்கு லீப்பக லாக்குவ கணிகையா கழகம்  
மங்கு லீச்சிறி தாக்குவ மலிபுகைப படலங்  
தங்க ளோக்குரு டாக்குவ ரிந்தியத தருக்கா. 43

இருள்ப மெமரச் சோலையு மிருதயக் குகையும்  
மருள்ப உங்களி விழிகளு மதத்தநான மரபுந  
தெருள்ப டும்புவிக் கலைகளுங் கலவியின றிருக்குஞ்  
கருள்ப உங்குல மலாகளுந துததுவென் எடையும். 44

கண்ணி குத்துவர் காழுகப் புள்ளினைப் படுப்பான்  
வண்ண வாள்விழிப் பரத்தையா மறுகெங்கு மருட்டி  
நண்ணி யெதுவா மனைதொறு நயப்புளா பேசிப  
பெண்ணெனு முக்கறு மாதாக காமப்பேய் பிடித்தோர். 45

அங்க மாமத வாரணத் தொனிபடு மல்லால்  
அங்க மாமத வாரணத் தொனிப்பா தாக  
எங்கு மில்லைழுக கிகங்தன வென்பதை யல்லால்  
எங்கு மில்லைழுக கிகங்தன விலையென விலையால். 46

மறமெ லாங்குடி புகுஞ்சுள மாணவ ரூளத்தில்  
அறமெ லாங்குடி போயதவ் வணிநக ரொருஷிப்  
புறமெ லாம்புலை நிரமபின பொருவரு ஞானத்  
திறமெ லாங்கைப் படுவன தீவினை கதிப்ப.

47

மெய்யு கைப்பவர் யாவரு மடம்படு மிலேச்சர்  
பொய்யு கைப்பவ ரேய்தி புண்ணிய புருஷர்  
கையு லோபரே மதியுளர் கசிந்துப காராஞு  
செய்யு மாந்தரே பயித்திய ரினகாச் செவவி.

48

புகழ்வி ருங்பியட் டெட்டுவர் புரண்டநா லவருக்  
கிகழ்வ ரேழூயை யிரங்கியோ சற்றுண வீயார்  
திகழு ஞான்நால் செபுவர் திருட்டள வாக  
அகழுவ ரேணை ராநிதி வைப்பிட மறிந்தே.

49

பத்தி நூல்வழிப் போக்காமேற் படாப்பழி கூறிக்  
கத்து வாாதெருத் தெருத்தொறுங் சத்தபங் கடுப்பக்  
குத்தி ரத்துவ வேடாபாற் கூட்டுண்டு களித்து  
மித்தி ரத்துவம் பூனுவா கொக்கன விரகால்.

50

பஞ்ச தந்திரம் பயிலுவர் காமதால் படிப்பர்  
தஞ்ச மாக்கிய வுடைமையைத் தமதெனச சதிப்பர்  
நஞ்ச மன்னதீ வினையெலா நயந்தனுட் டிப்பா  
வஞ்ச மலகுவாய் மொழியிலுற புதைப்பட மறைப்பார்.

51

கடனீ வாங்கியே மாற்றுவா சிலர்சிலா கையிற்  
கடனீ வையெனத் தொண்டையை நெரிபாகைக் கணக்கிற்  
கடனீ யேற்றிமற கடடுவா சிலாசிலா கடுகிக  
கடனீ யனறியோ காசிலை யெனப்பொருள கரப்பார்.

52

கொண்ட பெண்டிரா ஹதியங் கொண்டியிர் கொருவி  
உண்டு தேககெறிந் துழுவுவா பாழ்வயி ரேமபி  
மன்டு காமவெம் பினிபினுல் வரனமுறை மயங்கி  
எண்ட காப்பழி பூனுவ ரிகபர மிழந்தே.

53

அன்ன சத்திரத் துண்டுதேக் கெறிபவ ரனந்தந்  
துன்னு காமசத் திரங்கெதாறுங் துதைபவ ரனந்தம்  
மன்னு செல்வாதம் மனைக்கடை வறியவ ரனந்தம்.  
இன்ன அற்றுளாக் கசந்தமு மேழைக் ளனந்தம்.

54

களி கோட்டமு மூட்டமு மாட்டமுங் கதிக்குங்  
கூளி நாட்டமுங் குறக்குறி யீட்டமுங் குமையுங்  
கோளி னீட்டதது மனீதொறுஞ் சண்டைகொக் கரிக்குங்  
தேளி னீட்டிய விடமெனச செவிக்கிடர் செருகும். 55

வேறு.

மயங்காட்டம் புரிகணிகை மடமாதர் மனமருட்டி  
இயங்காட்டி ஸயங்காட்டி யெழில்காட்டி ஸிழிகாட்டி  
நயங்காட்டிப பயங்காட்டி நகைகாட்டிச் சிளைகாட்டிக்  
குயங்காட்டிக் காழுக்காக குரங்காட்ட மாட்டுவரால். 56

உண்டாட்ட மந்தணருக் குளையாட்ட மடவாக்குக்  
கண்டாட்டங் காழுக்காக களியாட்டங் குடியருக்குக்  
கொண்டாட்டம் பரத்தையாக்குக் குடியாட்டங் கொடுங்கோற்குத்  
திண்டாட்டம் பொருளிலாககுச் சிரசாட்டங் கெருவிக்கட்கே. 57

வேறு.

தன்ன யங்கெடா துலகுவப் பாககலே தருமம்  
என்ன திங்குசெய் தாயினு மீட்டலே பொருள்மற்  
றின்ன வின்றியே யருந்தலும் பொருந்தலு மின்பம்  
பின்ன ராவதே வீடெனப திநகாப பிரமை. 58

நன்று ஞற்றுவார்ச் செகுப்பதே நகரதி பதிக்கு  
வென்றி தீதுசெய் வினைஞாப புரபபதே வேட்கை  
கனறு சிற்றின்பப் போகமாங் கண்ணியைக் குததி  
எனறு மாந்தனாப் படுபபதே யிடையரூ வேலீ. 59

மனனு நற்குண மங்கல வணியிலா மடவார்  
நன்னா மேனியை மினுக்கியு நலுவடை புணைந்தும்  
இன்ன றுமபுகை யூட்டியு மெழினலம் புகழ்ந்தும்  
பொனன ருங்கலங் திருத்தியும் பொழுதுபோக கடிப்பார். 60

சதுரர் யாமெனத் தருக்கிய வாடவச் சமுக்கர்  
மதுவி றைச்சியுண் டாடியும் வஞ்சனை யிமைத்தும்  
முதுவ ளாப்புறக் கணிததும்வெஞ் குதுப்போர் முயன்றும்  
பொதும கீந்தகொழும் பியற்றியும் பொழுதுபோக கடிப்பார். 61

நீச மல்குமா யாபுரி நெடுங்க ரிடைசசென்  
மாசி ஓல்வழிக் கிருமருங் கிஜுமபல வளஞ்சேர்க்  
தோசை பெற்றமா யக்கடை வீதியோன் றுளதிங்  
நாச தேசமா தமங்கலக் கழுத்திடு நாண்போல். 62

செ வ டு.

மீடிபர் கதியை நாடி வேதநூ னெறியிற் செல்லுங்  
தூயகாக கெடுப்பா னெண்ணித் துணிந்துபே யேல்செழுலாம்  
பேயினத் தரச னாகித் தியற்றினன பிறகக மேனுள  
மாயசு னியப்பன் டங்கன் மலிந்தவிம் மாயச சந்தை.

63

அலகு நிதியுத் யோக மாஞ்சக மகிழைப் பட்டம்  
இலகுபொன் வெள்ளி யிலல மிசைதன தானி யங்கள்  
பலகலன் வாக னுதி படைக்கலந் தவிச டம்பம்  
உலகசம் பத்துல் லாச முயாகுலப் பெருமை மேன்னை.

64

பலகலை ஞானே பாயம் பகட்டுளை பஞ்ச தந்தரம்  
அலகிலாச சூது வஞ்ச மபகட மபத்தா பாசுக  
கலகமிச சகமே மாற்றங் கள்ளங்கை தவமலா சாலங  
குலகுறி யடையா எங்கள் குசோததியங் குதாக்கங் கோடடம். 65

மந்திர வித்தை பட்ட மாசித்தி மாய வித்தை  
எந்திர வித்தை கண்கட் டந்திர சால வித்தை  
தந்திர வித்தை யோகங் தருவித்தை கருவின வித்தை  
வித்தையா ரோப வித்தை வெருவித வினோத வித்தை.

66

உணவிதங் தனைய வாய வுலப்பிலா மாயப் பண்டங  
தாாவளம் படுக்கு மாயச சந்தையித தகைமைத் தொன்றே  
வஹாவளை போலத தொக்கு மலிந்தமா பாவபபண்டம்  
விளாவினி லழிந்து தோற்றி விலைபபடும் வைக ரேறும்.

67

வித்தகக் கலைப்ப யிற்சி மேதையாத் துமவி சாரம்  
உத்தம ஞான நன்மை யுண்மைல் லுணாசசி டதவ  
பத்தியுள் ஓன்பு சாந்தம் பவித்திரங் தனைகண் ஞேட்டஞ்  
சித்தநற் குணநற் செய்கை ஜெபதப விரதஞ் சீலம்.

68

முத்திசா தனங்க ஓாக முதுமறை திகழ்த்திக் காட்டும்  
இத்தகு வனப்பு வாய்ந்த விரும்பொரு ளெவற்றென் ரேஹுங்  
குத்திரம் பயிலு மாயக் கடைதொறுங் கோடி செம்பொன்  
வித்தினுங் கொளக்கிட் டாது விடமன்றித் தருமோ னாகம்.

69

அவந்தரு திருவி னுய வாவணத் தணிகொள் வீதி  
நிவந்திரு பாலுங் தற்றி னிலவுவர்த் தகசா லீக்குள்  
நவந்திகழ் மாய சால நயந்துவிற் றிருங்தெங் னாஞ்சும்  
உவந்துல கருந்த ஐட்டி யுயிர்ப்பலி கொள்ளு மன்றே.

70

மானுடை யுணவு பான வருக்கமஞ் சனஞ்சு கந்தம்  
பூணனி கலங்கரப் பூரப் புதாநறுங் கலவை மென்பூக்  
காணகெஞ் சிவருங் காட்சிக் கருபபொருள் பலவு மீட்டி  
நீணகர்க் குதவி யென்று நிறைவளம் படுக்கு மாதோ. 71

வகாகட னகர நாடி வனம்படு மழுதத் தோடி  
குகாகடற் புஸியின் மேய கொழுநிதிக் குவையும் விண்மீன்  
புராநவ மணியி னுய பொற்குவை பலவும் பொங்கி  
நிளாங்கோ பொலிய வெங்கு நிருதனமை பயிலு மாயம். 72

அசத்திரு விரிக்கு மன்றே வகிரோளித் தீபம் யாண்டுந  
தோகுததபன மனிமுத் தம்பொன் சுடாளிரி வைர மாதி  
மகத்தொளி விளைகக நாஞ்சு மாயவாத தகஞ்செய் மாந்தா  
அகத்திருண் மலியு மல்லா லகலகில திதுவே யாக்கம். 73

பல்வளங் செழுமு நானு தேசத்தும் பயின்றங் குள்ள  
நல்வள மொருவி ஜீவ நாசததை மலியக் கொண்டு  
சொல்வளாம் பெருக்கி விற்றுச் சூனியப பொருளை யாக்கிக்  
கொல்வளாம் படுக்கு மாயக் குததிரங் குலவுஞ் சந்தை. 74

அங்கிலோ தேசத் துள்ள வரும்புரு ஷார்த்தங் கொள்ளார்  
பொங்குடாம் பீகம் வன்கண் பொருளீட்டு தநதி ரங்கள்  
வெங்குடி கேடென் றூய விளாசத்தை விலைப்பா ஸீட்டிச்  
சங்கடம் பகரு மாயச் சந்தையி னமலைத் தெங்கும். 75

மாயிரு ஞாலத் துள்ள வழமபிறீக் குணங்க ளெல்லாந்  
தீபசிற் றின்ப போகச செவ்வியா யுருவு வாய்ந்து  
மேயவிவ வுண்மை தேரா விழிமருண் டெளிதிற் றுய்ப்பர்  
தூயஜி வியததை நல்கிச் சுடாவிழு பதங்க மேபோல். 76

பாரீச ஞாக்க காட்டும் பாதகப் பசாச னுய்த்த  
மாரீசக் கடையின் சால வஞ்சவின் பததை நசசி  
நேரீசம் குழுவின் மொய்தது னிலவுல கத்து மாந்தர்  
நீஷத் துணாவுற் றூன்ம னுகிய மிழப்ப ரந்தோ. 77

ஆரணங் காட்ட நாடி யகங்குழூந் திருப்பார் யாண்டும்  
ஆரணங் காட்ட நாடி யகங்குழூந் திருப்பா ரில்லர்  
தாரணி தந்த ஞானச் சனியனைப் பணிவார் யாண்டுங்  
தாரணி தந்த ஞான தம்பிராற் பணிவா ரில்லர். 78

மறங்கடைப் பிடித்து நின்ற வண்கணூர் மறுமை னோக்கி  
அறங்கடைப் பிடியா ரென்னே வழிமதி படைத்து மாயம்  
பிறங்கிய மறுகு லாவிப் பேதுற்று வறிது மாளவர்  
கறங்கிசை யவாவி மாயுங் கேகயங் கடுப்ப மன்றனு. 79

தெருட்கடல் படியாச் சிந்தை தீவினைக் கடற்கு ஞுய்ப்ப  
அருட்கடல் படியா ராகி யாசையங் கடற்குண் மூழ்கி  
இருட்கடல் படிவ ரநதோ விநக ஏது மாககள்  
மருட்கட விகந்தா னநத மாககடல ஞுவிப்ப தெண்ணே. 80

## வேறு.

நித்தி லம்பவ எஞுசெறி நீர்மையின்  
பத்தி யாய்த்தினா நாடிய பானமையின்  
கத்து லப்பரி தாயக ணக்கினில்  
தத்து நீககட லொககுமச சநதயே. 81

படம்வி ரித்துப் பஃற்றலீ தோய்ந்துபே  
ருடலகி டத்தியு றுவன வாயிடிலக்  
கொடுவி டமபொதிந் தாருயிரக கொள்ளொகொள்  
நெடிய பாநதளாந் நீள்கடை ஷிதியே. 82

என்றி லங்கவி லங்கெழின் வாய்நெகூ  
மன்ற லாராதளி மொயத்தம துச்சஶராரித  
தொன்று ளகசளி காட்டலி ளெண்மறு  
கன்ற லாந்தவ ருங்கடி மாலையே. 83

திசைமு கந்திக மூப்பொருள் செய்தலின்  
வசையின மாயைவ ரம்பு பான்மையின்  
நசைபி றங்கமன் றுடிந டிதலின்  
இசையு மயமறு கிநதுமுத தேவா. 84

முச்சக் காயிரம் பொய்படு முந்துபொய்ப்  
பேச்சக் காயிரம் பொன்படும பேசுபவெள்  
வீச்சக் காயிரம் பொன்படும் வீச்சவா  
யேச்சக் காயிரம் பொன்படு மென்றுகே. 85

கோடி கோடிகு விப்பன குத்திரங்  
கோடி கோடிதொ குப்பன கோண்மொழி  
கோடி கோடிதி ரட்டுந்கொ டிவினை  
கோடி கோடிகு வைசிதிக் கொள்ளையே. 70

கோடி கோடிகு ஸப்பெரு மைகொளுங்  
கோடி கோடிவெங் நோயிற்கு நைந்திடுங்  
கோடி கோடியுல் லாசத்திற் கொள்ளோபோங்  
தெடி வைகலுஞ் சேமித்த தீநிதி. 87

கோடி கோடிகு டலிற்பு நைந்திடுங்  
கோடி கோடிகு டிவெறி கொண்டிடுங்  
கோடி கோடிசிற் றின்பக்கு கைபுகும  
ஒடி யாடித்தி ரட்டிய ஓாநிதி. 88

ஆட ரங்கத்த ழிபபல் லாயிரம்  
பாட ரங்கமப றிக்குபபல் லாயிரங்  
கூட ரங்கங்கு நைக்கருமபல் லாயிரங்  
கேட ரங்கங்கெ டுக்குபபல் லாயிரம். 89

\*கண்ட மாயக்க டையுங்க னின்கடை  
தண்டு மாயச்ச ரக்குஞ்ச ரக்கினின்  
மண்டு மினபமு மாயையெ னுமதி  
பண்டொ ஞானிப காதன னுண்மையே. 90

உன்ன தானங்த வோங்கல ரசன்முன்  
இங்கி லத்துவந திவ்வழிச செல்கையில்  
மனது மாயவின பததைவ ணாநதுசி  
என்ன வீசிபபு றக்கணீத் தெக்னா. 91

தொண்டர் பண்ணெற வேரருமித தொண்ணகர்  
கண்டு மாயக்க டையைக்க டிநதுமெய்  
விண்டு வாததுயிர வீடுமெட் டாயுரங்  
கொண்டு னினறுபி ராண்டி கூடினா. 92

மாய குனிய மலகிய னிநங்கர்த  
தீய சிலங்தெ ரிப்பரி தென்னுணாக்  
காயி ரமமடங் காயறி வாயெஞ்சு  
தூய ஒவதியன் சொற்றன னெண்பவே. 93

மாயாபுரிப் படலம் முற்றிற்று.

## நகர்ப்புத் படலம்.

நாடி யாரணன் சொற்றுசொ னன்னிலை  
ஆடி யினகண ஸங்குமா யாபுரிப்  
பாடோ ருங்குகண் உள்ளபப தைப்போடே  
நீடு நீர்மைகி தானிரி கழ்த்துவான். 1

ஜீவ நாசம்வி ஜோக்குமித் தீக்கரக்  
காவ ஸன்செயல் கட்டற நீக்குதல்  
தேவ சேனையா கோனருட் சேவ்வியை  
பாவ காரிய ரேஞ்செயற பாலதென. 2

அவித்தை யாயவ ரஹும கத்துறக்  
குஷ்தத் மாயசிற் றின்பழுக கோளறக  
கவித்தி டித்துக்க கோளத்த ருண்முகில்  
புவித்த லததுப்பொ மூவுதெக காலமே. 3

செவ்வ னானெறி சேறுது மாயிலும்  
அவ்வ யிற்படு யாயவ மீமடிஜோக  
கெளவை யுற்றபு ரளியைக கண்ணிசேட்  
டெவ்வ னஞ்சகித் தேகுவ தெக்கதயே. 4

பாவ தீப காநடுத தீரவைவின்  
ஆவ தீதென்ற றிவுகொ ஞத்தநக  
தேவ வானிதி ருவருட் பெற்றியை  
ஜீவ ருக்குத்தெ ரிபதன் ரேருகடன். 5

நாச தேசந் கரியி னண்பொடு  
நேச மார்க்கி சேஷநி கழுத்தியுன்  
மோச நாசபவி ஜோபபரம மூரக்கரேல  
ஸச னெசமீ டேற்றம விக்குமால். 6

சோத ஜைக்குள்வி மூவகை குழ்ச்சியோ  
டாதி தேவன டிநிழி றுண்ணியாங்  
காத லாயையைக் கையடை யாக்கிடிற்  
போத மலகும ருட்டுணை ஷக்குமால். 7

என்று எக்குவிங் தின்னன கூறுவும்  
நன்று நன்றான்க டைப்பிடி நமதியாம்  
பொன்றி அம்மிடை யூறுபொ ருந்தினும்  
மன்ற ஞைகண சித்தம் கொத்தமம்.

8

வழும்பு பட்டங்ம் மாக்கையும் வல்லினைத்  
தழும்பு பட்டங்ம் மாவியுஞ் சாரநதவுஞ்  
தொழும்பு பட்டவன் நேபர மனசதற்  
கொழுங்கு பட்டன வொபப்படை யாகவே.

9

நந்த மக்கரு ஞைதன்க மல்புகுஞ்  
சிநதை யேயன்றீச் சிநதைபி றத்திலை  
முந்து வெஷகோடுஞ் துங்பழு ருக்கனும்  
இந்த வாக்கையொ டேமுடி வெய்துமால.

10

\*ஈறி லாப்பர லோகவி ராஜஸ்திய  
ஆறு செல்லுது மாவன வாகுக  
தேறு கையவை ஞைதை றத்தன  
கூறி ஞைமறை யோஸ்குணக் குன்றனுஞ்.

11

இன்ன வாறுரத் தின்னுளை யாடிநம்  
உன்ன தேச்சனை ருந்து வோலககச  
சன்னி தான்சுத் தாழ்த்துமன் ரூடியே  
சென்னெ றிக்காடு போயினா சீலபோ.

12

கன்று பேசிக ராத்தும ரக்கன்  
வென்றி யன்புவி முத்துவம விதக்கம  
என்றிவ வன்னவி கைபுனாக தேத்தியே  
சென்று கூடினா மாயச்சி நைபடுறம்.

13

ஆறி யன்னவ கழைய கப்புறஞ்  
கூழி மேருவிற் ரேன்றிய விஞ்சிபை  
ஊழி ஞேக்கிபு யாகடை வாயோரீஇ  
வாழி யாரணா புக்கனா வஞ்சலூர்

14

வண்ண மேனிலை மாடங்கள் கூடங்கள்  
எண்ணி றங்கிரு பாலுமை மிறிகழ்  
கண்ண கண்றக டிக்கா விதிவாய்  
நின்னி நூனெறி காடினர் போயினார்.

15

இதித்த மெய்யணி கற்பணி இத்தகம்  
மதித்த நீதிவென் வத்திரங் காண்கிளார்  
சதித்த பொய்யணி தாங்கிமி ஒுக்குடை  
கதித்த பாழுடல் கண்டுகண் டேகினூர். 16

விண்ணு உச்சுடர் விக்கிர கங்களி  
மண்ணு ருக்கவி யம்பிற வற்றிலுக்  
கண்ணல் பூசனீ யாற்றுமு நையெலாங்  
கண்ணிற் கண்டுகண் ஸீவடித் தேகினூர். 17

நெறியெ லாங்கள்ள நீணையி நீதிசெய்  
துறையெ லாமாநி யாயதது நையகப  
பொறியெ லாநதந்தி ரப்பொறி புல்லுமிக்  
குறியெ லாங்கணடி கேட்டுளை குறைநூர். 18

சென்ற சென்றதி சைதொழுங் தூவியிம்  
மன்ற மெங்குமவ சைபபடு வாய்மதங்  
கன்று சாபகக டங்களல் காதுறீஇ  
நின்று நின்றுதி கைத்தனா நீமையார். 19

விண்டு பாழ்ந்கதை பேசுறு வீணாரா  
மண்டு காமசசெ ருக்கரை வாாமது  
உண்டு ரபபியு ருண்டலை வாாதமைக  
கண்டு கண்டுக ருததழிந் தேகினூர். 20

புலிவ யப்படு புன்மறி போன்மென  
வலியா கைமயமிந் துளாளம் லங்கிய  
மெவியா கண்கலு முககண்டு வேதியா  
நலிவு கொண்டுள கைநதனா போயினா. 21

தூய மாதரு மந்துதை யாதவித  
தீய மாங்காச செல்வமெ லாங்குடி  
போயொ ருங்கவி யப்புனி தச்சினக்  
தோயு மேபெணச சோகமுற மேகினூர். 22

போக்குஞ் சிங்கதப்பொ ருமலும் பொதமார்  
வாக்கு கேர்செல்வ மீவில காமையும்  
ஒாககி யங்கங்கு மாயனு னிதுனர்  
மாக்க டோக்குவ முத்துதன் மேயினூர். 23

எங்கு சென்பவர் யாதுகு நித்துளார்  
இங்கு வந்ததென் ஒனுவென்றி யம்புவார்  
துங்க யாத்திகா வேடஞ்ச மந்தலீல  
பங்க முற்றப திதரி வரென்பார்.

24

வளவ னுயகம் மண்ணவ னுட்டியல்  
உளவ றிந்தும் ஸாற்றரி வரென்பார்  
கள்விற் காதல் காக்கவா வோரிவா  
கிளாசி யாக்கங்கி எக்கின்ற தீண்டென்பார்.

25

ஒஹத்து கிஞ்சித்து ருத்துமண் னேச்சினும்  
பொறுத்து நம்மைப்பு நக்கணிப் பாரென்பார்  
நிறுத்து நீதிசி கழுத்துமின் னேரெலாங்  
கறுத்த சிந்தையக கள்ளுந ரேயென்பார்.

26

\*வாக்கில் வேறலம் வன்றடி கொண்டியாங்  
தாக்கி வேறுஞ்ச மைதிரென் பாசிலா  
தாக்கி வேறல்ச மாததனறு சாதிகக  
வாக்கின் ரேறபினைன வாயென்னென் பார்சிலர்.

27

வெய்து துண்பம்வி கோபதினுங் காக்கவோ  
பொய்சொல் லாதபு லையரென் பாசிலா  
மெய்சி கைதக்கிடின வேறுமுண் டோவொரு  
செய்த வமமது சிரிதென் பார்சிலா.

28

ஆக்கம் வேண்டிய நக்கிறம் பேமெனுப்  
போக்கு முட்டிய புல்லரி வரென்பார்  
போக்கு முட்டின ரேனுமம் போறசெயார்  
தீக்கொ இந்தொழில் தோமினென் பார்சிலர்.

29

வழிதெ ரிக்கும் தியுடை யார்நமக்  
கிழிகு லத்தாகொ லோவென்ப ரோர்சிலர்  
இழிகு லத்தரெ வாபழி பரைத்தை  
ஒழிகி லாதவ ரேயென்ப ரோசிலர்.

30

இன்ன வாப்பெரும் பாலரி கழவும்  
மன்னி யோர்சிலர் தட்டிம றக்கவும்  
நன்னர் நானெறி நாடியவ் வேதியர்  
நுன்னி ஞர்கொடுஞ் குனிய வாவணம்.

31

கல்வி னத்துட்க விழுங வமணி  
கொல்லி னத்தினு முண்டொர்கு னக்கியன்  
சொல்ல வல்லாது ணின்துங டுவிளை  
இல்லை யென்றிலை பின்க ரத்தினும்.

32

பொய்ய ணோந்தபு ஏத்தனா போக்கியே  
வைய ணோந்தம திய்னா போயினா  
மெய்ய றிந்தலை வித்தக ருட்கொளா  
கைய றிந்தில ரேத்தனா கைப்புஞா.

33

குத்தி ரபபொறி கூட்டுண வீட்டிய  
மிததை யாயசிற றினபவி டயங்னன்  
வைத்த மாயக்க ணையைம தித்திடார்  
கைத்த சிந்தயா கணுவாத தேக்குழி.

34

ஆர்கொ லாமிவ ராடையு ணைந்தை  
நோகி லாநம் ஓராடுகி கழ்த்தறும்  
பாரு லாமொரு பாண்டியன் ருதலின்  
தோரு வாமவமமெ னத்திரண டாராரோ.

35

செருக்கி வந்தங்க வரவா தீருச்சுப்  
பெருகக மூளாந யமுள பேசருங  
திருக்கு லாங்கடை தெய்மிக கறபக  
விருக்கங் கொள்ளவி மூத்ததென னேவன்றுர. 36

முன்னு றக்கண்டு மேசப்ப டுக்கைப்  
பின்னி டாதுக விழ்வதெவ பேத்தமை  
என்ன பாவம் வாமதி கேடெனு  
நன்னி தானிமற் றினா விற்றுவான்.

37

மாய மல்கிம விதமம் றுதுளீர  
தூய சத்திய யேதுரு விக்கொள்வேம்  
ஆடு நன்னிதிக் கேவிலை யாக்குவேம்  
ஏய வெண்ணமி தன்றிப்பி றித்திலேம்.

38

என்று கூறலு மென்றுங்கெ முதி  
துன்று காமிய மாசக்கவை துய்க்கீலீர்  
பொன்று மட்டுமிப் புண்கண்பு சித்திரோ  
நன்று சத்திய நாட்டமென் றென்னினுர்.

39

சற்று நின்மெனச் சாற்றியக் கோர்கிலர்  
உற்று முன்வந்து யாதவ வேடத்திர்  
சொற்ற சத்தியம் யாதது சொன்மினே  
நற்றி நத்தை யக்குதும் யாமென்றா.

40

வினவு மாற்றகன் ரூமென மெய்யுணர்  
பனவ விப்படு பாதகச் சேரியிற்  
கனவி லுஷகரு துற்றில் ஸித்தகு  
மனவு ணாச்சியுண் டென்றும் திவலேய.

41

வள்ள மாயக்கி டக்கைம் றிந்துகண்  
துாசு மாநதுதொ குதியுள ஞஞ்சிலர்  
விஞ்சு சத்திய வாக்கமனி ஹவுநா  
னெஞ்சு ளாரென சேருறக கண்டனம்.

42

தீண்ட ரும்பெரு மாயச்செ ருச்குளார  
ழூண்டு ருக்குவிர மேரசபனி ஸ்பாசினும்  
ஸண்டு சத்தியம் யாமெடுத் தோதலே  
வேண்டு மென்றுது ணீத்தனன மேலீயோய்.

43

அங்கண் வான்த்த ரசிளங் கோமகன்  
உஙக ஜோடில குள்ளன வுப்புமேனன்  
எங்கு முன்மையி யப்புமி ன்ரெனந  
துங்க வாசகரு சோாவுறு மேகொலாம.

44

செய்ய வல்லசெ யக்கெடுஞ் செய்வன  
செய்ய ஸாபையி னுகைகநிக் தோகெனு  
வைய கத்துகண் ணீதிவ குக்குமால்  
ஜிய நின்கருத தியாதென வகதனைன்.

45

நன்று சொற்றினை நம்பிகி தானிசீ  
என்ற ஹுள்ளுறை யுமினு வேயெனு  
முன்று னுமஜெக மாயைபு யக்கருக்  
கின்று மெய்ம்மையி சைத்துமென் ரூல்கீயே.

46

மாத யாதிரி யேகம கத்துவர்  
பாத பங்கஜங் கிட்டிப்ப ராவினூர்  
எக மற்றனி ரகண்ய மாநவ  
நீத சத்தியங் காட்டினி கழ்த்துவார்.

47

இரகூணிய நவநிதிப் படலம்.



தங்கை யாகி யுலகணிததுஞ் தந்து மநுக்க டகமப்புரக்க  
மைந்த னுகிப் புனிதாவி வடிவாய் ஞான வரமருளிப்  
பந்த மறநின் றிலங்குடிரி யேக பரமன் பதாம்புஜகதைச்  
சிந்தை யாரத் தோழுதேத்திச் சேர வாரும் ஜெகதத்தீரே. 1

நீதி கருணை பரிசுத்த நேசன்சு சுயமடு சாமர்ததியம்  
போத மினைய லக்ஷ்ணங்கள் பரிபூ ரணமாய்ப பொருந்தியனு  
ஏத மிலனுய்க் காமாதி யெறிந்து பவததை யெரிக்கின்ற  
ஆதி தேவன் சரணாழி லடைய வாரும் ஜெகதத்தீரே. 2

ஆதி சரணைப் படைத்துலக மனைத்து மவலுக் கடிப்படுத்திப்  
போத மொபொக் கியயபுனிதம் போத வருளி மனச்சாந்து  
மேதின் மதியு மீநதுசயா தீனத திருவென நினிதுவந்த  
நாதன் கருணை யுளளியதை நாட வாரும் ஜெகதத்தீரே. 3

பாவ நங்க ளெரிநரகிற் பதையா வண்ணம் பரகதிசெல்  
ஜீவ வழியைத திறந்தொன்றானா சௌவ மகவைச சிலுவையிலே  
சாவக கொடுத்தெப பாவிகட்குஞ் சலியா திரகை தணையருளா  
தேவ சிநேகந தணைக்கைந்து சேர வாரும் ஜெகதத்தீரே. 4

சொந்த மகவை நம்பொருட்டுத் துணிந்து சாகக் கொடுத்தபிரான்  
உந்த மிதய மெமக்குநலகி யுய்மமி னெணன வண்ணாமற்  
சந்த தமுமபேய்க் கிடங்கொடுத்துச சாத னலமோ தயாபரற்கே  
சிந்தா சனத்தைக் கையளிததுச சேர வாரும் ஜெகதத்தீரே. 5

கோதி ஸீதி யிரக்கமெனுங் குணங்கண் மாறு கொள்ளாமல்  
தாதை யுவப்ப மாதுவிததாய்த தயாள வுருக்கொண டவதரித்து  
நீதி யிரக்க சமரசன் னினுத தரித்த னிறைகருணை  
ஆதி மூலப் பரமபொருளீ யடுகக வாரும் ஜெகதத்தீரே. 6

மன்னை விழுங்கக் கொதித்தெழுமயி வருந்தீ யாற்றைக்கடப்பதற்கு  
வென்னெய்ப் பாலஞ் சகமப்பாபோல் வேத நாதன் வெகுளிக்ய  
புண்ணி யத்தாற் நீருமெனப் புலம்ப வெண்டாம் புனாதீந்த  
அண்ண இலச குருதிமுகங் தனிக்க வாரும் ஜெகதத்தீரே. 7

நீதா சனத்தண் டையினிறக் நீதி மானுக் கும்மரிதேற்  
கோதா பாபாத் துமங்களுக்குக் கூடு மோகை டாதெனவே  
வேதா கூரங்கள் விளம்புகின்ற மெய்யைக் கருதி விளாநதின்னே  
தாதா கிருபா சனத்தண்டை சார வாரும் ஜெகத்தீரே. 8

நம்மைப் படைத்துக் காத்துவரு நாத னிதர தேவாகளை  
நம்மைப் போல வணங்காதீ நாமே கருதத் ரெனங்கின்ற  
செமைமை மொழியைக் கருத்திருக்கித் தெய்வப் புதாச சித்துவிட்டு  
வமமின் றிரியே கபபெருமான மலாத்தாள வணங்க ஜெகத்தீரே. 9

விக்கி ரகநம் மினையாக்கி விழுநு வணங்கும் கிழல்லாங்கம்  
உக்கிர கோபந தகிச்குமென ஏஹாதந கடவு ஒருமைமூழுதும்  
நிக்கிர கஞ்செய் திடுமூனனா நீச ஏருவா ராதாமாம  
அங்கிர மயவிட் டியேசத்திரு வடியை யடைமின் ஜெகத்தீரே. 10

தூய நினைவா லன்றிந்மேபோ சொல்லி வழங்குந தாஜ்களாக்  
காயு நயது சினமென்ற கடவு ஸுராயைக் கருதாயல்  
வாயில் வந்த படிப்தறுமி மதியா தொ முகன் மகாபாவம  
நேய மிகுமெப்ப பத்தியுட னினைத்து வழுததும் ஜெகத்தீரே. 11

அனைத்து நமக்குக் கையளித்த வரண்ட பரிசு ரண்ணம்மை  
நினைத்து லோக வியரபார நிறுவி வணங்க வராத்தோர  
கின்றதை விதித்தா ரநா?ாத தீடுபே படுத்தற நிராத  
அனாத்தம் வருங்காண மீண்மா வமலற பரவும் ஜெகத்தீரே. 12

ஆயு னீடித் திலவலகி லமாது சுக்கக வனது தங்கை  
தாயைக் கணபபா ஹு?ியென்று சருவலோக தங்கை சொன்ன  
தூய விதியை நன்னென்றியோ றணிபென றுன்னிப பெற்றேருக்கு  
ஞாய முடன்கீர்ப பதிந்தியேச நமபற் றேழுமின் ஜெகத்தீரே. 13

கொலைசெய் யாதே யெனப்பரம கோமான் கொடுத்த கற்பனைக்கு  
கிலமீ துதித்த குமரகுந நியாய மிலவாச சிறுவதுங்  
கொலையோடொக்கு மென்விக்கது கூறும் பொறுளைக் குறிக்கொண்டு  
கிலமீ தணிந்தசு சற்குருவின் சரணைப பணிமின் ஜெகத்தீரே. 14

கீய னினையாம் விபசாரங் செய்யா திருங்க என்றுமகா  
தூய கடவுள் வகாநதுநந் துகார் விதியைத் துமனமாய்  
ஊய மறவே யந்தித்து மனையோ டிருங்கில் லறநடத்தி  
கீய மிகுர் கூகன்சரண நிழலீ யடைமின் ஜெகத்தீரே. 15

இச்சை யோடாக் நியமாத ரெழிலைக் கருதி ரோக்கிடுவோன்  
துச்சா ரிகள்பால் கடைவனேன்ற தூயோ னருளீாத் துணைக்கொண்டு  
இச்சியெனததுரிசசையெலாஞ்சேரவெறுத்துச்சித்துவிட்டுக் [தீரோ.16  
கொசசை மதியை யகற்றியெம்மான் குணஞ்சார்ந் தொழுகும் ஜெகத்

மீளா நரகுக் காளாக்கும் விபசா ரத்தி விளைபுரிந்து  
வாளாப் பரமா னநதசக வாழ்வை பிழுத்தன் மதியாமோ  
நாளா ரம்பத் தயல்தூற்ற நான் மழிந்து நங்கக்கிடமா [17  
மாளா முன்னே கிறிஸ்தியேசு மலாத்தாள வணங்கும் ஜெகத்தீரோ.

எங்குஞ் தமசாந் நிதியாக விருக்குஞ் கடவுள் களவான  
பங்க விளைசெய் யாதிரெனப் பகாந்த துணாந்து பரபொருளீச்  
கிங்கி யெனவே வெறுத்தழியாச செலவும் வழுங்குஞ் கிறிஸ்துவெனும்  
மங்காப் பொருளீயடைநதுநித்ய வாழ்வை யடைமின் ஜெகத்தீரோ.18

பொய்யைப் புகலா திருங்களெனும் புனிதன் புனித கற்பனையை  
அய்யோ நினையா தவமதித்தி ரல்லும் பகலு மனவரதந [நீர்.  
துய்ய மனச்சாட் சியைமழுக்கித்துணீந்து மழுப்பொய்சொல்லுகின்  
உய்யீ ருய்யிர் மெய்பேசி யுய்ய வாரும் ஜெகத்தீரோ. 19

பொய்மை தானும் வாய்மையதாம் புனைதீ நன்மை பயக்குமெனின்  
மெய்மை யாவ தெத்தீரகும் விளையா துரைதத வெனுங்குறவின்  
நொய்மை யுரையைத் தண்ணத்துள்ள நுள்ள படியே நுவலுமென்ற  
தெய்வ ஏராயைக கடைப்படித்துச் சேர வாரும் ஜெகத்தீரோ. 20

நெருசுத் துணிவாய்ப் பொய்பேசி ரேச மொருவி யங்கியகா  
வஞ்சித் தொழுகு மதியினாண மலூதி யறியு மகாதேவன்  
கிஞசித் தேனும் விடாத்துப்பமைக கேடகுஞ் காலங் கிட்டுமேனம்  
அஞ்சித் தீமை யகற்றியெய்மா னடிசாாங துய்மின ஜெகத்தீரோ. 21

விரிவெள் ளரியங் கனிக்கிருபடுப் பூணகட் டுமேவ் விதம்போல  
ஒருபொய் நிலைக்க வாயிரம்பொய் யுரைக்க வேணாடு முனைத்தானும்  
வருமே வெளிக்கு வரிலந்திக மானக கேடே மறுபையானும் [22  
எரிவாய்ப்படுக்குமினைவிடுததெம்மிறையைததொழுமின ஜெகத்தீரோ.

அனைத்து முடையான் பிறருடைமை யான வெதையு மானையுடன்  
நினைத்தி டாதே யெனவிரித்து நிகழ்த்துங் கடைசிக் கற்பனையை  
மனத்து விருத்தி யவரவாக்கு வகுத்த வளவின் மகிழ்ந்துசொற்பத்  
தினைத்தைக கழித்தெம மானருளும் ஜீவ னடைமின் ஜெகத்தீரோ. 23

தங்கை கொடுத்த தசயிதியைத் தள்ளி யக்சாட் சியைமழுக்கிச் சிக்கை யுரக்க நன்றெருக்கித் திமை புரிந்த நாரேங்காண் எந்த விதத்துங் தேவசின மெரிக்கு முன்ன மெஹமப்புரக்க வந்த பரம சுதன்பாதம் வணங்க வாரும் ஜெகத்தீரே. 24

கல்லீச் செம்பைக் களிமண்ணீணக் கடவு ளெனவே யுருப்பிடித்துப் புல்லீப் பூவை நூங்குழழையைப் போட்டுப் பூஜை புரியீர்காள் தொல்லீபப் பவழும் புரிபவழுங் தொலையு மாறு கிறிஸ்துவெனுஞ் செல்வக் குமரன் றிருவ்டியைச் சேர வாரும் ஜெகத்தீரே. 25

ஏழை மதியாற் றணமார்க்கத் தெய்தற் கரிய வாழ்நாளைப் பாழாக் கிடுவீ ராதோநீபப் பந்த முடிவு பறறியயின் அழிய யூழி யழுதாலு முய்வன் டாமோ வளங்கிருமயித் காழு தின்னே யெகதிருச் சரணைப் பிடிமின் ஜெகத்தீரே. 26

எல்லாங் கொடுத்த தாதாவை யிறைஞ்சிப் பிழைக்க மதிக்குலைங்கு பொல்லாங்குடற்றமைபேய்க்கடிமைபுகுக்குஞ்சிலக்குங்கனிபுசிததேர் அல்லா லமலன் பாவனினீக் காதி யென்ப தறபபாவம் எல்லாப் பவழு மறக்குமர னினைநாதா எடையின் ஜெகத்தீரே. 27

பொறுதி யுடைய தெய்வமென்று போக வராநீ புரிபவத்துக் கறுதி யிலையே யந்தோநம மாவி யிறைமுன் னடுத்திடுமெவ் சிறுதி நாளின் பயங்கரத்துக் கென்றே செய்வீ நிக்கணமே கறுதி நாடிக் கிறிஸ்துவுக்கே யுள்ளிட துய்மின் ஜெகத்தீரே. 28

ஃவ ஜீவ காருணியங் தன்னு லென்றுங் தமக்குரிய ஃவ மக்கை யுங்கனமுங் தனளி மநவாய்ச் சுருசரிதது ஃவ லோக தண்டனையுங் தாமே சக்ததுக கதிதறநத ஃவ லோக சரணியனீச் சார வாரும் ஜெகத்தீரே. 29

ாவ வழுக்கு மாத்துமத்தைப் பற்றி யிருப்ப தறியமல் ஜூவ லொடுசிற் சிலாதினீ ராடிற் ரூலையு மெனவலைந்து ராவி ரீதோ ரகணிய கைலஞ் சுரந்து பெருகவரும் ஜீவ நதினீ ராடுதற்குச் சேர வாரும் ஜெகத்தீரே. 30

ானம் புகுந்து தனையொறுத்துக் காயம் வருத்திக் கண்மூடி மானம் புரிந்து தவயோக முயல வேண்டா மவரவாதந் ான மிருந்தாத துமபாவச் சமுக்கைக் கருகித் தனைத்தாழ்த்தி தான் குருகின் புண்ணியத்தை ஈட வாரும் ஜெகத்தீரே. 31

மனம்போம் வழியே மதிபோக்கி மயங்கிப் பலபா தகம்புரிந்து  
தினம்போம் வீணை நடுநாளிற் நிகழ்குள் ளாகீக கலங்குதிரோ  
இனம்போ காதீ மதிமோச மினனே யெம்மா ணேசத்திரு  
முனம்போய் விழுநது கெஞ்சதற்கு முடிகி வாரும் ஜெகததீரே. 32

திரண மெனவே யுமைவாரித் தீவாய் நரகக் கடலிடத்தே  
மரணச்சமூல்கொண்டுய்க்காமுன் மனப்பூருவமாய்வழிப்படுவோர்க்  
கரண மாகி யான்மரகை யருளி மேச சாமித்திருச்  
சரண மடைய விதுசமயஞ் சமயம் வாரும் ஜெகததீரே. 33

ஒன்றே தெய்வ மெய்கருணை யுள்ளார் உண்மை பிழைபோறப்பார்  
அன்றே வன்று நராக்காக வரும்பா டடைநது பினையேற்று  
நின்றே பலியா யுயிரகொடுதத நிமல ணீதி யடையீரேல  
நன்றி வாரகோ லையமில் நமபி வாரும் ஜெகததீரே. 34

நாலு வேத மூளதுசெவி நயனங் கணடு கேட்டதிலே  
மாலா தியமுத் கேவருளா மலடி பெற்ற பகாபோல்வர்  
மேலு நாலு பதவியுள விண்ணிற பூது விரிந்தமலா  
போலி பிலைமற் றியேசசரண் போறற வாரும் ஜெகததீரே. 35

வேத மொன்றே மெய்யுளங்கை நெல்லிக் கனிபோல் விளக்குதிதோ  
நாத ஞாருவ ரூளருலக நவிலுரு சான்று நறகத்தியின்  
பாதை யொன்றுன் டதுக்கிளைது மாரகக மிதனைப் பகுதுணரநது  
கோதில் பரம குருபாதங குபாட் டேதும ஜெகததீரே. 36

பாவி யுளத்தை பூடிருவிப் பாடு மிருவாய்ப் பட்டயங்க்  
ஆஹிக் குளவெம் பவநோயை யகற்றி யழிமாப பேரினப  
ஜீவ னளிக்குந தெளாமிரதாரு சிந்தைக கிணிய தீயபாலாந  
தேவ வசன மிதையுணாநது சேரவாரும் ஜெகததீரே. 37

தலைகீ மாக வூலகடுக்குத் தடுமா றிடனும் வாங்சடர்கள்  
நிலைமா றிடனும் பூதியங்க றீறு நீருக கரிந்திடுமும்  
உலவா வேதா ஷரங்களிலோ ரூறுப்பு மிதைவிட் டுய்வழிவே 38  
றிலீயா தவினீ துணாநதெமமா னிணைததாள் வணங்கும் ஜெகததீரே.

பூமி பாரக் தீர்க்கவந்து பொல்லாங் கியற்றிப் பொய்பெகிக்  
காம வெறியா வீரண்ணை பிரங்கூ னியகைக் கற்பழிதத  
சீமா னுக்குத் தொழும்புசெய்து தீவாய் நரகிற் பகதயாமற்  
சாமி யேசக கிறிஸ்துதிருச் சரண மடைமின் ஜெகததீரா. 39

பாவ நூக்கு செயவத்து பழுதொன் றின்றிப் பரமார்த்த  
மெவு விரதி யாயுலக வேட்கை நீத்துப் பாடுபட்டு  
ஜீவ கோடி களையிட்டுச் செல்வ மோகூங் திறந்து வைத்த  
தேவ மைந்தன் ரெழும்புசெய்யச் சேர வாரும் ஜெகத்திரே. 40

வெண்ணெய் திருதிக் கட்டுண்டு வெதும்ப வடிக்க விம்மிவிம்மிக்  
கண்ணைக் கசக்க யழுதுநிற் கள்ளப பிள்ளை கருத்தாவென்  
றெண்ணப் போமோ தெய்வததுக் கிழவோ விளையாட் டென்லாமோ  
நண்ணிக் கிறிஸ்து திருவடியை நயநு போறறும் ஜெகத்திரே. 41

நீசப் புலிக் ராத்துமத்தை நினைந்தோ பொருளாய்ப் பினைப்பட்டு  
பாசத் தாலே பினிப்புண்டு பதைக்க வடிககக் குருதிக்கதி  
ஏசைத் தாலே யுயிரகொடுதத நிமலன் ரெழும்பு வெட்கமென்ப  
பேசிற் பழுதா முயிரதபயிப் பிழைக்க வாரும் ஜெகத்திரே. 42

தொட்டுச் சிசுவை யுயிரப்பிக்கச் சோரன் சோர விகடச்சிகளைக்  
கட்டிப் புரண்டு நட்டமநைதக கறபோ னிருவி காரிமகா  
சிட்டப் பிரம சாரியென்ற தெட்டி னவைநைத தெய்வமென்று  
கெட்டுப் போகா தியேசசரண் கிட்டிப் பிழைமின் ஜெகத்திரே. 43

முன்மா ரிசமாய் நிருவாணப் பிர்சை கெட்டு முனிப்பெண்டு  
தன்மா னத்தைக் கெடுக்கமுபல் தானு மால யணகொலலாம  
நன்மாக கத்தைக் காட்டியுமை நாலாம் பதத்தி இய்ப்பவநதத்  
துன்மாக் கத்தை விடுத்தியேச துணைத்தா டொழுமின் ஜெகத்திரே. 44

பாச பதனும் சலந்தரனைப் படுத்தக் காயங் தனினுவழூந்து  
மாசில் விருந்தை கற்பழித்த மாயன் மதிநத மற்றவடன்  
ஆகைப் பேய்கொண்ட லைநதுதுமா யணிந்து காமங் தணிந்தானுஞ்  
சீசீ நாற்றம் விடுத்தியேச திருத்தாள் வணங்கும் ஜெகத்திரே. 45

வருவ தறியாச் சிவன்முனிக்கு வரத்தை கல்கி யொளித்தொடக்  
கரிய மான்மோ கிணியாகிக் காக்கக் காமங் தலைகொண்டவ்  
விருவா கூடிக் காரிவந்தா னென்பீ நிதுவோ தேவமுறை  
தெரிய விலையோ னின்மலன்றுள் சேர வாரும் ஜெகத்திரே. 46

பத்து முனிவா தாசாதி சரிதம் பகர்ந்தார் பலவிஷயத்  
தொத்த தில்லீ வான்மீகத் தொடுவா சிட்ட முய்த்துணர்மின்  
சுத்த சுவிசே ஷகர்நல்வர் சொன்ன பரம சுத்தியத்தைக்  
சித்தஞ் செய்து கிறிஸ்தியேச திருத்தாள் வணங்கும் ஜெகத்திரே. 47

கடலீக் குங்கு தாவினதுங் கடலீக் கணையாற் ரகித்ததும்பின் [ப்பக்  
கடலீ யடைத்துக் கடந்தும்பாற் கடலீ மலையாற் கடைந்தும்பொ  
கடலீக் கடைந்த கடற்புழுகா கட்டி வைத்த கடைகானுங்  
கடலீ யமைத்துக் காத்தகாத்தன் கழற்காட் படுமின் ஜெகத்திரே. 48

கம்ப நாகம் பொய்க்கடுவைக் கக்கி மதுர கவியென்னும்  
அம்பொற் கிண்ண சிறைத்துவைத்த தறியா தமிழ்த மெனவருங்கி  
வெமழி யறிவு மாண்மூரவ் விடந்தோத துய்க்குங் கிறிஸ்தெமனு  
நமபன் வசன சஞ்சிவி நயந்துட் கொள்ளும் ஜெகத்திரே. 49

வாய்க்குங் கொடிய வைணவர்தம் மலைவா யெச்சில் வாரியுண்ட  
நாய்க்கும் பரம பதமளித்தான் குருகூ நின்ற நாரணனென்  
நேய்க்குங் கவிப்பெய் பிடித்துழுலா தெய்தற் கருவீ டெனாதித்துத்  
தாய்க்கும் பெரிதன புடையானைச் சார வாரும் ஜெகத்திரே. 50

மூர்க்க மான வைனாவமே முதலாஞ் சமய முழுப்புரட்டைப்  
பார்க்கப் பார்க்கப் பாவமலாற் பயனென் நிலை யிரக்கிப்பின்  
மாரகக வூபதே சங்களையு மருவு புருஷாத தங்களையுங்  
தீர்க்க மாயுய்த் துணாந்தியேக திருத்தாள் வணங்கும் ஜெகத்திரே. 51

பொல்லா வலகப் புரட்டாவெறும் பொய்யை சிறைத்துக் கட்டிவைத்த  
எல்லாக் கடையு மெரிநாகுக கிழுக்கும் பாச மெனவெறிந்து [ருத்தி  
சொல்லாற் பொருளாற் பழுதிலலாச் சுருதி மொழியைக் கருத்தி  
எல்லாம் வல்ல பெருமானை யிறைஞுச வாரும் ஜெகத்திரே. 52

ஆறு சமயப் படுகுறிலீழுங் தந்தோ வறிது மதனிடைநின்  
நேறு சமய மிதுவன்றென நியம்பி யமிழ்ந்து மேழைகாள  
வேறு சமய மிலையேச விருமபி விருமபி யிரக்கிப்பைக்  
கூறு சமய மிதுகணமா கூடி வாரும் ஜெகத்திரே. 53

பாவ பாரஞ் சுமநதுபிர பஞ்சா ரணியத் தலைந்தாத்ம  
நோவற் றினோததீர் தாகிததீர் நோக்கு மிதுதா விரக்கணிய  
ஜீவ ஒற்று விசுவாசச செங்கை யார முகந்தருந்திற்  
சாவி ரல்லீர் தாகியிர சரதம் வாரும் ஜெகத்திரே. 54

ஒருசின் மயசற் குருவாகி யுலகத் துதித்து ஜீவரகை  
தருசன் மாக்க நெறியிதெனத் தமங்கல் லொழுக்கஞ் சான்றுகத்  
துருசின் மனததோ பூபதேசஞ் சொல்லிச் சுக்காத பலியாய்வெங்  
குருசின் மடிந்த குருசிலைக்கை கூப்ப வாரும் ஜெகத்திரே. 55

ஒவிவா சலக்கா விடையொரிரா வுலகோர் பவுமேற் ரூரூதனியே  
மெலிவா யாத்து மத்துயர மேவி பிரத்த வெயரொழுக  
நலிவாப்த் தெவ சினத்தாலே நனுகும் வாதை யனைத்துமன்பின்  
மலிவாற் சகித்த பெருமாணை வணங்க வாரும் ஜெகததீரே. 56

குருசி லறையுண் உரைக்கடங்காக் கொடிய தூங்பஞ் சகிக்கையிலப்  
பரிசு வருத்தும் பாதகாக்காய்ப் பரிவோ டெஷாய் மற்றவாகள்  
புரிசெய் விளையீ தெனவறியா பொறுமி னென்ற புண்ணியாதம்  
உரைசெய் யரிய வன்புநிலை யுண்ணி வாரும் ஜெகததீரே. 57

வானங் களிக்கப் புயிமகிழ் வழுவாத தெய்லா மறைபரம்ப  
ஞானம் பெருக நல்லறங்க ஞோள் மோஙக நனியுயாநத  
தான் நாக்குக் கைகூடச சமாதி போருவி யுயிரததெழுநு  
தீணா தொலைத்த குமரோசைச சேர வாரும் ஜெகததீரே. 58

நந்தா விர்க்கன் னியகிரியை நலமாய் முடித்து நரஜீவ  
பங்க விளையை யறநூறிப் பரலோ கததுக செழுநதருநித்  
தநதை வலபா ரிசமேவிச் சாவ தாாக தமக்காகச  
சினதை சனிரது மன்றூடுங் தேவைப் பரவும் ஜெகததீரே. 59

ஆகி முதலாய்ப் பிறங்கிறங்தோ ரஜைவோ கூடியுமாக் தத்துணோடிப்  
போதி லுயிரோ டெழுப்பியிரு புறபு நிறுவி யவரவாக்கு  
நீதா சனத்சி லிருநுமகா நியாயத தீப்புக கூறமுகில  
மீது வருவார் கிறிஸ்தின்னே விளைந்து வணங்கும் ஜெகததீரே. 60

மாய வுலக மயக்கமுற்றும் வரைய வேண்டின் வஞ்சளீசெய்  
பெயைப் புறங்கன் டிடவேண்டிற் பிடித்த துரிசை பிறங்காமல்  
தேய வேண்டிற் புனிதமனஞ் சிறகக வேண்டிற் நிகையாமல்  
தூய பரிசுத் தாவியருள் சுறுக்காய்த் தேடுமே ஜெகததீரே. 61

ஏன மநியாற் பவம்புரிந்தே மினியென் செய்வே மிரஷிப்புக்  
கான வழியே தஞ்சலென வபயன் கொடுப்பா ரேவர்புனித  
ஞான முறுமா மெவணென்ன நாடிச் கவன்று கீணவீரேல  
தீன தயாள சந்துகுருவைச் சேர வாரும் ஜெகததீரே. 62

மாபா தகஞ்செய் துரோகிகள்யாம் வகாயா தருடா தாவேயுங்  
கோபாக் கினியைத் தாங்கவெம்மாற் கூடா தய்யா குலலயத்தின்  
ஆபா சத்தைத் தயிர்த்தவும் தருமைக் குமர னிமித்தமெங்கள்  
பாபாத் துமித்துக் கிரங்குமெனப் பணிந்து வாரும் ஜெகததீரே. 63

பாவ வணர்ச்சி மனங்கிரும்பல் பச்சாத் தாபம் பரமசதன் ஜீவ வவள்ளத தனைந்தீயானு கின்தைக் கனிவு விசவாகங் தேவ சிடேகம பவவெறுபடுத் திடநம பிக்கை யிவைபரிகத் தாவி யருளாற பெற்றிறைவற் காட்பட்ட டொழுமுகும் ஜெகததீரே. 64

தம்மோர் மகவை யும்பொருட்டுத் தந்த பரம தாதாவின் கைம்மா ஞென்றுங் கருதாத கருணைப் பெருக்கைக் கண்டிருந்தும் எம்மாத் திரமு முணராம லெல்லா நாளும் பவம்புரிந்தாற் சுமா போமோ பெருமாணைத் துதிக்க வாரும் ஜெகததீரே. 65

மிக்க சம்பத துரிமைமனை விரும்பு மக்கள் கிளைஞரும் வொக்க வொழியு மல்லாம லுபிராபோங் காலத துடன்வருமோ எக்கா ஸத்து முடனிருந்திவ் விசுத்தும் பரததுஞ் சுகமவழங்கக் கை பெருமா னேசத்திருச் சரணைச் சாரும் ஜெகததீரே. 66

ஜீவ ரகை யுளம்பசித்துத் தேக விசசை தனைமுனிந்து \* பாவ வல்கை யருவருத்துப் பசாசைச் சேயித்துப் பரமார்த்தம் மேவு சுருதி நெறியொழுகி விசவா சத்தாற் றிரியேக தேவைப் பரவிக் கதிகூடச சேர வாரும் ஜெகததீரே. 67

ஜென்ம வினையு மனுதிகளாற் றினமும் புரிந்த தீயகொடுக் கண்ம வினையுங் கதிரவனைக் கண்ட பனிபோற் கழிந்தோடும் புன்மை யகலும் புதிதான புனித மனமும் பொருந்துமதால் தன்ம வுருவா கியவேச சரணை மடைமின் ஜெகததீரே. 68

விசவா சத்தாற் பெருஞ்சூலை வெந்திக் கிடங்கை மேற்கொண்டார் விசவா சத்தால வெஞ்சிய விரிவா யடைத்தா விறலகொண்டா விசவா சத்தான் முபபகையை வென்றா முதுவே தியரதனால் விசவா சத்தாற் கிறிஸ்தரனை விரும்பி வணக்கும் ஜெகததீரே. 69

மண்ணை மணலைச் சிவலிஙக வடிவாய்ச் சமைத்து மலர்த்துவி எண்ண மின்றி மந்திரஞ்சுற் றியமயிப் பழும்பாட் டுகளபாடிப் பண்ணும் பூஜை பயனபடுமோ பரவை கடகக் கற்புணைகொண் டோண்ணு மோர குணியகலத துவநது புகுமின் ஜெகததீரே. 70

கசந்து பவத்தை யுணர்ந்துசொரி கண்ணீர்த் திருமன் சனமாட்டி இசைந்த ஜெபமா விகைக்குட்டி யிதய பிடத் தினிதிருத்தி அசைந்தி டாமெய் விசவாச வன்பின் கிரியை நிவெதித்துப் பசைந்த மனமோ டேசத்திருப் பதம்பூ ஜீயுமின் ஜெகததீரே. 71

காலைத் துகியோ டெழுந்திருக்கு கடவுன் மொழியாக் களங்கமற்ற  
பாலைப் பருசி யாவலுடன் பணிலாம் முழங்காற் படியினின்ற  
ஸூலப் பொருளாங் குமரேசை முன்னிட்ட டெத்தி ஜெபம்புரிந்து  
சாலப் பரம தந்வதயருட் டையபெற் றும்மின் ஜெகதத்தேரே. 72

இராவிற் ரணிதது மறைக்கிப் பேற்றி யிகயத் திருணீக்கிக்  
கரவற் றிலங்கும் விசவாசக காட்சி யாலே கந்தாவைத்  
தரிசித தலகங் தாங்கடாச சமாதா அதாடத தந்மட்டும்  
பரவி ஜெபிததுன் னதபரம் பதன் டையமின் ஜெம்புரிதேர. 73

பார மான பவஞ்சபாது படங்ர ரிருதும் பாவிகாள்  
வாரும் வாரு பெண்க்கெடை ஏந்தா ஸ்னம் வருத்தகமெலாச  
திரும் பரம பதத்துநியப் ரெஸ்வந் தநுவ னெனக்காம்  
ஆருங் கருணைக் குமத்துநை யாத்திக் வாரும் ஜெகத்தேரே. 74

அய்யோ வீழிவி லாத்தாயதைக் காவடே செடிக்க லாவதுவோ  
பொய்யா மூலக பேராகவோலாம் பொறும் போது முளாக்கிருப்பித்  
துய்சீயான் சரண மனைடாப்பாவுத் டெட்டக்கை யறுத்தக் கெத்தையாத  
மெபயாம் பரம சுகாடைய விளாது வாரும் ஜெகதத்தேரே. 75

பொய்யா திப்பா வகங்ஜலாம் புரிசல் புதூப் புதித்திடுவிர்  
மெய்யா சணஞா நன்செர்ரி. ய வெறுத்து விலகி வெடகபென்போ  
அபயோ விழுகன மாயாமோ யால் மமிருதென தருநுத்தரோ  
யயா வழிவிட ஞெந்திருப்பி யும்ப வாரும் ஜெகதத்தேரே. 76

வானு விரா பகலமாதம் வாருட மாதிப் புதையேபோற்  
காலு தெழுப்பு மாணமிகக சுடிக் வருகல கண்டிருந்தும்  
நாலு ஞந்தா துட்டறபோக நசசி யானம் நாயகரே  
வீனு யிழுக்க லாவதுவோ விளாது வாரும் ஜெகதத்தேரே. 77

என்று முமக்கு வேண்டிவன வீந்தா தரிக்குஞ் சருவேசன்  
ங்னி யறிந்த கிரியையெலு நறுமடுங் கணிசி நலகலிரென  
வின்றே கணைக்கை நிடச்சிலா விள்ளும் பாபபம் பாபபமென  
மன்று ஞஞஞ் குருவருளை மறவா தேத்தும் ஜெகதத்தேரே. 78

டலக முழுதுங் தனிச்செங்கோ லோச்சி யரச புரிந்தாலும்  
இலையிய ஸாப மாததுமத்தை யிழுந்தா லெவையு மிகந்துதத்தக்குஞ்  
சிலுவை கமங்கென் பின்றெருடரின் ஜீவ னடைவர் திண்ணமென்ற  
ஞலகில் கருணை கரண்வாக்கை யகங்கொண் டுமின் ஜெகதத்தேர். 79

ஆழ்ந்த சுற்றங் கல்விசெல்ல முயற்சி முதல காரணமாச் [விட்டுத் குழ்ந்த மனமேட் டிமைகளொலா மொருங்கே தொலையத் தோலைத்து தாழ்ந்த சின்தை யடியுறையாத் தடக்கை கூப்பித் தலைவண்ணகி ஆழ்ந்த கருளைக் கிறிஸ்தரசை யன்போ டேதும ஜெகத்திரே. 80

பெருமை யடைந்தாற் பொறிகலங்கும் பேத மாகும் புலன்களொலாம் பெருமையடைந்தான் மனுக்களும் பேதித் தொழியாப் பிரமைமிகும் பெருமை யடைந்தா லடையாக பிறிதோ பாவ மில்லையதாற் பெருமையடையா தியேசவெனும் பிரானை வணங்கும் ஜெகத்திரே. 81

எண்ணப் பெருமை யெட்டுணையு மில்லாக் கிருமி யனையோமுக் குண்ணப் புசிபு முடைத்துச் சு முதவி யிரவு பகலாகக் கண்ணப் புறத்துச் செல்லாமற் காக்குவ கடவுட கிரண்டகாம் பண்ணப் போமோ நன்றியொடு பரவ வாரும் ஜெகத்திரே. 82

ஜாதிப் பெருமைக் காதாரஞ் சாக வதங் ராதாரம்  
ஜாதிப் பெருமைக் கணபுமுற முமைப பகைசால் சத்துருவாம்  
ஜாதிப் பெருமை தருமபலனகந் தகத்திக் கடவிற் சாதுயரம்  
ஜாதிப் பெருமை விடுத்தியேசு சரணை வணங்கும் ஜெகத்திரே. 83

தருவொன் றதவு கணிகள்பல சுவையைத் தருதல் சகஜமதோ  
கருவொன் றினிலுற் பாத்தநா கணங்க டமிலே பலஜாதிப  
பிரிவொன் றிடுமோ வினூன பிடிவா தத்தாற் கெடுவாணே  
உருவொன் றியசற் குருநடைபாத துய்ய வாரும் ஜெகத்திரே. 84

ஜாதி யிரண்டே யந்தியரைத் தனைப்போ ஒனகித் தாத்மாத்த  
போத மடைந்த புங்கவரே புனிதா பிறகாப புறக்கணிததுப்  
பேத மீறாதிக் குலப்பிரமை பிடிததோ ரீன ருமதுபிடி [ 85  
வாதம் வேண்டாங் கிறிஸ்தியேசு மலாத்தாள வணங்கும் ஜெகத்திரே.

வேத நெறியைக் கடைப்பிடித்து விசவா சத்தாற் கிறிஸ்தியேசு  
ஊதற் ரெழுதன புடையோற் நல்ல மனசசா கல்லையடைந்து  
கோதற் ரெழுகிப் பரமபதங் கூடக் கருதிக் குழங்கொண்ட  
ஜாதி யொடுசோந திறைவனடி தனைப்போற் றிடுமிழ் ஜெகத்திரே. 86

பண்டிவ் வலகு பிரளயத்தாற் பாழா னதுஞ்சோ தோங்கொமரா  
மன்றி யெரிகங் தகத்தியின் மழையான் மன்மே டாகியதும்  
மிண்டர் செய்த தீவினைக்கு விளைந்த பயனென் றுணர்கிலிரோ  
அண்டா பெருமான் சீறுமுன மன்றிப் பிழைமின் ஜெகத்திரே. 87

அன்று பிரம னெழுதியவா ருமென் றுகாக்கு மறிலீனம்  
என்று தொலையு நுயமைவிட்டிங் கெல்லா மிறைவன் செயலாயின்  
நன்று தீதேன் மோஷுமதே னரகங் தானே னுஸ்திகராய்ப்  
பொன்ற வேண்டாம் புண்ணியனைப் போற்ற வாரும் ஜெகத்தீரே. 88

இதயக் கதவைத் தாள் செறித்திட் டிகபோ கத்தி விறுமாக்கு  
மதியற் றலகை நடித்திடமெய் மறநது களித்து மகிழுகின்றீ  
பதுமக் கரத்தாற் றட்டிபொருமான் பலகாற பரிவோ டிமைக்குவும்  
மதுரக் குரலவந் தெட்டலீயோ வல்லே திறமின் ஜெகத்தீரே. 89

மதியைக் கெடுத்துப் பிரபாருச மாய வலைக்குள் ருணமாட்டிக்  
கொதீயுற் றெழுமைபு மெரிஞாக குமபிக் கிடவே கூளிசெயுன்  
சதியைக் கருதி யவன்களு பூரைபத் தள்ளி யறைச்சன் சலபானுகாக்  
கதியைக் கொடுக்கு பேசுத்துக் கழுறகாடப் படுமின் ஜெகத்தீரே. 90

விழிமின் மூய்வேதியாவுகு சுகுடகாரன் விழித்து வினித்தனவால்  
விழிமின் சுவிசே ஒகிரணம் வீசே யெழுத்தா ன்தொவி  
விழிமின் விழியா நிசிவரு முன் வினாக்கு செய்வ செயவேண்டும்  
விழிமின் விழிமின் பவததுரிலை விடுமின் விடுமின் ஜெகத்தீரே. 91

தள்ள வரிய நியாயமிகு தானென் றுணாதுஞ் சாதனையாய்  
உள்ள மொன்றிங் குஹர்யோன்று யுரபசி வாது புரியாமற்  
கள்ள மறநவே விதிசிலகைகக் கருதிப் புருது கருலைமிகும்  
வள்ளற குமையே கையளிகக் வாரும் வாரும் ஜெகத்தீரே. 92

தீங்கென் ரென்றை யநிந்தவுடன் செயயே னென்று தேவாவி  
ஒங்கு மருளோத் துணையாககொண் ஹுதி யாநின் னையமபன்னி  
நீங்கா தகணி னிளைன்று நெறிவிட டயலில் விலகாமற்  
ஞக்குங் குமர குறுசனைஞ் சார வாரும் ஜெகத்தீரே. 93

வேட மான பொய்ப்பத்தி வெயின்முன் மஞ்சட் பூச்சதுபோல்  
ஒடுங் கணமு நிலலாநிங் குறுமோ சிறிய சோதனையில்  
தோட மலது துகளனவுஞ் சகாத மிலையா விருதயகதுள்  
நாடி யெழுமெய்ப் புத்தியுட னமபற் பரவும் ஜெகத்தீரே. 94

ஜீவ னெமக்குக் கிறிஸ்தியேச தேக பந்தங் தீக்கவரு  
சாவு மெமக்கா தாயமென்று சாவ்ரே ரூலக சாலமெலாம்  
மேவா வணணை கடைபபிடிதத விசவா சததை வினாக்தறிந்து  
சாவா முன்னக் சதன்றிருக்தாள சார வாரும் ஜெகத்தீரே.. 95

அன்பு மயமாங் திருமேனி யருளுக் குறையுள் திருநயனம்  
இன்பு தருமெய்ச் சனுசினி யெழ்வலவாய் கனியுங் திருவாக்கு  
மன்சு வலகுக் கஞ்சலென் வழங்கு மபய வரதாஸ்தா [96]  
நன்பேனுமக்கில் வெம்பெருமான்றுணைத்தாடொழுமின் ஜெகத்திரே.

இருப்போ நெஞ்ச மின்னுநதா னிளக விலையோ வீண்டுசுற்றே  
சிருமபிப் பாரு முமக்காக ஜீவன கொடுத்த நியாகேசன்  
பருமபா நையைச்சுடுக்கவழி பிரவே சியுங்கள பிழைப்பிரே  
சிருமபி யழைத்து வருகின்றா விளாந்து வணக்கும் ஜெகத்திரே. 97

வென் பிழைக்க மகவளித்த தேவே தநதை நியாகேசன  
ாவ நிலைத்தித் துமைப்பரம பதத்திற் கூட்டிர துணைபுனித  
ஷுவி சுருதி யமிழ்தூட்டி மன்னை மெய்வே திபருநவோ  
தவ குடுமப மிதைவிரைந்து சேர வாரும் ஜெகத்திரே. 98

ந்று நினைமி னராத்துமங்க ஸுர்த்த கதிசேர்ந் துயவென்டிள்  
ந்று மேசக கிறிஸ்துநல்கு மிரகண் னியபுண் னியபலத்தால்  
ந்றி வேறு வழிபிலையி தனநத தரஞ்சத் தியமதனால்  
ந்றே யநத விரக்கனை யிறைஞ்ச வாரும் ஜெகத்திரே. 99

தழ யடியோ முககாக விரங்கி பிரக்கண் னியகிரியை  
முங்கின் றமைத்த நிரியேக சாவ ஜீவ தயாபரற்கே  
ழுமி யூழி பிராஜ்ஞீயமு மூலவாக கனமு முள்ளபடி  
ழுமி வாழி யென்றேத்தி வணக்க வாரும் ஜெகத்திரே. 100

இரக்கணிய நவநீப படலம் முற்றிற்று.

### சிறைப்படு படலம்.

அத்தகு வேகிப ராங்ம ரக்காயின்  
சத்திபந திகழ்க்கிய தனைக்கை சாற்றினும்  
மத்தமா யாபுரி மாக்கண் மற்றவாக  
குய்தத்திக் கொடுஞ்சிறை யுநாதது மேல்ரோ. 1

வெய்யமா யக்கடை வீதி வாய்ப்படு  
மையிரு ஸிரிதா மறைவ ஸாளாதாம்  
பைய்யொளி திகழ்க்கவும் வெகுளிக் காற்றுரத்  
தொய்யென வலித்ததவ் வொல்லீ யென்பவே. 2

சீர்த்தபு பகைமுகில செறிந்த வித்தையாம்  
நீததினா முகந்தக நிகாத்து பேல்வெளி  
போர்த்திடித் துரந்மனை புழுதி போககினின்  
தூாத்தன வசைபாழை சொரிந்த தெங்குமே.

3

ஞக்கிய பதவகங் காரத் தொல்லென  
தீககொடுஞ் சிகைககணல் சிநகைத் தொறைழப்  
போககரி தாய்த்திரணை டாத்துப் போங்க்யே  
கூக்குரல் ஹ்ளாத்தனா கொள்ளை மாககளே

4

கூடினா குமுற்னா கோகர தத்தனா  
ழுடினா ருறமின ருந்டிடிப் பாத்தனா  
சாடினா மற்தத்தனா தடித்துக் கிட்டிலா  
கோடினா வலித்தனா குணாத்திட் டாரோ.

5

ஏவதவ ரெத்தீன மறவா ரண்பாதூ  
பெய்தவ ரெத்தீன பிராசா கோரணி  
செய்தவ ரெத்தீன தீயா திக்கீன  
எய்தவ ரெத்தீன யிடேட் ரங்கயான.

6

விலையுறு மாயசிற றிண்பய வெட்டிழல்  
புலையுறு மாநதரூட் பொருந்திற றில்லையால்  
கலையுறு ஞானியா பகாநத கடடுகை  
சிலையுறு பநதைத் திருப்பிற றென்பவே.

7

மூணடபே ரிகைச்சலு முடிகித் தத்தமில்  
ஸண்டியோர் செறுத்தெதி ரிகலி யெற்பதங்  
காண்டகங் காடியின றலைவன கணடுகேட்  
டாண்டமீனா தலீயறி யரங்கிற தீரியே.

8

பூரிய ருநாயினைத் தேறிப் பொந்துநீர்  
ஆரிய ராயவில் வசட னாப்பினித்  
தூரிய னீதியா திபவுக் குய்த்துங்  
காரியுங் திரப்படக் கழுது மினென்றுஞ்.

9

கலகமெங் கெனவளைக் கச்சை கட்டியக்  
குலவிய மூர்க்காவ் வுகாகொண் டொல்கீயே  
உலகையுள் ஞவார்த்திடு மொள்ளி யோர்த்தமை  
விலகறப் பாசமிட் டிறுக்கி வீக்கினர்.

10

வெய்துற வடித்தனர் குருதி மேசிடப்  
பொய்துறு வசைமொழி புகன்று போர்த்தனர்  
மெய்திகழ் முகக்குமிழுங் துறுமி வீம்புற  
வைதன வமதித திகழ்ந்து வம்பரே.

11

இத்திற விண்ணல்பற் பலளி யற்றிமெய்  
உத்தம ரிருவனாக் கொடுசென் ரேங்கிய  
சித்திர நீதிமன றணைந்து செவ்வியோய்  
குத்திர மாயவர்த் தகாநுக கோற்குடி.

12

இங்கிலர் தமைமறு கெதிராந்து கண்டனம்  
பங்கமில் சததியம் பக்ரு வாயென  
அங்கது தெரித்திரென் றாவிக் கேட்டனா  
நங்களி லொருகிலா நஷ்டிசி தோந்தனம்.

13

பொருளின்மா யாபுரிப் புகழும் பொற்புமெய்த்  
திருவுமலை கீகசிற் றினபச செவ்ஸியும்  
மநுவிய வரமறு நிதியின மாட்சியும்  
பருவரற் படுகரிற் கணிமுத்தும் பாலவாம்.

14

கைப்படு காமியங் கருத்தி ளீந்தருள்  
மெய்ப்படு நந்தமலிக் கிரக கேவரும்  
யைப்படு சமயதான் மரபு மராக்கழும்  
பொய்ப்படு கெடுபுறைப புலமைத் தாயவாம்.

15

கலைபொருள் புகழ்பலங் களின்கொள் காத்திரா  
குலங்கல முதலிய யாவுங் குபபையாம  
வலையன மனைமகா மருங்கு வாழுதாள்  
நிலையிலா நீரெழுத தனைய நீரவாம.

16

இன்னவோ மநுக்குலத் தெவரு மீசனும்  
பொன்னுல காளிசொற் போற்றி டாதுதங்  
துன்னெறி யொழுகிய தூதத ராமினி  
மன்னுகோ பாக்கினி மழையும் பெய்யுமாம்.

17

எத்திற முய்வெனி னிகல்செய் தீக்குணங்  
கைததமு துணர்வொடு கருணைக கோமகன்  
மெய்ததொழும் பாய்ச்சிதி விலக்கை யோம்பிடின்  
நித்திய ஜீவன்ன் னிலையு ஞருமாம்.

18

சுதலா முத்தினாட் டிறைவ னைப்பிடு  
மேதகு விளம்பர மென்சிவ வீயபரே  
போதனை செய்தனர் புரளி போததனை  
ஊதிய மிழந்ததெம் மூலப்பில வாத்தகம். 19

மாயவர்த் தகததுள மகிஞம தேய்ந்தது  
மேயறு ரினுமபிரி விளையுண டாயது  
நாயகத் துவங்களி னுற்ற மிககன  
ஆயகா மிபமரு வருகக லாயின. 20

பாஷபா தகத்தையும் பரங்க டிக்குநம்  
மாந்தெபூத தெட்டெபூத தாற்ற ஸோகிலார்  
நஞ்செய ஞூசத்தை நளிவி ஓக்குபெண்  
நஞ்சூரு திகழுந்தெமம யவம தித்தனா. 21

ஆக்கிற் ரண்டனைக கருக ரென்றியாம  
நிதியா சனத்தினமுன னிறுவி னேமெனை  
ஒத்தினு ரூததுரத துருத்துப் பனமுறை  
சாதகத் திரளனாத தறுக ணாரே. 22

ஆங்கவ ரூஸாகடு முகனென் ரூசனத்  
தொங்குகி தாசிப னுரித்திற் கேட்டனென்  
வீங்கிய வோகுஸிபின வெதுமபி வேதியா  
பாங்குறத திருமிரு, ரினைய பனஞ்சான். 23

உலகெலா மவமதித் தொழுகும் புந்தியிர  
கலககா ரணரெனக கட்டுண டெய்தினிர  
பலகலை பயின்றுபாழ் பட்ட தேகொலாம்  
இலகுநன் மதியினி யுய்வ தெஙஙனம். 24

தங்குமூர் யாதிவண் சார மூலமென்  
எங்கனு சாரவே டததோ டேகுவீர்  
இங்குவர தித்துணைக கலக மீட்டிய  
நுங்கருத தியாதது நவலு வீரன்றுன். 25

சடுசினச் சடுமுகன் சடுசொழ் சட்டிட  
அடுசினக் களிறனு யகிலத உதபெயப்  
படுசினக் கணன்மழைக் கஞ்சிப் பாவியேங்  
கொடுசினத் தலகைகூட் டுறவைக் கொள்கிலேம். 26

நிரந்தர நலம்புரி நிகில நித்திய  
தூரந்தரா திருவடித் தொழும்பு பூண்டிலேம  
வரந்தரு சுருத்மாக கத்து வந்தனம  
புந்தர நாடிய போது வேமாரோ.

27

இங்க ரிடைநெறி யெய்த வெய்தினேம்  
மன்னுமா யக்கடை வாதக ககலூழும  
என்றும் விழைவுசத் தியமென் ரேமது  
பன்னுதி ரெண்றனா பகரக கேட்டனா.

28

சமபவ மிள்தினை சான்று மற்றிது  
வெப்புற கலகத்தை விளைத்தற கென்னிஞ்சும  
எம்பிர யாண்த்தைத் தடுத்தற கென்னிஞ்சும  
நம்புகா ரணங்கொலோ நாடு கையாதி.

29

கண்மயக் குறிற்பொருட் காடசி காணகில  
எண்மயக் குறினென்தோ கேடு பெண்ணில  
மண்மயக் குறினவா மறுமை யாக்கத்தின  
உண்மையைத் தெரிவரோ வலங்கொ டோளினுய்.

என்றுமெய்க் கிறிஸ்தவ ஸ்பம்பக் கேட்டனன  
கன்றிய சுடுமுகன் கட்டுஞ்சி னத்தனுப்  
நன்றுஙன் றுண்மையை நவினற பானமைம்  
மன்றனமா யாபுரி மரபை மாய்க்கவோ.

30

தீர்யார் தெளிந்தனஞ் சேண காக்கதி  
தூராத திலாசெலத் துணிந்து ளாரிவர்  
காரியக கெடுதிநக கஹடக்கு நோரதன  
ஆரெனி னுங்கமக் காவ தெனகொலாம.

32

ாங்கிவா துணிட்திவ ணிசைத்த மாற்றமும்  
பாங்குளீ றந்தனிரீ பகாவ தென்னினி  
நீங்கிடா வகைசிறைப் படுத்தும நீதிமன  
ஓங்குஞ் தாசனத தறுமட் டாகவே.

33

ஆதலிற் மெருத்தொறு மடித்துக் காட்டியிப்  
பேதையா தமைச்சிறைப் பெய்மி ணீரெனு  
ஓதினுன சேவகாக் குருத்து டன்றனா  
நீதிமன றுழையா நிலவு தீர்ரே.

34

ஆண்டுங்கின் ரகற்றிவை தழித்தி ரும்பியற்  
கூண்டில்வல் விலங்குகால் கொருவிப் பெய்தொரு  
பாண்டிலிட் டிமுத்தனர் பரிவில் பாமரா  
காண்டகு கடிநக ரிளாத்துக் காணவே.

35

இகழ்ந்துஷிங் தனைசெயு மிடும்ப ரோர்புறம்  
மகிழ்ந்துளங் களித்திடு மறவ ரோர்புறம்  
நிகழ்ந்தது சிறிதெனு ஸீச ரோர்புறம்  
புகழ்ந்துளி திணயப்புஜீ புல்ல ரோர்புறம்.

36

சத்தியங் கடைப்பிடித் தவர்க்குச சார்வதோ  
இத்தனை யிடுக்கணன் மேங்கு வாருளா  
அத்தலத் தாயினு மழிம்பர்க் கடுசியே  
சித்தம்வைத் தோங்கிவாய் நிறந்து செப்பிடார்.

37

ம்யவர்த் தகம்புரி மறுகிற் சேறலுங்  
கூயினா குதித்தனர் கொக்க ரித்தனா  
சீயெனப் புறக்கணித் திகழ்ச்சி செய்தனர்  
பேயெனச் செருக்கிய பிதத ரென்பவே.

38

கலைத்தொழில் பயின்றவுக் கள்வர் வாயினற்  
கொலைத்தொழிற் குரியர்செங் கோன்மை காட்டியிங்  
கலைத்தலி லென்பய னடங்கு வார்கொலோ  
புலைத்தொழிற் பதிதரென் றநுத்துப் பொங்கினுர்.

39

இனஞ்ஜ சிகழ்வழி யிகவில் வெதியா  
சொன்னசத் தியங்கடைப் பிடித்துத் துன்னகர்  
மன்னியோர் சிலரெதா வந்து வாய்மதம்  
எண்வா மிவர்திறத் தெனகொ லோபிழை.

40

பாவியர் தொகுக்கு வாண பட்டணங்  
கோவணி பைத்திய னன்னுங் கொள்ளகபோல்  
ஆவணத் தழிம்பரு மறந்தி கழித்திய  
ஐவன்முத் தணாயிகழ் செய்வா செவ்விதே.

41

நிறந்துரூப மயிலென நிங்கை செப்குதிர்  
திறந்திற மெத்தனை தீங்கி மூக்குதிர்  
மறந்தொரு கொடுமொழி வழுத்து வாரலர்  
அழந்திறம் பாமையென் றறிகி லீர்கொலோ.

42

குறுமையிர யாதுநங் குறிப்புக் குற்றமேர்  
சூறுமையு மியற்றிலா தீங்கி யற்றுதீர  
வெறுமைகண் டவுமதித திடுதீர வேதியர்  
போறுமையே யிப்புரம் பொடிக்குங காண்டிரால். 43

இன்றுநா திங்கினுக் கிடர்செப் யாதிவா  
ஒன்றுநன் றஞ்சறவில் னும்ப ரேயிவர்  
நனநுசெய பவாக்குயிர நலிவு செய்யுநீ  
கொனநுழல் விலக்கினுங் கொடியீ ராமன்றே. 44

இததகு வனகில ரியம்பி நிற்கவும்  
அததகு வனபல ரதட்டி யாக்கவும்  
மத்தமா யக்கடைத் தலைவன் மற்றிவை  
உயத்துணாங் துளமகிழ்ச் துலவு மெல்லையில். 45

பந்தருக் காநடுப் பரிந்து பேசிய  
சதிசெயுங் கயவனாச சபயா காட்டிய  
விதிதரு தண்டனை விதிததுந தோகெனுப்  
புதிதோரு விளம்பரம புகக தவவழி. 46

விளம்பரத் தோனிசெவி தேதுப்ப மெல்லென  
உளம்பரிச தொதுங்கின ருண்மை சொற்றவா  
வளமபடு மாணயயின் வலவா தோககமாக  
களம்படு சிலைத்தெனக் கௌவை வீசிகிற்றே. 47

அலைபடு கடல்கிளர்ச் தனைய தாமெனப்  
புலைபடு மாணிடங குழுமிப பொங்களிற்  
சிலைபட வெங்கல்லுஞ செலவு திடுதுராய்  
மலைபடக கிடந்தம மாய விதியே. 48

வெய்தினிற் காவலர் விளாந்து பற்றியிர்த  
தெய்தினா வேதிய ரிருவ ணாக்கொடு  
செய்திறம யாவையுஞ செய்து வெஞ்சிறைப்  
பெய்தன ரொள்ளொளி பிறங்கு வாளின்வாய். 49

உறையுறப் புகுந்திடு மொளிகொள் வாளனனக்  
குறையறக் கனன்முகங் குளிக்கும் பொன்னெனப்  
பொறையொடு முணர்வொடும் புகழூர இங்கொடுஞ்  
சிறையிடைக் கிடந்தனா தெள்ளி யோர்களே. 50

நறைகமழ் சோலையை நயமின் மன்னவன்  
முறைபிறழ் முனரிலை முரணகல் வாரியை  
இறையக லாதுளத தெண்ணு நீரை  
சிறைமறி துயரேது செய்யத தக்காத.

51

ஜீவர ஷணியமாச சிறைபு குத்தினி  
ஒவலி லானநத போக முண்புநற  
காவல்த துடறபொறை யறந நாடுமோ  
நோவறு சிறைதுயா நுனிக்கந பாலரோ.

52

துண்புமுச தன்றிபெட்ட டீவூயின் பின்றெலு  
மனபகுதர கிகத்தியல் வளாநத சாரணம்  
நவபுஸ்ர நாக்கிய நவையில் வேந்தியக்  
கினாபிருஷ துவரினி தெங்கு நாட்டமே.

53

ஓ வ ஸு

பருவால சுவையபா புணாடி படக்காவி பருதூம பானம்  
வருமாவ மக்கபுபு பொறத்துண வகைபொறி மதிர கிதம்  
மருவுழி வகுக்கு பெத்துத மேளான்தித திளாவணை செலவுத  
திருவல்ளை மாடம வேய்ய சிறைப்புறநு செய்வி மோககே. 54

தள்ளுருந துயரஞ் சித்த சருநல்லங் தாராத ஆஶம  
விளாருந துனப மாய கோத்தீங யுழுக்கும பேஷுப  
எனாரும விசுவா ஏத்தோ டிரமியா நடுவிர பங்காவ  
உள்ளுவந சேத்திப பேந்து ஜூபிபாருங எத்துத சோக்கி 55

உற்றமேயக் குரவன வாய்மை யுவலமிற நெபமின முந்திக  
குறைமில குருதி சிந்திக குலைபத நோவலீஸ் நீசு  
முறைபே ரினப லோக முத்தியீ டடையத தக்கான  
நறவ முடைய னெங்கு நசுமியேக குறுவா நல்லோ. 56

கோறலுக் கிலக்காய் கோதல் குரிக்காண்டு விகவா சத்தின  
ஆஹேழுக் கிமுக்கா வஹண மாநுட்டிலை யெடுக்குப பேசி  
ஊறுமெய் யவுபி னுலே யொருவா யொருவ குனற்க  
தெறுதல் புரிந்து சிந்தை தெருட்டுவா திருவாக் கூட்டி. 57

நாடுவர் சருவ லோக நமப்பினக் கருணைப பெளவுத்  
தாடுவர் தேவிட்டா யுண்டி யருந்துவ ராக கிதம்  
பாடுவர் துதிக்குப் போற்றிப் பஷ்க்கிர பதாயபு ஐத்துச  
குடுவ ன்பிற் கட்டித தொடுத்தபெங் துவாக்கீத வாரம். 58

**தேவாரம், வேட்கையின் விதும்பல் (திருச்தாண்டகம்)**

1. அம்பரம திரியேசத் துவத்தொன் ருகியருட்டிருவாக் குருவாகி யகில மீன்ற நம்பரலுக கொருமகவாய ஜீவ ருப்ய நடுங்கிற நாயகத்தை சுயநதெங் நாளும் உமபருல குவகுதுதொழு மஹாதெய வத்தை யொன்றுன ஆததகதி வழி [யைக காட்டி இம்பருல கம்புரந்த வெம்பி ராஜை யென்றுகொலோ கண்குளிரக காணு நா [ளே.
2. இல்லையொரு நாமகர ஜீவ ரகைக் கியேசதிரு நாமமலா விசத்தி வென்று தொல்லைமறை முறையிலிபே ரினப வாழ்வதை துரிசத்தின நிலங்குபரஞ் [சோதி தனினைப் பொலலையெனப புறக்கணியா தெனையாட் கொண்ட பூரணபுண ணியகி [லையைப் புகழ்ச்சி யோங்கும எல்லையிலாப பேரருளி னிருப்பை நாயே நென்றுகொலோ கண்குளிரக [காணு நாளே.
3. அழுள்பழுத்த திருமுகமண டலத்தி னுளை யளிநின்றநத கமலலோ சனத் [தெம மானைத் தெருள்பழுத் ஜீவமோழி கணிவா யாஜை ஜென்மவிடாபதனிசத்தருள்ளோ [பாரத தாஜை மருளபழுத்த மனததேனைத் தெருட்டி னுளை வானசதிக்கு வழி திறந்த வலத் [தி னுளை இருள்பழுத்த நரகடைத்த வெம்பி ராஜை யென்றுகொலோ கண்குளிரக [காணு நாளே.
4. மனஞ்சுர கணங்களஜை ஜெயவென் ரேஷதி வாழ்த்தெடுபப வீற்றிருந்த [யகிமைத் தேவைபப புன்னரகே டங்களையோ பொருளா யுனனிப புகலரிய பெருமபாவப [பொறைச மாது தன்னுயிலாப பரிசுளித்த மேசி யாவைச் சாவபரித் தியாகனைமெயத்தரும [வாழ்வை என்னுயிருக் குயிராய வீசன் றன்னை யென்றுகொலோ கண்குளிரக காணு [காளே.
5. பன்னரிய பரமபத நாடு சிங்கிப பலித்திரமாய்க் கண்ணியரி பால ஞாகிப் பின்னரவிரத் துவம்பூணடு ஞான தீகை பெற்றுவிதி விலககோமபிச் சீட [ருக்கு நன்னெறியின் றுணிபுணர்த்தி யருளி னுளை நாஜீவ தாரகனை நம்பன் சித்தம் இக்கெற்றியா மெனததெரித்த விறைவன றன்னை யென்றுகொலோ கண்கு [னிரக் காணு நாளே.

6. ஜென்மதரித் திரத்தழியாச் செல்வ மோங்கச் சிறுமையிலே மகிழ்வைகள்  
 [திகழ்ந்து தோன்ற  
 வன்மரணக் தனினின்று நித்ய ஜீவன் மல்கவரு ஸ்திமுறை வழுவா  
 [வன்னாங்  
 தன்மவரு வெடுத்தகும் ரேசன் நன்னைத் தற்பரமா யகிலசரா சரங்க  
 [ஸ்ரொன்றும்  
 இன்மையிலே தோற்றுவித்த வீசன் நன்னை யென்றுகொலோ கண்குளிரக்  
 [கானு நாளே.
7. அவகைதலை கூக்கியபே ராற்ற வானை யவித்தையிரு எறுததொளிமெய்ஞ்  
 [ஞானத் தானை  
 உலகமயக கொழித்திரகை, யுசவி ஞனை யுத்தமசற குணத்தானை யுபபி  
 [வானை  
 விலகியுயி ரூடலைவிடு மமையத் தெம்மை விலகாது விசுவாச விளக்கைத்  
 [நூணடி  
 இலகுதிரு வடிசீழ விருத்து வானை யென்றுகொலோ கண்குளிரக கானு  
 [கானே.
8. தம்மாவி மினாநுபெருந்துயரந தாங்கித் தன்னறுமபூங காவிலொருதனி  
 [யா மத்தில்  
 விம்மாவள் ஞுடையாகெட்ட டுயிப்பு வீங்கி மெய்புமுங்கி வெங்குருதி  
 [வெயாவைசிந்தி  
 அம்மானை விளித்திறைஞ்சி யலகக இறை வருந்தவத்தின பெருந்தகையை  
 [யருளின வாழ்வை  
 எம்மாவிக கினியானை யெய்தி நாயே நென்றுகொலோ கண்குளிரக  
 [கானு நாளே.
9. பொல்லார்முண் மூடிகுடிச கோல்கொண் டோசசப பொழிகுருதி யுடன்  
 இனப்பப போதம் யாதும  
 இல்லாமன் னவன் கொலைத்தீப பிசைந்து கூற வெருசலேந காகடந்து  
 [கொல்க தாவிற்  
 செல்லாளின் றருகிரண்டு திருடர் நாபபண சிலுவைமரத் தறையுண்டு  
 [செயனமு டிந்த  
 தெல்லாமென் ரூவிவிட்ட விறைவன் நன்னை யென்றுகொலோ கண்குளி  
 ரக கானு நாளே.
10. தண்ணளியங குரித்தெழும்பியன்புழுவந தாரணிக்குள் ஞறவூன்றித்தயை  
 [மூடாகி  
 நன்னுமிரு தத்துவக்கோடார்ந்து தூய நல்லுவாயாந தழைமல்கி னனமை  
 [பூத்துப்  
 புண்ணியங்காய்த் தருள்பழுத்துப் பரமா னந்தப புத்தமுதங் கனிந்துகதி  
 [பொருநதி நிற்கும்  
 எண்ணருங்க் தியஜீவ கற்ப கத்தை யென்றுகொலோ கண்குளிரக கானு  
 [நாளே.

தேவாரம் முற்றிறை

சிறைப்படு படலம் முற்றிற்று.

~~~~~

## நிதானி கதீகூடு படலம்.

அவ்விய மனித்த சிந்தை யருங்கவ ரிவ்வா ருசத்  
தெவவியற் சிறையை மேலாம ஜெபதபப் பள்ளி யாக்கித்  
திவ்விய வழிபா டாற்றிக கழித்தனா சிறிது திங்கள்  
இவ்விய லறிந்தவ் ஞாகும் வினைத்திற மியமப ஒற்றும். 1

வேறு

குத்திரப புரியுலாங் கொடியவாத் தகருமாம்  
அத்தலத் தரசன்மா டனுகியா ரியாதமக்  
செதி, நிறத் தினுமுயிராக கிறுதிசெப் திடவெக  
குத்தரங் தருஷ்கனு ஸ்க்கினா மூக்கமாய். 2

நன்றுசெய குநுமென நவிலறப பகையெனுங்  
கன்றுவெநு சினமுகக் கரியனுன் கடுகீங்  
புன்றலைப் பத்தாக கொணாகெனுப போக்கினுன்  
வன்றலைப் புலையராம வயவரோா சிலாயே. 3

எதலால வேந்தியாக கெதிஓவிரோ தககரி  
ஒதுவா ரேவரவ ரோலையிங் குறவடன்  
வீதோ முமபறை யறைகெனு விவைதூன்  
ஏதநீ தாசனத தேறினுன சீறினுன். 4

சுடுமுகந துணைவதுங் துன்முகக் கபடனுங்  
கடுவிடத் தகமுகக கணனாலாற் கணனிலா  
நடுவாபன் னிருவரு நாதனாக கிழவருக்  
கொடுமையின குலமெனக கூடினா கேடினார். 5

கிழக்குமேற் கிலாதமைக் கெடுவழித் தலைவிடுத  
துமுககிலே கிழக்குமேற ருநாததுரித துனவெலாம  
வழக்கிலே யிமுக்குமணீ வாக்குரை யாயிகச  
ரழக்கரும வழக்கருந தழுவினா குழுமினா. 6

ஆரியப் பகைவர்தம மாருபிரிக் கிறுதிசெப்  
காரியப் பொறையொருங் கெமதெனக் கறுவிவெம  
பூரியப் புலமைதோ பொய்க்கரித நிரள்குழீஇ  
வீரியத் துடன்வை விரவினார் கரவினா. 7

கொடுவிடப் பற்களே குழுமியோ ரவருளங்  
கடுவிடங் கெழுமுபை கவினுமண் டபநிலை  
தொடுகடற் புடவியைத் தொல்லைவாய் வைத்தவப்  
படுகொலைப் பாதகப் பாந்தளவாய் முழையரோ. 8

துட்டவெம் புற்கணங் தொகுழுமைப் புதரின்வாய்ப்  
பட்டமா னினமெனப் பருவரற றனீயொடுங்  
கட்டுபா சததொடுங் கடியாகொண யெத்திடச  
சிட்டரோ ரிஞ்வருங் குறுக்னா செவவிதே. 9

அனையவோ லக்மா வழையறப் பகைமுனம்  
முனைவனிப் பதிதரெம முதுகடைத் தேருவில்வங்  
தினையதே சத்திய மென்றெடுத் தோத்தயம  
வினைசிதைத் தூாபபரி வினையுமுன டாக்னா. 10

உலகவின் பொழியுமென் றுள்ளுவாத துச்சிலர்  
இலகுமா யசசரக கெதையுந டாதுபோய்  
விலகினுர் வாததகம விழுந்ததிம மட்டுமோ  
அலகையா திககழு மவமதிப் புற்றதால். 11

இருவர்மற் றிவரின்யா மேழையாத் திரிகராய்  
பருவினன றின்றெரின மாயவாத் தகமெலாங்  
தெருவிலே வந்துசீ சீயெனப் பட்டபின்  
பெருகுகே டேயலாற் பெறுதுமோ ஒுதியம். 12

இம்மறைக் கிழவர்கண் ஜெதிருதும் போழுதெலாம்  
எமமுனத் தில்லவே யில்லையென் றுள்ளவோ  
சேமமனக கரிமிகச் சினவினின் றுயிசெத்தும்  
அமமகுற் றுவரெனற கையமொன ற்னறரோ. 13

கொற்றவா வோர்த்தொல் லாதுகொல் ஹங்கொலை  
கற்றபா தகரிவாக கோறலே கடனெனாச  
செற்றமல் கினமுறைப் பாடெலாங் தேர்ந்தமுன்  
சொற்றனன் றஷ்கிரு தப்பெயாத் தூர்த்தனே. 14

சொன்னதுஷ் கிருதன்வாய் மோழிசெவித் தொளைபுக  
நன்னிதா னன்னெனு நவையிலா னுங்கெழுங்  
துன்னதா திபனெறிக் கொருவியோ ருதவுமற்  
றிந்கர்ச் சிலமு மருவருப் பெற்கரோ. 15

மாயசா லக்கடை மறுக்கு மரபும்வான்  
தூயயாத் திளைசெலுங் தூணிவுமோர்ந் தோர்சிலர்  
சேயனன் னெறிசெலத் திருமினு ரீதுஞ்  
ரூபதே யன்றிமற் றுவதோ தீமையே. 16

பொன்கொலோ புவிபடும் பொருள்கொலோ யாவையும்  
மின்கொலோ விளிதலி னெனவெறுத் தூளமெனின  
என்கொலா மிவாதமக் கெம்மனேர் மேற்பகை  
நன்கொலா தென்றுமே நாசயோ சனையினே. 17

உலகமா யச்செருக் கொல்லைத் துலகுளீர்  
அலகையா திக்கமவிட் டகறலே நலமென  
இலகுசத் தியமிகைத் தனமெடுத் திதுகொலாங்  
கலக்கா ரணமெனக கழறினுன் கலைவலான். 18

ஒருக்கலை வழக்குதா லொழுக்கினுஞ் செவ்விதாக்  
கருதமற் பகையெனுங் கண்ணிலான் கறையிலாக்  
குருதிசிங் திடவுளங் கொண்டபா தகண்முனஞ்  
சுருதிதாற் றுறைவலான் சொற்பயன் படுவதோ. 19

### வேறு .

மெய்ப்படுநி தானியுரை கேட்டலும்வெ குண்டே  
மைப்படுமே ஏத்தரும் வன்மியெனும் வஞ்சன  
ஙைப்படுமி வாக்குறுக மேபகையர் வந்து  
பொய்ப்படுகி லாக்கரிபு கண்றுக வென்றுன். 20

ஒல்லையொரு மூவரெதி ரூன்றிமுறை யாக  
இல்லையொரு பொய்யுரையி சைப்பதெது மெய்யே  
அல்லதுவி மீதுணிய விந்திடுக வென்னுச்  
சொல்லினாத னிததனினு னிரிந்துபிர மாணம். 21

இபபரிசு சத்தியமி சைத்தபினை ரிப்பன்  
தபபிலிசி தானியிவ னென்றலைத் காக்க  
மூப்பொழுது நாடுறமு மூப்பகைவன் மாயக்  
குப்பையென வெள்ளுவனிக் கோனகர வாழ்வை. 22

தேசநடை யூர்நடைஜே கத்துநடை யெல்லாம்  
நாசநடை யென்றதின டக்குநடை கொள்ளான்  
ஜேசநடை நாடுநடை செவ்விநடை யோன்றே  
ஈசநடை யேறுநடை யென்றுநடை கொள்வான். 23

எம்மதமு மெய்ம்மதமெ னத்துளிபி சைக்கும  
ஙம்மதமு மமமதமு னாட்டுமதம யாவுஞ்  
சமமதமி லாதுபர லோகபதி தந்த  
தமமதமெய் யென்றுபுகல் சாதுரிய தர்க்கண்.

24

மாயபிர பஞ்சமக ராஜீனம திக்கான்  
தேயமுறை யைத்தழுவி சிர்மைசிறி தில்லான்  
மேயவுல கத்தவரோ மூக்கினை ரூபான்  
ஆயகுல கேத்திரம நிந்துறவு செய்யான்.

25

அண்டாபெரு மானுலக உக்குநெறி யெற்று  
கண்டநெறி புககுதுதன் னேஞ்சூகழி யாலே  
விண்டலம்வி முத்தழுவின வேமுலக மென்னு  
மண்டலமு முககவுமி முக்கமுயல வம்பன்.

26

மேன்மைதரு நஞ்சமய மெண்டிசைவி எக்குங்  
கோன்மைகுண தோஷமுனா யாமைபுகழ் கொண்ட  
பான்மைதி யாதுபடு பாவியரென் நென்றும்  
நோன்மையிலி மன்னுரிமை நோக்குகில னென்றுன்.

27

ஆயிடைய பத்தனும றப்பகைமுன் னின்று  
நாயகவெல னைக்கனவி னுந்தனுக வொட்டாத  
தீயனக வாயிலறி யேண்பலதி றததும்  
மாயங்க ரத்தவா வைதவம தித்தான்.

28

வைதிகம தத்தபிர மாணம வெல்லாம்  
பொய்திகழு நீரவவை போம்றியொழு கிற்பின்  
மெய்திகழ்க கோளபதி மேலைங்கு னாளில  
வெய்துநிலா யததெமைவி முத்துவது மெய்மை.

29

என்றினைய குற்றம்விவ ரித்தெமையி மீத்த  
தொன்றலவ னேகவித சாபமுழு காத்தான்  
நின்றவினி தாளியறி னின்னையமி தென்றுன்  
துன்றிருள டைந்தமைனை தோறுமுழல் தூர்த்தன்.

30

காளவிட மன்னகடு நெஞ்சனது காலீல  
மூளனலெல னுச்சினமு திர்ந்திறைவன் மொய்ம்பிற்  
கேளனமு றப்பதித ரென்சொலின ரென்னுக்  
கோளனைவி னித்தறிவ கூறுகினி தென்றுன்.

31

மண்டலதி யாபதெறி வல்லதுங்கா ராஜ  
கண்டகனி தானிபல காதுமுங்கா யாதி  
விச்சுடபல தாவுணவி தங்கள்வில ரிச்சின்  
மண்டுமென வேதனையிம் மஞ்சுரங்கவை மல்கும்.

32

மன்னர்தில கண்பெயல்செ பூலையிலவன் வைத  
இன்னவென மன்றிலைட்டு ணிந்தினிதி சைப்பின்  
என்னிலப ராதிபிறர் யாவாடுக லெந்தாய்  
உன்னமன மஞ்சமுங்கா யுங்குழுற முண்கைம்.

33

மும்மலபி தாக்கள்சௌ பாக்கியாவன் மோகா  
எம்மினவு லோபாபடு காமுகரி டம்பா  
இம்மகிப காக்குழியே மூபபினிடு வெனென்  
ரம்மசெயு நிநதையும் மிமபுமள வின்றுல்.

34

என்னைய ரோாசிலரி சைநதுளமி ணங்கித  
தண்ணெடுநன் ஊனெறித ணைத்தமுவி நிறபின்  
மனஞுபல மாயவள மல்கியிசை பெற்ற  
இநகரி லாவகையி யற்றிடுவ வென்றுன.

35

இப்பெரிய தேசமுழு தும்மிசைப ரபபி  
ஒப்பொருவ ரின்றிநடு வோதிமுறை செய்யுஞ்  
செப்பமுடை யாய்னையுஞ் தேவபய மிலலாத  
தப்புடையை யென்றுபழி சாற்றினனி தானி.

36

இற்றித்தமை யாவெளிவி சைப்பவினி தெனஞாச  
செற்றமோட கங்கருகு தேள்ளைய கோளன  
சொற்றலும் றபபகைது லக்கினைவி எஙக  
நிற்றியென நோக்கினனி தானியைநி கழ்த்தும்.

37

தொலைமறை யைப்பழுது சொல்லியவ மாக்கும்  
பொலலைமத தூஷணியை மாசசைமுறை போற்று  
தெல்லையறு நிநதையிசை தெத்திமிவு செய்த  
சொல்லையல கைகருரிய ராஜஜியது ரோகி.

38

இந்துணையை யென்றுகரி யாயவரி சைதத  
சத்தியம றிந்தைனைசை பைக்கெமதி ரகசச  
சித்தநிலை நன்குதெரி யச்சினவி டாடே  
உத்தரம ஸித்தனமு கொப்பதுஙா யென்றுன்.

39

ஓவது

இலக்கணை நீதி மற்றத் தியற்கையு பியலு நீதிப்  
புலக்கணைக் கெடுக்க நின்ற புல்லறப் பக்கயின் போக்கும்  
நிலக்கணைக் காடு நீதி நிலவுநா உன்கொ லாமென்  
நலக்கஜுற் றருணி தானி யமலைப் பரவிச் சொல்வான். 40

இங்காக் கரடே ஜீவர்க் கிபரா சாத னந்தான்  
பொன்னகாக் கரச னுய்த்த பொதுவிதி விலக்கத் தோடு  
மன்னில வுகத தாட்சி மறுதலைத் தெனின்வை தீச  
சென்னெறிக் குதவா தென்னச் செபபிய துண்மை தேர்தி. 41

உத்தம தேவ பத்திக் குயிர்விச வாச மாகும்  
அத்தகு விசவா சத்துக கருஞ்சி ராஞ்சாவா தெய்த  
மெய்த்தொழும் புரிமை யாகு மெய்த்தொழும் பாவ தெம்மான  
சித்தத்துக் கமையுன் செவ்வி சித்தத்தைத் தெரிக்கும் வேதம். 42

திருவச ன்ததுக் கொவ்வாத தெய்விக வழிப்பா டெல்லாம்  
பெருவழி பிடித்துச் செலலும் பிரபஞ்சச செட்டை பேசின்  
அருவநுப் பாகுர தேவ சித்தத்துக காத லாலே  
பொருவரு நித்திய ஜீவன் பொருந்தாதென் றதுவு முண்மை. 43

இங்காக் கரச மேவற் பரிசனர் குடிகள் யாரும்  
பன்னரு மலபா தாலப் படுகாபுக குறைவா ரண்றி  
உன்னத புதததெம் மோடு மொருங்குபே ரின்பந் துய்த்து  
மனனுதற் குரிய ரல்ல ரென்று மருத வுண்மை. 44

சத்தியம் வினவி னாக்குச் சாற்றிய விவற்றைத் தானே  
வித்தரித் துரைத்தே னிந்த மெய்மைதூ ஒண்மாங் கொல்லோ  
இத்தகு முபதி யாசத தேதொரு தவறுண் டென்னின்  
உத்தம சியாயங் காட்டி யொறுத்திட றரும மென்றுன். 45

நடிவிகங் தொருபாற் கொடி நச்சர வென்னச் சீறிப்  
படுபொரு ஞஞ்சா னைப் பாதாப் பசாசன் முன்னர்  
வடுவறு நிதானி நின்று வழக்கிடு மாபை யோரின்  
தொடுகட லுலக வெந்தன் றரும்பண்டே துறவிக் கம்மா. 46

திருக்கிளர் னானச செல்வன் செப்பிய சிகைவின் மாற்றம்  
உருக்கிய செம்பி னுகிச் செவிவழி யுருசிப் புக்குக்  
கருக்கிய சிங்கை யாள னறப்பகை கதங்கொண் டொல்லை  
பொருக்கென் வரறிப் பொங்கி பிழையன புகல அற்றுன். 47

தோழரு குணங்கி யாய தூர்தா ரேயின் நின்ற  
பாமரம் கெதிரவி ரோதம் பகர்ந்தமெய்ச் சான்றும் பின்னர்  
வேமெரிக் கிடையே யிட்ட விறகென விரகொன் றிலலான்  
கோமகற் கிழிவு காட்டிக் கூறிய கூற்றங் கேட்டார். 48

ஆகிதோட் டலகை ராஜ பரம்பரை யவனிக் குய்த்த  
நீதியின் செயலு மிந்த நீணில் வழக்குக் கோத்த  
ஜாதியுஞ் சமயா சாரக கொள்கையுஞ் தமுவி நின்ற  
காதையு மாய்ந்து தீவை கழுத மழுகிற றுமால. 49

பண்டெஙக எரசற கேவற் பணிபுரி பாரீவோ னென்னுஞ்  
சண்டெனம் மதவி ரோத தகுவரான் சிச்னவை யெல்லாந  
தெண்டினா யாற்றிற் பெய்து ஜீவனை வதைத்த செய்கை  
மண்டல மறியு மின்த மரபைநோ மறந்தி டாதோ. 50

நீணிலத் தரசு செய்த கேபுகாத் ரேச்சா காலத்  
தாணவச் சிலையைப் போற்று தழிபுற மததா தம்மைக்  
கோணைவெங் கெருப்புச் சூளை குளித்திட வெந்த கொற்றஞ  
சேனுறப் புகுந்தும் பாரிற றிகாந்தமட் உலாய தின்னும். 51

தடங்கட அலகம் போற்றத் தனிக்குடை நிழற்றி யாண்ட  
மடங்கலே றனைய கொற்ற மன்னவன் றனியு வாணைக்  
கடங்கிடா மதவி ரோத வழிமபணைப் பினித்து வெய்ய  
முடங்குளை வயவெஞ் சீய முழையிடைப் படுத்த தோர்மின். 52

இத்தகு பிரமா னங்க னெவற்றையு மீறி யாங்கள்  
பததிசெய் மாரககத் துள்ள பழுதெலாம் பரக்கத் தூற்றி  
வித்கக நினைவால் வாககாற் கிரியையால் விரோதஞ் செய்யுங்  
குத்திரக் கலகி ராஜ துரோகியிக் கொடியன் காண்டிர். 53

ஏதமில் சான்றுக் கொத்த திங்கிவன் வாக்கு மூலம்  
மேதையீ ரங்கை கெலவிக் கனியென விளங்கிற நெல்லாம்  
ஆகலாற் குற்ற வாளி யென்பதற் கைய மின்றால்  
ஒதுக்கிர் பேதி யாதும் முட்கருத் தென்றுன் வெய்யோன். 54

கிள்ளைக்கு நீதி பூனை கிளங்கிடக் கேட்டல் போலும்  
புள்ளிமான் மறிக்கு நீதி புலிசொல் வினவல் போலுங்  
தெள்ளிய நிதானி சோமை தெரிந்துரைத் திடுக வென்றுன்  
உள்ளறப் பகைபொல் ஸாங்கி னுருப்புணர் நடுவர் தம்மை. 55

என்றெனத துணிந்தி ராறு நடுவரு நடுவி ண்டி  
மன்றூரு சூழ அற்று மடமதச செருக்கு விஞ்சிப  
புந்றலைப் புலமைச் சூழ்ச்சி தத்தமிற பொருநதி வாளாக்  
கொன்றிடத் துணிநது நீதா சனிக்கிது கூற அற்றா.

56

## வேறு.

எண்ணில்து ரோகம், பண்ணிய பதிதன்  
திண்ணயி தென்னாக், கண்ணிலி சொன்னுன.

57

இன்றிவ ணெந்ததான், கொன்றுயிர கோடி  
என்றுது ணிந்தே, நன்றிலி விண்டான.

58

கடியன்மு கத்தைப, படியில கற்ற  
கொடியினி தென்றுன், கொடியகு ரோதி.

59

குறித்திவன் குற்றம, பொறுத்திட லாகா  
ஒறுத்திட கென்றுன், கறுத்திட காமி.

60

நாணிலி சிந்தை, கோணிகு லீனன்  
பேணலை யென்னு, வீணனவி ரிததான்.

61

பிணியொடு மித்தாக், குணித்தலை கொய்யப்  
பணிதரு கென்றுன், துணிகர னென்பான.

62

நீசனி வன்காற், காசபெ ரூனென  
யோசனை யென்றுன், மாசறு வமபன்.

63

துரியனி லத்துக், குரியவ ணிவகை  
அரிசிர மென்றுன், பெரியவி ரோதி.

64

## வேறு.

மிததீர பேதம்வி ணோத்த, குத்திர ணைக்கொலை செய்ய  
எத்தனை யோசனை யென்றுன், சத்துரு வாயச முக்கன்.

65

வென்றிந டுப்புரி வீர, இன்றிவ ணைக்கமு வேற்றிப  
பொன்றவ தைப்பினும் போதா, தென்றுநிட் ரேனி செத்தான். 66

மாங்கில முற்றுமயக்கி, ஆளிவி ணோக்கும மீமபன்  
மேனிசி நைக்கென விண்டான், ராணி ருட்பிரிய னென்பான். 67

சத்திய மென்றுலை தந்த, அத்தனை யும்பொய்ய பத்தம்  
எத்தனை விட்டிட லென்றுன், புத்தியி லாமுமுப் பொய்யன். 68

## கேவறு.

இன்னண நடுவர்பன் னிருவரு மொழிய  
என்னாரு துணிபுமற் றதுவென நுவலா  
அன்னிலை பழுதக வறவளை யெதிரகூய்ப்  
பன்னின நைப்பகை படுகொலைத் தீர்ப்பு.

69

## கேவறு

படுபொருளைத் தெரித்தியென வினவுதலிற் பரமார்த்த  
வடுவறுகை னிலையுடைத் த மாதவற்குக் கொலைத்தீர்ப்பு  
நடுவிகநது நகிற்றினவா ஞசமுறு நடுமன்றங்  
கொடுமையினுங் கொடுமையிது குவலயத்திக் கொடுங்கோனமை. 70

குற்றவா ஸியைப்பினிததுக் கொலைத்தொழிலர் களததுய்க்க  
மற்றவளைத் தனைப்புட்டிச் சிறைச்சாலை மடுத்திடுக  
கொற்றவனு ஜையினென்று கூறினான் கொடுங்கோன்பைப்  
பெற்றியெலா நிலைநிறுத்தும் பினக்குடைய குணக்கேடன. 71

சொன்னவுளா முடியாமுன் சுருதிறால் வலவளைக்கொண  
டநியமர் சிறைச்சாலை யடைவிக்க வருந்தவளைக்  
கொனலுளைவாள் வயலீரா கொலைக்களததுக் கொடுசென்று  
மன்னவனு ஜையைப்புரிந்து தெரித்தாரம் மறவனுக்கே. 72

கொலைத்தீர்வைக் கொடுங்கூற்றங் குறுகிவெருட் டிடுபொழுதும்  
அலைத்தீர்த்து விசித்தியாக்கை யரிந்தழலிற் பெய்பொழுதுஞ்  
சிலைத்துமில ஞாருமாற்றம் ஜேச்திரு வடித்தொழும்பின்  
நிலைத்தருமங் கடைப்பிடித்து நிதியஜி வளைக்கருகி. 73


புற்புதாங் ரூடற்பொறையைப் பூதாளி யிடைவிழுத்தி  
அற்புதமெய் விச்வாசி யான்மநித்தி யானந்த  
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேச்திரு வடிஸ்தீற்  
பொற்புறலீற் றிருந்துவாற் புத்தேளிர் கணமுவப்ப. 74

அஞ்ஞான விருளடைந்த வகத்தேமெய் யோளியலர  
மெய்ஞ்ஞான விச்வாச விளக்கேற்றி யணையாது  
பொய்ஞ்ஞானப் பொறிசெறித்துப் புநருலகம் புகுமட்டும்  
சஞ்ஞான நிலைகாக்குஞ் தூயாவி நலம்வாழி. 75

நிதானி கந்திடு படலம் முற்றிற்று.

நிதானபருவம் கவி, 803.





## இரகைணிய யாத்திரிகம்.

நான்காவது: ஆரணியபருவம்.

நம்பிக்கை நன்னேறிபிடித்த படலம்.

முத்தி கூடிய வருந்தவன் பத்தியின் மொய்ம்புஞ்  
சுத்த மெய்விச் வாசமுஞ் சுகுணமுந துகளில  
வித்த கக்கலை ஞானமுந தீரமு மினிர  
எத்தி நத்தரும விதந்துளை யாடின ரெங்கும்.

1

மாய சூனிய வர்த்தகக் குழுக்கள்யாம வதைத்த  
தூயன் றாயசெங் குருநியின கூக்குரல சுடாவான்  
தோயின் வெங்கனல் சொரிந்திழு ருஞ்சுடு காடாய்த  
தீயு மென்செய்தே மென்றகங் கலங்கினா திசைத்து.

2

புகரி லாவொரு புனிதனை வதைத்துயிர போககி  
நிகரி லாப்பழி சமநதன ரினகர் நீசா  
ககன வேங்தொரு கணத்திடைக் கவிழ்ப்பாமற் றென்னுப்  
பகரும் ஜீவசான் றகப்பறை முழுக்கியாப் பரித்தான. 3

அனைய சத்தமுற் றுய்ந்தன னங்கர் மாயம்  
புனையு மாவணந் தொருசிறை வாத்தகம புரிந்து  
மனைநி ரம்பிய வாழ்க்கையன் வருசைன மலிந்த  
வினைய னம்பிக்கை யெனப்பெயா பெற்றிடு வெய்யோன. 4

ஜீவ சாக்ஷியி னல்லுஹா செவிமடுத் திடலும்  
ஆவ தென்னினிச் செய்வலென் றுவியிற் கலங்கித்  
தேவ வெஞ்சினாந் தணிப்பதோ செய்யுநற் கருபங்  
குவ ஸீர்குளிர்ப் பிக்குங்கொல் வாரிதி கொதிக்கின். 5

பழுதில் வேதியா பகந்தசத் தியத்தொடு பழுகி  
முழுது நன்றை திருந்திய முறைமையென் இளத்தில்  
எழுதி யாயதவ் வண்ணமையைக் கடைப்பிடித் திலனேற்  
கழுது மல்குபா தலமலாற் பிற்துண்டோ கதியே. 6

தூட்ட வல்வினைத் தொடர்பெலா மெவ்வணக் தொலையும்  
இட்ட காமியச் சுவையெலா மெவ்வணம் விடுப்பல்  
செட்டு வாததகஞ் செல்லுமோ நன்னெறி செரின்  
நட்ட மாகுமே யெறுவாக கவன்றன னலிந்தான். 7

இலைய தனமைய னுகியே காந்தமுற் றிருங்கே  
நினைவி னேங்கிய ழீவ்சா கவியையெதிர நிறுவிப்  
புக்கீயு நன்மொழி யாற்பிழை பொறுக்கெனப் புகன்றீன்  
டெனைய றிந்தனை யியமபுதி மதியெனக கென்றுன். 8

### வேறு.

நம்பி நல்லுகோ நன்றென நன்மனச் சாக்ஷி  
எம்பி யாமிரு வேமல மொன்றுபட் டென்றும  
இம்பா மெய்ப்புரு டார்த்தமி யற்றுவ மென்னில்  
உயப ருற்றழி யாகல முண்ணுவ மோதி. 9

நன்று தீதுங் விற்றுத லெங்கட னுடி  
நன்று ஞுற்றின்வ ரும்பய இண்ணுவ னுனும்  
நன்றி காதனை யேலவரு தூப்பய னண்ணேன்  
நன்று கூறியு மீறினை யாதலி னண்ப. 10

ஆதி தொடடென ருங்கட னுற்றிய வென்னை  
வந்தி லானென வெளினை யென்மதி கொள்ளாய்  
நீதி யுற்றநெ றிபிடித் தாய்லை நீசப்  
பாதை பற்றினை பாவிய ரோடுற வாடி. 11

புனித ராயபு ரந்தர வேந்தினைப் போற்றுய்  
மனிதர் கைப்படு மர்ச்சையைப் போற்றுதி வாளா  
நனிதி கழுந்திடு நல்லற நச்சிலை நாஞுந்  
துனிதி கழுந்திடு தீவினை யீட்டுதி தோழு. 12

உற்ப வந்தொட்டி மட்டுமு வந்துண வாதி  
அற்பி னல்கிய றிவளித் தாரிடா போக்கி  
நிற்பு ரந்தநி ருமல வேந்தைநி லைத்துப்  
போற்பி னன்றிபு றிந்திலை பேயடி பூண்டாய். 13

போய்தி ருட்டாசி யாயம்பொ றுமைபொல் லாங்கு  
கைத வந்தநதி ரங்கொடுஞ் சூதுவன் கண்மை  
வெய்தி னுயவி னைத்திற முளளன வேட்டுச்  
செய்து தீவிடம் ஜீவனுக் கீட்டினை தீயோய்.

14

தூய ஞானஞ்சு கிர்தஞ்சு சீலமி வற்றூல்  
ஆய செலவம் டைந்திலை யாலஙி கர்க்கும  
மாய சூனிய வஞசக வாத்தகம பேணித  
தீய செல்வங்தி ருத்தினை சிந்தனை யில்லாய்.

15

வஞ்ச மாதிய தாக்குண மேமனை மக்கள்  
பஞ்ச பாதக மாதிபனு சாமிர்த பானம்  
விஞசு பொய்முத லாயவை மெய்யணி சாந்தம்  
அஞ்சு கிண்றிலை தீமடி பேணுதி யந்தோ.

16

முன்னம் வேதியா பனமுறை மோசத்தைக் காட்டிச  
கொன்ன நன்மதி கொள்ளலை தூயங்ல் லாவி  
உன்ன கத்துமல லாடிய தோகிலை யொன்றும  
என்னை யுமபகை யாககினை யேமதி யில்லாய்.

17

சன்டு தொண்டனுக் கீட்டிய விம்சையும் யாக்கை  
கிண்ட ரிநதமு துக்கிகொ யாக்கிய கேடுங்  
காண்ட விறகவல கிறறிகின் னுட்படக் காணுய  
முன்ட விததகு சிந்தனை கானுவை மோசம்.

18

இற்றி தோரலை நீரெழுத தியாக்கையென் ரெண்ணுய  
சுற்ற நட்புரி ஸைத்திறம யாவுநிற் சூழ்ந்து  
பற்று மாயவ லைததொட ரெண்பதும பாராய்  
நிற்றி மூசப்ப டுகரி னானெறி நேராய்.

19

உள்ளி னுயவு னைர்ச்சிமற் றுன்னத ராஜன்  
நள்ளி ரக்ஷனை நல்கிடு நல்லடை யாளம்  
வள்ள ஸாராந்ன் மல்கிய மாண்புற வைகல்  
எள்ளு வாயலை யீதுன்னி ரக்ஷனை நன்னாள்.

20

நின்ன யந்தெரி ரக்ஷனை யநவ நீதம்  
உண்ணி லாத்தும தாபித னோயொருங் கோடும்  
நண்ணுய மெய்ப்பர மாண்நத சிற்கை நபபி  
புண்ணி யன்பொற்றி ருவடிச் சூழவிற் போதி.

21

எத்து ணைப்பெரும பானிய ராயினு மெள்ளா  
வித்த கக்கும ரேசனை மெய்விச வாசப  
பதகி யாய்று மட்டுபை ராவுதி யென்னின்  
முத்தி வீடுபு குந்தனை முத்தனு மானுய. 22

ஆயு ளொல்லைய றிந்தில மாதலின் முன்னே  
மாய வாழ்வைவ ஸாந்துநம மாளைமன் ஸுஷித்  
துய வாவிது ணைக்கொடு நன்னெறி துன்னெனன  
ரூய சொனமதி விண்டன நந்தரங் கத்தில். 23

ஜீவ சாக்ஷிதே ருட்டுசெஞ் சொல்லமு தத்தை  
ஜீவ பாதைக்குத் திவாவிய போனக மாககி  
ஜீவ நாடியு பிராத்தநல் ளோநாயின செவவி  
ஜீவ பாதைசெல் வாணமனங் கொண்டனன் செய்யோன். 24

பழியும் பாவமு மல்குமிவ் ஸுரினிப் பாழ்ப்பட்  
டொழியு மென்பதற கெட்டுணை யையமொன றில்லை  
அழிவி லாதசி யோனமலைத் தேசத்தை யாக்கும  
வழியை நாடுவை யானென வுள்ளமவ வித்தான். \*25

தெருஞான சிந்தையின் முந்துறு தெய்விக வேந்தன்  
அருஞு மாநந்தர மாககலி ஞக்கிய வெல்லாப்  
பொருஞா காதலவ ருக்கமும போற்றிய புந்தி  
மருஞும போககிம பிக்கைமெய்க நூலவழி வந்தான. 26

முப்ப ரம்பொரு ளாயவோர் புண்ணிய மூத்தி  
துபு றழ்ந்தி றுவடிச் சூழலை நாடி  
இபு விபபடு மீட்டைன் யாவுமி கத்துக  
குபபை யாயுவாத தேகினன் உகானமுறை கொண்டு. 27

ஏரிவி முந்திக்க டிந்கா நீற்று மெல்லை  
உரிய தன்மனை மக்கஞ் மொக்கலும் வெந்து  
கரிவ ரேயென வேங்கியு பிராத்தமு கண்ணீர்  
சொரிய நின்றது டித்தன ஞங்கொரு சூழல். 28

இருவ கைப்பற்றி ஞங்கதவை ணைக்களை யேற்றத்  
திருவ எத்தருள பூத்ததி ரித்துவ தெய்வம்  
பொருவ ருங்கரு ணைக்கட லாதலிற் பொன்று  
தருள்வ ரங்கவாக் குமமெனத தேறின ஞாறி. 29

கருவிற் செய்கையி னுயவொ தீவிளைக் கள்வன்  
பெருவ மீத்தலை பேயபிடித் தோடிய பிததன்  
ஒருவ ருமமிலா பானிய ரிலலைனை யொப்பார்  
திருவ ருடடுக்னை யாயதென் னெனறுதி கைத்தான்.

30

எண்ணி னெத்தலை யாச்சரி யம்மிள் தென்னு  
நின்னை யததொடி ராபபக லேவிடை நிலலான்  
கண்ணு ரககமற் ரேராதனி யாய்வௌறி கண்டு  
புண்ணி யககும ரேசலை வாழ்ததினன் போனுன்.

31

நமபிககை நன்னெறிபிடித்த படலம் முற்றிற்று.



கதிடி குந்தமெய்ந நிதானியின் கொலைக்களங் கண்டு  
புகிய நமபிககை தெருண்டுகன ஊலலழி போந்த  
அதிச யததையாய்ந தானாநத பரவச மடைந்து  
முதிய வேதிய னிலையினை நாடுவான முயன்றேன்.

1

தன்று கூடினன் யானசிறைச சாலையைத் திருமி  
நின்று கண்டனெ னிடையருக கணவுறு நினைவில்  
மனற னுயகன் றிருவருண மாட்சியென துணாநதுந  
தன்று னேபப்பிரி வாலகந தளாநதனன சதுரன்.

2

புணையி முந்தாநீர் னிலையுழல வாரெனப புகலற்  
நினையி முந்தமா னினமெனக கலககமுற நினைநதும  
அனைக டநதநீ றழினுமவா ராதென வாறி  
உணை நீங்கினை றிருவருட் பலங்கொண்ட வரவோன்.

மாறி லாப்பெருங் கருணைமன் வரபபிர சாத  
வீறு பெற்றமா யாபுரி வெங்கொடு னினையின்  
தூற டர்ந்தமா யசசிறைத் துயர்க்கட லொருவி  
றவி னுங்கதிக் கலாவழி யிகல்கடந் தெளிதில்.

4

வழுவி னானெறி கூடிய வருண்மறை வாணன்  
ஏ முவ லன்பொடு முளங்களிந் தருட்டிற முன்னித்  
தொழுவன் பன்முறை தோத்திரம புரிந்துமன் றுடி  
அழுவ னின்னுமார் வழித்துணை யமையுங்கொ வெங்னு.

5

இனைய சிலனு வேதிய னிரவுங்கள் பகலுங்  
துனைவி ஞால்வழி துருவிட வாங்கொரு சூழல்  
அனைய ஜெந்தவான் கண்றென நம்பிக்கை யடுத்து  
வினைய மோடுகை கூப்பினின் றினையன விளம்பும்.

6

ஜிய வையவென் னாருயிர்க் காருயி ரையாய்  
பொய்ய ஜௌந்தவிப் புலைக்குடி லோம்பிய புலையேன்  
வெய்ய மும்மலச் சேட்டடையின் விழுமநோய் துடைத்தின்  
டிய்யு நண்மதி யொண்மருந் தூட்டினை யுரவோய்.

7

விண்ண டைந்தவவ் விடலையும் வேதிய நியுங்  
கண்ண கன்றமா யாபுரிக் கடைமறு கணைநது  
புண்ணி யச்சுவி சேஷமான் மியமழை பொழிகால்  
அண்ணல் சத்திய முளைத்ததென் னகத்தினி லறவோய்.

8

இருவிர் நங்குண சிலமு மொழுக்கமு மிறுமட்  
டொருவ ரும்பிசு வாசமு முக்கமும் பொறையின்  
அருமை யுங்கண்டு கெட்டவி னடியனே னுளாந  
திருமி மெய்வழிப் பட்டதா லருட்செயல் செய்யோய்.

9

பொருளின் செல்வமும் பூதலத் துரிமையும் போக்கி  
அருளின் செல்வமெற் காககினை யகததுணா வெழுப்பி  
மருள றுத்தனை மற்றிதற கியறுகைம மாறு  
தெருஞும புந்தியோய் தெரிகிலே னுளதென ஜெகததில்.

10

குரவ னும்புநா ஜநதாய் தந்தையுங் கோமான்  
புரவ நானெறித துணைவனும் பொன்றுநா ஓளவும்  
உரவு நீர்சிலத் துணையலாற் பிறரிலே னுண்மை  
கரவி லோயெனைத் தெருட்டுத் னினகடன் காண்டி.

11

ஏக நின்றால் ஜெறிக்கிரு வேழுமிங் கிணங்கி  
மாக நாட்டடை காறுமயாம் வழித்துணை யிசைந்து  
போக வுண்ணினன் றிருவருள் கூட்டிய புதுமை  
ஆக நோந்தன மீண்டென வுளாத்தன னறிஞுன்.

12

ஜீவன் முத்தனன் நம்பிக்கை தெருஞ்சொ திகழ்ந்த  
தேவ பததியுஞ் சம்குண சிலமுந தெளிவுங்  
காவ ரும்பர மார்த்தமுஞ் சமைந்தநன னிதானி  
ஆவ ஞேவி ஜெந்றகத் துண்ணுவா ஞனுன்.

13

நித்த சத்தியங் தெரிததுயிர் விடுத்துச் சூரிய  
வித்க கத்தெழி னிதானியே வெந்தசாம் பரினின்  
றிதத ல்த்துயிர்த் தெழுந்துவங் தனன்கொலோ வெனது  
சிதத வெண்ணமே யெதிருந்தீர் திகழ்வது கொல்லோ. 14

உன்ன வேறில னுண்ணத கிருபபமே னுய்த்த  
என்ன கததுநம் பிககையை யெனக்கெதிர் திகழ்த்தி  
நன்ன றிததுணை யாககினா நம்பிரா னென்னுத  
தன்ன கததுளஞ் சலித்துவங் தினையன சாறறும். 15

நமபி நல்வர வாகுக நல்வழி திகழ்த்தி  
இமைப ரான்மயீ டேற்றகதி னிசைததிட லெல்லாம்  
உமபா தமபிரான் றிருவருண் மாட்சியென் றுணாதி  
வெம்பு தீவினைக் கீட்டுத லலகைசெய் வினையால். 16

அுனைய தாதவி னகிலலோ காதிபன் ரெழும்பர்  
வளையு நலவினைக் கருவியாம் மகிதலத் துலவி  
வினையி யற்றுவா கருவியின் ரூகியும வெநதன்  
நினைய வாயின சராசர னிகிலலோ கஙகள். 17

ஆட்டி னுலன்றி யாடுமோ பமபர மருள்வங்  
தீட்டி னுலன்றத தீவினைத தொடரஹுத தீததுக்  
கூட்டு வாகொலோ ஓவ்வாக கதிவழி கூறிக  
காட்டு வேதியர் சொற்பயில கிளைஷயக கடுப்ப. 18

பொருண யந்தெரி யேமடுலை வினைபுரி பொல்லேம்  
இருண யந்தெரி பாதலக கிடங்கரு கிருநதேம  
அருண யந்தெமைப் பிழத்திமுத திவ்வழி யாக்கக்  
கருணை யங்கடல் வளாகததுக கந்கடைப பிழத்தேம். 19

முற்று மெம்மிடர் கடிபவர் முத்தினா டாஞஞ்  
கொற்ற வன்னவர் திருவருட் பேற்றினைக் குறிக்கொன்  
நற்று னோக்கினன் னெறிபிச காதொரு மித்து  
நற்ற வம்பயில வாங்கடை காறுநம் பிக்காய். 20

ஊனு நல்லுயி ரும்மென வொன்றுபட்ட டுன்று  
ஊனு நீயும்வே றிலீயென கட்டன னுணை  
வானும் வையமுஞ் சான்றென வுராத்தனன் மதுரத்  
தேனும் பாலுமொன் ரூயசெஞ் சொன்மறை வாணன். 21

எந்தை சொற்றதே யமையுமா யினுமெனக் கிணிடி  
தாதை யானுணக் கொருசிறு தலையலூங தலைகூர்  
அந்த ஞாளாந் யெண்ணெஞ் மாநனயா ணடியன்  
சொந்த நிற்கெனப் பகாந்தனன் றாயங் பிககை.

22

எள்ள ருங்குணத் திருவரு மிவ்வண மாக  
நள்ளி ரக்ஷினை நல்வழி பிடித்துட னடந்தார்  
தெள்ளு ஞானமு முணாச்சியிஞ் சேர்ந்தன வண்யார்  
உள்ளு மெய்விச வாசமு மொழுக்கழு மொபபார்.

23

ஹன்மு திர்ந்துவி முடற்சக போகத்தை யுவர்த்துத்  
தேன்மு கந்துனும வண்டெனச் சிநதனைக கிணிய  
நான்மு கந்தெடுத் தநுபவ முதிர்ச்சியை னோக்கி  
ஆன்ம ஞானசம் பாஷ்னை யருந்தியே குவரால்.

24

இருவ ரிப்பரி சேகுழி யகந்தையி னிறுமாங்  
தொருவன் வெள்ளிய செருபபடி யுண்டவ ஹுலவி  
வருவ தாகிய செயல்றின் தருந்தவ மறையோன்  
திருச்சி னுயினை தெரியுமா றிவைதெரிக் கென்னு.

25

எங்கு ளாய்பெய ரெங்கொலா மெத்தொழி னுடையை  
மாக லம்புனை மீணைமகா ரூலர்கொலோ மரபின  
நாக்கு லத்கவர் யாரெங்கு சேறியுன் னேக்கென  
சங்கை தீவிடை தருகென வினவினுன சதுரன்.

26

கேட்டி யுத்தரங் கிளக்குவல் கிளர்பெருஞ் செல்வம்  
ாடடி மிரசக தேசமே யென்ஜெங்ம தேசம  
நாட்டி ஹுளாவா தன்னய னெனவொரு நாமஞு  
குட்டி ஞாதொழி லெவ்வகை யினுமபொரு டொகுக்தல்.

27

போவி யெண்டெருரு தாச்சியின் புத்திரி காமி  
தாசி கட்டிய மீண்யவ டனையருல் லாச  
வாவி பக்குணத் தாலெனை மதிக்கிலர் மீண்யாள்  
சில மும்பலா காமிக்கு நடையுடைச் செல்வி.

28

இச்ச கண்சம ரசனிரு முகனிவ ரென்றுய்  
மச்ச கொக்குடன் பிறந்தவ ரவர்க்கியான் மருகன்  
குச்சி தன்பக்க மாறிலீன் குதர்க்கிடாம் பீகன்  
நச்ச வாக்கியா தியரெமர் நனிசிதி படைத்தோர்.

29

வாக்கு விஞ்சிரு நாக்கனென் பவன்மறை யோதிக்  
கூகரு ரற்படுத் ததிகபர சங்கியான குருக்கள்  
மீக்கி ளர்ந்தபே ராணுசயால் வேதியா யேடத  
தீக்கை பெற்றனன் யானவற் குண்மையானு சீடன. 30

இதை வத்துவாழ் வினுக்கிடை யூறௌன்று மினறி  
ஒத்து வந்தமட் டொளியோம் முத்திநா இறுமிப்  
பத்தி மாககததுப படாகுவல பருவர லாதி  
தத்து மேலிடு னோவழி விலகிபபின் சாவல. 31

என்றிவ் வாறுதன் னயனவிதந துரைததலு மெழில்கூ  
மனறல் வேதிய னுணமையே யுதோத்தனை மதிக்கின்  
நன்ற றிந்தன னுணனிலை யாவையு நயநதீன்  
டொனறு கூறுவல கேட்டியென துரைததனமே யினனுல். 32

பத்தி லேடங்கொண் டயலுளார மருண்டிடப பகட்டி  
எத்தி நீசமட் பொருட்குவை யீடுதே விழிவாங  
குத்தி ரககொடு விண்ணமாங குறித்தியற் கொடியோய  
எத்தி றத்தினுங கேடுகா னிகபரத தெவாக்கும. 33

குறித்துக் கோனகர் வழிப்படிற் குளிரபனி வெயிலான  
மறிதக சண்டமா ருதத்தினுல் வனியநீப பெருக்காற  
செறிதத பல்பெரு மோசத்தாற் றியங்கிடா துயினா  
லெறுதது முனனெதி ருணற்டு மெய்ப்பத்தி வேண்டும். 34

களங்க மற்றமெய்ப் பத்தியோ டுழூத்திடிற் ககன  
வளங்கொண் முததியுந திருவருட பயத்தினுல் வாய்க்கும  
உளங்கொ ளாபபத்தி வேடத்தா ஹறுஙர கென்றே  
விளங்க மெய்மமறை யோவிடு மிடநதொறும விளித்தே. 35

இத்த குநதெய்வ பத்தியோ டெததுயா வரினுஞ்  
சித்த சஞ்சல மடைந்திடர்ப் படாதெதிர செறுததுன  
மத்த சிந்தனை வளாந்துடன் வருதியேல் வருக  
ஒத்தி டாதெனி னுவந்தசெய் யெனவெதிரத் துரைத்தான். 36

மலநு கர்ந்துழல் சூகரம் வான்சுவைக் கருமபின்  
நலம்னி னழந்திடா வாறுபோ னச்சல் கததுப்  
புலையின் பந்துகர் பொறியிலி பொருவிலேப ரின்ப  
நிலைவி னழந்திடா தேக்னன் றனிதுணை நேடி. 37

உலகன் காழுகன் பேயெனன் பொருயர் குத்துத்  
திலக ரென்றகஞ் செருக்கியோர் தண்ணை ஞேடும்  
அலகி ஸாதவா தாயவா ரியிலறப் படிதத  
பலக நைப்படு லோபிபாற் பணக்களை பயின்றூர். 38

பலவங் தம்படு தந்திர மிச்சகம் பத்தி  
குலவு வேடமென் நிவற்றினாற் பொருட்கொள்ளோ கொள்ளும்  
வலவர் தண்ணயன் வரவுகண் டவுகை மகிழ்ந்து  
கலக லத்தன ரிருவர்முன் கதித்திடல கண்டா. 39

ஆய காலீயிற் ரண்ணய னருகலைந தைய  
தூயர் போவிரு தூறவிக டெனிகதுமுன செல்வா  
நீய நிந்தனை யெனினவா நிலைநிகழ்த தென்றுன்  
பேய னும்பணப் பிரியன்றன் னயனிது பேசும். 40

முன்செ ஹம்பர தேசிகள் சுருதிதான் மொழியைப்  
பொஞ்சொ லாமெனப் போற்றுவா பிறவுவா போற்றூர்  
என்சொன் னலுத்தஞ் சொற்பிடி வாதத்தை யிகவா  
இன்சொற் கண்டிதத் தெனையவ மதித்தன ரென்றுன். 41

கருதி வந்தபே ராசையாங். காழுகன் கடுகிச்  
சுருதி நிதிய ருலகீ தியாதமைத துணிவற்  
ஹெந்தி நத்தினு மவமதித துரைத்திட லொழுக்கன்  
றிருதி நத்துதும் மிடையென்கால விகற்பமற ரென்றுன். 42

எம்பி கேளவ ரத்துய ரினும்வழி யிகவார்  
வெம்பி ருமபகை சூழினுார தங்கொள்கை விடுக்கார்  
இம்பர் சிந்தைதூ டனமணி யெனபடுனை திடுவார்  
தமபி ராந்துனை யாய்சசெல்வா தனிவழி பிரவில். 43

அடுக்குஞ் துண்பெணி னயல்வழி நுழைந்துபின் னடுப்பல்  
ஏடுக்கும் வெம்பகை யுறிற்றகக வேடங்கொண் டுய்வல்  
மிடுக்கி னிற்பொருள் பெற்றுப்பொற் பாதுகை மிலைவல்  
விடுக்க ருந்துனை யாயென்றும் பொருட்செல்வம் ஷினோப்பல். 44

காண்டி வேதியர் பக்திமெய்க் காரண பக்தி  
தெண்டு காரிய பக்தியென் ரெய்விக பக்தி  
சண்டி ரண்டிலொன ரெதுபிழை யெதுசரி யென்னு  
மாண்ட நான்முக மதிவளீர் வகுத்துரைக் கென்றுன். 45

எது தன்னய னிசைத்தலு முலசனுண் டெமுந்து  
கோதின மெப்பபடு காரண பக்திசெய் குஙர  
தீதி னித்திய ஜீவவாழ வறுமென நம்பிக  
காத லித்திக வாழ்வெலாங் கசந்துகை விடவார். 46

அலகி லாப்பொருள் யாவையு நானுக்கென் ரூக்கி  
உலகை வாழ்விருக்கு தெயவத்துக் கிவாபகதி யுவப்பின்  
றிலகு நனமதி படைத்திக வாழ்வையென் எாது  
குலவு காரிய பக்தியே யுவபபதாங் குணிக்கின். 47

வகாவி லாதுபன் மலாதொறு மருவிவெம மதுவை  
விளாவி னீட்டுதே னீயென விதிவிலக் கிகநதுங்  
தரையி ஒலசம்பத தாக்கலுங் காக்கலுங் தருமம  
அரவு போனமதி யடைமினே வெனுமருள் வேதம். 48

பண்டு மிக்கசம் பத்தபி ராமபடைத் ததுவும்  
எண்டி ராமுகத திசைப்பற்ற சாலமோ னியைந்த  
தெண்டி கைப்பெருங் கடலன செல்வமு மெதனுல  
உண்டு பட்டன காரிய பத்தியா அணாமின். 49

என்று துன்மதி தெருண்டுல கன்னெடுத நியமப  
நன்று சொற்றலை நாளுமற் றிதுவென்ற னுட்டம  
பொன்றுங் காலத்துப பொருளலாற் றுணையெது புகல்வீர்  
வன்றுங கைப்பொரு விலலவாக் வெவருற விகத்தில். 50

ஆத லாற்பொரு ஸீட்டுதன் மதிக்கழ கதனைக்  
ஞோதென் றெளாளுதல வைதிகா பயித்தியக் கொள்கை  
தீதி லாப்பத்தி வேடமே பெரும்பொருள் சேர்க்குஞ்  
சாத னங்களிற் சிறந்தமெய்ச் சாதன மாமால். 51

இந்த லத்துப தேசிக்குஞ் குருங்கு மிறைமை  
உத்தி யோகிக்கும் வணிகற்கு முலபயிலா துழைக்குஞ்  
கைததொ முற்கரு மிகளுக்கு மிரவலர் களுக்கும்  
பத்தி வேடத்தால வருமபலன் பகருமா றஸிதே. 52

பாரில் யாவரு மெபுவ ரஞ்சவர் பகையார்  
ஊரி லேமரி யாதையுண் டுவப்பன கிடைக்குஞ்  
சோர ரும்பொரு ஸீகுவர் சொல்லெங்குஞ் செல்லும்  
ஓரிற். பத்திவே டத்தருக் கோப்பெவ ருலகில். 53

புனையும் பத்திவே டத்தினைப் பூதலத் தெவரும் .

நினைவி னுஹ மதித்தசி னிருமல னும்

அனீங்வ ராஹுந்த தியம்பெறு ஸமயமொன் றில்லை  
கனைக டற்புவி முழுவது னண்மையே கதிக்கும்.

54

கள்ள மாயபொய்ப் பத்தியாற் சகுதிய கருமங்

தெள்ளி தாகவே சித்திபெற றிடுதலில் ஜீவ

வள்ள லாருளங் கொண்டன ரென்பதே மரபாம்

எளளி யின்றெனல் பேதையாக் கியல்பென விசைத்தான். 55

பேய னின்னணம் பிதற்றலு மேனைய பித்தர்

நாய கனறரு சுருதிக்கும் யுத்திக்கு நமககே

ஆய நேரனு பவத்துக்கு மொத்துள வதனுன்

மாய மற்றங்கள் கடடுஞா வண்மையேன் சோல்கேம

56

எண்ணி நீயெடுத் தியம்பிய விந்தியா யத்தை

மண்ணில யாவரே மறுப்பவா வான்வழி தோலைந்து

நண்ணி னேஞ்சில யோசனை நன்றான றுனது

நினை யங்கடைப் பிடித்தன மென்சிகழுத் தினரால். 57

கன்னுங் காதுமி லார்தமி னோவழி காட்டி

நண்ண ஊஞ்சொலக் கேட்டலு ரோககுமிந நால்வா

எண்ண ரும்புரு டாத்தமற றதுவிது வென்னு

நின்ணை பித்தலுாந தமமிலே புகழ்ஷ்டு நினைக்கினா.

57

பேயன் சொற்றஙி யாயத்தை மறுததெத்தி பேசத

தூய வேதிய ரெம்மிறு நியாயகுக குமாகொல்

ஆயி னுங்கடா விடுத்தறி வாமென வகித்துப

போயி னுரகஞ செருககிய பூரியா மாதோ.

59

இருவ கைக்கிட்டி நால்வரு மிறுத்தன ரெதிகூய்ப்ப

பொருவில் வேநிய புகறியுத் தரமிதற் கெனனு

மருவ தெய்விக் பத்தியா னுலகத்து மனித

திருவை யெதுத னன்றலாற் றிதன்று தேரின்.

60

பொருளி னுனன்மை யுளவெனி னப்பொரு ஸீட்டத்

தெருஞும் பத்தியைத் தெரிந்திட றீங்கெனப படுமோ

மருள றத்தெரிந் துளைத்தினி மறைவலோ யென்றுன்

இருள றத்தறுத் திரிபபினு மிறுட்படு முலகன்.

61

தூப நூனத்துக் குழங்கியுள் சொல்லுமற் றிதுபோல்  
மேய வோர்பதி னுயிரங கென்சிக்கு விடையெம்  
நாய கன்னெனை நாடுதி ரந்புத நயந்தன்  
நேய வுண்டியா லென்றதை யேழைகா ணினைமின். 62

உண்டி யாலுல கத்தினுக் குரியசம் பத்தாற்  
பெண்டி ராற்பெரும் புகழ்ச்சியை விரும்புபேய்க் குணத்தாற்  
கொண்ட பத்தியின் கோலத்தைக் குவலை நகைக்கும்  
அண்டா நாயக னருவருப பாரிஷை யறிமின். 63

அலகை யின்குழாஞ் சூரியக் கபடிகண் மார்க்கர்  
உலக நூனிஙன மயசா லகாகதி யோழுககம்  
விலகி யோர்களே பத்திவே டத்தைமேற போப்பா  
இலகு மெய்க்கிறிஸ் தவரிஷைக கனவினு மிகழ்வா. 64

முன்னாரி மோகத்தை முனிந்திடாச சிகேபெனு மூடன்  
கன்னி காதலாற கடுமொரு ளாசையாற கடைத்தோற்  
சுன்ன மிட்டின ஜனததொடு வெடடுண்டு தொலைத்  
துண்ண லீர்கொலாம பதகிவே டபபலத துரிமை. 65

நெஞ்சஞ் சாப்பரி சேயர்வை தவிகள்பா னிலவி  
நருச மன்னதீப பொருணயந துலசத்து நடித்த  
வருச மாயபொய்ப் பதத்திமா காதிபன கோபம்  
விருசி யாக்கிய சாபத்தை விளைவித்த தறிமின். 66

அருளீ நச்சிமெய்ப் பத்திசெய் யடியரோ டமர்ந்தும்  
பொருளீ நச்சியே பொய்ப்பத்தி செய்தவப புலவன்  
இருளீ நச்சிகா ணிட்டிறந் தொழிந்தமை யென்றுந்  
தெருளீ நச்சியோர சிந்தையுட் டிகழ்வது தெரிந்தா. 67

மித்தை யாயசம் பத்தினைக் கீர்த்தியை வேட்டு  
வித்த கப்புனி தாவியை விலைக்குத வென்னும்  
மதத னுயசீ மோன்திருத் தொண்டன்வாக குதித்த  
நித்த சாபத்தை யடைந்தமை நீணில நிகழ்த்தும். 68

பத்தி வேடத்துப் பதகனாப் பகைத்தரு வருத்து  
நித்த தண்டனை விதிக்கின்ற விருமல தெய்வம்  
எத்த ருக்கநு கூலரன் றிசைத்தலெத் தனையாம்  
புத்தி யீனமெத்·தனைகொடும் பாதகம் பொல்லீர். 69

மெய்ப்ப மேபத்தி யானன்மை விளையுமே யன்றிப்  
பொய்ப்ப மேபத்தி யானன்மை பொலிந்திட லாகா  
செய்ப்ப இம்பழிர் செழிக்குஞ்தெண் ஸீரினு லன்றி  
அபப இம்பலன் றருபயி ரவியுமவெங் ஸீரால்.

70

மிடியன் வேந்தவே டந்தரித திரவின்மேம படுவன்  
விடியி னாரவ மதிக்குமால வேடநீத் துழல  
நோடியிற் பத்திவே டத்தாக்கு மனவா நுதலிப்  
படியி லேவரு மதிப்பவ மதிப்புமயாம் பாதது.

71

ஆவின் றேல்பொதிந் தழிவுசெய் புவியெனப் பத்தி  
மேவு வேடத்த ருலகபோ கங்களை மிசைவா  
நாவி னக்கியின் புறுத்துயி ருண்ணுங்ச் சாபபோல  
தீவி னைநயங் காட்டியே நரகுயக்குஞ் திண்ணம்.

72

அழியுஞ் செல்வமவேட் டிடுதவ வேடமா மென்றல  
பழியும பாவமும் பாழ்த்தபேய்ப் பத்தியும பழுதும  
இழிவு மாயவஞ் ஞானமு மாமென வெளனி  
மொழிவ ராலருஞ் ஞான நான் முறையுணா முதியோ.

73

பத்தி யந்தரு வளத்தெழுஞ் தருண்மழை பருசிச  
சுத்தி யந்தமூத தோங்கியெய் யறமலா தாங்க  
உத்த மந்திக்கு கருமமாம பலன்றெருகுத துலவா  
நித்தி யானநத ழீவமாக கனிதரு நிலவி.

74

மித்தை யவகுரித தெழுபத்தி வேடமா மெட்டி  
குத்தி ரப்பொருட் டழைமலகை கொடுவினை மலர்ந்து  
சுத்த வக்கிர மக்கடுக காய்ப்பலன் றெருகுதது  
நித்தி யக்கொடு மரணத்தைக கனிந்திடு நினைவின்.

75

கரும நன்றெனிற் கருமத்தின் பலனுஞ் றுகுஞ்  
கருமந தீதெனிற் கருமத்தின பலனுஞ் தாகும  
நிரும லன்றிரு மறையுமின் நிலத்தவ ரவர்தங்  
கருமம போற்றக்க பலன்டை வாரெனக் கழறும்.

76

இன்ன வாசப்பூர் வோத்தர சாதன மெடுத்து  
நன்னி லைப்படு நியாயதாட் டாந்த்தை நாட்டி  
அன்ன தற்கமை யத்திருட் டாந்தமு மடுக்கிப  
பஷ்ணி னுன்மறை யாரியன் பூரியா பதுங்க.

77

சிறந்த பேரருட் பலத்தினுற் சத்தியங் திகழ்த்தும்  
அறநதி ரம்பிடாற் கெகிசொலா தணில்விட்ட நாய்போல்  
மறநதி ரம்பிடா நால்வரும் வாய்டை பட்டுப்  
புறநதி ரும்பினா முகங்கரிச் துள்ளமும் புழுங்கி. 78

ாண்டு வேதிய னென்னருஞ் துணைவவிங் கிழிமட்  
பாண்ட மாகிய நமககெதி ரூமையாய்ப் பதுங்கின்  
ஆண்டு தேவநீ தாசனத் தருகழும் சவாலீ  
மூண்ட போட்டிவா கிலைமையென ஞமென மொழிதான். 79

விட்டு முந்தினர் நால்வனா யிருவரும் விளைந்து  
திட்டி வைத்துநால் வழிமிச காதுசெவ வேகி  
வெட்ட வெளளிடை யாயவோ மெய்விடா யாற்றி  
கிட்டி யாருண வருந்தினா தேற்றினர் கிளர்ந்தார். 80

கிறிஸ்தவன் சதிவழிக்கடிய படலம் முறறிற்று.



## சுரங்கப் படலம்.



மெய்க்கிறில் தவர்க ளாய வேதிய ரிருவா தீமை  
கைக்கருக ராகித தூய கதிவழி துருவிச ரென்று  
மைக்கரு மனது மல்கும வஞ்சக மட்னம யாதி  
பொய்க்குணத நிரளி ஞேங்கும பொருளாசைத திடர்வா துற்றூர். 1

அத்திட ரேறிச் சென்று மளவவயி னருகோ பக்கல்  
புதுதெனு நரகங் காநத பொறியுடைப் பேழ்வாய் கொல்லோ  
நித்திய நாசந தொகரு நிலவுவெங் குகையோ வென்னப்  
பித்துல கணவாய்ப் பெய்யும பெரியவோ பிலத்தைக கண்டார். 2

சொன்னவிப் பிலத்தை யேபொற் காங்கமென் றுலகஞ் சொல்லும்  
முன்னரோா சிலர்தாரு செல்லு முறைநெறி விலகி யேகி  
அங்கிலை யறிவான் கிட்டி யடுத்தன ஏடுக்கா முன்னங்  
ஞன்னிடி விமுந்து சாய்ந்து தொலைநூயி ரழிந்தா ரங்தோ. 3

அணித்தொரு மனித னின்றுங் கருள்வழிப் போக்கர் தம்மைக்  
குணித்திவண் வம்மின் வம்மின் கொழுநிதிக் குவையின் டுள்ள  
கணித்தள விடுதற் கொவ்வா காண்மினீர் வம்மின் வந்து  
மணித்தூ ளாவாவுக் கேற்ப வாருதிர் வம்மி னென்பான். 4

ஆங்கவ னெறியிற் செல்லு மறவனா விளித்து நீவிர்  
ஸங்கணை துமககு வேண்டு மிருந்தத் திரள்கைக் கொண்மின்  
தாங்குபே ரினப லோகஞ் சாதறகுத் தகவீ தன்றே  
நீங்கரு நிதிட்க தேகு சிராசையோ புலமைத் தன்றால். 5

வடுசிலா வையத் தியாண்டு மண்புரு டார்த்தமுன்றில  
நடுவண தெய்துங் காலை யிருதலை நலனு மெய்தும்  
நடுவண தெய்தா னுயி னணனுவ னுலையிற் பெய்தான்  
டடுவது போற்றுன பெறை வறவுனா தெருளீர கொல்லோ. 6

என்றுள மருளக் கூவு மிருங்குரல செவியின் முடடி  
நன்றறி வறுநம் பிககை நலமபுரி குரவ வாண்டு  
சென்றியா முடிதது னோககித திருமுதல சீமைத் தாங்கொல்  
ஒன்றுநின் மதியே தெனரு னுத்தம னுணாபப தானுன். 7

எமயினீ மருளோ ஸங்த விரும்பிலத் தியற்கை தோவல்  
பயமிய நாச மோசப படுகரேன றற்றி யாண்டும  
அம்புவி மானி டங்க ளாசைப்பேய் பிடிததுத் தள்ள  
வெமயிழீழ் நிறககுங் கோடி வேதனை யுழக்குங் கோடி. 8

அறநெறி பிடித்துஞ் சில்லோ ரறிமடம் பூண்டாண் டேகி  
உறவரு நாசத் துறை ருங்னத் னோக்கிச செலலுாந  
துறவுளேம விலகி யாண்டோ ரதியிடத் துணிது மேனுங்  
திறவிடைக கவித்துந காண்டி சிறிதுமோ ரைய மின்றால். 9

அங்குநின் றரக்கக் கூவு மழிம்பனிவ் வலகத் தாய  
பொங்கிருந துரோகம பூதந பொருளாசைக் குலததி அள்ளோன்  
இங்கிவன் றுதை யூதா செனுங்குருத் துரோகி பாட்டன்  
எங்குநடை யாசனை றேது மெஜாநத் துரோகி யாமால். 10

வேதியர் குலத்துக கெலலாம் விககினம் விளைக்கு மிநதக்  
காதக னமையு மிநதக் கிடங்கரிற் கவிழ்க்க வன்னி  
ஆதரித் தழைக்கின றுனு னனுவெலலை கடதது மாயின்  
வேதனைப் படுகர் வீழ்வே மெய்மையீ தைய வேராந்தி. 11

ஆசைப்பேய் பிடித்த நால்வ ரடுக்கிலிவ் வழிமபன் கூற்றால்  
நீசப்பாழ் நிதிக்கி டங்கை னேர்நதுயிர மடிவா ரென்றற்  
கீசத்து னமைய மின்று லென்றுவற் புறுத்தி னங்கு  
ஓபசிப்பின விளித்து னின்ற பிசாசனுக் கீது சொன்னுன். 12

விண்டியிரக் கேடு சூழும் வெகுஜந்த் துரோகி யென்னுங்  
கண்டக வுனக்குன் றநதை களள்யு தாசுக் குற்ற  
தண்டனை வருக நின்சொற் சாராதுயிரி ரிழவே மென்னு  
மிண்டனுக் குஞாத்து பேலே துணையொடுமே விளாந்து சென்றுன் 13

அருட்டுணை யமைந்த தொண்ட ரகங்றுநு னெறியிற் சென்றூரா  
திருட்டுவே டத்தா நால்வா பொருளாசைத் திடருற் றேறி  
மருட்டுஹா கொண்டு கிட்டி மண்ணிடி விழுந்தவ வோலலீ  
இருட்டார் படுஙா விழுந்தா ரென்னுற்று ரெனப தோரேன். 14

அவாவிலாக் கில்லா தாகுஞ் துன்பமற் றஃதுண் டாயிற்  
றவாதுமேன் மேலுந துன்பஞ் சாருமென முனாத்த நிதி  
உவாமதி யுதிதத லோடு முனாளிரு ஸிரிந்து சிந்தத  
திவாவெனத தெருண்டு பாதை சென்றுவே தியாகக் கண்டேன். 15

உத்தம ரிருவு ருஞசென் றுன்னத ராஜ வீதி  
விததக நெறிசெல வோககு விழிக்கறி குறியாய் நட்ட  
சித்திரச் சிலையைக் கண்டு நீடிய வெழுந்தை வாசித  
தத்தாகு பொருளீ யுள்ளி யாய்ந்துனா யாட அற்றூரா. 16

விப்பிரன றெருண்டு நம்பி விழிக்கெதிர தொன்றிக காட்சி  
இப்புறா திருமபி நோக்கா தேகெனத திருமபி நோக்கி  
உபபுதநூ ஞூன லோதநின் மனைனியை யளஞு கென்னுச்  
செபபிய தெமையாட் கொண்ட திருவருண் மாட்சி யென்றுன். 17

திருவரு ளெனக்குந தந்த தேசிக வென்னை யானே  
அருவருக் கின்றே னிமமட் டறிவிலா துளம யங்கிப  
பொருவருங் கேட்டுக கோடிபப புகாவகை தெருட்டா யென்னில்  
திருவரும் லோததில் லாளபோ அபபுதநூ ஞூதல் தின்னம். 18

ஆண்டகை யருளே நின்வாக் குருவமா யடிய னேனை  
ஊண்டிய நாச மோச விருட்சாங கத்தி னின்று  
மீண்டினி துய்யு மாறு விலக்கியா தரிதக தெநாய்  
தூண்டியென் ஜீவ சாக்ஷி துடிக்கின்ற தின்னுங காண்டி. 19

ஏற்பகை கடந்த லோத்தின் காதவி யொருத்தி யேயோ  
ஏற்பரற் கெதிரா யுள்ளங் தருக்கிய கோராக் காதி  
ஏற்பபோ ரிருநாற் றைம்பா னழிம்பருங் குறிக ளாவார்  
ஏபாற்புற மிவற்றை நோக்காப் புந்தியே புதுமைத் தண்றே. 20

எதமில் பரலோ கத்து யாத்திரி களையே மாற்றிப்  
பாதகம் புரிய மிந்தப் படுகுண தோவி தேமா  
சீதெலா முணரான கொல்லோ வெச்சரிப் படையா தென்னே  
மாதுபாக கடற்குள் வீழின் மதிகொலோ கண்ணை மூடி. 21

என்றிவை தெருங்டு தான்ற னேழைமை யுணாநு மேனோர்  
பொன்றிடு மடமை யுள்ளிப் பொருமியும் புகன்ற மாற்றம்  
நன்றென விதயத் துள்ளி நபமிககை வதன னோக்கி  
ஒன்றுசீ கேட்டி யென்னு மறைவலா ஆஹாக்க ஹுற்றுன். 22

ஆதிநக் தனவ னமபோ லமைவருஞ் சிறப்பில் வைத்த  
கோதிலா வளங்கொள் சோதோங் குடிகணன நெளனிச் செய்த  
பாதக விழைக்கு நேர்ந்த படுகனன் மழையை யுள்ளி  
மேதினி யுயுமா ஹுப்தத வியன்டை யாள மீதால். 23

தெய்வத்தை மதியா ராகித் தீவினை துணிக்கு செய்யும் ·  
மைவைத்த மனததா ரெல்லா மற்றுமித் தகைய வாய  
மெய்வைத்த குறிகள் கண்டு விரைந்துளா திரும்பா ராகிற்  
கைவைத்து நீதீத தண்டங கனற்சிறைக் கடற்கு ஞுப்கும. 24

உத்தம தேவ சித்த முவப்பொடு தெரிக்கு கொள்ளா  
அத்திறத் தவரின் னுரென் றறிகில் மாத லாலே  
எத்திறத் தவர்க்கு முன்னை யிசைத்தனங் கடனு மென்றும்  
புதுயிர ரளிததீ டேற்றல் புண்ணியப் பருதி யாமால். 25

கதிவழி விலகிச் சென்றக் கடுங்குழி கவிழா தெம்மை  
மதிகல் னளிததுக் காத்த மாதயா பரனே முற்றும்  
விதிவழி திகழ்த்திக் காப்பா விததக விரைதி யென்னுப்  
பதிதிரு நாமம் போற்றித் துதியொடு பரவிச் செல்வா. 26

சுரங்கப் படலம் முற்றிற்று.

விடாதகண்டப் படலம்.



ஞாலமீக் கதிவழி நாடி யேகுநற்  
சிலவே தியரிரு வோருஞ் சிலபகல்  
சாலவை திகநலங் தழைத்த தண்ணிய  
வாளிய நறுநிழல் வழங்கச் செல்லுவார். 1

வேழுசின் ஞாளாரு பாங்கர் வெவ்வினைத்  
தூறடர் கானகங் துருவித் தீவிலங்  
கூறுசெய் திடுமென வளங்க லங்கியும்  
ஆறியுங் தேறியு மருளி னேகுவார். 2

பருவபே தங்களாற் பலவ கைப்பினி  
மருவினின் ரூற்றினும் வருந்திச் சில்பகல்  
திருவரு எாயசஞ் சீவி யத்தழை  
பெருவலி யளித்தலிற் பெரிது செல்குவா. 3

சருத்தன்யாத் திரிகளைக் கருதி யாககிய  
திருத்தகு சத்திரத் தணைந்து சிற்சினௌள்  
அருத்துமெய்ஞு ஞானபோ னகமுண டாவினன்  
மருத்துறம் செவ்வழி மகிழ்ந்து நாடுவார். 4

பொருந்துவ ரருந்தவம் புரிவ ராதரம்  
விருந்துவா தாருண வளிப்பர் வெம்மையால்  
வருந்துவ ருடனமன மகிழ்வர் மெய்விடாய்த  
திருந்திளைப் பாறிப்பின் னேமும் மேகுவா. 5

உறையுளே கதிவழி யுண்மை யேயுற  
விறையருட் இணையற மியற்று செய்வினை  
மறைமொழி யுணவுமன் ருட்டி நககமாத  
துறையறி சூழ்ச்சியா துருவி யேகுநாள். 6

உன்னத்த தாநிதொட் டொழுக்க மேவிய  
திங்கிலம் புரப்பதற் கீண்டு லாவிய  
தந்நெறி யிரக்கிண யமைத்த ஸீரது  
சென்னெறி யெங்குமெய் வளஞ்செ றிப்பது. 7

தூநலம் பயப்பது சுகிர்த மூள்ளது  
மானவ ருயிர்க்குயி ராய மாட்சிய  
தூனமில் லருண்மழை யொழுக்கின் மேலது  
வானமும் ழுமியு மினைத்த மாண்பது. 8

சத்தியத் தருக்குலங் தழைய வார்த்திவன்  
நித்திப பலன்விளை விக்கு ஸீரது  
மித்தையின் விடத்கரு வேரோ டுங்கெட  
இத்தலத் தறவெறிக் தியங்க வல்லது. 9

கைத்ததி வினைக்களை கட்டிக் காரூறும்  
மெய்ச்தரு மப்பயிர் வினைக்கும் பாலது  
பிகக்ளை யயிர்களின் பிறவி கோய்கெடப  
புத்துயி ரளித்திடும் புதுமை சான்றது.

10

அன்னலா கருணையி னளவி னுயது  
வண்ணவான் ராய்மையிற் தெளிந்த மாண்பது  
நண்ணுமன் பினிறக்கவை நயமப யபபது  
புண்ணியம பொலிந்தெனப் பொலியும பொற்பது. 11

முழ்குவா தீவினை முருக்கு மாறுவங்  
தாழ்முறை யலையெறிந் தொழிக்க லான்றது  
வாழ்வள வமமினென் றழைக்கு மாறுபோல்  
கேழ்களா திரையொவி கெழுமு நீரது.

12

அருந்துவாக் கழலவினை யவிக்கு நீரது  
திருந்துவல் அளக்களி செறிக்குந் தென்து  
பொருந்துவெம பசிக்கமு தாய பொறபது  
பெருந்துயாப் பிறவிவெம பினிம ருந்து. 13

தாரகத் துருவமாய்த் தரணி மேயனிக்  
நீரகத் துறுநர் ஜீவா நித்திய  
ஏரகத் துறுகுண மியைந்தி லங்குவா  
பாரகத் தியறகுணம பட்டத்தி டாரரோ.

14

உலகதீ ரோமுக்கெலா முயிலாக காப்பினும  
விலக்கு மிருத்தவை விலக்கற் பாலவோ  
குலவுமிச சீவதீ கொள்ளு வாரெனின்  
இலகுமெய் நித்திய ஜீவன் யார்க்குமே.

15

தாகமின் றுமபசி தணியுஞ் சஞ்சல  
சோகமும் ரோகமுங் தொலையு நித்திய  
போகழு மியினலம் பொருந்தும் புல்லிய  
தெகழும் புனிதமாம் ஜீவ நீரினே. 16

தாவரு மினையநற் றகைமை சான்றிடு  
ஜீவமா நகியெனுங் தெய்வ மாண்தி  
மேனிய தீர்த்தை யடுதது வின்னகர்க்  
காவல னருள்வழி கதித்த தென்பவே.

17

நதியிரு மருங்குறு நூங்தண் பூம்பொழில்  
மதியுயர் சினைத்தலை மறிய வோங்குகல்  
புதியனீ பருகுபுண் ணியப லத்தினுற்  
க்கிபுகுந திடவெழுங் காட்சித தாமரோ.

18

பூவலர் கற்பகப் பொலன்பொ தும்பருஞ்  
தாவரு நலலறச் சாலிப பண்ணையுங்  
காவலன் விருமபூஞ் காவ னங்களும்  
ஜீவாஞ் பாய்தலிற் செழிபபுற ரேங்குமே.

19

ஞாலர கூகன்றிரு வருவை நாடிமெய்ச்  
சிலாகண ஞோடிமனக தெருண்டு பற்றல்போல்  
வாலிய தருககளை வலவி சாதகங்  
கோலிநாண யலரோடு கொளுங்கித் தோன்றுமால்.

20

மேனனி நோக்கிய வியன்ற ரூபபயன்  
மாநில நோக்கிய மரபின காட்சிதான்  
வானுற நோக்கிய வடியா மாண்டை  
பூசல நோக்கிய புதுமை போலுமால்.

21

துற்றிள நீர்க்குலை சுமநது முற்றுமட்  
மேற்றெட் டிலையதெங் கொருங்கு தாங்குதல்  
கோற்றவன் கடைவரா குறிக்கொண டனப்பாப  
பற்றுகை நெகிழ்ந்திடாப பானமை காட்டுமால்.

22

நறியமுக் கணிசறை நறுந்தண் பூநறை  
சிறையளி முரன்றுமொய்த தருநக்த தேக்குறல்  
மறையவா குழிலுத்துதி பகாந்தமே மாநுவெல  
நிறையரு னுகாந்திடு நீரமை காட்டுமால்.

23

தெள்ளுநீர் வாவியிற் ரிகழ்ந்த தெண்ணறும்  
வள்ளவாய்க் கமலங்கண மலாந்து தோன்றுதல்  
விள்ளாருங் திருவரு ணிறைந்த வித்தக  
உள்ளமீக் கிளாநதோளிர வதன மொக்குமால்.

24

முதிர்ச்சவை முக்கணி முதல தீங்கணி  
நதிவளம் படுத்தபன் னூஙுசெ மூம்பயன்  
கதிவழிப் போக்க்கா யூட்டிக் காதலிற்  
பொதுமையா நுகர்வரப புனித திரத்தா.

25

தருமமார் தருசெழுஞ் சாலி வண்பயன்  
அருமறைச் சாபினின் நளிக்குங் துயபால்  
கருமவான் சுவைக்கரும் பீன்ற கட்டியோ  
திருமையு நுகர்ஸ்துதேக் கெறிவ ரெங்குமே.

26

பொன்னுல கததுவாழ் புனிதர் சாலையே  
இகநதி தீரத்தி னிரும் ருங்கிலும்  
மன்னுமா னிடங்களின் படிவம வாய்ந்தெனத  
துன்னுவ ராற்றிரி கரண கததாப்.

27

கேவல நகர்புகக் கெழுமூ பாதையிச்  
சிவகங் கையையடுத தினிய தெனசோரி  
காவகத் திடைசெலக் கருதி யாரியா  
ழுவரு தறககமே போலு மீதனு.

28

புண்ணிய நதியின்மான் மியமும் பொற்பறு  
தண்ணிய நறும்பொழிற் சமைவுந தமமசத  
தெண்ணிமன வியநதுரை யாடி யேபபலோ  
டணண்லை யிறைஞுசிமன ரூடிப் போயினா.

29

ஜீவநீக் கங்கையாந திவய நீததக்திற்  
பாவகோ யொருங்கறப் படிவா பத்தியோ  
டாவியா ரோககிப யடைவா சூடிவா  
ழுவலா நஹங்கொடை புசிபா தீங்கனி

30

தீததனே ரண்பினைச் சிக்கை செய்துசெய  
தாாததியிற் போறறுவ ரவச மாகுவா  
சீரத்தியைப் புனைநதுரை செய்வா தெய்விக  
கோததனை யகக்களி கிளைபபப பாடுவா

31

பிறிதொரு புலன்விழை யாத பெற்றியா  
பொற்றுகா வனவெலாம புனித பாதலின  
அழிதுயி லமாநதிழைப் பாறி யாவியிற  
செறிபர மாணாதந தெகரு கிறபரால்.

32

இகதிற நம்பிக்கை யிலகு கைசிக  
சிததகர் பல்பகல் விபத்து விக்கினஞ்  
சிததசஞ் சலமொரு சிறிது மினறியே  
முத்திமாக் கததிலே முன்னிட் டெகுளாள்.

33

மன்றலாற் ரணிகளை மருங்கு பல்வளம்  
நூற்றிய பூம்பொழி லொருவிச் செய்மையிற்  
கன்றிய கடுஞ்சுரங் கனலுங் கானிடைச்  
சென்றதக் கதிவழி யுளங்கி கைக்கடவ.

34

வேறு.

கொடிதி னிற்கொடி தாயவிக் கொடுஞ்சுடு பாலீ  
கொடிதெ னப்படும் யாவிலுங் கொடிதெனத் தேர்ந்து  
கொடிதி னுக்கங்தங் குணித்தது முதுநாக கூற்றேற்  
கொடிது மற்றிதிற் பிறிதெது குவலயப் பரப்பில்.

35

கொள்ளி யாரழல் பரந்தன கொடுஞ்சுரங் குறுகில்  
துள்ளி யாருயிர துடிக்கும்வாய் ஸீறச் சுவறும  
உள்ளம் வேமுத ராக்கினி மிகுத்தலி னேடிக  
கள்ள மாக்கத்துப் புகவருங் காலடி கடுகி.

36

பகைய றப்புலாங் துலர்ந்தி பாழ்ந்தனைப் பரப்பில்  
மிசைக ரின்துகு நலந்தரு தாவரம் வெந்து  
வகைத் தழைத்திலி வரவெனுங் களளியே வளருங்  
திசைந உங்குமத் தீசுரக கொடுமெபோ செப்பின்.

37

கண்டு கண்டுமூ வாகைப்பேய் பிடித்தலைக் கழிக்கும்  
மண்டு கானன்றீ வேட்டுவேட்ட டாருயிர மறுகுங்  
கொண்ட மானத்தீச் சுடச்சட வுளங்கொதி கொதிக்கும்  
விண்ட வாய்வரு பழிப்புகை மெய்யெலாங் கருக்கும். 38

பண்டு பன்மனித திரள்செறி செந்தமிழ்ப் பரவை  
மொண்டு கறபளைக் கனிபொழி முகிற்குலனு சிதறி  
எண்டி சாமுகத் திரிந்தன விக்கொடுஞ் சுரத்தின்  
மண்டு வண்மிடிக் கொழுங்கனற் பிழமபினை மறுகி.

39

உன்ன தாதிப் பெருருசத் துலவிய மேனுள்  
சென்னி சாய்க்கவு மிடமிலை யெனக்கெனத் தெருமங்  
துன்ன ருங்கடுங் துயருமங் தனரெனி துலகப்  
புன்ன ரங்களுக் கென்னவா மிகத்திடா புணரின்.

40

மடியை னுங்குப்பை மட்டிடர் மதில்புடை வளைப்பப்  
படியின் மேயதூரக் குணிகிருத் தியங்களாற் படுத்த  
குடியில் வங்குபா முறையுளான் முளதவண் குணிக்கிற  
கௌடிய நித்திய தரித்தினா தனிப்பெருங் கோட்டம். 41

ஆய வெஞ்சரத் தூடுசெல் லருணை யடைந்தார்  
தூய வேதிய் ரிருவருங் திகைத்துளங் துடித்தார்  
மேய செம்பொருட் செல்வத்தை விழுத்திவெவ் விடர்சால்  
தீய நல்கர வறிலெவர் திகைத்திடா ஜெகத்தில். 42

வெயிலி டைப்பட்ட புழுவனத் துடித்தனர் வெம்பி  
அயிலெல யிற்றா விடந்தலீக் கொண்டென வயாந்தார்  
குயிலு ருத்திய மாயமோ வென்றுளங் கொதித்தார்  
செயலி னிப்பிறி திலையெனச் சிநதனை செய்வார். 43

ஆக்கை நீறுபட் டழியிலு மருணை விடாதிங்  
கூக்கி முன்னுறி னிததிய ஜீவநாட் தூருவந  
தீக்கொ ஞஞ்சா மஞ்சியாந் திகைத்துப்பின னிடையில்  
மீக்கி ளாந்தெரி பாதலக கிடங்கரில் விழுவேம். 44

பின்னிட் டேகுதல் பிழைமுன்னிட் டேகுதல் பெருமான்  
தனனிட டங்கல மாமெனச சமைந்தன தககோர  
முன்னிட டாருயிர முடியிலு முடிவரே யனறி  
வெந்னிட் டேகுவ ரோமுனை முகத்துறை வீரா. 45

வறிய பாலையி னாமோ காதிப னுய்தத  
குறிய னுபபிச காதுநோ வழிநடை கூடி  
மறியுங் கான்ரீ வயங்கிய வளாகத்தை யுருவிப  
பொறிம யங்கியுள் ஞஞ்சாதுமெய் யுணாவோடு போனர். 46

தாகம் விஞ்சினா வறண்டுத் ராக்கினி தழைத்தும்  
ஆக நொந்தல சிததுணை விழிகுழிந் தாழ்ந்தும  
ஏக்க காலுர மினறினின றினோததவ விததுஞ்  
சோக முறைன ரிடைக்கிடை தரித்திரை ஞுழல். 47

இன்ன ணந்தவித் திறுவகா காண்கில ராகி  
மன்னி னின்றுகா லடிபெயாத தேகவோ மார்க்கம்  
முன்னு ருங்கொலென ஞோவாச் சிநதையுண் முதிரச்  
செங்கெ றிக்கணை சென்றனர் தெருமா அழுந்து. 48

பரிப வசசுழற் பட்டபாஞ் செனநெடுஞ் தூரம்  
பொரிப ற்படு சரத்திடைப் போயினா போங்காற்  
கரிபு லத்தினுக் கயலுறுத் தோற்றுதல கண்டா  
'விரிபு சுமபயிர் வளங்கெழு மருதானை விடுலம். 49

கதிவ முக்கரு கெகுமோ சதிவழி கதிததுப்  
பதிபு குதத்த ரோடுசோ பாவளை தொற்றச  
சதிபு குதகுமென் றறிந்திடா தரிததவ ணின்றூர்  
மதிகெ டத்திட வல்லது வறுமையே யன்றே. 50

வாட்ட முறறுமிர வதங்கிய ஆரியன் மற்றிப்  
பாடடை நன்னெறி சாாரதுசென றிறுவலை பரம  
நாட்டின பாதையை யடுபபபோற ஒருற்றவ நலியுங்  
காடடை ஷிட்டினிச சேறுமிக கவாவழி யென்றூன். 51

மாறில் வேதிய அலைத்திட நம்பிக்கை மரபிற்  
நேறு கையவித தீச்சரம வெருவினோ திரிந்து  
சேறு மாயினிக் கவாவழி சிறிதுசென் றப்பால்  
வேறு பட்டிடி னென்கொலாய் விளையுமோ வென்றூன். 52

நமபி காண்டியிந நலங்கெழு நானிலப பரபடும்  
அமபு யத்தட வாவியு மகனாருளக கணாயும்  
பைமபு லாந்தமென் பாதையும் பாலையு டுருவி  
உமபா நாடியோக் குய்ததபே ருதவியே போலும். 53

ஃய தீங்குள வாமெனக் காண்கில னடைந்த  
வெய்ய தீவிடாய் தணிந்துமேல விளாந்துசே றற்குச்  
செய்ய தாமெனச சிரிய மறைவலான செபப  
மைய கன்றநன மனததுநம பிக்கையு மருண்டான். 54

வறுமை யானமதி நலங்கெடு மறிவுபோம வாணுள்  
குறுமை யாங்குண சீலங்கள குறுமைய குடிபோஞ்  
சிறுமை மல்குவொ தீவினை குடிபுகும ஜெத்தில்  
மறுமை யாக்கமுங் கெடுமெனின் மறமபிறி தெவடேனு. 55

இன்மை யிற்கொடி தியாதெனி னின்மையிற் கொடிய  
தின்மை யேயெனு மியற்றமிழ் முதுமொழி யின்னும்  
இன்மை யென்னுமோ பாவிமற் றிக்பர நலத்தை  
இன்மை யாக்குமன் றினிதுற விசைக்குமா லெடுத்து. 56

சாது மார்க்கத்த ரிருவரும் பாலையைத் தணாந்தார்  
மீது மார்க்கத்தி னருகுசென் னேர்வழி விளாந்தார்  
தீது மாக்கமென் றறிந்திலர் செவ்விதென் றுள்ளிப்  
போது மாக்கத்தி னலம்புனை துலைத்தனா போனா: 57

நனிக னற்றுதா பங்கெட நறும்புன ஸாடி  
இனிய போனக பானமுன் டிருந்திலோப் பாறித்  
துனித விரங்கவ ஞேகுழி முன்னுறத் துருவித்  
தனிந டக்குமவீ ஸம்பிக்கை தனைக்கண்டு சார்ந்தார். 58

உற்ற நமபிக்கை யுளையகத் தூண்றினின் றறுத்த  
நற்ற வன்விளாந திவ்வழி யெவ்வயி னுடிஞ்  
சொற்றி யெனனவீ னமபிக்கை மற்றிது சுவர்க்கக்  
கொற்ற வன்றிரு நகரத்துக் கூட்டுவ தெனரூண். 59

கேட்டி யிங்கிவன் கிளாநதமை நம்பியாங் கேடில்  
வீட்டு நூல்வழி யருகுளே மென்பதை விளங்கக்  
காட்டு மாலினிக் கவலகிலை யென்றைன் கடுகு  
மீட்டும் வெஞுசிறைப் படுவதைத் தெரிகிலா விருத்தன். 60

### வேறு.

பதிவ ஸானுநம் பிக்கையு மன்னர்கோன்  
விதிவி லககைவி தநதுரை யாடி யே  
கதிவ மிக்கரு காப்சசில காவதம்  
புதிய பாதையிற் போயின ரென்பவே. 61

சருதி மாக்கங்கி கழ்தகிடு தூச்சஸ்டர்  
நிருத வைப்பென்ம றைந்திடு ஸீரையபோற்  
பிருதி விக்கிருள போக்கிய பெற்றிசால  
பரிதி யுமமறைந தான்குட பாலவ்வா. 62

துங்கப் பாதைய ருகுறத் தோன்றிய  
பங்கப் பாதைப் பலொடு பாறிடச்  
சங்கைக கோட்டத்த குவன்ச திவழி  
கங்குற் போதொடு வந்துக லந்தவே. 63

சேண கர்ப்பர தேசிக ணோப்பியித்  
தூனு வககுங் ருகனு றத்திய  
கோணி லீபபடு கொபபத்துக் குப்புறீஇ  
வீணம் பிக்கைமுன் சென்றுவி முந்தனன். 64

குத்தி ரப்படு கொப்பத்துக் குப்புறீஇ  
மொத்துண் டேங்கிக்கை கான்முறி பட்டுயிர்  
கைத்த முங்கிக்க தறிடு கூக்குரல்  
வித்த கர்க்குவெ ருட்சிவி ணைத்தால். 65

ஏன்கீர யென்னையென ரெங்கினர் வேநியர்  
முன்ன ரூற்றவன் மோசபப டுகுழி  
தன்னுள வீழ்நதை விப்புறு சததமென்  
துன்னி சின்றங்கு ரததுவி ஸித்தனா. 66

சுத்து துண்பகக டங்குர லன்றியோ  
உத்த ரமபிறி திலலென வோந்தனா  
ஆஷந வெங்கருற்ற எமென வாரண  
வித்த கனானா யாடலன விமமுவான. 67

மேரகு யாநதுரும் வெள்ளிடி வீழ்ததெனக்  
கூகுரு ரமரெனுனி யுளங்கு ஸித்தலும்  
ஆக்கை தம்பித்த லமா லெய்நிமேற்  
போககு முட்டினின துளங்மபு முங்குவான். 68

ஏங்குற் றேனிஹ் தெத்தலீர துனமதி  
சிங்க வெங்குகை போலுங்கெ ரிமினே  
துங்க நூனெறிக குமமதி து ரமாம  
பொங்கு காரிருட் கங்குலும் போந்ததால். 69

அழிவி லாப்பர லோகம டுக்குஙல்  
வழிவி தெதனன் மன்மதி வாய்மையின்  
மொழித தெதனன் பற்றினன் மோசமும  
பழியும பாவமும பற்றவிப பாழவழி. 70

என்னை யுங்கெடுத தென்னுயிர வாஞ்றுலை  
தண்ணை யுங்கெடுத தேன்றயங் குஞ்சடா  
மன்னு விட்டிலம மாணைளி மாய்ததுத்தன்  
இன்னு பிராக்குமமி றுதிவி ளோதலபோல. 71

இம்மட்ட உம்மெறகி ரக்ஷண்ய பாதையில்  
தமமட்ட டில்கிரு பைததுணை தங்கவர்க்  
கெம்மட்ட இங்கன்றி யின்றியிங் கெய்தினென்  
அும்மட்ட டுக்குமி தெத்தலீ யக்ரமம். 72

தரித்தி ரச்சரஞ் சாாந்தமெய்ந் நால்வழி  
பிரித்து வந்திவன் பேதுற்று யங்குவேன்  
பரித்த பாழுட லோம்பிப்ப ரசகம  
•இரித்து விட்டதிங் கெத்தலீ புன்மதி. 73

இவ ரகாதி குத்திப் பெவர்கோன்  
ஆவ ஸித்தமீனக் குங்கப் பற்றிபிக்  
குவ விற்கவி முத்துணிச் பெண்கொடும்  
பாவம் பாவம்ப ழிப்புது பாவமால்.

74

மரண பூமிம நித்தவக் கங்குஹுட்  
கரண மோய்ந்துடல் கட்டறு காலையில்  
அரண மாகிய வித்தவ குட்பரி  
புரண மீண்டுமேற் போத்திடு மேகொலாம்.

75

இலகு நானெறி யைப்பிடித் தெகிடில்  
அலகி லாதவ ருட்டுலை வாய்தத்திடுமே  
உலகோ முக்கையு வந்துபு ரஞ்சசலில்  
விலகி நீங்குமெய் வித்தக மெனபால்.

76

ஆவ தெற்றரு மாபுரிக் காரதர்  
மேனி வெந்துகு வேண்டியில் வெந்தருள்  
கூசி யென்னைக்கு ராஜு ருககோடே  
வனி நல்வழிக் கீட்டிய தெவ்வணம்.

77

மேட்டி மைத்திட ரேறிவி முந்தழி  
கேட்டி ணைப்பல வீனத்தின் கேதத்தைக்  
காட்டிக் கையிடுக் காதுக டைவளை  
விட்டி ஹுய்ப்பதன் ரேவிதத கவருள்.

78

ஆக லாலினி மேலும் ழிமதிப்  
பாதை நின்றுப தைக்கிலன் யானெனுப்  
போத மேனித்தன் புன்மையைக் கைத்தருள்  
நாதற் போற்றிச் சிற்றின னீதூரா.

79

கண்ணி னுக்கென்க ருவிழி யாதியுன்  
நின்னை யச்சொவி னீங்மைசி ணைந்திடா  
தெண்ன மின்றியி யற்றின னிப்பிழை  
புண்ணி யன்றெழும் பென்றுபொ றத்தியால்.

80

என்று கூறவெங் தாயுன்பி ஷையென  
ஒன்று மெண்ணைல் னுள்ளடை வாய்லை  
இன்று கூர்விக்கி னங்களென மக்கெலாம்  
என்று காட்டுமோல் நம்புதி நீயென்றான்.

81

கிந்த கும்பாகரை யெப்திய சற்குண  
யித்த கந்துளை தந்தவி மஸ்ஜீச்  
கித்த மூன்றாம் வேத்தித்தெ னிவும் இ  
உத்த மந்திகழ் வேதிய ஞேதுவான்.

82

சில மல்குதி ருத்தகு செவ்வியோய்  
மேவி னிச்செயல் வேறிலை மீண்டியாம்  
பாலை மேவிநம் பாதையைக் கூடுதல்  
சால நண்றெனக் கூறினன் ரூபதன்.

83

நன்றி தென்றும் பிக்கைதெ ருண்டனன்  
சென்ற பாதையிற் சிநதைவைத் துத்திரும்  
பென்றேர் வாக்குமெ முந்து விண்ணிடை  
ஒன்றி யுள்ளுர முற்றன ரொள்ளியோர்.

84

மோச நோனு முன்னெனக் காகவென்  
நேசி லாரிய னேகவு நம்பிக்கை  
ஆசி ஹுளாம லகினை யாரிருள்  
முச கானின்முற் செல்குவன் யானென்றுன்.

85

இன்ன வாகவி ருவரி னம்பிக்கை  
முன்ன ரேகமு நையறி யாரியன  
பின்ன ரேகத்தி ருமிப்பி ராண்வழி  
தன்னை யுள்ளித்த டவினர் கானெறி.

86

கொடிய மாதிகி ஹும்பல்கு முப்பழும்  
அடிய ருள்ளத்த மளியும் போன்மெனத்  
தடியும் பேரிடி யுந்தலைக் கூடுகார்  
படியை மூடிப்ப ரந்தவ் வொல்லையே.

87

கருமு கிற்கண மீண்டிக்க கணமீ  
தருமி டித்தொவி தாக்கலு முள்ளுடைந்  
தரும நைக்கிழு வன்னியிங் தாழியான்  
தரும கோபந்த லைவரல் காணென்றுன்.

88

படிதி கழ்த்திப்ப கல்பட மின்னிடுங்  
கடிய காரிருள் பொர்க்குங்க னத்திடை  
இடியி டித்துரும் வீழ்த்தவி னின்றேடு  
முடியுங் கொல்லுல கென்னமு முங்குமால்.

89

ஊதை மாருதம் போக்கியு டற்றலீற்  
பாத வங்கணமு நினுப நிந்தன  
ஒத ஸீராருங் குண்டுடன் காண்றெனப்  
ஷுத லதுபபொ மீநதபெ ருமழை. 90

வான டாந்துபு டவிவ ளோதந்திழி  
சோனை மாரிவி டாதுசொ ரிச்திடக  
தான மெங்கும்பு தெந்துத லீதத்தலீ  
மேனி மிர்ந்துப ராத்து வெள்ளமே. 91

பாரி டக்குமு வாமெனப் பமயிய  
காரி ருட்பியும் புங்கு மேகமும்  
பேரி டுக்குர அயபெரு மாரியும்  
ஆரி யாக்குயி ரச்சமகி ளோததலே. 92

உய்யு மாற்றி தென்றுள முட்டேன।  
செய்யு மாற்றி யாநுதி கைதத்தனா  
ஐய கோவென்ற வமதி யுள்ளினா  
வைய கத்துநெ றியும ருண்டதால். 93

வெள்ள மல்கவெ ருண்டியிர மாடுகிளா  
கள்ள மாயப்பொ றிசெறி காரி ருட்  
பள்ள மெம்மையா டுக்குங்கொ லேவெனத  
துள்ளி யாவிது டிதத்தனா தூய்மையா. 94

நிலைபெ யர்ந்திட னேரூப பாயபெண்  
றுலையு கெஞ்சினா மின்னெளுளி யோங்க்குள்  
வலைக் மிதத்திட வலல்தின் வந்தனா  
புலைந றிபபடு பாந்யைப் போக்கியே. 95

ஆச கண்றவ ரூதவ ராருயி  
மோச கேருமென் றஞ்சிமுன் னிடடிடா!  
உகச றிபபகு வாயிறகி டைத்தவோ  
பாச டைப்புடு யூறிறப பற்றினா. 96

வீங்கு காரிருள் போதுவெ ருட்டலீல  
தாங்க ரும்பல துன்பஞ்ச மழுத்தலில்  
ஆங்க ஜெந்துதம் மாக்கைவி டாய்த்தலில்  
தூங்கி னாவர் துருசின ராமேன. 97

ஆண்டு வேதியா சோகித்த யர்வழி  
சன்டு நல்வழி நிங்கலை ஸித்தை  
மிண்டு பற்றன்மி கககடி னமமெனக்  
காண்டல் செய்தன னென்னுடக வனநரோ. 104

வேறு.

அந்தாபத ரோரிரு வோரும யாந்து தூங்குங்  
கொந்தாரிரு உற்றுபு ஷைக்கரு காய குன்றிற  
நந்தேதூ ருக்கமெ னுவொரு சாபில வாழ்வோன  
வெந்தாபவி டக்கடு வனனவி டாத கண்டன. 105

நெறிதபவிவ ருமபிர யாண்கை னே டாத்து  
மறியற்கிறை பிட்டெயிர வாதைசெய் வனக னூளன  
பொறிபுக்குழ லப்படு தினமெபு ஷாக்கும வயபன்  
உறவற்றல கைக்கழி துண்பதி யூட்டு கிறபோன். 106

நிசங்கையா யின்வளர்ந தூட்டுசி ருந் போர  
நாசங்கைவங் ததொழி லாண்ர ராவி யுண்ணப்  
பாசங்கைவங் தபடை யாளபடு நீலி யாய  
ஆசங்கையென னுமழிம் பிக்கடி யாம னூளன. 107

இப்பாதந ரக்கத னுஞ்செ மூந்து லாவி  
வெப்பாலையை யஞ்சிமெய்க் குநெறி விட்டு நீங்கி  
அப்பாறுறு வாரோயி ருஞ்சிறை யாக்கி யாக்கி  
எப்போதும்வ நூத்துயி ருட்டுவ னில்ல வட்கே. 108

நெறித்திரு வேதிய ருற்றுடு நீமை தேரான  
பொறியாததவ கொயடித தாருயிர போக்கி யுண்டு  
வெறியாட்டின்ம யங்கினி சாசர வெம்ப சாசன்  
பிறியாதபெ ருந்துயில் கூந்தனன் பேய்ச்சி யோடும். 109

அன்னேநேறி விட்டய லேகிய வாத்த ரானேஞ்க  
கென்னேஞ்புரி வாமென ஈடியி டேற்ற மாககம  
இன்னேநனி காட்டுவ லென்றெழுங் தீண்டு வான்போல்  
துன்னுரோளி வீசியெ முந்தனன ஜோதி வெய்யோன. 110

விடிகாற்றுயில் வீசியெ முந்துவி டாத கண்டக்  
கொடியோனுரி மைப்பழ னக்கொடு வேவி குழ்ர்த  
படிமீதுந டந்தினா தேர்வழி யாங்கொர் பாங்கர்  
அடியுாதுயி லப்படு நீ்னைமக்கை டாங்க லீனந்தான். 111

கண்டானிரு வர்க்கி மார்க்கங்க டைப்பி டித்த  
ஒண்டாபத ரென்பதை யுய்த்துணாங் தானு ரப்பிட  
திண்டோள்புடைத் தான்சின விக்கறு விச்சி ரிப்புக்  
கொண்டானவ ரும்னிழித் தாரிது கூற லுற்றுன். 106

அஞ்சாதென்னெல் கீயடி வைத்திடற் கார்கொ லாசீர்  
எஞ்சாதசர ரத்தெரி யிற்கொடி தெங்கி னத்தி  
பஞ்சாகநும் மைத்தகிக் கும்மது பற்றி யாவி  
துஞ்சாதமுன் னஞ்சொலத தக்கண சொற்றி ரென்றுன். 107

தீயோனிலே கண்டற வோருளங் தீந்து மாயப்  
பேயேநிரு தவ்வுருக் கொண்டுமூல் பெற்றி யீதென்  
ரூபாகிலை நின்றசை யாதறி வாக்கை குன்றிச  
தீயோன்மலை நோக்குபு வந்தனானு செங்கெ றிக்கே. 108

செல்லாறிழுக் கிமருண் டிந்தெறி சோந்து நேற்றை  
அல்லாபொழு திற்புபல் வானம டர்ந்து பெய்த  
நில்லாமழைக் கொல்கினன் னானெறி கேடி யேக  
ஒல்லாதொதுங் கியிவ னுற்றன முற்ற தென்றுர். 109

என்றிங்ன மாரியர் கூறலு மேத டாஞீ  
நன்றாற்ப சும்புண்மி தித்துங டந்து முக்கீக  
குஞ்றந்றவெ ஜைக்குணி யாதுகு லாவி யிப்பால்  
ஒன்றித்துயி னும்னினைத் தீரெதி ருத்த ரிப்பீர. 110

அருளோத்துணை யாக்கின மென்றை தாஜை யாய  
இருளோப்பகைத் தீரொளிக் கொர்பக லெண்ப தோரீ;  
பொருளோக்கெடுத் தென்னையு நீவிருபு ரக்க ணித்த  
தெருளோக்கெடுத் தும்முயி ரார்குவ றின்ன மோமின். 111

மலைவாரண வாய்க்கரும் பும்புவி வாய்ப்புல் வாயுஞ்  
சிலையாருல் புக்குலக் கைக்கிடை சேர்ந்த வும்பின்  
புலையீர்ப்பும் போங்கிடு மோவுயிர் போக்கு காறும்  
உலைவாய்க்கம டத்தின்ம கிழ்ந்துயி ரோம்பு மின்னே. 112

என்முன்னுற வேகுதி ரென்றெதி ரோ டாத்திப்  
பின்முன்வில காதய லெகினன் பெய னுண்டு  
மன்முன்னெறி தப்பிய மாதவர் வாய டங்கி  
முன்முன்னுறச் சென்றன ராருண் மொய்ம்பு குன்றி. 113

வெஞ்சியமி ரண்டிடை யேகிய வீர முங்கண்  
டஞ்சாதழிம் பர்ப்பொரு தோட்டிய வாற்ற லும்பின்  
எஞ்சாமர ணத்திருட் சூழல்புக் கீண்டு மொய்ம்பும்  
இஞ்சாரண ணையில சிததனி விட்ட மாதோ. 114

அங்தோவளி திவ்வற நூனெறி யாக்க நீப்பின்  
நந்தாவொரு செல்வமு நண்மையு நண்ஞூ மேயோ  
முந்தாரிரு ஞூயபல தீமையு மோச முமபல்  
சிந்தாகுல முநந்து தீவைவயுஞ் சேர்வ தல்லால். 115

நல்லாற்கக் கும்மதி மோசமோர் நச்ச ராவின்  
பொல்லாவிடத திறபுகுக் துள்ளூறப் புத்தி மாழ்க  
எல்லாலை முமபறி போயதென் ரேங்கி யேங்கிச்  
சொல்லாடலின றிவறி தேகினன சூழசி மிக்கான. 116

பம்பிப்பர வும்படு நாசப்ப ரப்பி னின்றும்  
இம்பர்க்கலை யெற்றியீ டேற்றமி சைப்ப ரல்லால்  
உயபர்க்கர சண்ணூறுக் காரென வுள்ளி யுள்ளி  
நம்பிக்கைநம் பின்டங் தான்மறை நண்ப ஒனுடே. 117

இவ்வாறிரு வோரை டாத்தியி கழ்ந்து பேசி  
வெவ்வாயரக் கண்வழும் பூண்முடை மிக்கு நாறித்  
தெவ்வாயிருள் துற்றுசி றைப்புறஞ் சேர்த்தவ் வொல்லை  
அவ்வாயில டைத்தர ஞூக்கிய கண்று போனுன். 118

போனுன்புலைப் பேய்மனை யாட்டிபாற் போந்தென் ஞூவிக்  
கானுவழு தெய்மை யாயுன தாணை யெல்லை  
வானுட்டர சண்ணூறும் போரிரு மாந்த ணாக்கண்  
ஞேரவெண் னிச்சிறை யுய்த்தன அற்ற தெண்றுன். 119

நன்றிக்கிது நாயக நீரர் பக்க ஞூளோச்  
சென்றங்கவர் னோகவ டித்திசி னந்து தாமே  
பொன்றும்வகை யாயதுர்ப் போதனை போதி யென்னுத்  
துன்றுங்கொலை பாதக வம்பிது னிச்து சொன்னுள். 120

தங்காதவி சொற்றலை மேற்கொடி ராத்த ணந்து  
வெங்காலதன் டிற்கொடுங் கொலையி டாத கண்டன்  
பொங்காலமென் ணச்சின விச்சிறைச் சாலை போந்து  
அங்கராண ணையடித் தான்கைய லுக்கு மட்டும். 121

தண்டித்துவின் ருகைடு வீரினிச் சாரு கில்லீர்  
பண்டுற்றமாக கமபடர் வேமெனும் பாழ்வி ஜீப்பைத்  
துண்டித்துவிட் இத்துணிங் தாருயிர் சொரு மாறு  
தெண்டிக்கொளி னன்றியிப் பாடனுத் தீவ திண்றுல். 122

நஞ்சன்டுசா மின்மன மின்றெனி னுணி கொண்டு  
துஞ்சன்டுபோ மின்னல தாயிதொ கீக்கு மேதி  
ஞ்சன்டநில் லீயுல கத்தினி யீறு காறும  
அஞ்சன்டடி யுணடுவி ரோமபலி ஞுவ தெண்வே. 123

வெயிலுற்றபோ நூபனி பற்றற வீடு மாப்போல  
அயிலுற்றனை யகடுக புனபம டாந்த காலீஸ்  
செயிருற்றபக திக்கட பழறத ரீந்து பின்றும்  
உயிருற்றனை வெடக்கில் ஸீக்கி யுள்ளு தறகே. 124

என்றினன்ன பன்னினா வாய்செறிக தேகி னுணவ்  
வன்றினாபுய வல்லாக கனமலீ மாடி நோக்கி  
அன்றின்னல டைந்துயிர கைரத டி தாக்கை கொடுது  
நின்றங்கீன யுயமிரு வேந்யா நீணம ஒதாவாம. 125

### வேறு

பற்றுவி டாத கண்டக னென்றும் படுபாவி  
சற்றுமி ரக்க மின்றிவ கைக்கச சுமையோடிப  
முற்றுமு சுந்தா ராக்கைத் னாந்தா முனிக்லவரா  
சொற்றில் ரேதுந தயபிழை யுன்ளித் துரிக்லவரா. 126

துருசிருள் பூழி நஞ்சரு முண்ணி துருங்றம்  
வெருசிறை யின்ன சஞ்சல மாய விடமேறி  
எஞ்சவ தென்னீ ரஞ்சலி ரெபா ரிலராகப  
பஞ்சர முற்ற கிளையின் மாழ்கிப் பரிஅழ்ருா. 127

வேதனீ யாறாருவ் வேநிய னுள்ள மிகனாந்து  
காதக னென்றே லீவனீ வாங்கக கருதாது  
நோதக விட்டுப் போயினன் யானிர நுகாதுஞ்பஞ்ச  
சாதலி னன்றித் தீருவ தேயோ தகவுளில். 128

எண்ண யென்னே மன்னருள் வேண்டி யெரிபாலீஸ்  
பின்னே யாக முன்னடை கூடிப் பிழையாமே  
கொன்னே சோரக் குக்கவின் வண்கோ லடியுண்டிங்  
கின்னே சாவாக் குறுயிரி ரொடினைந் திறுமோசயா. 129

என்னு டன்றித் தன்னுயிர் ரென்னு வெளைந்த  
இன்னு அுக்குங் கேடுவி ளோத்தெ னிவன்கிண்ட  
பொன்னே யன்ன நன்மதி தள்ளிப் பொறியற்றேன்  
அன்னு வின்னு சுக்சுயிர் ரோம்பி யழிக்குறேன். 130

சம்மையி முத்திச் சிலுவைதி கழுத்தித் துரிசில்லாச்  
செம்முறை நல்கி யேகென வுப்த்த திரியேகர்  
மும்மைய ரூட்கா ஓராயிது காறு முடிகுற்ற  
திம்மையி ரூட்டித் தீச்சிறை யுட்பட் டிடவேயோ. 131

இத்தரை மீதினி லென்னிகர் பாவிய ரெவருள்ளார்  
பிக்குறு பேஸ்தபெ யாததி வைதத பெருமபாவம்  
ஏத்தனை யோகொடி தெத்தனை யோபெரி திதுதேரில்  
நித்திய நாசம் தூதது மேலினி னினைவென்னே. 132

நன்றிம ரந்தே னல்லுணா வற்றே னவையுற்றேன்  
இன்றைனை வற்கொண் டின்னல எக்க ரிடையும்ததேன்  
கன்றிய ரக்கன் வல்லடி யுனாடி கரைக்கென்றேன்  
பொன்றலு மில்லே னென்செய வுள்ளேன புலையேனே. 133

ஆண்மசு கத்துக் காரிக வாழ்வை யறவீசி  
உணமலி துன்பை யூடிரு விப்புக குபாசீயோன்  
வாணமலை முன்றில் வந்துமையி முத்தேன மதியற்றிக்  
கானமுழும் யந்தோ நன்றிது நன்றென கதினாட்டம். 134

தூதல மெள்ளிச் சீயென வையும் புலையேகீன  
மீதல முங்கொள் ளாதுவி டுக்கும் விசவாச  
காதக னீச னென்றினி யென்னே கடையாய  
பாதல மொன்றே கொள்ளவி ரூட்டேன் படுபாவி. 135

பேனே தாவி யுனுடல் பேணிப் பிழைப்பட்டேன்  
வானு எல்கிற் ரூரிருண் மூடி வகையுண்பேன்  
சேனை டெட்டிப் போகவி டுததேன் திமிரார்வங்  
கானு நின்றேன் புல்லுயிர பொன்றுங் கடைகாணேன். 136

நன்னம னங்கைத் தின்னன பன்னி யிடருந்றுன்  
பொன்னக ரங்கோ போக்கின னென்னுப் பொருமுற்றுன்  
தன்னிக ரில்லாத தற்பர ராஜன் சமுகத்துக்  
துன்னாவு நாணி மூர்ச்சைய டைஞ்தான் துரிசில்லான். 137

ஆரிய னிவ்வா றுற்றல ஞகி யயர்வெய்தக்  
கூரிய வைவேல் புண்படு நெஞ்சு குளித்தென்னப்  
பேரிடர் துற்றி யாவிய முங்கிப் பெரிதெங்கிச்  
சீரிய நம்பிக் கையுமுள முட்டித் தெருமந்தான்.

138

பின்றையும் வெய்யோ னுற்றுயி ராம்பும் பினமன்னீர்  
இல்லேரு காலு மீட்சிது மக்கிங் கினிசீரை  
கொன்றுகொ னிற்றுன் பொன்றுமி லென்புக் குவைகாண்மின்  
முன்றிலி னென்னுப் போயினன் வைது முனிவோடும். 139

புக்கிச் நைப்பட் டாரமல் தீண்டிப் புகர்புல்வி  
முந்துச னிக்கண் மாலைய டைந்து முழுதுநதாம்  
வெந்துய ரண்றி வேறுண வேது மிசையாராய்  
நந்துறு காலை வேதிய னின்ன நவிதுற்றுன்.

140

## வேறு.

எம்பி நின்சொலி கந்துள வென்மதி கேடுந்  
தமபி ரானெறி விட்டசன்ன டாளமுஞ் சாநது  
வெம்பி யீண்டுவி டாதகண் டப்பெயா மேவிக்  
கும்பி வாதைகொ டுப்பநிசு கென்செயக் கூடும்.

141

தேவ கோனகர் கிட்டிய தென்றுசெ ருக்கிப்  
பாவ காரியிப பாழ்ஞுசிறைப் பட்டனை னங்தா  
ரோவி னங்குமு ரேச்னீக் கூவிளிக் கொள்ள<sup>1</sup>  
நாவெ முயபுகி லாதுள புட்கிடு காணி.

112

வல்ல ரக்கடனு டேயம ராடிடும் வன்னா  
நல்ல ருட்டுக்கோ யோடுகை விட்டது நம்பி  
கொலல வுங்கரு தான்புரி யுங்கொடு வாதைக்  
கேலலை பிலையிப பாட்டினுக் கெத்தலை வைகல்.

143

பெருக்க வாதையோ டாத்தும ழினியம் பேணி  
இ நுக்கை தன்னிறு மாவியை யெவ்வகை யெதும்  
நெருக்கி யொல்லைவி தெந்தி வெய்தலும் கேரே  
ஒருக்கு சாவுமு வப்பெனக் குண்ணமயி தோர்தி.

144

வள்ள லுய்த்தவ ருப்பய னேவறும் பாலைக்  
கோள்ளை யிற்பறி போயின வள்ளக்கொ திப்பே  
எள்ளி யென்னைய டர்த்தலி னென்னுயிர் மாய்ப்பான்  
உள்ளம் வைத்தனை ணீதென துள்ளுறை யென்றுன்.

145

கரவி லாலுளை காதுறக் கெட்டுநம் பிக்கை  
விரவு துன்பிற்கு வெங்கிட லோஙம் வீரம்  
பரவை வைப்புக்கி யற்கைபன் மாறுதல் பாராய்  
இரவு முண்டுப கலுமுண் டேனுனக் கிண்ணல். 146

சுருதி யுத்திய நுபவங் தூயசன் மார்க்கங்  
கருது முத்தம் பத்தியெண் றுயக ணக்கில  
ஒருகி நத்துமொவ் வேணெடு ஜீணயுனக் கேளுந்  
தநுதி மீண்டுமீ. டைசிறி யென்சில சாற்ற. 147

புரவு நானெறித் தத்துவ போதத்திற் போந்த  
கரவி லாமெய்ய நுபவக் காட்சியை காலும்  
உரவு சிருல கத்தைபு வர்த்துலை யுண்மைக்  
குருவ ஸீபெணக கென்றுமி தெண்மனக் கொள்கை. 148

ஐய நமமநு தாபநி லீபர மாயில  
வெய்ய சிரபபந்தம் வேற்றிலை பிததுயர் மேவி  
ஷைஞ் சீவனி ளும்பர ணமமிக நன்றாம  
மெயய தாயினும விள்ளவொன் றுள்ளது மேலோய். 149

மாக மாங்க ராசிபன் வன்கொலை செய்யாய்  
ஆங வெண்றத றிந்தும றிந்டீஸ ரேபோத  
சோகம விஞ்சியன் ஞேதற்கொ லைததொழில் சூழ்ந்து  
சாக வெண்ணுத லோதரு மந்தனித தக்கோய். 150

ஆக்கை யைததனி யாவியை யாக்கையு மாக்கிக்  
காக்கை யுமருடை யாருளர் நாம்பகை காட்டிப்  
போக்கை யுள்ளுவ தோபுல மைத்தன்று பொய்யா  
வாக்கை யுள்ளுதி வாய்த்திலி மோநித்ய வாழ்வு. 151

எத்து ஜீண்ப்பெருக் துன்பமு னக்குள வேயோ  
அத்து ஜீண்ப்பெருஞ் துன்பமு மெற்குள வாக  
யிதத கத்திற லோய்சிறி யேனினும் வெம்பிச்  
சித்த நொந்துயிர் தீர்வலென் பாயிதென் சீர்மை. 152

ஒன்றி யாயெதிர்த் தப்பொல்லி யோஜையு மோட்டி  
வென்றி கொண்டுக திததனை வெவ்விரு ளார்ந்த  
பொன்று பெளவம்பு குந்துகெ றிக்கொடு போந்தாய்  
குன்று குன்றென நேரவுங் குன்றிலை கொற்றம். 153

வஞ்ச மாயக்க டைப்புர னிக்கும்வம் புக்கும்  
வெஞ்சி றைக்கும்வி லங்குக்கும் வெந்துய ருக்கும்  
துஞ்ச லுக்குந்து ளக்கமில் லாமனத் தாயோய்  
அஞ்ச கிற்றிகொ லாமிவ்வ ரக்கனுக் கைய. 154

கருதி னெம்மட்டுக் குங்கடுங் கோலதி காரம்  
நிருத னுக்குச்செ ஹந்திரு வளளாநி ணைப்பின  
பிருது ஷிக்கணின் ருஞ்செஹுத் தெத்தணை பேரோ  
பொருது மறநிவன் கையகன் றுய்ந்தனர் பூர்வம். 155

எந்தை யென்னைம் றங்திடர்ப் பட்டடென னினனே  
முந்தை போலரக கனனிவன் முனனிடில் யானே  
புந்தி யோடெதி ருண்றிப்பு றந்தநது போகத  
தொந்த யுத்தத்த டாக்குவ னீப்தி சோரேல. 156

மருளி னெப்தின மாலிமம் றக்கொடுஞ் குழல  
இருளி னைப்பல ஷீனக்டி யறகையை ஷீசன  
தெருஞ் ஹத்தெனா சித்திய ஜீவசெல் வத்தை  
அருளி ஞுக்கம் ருஞ்சுமெ னற்கைய மினரூல். 157

அந்த னர்க்கரு ஸிட்டிகை யாமற வோய்கின்  
சிந்தை மறநிது சிரிதன ரூஹுயிர தீய  
வெந்த முறக்கை யாயினு மிபபடு வெட்கம்  
நந்த யைத்தொட ராவகை நாடுதி நல்லோய். 158

என்று கூறினன் வேதியற் கோர்ஷிகற் பின்றி  
நன்று வாணக்திப் பற்றுவி டாதநம் பிக்கை  
மன்றல் வாசகங் கேட்டறு மாதவண் சிந்தை  
யோனறி நின்றங்கு றந்தது மென்மெல லுக்கி. 159

திருநு நமயிக்கை செம்மொழித் தேனேடு சேர்ந்த  
மருஷெத ஞாஞ்சு ணாந்துதன் வண்செஸி வாயா  
அநுந்தி ஞுன்மறை வாணன கத்தருள் பூப்ப  
வருநது மாஷித ஸிரத்தது மாண்டமை மல்கி. 160

குளிர்ந றும்பொழி ஹடுகு லாயனைப் தென்றல்  
வளிய கச்சிறை யூடும நிங்கிட வல்லை  
தெளியு தொன்றிததி ருத்தகு வேதியன் சென்றுன்  
அளிப டாந்தவ ருட்கிரு பாசனத் தண்ட. 161

அண்டர் போற்றும் ரசினங் கோமகன் ரூளில்  
வண்ட மிழ்ச்சுவைத் தென்மண மாவிலை சூட்டிக்  
கண்டு வித்திரு மஞ்சனங் காதலி னுட்டித்  
தெண்ட னிட்டுவின் ணப்பமின் ஞேரன செப்பும். 162

தேவாரம், பிழைந்திராங்கல். (நேரிசை )

1. நின்னடிக் கன்பு செய்யா சீசனேன் ஸச னேயுன்  
பொன்னடிக் கன்பு செய்யும் புண்ணியா குழாததுட் புகு  
ஏனாடை சறை மிலலே னன்றெலா மொருவி னின்ற  
எனாடை யிகது மிலலே னென்செய்வான ரேன்றி னேனே.
2. தன்னுயிர் போல விந்தத் தடங்கடற் புடவி மேய  
மன்னுயிர் கிரங்கி மேனா மநுமக ஞகத தோன்றி  
இன்னுயிர் கொடித்தி ரகஷ் மீட்டிய விறையை யேத்தி  
என்னுயிர் ரோம்பு கில்லே னென்செய்வான ரேன்றி னேனே.
3. வன்குணன் படிறன் பொல்லா வஞ்சனென் நிசழ்க்கி டாதென்  
புஞ்சனுக கிரங்கி யோழும் பொழிவிடைப புனித மூததி  
நினகணீ சொரித்து செந்நீ நிலததுக வியாதல கண்டும  
எனகணீ சொரியக காணே னென்செய்வான ரேன்றி னேனே.
4. கதிரொளி மறையப பூமி கம்பிகச சிமயவ கீறிப  
பிதிப்படச சிறுவை மீது பெருஷகை குருதி சிந்தி  
வதைபடு திருக்கோ லததை மனக்கனுற் றரிசித தேத்தி  
இதயமெக குருகு கில்லே னென்செய்வான ரேன்றி னேனே.
5. கன்றிப காம கெஞ்சக கள்வனேன் காம நீத்த  
நன்றிகொண மாநதர் போல நடித்து நடலை யுள்ளேன்  
ஒன்றிய மனததோ டெநதா யுன்னருட் டீண்ணை காடி  
என்றினி யும்பை போவே னென்செய்வான ரேன்றி னேனே.
6. தேசற்ற மின்னூர் மோகச் சிக்குனே சிக்கிச் சிசதை  
மாசுற்றே னுலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி  
வேகற்றேன கவலை யாலே மெலிவற்றேன் விழைந ராதும்  
ஏசற்றேன் ஸச னேயா னென்செய்வான ரேன்றி னேனே.
7. அருளுடை முகிலை யன்ப ராருயிர்க் குயிராய் னின்ற  
தெருளுடை யமுதை யுள்ளா தித்திக்குஞ் செமுங்தேன் வைப்பை  
மருளுடை யறிவிற் கெட்டா வாழ்வினை வழுததி வாழேன்  
இருளுடை மனததேன் யானே யென்செய்வான ரேன்றி னேனே.
8. பொறிவழி யுள்ளம் போககிப் புலைகறி யொழுகும் பொல்லேன்  
அறிவிலி யாத லாலே யாத்துமக் கவலை கொள்ளேன்  
செறியுடற் போக நச்சித் திரண்டபே ராசை யென்னும்  
எறிகடற் குளித்து னின்றே னென்செய்வான ரேன்றி னேனே.

9. சத்தனே வல்ல னன்மை சொல்லவெட்ட இணையு மில்லேன் பித்தனன் பெரிய பாவி பிழைக்குமா றனர மாட்டேன் நிததான் யருளு மீவை நினைக்கிலே னன்றி யினம் எத்தனை யிறைவ னேயா னென்செய்வான் ரேன்றி னேனே.
10. மெய்த்திடப் பிறர்க்கு வேதம் விணம்புவன் விரித்தெ னுள்ளே உய்த்தை யுணர மாட்டே ஞெழுக்குடை யவாபோ னினறுங கைத்திடேன் பாவப பிசசைக் கடுகிசாட்ட கழிய வாளா எய்ததினைத் தயர்க்கே னெந்தா யென்செய்வான் ரேன்றி னேனே.
11. அழுகிலேன் மனங்க சங்கிட் டளியனேன் பிழையை யுன்னி விழுகிலே னின்பா தார விந்தமே கதியென் நேததித தொழுகிலே னவி யாலே தொடாபவத துயிலை நீததிய கெழுகிலேன் சச னேயா னென்செய்வான் ரேன்றி னேனே.
12. பனமுறை பிதய மென்னும் படுக்காப் பாககுங் தோறும் நன்மையோ ரஜுவங் காணே னஞ்சினை யமுதா நக்கம் புஞ்மையேன் போத மில்லேன் புவிப்பொறை யாய தன்றி இன்மையேன் பயன்மற நெந்தா யென்செய்வான் ரேன்றி னேனே.

தொரம முழுற்று

### வேறு.

இன்னவா நகத்துத் தேம்பி யெழின்மறை வாணன் றவ சநந்தி யடைந்து போற்பிச ரனியிரா விடிமட டாக மன்னிளாங் குமரன் செய்ய மலரடி வளிது பற்றி அங்கிலை விடாது நின்று னருட்டுணை யனுகுங் காறும். 163

உலகிரு எகற்றி வெய்யோ னுதயத்துங் திகழு முன்னம் அலகிலாக கருணைப் பெளவத் தருடக்நி ரஸாநது தோன்றி இலகொளி பரப்பிச சிகநை பிக்கற துறிப் போப்பப் பலகலை ஞானி யுள்ளம பத்தியாற் சொலிதத தன்றே. 164

அகத்தொளி மலீத லாலே யாரிய னயதி நிங்கி மகத்துவ தெய்வ வேங்கை மனமொழி யார வாழ்த்தி மிகத்துகி பகாஞு போற்றி மெய்யெலாம் புளகம் போப்ப முகத்தெழில் குலவி நமயி கேளன மொழிவ தானுன். 165

பொங்குபே ரின்ப நாட்டுப் புரவல னருளே யின்டு மங்கொளி விளக்கைத் தூண்டி வளாத்திய வண்ண நின்வாய்த் துங்கவாக் குருவாய்த் தொன்றித் துயல்வரு மனச்சங் தெக வெங்கொடு மயலி னின்று மீட்டெளைப் புரங்க தின்னே. 166

உஞ்சன முஞ்ச மென்னின் னுயிரனை யொல்லை யேயிவ் வெஞ்சிறைக் கதவின் வண்றுள் திறநதியாம் வெளிப்பட்ட உய்வான் சஞ்சல மிகுசங் தெக துருக்கத்தைத் தண்ண்து போக உஞ்சலில் கருவி யாய திறவுஞா ஊதொன் நெண்பால். 167

மற்றுது பரம சீயோன் மலைக்குத் திடியே நல்கப்  
பெற்றன னெறிகி றம்பு பீழூயான் மனக்க லக்கம்  
உற்றியா ஊணர்ந்தேனலல் ஞோளியோ யெழுக வென்னுத்  
தெற்றெனக கோலீ யிட்டான றிறந்து சிறைக்க பாடம். 168

திறந்து சிறைக்க பாடஞ் செவ்வியோ ரிருவர் சிந்தை  
அறங்கிச் சீவன் முத்தி யணிகா ரத்தின் வாயிற்  
சிறந்தசெம பொற்க பாடஞ திறந்தென வுவகை பூப்ப  
மறந்திச் சிறையோ ரிதிப்பின் மதிற்றலைக் கடையைக் கிட்டி. 169

மெய்த்தகு திறவு கோலின் வியன்கடைக் கதவு மேய  
சித்தசஞ் சலமும் வீசிச் செவ்வனு னெறியைச் சோவான்  
வித்தகா விளாந்து சென்றா கதவொலி விழிப்புக் கூட்டப் [170]  
பத்தர்கை யகன்று ரென்னுப் பரிசுதுளம் பதைத்தான் வெய்யோன்.

ஒல்லையி னெழுந்து பின்சென் ரேஷுஞ் னாப்பி னுனங்  
கல்லைநா நிரவி யோங்கி யலாதலிற் கையுக காலும்  
புல்விய திமிரால் யானும் போகற்று விழுந்தான் பொங்கி  
எல்லையி வகங்கா ரத்தா லீடுபட் டழிந்தா னிப்பால். 171

மாதவர் ஜீவ பாதை மருவுமட் டாக வோடிப  
போதீறி விடாத கண்டப் புலைமக னெல்லை தாண்டி  
வேதநா னெறிபிற புக்கு விட்புலத் தூசன் செய்த  
மாதயை யுள்ளிப போற்றி வணங்கோ வழுதுப் பல்கால். 172

வறுமையா னெறிசி றம்பி மானத்திச கொஞ்சி யாவி  
குறுமையுற் றயருங காலீ கொஞ்சிதிக குலவதொக் கார்போல்  
தெறுமழற் பாலீ யஞ்சிச சிறையறின் தயருங காலீ  
பொறுமைவெந தருளவங் துய்ப்பப் பூரிதா ருள்ளங தூயோர். 173

ஒள்ளிய மனித்த சின்தை யாரிய ராறித் தேறிச்  
செவ்வதியிப் போக்க ரின்டு சிகைத்துள மருண்டு நமபோற்  
றெவ்வதியி பிடித்துத் தீங்கு திளைப்பரா லென்னச சிந்தித்  
கவ்வதியி விலக்கி யுய்ப்பா னுய்ந்துமற் றிதீனிச் செய்தார். 174

அருஞ்சுர மஞ்சி நேருக் கயல்வழிப் படிற்சங் தேக  
இருஞ்சிறைத் துருக்கம் புக்காண் டின்னல்செய் விடாத கண்டப  
பெருஞ்சமுக் க்குங்காட் பட்டுப் பேதந வருங்ம் ரென்னுக்  
கருஞ்சிலீ பொறித்தாண் இன்றிக் கதிவழி காட்டி யும்தார். 175

விடாதகண்டப் படலம் முற்றிற்று.



ஆனந்த சைலப் படலம்.

---

இளையன கிகழ்ந்த பின்ன ரெமக்கினி நிருதன் செய்யும்  
விளையெது மின்று மிந்த விததக ராஜ வீதி  
தனையவ னனுகா னென்னுத் தம்மிலே யுவந்து பேசி  
முளைவனைத துதிதார் பலகான் முறையறி ஜீவன முத்தர். 1

பானமு மின்றி நானுட் பசித்தலில் ஞான ஜீவ  
போனகங் திருத்தி யுண்டு புத்துயி ரடைந்து தேவ  
ஆனக முழக்கங் கேட்கு மாணந்த சைல நாடி  
வானை மருவிப் போனா வானை மருவி வந்தார். 2

காவத மிரண்டு மூன்று கடங்குசென் றிடுது மாயில்  
ஜீவவா னந்த மல்குஞ் செழுங்கரி சோது மென்னு .  
ஆவலித் தறவோ சிந்தித் தடுத்துதே தேக வேகத  
தாவரு வசந்த மெங்கால் தவழ்ந்ததச சார னின்றும். 3

குளிரிளாங் தென்றன் மேனி குளித்தலுங் தளாவு நீங்கி  
இளிவரு ஜெனாம் தோட மிரிந்துபே ரின்ப மலக  
நளினமொத் தலாந்து செவவி நகைமுகங் திகழத தூயா  
களிமகிழ் சிறபபச சென்று கனகமால வரைகண னுறரூ. 4

வே. ரு. (சந்த விருததம்.)

புதுவினா மதுமலா பொதுவிய முதுசினை பொழிலுமைதழுவவ புயல்  
வதுவையினதிபதி பொருவருகிருபையின்மலைதலைபொழிவன மழை  
அதிரிடி முழவெழு வரிமுரல் சுருகியி னகவுவ மகனிரின மயில  
மதுரிய நறைகுடி மடிபடி யுகுபய னளவிய விளைவன வயல். 5

மாலுறு கொடுமூடி மணியனி யெனவிமு மருவிகள் பொருவன தடம்  
வாலிய திருவருள பொருபெரு வளங்னி மருவிய பெருவர நதி  
கோலிய ஜெபதப விரதரும் வரதரும் வரண்முறை குடைவன துறை  
பாலடை மலைமிலை பரிசென விரசவ பருவர ஸொருவுறை பனி. 6

மழுகளி ரெழிலுளை யரிவரி யுழுவைக ஞமைவிழை உவாடுதிரி வனம்  
தழுலென வோழுகொளி தழுவிய கொழுமுகை தழையொடு கெழு [முவ தரு  
கழுதுக ஞமூதுழு திதழுவிழ் செழுமலர் களகள சொரிவன மது  
பழுதறு கிரியையி னமூதுணா விரியலர் பலதிசை கழமூவ கடி. 7

அடிமுறை யிடுதவ மகளிரி னணிடை பயிலுவ பிடிமட வனங்  
கொடியிடை யவா மொழி யிசைவழி பழகுவ குலங்கை கிளியோடு  
[குயில்  
வடிவழி கியவிரி சிகையுடை குடிகுண மரபியல் பழகுவ மயில்  
நோடிகுவ தெவனவரமுதகுக்கடையிழிநுதியோடு பழகுவவருள். 8

கேவ து .

ஆகநெறி பொருளிய தவநெறி மகளிர்  
முகமென் வலருவ நறைகமழ் மூளரி  
தகவுடை யவாநகை தவழ்த்தரு துவாவாய்  
நிகரென வலருவ கிலவறு குழிகம். 9

ஏஞ்சிஷை யவரொளி திகழையி றெனவே  
தேநதள வணிந்து முகைபினர் செறிவு  
மாநதளிர் புனாவடி வினாகர மருளக்  
காநதள மலாநனி கஞ்சுவ ககணம். 10

குணவணி தழுவுவா குலமட மகளிர்  
தணிவரு மறதெறி தழுவுவா புருடா  
மணியோலி தழுவுவ சின்கர மறையின்  
திணிச்டா தழுவுவ திகழ்த்தரு மிதயம். 11

மதிகல மருஞ்வ மறுவறு சுருநி  
துநிகல மருஞ்வ வடியலா தொகுசி  
நிதிகல மருஞ்வ நிறைத்தரு சுகிதநா  
கதிகல மருஞ்வ கடிகமழ் சைலம். 12

வடிவன மிடைவன மகளிரி னுலவிக்  
கொடிவன மிடைவன துடியிடை குலவித்  
தடிவன மிடைவன வெழிலொளி தழுவிக்  
கடிவன மிடைவன சினைமலா சஞ்சி. 13

மனைதொறுங் திகழுவ மறையொளி யிளக்கம்  
யினைதொறுங் திகழுவ விதித்தரு புனிதஞ்  
சினைதொறுங் திகழுவ கொழுங்களித் திரள்கள்  
நனைதொறுங் திகழுவ நறைநுக ரளிகள். 14

கொடியன மலையல திலைபுரி கொடிய  
கடியன மலரல திலைபுரா கடிய  
இடியன முகிலல திலையர சிடியே  
குடியன தவமல திலைகெடு குடியே. 15

குளிப்பர்டுன் னியம்பொலி குருதியங் தடத்தின்  
களிப்பாந் கருணையைக் கணிவொடு பருசி  
விளிப்பாதம் முடன்மிகை குதிரென சிருந்தை  
அளிப்பாதென் எழுதினை யகமுக மலர்ந்தே.

16

நாடக மிளிர்வன நனியிகு தருமம்  
நாடக மிளிர்வன நனியருள பொழில்வாய்  
நாடக மிளிர்வன நனிதோகு மயிலகள்  
நாடக மிளிர்வன நளிரின வனசம்.

17

## வேறு.

வான ரங்குதிக் குங்கல் மாமநி  
வான ரங்குதிக் குந்தரு மாசகினீ  
வான ரங்கம் டுக்கும் லாக்டி  
வான ரங்கம் டுக்கும் டவனம்.

18

மாத ருக்குல மல்கும் லீக்குடி  
மாத ருக்குல வாமனை மாட்சிமை  
மாத ருக்குல காதிய வஞ்சமும்  
மாத ருக்குவர் மாசறு மாடவா.

19

கோட்டு மாக்கினை தூங்குங்கொ மும்பொழில்  
கோட்டு மாக்கினை தூங்குங்கொ முங்கனி  
கோட்டு மால்வா தூக்குங்கு ஸிர்புயல்  
கோட்டு மால்வா தூங்குங்கு ஸிர்மது.

20

மாண்ம தம்படு மைவா கோளாரி  
மாண்ம தமபடி மைவா வைபபினம்  
மாண்ம தமபடு மைவா மாதவா  
மாண்ம தமபடு மைவா வாட்டுவார்.

21

ஒதி மக்குல நாண்மல ரோடையை  
ஒதி மக்குல மோகையி னுவை  
ஒதி மக்குகை யொண்டவர் மாமறை  
ஒதி மக்குடி அாழிற நாடுவா.

22

ஆய மாதர னிவரு மாடவர்  
ஆய மாதர னிதிதிப் பெட்டியும்  
ஆய மாதர னிகலம் பேழையும்  
ஆய மாதர னீதர னுணையே.

23

சந்த னந்தந்தி கழுந்த டங்களில்  
சந்த னந்தந்தி கழுதடஞ் சாரளில்  
வந்த னந்தந்தி மாஸ்யுங் காகியும்  
வந்த னந்தந்தி றைவனை வாழ்த்துவார்.

24

C வ ற்.

மலையெலாம் புனிதஞ் செல்லு மருங்கொலா மகிழ்ச்சி தெண்ணீர்  
நிலையெலாங் கருணை நீத்தம் நெறியெலா நீதி மார்க்கங்  
கலையெலாஞ் சுருதி பேசுகக் கணிவெலாங் தேவ பாகை  
தலையெலா மாசீ வாதஞ் சார்பெலாம் பசம்பொற் கெணி. 25

மாதவப் பள்ளி தொறும் வரன்முறைத் தொழும்ப ரீட்டம்  
பாதவப் புகை டோறுஞ் சுருதிதோ பணவ ரீட்டம்  
மேதகு கழகக் தொறும் விழுக்கலை மழவ ரீட்டம்  
பேரதலர் பொய்கை தோறும் புகறு மகனி ரீட்டம். 26

கள்ளவிழ் மூல்கை யின்ற கடிமுகை யனைய மூற்  
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்குதிங் குரலி னேடு  
வள்ளலெலம் மிளங்கோ மாணசெம மலரடி வழுத்தி யேத்தும்  
தெள்ளிய மதுர கிதஞ் செவிமடுத் திடுமெப் பாலும். 27

விருந்தெதிர் கொண்டு நாடி விழுத்தகு மரவி னேம்பிப்  
பொருந்துமெய் யண்பிற் றாய் போனக மனிப்பர் பல்லோர்  
வருந்துவோர்க் குடையைத் தாங்கும் வண்கையி ஊதவி கேர்ந்து  
கிருந்துஙன் மதிகள சொல்லித் தெருட்டுவா தம்மிற் பல்லோர். 28

பொருளெலாம் பொதுமை மேய புகழெலா மிறைமை நாடும்  
அருளெலாஞ் செல்வ மூள்ளத் தவாவெலா மறுமை பாக்கக்  
தெருளெலா மான்ம போதஞ் செயலெலாங் திருக்தொண் டெண்  
மருளெலா, மொழித்து கோற்கு மலைப்பிர தேசத் தொர்க்கெ. 29.

பெய்வது கருணை மாரி பெருகுவ தன்பி னீத்தன்  
செய்வது தருப் பைங்கூழ் திருந்துவ தயர்பே ரின்பம்  
யெவது ஜீவ கோடி யோங்குவ தமலன் கீர்த்தி  
துதவிக பாமா னந்த சைலப்பிர தேசத் தென்றும். 30

பாண்தன் ஜுமையா வண்டு பாண்செய மயில்க ளாடக்  
ாண்தன் னவையாச் செய்ய கமலக்கண் களித்து கோக்கிப்  
ஷந்து நூந்தண் கொன்றைப் பொண்ணணிப் பரிச கண்ணி  
ஷந்த சைல இவந்த னரக்கிற் றிதுப்பன் மாதை. 31

உளாங்கிலை கடந்து நின்ற வன்னதா திபனே மேலை  
குரைகடற் புகிகூட்ட இண்ணைக் குஷ்டதபே ரின்பக் கொள்ளோ  
வளாங்கிலை தெருண்டி துய்க்கு மாதவ ருணாவா ரன்றித  
தனாயுளா ருணாநதில் வென்று சாற்றலாந தகைமைத் தேயோ. 32

நித்திய சகபே ரின்ப நிலவளங் கெழுமு ஞான  
விததக கிரியின் மீது விசம்புற மினிநத தூய  
சத்திய நெறியை நாடித தணப்பிலைபே ருவகை யோடும்  
முத்தினாட் டிறையைப் பொற்றி முடிகினா ஜீவன் முத்தர். 33

செம்மல்தம் முரிமை யாவும் ஜீவயாத் திரிக ராய  
நும்மவாக் குறித்திக் குய்த்தா நுகாநதுபின சேறு மீண்டு  
வம்மினே வமமிய னென்னு மங்கலக் கொடிக்கை காட்டி  
அம்மலை வினிபப தேபோன றமைநதன தெரியக் கண்டார். 34

மோனாட் டரசனேவற் பணிவிடை முறையிற் செய்யும்  
வானவா தொகுதி யீணாடி வாநதுவங தேசக கண்டார  
சேனோகா வலருக கெலலாச சிதமு மினங்கீக கீழ்ப்பட்ட  
டானிக கரும மாற்று மந்தனை ரொழுககங் கண்டா. 35

தண்ணவி கவிந்து வானந் தருமருண் மாரி கண்டார்  
புண்ணிய ஜீவ கங்கை பொங்குநீச சுனையுங் கண்டார்  
நண்ணிய திசைக டோறு நன்மையுந திருவு நட்புங்  
கண்ணிய தருமத் தோடு களிந்தம புரியக கண்டார். 36

கொள்ளோவண் டிமிரின் னேஸ கோகிலக துவளி ழுவை  
கிரலோகள் கிளக்கு மென்றீக கிளவிபுள ளொவிமற் றெங்குங்  
துளவிய மதுர கிதஞ் செவிப்புலங தொகுபப யாயும்  
வளளல்வண் புகழாக கணடு கேட்டுள மகிழ்வர் மன்னே. 37

தீர்த்தனை யேததிப போற்றி ஜெபதபம் புரியஞ் செவ்வி  
ஆரத்தியிற குழுமித தேவா ராதனை புரியஞ் செவ்வி  
கொததனை கிளக்குஞ் செவ்வி கேட்டதி சாபிததுக கிட்டிப்  
பாததருட் செயலை வாழ்த்திப பரவச ராகி நிற்பார். 38

வாவிடி ராடி வாடா மதுமலர் மாலைகுடி  
ஓவிலா னந்த கீத முளங்களின் துருகிப பாடிக்  
காவெலாங் களிந்து லாஙிக் களிந்தமுங் திரிகை யாதி  
ஜீவபோ னகமுண் டெளாங் தெருண்டுநா னெறிசெல் காலை. 39

வித்தக ரிருவர் செல்லும் விழுத்தகு மரபை நாடி  
அதலைத் தறவோ ராய வண்டரோர் சிலாவங் தீண்டி  
வைத்தமா நிதிகண் டார்போல் வரன்முறை குழுமி மொய்த்தார்  
உத்தம தொழும்ப ரண்டே வுயிரதுணை யுலகுக கமமா. 40

குழுமிய வாய ரூள்ளக் குறிப்பவர் வனச மன்ன  
செழூழக மலர்ச்சி காட்டத் தெரிந்துகோ ஹான்றி நின்று  
விழுமிய குணத் தோனுய வேதியன் விருமபி னோக்கி  
உழுவலண் போடு மற்றீ துசாவுவான் விய மாக. 41

உன்னத் பதவி யோமற் றலகமோ வும்பர் மேய  
பொன்னிலில் வுலகந் தானே வதனெடு புவியைச் சேர்த்து  
நன்னிலை நிறப்பா னுய்த்த நாடுதவ விஞ்சை நாடோ  
பன்னரு நிததிய செலவக களஞ்சியப் பகுதி தானே. 42

யாதெனத் தேறு கில்லே மெம்மனோர் கருத்துக் கெட்டா  
மேதகு பொருளுஞ் செலவப் பெருக்கழும விமல ஞான  
போதான தருமபல் காட்சிப் பொதுமபரும பிறவு மெல்லாம்  
ஆதரிப பவரார் யார தநுபவ மறிய கில்லேம. 43

மற்றிது தான்கொல் முத்தி மாங்கர் புகுது மார்க்கம்  
கொறறவ னகருக் கின்னுங் குறிப்பிடு தூரபெம்மட்  
உற்றுமே சிடிற்றுன் பேயோ வகவியோ விகழ்வ தோர்பால்  
இறறைநா விரவு தங்கி யேகவீண் டமையுங கொலலோ. 44

ஆயவித் திறங்க னால்லா மறிவுய மாறைம் பக்கல்  
கேயமவைத் துகோகக வென்ன நிகழ்க்கதறு மாண்டி தொக்க  
ஶாயரி லொருவன் கிட்டித் தொலலையே ய்கததுள் னன்பு  
மேயநண் பின்னே வென்ன விதநதுணை யாட அற்றுன். 45

ஐயன்மீர் கானு மிந்த வானந்த சைல மென்னுஞ்  
தெய்விக கிரியுஞ் சேர்ந்த சிமயமுஞ் செழுநதன் காவும்  
மையறு பொருளுஞ் தொக்க வளமுமன் னுயிரு மெல்லாம்  
வையக முப்யக் கொண்ட மாநுவே ஹாரிமை தெர்மின். 46

இத்தகு புண்ணி யகேத் திரத்தினுக் காக வெப்மான்  
மெய்த்திரு மேனி சிந்துஞ் குருகியின் விலைப்பா ஸீட்டி  
வைத்துமுப் பகையை வென்று வளம்படுத் தமலன் செங்கோல்  
உய்த்திளை, வரசா யென்று மூவங்குவீற் றிருக்கின் ரூால். 47

பண்டுதொட்ட டின்று காறும் பணிவிடைக் கமைந்த வண்ணமத்  
தொண்டோ நிறுவி ராஜப துரைத்தன நடத்தா நிற்பர்  
அண்டாகோ ஞகளோ நாடி மடுக்குநர் வேண்டு மெல்லாம்  
உண்டொரு குறையு மிலலை யுத்தர மெமக்கு முண்டால். 48

மெய்வழி பிடித்து நீண்டிர் விலகினீ ரல்லீர் விண்ணுட்  
ருப்பவழி பிதுவே யாகு மும்மையித் தலமீ ரூகப்  
பொய்வழிப் படாது காதத புண்ணிய மூர்த்தி யார்செங்  
கைவழி காட்டி யின்னுங் கடைவளை காக்கு மன்றே. 49

கொற்றவ னகர்க்கிம் மேலே குறிப்பிடு தூரங் கூறில்  
பற்றாளர் தமக்குத் தூரம் பற்றிலாக் கண்மை யென்றும்  
உற்றுணாங் தூண்றி னோககி யூச்சுவார்க் கிடரோன் றின்றாஞ்  
சற்றுரூ னெறிவிட் டேகிற் சாாந்திடு மோச நாசம். 50

சாதுமார்க் கத்தீர் நும்பைத் தலைப்பெய்த வைகல் வான்  
தூத்தா யெதாந்தா லன்ன சுபதின மாகக் கொண்டேம்  
பேதமின் ரெம்மி னுமமில் பிறகுமித் தலத்தி லுள்ள  
கோதறு நிதிகள் நயமான குருக்யாத தவாக்கே யன்றே. 51

வழிகடங் தினோத்தீர் சின்னாள் வதிந்தினோப் பாறித் தேறி  
விறிகலா திகழு மிந்த வியன்கிரி மிசைதொக் குள்ள  
கறிபெரும் புதுமை யாய காட்சிகண் ட்ரவீர் பின்னர்  
எழிறிகழு முத்தி மாககத் தெப்துமென் ரேமப லோடு. 52

செங்கரங் கொளுவி னண்பீர் சேறுது நம்மில் வம்மின்  
இங்கினி நிற்றல வேண்டா வெறந்த மலர்ந்து கூறிப்  
பொங்குபே ரன்பி னூலே புதுவிருந தினாகக் கூட்டி  
மங்கல கீத மல்க மன்னுக்கூ வரிசை செய்தார். 53

பல்வகை யொருபற் றில்லாப் பரதேசி களைக்கொண் டாடி  
நல்வளை யாயா காட்டு னண்பெவா ரூய தென்னிற்  
செல்வழி பிகங்த தீய செறுநருக் காக ஜீவன்  
நல்கிய வண்பின் வாரி படிந்தமெய்ந் நலத்த தாமால். 54

ஆயுரோ டளவ ளாவி யாரிய ரிருவர் தாமும்  
நாயகன் கருணை யுள்ளி நயந்தினி திருந்த காலை  
மாயமார் பிரபஞ் சத்தை வளாந்துநால் வழிப்பட்ட டிங்த  
தூப் யாத்திரிக்கூட்டக விருப்புளேஞ் சொல்க வென்றார். 55

ங்ரென வெழுந்து நின்று கலங்கள் மறையோன் தொக்கார்க்  
கொன்றுமான் சவிசெய் தெம்மை யுவப்பொடு மினிதி வேற்றுக்  
கன்றுகாண் கறவை போலக் கசிந்துபா ராட்டு மன்றை  
யென்றுமுன் ஞாதங்கைம் மாறௌன் நீட்டுதற் கருக ரஸ்ரைம். 56

தெனந்து கறுந்தன் சோலை செறிதடங் காவு சூழ்ந்த  
ஆனந்த சைல மீதென் றநுபவத் துணர்வு பெற்றேம்  
ஞானந்தம் மேனி யரய நம்பிரான் ஞெழும்பா ஸிவிர்  
தானந்த அணர்ச்சி யெம்முட் டந்தனிர் சாண்தெம் முன்ளம். 57

செல்வழிக் கண்ணோர் நாளிற் காணினுஞ் செவ்வி யோர்தாந்  
தொல்வழிக் கேண்மை யுள்ளா தொன்றயாத் திடுவ ரென்ப  
தொல்வதே யெனதுஞ் செய்கை யுண்மைவற் புஹத்திற் நின்னே  
கல்வழி தெருட்டு நல்லீர் நஞ்செயல் கேண்மி னென்ன. 58

விளம்பரதீ தொனிகேட் டொல்லை வெருண்டதங் குரவன் வாய்மை  
உளங்கொளத் தெருட்டி யுயதத வுண்மையுங் தவறி னேர்ந்த  
பழங்கனு மோச நாசப் பரிபவச் சிறையு மெல்லாம்  
வளம்படப் புகன்று காத்த கிருபையின் மாண்புஞ் செப்பி. 59

கும்பிக்கெ யிளையை நாடுங் கொடியமா யாடு ரிக்கன்  
நம்பிக்கை தெருண்டு வந்து நல்வழி பிடித்த வாறுங  
கம்பிக்க வடலு நெஞ்சுங் கணாந்திடக் கணாந்தி ருக  
நும்பிக்கை டொண்டே மென்று னேண்புரு வாய தக்கோன். 60

பனவன்வாய் மொழிந்த செஞ்சோற் பாகினைப் பருகி யாயா  
அணைவரு மவச ராகி யனலமெழு காக வள்ளங்  
கணிவுறீது யுருகிற் ரென்னக் கண்ணினீர் கவிழ நின்று  
முகைவணை யுள்ளி யுள்ளி முறைமுறை துதித்தார் பலகால். 61

ஈங்கிலை நிகழ்ந்த பின்ன ரிருவர்க்கு மிரவு தங்கப்  
பாங்குறும் பள்ளி நல்கி யவரவர் பக்க லேக  
ஒங்கிய வுவகை யோடு மொண்டவர் கிறிஸ் தியேச  
ஷங்கம் ஞெழுது வாழ்த்திக் கண்டுயில் பொருங்கி னால். 62

குறியுடை பிரவு நீங்கக் குணத்திசை சுடர்வங் துங்ற  
முறையறி ஜீவன் முத்தர் முயங்கிய துயிலை வீசி  
நிறைமொழி தெருண்டு செய்யு நித்திய கரும முற்றித்  
துறைதொறுங் தொழுது போற்று மந்திரத் தழுனி கேட்டார். 63

ஆயிடை யறிஞன் மெய்ய எநுபவ ஞானி யன்பன்  
தூயனுச் சாகன் தீரன் சுகோதனை றிவர்வந தீண்டி  
யெவங் தனஞ்செய் தேநறங் கிருவலா யழைத்தா னந்த  
மீயுயர் சைத்த தும்பர் வள்ளெலாம் விதநு போங்கால. 64

மெய்ப்பரி சணர்வீ ரிந்த வெறுங்குவட் டிலுக்கு நாமங்  
தப்பறை யென்ப ரேறிச் சிலரிடை தவறி யபபாற்  
குபுற்றி விழுநு மாண்டா குறிக்கொண்டு காண்மி வென்னுச்  
செப்பின ருறு நோக்கத் திருமயிலவெய் துயித்தா செய்யோ. 65

ஆண்டொரு சாவ தான மெனுஞ்சிம யத்தை யன்மித  
. தூண்டினீ சேய்மைத் தாகத் துலைவிழி பிழுநு சில்லோர்  
மாண்டவர் தலத்து லாவி மறிந்துவிழிந் தயருந தன்மை  
காண்டிரோ வெனவா மெனன வவாங்கிலை கழற இறநூர். 66

நன்னெறி கடைப்பி டிதத் நண்புளீர் நீவீ வந்த  
செங்கெறிக் கிடப்பா லாகச சேருமோ கடவைப் பாதை  
அங்கெறி தழுவி யின்னே ரசானும விடாத கண்டத்  
துன்னெறிப் பசாசனுய்தத் சிறையிடைத் துடித்தா பனான. 67

எண்ணருஞ சிறைபபட் போலோ யிரக்கமில் லாவன் ஞெஞுசக  
கண்ணறைப் பாவி யநதோ கண்ணினை பிடுங்கி யிந்த  
வண்ணமா மரிததோர் சேறு மயானவெஞ் சிறையி னுய்த்தான்  
புண்ணிய நெறிகை விடட புலையாதங் கதியி தனரே. 68

என்றெடுத் தியமடு மேல்வை யேதமி விருவர் தம்மில்  
இன்றிய சிநதை யாக வொருவலா யோருவா பாதது  
நின்றுளங் கலங்கி மாழ்கி நெட்டுயிராப் பெறிந்தவ் வாயா  
சென்றழிச் சென்று ரங்கோ செழுமலாக காயின் பாங்கா. 69

அந்தனர் கானு மாறவ் வான்த சைல வாணர்  
பந்தித்த கதவ நிக்கி யுள்ளநூற்ப் பாாமி வென்ன  
விந்தையீ தென்னே வென்று வேதியா விரும்பிக் கிட்டி  
முந்துறு படுகா வாயின் முற்றியுண் ஞேககுங் காலீ. 70

கொந்திருள் குழுமித் தற்றுங் கொழும்புகைப் படலங் கண்டார்  
கந்தக நாற்றங் கொண்டார் கதழ்ந்தெரி கதுஙிப் பொங்குஞ்  
செந்தழும் கடவி ஞெஞை செவிமடுத் திடுவ தோர்ந்தார்  
அந்தாத் திருமு விழிந்த தாமென வச்ச முற்றூர். . 71

எழுகொழுங் தழவில் வீழ்த்து மிறுதிகாண் கிலரா யெங்கிக்  
கழிபெருங் கூச்ச லிட்டுக் கதறியு மாக்கை திக்குள்  
முழுகியு மாவி ணங்து முறையிட்டு மாற்ற மாட்டா  
தமுகு லோகை மல்கி யலுபே ரொலியுங் கேட்டார். 72

அவ்வயி னில்லு நீகி யாரிய ரறவோ ராய  
செவ்வியிர் யாங்கள் கண்ட திறம்வகுத் துளையி னென்னுக்  
கைவரு வருச நெஞுசக் கள்ள ஜா னியர்வி ணங்து  
வெவ்வழு னிலைய மெய்த விதத்தகீ குறுக்குப் பாதை. 73

பன்னெடு நாளா ஜீவ பாதையைப் பிடித்து வந்துந  
துன்னிப நாச மோசாஞ் சோதனை யிடுககண் உப்த்தும  
இங்கெடு வளையட டாக வெடடியு மிகலுக் கொல்கிப்  
பின்னிடை பவரே யிந்தப பிலநதலைப் படுவா மாதோ. 74

இப்பிலத் துவாரத் தன்றே முதற்பிறப பிகழ்ந்த வேழை  
விப்பிர யஜமான் றஸ்னை விற்றசா மித்து ரோகி  
துப்புறம் சுவிசே ஷத்தைத் தூஷணாஞ் செய்த பாவி  
கைப்பொருள் வெஃகைப் பொய்தத காத்கர் சுவிழ்ந்தார் முன்னம். 75

கனைகுரம் பிலத்து வாரங் கள்ள ஜா னியர தென்னு  
இனையன விளம்பக கேட்ட முறைவலா னிதுமுன் கேட்டேந்  
துனையிருட் பிழுமடு காட்டிச் சொற்றும முகைகாண் டுன்னே  
தினையள வைய மின்றித தொரிதன மென்று செப்பும். 76

கெறியலா கெந்தியிற் செல்லு ஸீஸமையு மடமை யன்றும்  
அறிவன வறிய கிலரா வனநதரு மடமை யன்றும்  
பிறிதெவன் கற்றுங் கேட்டும் பேரறி வுடைய ராகிப்  
பொறிவழி யுள்ளம் போக்கும் புன்மையே மடமை யாமால். 77

மானிட வாக்கை பெற்றும் மறைநெறி புக்கும் நேர்ந்த  
சனதை நின்கை துன்ப மினையன சகித்துந் தேவ  
கோனருள் பெற்று ணங்கக் குவடுகண் டடைந்து மங்தோ  
மேனிலை வழுவி வீழின் மீட்புண்டோ பாவம் பாவம். 78

போக்குண்டு துன்புக் கெல்லாம் புசலூண்டு விபத்துக் கெம்மான்  
வாக்குண்டு நமக்குக் கூட வருஞ்சையை யுண்டு கெஞ்ச  
நாக்குண்டு வீடு கூட நம்பிக்கை யுண்டு நல்லீர்  
மீக்கொண்டு நுங்க ளாசி விடைகொண்டு சேறு மென்றூர். 79

நெறியறிந் தவாவை நீக்கி நிருமல வெங்கதக் கிட்டி  
முறையறிந் தருளை வேண்டி முன்னிட்டு முடுகல வேண்டும்  
இறைத்திருக் காமே நுமமை யிறுவளை காக்கு மென்றாங்  
கறியமற் றென்றுண் டினனும் வமமினென் றழைத்துப் போனார். 80

விண்னுற மிலிர்நது தோன்றும் விதகதத் தெளிவென் ரேதும்  
வண்ணாவான் சிகரி யண்மி மறைவலீ ராடி யீது  
புண்ணிய கங்காக் காட்டும் புதுமையைக் காண்மி னென்னுக்  
கண்ணடி வாங்கி யுற்று சோக்கினா கருததுள் ஈரன்றி. 81

விரிதரு பரமா காய வெளிதிகழ் பரம சீயோன்  
கிரிமிசை யன்த கோடி சூரியா கிளாந்தா லென்னப்  
பரவிய மகிழை யோககிப பகிரணடப பரபபை யெல்லாந  
தெரிதர விளக்கிக் காட்டுந திவவியப் பிழுமபு கண்டார். 82

மேனிமிர் தெழுநத ஜோதி கற்பக விருக்கம் போலும்  
வானஜோ திக்ஞ மண்ட கோடியு மாதத்திற் ரேகக  
கானலை விரிப்புங் கொததுக் காய்க்கி முதல போலும்  
வானுற நிவந்து சிற்கு மரபினைத் தெரியக கண்டார். 83

மொய்த்தெழு மகண்டா கார முழுச்சடாப் பிழும்பின் முந்து  
பத்தியிற் றமக்கு நேரே பவித்திர பரமா காய  
விதகத வெளியைக் கண்டார விமலசந நிதியி இயக்கும  
நித்திய ஜீவ வாயி விதுவெனு நினைவுட் கொண்டார். 84

வானக்கண் கொள்ளா தோங்கு வளரொளித திரளைத தீர்ந்த  
ஞானக்கண் ணடியி னுடிக காணவு நடுங்கி யருசி  
ஊனக்கண் வழுககிக் கூசி யொலலைத்தம் மிமையை மூடித்  
தானக்கண் விமுந்தி றெஞ்சுத் திஸ்சோக்கித் தாழ்ந்து சொன்னார். 85

வாக்கினுக் கதீத மெங்கள் மனததுக்கு பதிதம ஏன்  
நோக்கிலுக் கதீதம் நுப்பால் துவறுதற கதீத மாக  
மேக்குயர் முகடு முட்ட விளக்கிய பிரபை கண்டேம்  
பாக்கிய நகர்த் துளை பகுப்பொன்று கானு கில்லேம். 86

அண்ணலார் புனித மாய வக்கினிப் பிழும்பி தெண்டோ  
எண்ணரு மகிழை ஜோதி யீதெனகோ விளங்கோ வீட்டும்  
புண்ணியப் பொலிவே யென்கோ பொங்கிய பரமா னந்தங்  
கண்ணிய விலை மென்கோ யாதெனக் கழறு கிற்பேம். 87

என்றுதம் மகததெ முநத வணர்ச்சியையீனிது கூறி  
இன்றுளோ செய்த நனறிக் கெல்லையு மீறு மின்றூல்  
வெனறியங் கிரியீ ரேக விடையீனித தருக வென்றா  
நன்றென வொருவன் நீட்டு நலவழிப் படமொன் நீந்தான். 88

இசகக மொழியை நம்பா திருமென வற்பு துத்தி  
எசசாகித் துதைதும முனனே யெதிபபடுஞ் சோக மூழி  
நசகூரக கததை நல்ரு நனவோடு கடத்தி ரென்றும்  
அசசுதன ராணையை நாடி யருணை பிடித்தி ரென்றும். 89

வனைய பிறவுக தகத மநுபவத் தியைகத கூறி  
ஆனன மலாநதன் போடு மாசியு மியமபி வேண்டுமே  
போனக பான நல்கிப பொருநுநல் விடையு மிரதார்  
ஞானவா னநத வேஙுகல் நாடிய வண்டா மாதோ. 90

ஆசியும் ரிடையும் பெற்று ராஞ்சலி செய்தா பலகான்  
மாசறு மனததா செய்த துதவியும் வருவ காட்டிப்  
பேசிய மொழியு கெஞ்சிற் பிறங்கிடத் தீட்டி வைத்தார்  
ாசனை வழுத்தி யேதந் யேகினா வழியைக கூடி. 91

### வேறு.

வானுற் றிழிந்து நிலதுற்ற மரபா மெனன மலர்க்காவின்  
தேனுற் றருவி குநிபாடுகு சிகரித் தலைகின றழிந்துகலை  
மானுற் றுலவி விளையாடுமே வயவெநு சிய வகாசசாரல  
கானுற் றுலவி யுலையாடுக கனியற றறவோ கடுகினா. 92

பொழிதன் டேறன் மகரநுப் பொடிநாண் மலரின் விளையாவிப்  
பழுகிப் பழுகிப் பனிதூவித் தெண்ணாச களையிற் படிநுவருங்  
குழலித் தெனற இடல்லைநது குலவச சிறைவன் டிசைகின்ளை  
மழலைக் கள்வி செவிமடுப்ப மகிழ்நு விளாநது வழிசசெல்வா. 93

மயலைத் தவிர்க்குர திருவசனம் வளர்தி வினையாங் கொந்தளித்த  
புயலைத் தவிரக்குத குமரேசன மேனு ஸீட்டுமே புண்ணியமபோல்  
வெயிலைத் தவிர்க்கு தண்டலையை விரித்தாங் காங்கு குடுமபசியின்  
இயலைத் தவிர்க்கு நறுங்கனிகா யின்றே ஒதுவி யெதிசாரல். 94

திருநது கிரியின் புறமணைந்து திகழுந் தடங்க யாத்திலாசெய்  
விருந்தீர வம்மி னெங்க்குவி விளித்துக் களித்து முகமலர்க்கீ  
தருந்தும் பருகு மினைப்பாறி யகலு மெனக்கை யளிக்குமால்  
வருந்தி ஞெருக காதரஞ்செய் மாட்சி சாணன் மனையேபோல். 95

பொன்னுட் டாசனுரிமையெலாம் புனிதத் தொண்டர் பொருட்டுள்ள  
தென்லேச் சுருதி முறையிலுவ தீண்டே யறிந்தாம் யாத்திரிகர்  
உன்னு முன்ன முள்ளவெலாக காவின் றதனி யுபசரிக்குங்  
தன்னு வென்னி விதுவன்றே சரத மூலகு நிலைபெற்றுகே. 96

ஓ எ யு .

மாக மீது லாவு மேக சால மூடி மாதவி  
நாக மாதி தாரு நீழி லாந ராந் நாறுட்டுஞ்.  
சாக மாரி ரூல்கி மீங்தொ மூர்கு நீதக டங்குலாம்  
போக பூமி போலு நீடு பொங்க ரூடி போரினு. 97

துங்க வாவி நீப டிந்து சுந்த வத்தி ராதரித  
தெங்கு மாய வீசீ ணைதது தித்தி நைநுசி யேத்தியே  
போங்கு ஜீவ போன கயபு சிததெ மூந்த தோத்திர  
மங்க லமபு ணைநு பாடி நாடு வாாவ முக்கொடே. 98

இரவு கான கத்தோர் பக்க லிலை ரிதது நங்குவார்  
விரவி ராவி டிந்தி டாத முன்னெ முநது விமலைணப்  
பரவி நின்று ஜீவ பாதை பற்றி நாடி யேகுவா  
குரவா நல்கு செறிவ ஸாாத குறிய றிது கொள்வரால். 99

தங்கு வானு டுக்க ணந்த யகு யன்ன பொன்மலைப  
போங்கர் பன்ம லாக்கு லமபொ லிந்தி லங்கு குழல்முற்  
றெங்கு மோரி டுக்க ணின்றி யேயபை லோடால் வேதியா  
திங்க ணோரி ரண்டு முன்று செல்ல வங்கு செல்லுஙாள். 100

ஆன்த ஈசலப படலம் முறைத்து

விசுவாச விளக்கப படலம்.

எல்லை நானெறிக கயலிற்பின் வாங்கியென் றிசைக்கும்  
புல்லிய னர்னைப் பிணிததெழு பேய்தொகூலப் புடைத்தித்த  
தல்லி யற்படு பாதலக கிடங்கரு டமிழ்தகச்  
செல்லு மாறுகண் டஞ்சியுண் ணடுங்கினுர் செய்யோர். 1

ஆய காலைமெய் யாரண னாருயிர்த் துணைவ  
பேயி னற்பிட பட்டவிப் பதிதனூர் பேசில்  
மாய பாதித்தி யாபுரி நாமம்பின் வாங்கி  
தூய னாடடமற் றுவிருண் மூடிடுங் துணிபெ. 2

தூய வாயுதம் பெற்றிலன் ரேட்டபல மில்லன்  
நாய கண்றுணை யிழந்தன னுடுவ தினியென்  
பேயர் கையகப் பட்டனன் பேதுறீஇ யந்தோ  
ஆய சம்பவ மொன்றுள தையவென ரறைவான். 3

இத்த லத்துநிட் கபடமென் றிசைபேறு கூரம்  
அத்த லத்தருட் டனதனு மற்பவில் வாசி  
வித்த கக்கலீ யரந நாணை மிளிர்ஷுண்  
பத்தி ரத்தோடு முத்திமாக் கந்தினடப் படாந்தான். 4

அந்தி பட்டிர வாகவங் கடுத்தலு ரருகில்  
வந்தி ருந்திலோப் பாறின னுகது மரண  
சங்கி யென்றநீந தானிலன் துயின்றனன சாபம்  
முந்தி னுர்கள்வா பாதகன முதலிய மூவா. 5

வெய்யா் பாதகர் வரவறிச திருந்துயில் வீசிப  
பொய்யில கேள்வியாஜ் பொருக்கென வெழுந்துபோய்ப் புலீயர்  
கைய கண்றுய முடுகின னுயினாங் கடுகி  
நொய்து பற்றினர் புடைத்தனர் போருட்பறி நுதலி. 6

தீர்க்க மில்லா யினுப்பிடி விடுத்திலன் சினநது  
மூக்கர் கைததடி யாற்றலீ மோதலு மயங்கிப்  
பார்க்கண் வீழுந்தனன் கைபபொருள் கவர்ந்தனர் பதறி  
ஊர்க்கு ஓளாடினா வேற்றெருலீ கேட்டது முடைநதே. 7

நாண யம்பறி போயது நல்லனி யெதையுங்  
கானு கிற்றிலர் கள்வரென் றறிந்துயின் றன்னைப்  
பேணி வைத்ததை யிழந்தமை சினைந்துபே துற்றுஞ்  
சேனு றுங்கதி வழிபிடித தெகினன் மெருண். 8

நாண யங்கெடின் யாவர்க்கு மூலகத்து நடப்புக்  
கோனு மன்றியோர் குண்ணுறை சென்னுமிக் குறிப்பைக்  
கானு கையதன் கைப்பொரு விழுத்தலிற் கடுகி  
நானு முந்தைய மெற்றுண்டு நாள்பல கழித்தான். 9

அணிக லம்பல விருக்கவு மையமேற் றன்னைத்  
துணிவ தென்னெனச் சொற்றியேன் மற்றவன் ரெகுத்த  
மணிய ணிக்குல கங்கொலோ விலைவரம் பறியுங்  
குணியற் றெங்கனாங் கொடுப்பதவ் வணியிறர் கொள்ள. 10

மெய்ய னித்திரள் காவாகைப் படாமையின் மேலாங்  
துய்ய வோகையங் கவறகுள் தாமெனத துணியேல்  
ஐய தறகுள வளிகலப புதுமையுற் றமியா  
நோயப் விவஹிச வாசிககஃ தொலூமோ நுவலில். 11

பொருளி மூப்பையே நினைந்துபுண் பட்டுளங் கவன்று  
மருளி மானிட ரேக்குறறுப பலருபிரா மாண்டார  
தெருளி னறபவிஸ் வாசிககுத திரிதுவ தேவ  
அருளுற றுய்தது ஜீவனை யத்சய மாக. 12

வெறுமை யெய்தியு முணவினறி வருநதியும் பிறராற்  
கிறுமை யெய்தியுந துககசஞ் சலங்களாற் றிகைததும்  
மறுமை யாககத்தைப பேணின னற்பவிஸ் வாசி  
வெறுமை யாககுமோ விழுதக்கு நோன்புளம் விளையில். 13

என்று வேநிய னிகழ்த்தலு மிறைஞ்சிநம பிககை '  
இன்று ஓவண்டுவல தெருட்டுகென் ரூளவியோ யேசா  
முன்ற னககுள சுதநாம விற்றுண்ட முறைபோல்  
இன்று சொற்றமற் றிவனசெயி லெண்பிழை யென்றான். 14

அப்ப மெப்படிச் சுடபாட்ட ததற்குட்டித நிபபை  
எபப டிபடுகச செலுக்கின ரெண்பபோ லெமயி  
தபடு ரககரு துற்றனை தகஏற விடிதுச்  
செபடு வேனென வாரியன வருத்திவை தெரிபான். 15

எமயி கேட்டிநம் பொறிபுலன் களுக்கிலக் காகா  
தமப ரத்துள ரகசியப் பொருளறி றறுததும்  
உயரர் நாயகன் சருதியவ வுண்மையை நம்பி  
இமபர் நோற்றலே மெய்கிச வாசத்தி னியற்கை. 16

தெரிவ நூம்பர ரகசியம் யாதெனச செபபில்  
புரவு நாலவழி தெரித்தகம புராதன சண்டினின்  
குரவ ரேக்கிரு வசனத்தைத் தொகுத்திது குணித்தார்  
ஈவி லாதவம மொழியினைக கழறுவல் கேளை. 17

வானம் பூமியெல் லாவல கங்கஞம வகுத்த  
மோன மாகிய சருவவல் லமையுள முதலவன்  
ஞான மேதிரு மேணியாக் கொண்டங் தாதை  
தாங லந்திகழ் வஸ்துவுண் டென்பதென் றுணிபு. 18

தங்கைய யாகிய தற்பரம் கொருசுத னருளால்  
மந்தி ராற்புத மாக்கன்னி மரிவயிற் ருதித்தோன்  
இந்த மாநிலத் திரகுணை புதுக்கிய வீசன  
பொந்தி யுபமிலாத துழையரும் பாடுகள் பொறுத்தோன். 19

மாசி ஸாவுயிராப் பலிசிலு வையிலுவந் தீநடோன்  
சூர மாநியாற் றுயியாததெழுந் துன்னதம் புக்கோன்  
ஸச ஞாவலப பாகததி லினிதுயீற் றிருப்போன்  
வச வாங்கிறில் திரகுக னெனாசிச வாசம். 20

மூன்றேன் ருகிய முழுமுதற பொருளிலே முளைத்துத  
தோன்றி ஜீவ்வாத தூய்மையாயப் பக்குவபப படுத்தும்  
ஆனந் பேரரு ஸாவுயி னநுக்கர சத்தை  
ஷன்றி யேதுவல் ஜீவனுக கெனமணத துண்ணம் 21

தூய வோபொதுட திருச்சபை தூயரி ஜீங்கியம்  
ஆய பாவமன் னிபுடுட் டாக்கைபெற றெழுதல  
யயு நிதகிய ஜீவனென றிவையுள வென்றை  
மாய மிழறியென் மனக்கொளக கிடந்தவில் வாசம். 22

என்று ஸாக்குவிந் தெவனிவன் பக்கமுகத திசைய  
நன்ற றிக்கையிட் டிறுவனா னாண்றி பிடித்தெ  
நின்றி டிற்பர கந்புகூல நிதகிய ஜீவன  
ஒன்றி வாழ்க்குவ னுண்ணதத தூழியோ டழி. 23

இக்க கைப்படு மெய்ச்சரு தித்தோட நிதுவே  
குசத சத்திய மெய்விச வாசத்தன் ஜூகுதி  
உதத மந்திக்கு ஜீவனுக் குருதுணை யுலவா  
முதக் வாயிலுட புகுத்திடு முதக்கொ லிகிதம். 24

மரண பாசத்தை மதுமண மாலிகை யாக்குந்  
திரண மாககிடு மலைகையை யுலசத்தைத் திரித்துட  
காண சததசம் கருமதநிற் கருதத்தை திருத்தும  
புரண புண்ணியற் கண்புசெய் புனிதவில் வாசம். 25

களங்க மற்றவிச் சிரத்தைசீர்க் கயங்கட மதிபோல்  
உளங்கொ ஜீஇச்சில ருழையுரங் கொண்டுகின் ரேங்க  
விளங்கு மோர்சில ருள்ளக்கு மறைப்பேட மெலிந்து  
துளங்கி நிற்குமா லிறுவனா யுயர்க்கி துருவி. 26

ஒரும கப்பலி யூட்டிய வரிமையு மரசின்  
திருவை நீதினை தழுவிய தீர்முனு சினத்திப்  
போரும முற்படு சூளையை முடங்குளைப் புழையை  
வெருவ ஒத்திர தருக்கிய வொள்ளிய விறலும்.

27

உலகை யுள்ளுவாத் தோட்டிய வத்தம நிலையும்  
அலகை யைபுறங் கண்டுளா ராற்றவின் மாண்பும்  
கலக மிட்டுயிர கவிழ்தபோழ் தத்தமுட் கலங்கா  
திலகு மெய்வயி ராக்கியத தியற்கையு மினவும்.

28

தேரி எம்பிமற் றிவைவலாங் தீர்க்கவில் வாசத்  
தாருஞ செய்கையென் றறியினி யற்பவில் வாசச்  
சீரு மீண்டெடுத தியம்புவல சிறியவோ ரிடுக்கண்  
சாரு மாயினுங் தளாநதிடுங் குலைந்துளஞ் சாயபி.

29

பண்டு மாநிலக் கிழமையைப் பத்தியிற் படைத்தும்  
மண்டு சோதனைக் கிணைந்துபின் வழுக்கிவீழ் மரபும்  
ஒன்டொ டுக்கெதி ரூன்றிடா துண்மையைப் புரட்டி  
அண்டர் நாதனை மறுத்தபே ரவலத்தி னமைவும்.

30

நீதி மாண்றின மெழுமுறை விழுந்தெழு நீர்க்கை  
பேதி யாதருண் மொழிமொழி பெற்றியும் பிறவும்  
சாது மாகக்குசெ லற்பவில் வாசத்தின சமைவாம்  
சது நிற்கவே சாடிலை தெருளென விசைப்பான்.

31

## வேறு.

மாசி லாவிச வாசத்தின் மாண்பெலாம்  
பேசக் கேட்டனை சொற்றவிப் பெற்றியோர்  
ஏசத் தேனுமுண் டென்னவெ சாவிச  
வாசச செய்கைவ குத்ததுண் டோமறை.

32

சேட்ட பாகசு தந்தரச் செட்டு—  
ராட்டி னுண்பசிக் கொல்கியின் னோர்துயர்  
வாட்டுக் காலைத்தம் மாத்தும வாழ்வைவிற்  
றீட்டு வார்புலை யின்பத்தைக் கூளிபால்.

33

ஈச னீந்தவு ரிமையை யெட்டுஜோ  
ஆசை யின்றிவ ளாந்தன னுதனில்  
ஏச னுக்கிறை வண்வயி ரேயலால்  
பேச தெய்வமயி றிதுள தோசொலாய்.

34

தும்பி மீனசு ணம்பதங் கஞ்சகும்  
பைம்பு லம்புசித் தாருயிர் மாய்தல்போல்  
வெம்பி மாந்தரு மைமொறி வேட்கையுற்  
றிம்ப ரெபுதை வார்க்கி யெண்ணிலார்.

35

சுவியு லாம்பர லோகசம் பத்தகங்  
குவிய நல்குர வாகுவர் கோதிலார்  
புவிசு லாயழி போகம்பு சித்தலை  
அவிசு வாசிக ளாக்கமென் தூக்குவார்.

36

இன்ன ருக்குள்ளொ ருவனி ஸரவேன்  
முன்ன வன்னென முன்னின்று காட்டுமால்  
அன்ன வன்செய லறபவிஸ் வாசியிற்  
றுன்னு ருங்குண தொடத்தைத் தூக்குவாம்.

37

கையு றும்பொருள் கட்டொடு நீங்கியும்  
மெய்யு றும்பல வேதனைக் கொல்கியும்  
ஜிய மேற்றுண்ட வமதிப் பெய்தியும்  
உய்யு தூல்வழி நீத்தடி யுய்த்திடான்.

38

அரிய ஞானவ ணிமணிப் பூஷணங்  
தெரியி ணித்திய ஜீவித நாட்டிதுக்  
குரிய வாமென வொன்றும்வி டுத்திலன்  
பெரிது காத்தவை பேணின னெனபவே.

39

பேடு சாலும்பி றங்கணிப் பேழையை  
ஸடு காட்டியி ழிககங் கொள்ளுதல்  
நீடு பேரினப நித்திய வாழ்வொரீஇக்  
கேடு நாடுங்கெ டுமதி காண்டியால்.

40

பாவ தொடத்துக் கஞ்சிப்ப தறியுந்  
தேவ தொண்டுக்குசு சிங்கத்தி ருந்தியும்  
ஆவன் மேலிட்ட ருட்பிர சாதமே  
ஜீவ னுக்கமு தாயுண்டு தேக்கியும்.

41

எழுத லேகுத லெய்த்தவி டறுதல்  
விழுத துளாஞ்சுதல் விம்முதல் வெம்புதல்  
அழுத லேகுத லஞ்சுதல் கெஞ்சுதல்  
தொழுத லாற்றிமெய்ச் சொன்னெறி பற்றியும்.

42

வானெ றிக்கண்ம யங்கியுங் தன்பல  
வீன மிக்குவ முக்கியி முக்கியும்  
மான தத்தழு தேங்கிம லக்கியுங்  
தீன ரக்கன் சோகண்டு தேறியும்.

43

தம்பி ரான்றிருப் பாதச ரோருகம்  
நமபி முன்னுற நாடின னன்றிமற்  
றிமப் ருந்றவி உக்கனுக் கீடழிந்  
தமபு விப்படு கொபபத்தி லாழ்ந்திலன்.

44

வாய சங்கள்பி ணந்தினும் வண்டினங்  
தூய நாண்மலர்த் தேத்துளி துய்த்திடும்  
மாய விண்பநு கர்வாம திபிலா  
மேய பேரின்ப நாடுவர் ஷிதகர்.

45

ஒஞு மாளர வம்மென நீத்தகல்  
சோர கைப்புறங கண்டுது ரந்திட  
வீர மில்லனிவ வேதவிஸ் வாசியென்  
ரேரு கின்றனை யோதுவல் கேட்டியால்.

46

ஆண்ட கையனி கத்தரு ளப்பன்வங்  
தீண்டு பேரொலி யென்றுமுக் கள்வரும்  
மீண்ட தன்றிவி றவின்னை யாலெனக்  
காண்டல செய்கிலா கைகலங் தேற்றவா.

47

பெரிதன் ரூஹரம் பேசதல் பேசல்போற்  
புரித லேபெரி தாமிப்பு லீயனா  
இரித ரச்சம ராடுவை யேபகோனீ  
தெரித ருஞ்செரு நேரினச் செவ்விவாய்,

48

காத கப்படு கள்வரோர் மூவரும்  
பாத லதத்தி பன்படைச் சேவகா  
நீதி மாக்கத்து நின்றுவ ழிப்பறி  
ஏதஞ் செய்யுமி டுமபரைக் காலுமே.

49

காண்ட கும்படு பாதகக் கள்ளுநர்  
சேண்ட லம்புகு மார்க்கஞ்சி தைப்பவர்  
தீண்டி டாதுஞ்சு டுங்கொடுங் தீயவர்  
மாண்ட வப்பொருட் சூறைசெய் மாற்றலர்.

50

நீச நெஞ்சர்விட் ரேரிக் ஜேர்விச  
வாச காதகர் வாண்கதி மார்க்கா  
மோசம் போக்கிமு மூக்குரு டாக்கிடும்  
நாச காலர்ந ராந்தக ராமிவர்.

51

வேண்டு மாயின்வி ஸிப்பர்ப சாகினை  
ஆண்ட துதவ னுஞ்சம ராடுவன்  
ஸண்டு வேற்லெல வாக்கும ரிதுகாண்  
ஆண்ட கையரு ளபபருக் கேயலால்.

52

இனைய வஞ்சப்ப கைவர்வங் தீண்டிய  
முளைமு கத்துமு றிந்துடைந் தோர்களைத்  
தனைய ரென்றுஹா யாடுவல் தக்கதன்  
றனையர் தம்மைய வழநித் தெள்ளாலே.

53

நேருங் கள்ளாசி சாசர காத்தெறுங்  
தீர ரென்றுசெம மாந்துசெ ருக்கிஷீண்  
வீரி யமபுகல வீமைபரின் னேரன  
போரி லென்றும்பு றக்கொடை யிவர்காண்.

54

வள்ள ஹார்புகு மார்க்கததி டைக்கிடை  
கள்ளா தொக்கலி கைப்பொரு ளாதிய  
கொள்ளை யாடுக்கு றியுடைத தாதஸிற்  
றெள்ளி யோாசெய்தி றன்சொலக் கேட்டியால்.

55

வெற்றி கொள்விச வாசபப ரிசைகைப்  
பற்றி யேஜைப்ப டைக்கல முந்தரித  
தற்ற னோக்கிய ருட்டீண யின்பலம்  
முற்று நாடிமுற் செல்வரிம் மொய்யபொடை.

56

வாத ணைப்படு மாரணச் சூழலீக்  
காத கப்பகை யைப்படு கள்வகாச்  
சோத ணைத்திர ணோக்கொடுங் தூர்ஜங  
சாத கக்குழு வைச்சம ழுமியை.

57

பண்டி ராஜப ரிஜங ராயமெய்த்  
தொண்டர் வென்றுது ரந்துக டைப்பிடித்  
தண்டர் கோனக ரத்தைய டைந்தனர்  
விண்ட லத்துவி புதர்கொண் டாடவே.

58

முன்ட வெம்பகை யாவும் ருக்கிட  
சண்டு காறுந்து ணிபுரிந் தெம்பிரான்  
ஆண்டு வந்தவ ருட்செய லாய்தியேல்  
வேண்டு மோவாரு சான்றிதின் வேறினி. 59

என்று மெய்விச வாசத்தி யல்பெலாம்  
நன்றெ தெதுரை யாடின லந்திகழ்  
மன்றன் மாங்க ரதுவ ழிக்கொடு  
நின்றி டாதுமுற் சென்றனா நீஷமயார். 60

விசுவாச விளக்கப படலம் முற்றிற்று.

### கார்வண்ணப் படலம்

இவ்வா ரூக வைகிக மார்க்கத் தியல்பேசிச் .  
செவ்வே சென்றூரா சென்னிழ லேபோற் றிரிவின்றி  
ஒவ்வா வேடத தோரறி வின னுடனேக  
அவவா ரேரா தேகினர் சினனு எறவோரே. 1

ஏகுழி முன்னிட் டாங்கொரு சாரே பிருக்கறுய்  
மாதக லததுப் பாதைபி ரிநத மரபுன்னிப  
போகுவ தெங்கன் மேவினி யென்னுப் புகலமுட்டி  
ஆகுல முற்மே நின்றுகி கைததா ரதுபோழ்தில. 2

கோவிய பேயோ காரிரு ளேயோ கொதிகொள்ளும்  
ஆலம தேயோ பாதக மோதி யவையெல்லாஞ்  
சாலவி ருந்தை போலுரு வாய்நதோர் தநுவாக  
ஞாலமி சைக்குங் காவண னென்பா னவையுள்ளான். 3

நஞ்சக லந்த பாலமிர் தேபோ னயவஞ்சம்  
விஞ்சனி ணீக்கும் வாய்மொழி யாளன வினைபொல்லான்  
நெஞ்சினி ருண்ட உமனிபு தைப்பா னிலவினுங்  
கஞ்சகி போாத்த கள்வன உத்துக் களாவானுல். 4

எங்குசெல் குற்றீ ரேனிவ ணிற்பி ரெமர்போல்வீர்  
சங்கட மென்கொல் சாற்றுதி ரொல்கல் தகவன்றூல்  
பங்கமி ளீரன் றின்னுஙா யாடிப் பகர்வான்போல்  
வெங்கடு நெஞ்சன் வெதியர் தம்மை வினவுங்கால். 5

மாசறு சுத்த வைதிகர் தாழு மதிவல்லோய்  
நாசமவி ளீக்குங் தேசமவி டுத்திங் நடைகூடி  
ஈசன கர்க்குப் போதுமி வற்றி னெதுஞான  
தெசிக மார்க்க மெஞ்றுள நாடித் தினைக்கிண்றேம். 6

என்றுதெ ரிக்க விச்சக னென்னு மிருள்வண்ணன்  
ஒன்றிய நண்பீ ருன்னத வானத் துயரோங்கன்  
மன்றன கர்க்கூக செல்லுவல் யானும் வழியெது  
நன்றுடன் வம்மின் வம்மினெ னுமுன் னடைகொண்டார். 7

பொன்றன யன்ன புங்கவா வேதப் பொறிகுன்றி  
என்னே தோரா தின்னுஹா நசசி யிகல்வெயயோன்  
பின்னே சென்று ரெண்ஸிலி யாரே பிரபஞ்சத்  
தோன்னு ணாத்தோங் தொல்லையோ ரூஷமெய் யுரவோர. 8

அப்புலை யன்பின் னுழ்படி கொப்ப மறியாமே  
குப்புற நாடுக கொல்லின வேழக குலமேபோல்  
செப்பஞ்சும் வேதச செநரெறி விட்டு ஜெக்சாலத்  
தப்புவ மிபபட் டாரணா செனரூ சதிதோரா. 9

போயினர் முன்னே காவதம வருசப் பொறிமலகிக்  
சேயோளி குன்றிக காரிருள துற்றிச சிறைதோறும்  
பேழுமல பாபத தூறடா கானிற பிரபஞ்ச  
மாயவ லீக்குள் ளாகிவி முந்தா மறையோரே. 10

அவ்வயின் முன்செல விச்சக வருசன் னறவோதாங்  
தெவ்வலை யிறகிக் குண்டுதி யககுஞ செயலகண்டான்  
எவ்வம நைக்கும் போவையை வீசி மிருளவண்ண  
வெவ்விய மேனி தோன்றிட நின்றுன் வெருஞ்ற்றா. 11

அங்தோ வந்தோ விச்சக நச்சி யசனமபோல்  
முந்தோ ராதே மொசவ லீக்குண் முழுகுற்ற  
சந்தா பத்துக் கென்செய்து மெஞ்னுத் தழுலன்ன  
வெந்தா பத்தாற் சிந்தையி ளீங்கே மிகையோவார். 12

நாயக னாவி னன்னெறி காண்பா னனியாய்வுற்  
ரூயர ளீத்த தூயப டங்கொண் டறிகில்லேம்  
நேயமோ டித்த நல்லுஹா யுளனெ நெறிதப்பி  
மாயவ லீப்பட் டாருயிர் மாய்வெ மதியில்லேம். 13

கைப்படு தீபங் கொண்டுகி னற்றிற் கவிழ்வார்போல்  
மெய்ப்படு ஞான வித்தக முற்றும் விழிமுடிப்  
பொய்ப்படு வஞ்சப் புன்னெறி புக்குப் புலைமேனி  
இப்படு மோசத் தெய்தின மெவ்வா றினியுய்வேம். 14

பொற்புற்று போர்வை கண்டும் ருண்டேம் புலைவாயின்  
சறபனை யோரேம பேசிய வின்சொற் சதுராலே  
அற்புத மார்க்க விறபன முமபோ யறிவும்போய்க்  
கற்பனை யாலே கற்பிள வெய்தக் கரைகிண்றேம். 15

மங்கள மல்கிய வாண்முகம் வாரிச மலரேனும்  
இங்கித வாயமொழி சந்தன சிதள மினையேனுஞ்  
சங்கைய றப்படு தூசனை ருக்கிரு தயமோரில்  
வெங்கன லின்சிவை யாமெனன் மேலவா விதியன்றே. 16

துன்றிருள் வண்ணன் கொண்றுமல் கூற்றின் துணையுள்ளங்  
கனறிய மாயக கள்வனி வண்கை விடுபட்டுப்  
பொனறினி சியோன மன்றன காக்குட் புகுவேங்கொல்  
என்றிவை பன்னி யாவித ளாநதங் கிடைகாலே. 17

### சேவ்ரு .

புண்ணி யத்தடம் பூத்தபொற் றுமா வதனங்  
தண்ண ஸிரகா சிருக்கையாச சமைந்துள தடங்கண்  
வண்ண ருஞ்சவைத தெளனமு தெழிற்றிரு வசனம்  
உண்ணி லாவுமெய் யனபொளி திவளதிரு வருவம். 18

அஞ்ச லஞ்சவென் றருள்புரி தருமப யாஸ்தஞ  
சஞ்ச லங்களோந திடவினா தருதிருப பாதம்  
அஞ்ச காயத்தின வடுத்திக முவயவக் காட்சி  
விஞ்ச வேதியா விழிக்கெந்தா தொன்றினர் விமலன். 19

கண்டு கண்டிரு கைத்தலஞ் சென்னியிற் கவினத்  
தெண்ட னிட்டுளங் கசிநதமு தெங்கினா திகைத்தார்  
உண்டு கொல்லினி யுய்வெமக் கெனபபிழை யுள்ளி  
எண்ட போதனர் நாணின ருநாயவிந திருந்தார். 20

எந்த ஆரைங்கு செல்குதி ரிருட்படு கானில்  
வந்திம மாயவெவ் வலையிடை மறிந்ததென் வகுத்துச்  
சினகை யுள்ளுறை தெரிபவர் தெரிக்கெனத் தெரித்தான்  
முந்தை யுற்றவா றனைத்துஞ்சொன் முறையறி முதியோன். 21

வேத்தி ரக்கர வித்தகன் வேதியன் விதந்த  
மாத்தி ரத்தினி யஞ்சன்மின் வஞ்சலிச் சகன்வாய்ச்  
சூத்தி ரத்தினுங் தூதவே டத்தினுங் தூய  
பாத்தி ரன்னென மருண்டனி ரிதுபர மார்த்தம். 22

நன்று கண்ணென நாசபா சத்தினை நறுக்கி  
ஒன்றி யென்னுடன் வம்மினென் ரார்த்தநா னெறியைச்  
சென்று கூட்டினர் தெருட்டினர் சென்முறை திகழ்த்தி  
நின்று வேதியாக் கடிந்திது புரிந்தனர் நிமலன். 23

மறிதி கழுத்திய வானந்த மலைக்குலக் குரவர்  
குறிதி கழுத்திய படந்தநது கொற்றவ னகாக்கு  
நெறிதி கழுத்திய நீர்மையை மறந்துளீள் வஞ்சப்  
பொறிதி கழுத்திய கொடுவலைப் புக்குழன் நயாந்தோ. 24

மண்ட லத்தெம ராயெமை வழிபடு மகவாய்த  
தொண்டு பட்டவர் தமகையாங் குறிக்கொண்டு தொடாந்து  
விண்ட லம்புகுத் துவமிடை விதவிலக் கிகப்பிற்  
றண்ட ஸைபபடுத் துவநம ராஜ்ஜய தருமம். 25

செப்பு மாறினி யென்னெனச் சினக்குறி மல்கிக்  
குப்பு அத்தியங் கவாதமைக் குணப்படு மட்டாத  
துப்பு ரத்தந்தந திருக்கர வேத்திரா துணிய  
விப்பி ராக்குடல் சிவபபுற வடித்திது விளமபும். 26

உளந்தி ரும்பிமெய்ப் பத்தியோ ரேத்தநா னெறியில்  
வளந்த ருந்தீரு நக்கூயே குறிக்கொண்டு வானூள்  
அளந்த மட்டுஙல் லறங்கடைப பிடிமினென் றன்பிற்  
கிளந்து செல்கென விடுத்துடன் கரந்தனர் கிரீசன். 27

உடையி முந்துழி யுதவுதங கையென வலைப்பட்  
ஷ்டையுங் காலையுந் தீட்டுபே ருதவியை யென்னை  
நடைய றிந்தமென்ற ஞானியர் நண்றியோ டேத்தி  
விடையு கந்துபெற் ரேக்னர் மேதகு நெறியில். 28

ஆயர் செய்ந்றி யறிந்திடா விழிகுண வழிம்பும்  
மாய விச்சக வாய்மொழி மதித்தபே தைமையுந  
தூய பாதையை விலகிய துணிகரச் செயலும்  
பேயன் பின்றூடர்ச் தவனடி பிடித்தபொல் லாங்கும்.. 29

முற்று பெரிடர் முடிய முறையறின் தீசன்  
உற்ற தெதுவங் துயிரளித் துதவிய வரித்துங்  
குற்ற மின்மதி புகன்றுளாங் தெருட்டிய குணமுன்  
செற்ற மோட்டித் தருள்புரி திருவளக் குறிப்பும்.

30

அகத்து மல்கிய ஜீவவித் தனைத்தும் மீசன்  
முகத்து மல்கிய வருட்டுளி தோய்தலின் முளைத்து  
மிகத்தெ ருண்டமெய் யுணர்ச்சியின் விதநுகா யாடி  
மகத்து வம்புளை தேத்தினா வழிக்கொடு போனா.

31

காவண்ணப படலம் முறறிற்று.

~~~~~

### சோக பூமிப் படலம்.

—————

மாக நாயகன் றிருவருட் உணைமையின் வலத்தான்  
மோக விச்சக தேசத்தை முறறுமிட் டொருவித்  
தேக தத்துவத் தளாவிலை யசதியைச் செறிக்குஞ  
சோக பூமிசென ரண்டந்தனா சுருகிதுால் வலவா.

1

மன்னு யிர்க்கெலா மூரிமையே மறுமையாத் திரிகம்  
என்னி னுஞ்சில ரண்மிமற் றெவருமிங் கெய்தா  
பன்னு மாலுறு சோகழு மியினலம் பருகா  
முனன ரேமுடித் திடுவரங் கிடைக்கிடை முறிந்து.

2

இருந்தி ருந்திடங் தெங்கலு மெழுந்துதள் ளாடி  
வருந்த லுமபொறி மயங்கலுாங் தியங்கலு மறுகிப  
பெருந்த கைக்குணம் பிறழ்த்துபே துறுதலும் பேணி  
அருந்த அநுபயில் பொருந்தலு மங்கிலத தியற்கை.

3

முதுமை யாகிய வாடைவங் துடலிடை முயங்க  
மதிம யங்கிலை திகநடை தளர்ந்துகண் மருண்டு  
விதிசி டேத்து விழிப்புறு விதந்தனை மறந்து  
புதுமை யாத்துயில் பொருந்தலே யங்கிலப் புதுமை.

4

இற்ற தாகிய படப்பையை வேதிய ரெய்தி  
மற்றி தானந்த சைலத்து மாதவர் வருத்துச்  
சொற்ற சோகமா நிலமெனத் தம்முடற் சோக  
முற்ற வாருகண் உணர்ந்தன ராண்டுற்ற வொல்லை,

5

துருவி யேகினர் தூரமோர் சிறிதுகண் ஞஞ்சக்  
கருவி யாயமென் காறவழிந் துட்டிக்கைக் காப்ப  
ஒருவ ருந்துயில் விழிததுணை பொதிதலு முரவோய்  
இருவ ருந்துயின் மெழுதுமோர் கடிகையென் நிசைத்தான். 6

தூய நம்பிக்கை சொற்றசொல் லயிலுளாங் தொளைப்பக்  
காய மிக்குற எடுக்கியுங் கலங்கியுங் கவன்றும  
ஆயர் சொற்றிற மறநதனை யேகொலா மைய  
மாய சைக்கறக் கத்தினை வகாதலே மரபாம். 7

அறங குலாவங்க் மதிவலோ யாரணத் தெளம்தம்  
உறங்க வோவுண்டு தெவிட்டின மோட்டத்தை யொடுக்கேல்  
திறங்கு லாகிய பந்தயப பொருணிலை தெரிந்தீன்  
திறங்கு சென்னியை நிமித்ததுமுன் விடுதியா வெம்பி. 8

ஐயி கேளறம் பொருளின்பம் வீடென ஸய  
மெய்ய வாம்புரு ஷாராததங்க ளொருங்குடன் விலகும்  
மையல் கூர்த்துவில் விளைத்திடு மாணிடப் புகாயில்  
பொய்ய ணைததீ வினையெலாம் புதுக்குடி பொருந்தும். 9

உறக்க மேயிக பரநன்மைக் குட்பகை யாகும்  
உறகக மேசை முயற்சியை யொருங்கறத துடைக்கும்  
உறகக மேபகைக கொருதுணை யாடியி ரொழிக்கும்  
உறக்க மேவறு மைககெலாங் காரண மூலகில். 10

இனைய வாதவி னெப்பிடீ கண்முகிழ்க் துறங்க  
நினையல் நித்திகொ சத்துரு வெஜுமபுவி நீதி  
முனைவ னல்கிய கலிககமொன் றனத்தை முடுகி  
வளைவ வென்றிரு விழியிலுந தீட்டினுன மறையோன். 11

சிறக்கு நன்மருந துதவலு நம்பிக்கை தெருண்டான்  
உறக்கங் காதமபோ யொளித்ததங் கோரிரு வோருங்  
துறக்கங் கிட்டிய தாமெனத தூநெவி நடந்து  
மறக்கொ ணுத்திரு வாக்கெடுத் துராத்தனர் வருவார். 12

ஆய காலைமா யாபுரிச் சந்தையி லமர்ந்து  
தீய கொண்டுவிற் ராதியங் திரட்டுநீ தெருண்டு  
தூய யாத்திகொ செயமனங் துணிந்தொருப் படற்கு  
மேயீ காரணங் தெரிக்கென நம்பிக்கை விரிப்பான். 13

உய்வ மிததிறங் தெருட்டியு முதலிசெய் தளித்துங்  
தெய்வ பத்தியில் வளாததுஙல் வழிவிடிற் சின்னும்  
மெய்வ மிததுணை யாகியும் புரந்தனை மேலோய்  
இவ ஸைபெருங் குரவனு கீயெனக கத்த.

14

கண்டு யின்றிடாக் கலிங்கமிட் டருள்வழிக் காத்துக்  
கொண்ட ணைந்தனை யின்னுநீ குறிக்கொண்டு கோமான்  
விண்ட லம்புகு காறுமெற் காபபதுன் வேலீல  
தொண்ட னேண்செய்கைம மாறுனக் குண்டுகொல் துணியில். 15

ஈது நிற்கயா னிந்தெறி பிடித்தகா ரணமென்  
ஒது கென்றனை யித்திற முணாநதுஹா யாடிப்  
போது வேமெனிற றயிலெமைத தணந்துயின போகுஞ்  
சாது மாக்கத்துக் கடுத்ததாங் கேளனச சாற்றும்.

16

சற்ப ணைக்கெலா முறையுண்மா யாபுரிச சங்கை  
விறப ணைப்பொருள் யாவையு மாயமாம விருமபிக்  
கற்ப ணைப்பொரு ஸீட்டிபோர யாவருங் கவிழ்ந்தார்  
ஏற்ப தணறிந்த வாழ்வெனு நின்னயங தெரிந்தேன்.

17

நின்னிற் ரேஞ்றுசன் மார்க்கத்தி ஸீதிசின் ணயமும்  
பொன்னிற் ரேஞ்றிய மெய்விச வாசத்தின் பொலிவும்  
என்னிற் ரேஞ்றிய ஏணாசசியிற் பகிதன வெந்தாய்  
முன்னிற் ரேஞ்றிய வாடியிற் ரேஞ்றிய முகமபோல்.

18

குத்தி ரக்குழு ஸீண்டிவெங் கொலைக்களப் படுத்திச்  
சித்தி ரககொலை செய்பபட்ட தீர்க்கவில் வாசி  
பத்தி மெய்வயி ராகததைப் பவித்திரச செயலை  
வித்த கககலை ரூணததைக் கண்டுளம் வெருண்டேன்.

19

உண்டெ னபபடு மெய்விச வாசத்தி னுரத்தைக்  
கண்டு கேட்டுளங கவன்றதும் வெருண்டதுங் காண்டி  
அண்டர் நாயகன் ரேமுபபனு யித்ததையைப் போக்கிப்  
பண்டு நன்னெறி பற்றியான படாதற்கு மூலம்.

20

பாவி யென்றுளங் கவன்றனன் முடிவுன்னிப் பயங்கொண்  
டாவி கைந்தன னுயினு மகத்துளங் குரித்து  
வீவி லாதெழு முணர்வினை மென்மெஸப புதைப்பான்  
ஆவ ஊற்றிராப் பகலெல்லா முயன்றன னறவோய்.

21

நம்ப ஞவினின் றளத்திக்டப் பொருத்தால் லொளியை  
எம்பி நீயகித் திடமுயன் ரதுவென்னென் நிசைத்தி  
இமப ரேயெனை யாட்கொள் வென்னுளத் திறுத்த  
உமபர் நாயகன் கிருபையென் றணாந்திடா மட்டமை. 22

முற்றும் பாவத்தின் முயங்கிய முயக்கம்விட் டிடாமை  
உற்ற டைந்ததித் தோழுவா யொருவுகில் லாஸை  
துற்ற பாவத்தின் சுமையனுத் துணையுங்தோன் றுமை.  
இற்றெ லாமதி யீனமுங் காரண மெந்தாய். 23

ஜெகத்து மெய்க்கிழல் புதைத்திட முயல்பவர் திறம்போல்  
அகத்து மெய்யொளி யவிக்குமா றறமுயன் நிடினும்  
மகத்து வச்செய லாலகத் துணாசசிமா யாது  
மிகததெ ருண்டெழு முறையையை விள்ளுவல் கேட்டி. 24

சாது மார்க்காக் காண்டலூாந் தகைப்படு சுருதி  
ஒது கிஷைவாந் துறுசெவி மடுத்தறு மொடுங்கா  
வாதை நோய்கண்டு கலங்கறு மலங்கலுங் கடுக  
ஏது விண்றிமுச சொடுங்கலகண் டஞ்சியேக் குறலும். 25

மேலை நாண்டுத் தீரவையை நினைந்துளம் வெருண்டு  
காலை மாலையுக் கவன்றுள நடுங்கலும் பிறவுஞ்  
சால மெய்யுணா வெழுப்பின நனமனச சான்றாங்  
கோவி மெய்ம்மனஸ் தாபததை விளைத்தது குரவ. 26

மெய்யு ஸர்ச்சியை யொருபுறத் தொதுக்கினும் வெகுண்டு  
துய்ய நன்மனச் சான்றெலைக கடிந்திடுஞ் சடுசொல  
ஐய தாங்கரி தாதவின் மெய்ம்மனஸ் தாபம்  
உய்யு மாறுளத் தூனறினை ரேங்கிய தூரவோய். 27

வைகல் சிற்கில கழியவு மிடைக்கிடை மரணக்  
கைக லங்கிடி லென்செய்வ லென்றுளங் கலங்கி  
மைக லந்ததுன் மாக்ககி லத்தையும வளைந்த  
பொய்க லந்ததி நட்பையும் போக்கின ஞாருங்கே. 28

வைதி கம்பெறு சமயசி லங்களை வழுவில்  
மெய்தி கழுந்தவான் விதிநிடெ தங்களை விழைந்தென்  
கைதி கழுந்தமெய்த் திருமொழி யகத்துளே களின  
உய்தி றங்கண்டப் பிடித்தன னல்லொழுக் குவந்து. 29

இனைய வாத்திரி கரணமொத் தியற்றுஙல் வினைகள்  
எனைய வேஹுந்தி தொடுகலங் தலதிலை யென்ன  
நினைவு மூட்டிமேன் மேலுநெய் சொரிநதென நிகழ்த்தி  
எனைவ தைத்தெரி மடுத்ததிங் கெண்மனே சாக்ஷி. 30

உள்ளு ஒபுக ஹுளக்கரி யுரையெலா முண்மை  
வள்ள லாருமென் பிழையெலாம வளாந்துவைத் தனருட்  
கள்ள மாயந்த் கருமங்கள் கதிக்குஸா யேரூ  
எள்ள ஜெத்துநி தியுயிலை யுய்குவ தெங்நன. 31

புதிய சிலமு மொழுக்கும் புனிதமு மருவி  
விதிவி லககினி யனுட்டிபப ஞயினும மேலை  
முதிய பாவத்துக கென்செயக் கடவன்யான் முத்திக்  
கதிப ஞையிற் நீச்சிறைப் படுத்துவ ரனரோ. 32

அன்றன் றைகடட னன்றன்றைக் கிறப்பினும் வறியோர்  
தொன்று பட்டவைப் பெருக்கடன் ஞைக்குமா றைவன்கா  
சொன்று மீதியின் ரூய்க்கடட ஞேருங்கிறுப பளவுந  
துன்று வெனுசிறைப் படுத்தலே தொல்லுல கியறகை. 33

திது ரூதந்த் கருமமில் லேன்சிறி தெனினும்  
நீதி யுமலிலன பாவதண் டனைக்கெதிர ஞேரே  
போது கின்றனன் புகவிடம் பிறிதெங்கு மில்லேன்  
தூ செய்குவ நிரக்கணை கெனக்கவன் றினான். 34

### வேறு.

உத்தமங் திகமு மேனி யோண்மதி நிதானி யென்னும்  
விததகன் வரககண் டொலை விழுத்தகு மாபி னேற்றுச்  
சித்தசஞ் சலமெற் குற்ற திறனெலாந் தெரியச் செப்பி  
ஏத்திற மேனு நன்கொன றியமபுகென் றிரங்கு நின்றென். 35

சேய்முக வாட்டங் கண்டு சிந்தனை கசிந்து போற்றுந்  
தாயரின் முகக்கை வந்து தணப்பிலைபே ரண்புள் ஞாமி  
வாய்மலாந தொழுகல் போறு மைநதநி கலங்க லெண்னுத்  
தூயர கூணிய போதந தொகுத்துநா யாட அற்றான். 36

உன்னுளத் தெழுந்த பாவ வுணர்ச்சியு மூள்ளச் சான்றும்  
முன்னுற்றீக கடிதத வாக்கு முழுமனஸ் தாப மாய  
இன்னலு நினையீ டேற்ற வெமயிரான் குறிக்கொண் உன்பால்  
பண்ணருங் கிருபை யுயத்த பரிசென மனததூட் கோடி.. 37

ஞானநா வளைத்துங் கற்று நங்கரு மங்க எாற்றித்  
துண்டை பயினற போதும் ஜென்மத்தே தொடுத்து நின்ற  
என்மாங் குண்டோ ஷங்க வியைதலால் யாவுத தீதாங்  
கானன் ராருந்தித் தாகங் கழியுமோ கருதுங் காலீ. 38

கருவிலே விடம்போற் பாவங் கலந்துபின் கதித்துப் பாழ்த்த  
உருவிலு மனுதி யநதக் கரண்த்து மொருவா தாக  
மருவிசின் துடற்றி நாளு மாணபா தலத்தைக் காட்டித்  
தெருவிலே விடுக்குஞ் செய்கை ஜெகங்கணடு தெருளா தின்னும். 39

கற்பனை பத்து மோம்பிக் கைக்கொள்ளல் கடமை யேயாம்  
கற்பனை மீரிச் செய்யுங் கருமங்கள் பாவமாகும்  
கற்பனை காதது மேனற் கருமங்கள் புரிவ தன்றே  
கற்பனை கனுக்கு மேலாக் கதித்தபுண் ணியமாந தேரில். 40

கண்ணியிப் கடமைப் பாட்டைக் கருத்தறச் செய்ய கில்லா  
மண்ணியன் மாநத ரேயாம மாசறு விசிக்கு மேலாப்  
புண்ணியியக் திரட்டி முத்திப் புணாயிலபே ரின்பங் கூட  
எண்ணிய வெண்ண மென்று மேழைமைப் பால நேயாம. 41

தருவிதி விலக்கே விநதக் தரணியை யொருங்கு கூட்டி  
வெருவரும் பாவ தோட வெஞ்சிறைப் படுத்திற் ரமமான்  
திருவள் மிரங்கித தம்மோ திருக்குமா ரணைகி தெதுப்  
பொருவரு மிரகை யிட்டி மீட்டனா புவியை மேனுள். 42

ஜெண்மாட் டெடாங்கி முறறும ஜீவன எளவும் பாவ  
கண்மாந் தீட்டு றுமுக கரணமும் புனித மேய  
தன்மரு பனசெய் தாக்குஞ் தபோபலங் கிடைத்தா லன்றி  
நன்மையாம ஜீவ ரகை நரருக்கின றுகு மன்றே. 43

பூதலப் பரப்பில யாரிப் புண்ணிய மூத்தி யாய  
மாதவ னெனனி வின்றும் வடுத்திகழ் மேனி யோடு  
தாதைபாற் சருவ லோக சரணிய ஞாத் தங்கி  
மேதினிக் கிரகை நல்குஞ் கிறிஸ்துவாம் விமலன் மேனுள். 44

மனிதஜீ வருக்குஞ் தேவ மகத்துவத் தினுக்கு மூடே  
நனிதிகழ் மத்தி யஸ்த ரைதேவ மூத்தால் கொண்டு  
வனிதைபாற் றேனறித் தூய வரன்முறை விதியை யோம்பிப  
புனிதஜீ வியத்தை யுந்தத் புதுமையை புதுமை யாமால். 45

உலகெலாஞ் சமழ்த்த பாவ மொருங்கொரு தனியே தாங்கி  
விலகருஞ் சிலுவை மீது விண்ணின்று விழுத்த நீதி  
அலக்கு தண்ட மேற்றிங் குயிர்ப்பவி யமலற் காக்கி  
ஷிலவுல் கருக்கென் றுய்த்த நீதியே ஜீவ நீதி.

46

பொன்றிய புனித மேளி பூசமா தியினும் புக்கு  
நின்றுமன் பதைகட் கெல்லா நித்திய ஜீவன் மல்க  
வென்றியோ பொததெ முந்த விந்தையை விசவ சித்தள்  
ளொன்றுமெய் யடிய ரன்றே வுன்னத பதம்பெற் றுய்வார். 47

இத்திறம் பரம ராஜயத் தினவர சாய வெம்மான்  
உய்ததர குணிய மாக்கத் துண்மையை விசவ சிககிற்  
சித்தசனு சலமபோம நீதி திகழ்ந்தொளி கிளைக்கு தினைன்  
மொய்த்தபா பாந்த கார முற்றிலும விடியு மன்றே. 48

ஆண்டகை நீதி யென்னை யடையுமா நெவன்கொ லெண்டுத்  
தேண்டுதி மெய்யன் போடு திகழ்விசு வாசமுன னிற்  
காண்டகக் கவினிற் ரென்னில கருணையாற் ரெழுக்கீ தொன்றே  
வேண்டுங்ன் னிதியம் யாவும வியனகப புலந்தந துய்க்கும. 49

நன்மைசால் தேவ மைநதன் நடுநின்று நாருக் கேயாய்  
வன்மைசான் மநுட தன்ம வரமபரு தொழுகி நீதிப  
பொன்மலை குவிததுத் தம்மைப் புகல்புகுந தவாக்கு நல்குந  
தன்மையை நமபிச சேறி சான்றுமெய் யடியா சங்கம. 50

கடைப்படு வன்க ணீசப் புலையனென் கணிப்பில பாவ  
முடைததொழு நோயி ஞகை முயங்கியேன் றுணிந்து முன்சென்  
நடைக்கல மென்லாங் கொல்லோ வருவருக் காதென் கண்ணீர  
துடைப்பபரோ புனித ரெனானு வையுறீஇத துளங்கல கென்மோ. 51

பொருந்துவெங் கொடிய பாவப் பொறைசுமந் தினீத்துச் சிந்தை  
வருந்துவிரீ வம்மின் வம்மின் வந்தினோப பாறி யென்றனு  
டிருந்தன வருந்து மின்னென நெமபிரான் விளிக்கு மின்சொற்  
நெரிந்திலை போலு மெமபி செவிகொடு செவிகொ டின்றன. 52

உரைசெயற் கரிதெம் மைய னுபதேச மொழுக்கஞ் சிலம் ·  
விளாசெறி கிரியை துங்ப மிருத்துவே தனையில் வெல்லாம்  
புலாயற விளக்கு மிநதப் புததகஞ் கொண்ணீ யென்றீந்  
துரைநிலை பிசகா திந்த வுலகொழுந் திறனு மென்றுன். 53

என்னுள்ள குவிந்த தெனு மீசுனூர் குமார வள்ளல்  
சங்கிதி குறுகி யாங்கு சாற்றும்னின் ணப்ப மாவ  
தெண்ணென வறிய கில்லே னியம்புகென் றிரங்தெ னுகப் [ஞன். 54  
பொன்னெனப் போற்று மன்றூட் டொன்றுளம் பொறித்துப் போ

வந்தனத் தோடு கன்றி வழுத்தியான் றிருமித் தக்கோப்  
சின்தையிற் பொறித்த செஞ்சொல் சிலையெழுத் தாக நிற்ப  
நொந்துடைந் தூறு பட்டு நொறுங்குண்ட விதயத் தெனுய்  
அந்தரங் கத்தை நாடி யடைந்தன னவலித் தேங்கி. 55

உன்னத பரம ராஜ மெருக்கிரு வேராலக் கத்துச்  
சங்கிதி சின்னந்து கிட்டித தாளினை முடக்கி நின்று  
பண்ணருங் கருணை யுளாளிப் பத்தியோ டிருகை கூப்பிச்  
செண்ணிதாழ்த் திறைஞ்சி யன்பிற் சிந்தனை கசிந்து போற்றி. 56

ஆகிமெய்த் திருவாக் காகி யவிராளிப் பிழம்பு மாகிப்  
பூதலம் புரக்க வந்த புண்ணியப் புனித மூர்த்தி  
மாதயா நிதியே ஞான வரோதய கிரியே நினசீர்  
பாதபங் கயமபல் லாண்டு பல்லரண்டு வாழி வாழி. 57

அறக்கொடும் பாவி கல்லா வசடாக்குள் எசட னஞ்சா  
மறக்கொடும் புலைய னுய வஞ்சகப் புலைய னேன்யான்  
துறக்காட் டரசன் சீற்றச சுடுதழும் சுவாலைக் கஞ்சிச்  
சிறக்குநின் சரண நீழ் லடைக்கலஞ் சென்று சோந்தேன். 58

என்னிகர் பாவி யில்ல ரெரினும்யா னேழைப் பாவி  
இன்னறும் ரமுங்கும் பாவ ஜீவகோ டிகளுக கென்றும்  
நின்னிக ராய தஞ்சம பிறிதிலை யென்ன நெடிப்  
பொன்னடி நீழல் வந்து புகுந்தனன் போது கில்லேன். 59

இரங்குக பாவ பார விருஞ்சகை யாற்ற கில்லேன்  
இரங்குக வேழைப் பாவி யெனக்கொரு கதிவே றில்லை  
இரங்குக தேவ கோப வெரிவிமுந் தழிக்கா முன்னம்  
இரங்குக ஜீவ ரகைக கென்றரு வெடுத்த தேவே. 60

என்னுயிர்க் குயிரு நீயே பிடேற்று மீச னீயே  
மன்னுசற் குருவு நீயே வழிதடுத் தெணையாட் கொண்ட.  
முன்னவன் றுனு நீயே முற்றுநி சுற்று நீயென்  
றுண்ணென் கழிய நீயென் றுளத்தறி வழுத்து கெந்தாய். . 61

க்மவிளை யிதய மாய வகலுளே மலினம் போக்கி  
மெய்கிச வாச மென்றும வியங்நிரி கொளுவி மாறுத்  
தெய்விக வருளை யூற்றித திவ்விய சட்டா யேற்றி  
நெய்விளக் கலாத்தி யென்னு ஸிலவிலீற் றிருத்தி நீண்டோய். 62

உற்றமெப் விசவா சத்தா ஹரிமையாம் பரம நீதி  
மற்றது பெறுங்கால் ஜிவன் மலகுமென் றுகாகும் வாய்மை  
அற்றமில விசவா சததை யாககிணி தியைத்தா தாககன்  
முற்றுஙின் னருளின செய்கை முறையன்றே கருணை மூர்த்தி. 63

ஆழியிற் பெரிதென் பேளின் னருட்பெருங் கிருபை தன்னை  
வாழினின் னன்புக் கெல்லை யாதென வழுதது கிறபேன  
பாழியம் புவியின் மிகக பாவியேற் புரந்த வன்பென  
ாழிதோ றலகமெங்கு முணாநிற்கு மென்ப தலவால. 64

எச்சிலே விழையுங் குக்க வெனவிதி தொழில்செ யினக்  
குச்சித மான பாவி குவலயத் தென்னை யொப்பா  
நிச்சய மில்லை யில்லை நீசுனைற் கிரங்கி யான்மப  
பிசசையிட் டருளிப பாவப விழையெலாம பொறுத்தி யெந்தாய். 65

கிளருமெய்ஞ ஞான போதங் கேட்டில்சன் மாக்க சிததி  
வளாவிச வாசக காட்சி மாசறு புனித நீதி  
உளமலி யனபு மேவிட் டுன்றெழுமு புவக்கு மாசை  
விளையங்ன னுவி நல்கி விடாதுகாத தருளவா யாமென். 66

என்றிவ்வா றுப பலகா லிராப்பக லிதய கொந்து  
கின்றுமன றுடி வேண்டி கெட்டுமிராப பெறிந்து சின்னைள்  
குந்றிடாக கருணை மலகுங் கொவிளங் குமார தேவன  
என்றெனக கிரங்கு வாகோல லென்றுளங் கவலச் சென்ற. 67

ஆயிடை கெஞ்ச மாழ்கி யாவிசோர்க் தயதி மல்கி  
நாயகன் றிருமுன் செலல விடைநதுள நலிநத தேனும்  
ஓயகிற் கிலனமன் றுட்டை யுததம் வுகாக ஸெலலாம்  
மாயமி ஹண்னமை யென்றென் மனககோளக் கிடநத மாண்பால். 68

அன்றியுங் கிறிஸ்து நீதி யலதெனைப் புரக்கத் தக்க  
தொனுறுமின் றலகத் தென்னு முன்னமையும் ஜெபமின் றுயின்  
மன்றமன் னிப்பு யின்றென் வாய்மையு மன்றூட் டொன்றிப்  
போன்றினு னலமென் றேர்த்த போதமுங் காந்த வெந்தாய். 69

இன்னுமொன் நறவோய் கேட்டி யெம்பிரா அரூட்சு காயம்  
உண்ணிலே தாழ்க்கு மேனு முவங்காத் திருத்தி யாயின்  
முன்னுற வருஷப் பாது முற்றுநின் னயமற் றென்னுப்  
பண்ணிய சுருதி வாக்கொன முளத்துறப் பதிதத தங்காள.

70

இத்தகு முறைமை யாலென் னிதயம்பின் னிடையா தாக  
முதத்தாட் டரசன மைநதன் முன்னிலை யாகு மடடும்  
நிததமுந திருமுன் கிட்டி நின்றமன ஒடு மித  
விததகப பழகக மெற்கு விடாபபிடி யாய தெநதாய்.

71

ஆங்கொரு வைகல் பாவ வருவருப் பெங்க்குத தோன்றி  
நீங்கருந துகக மலக நித்திய கேட்டை யுள்ளி  
ஓங்கிய பிராணி தாப முளஞ்சுற்றுத தகிபாப வாற்று  
தெங்கிளட் டுயிரதுச் சோகத தினன்றுற நிடையுக்காலை.

72

இகபர மீரண்டி ஹக்கு மிழைமைழுண் டெமம னோக்குப  
புகலிட மான ஜேசு புண்ணியப படிவத தோடு  
முகசிழி கொளபபோ றுத முதிரோளிப பிழுமபி னாடென்  
அகவிழி களிக்கத தோன்று மற்புதக காட்சி கணடென.

73

அருசலை கலங்க வேண்டா மாதிடித நியபி தாவை  
மஞ்சன மெனைநே சிதது வரனமுறை விசவா சித்துச்  
செஞ்செவே பற்றி நிற்றி திடங்கொளன் றமுதச செவ்வாய்க்  
கிஞ்சுக மனைய கோல விதழ்வின்டு கிளககக கேட்டேன்.

74

என்னுற நித்திய ஜீவ னிருவிழி களிக்கத தோன்றி  
முன்னிலைப பட்ட தென்ன மொழித்திற னற்றிய னுகிச்  
செண்னிதாழ்த் திறைஞுசி யாண்டோய் ஜேசபபெரும பாகி யேற்கும்  
உன்னரும பாவ மன்னிப் புறுவது கொலலோ வென்றென்.

75

பாவஜீ வளாப்பு ரக்கப் பாருல குதித்த ஜேச  
தேவனோ மைந்த னென்றுஞ சிநதுசெகு குருதி யொன்றே  
ஜீவனைப் புணித மாக்குங் திவவிய வகிழ்த மென்றும்  
மேவர வியிர்த்தெ முந்த வென்றியே யிரகூ யென்றும்.

76

உள்ளுணர் விசவா சத்தா ஹக்கிளாங் துடைந்தென் பக்கல்  
நள்ளிவங் தடையிற் பொல்லா நாந்தகப் புலைய னென்னு  
எள்ளுற பாவி யேனு மிகழ்ந்தவ மதித்தோர் போதுங்  
தள்ளிடு னினக்குப் போதுந தந்தவென் கிருபை யென்றூர்.

77

இத்திற நிகழ்ந்த பின்றை யெம்பிரா ளெனக்குள் ஞாய்த்த சத்தைய வாக்கின் வண்ணங் தணப்பிலா விசவா சத்தான் முத்தினீ தியுமம் மான்மெய் முழுகுரோசா ரியின்பி ராய்ச் சித்தமும் லாக்கு மென்னுத் தெள்ளிதி ஆணர்ந்தேன் மேலும். 78

நன்றியோ டுள்ளி நாளு நயந்தடித் தொழும்பு பற்றி ஒன்றிய சிந்தை யாற்கே வரியவாங் கிறிஸ்தி யேசு நின்றுகீழ்ப் படிந்து பார்க்கு கிருமித்த தண்ட மேற்றுப் பொன்றியு மீட்டி வைத்த புண்ணியப் பொலிவென் ரோர்ந்தேன். 79

வேறு .

இம்மெய் வாக்கொளி யென்னித யத்துற மைம விரதம வைத்துமா மாய்ந்தது மெய்ம கீழ்ச்சினி றைநதுவி மூவழி கைமி குநதுகண் ணீரெனக் கான்றதால். 80

நந்த மேசுக்கி றிள்ளுவை நம்பிய  
அநந்த றூள்ளா யாங்கவர் சீலத்தைச்  
சிந்தை யாரசசி றக்குகண் பாற்றிட  
இந்தி யங்கள்வி மூந்தன வென்னுளே. 81

குருச யர்த்தநங் கோக்கும ரேசனூர்  
தரிச னப்பலன் சாற்றுதி யென்றியேல்  
பரிச மீததமுற் சீவிய பாவத்தைக்  
கரிச றுதததுன் கண்கண்ட சாக்ஷியே. 82

மைந்தன் மாசறு நீதியின் மான்பினால்  
தந்தை நீதித ருமபுவி ரக்ஷினை  
சொந்த நீதிக றையுறத் தொய்தலின்  
முநது மாகக்கினை முற்றுமென ரோந்தனன். 83

உள்ள நாளள வும்முல கத்தினிக்  
களள மின்மனச சான்றினைக காத்துநான்  
வள்ள லாதிரு நாமம கிமையை  
நள்ளி நாள்விடு நாட்டம்வங் துற்றதால். 84

எத்தி றப்பகை நேரினு மென்னெனு  
வித்த கண்கழல விட்டிடு கிற்கிலன்  
முத்தி கிட்டில வேனுமு றைமையிற்  
ரெத்தி டற்குமோ தீர்ம்வங் துற்றதால். 85

எங்கை யித்தகு சிந்தனை யென்னுளே  
முந்து வந்துமு ஜோக்கும தோசொலாய்  
விங்கை யாய்வினை யேற்றெழும் பாக்கிய  
அந்த ஞையை ரூட்டிற மாண்டகாய்.

86

வன்பு லத்தும டிந்தோழிங் தோர்சிலர்  
என்பி ருங்குவைக் கிண்ணுயிரி ரூட்டிய  
அன்பி னுயவ ரூட்டெரனி யேயலாற்  
பின்பொ ரேதுவி மின்றெனப் பேசினேன்.

87

உற்ற நம்பிக்கை யென்னுமு பிரத்துஜை  
சொற்ற வாய்மைச்ச வைமது ரந்திகழு  
பொற்ற சம்பழு தஞ்செவி போநதுகுத்  
தற்ற வாகவ ருந்தின ஞரியன்.

88

உண்டு தேக்கியு எக்களி யுற்றுகீ  
தோண்டு பட்டச ரித்திரந தோமறக்  
கண்டு கொண்டனன் யாவுங்க ருதியில்  
அண்டா கோணரு ளாக்கத்தி னுயவால்.

89

ஆழி சூழுல கெங்குநம் மாண்டகை  
வாழி யந்திரு நாமம கிமையே  
ஸாழி யும்முல வாதுநின ரேங்குக  
வாழி வாழியென் ரேகினா மாதவர்.

90

சோக பூமிப படலம் முற்றிற்று.

அறிவீன வர்ச்சிதப் படலம்.



மாத வத்தர்ம கிழ்ச்சியோ டேமறைப்  
போத முற்றுநற் புந்திதி கழுந்திட  
மேத கக்கலை ஞானம்வி தந்துலாய்ப்  
பாதை பற்றிப்ப டர்ந்தன ரெண்பவே.

1

அரிய கேடுதோக் காரஞர் மல்குதற்  
பிரிய மெண்ணப்பெ யரிய நாட்டுளான்  
உரிய மாதவ வேடத்தோ ஸித்துளான்  
தெரியுங் காலைதி ஸிதரு சிந்தையான்.

2

கான கததுற கள்ளவ ழிக்கொடு  
போன கததொழின் முந்துற புன்மையன்  
கோன கத்துக்கு றிப்பறி யாமலில்  
வான கததுவ ழிந்டைப பட்டனன்.

3

வீரி யங்கிக் கேட்டத் வததீன  
ஆரி யன்னெறிக கண்டற வோயுனக்  
கூரி யாதிநத ஹாத்தெந றிவரக்  
காரி யமமெது கடடுளை யாயெனு.

4

கேட்டி யையகி ளாதற்பி ரியமாம்  
நாட்டி னினறுது றநதுந லநதரு  
வீட்டு லோகம்பு குதவி ருமயியிப்  
பாட்டை பற்றிபப டாகுவன் யானன்றுன்.

5

அண்டா கோன்கடை காவலர்க் கவ்வயிற்  
கணடு கொள்கொன வுட்புகக காட்டுவான்  
உண்டு கொல்லடை யாளமு னககது  
கோண்ட லீனநதீன யோவெனக் கூறினுன்.

6

பற்றி கந்தப வித்திர வேதியன்  
சொற்ற தோநதறி வீனனுங் தூயவ  
முற்ற றிந்தமு முழுதல் சித்தமயான்  
தெற்றே னததெரி வனனது தேர்தியால்.

7

புந்தி யாய்ப்புசிப் பன்கக போகங்கள்  
அங்கி சாதிஜெ பிபபன றஞ்செயப்  
பிந்து கிறகிலன பேணிய வரவா  
தந்த மககுக்கொ டுபபல்த ருமபொருள்.

8

பததி லொன்றென்னு ரிமைப குத்ததை  
முததி வேண்டிகொ டுபபன்மு றைமுறை  
சித்த சுத்திவி ருமயிசசி லதினம  
உத்த மததுப வாசமு மோம்புவேன்.

9

பிரந்த நாட்டைடும் பெற்றுள வாழ்வையுங்  
துறந்திம் மாாக்கம்பு கவுஞ்சு னின்தனன  
அறநதி றம்புகி லாதவெம் மாண்டவன்  
மறந்து போவாகொ லோஷிந மாண்பெலாம்.

10

இனைய சிலங்க ளத்தனை யோவெளைப்  
புளையும் பல்கலன் போலுள வாகவும்  
நினைய கிற்றிலை நீமற்றந் நீர்மையை  
எனைய வோவடை யாளமின் ரெண்றியால்.

11

என்றே டுத்தறி வீனனி சைத்தலும்  
நன்ற நிந்தந லந்திகழ் வேதியன்  
ஒன்றி யுண்ணையு லகம கோத்தமன்  
என்ற நிந்தனை யென்னினுங கேட்டியால்.

12

நனிதி கழ்ந்தொளி நல்கியி டுக்குறும்  
புனித வாயிலை குாதரு நூலவழி  
இனிது நாடுமெ வாககும ருளவரால்  
தனித மாரருண் மூத்தியோ சாதனம்.

13

முத்தி மாங்கர் வாயிலின் முன்னுறீஇ  
இத்தி ருத்தகு சாதன மெந்திழற  
சித்தி ரப்பொற்க பாடந்தி றந்திடும்  
உத்த மத்திருத தொண்டரன் ரேலலையே.

14

வள்ள அப்பத்தம னிக்கடை வாயிலை  
எளனிரி வந்திஙகி டைக்கிடை சோபவா  
கள்ள ரென்றிறை வன்கடை காவலா  
தள்ளி யோச்சுவா சாதன மின்மையால்.

15

ஏழை நீக்தி மாக்கத்தி யைநதுமென்  
வாழி சாதனம் பெற்றுய்ம தியிலை  
பாழி னீரிறைத் துபபய னெண்ணீகொல்  
சூழு கென்றனன நன்மதிச் சூழ்சியான.

16

பொருட ரித்தபு லமையர் போற்றுறும்  
அருட ரித்தமெய் யாரணன் வாய்மையை  
இருட ரித்தம னத்தின னெண்ணீலன்  
குருட ருக்கொளி யாற்பயன் கூடுமோ.

17

வலிய வந்துச ருவில மீமறித்  
தெவிய னேளையி முத்துவ முக்கிடும்  
புலிய னீர்த்துகொ மககளும் பொன்றுளீர்  
கலியின் காலக்க னைக்கிது வேகொலாம்.

18

முற்று ஸீரெனக் கண்ணியர் முன்பினீர்  
பற்றென் தும்மிலிர் பார்த்து மிரீரோரு  
சற்று நேரத்திற் சாடுதி ரீதுநீர்  
பெற்ற சாதனத் திற்பெறும் பேறரோ. 19

செல்லு மின்விளைங் தும்வழி சேர்ந்தெயர்  
நல்ல தேசமு றைப்படி நாடுவல்  
புலுவு வேமிரு வேமுமப் பொன்னில  
மல்லல கூழுத்தி மாங்கர் வாயிலில். 20

பேத மென்கொல்முன் பினனபின் முன்னவாம்  
போது மோவழிப் போக்காபொ ருட்டிலே  
கேத மில்கும ரிக்குங்கி முனிக்குங்  
காத மேவழி பாாக்குங்க ணகக்கிலே. 21

நெருக்க வாயில்பி டித்திந்தெ றிப்படப்  
பெருக்க மாநதுங்ப காருமபி டிக்குமெங்  
திருக்கு லாவிய தேசநின ற்வவழிச்  
சுருகக நாடுவங் தேனிதீற் ரேடுமென். 22

தெரில் நும்மவர் சேருற மார்க்குமே  
பேர ருட்கதி மார்க்குமபி றவெலாஞ்  
சேர மாரக்குமெ ஏத்துணிக் தெளருதிர்  
சிரி தன்றுமக் கென்றனன் சிரிலான். 23

அன்ன வாசகங் கேட்டுட னரியன்  
முன்னம் பிக்கையை னோக்கிமு றைமையோய்  
தன்னை ஞானியென் றென்னுஞ்ச முக்கனில்  
நன்னர் மூட்டைன நம்புத னன்றெனு. 24

அமைவ தேயைய சொற்றனை யாயினுஞ்  
சுமடன் கேட்டவை தன்னுளன் தூக்குறச்  
சுமய நல்கிபபின் சாபறிர தொண்மதி  
குமையு டன்சொலிக் காட்டுத னன்றரோ. 25

சொன்ம திக்கிணங் காப்படு துர்ஜஙர்  
நன்மை யாவுமி மூப்பாதங் நாருகத்  
துன்ம ஏத்திற்ற ணிந்துமு றுக்கிய  
கன்ம பாசக்கட் ணெடுக விழ்வரால். 26

தண்ணிட்ட டன்னவன் சாற்றுவ தொர்கிலன்  
முண்ணிட்ட டாலுமு நையறி வானலன்  
பிண்ணிட்ட டாவன பேசது மாவினி  
உண்ணிட்ட டம்முனா யென்றன ஞேள்ளியோன். 27

நின்க ருத்திது வென்றுநி தானியாய்  
நன்கு கொத்தனை நமபிந வின்றதே  
தென்க ருத்தென வேகுதும யாமெனுப்  
பொன்கு லத்தல கோக்கினா போயினுர். 28

வேறு .

போயினுர் சோகமார் பூமியோ டெகத்த  
தெய்நா னெறிச்டா திட்டயிடைப் படுகருஞ்  
சீயமா தடமலீச் சிகரியு மடவியுங்  
தாயினா பிற்பட முற்படுங் தகையினுர். 29

தாக்கோ கங்களாற் றளருவார் சிலபகல்  
வேகயாத் திளையினுன மெலிகுவார சிலபகல்  
தேக்கோய் கண்டுளாங் தேம்புவார சிலபகல்  
கோகுலத தவரோடுங் குலவுவார் சிலபகல். 30

வேதசாத் திரமெடுத் தோதுவார் விரகொடே  
கீத்கா னங்கொடுத் தாருகுவார் கிடைதொறும்  
ஏதமில் கருணைதுய்த் திறையிளங் கோமகன்  
பாதபங் கயமலர் பரவுவார் பலமுறை. 31

என்றிம்மண் னுலகைவிட் டிடுவமென் றெள்ளுவார்  
என்றியாம் வீட்டைடாந திடுவமென் றேகுவார்  
என்றிளங் கொமகற் காண்டுமென் றேகுவார்  
என்றுசே வடிநிழல் புகுவமென் றினைகுவார். 32

சோகபூ மியினெறித் தொடரின்முன் றுறவுறத்  
தேகமவன் பொறையுறத் தெருமர அறுகினும்  
மாகமா கரணித் துறுமெனு மகிழ்வுகொண்  
டேகினை ரூகமோ டேதில்வே தியரோ. 33

சென்றுழிச் சென்றுழிச் செல்லுமன் னிழலென  
நின்றுழி நின்றுழி நின்றுழி வினானும்  
பின்றூடர்ந் தனுகினை பிரிவுரு னறிவுருன்  
ஆன்றுதிக் காய்குவார் சூழ்ச்சியிற் ரெட்டருவான். 34

கருமமே கண்ணைக் கண்டிமுன் செலுமவா  
திருமினோக் குழியறி வீணைச் சேய்கைகள்  
டருமையீ தெமைவிடா தனுகுமா நறிதுமென்  
செருமனத் திருவாங்கு ரேலலீகூ விளிகொள்.

35

வீரியத் தொடும்விளாங் தவணுறும் விரகிலாப்  
ழுரியன் றனைமுகப் பொலிவொடேற் றுபசரித  
தாரியன் சுகமயினு யண்டாஙா யகஞ்ஞுன்  
காரியத் திறமெவன கழுகுகென் றாசெய்தான்.

36

தேசிகக் குராவுகேள் ஜீவர கூட்டினெயனக  
காசையுண இன்டுகம பிககையு மகிலலோ  
கேசஜைச் சிநதைவைத் தீறிலமுத தியைவிழூந்  
துசலர உள்ளாழு முண்டெனக கென்றுமே.

37

சாற்றுமித தகையசா தனமெனக் குண்மையின்  
மாற்றரூந தகையமெய்ம மகிழ்வுளத தூடுலாய்  
ஷாற்றிருந தொழுகவி அலகசம பததெலாம  
போற்றிடா திவவழிப் போநதனன றுறவியாய்.

38

## வெறு

என்றறி வீனை் தியம்பக் கேட்டலும்  
வெனறியம் பகவனை விதேக முத்தியைக்  
கன்றிய வலகையுங களன மாககரும்  
என்றுமுள குவாகதி யெய்தற் பாலரோ.

39

அரும்பெறன் மெய்விச வாசத் தாட்சியின்  
பெருமபய னினைப்பினி லகையப் பெட்புறும  
இருமபியன் மனத்தசோம பேறி யாத்துமம  
விருமபியும் பெருதென விள்ளும் வேதமே.

40

வெறுத்தன அலகவாழ் வெனவோர் வீரியம்  
இறுததனை சான்றெது வென்னி மெப்பினீ  
கறுதத்து மிதமை கரியென பாயிது  
மறுத்திடற் பாலதா மரபு கேட்டியால்.

41

உற்பவ தோடருக் குலக வாவறல  
அற்பமோ வண்றென ஸ்ரிக் லாணமாவிற்  
பற்பலா முயன்றுபாழ் பட்டுத் தாழுகை  
சற்பித வெண்ணத்துக் கவிழ்கின் ரூரோ.

42

தண்ணிரு தயத்தையே சார்ந்து நம்புவோன்  
உன்னரும் பயித்தியோன் மத்த னென்றெரு  
மன்னவ ஞானிசொன் மதிததுக் கொண்டவர  
பன்னருங் கொடுவிடப் பையென் ஒருவரால்.

43

கருதுகென் றூரியன் கழறக் கேட்டலாஞ்  
சுருகிதேர் பனவபொல் லாத துக்குணர்  
இருதய சிலையெத் திசைதத வாய்மையென்  
ஒருதவ றிலாவித யததுக் கொல்லுமோ.

44

நன்றான விதபழு நன்ன டக்கையும்  
ஒன்றினுக கொன்றுசான் றுகி யொத்தலான்  
மன்றல்சேர் முத்தியீட் டின்பம் வாய்த்திடும்  
என்றநம் பிக்கையு மெனக்குன் டோதியால்.

45

வித்தக நவமனி விளைந்து மல்கிய  
அத்தகு சுரங்கல விதய மாகுமால்  
பததெனும் விதிவிலக கோமபும பண்புகடச்  
சத்திய வொழுக்கமே சாற்று நன்னடை.

46

வேதிய மேலினி விளம்பப் பாலதென்  
சாதக பாதகஞ் சாற்று வாயெனக  
கோதிலாக் குணத்தலீ குறிதக கூற்றினிற்  
பாதக முளத்து பகரக் கேட்டியால்.

47

ஒள்ளிய விதபத்தி னெழுங்கு முள்ளுறு  
களளவல் விதபத்தின கபடுங் காட்டுமால்  
உள்ளதை யுள்ளவா அஹாகதத தக்கநம்  
வள்ளலா ருஹாயெனு மாற்றுக் கோடுகல்.

48

ஶக நூற்பிர மாண மாட்டீ  
மெய்திக மூவிரொளி விளக்கை யோம்பிடார்  
போய்திக மிருதயப் புணாப்பை நம்பிவீன்  
ஃதிக விருட்டிழம் படைந்து மாய்வரால்.

49

நன்றுசெய் பவனிலை ரசி ருட்டியில்  
ஒன்றிய நீதிமா னெருவ னும்மிலை  
என்றுமெ லாநர ஹிருத யங்களுங்  
கனமிய தீவினைக் கழுக மென்பவே.

50

சேஞ்சுறு நன்னெறிச் செலவு தீர்ந்தொரீஇக்  
காண்ரு மாறுபாடாய் கள்ளமுங்  
கோண்றுங் குலசிய குறக்குத் தீவழி  
நாணிலா தொழுகுத் னரசு பாவமாம்.

51

புரையறு புண்ணியப் புனிதத் தேமொழி  
கரையறு கபட்டிரு தயத்தின் களளததை  
உளைபடு நடக்கையை யோர மின்றியே  
வரையறைப் படுத்திய மரபு காண்டியால்.

52

இங்நெறி யாய்மறை யியம்பு முண்மையைத்  
தன்னகத் துணாந்தெலாஞு சரியென ரூபபிய  
நன்னர்நெஞ் சேஙலாஞு சுரக்கு நன்னடை  
துன்னிசின் றுரபபடுஞு சூழச்சி காணிது.

53

தன்னுறு கேட்டினை யுணரத் தக்கவங்  
நன்னாநெஞு சுன்னத் நாய் கனறைன்  
உன்னுறு விதஞ்சிறி துளைப்பல கேளைஞுப்  
பன்னுவான் ரூடங்கினன் பார மாததிகன்.

54

காமுறு கினைவையுட் கருத்தின் வஞ்சத்தைத்  
தீமையை யிதயத்துட் டினிந்த தோடத்தை  
நாமுறு கேட்டினை நாடி நமமினுங்  
கோமக னறிவரென றுளங்கொ திக்குமால்.

55

உண்டென கினைக்குநம் முரிய நீதியை  
மண்டிதுாக் கந்தமாய் வரைவ ரல்லது  
கண்டுளாஞு சகிபபரோ கருத ருமபர  
மண்டலா திபரென மனமப நெக்குமால்.

56

கறப்புறு குட்டனோய் கழுமி யாக்கையின்  
உறப்பெலா மழுகிச்சி யொழுகி லோகரால்  
வெறுப்புறு புலையனே னசத்த வெவ்வினை  
பொறுப்பரோ புனிதரென றுள்ளம் பொங்குமால்.

57

இத்திற மறிகிலை யெம்பி யுன்னிடை  
உத்தம விருதய முண்டென் றுள்ளுதி  
விததக வொழுக்குளை யெனவி யக்குதி  
எத்தனை பிழையென வேழை யோாகிலாய்.

58

நீதிமா னெணவுளை நினைக்கு மட்டுத்  
கோதிலாக கிறிஸ்துவின் குறைவி நீதிகொண்  
டாதியான் றிருச்சர னஸ்டகு வாய்லை  
ஏதமின் மெய்விச வாச மெங்குளை.

59

என்றுமெய் யுணர்வகத் தெழுவி யம்பினுன்  
பொன்றிகழ்ந தெனமினிர புகரி னணமதி  
ஒன்றிலிக் குடமென வொருங்கு போக்கியே  
நன்றெது மறிகிலா னவிற்று வானரோ.

60

பாவிகட் காநம பரம ஞேர்ச்சதன்  
ஆயிவிட் டனரவற் கடஙகிக் கீழ்ப்படுங்  
தாவரு நீதியாற் சாபம போககியெங்  
காவல ரெனையங்கி கரிபப ரெனபதும்.

61

புண்ணிய மூர்த்திதம் புண்ணி யத்திலெற்  
கண்ணிய பத்தியின் கருமம யாவுமோ  
அண்ணலுக் காப்பண மாகு மெனபதுந  
திண்ணிய வென்விச வாசச செவ்விகாண்.

62

இவ்விச வாசத்தி லியைநத நீதியுஞ்  
செவ்விய நீதியில ஜீவ ரகையுங்  
கவ்வையின் ரூய்வரு கணககை யோர்கிலை  
எவ்வகை திகைத்தணை யியமடு கென்றனன்.

63

எள்ளரு நல்லவித் திட்டென் செப்பினும்  
அள்ளலோங குவாங்ல மளிக்கு மோபயன்  
ஒளளிய நறுவினா யுண்ட போதினும்  
உளளியின குணஞ்சுறி தொருவற் பாலதோ.

64

எத்திற முடியினு மேழைக் கிண்டியான்  
உதமம மெயவிச வாசத் துண்மையின்  
வித்தக முறையினை விளகக னன்றெஞ்ச  
சித்தமுற ரூரணன் செப்பன் மேயினுன்.

65

உள்ளநுற முன்விச வாசத் துண்மைதான்  
வெள்ளன வெளுத்ததுன துவாயின் மேயதுன்  
பிள்ளைமை யிடையிலவந் துதித்த பேதைஹம  
கொள்ளும்வீண் புத்தியாய்க் குலவிற் ரூமரோ.,

66

சொந்தங்க கிரியையாற் ஜூகுத்த புண்ணியச்  
சிந்தையி னீதிமா னுகத் தேறினை  
அந்தரத் தாமனை யலாததிக காட்டிய  
விந்தையே போலுமால் விகட வேடத்தோய்.

67

நீசராம் பாவனை நீதி மான்களாய்  
மாசறச் செயுவவிச வாசம வலவிதி  
வீசுதண் டனைக்கிடை விலககி ஜேசுவின்  
ஆச்சு புண்ணிய வடைக்க லத்திடும்.

68

பாசமா கிரியையிற் பழுதத வன்விச  
வாசவைக் கூளமோ தீவை வைகலில்  
ாசன்கோ பாக்கினிக் கெதிரானின் றய்ப்பது  
பேசுமாக கிணையுனைப் பிடித்தி டாதுகோல்.

69

நினதுகீழ்ப் படிதலை நீதி யாக்கவே  
புனிதநீ தாதிததன் போந்த தாபெனின்  
மனிதர கூணையெலா மாநு வேலரூட்  
டனித்ததா லன்றுநந் தருமத் தாயவாம்.

70

இப்பெரு மருள்பிடித் திழுக்க வேழைநீ  
துப்புர வனையெனத துணிந்துன னீதியாங்  
தபபரைக கிடங்கரிற் றலைகி முக்குறக  
குப்பு கின்றனை கூறக கேட்டியால்.

71

இத்தனை மனுக்களுக் கிறுத்த தண்டனை  
அததனை யுஞசுமாந தரிய பாடுகள  
உததரித துயியாபபவி யுதவிக் கற்பனை  
புத்தையுங் தழுவினா பரம ஞோசதன்.

72

ஈதுகாண் மெய்விச வாச லக்யம்  
ஆதவி னிதையுளத தாக்க யாண்டகை  
நீதியைப் புளைந்திவ னிலவு வாயெனில  
ஜோதினாட் யெர்பதஞு சொந்த மாமென்றுன்.

73

இச்சையாம் புரவியை யிமுத்திங் குய்ப்பதற்  
குச்சித கிரியையே கவின முனைமையிற்  
குச்சித மாமெனிற் குவல யம்மெலாம  
நிச்சயங் கெடுமென நிறுவ வேண்டுமோ.

74

கிரியைநோக் காமலே கிறிஸ்தி ரக்கர்  
புனாதபு புண்ணியப் பொவிவின் மாட்சியால்  
குரைகடற் புஷ்கரெலா மிரங்கூ கூடுமேல்  
வளாவதென் பாவததை மதிவ லோயென்றுன்.

75

ஆரியன் கேட்டறி வீன னுன்பெயர்  
பேரியற் பொருளானுப பிசுகு ரூமஹுன்  
ழூரிய வாய்மொழி புலப்ப உதுமால  
நீரிய னிலத்திய லெனானு நீமைபோல,

76

கோதியன் மாந்தாக் கோதி லாரென  
நீதிமா னுக்கிடு நீதி மாணபையும  
வேதஞா நீதிகரு விலக்கி நற்கதி  
ஈதலின மரபையு மினானுந தோகிலை.

77

இத்தகை யெனமுன மெடுத்தி யமபிய  
அத்தகு மெய்னிச வாச மாக்கிடும  
உத்தம பலன்களை யுசிதச செய்கையை  
தெக்கு வனவென யாதுந தோகிலை.

78

என்னினுந தெரிப்பலைம மிருத யத்தினை  
முன்னவன கிறிஸ்துவின மூல மாய்ப்பிரான்  
சந்திநிக குய்த்திடுந தணயயன் பாதிய  
பனாருந குணங்களைப பாலித தூடுமோல்.

79

தனதுட லுயிரபொருள் தனககின் ரூமென  
அனவர தாதிபற காககி யன்பினை  
மனமொழி மெய்களின வணங்கி வாழ்த்தியும்  
தினபர வசமுறச செய்யு மாலரோ.

80

சுருதியைச் சுருதியிற் ரேன்று மார்க்கத்தைக்  
கருதிமெய் யுணாவொடு கலந்தம மாககத்து  
வருதிருத் தொண்ட்டா மதிதுள் என்பினாற்  
பருவரல சகித்திடும் பான்மை நல்குமால்.

81

சொற்றவித் துணைகொலோ சகிர்தம் யாவுக்கும்  
உற்றவோர் மூலமா யுமிருத் ரேங்கிய  
அற்றமின் மெய்னிச வாச வாக்கத்தைப்  
பெற்றவ ரேநித்ய ஜீவப் பேறுளா.

82

கருத்தனாங் கிறிஸ்துவின் காட்சி யுற்றிடு  
திருத்தகு மெய்விசு வாசச செவ்வியிற்  
பொருத்தமா மன்புறு கிரியை புண்ணியர்  
அருத்துவா கிருபையா ரமிாத் போனகம்.

83

அன்புறு கிரியையோ டளவ ளாவிடும்  
பொன்புா மெய்விசு வாசம் பூததிடின்  
மன்பெருந் துரிச்சையின் வாயிற் பெய்வதோர்  
கொண்பயில் கலினமாங் குறிக்கொள் வாயென்றுன். 84

அவ்வயிற் கடவுள்வேந் தருட்கு மாரணீ  
எவ்வகை வெளிப்படுத் தினரி வற்கெனச்  
செவ்வியோய் வினவுகென் றாபபச சிரிலா  
அவ்விய னகங்குத் தறைகு வானரோ.

85

விண்ணுல காளியோர் விபுத மைந்தனீக்  
கண்ணதீ மயலறக காண வேகொலாம  
எண்ணிய வெணனநும மிருவா வாய்மையுந்  
திண்ணறி வீனததைத் தெரிக்கு மாலரோ.

86

எத்தனீ யாகவீ ஜெண்ணங் கொள்ளுதிர்  
எத்தனை நுனுக்கமா யெடுத்தி யம்புதீ  
எத்தனை நுமவிசு வாச மெனனிலும்  
அத்தனீக குங்குறை வலலன யானென்றுன்.

87

இத்தலத் தவரெலா மிறைவ ஞேர்ந்திருச்  
சித்தமுய்த துணாகிலா ஜெனமத் தீட்டினுல்  
உத்தம கிறிஸ்துவை யெகக்கிங் குளஞ்சை  
அத்தனே வெளிப்படை. யாக்க வேண்டுமால்.

88

தெய்விக வெளிப்படைத் தேற்ற மின்றெனில்  
உயவருள் பவாத்திருக் குமர னுற்றவர்  
தைவிகா தநதையி அளரெ னத்தகு  
மெய்வெளி வருவகை யாது விளெளனு.

89

வேதிய ஜெல்லையே விசய மாய்விளித்  
தாதர வோடுகம் மான்ம ரக்ஷின  
காதலாய் நட்பமாய்க் கருது ருமல்யாம்  
பேதமை யாலெமிற் பினங்கற் பாலதோ.

90

சிருட்டிக ராகிய தேவ தங்கதைம்  
அருட்டுண மைந்தனை யறியு மாறிவண்  
தெருட்டினு ஸன்றியார் தெருள வல்லவன்  
பொருட்டிற னறிதவன் புகன்ற துண்மைகாண். 91

புன்னர ஜீவகாப் புரக்கப் போந்தவம்  
மனஞாரு சுதனையா மனத்து ஞப்பதற்  
குன்னத்த் தரசனே யுவநது நமயகத  
தின்னருட் கிரியையை யியற்ற வேண்டுமால். 92

மாயமின் மெய்விச வாச மாட்சியை  
நீயறிந் திலைகிறி தேனு சின்னிகல்  
வாயுஞா தெரித்தமேல் வருநிபப பந்ததை  
ஆயுதி யாயுணாந தறிதி தாழ்த்திடேல. 93

‘ஜேசுவே யடைக்கலம ஜைகத்தி னுக்கெலாம்  
ஸசனு மவாகும ரேசன் பக்கலில  
ஆசையோ டேவினாந் தடுபபை யாயிலுன்  
பாசவெவ் வினைகள்வோ பறியுங் காண்டியால். 94

பாவநி வாரணப் பயனி தொன்றுகொல்  
தேவகோ பாககினைத் திகிலு சீங்கிடும்  
ஜீவர கூண்ணுமெய் வாழ்வுஞ் சித்தியாம்  
ஆவலித் தோடுதி யகங்கு விந்தரோ. 95

சொன்மதி யிவ்வெலாஞ் சுருதி கூறுமெய்  
நன்மதி யாதவி னயநதுட் கொண்டுளீ  
உன்மதி யீனதை யொருவி யொலலையே  
சென்மதி கிறிஸ்துவைச் சேஷி யென்றனன். 96

ஒள்ளியீர படப்படத் துகைக்கு மாறுபோல்  
துள்ளுகிர் நடையிலு மெனக்குத் துரமால்  
மெள்ளமெள் எத்தனி வருவல் விட்டுமூற்  
கொள்ளுதி ரென்றனன் குண்ததைக் கொள்கிலான். 97

வாட்படை யணையசொல் வழங்கக் கேட்பினுங்  
கோட்படா மனத்தினன் குறிக்கொண் டான்வன்  
கேட்பினுங் கேட்கிலாத் தகைய கேள்வியாற்  
ரேட்குருச் செவியெலுஞ் சொற்பொய் யாவதோ. 98

ஆரியன் ரேழனீ நோக்கி யையலீண்  
காரிய மினியிவண் காலம் போககுதல்  
சிரிய கதிவழி விளாநது சேறலே  
குரிய மதியெமக் கென்று கூறினுன். 99

ஆமிதே கருமமென் றவனு நேர்ந்தனன்  
மீமகி பதிதிரு வருளீ வேண்டினா  
பாமரன் றனீயொரீஇப் பாதை பற்றினூர்  
கோமகன் றிருபுகழ் குறிக்கொண் டென்பவே. 100

## வெறு.

லீவவழி செல்பொழுது தேசிகனு மேழைப்  
பாவியறி லீனனமுடி விறப்படரு முககப்  
போவதை சி ணைக்கெதனுளம் புண்படுவ தைய  
ஆவதினி யாதுசெய லாவழிய வங்கோ. 101

என்றுபரி தாபமொடி யமபறுாகம் கிககை  
ஒன்றுமதி யெத்தனையு ஸாதுமறி வீனன்  
பொன்றுமலுமி யூடுதனி போவதுது ள்கதான்  
நன்றநியு மெந்தையிதி ஞமைபவில் தெனே. 102

பித்துலக மாயவலீ யூடுபிணி யுன்டு  
மததமுறு மாயபுரி யினபறுகு தேறும்  
உய்ததுணாவி லாதுபடு மோசமுறு கினரூர்  
இத்தகைய ரெத்தனைய ரென்பனுனக கென்றுன். 103

தூயகஸி சேஷவொளி தோற்றரிய தாகப்  
பேயலகை யாயபிர பஞ்சவதி காரி  
மாயவிச வாசிஹன்ம னக கருடு செய்தான்  
ஆயதிவ கைததெனினு மையவிது கேணுமோ. 104

சோரவழி யூடுதிரி துங்கநாத மக்கும்  
பாரமிகு பாவவனை வுண்டுபய முண்டென்  
ரேரினுமி யறகையறி வீனமுற லாலே  
சீரடையு மாக்கமில ராயுணாவு தேய்வார். 105

முற்றுங்கலு னாக்கியொடு மூன்றனஸ் தாபம்  
உற்றவிடை யாததுமால அாசியமி தென்னுத்  
தேற்றவண ராததுசி தைக்கவகை செய்து  
துற்றுடலி னிச்சைவழி யிற்றுவினிவு கொள்வார். 106

இன்னவகை யாயவனர் வாதியித யத்தில்  
துன்னிதிலை பெற்றிமெ னிற்சருதி கூறும்  
நன்னெறிபு குத்துமென நமபிகரு துற்றுய்  
அந்நெறிதெ ரிபபலென வாரணனவி ரிப்பான். 107

பாவபய முன்னைப யம்பகரி ரண்டில்  
ஒவலுறு முன்னையதி டைக்கிடையு யிாத்துத்  
தேவபய முன்ஞூறுமெ னிற்றிகழ்யெய்ஞ் ஞானம்  
மேமைது ஓவளிதிவி லக்கின்வழி யும்ககும். 108

தீத்தொழிலை விட்டொருவு கென்றுமதி செப்பும்  
மாத்தகைய ரஷ்கஹா நாடி வழி பட்டுன  
ஆத்துமனி ரஷ்கூபெறு கென்றநிவு றத்துங்  
தோத்திரஜே பங்கலீய கத்திடைதொ ருக்கும். 109

உத்தமாகல் லாவியறி ஐட்டுமுறை பற்றிச்  
சுத்தமன ரம்மியசு சீலச்சிர தங்கள்  
வித்தகவி வேகமின மேவியருள் வேத  
சத்தியமு றைககுநிலை தங்குதரிப் பிக்கும். 110

இப்பெருந ஸந்தருவ தேதுபய மதுவே  
செபபரிய தேவபய மற்றிதுதெ னிந்தோர்  
தபபிலவிசு வாசமுறை சாநத்திறதி காறும  
ஒப்பரிய வுக்கமாவோ முக்கநெறி நிற்பா. 111

செவ்விதிக முத்தமப யத்தினுறு சிலம்  
இவ்வகைய வென்றுதுணி யாகவறி வீனர்  
வெவ்வியபி சாகுளமவி ளோத்ததென வெண்ணி  
அவவியல்கெ தெதுளாம டக்கியலை வாரால். 112

ஐயவிது காறுமறி வீணனியல் பேசி  
ஸ்மையலுறு சோகமனு காதுவழி வந்தேம்  
வையகவு ழிக்கடையின் மலகுபெரு வாழ்க்கை  
கையுறவு தெதுனமி தோகடிகை தூரம். 113

என்றகம கிழ்ச்சியோடி சைந்துவழி யேகி  
வென்றிபுனை வெதியன்னி னமபிடவி யந்து  
நன்றுமிக நன்றெனங்ம் பிக்கையுந டந்தான்  
ஒன்றியிரு வோருநெறி யேகினரு வந்தே. 114

அறிவீன வர்ச்சிதப் படலம் முற்றிற்று.

நிலைகேட்டுத்தியர் விவரணப் படலம்.

---

ஷசிபுகு மாறுசெலு ரூவினாரு வாமே  
ஆசமுகம் பிககைவிச் வாசியைய தீதுப்  
பேசின்டை கூடினானேர் பேதமில ராக  
ஸசினைவ முத்திநெறி யேகினர்வி ளாங்தே.

1

அங்கனைரு சூழலைய உத்துமறை தேர்ந்த  
புங்கவனம் பிககைமுக நோக்கிமதி பூத்தோய்  
கங்குலித யத்துநிலை கேட்டுனைரு கஞ்சன்  
எங்குளன றிந்தனைகொ லோடுகறி யென்றுன்.

2

நன்றறிவ னானவனை நாணயபு ரத்துக்  
கொன்றியவ மார்க்கபுர மென்பதவ னாராம்  
முன்றனையு னாரதுபய முற்றுமன முட்டி  
மன்றனகர் யாத்திரைம தித்தனனை ருக்கால்.

3

மாயங்க ரிக்கருக மார்க்கபுர வாயில்  
ஆயதுகொ டென்வயின உத்துகிலை கேடன்  
மேயவனா வம்பயமும வினைவிழி வழிநீர்  
யயவள முங்குவனி ரகைஷயைவி னுவி.

4

பண்டுபல காலவன கத்தெழுப யத்தைக்  
கொண்டுமிரு கண்கலுழி கோத்திடுகு றிப்பைபக்  
கண்டுமிவ அுக்குயிரி ரகைபெறு கவலை  
உண்டுமென நயபிமன முருகியதெ னக்கும்.

5

இப்பரிசி ருப்பினுநம் மீசனைரு சித்தம்  
எபபரிசீச னுவதைய றந்தினிதி யற்ற  
ஒப்பிக்கைடை கொள்கிலர்கண் ளீங்நியு குக்கும்  
அப்பரிசி னென்பயனெ னுச்சிறிதை யுற்றேன்.

6

எத்தனைய ரோபரம நாமமெடுத் தோதிக்  
கத்துபவ ரல்லர்கதி காண்பவர்க ருத்தன்  
சித்தமறி வற்றதுசெ யற்குளம கிழந்த  
உத்தமர்க ளேயெனுமு னாத்திறமு னர்ந்தேன்.

7

ஆங்கவன சத்தயல்தன் மீட்சியும் ரப்பின்  
வாங்கியுமெ னப்பெயர்வ திந்தமதி கேடர்  
நீங்கரிய நட்பினரி வற்கவாநி கழுத்துங்  
தீங்குமொழி கொண்டெடமுந் சிந்தனைதொ ஸித்தான். 8

ஜியங்கிலை கெடன்முத லாயவர்தி றத்தென்  
நொய்யமதி யிற்படுக ருத்தைநுவல வன்பின்  
செய்யமதி யுள்ளாறைதெ ரித்தியினி தென்னு  
மையறுநம் பிககைமுன்வ குத்திடுவ தானுன். 9

இங்குறிப டைத்தவர்தம் மின்னறுமு பாவச்  
சிக்குனமெ மும்பநர கத்திகில டைந்து  
புக்கரிய வானகதிபு குந்திடவி ரும்பி  
முக்கியவி ரக்ஷஷாழி செல்லமுயல கின்றூர். 10

பின்னர்கில வைகலொரு பெற்றிகழி யப்போப்  
அன்னர்பிற விக்குணம கத்திடையெ மும்பி  
முன்னுறுமு ணாச்சியையொ ருங்கறமு ருக்க  
நன்னெறியொ ரிழுமனெறி நச்சிதுழழ கின்றூர். 11

மேதகுவை தீகநடை வித்தகவி வேகஞ்  
சாதுகுண சிலமொடி தர்மநெறி யாவும்  
ஒதுபிற விக்குணமு யர்ந்திடலோ ழிக்கும்  
ஏதுகுண மேவிடம தற்கடிமை யெல்லாம். 12

ஆண்டகைகி றிஸ்துவைய றிருவறி வாலே  
தீண்டரும சுதாவுல கத்துநெறி சீத்து  
மீண்டவர்ம றுத்துமவ்வி டாக்குள்விழு வாரேன்  
மூண்டெடமுபல் கேடுவர் முன்னையிலும் பின்னே. 13

நீதிநெறி நீர்மையை றிந்துமதி னின்றும்  
மாதகைய கட்டளைய வல்லிதின்வ ணாநு  
போதலினு முந்துறவப் போதமடை யாமே  
மேதினியி னாடலைதன் மிக்கநல மன்றே. 14

கக்கியத யின்றகடை காத்துயிர்க ழிக்குங்  
குக்கல்கழு வப்படினுங் கொதுபட வொல்லை  
புக்குளைபு ரண்டலையுங் கோலமது போவிம்  
மக்களும் சுத்தநெறி யூடிமறி வாரால். 15

ச வ ற .

பிறவித் தீக்குணச் செயலிது பிரபஞ்ச மயக்கின்  
உறவு மசசமு மேவிட நாகசச மொடுங்கி  
மறவி யாதலி இலகினப நுகாந்துயிரா வாழ்தல்  
அநவி யற்கையென ரகக்கரி மழுகுகின றால். 16

அலகி லாரண நூனெறி பிடித்தலி வையா  
துலக நினதைமேன மேலுமு பாதிதொக ரோங்குங்  
கலக மாமதாற் நாதிரோ பாயத்தாற் கழிப்பாம  
இலகு மாயுளென நெண்ணியும பின்னிடை கின்றூர். 17

புது காச்சியை விழைந்திறு மைந்துயிரா போலத்  
தலம ருததுபன் போகத்துத் தலைதடு மாறிச  
சலவு மாயவின பங்களீத் துய்த்தகந் துலககிக்  
குலவு நலூணா வணைத்ததயும புதைப்பரிக் கொடியோர். 18

மேவு நன்னெறி யால்வரு வெட்கத்தி னிடறி  
ஒளி லாணவத் தருக்கினு னலூணா வொழிந்து  
விவின றுய்வரும வேதனீக கிடங்காலிழு கின்றூர்  
தேவ பத்தியி னலத்தையுற் றுப்கிலாச சித்தா. 19

சலவு பாவமும் பயங்கரத் தொகுதியுஞ் சூழ்ந்து  
நிலகி மேலவரு மாக்கினை தீபபைப்படின னிலைவந்து  
விலவி லத்தக நடுங்கலில் விருப்பமின் றுகி  
உலவு கின்றன பாவத்தி அரசலா டுததா. 20

மூல மாயகத் தெழும்புஙல் ஹணாச்சியை முறையே  
பால னாருசெய்து காக்கினற பத்திமைக குழுக்கள்  
மேலை நிரப்பாத விழவிலே ஷீழநழுவி வதனமுன்  
சால வேயடைக கலமடுகுஞ் துய்குவா சரதம. 21

தந்தை கேட்டிசன் மாக்கத்து நடுங்கிலை தவறி  
வெந்துன் மாாக்கத்துக் கவிழ்த்துமே துக்களோ விதங்தேன்  
ஏந்த வாறுபின் வாங்குகின றுரேன வெடுத்துச்  
கினதை யாராநி தெரிக்கென வேதியன் நெரிப்பான். 22

தெள்ளி யோய்ந்கிலை கேடனு தியரகங் தெளிந்தங்  
குள்ள கோதெலா நனிவடித துணாத்தணை யுள்ளம்  
விள்ளு நலூணா வோடெடமு மெய்மனஸ் தாபங்  
கொள்ளு நீரே நிலைச காநிற்குஞ் குணத்தா. 23

நின்ற என்னிலை தவறிப்பின் வாங்கிடு சீசர்  
சென்று சென்றுதுன் மாக்கத்துச் சிக்குனுஞ் சோகேள்  
நன்று தெய்வத்தை மரணத்தை ரகவெங்கி சிறையை  
ஒன்று மூள்கிளா மறதியே மூலவுற் பாதம்.

24

வேத வைதிக வொழுக்கெலா முறைமுறை விடுதல்  
சாத கம்பெறு பாவத்தை யிச்சையைத் தழுவல்  
பேத மைத்துணி கரங்கொடு பிரபஞ்ச மயககம்  
இது சற்கரு மகங்களை யொழிதலே யுபயம்.

25

இனைய தூர்க்குண சிலங்க விதயத்துக் கெழுமிக்  
கனவு போன்றுசின் னுட்செலக் கருத்திடைக் கதித்து  
நினைவி னேங்கிப்பின் வாக்கினுஞ் செயலினு நிலவி  
வினையி னுல்வர வரவெளிப் படடிடுமே விரகாய்.

26

மெய்க்கி நிஸ்தவர் கூட்டுற விழிவென விடுவர்  
பொய்க்கு ருக்களொன நிகழுவ ரறவாப் பொதிந்து  
வைக்குந தீமைக்குப் புகல்சொல் மறையவ ருள்ளங்  
கைக்கு ஓன்னா முளோத்தததன் றெள்ளுவா கடுகி.

27

ஜெகந்த மூழத்திடு சிற்றின்பப் பிரியருல் லாசர்  
முகநது கொள்பொரு ளாசையா முமுக்குடி வெறியர்  
அகந்தை யாளாபே ருண்டிய ராயமற நிவரோ  
ஏகநது நண்பராய்க் கூட்டுண்டு களிப்பரிங் குழன்றே.

28

வைகல் சிற்சில கழியமை வரம்பிலாப் பாவச்  
செய்க லந்தனு போகத்தை விளைப்பதே செயலாய்  
உய்க லாநெறிக் கோடியா டித்திரிச துலவிப்  
பொய்க லந்தவா னைவிறப் பொன்றவர் முடிவில்.

29

இத்தி றத்தருக் கிரங்கிளம் மிரக்கு மூத்தி  
அதது டக்கினின் றகற்றியும் வருளில ராயின்  
தத்த மக்குவைப் பாக்கிய கெடுசிதிச் சலத்கிக  
குத்தி யோகம்பெற் றுழல்வரா அழியோ டீழி.

30

என்றிவ் வாறுதாத் துறுசிலை கெட்டுப்பின் வாங்கித்  
தன்று கீஸப்பெரு மீட்பினி யுண்டெனத் தருக்கும்  
பொன்று தீக்குண வியல்பெலாம் போகவிட் டிடுதுந்  
துஞ்று சோகழு மியினேடு மென்றனன் றாயோன்.

31

சொற்ற வாய்மைகேட் டிளத்துண்மை ஞானத்தைத் தொகுத்துத்  
துற்று சோகழு மியிற்படு முயக்கெலாங் தொலீய  
முற்று நீத்தன மெனுங்குது கத்தொடு முடுகி  
நற்ற வத்தனே டெகின எம்பிக்கை யொருவான். 32

நிலைகேடனுதியர் விவரணப் படலம் முற்றிற்று.

ஆரணியபருவம் கலி, 739.





## இரகூணிய யாத்திரிகய்.

ஐந்தாவது: இரகூணிய பருவம்.

தமிழ்கேட்டிரப் படலம்.

உடலுயிர் கண்ணிமை யொத்த மாட்சியர்  
படரூறு மனந்தரின் படுகர் வைப்பையும்  
நடலீயார் பிரபஞ்ச நக்ச வாழ்க்கையின்  
கடையையுங் கடந்துமெய் வாழ்வைக் கண்ணுற்றூர். 1

பல்வளங் களுங்குழிஇப் பரம பாகையின்  
கல்லியினு செல்வமுங் கவின்கொண் டோங்கிய  
நல்வள நாட்டையூ டூஷி எம்பிராண்  
மல்வள நகர்புகு மாககஞ் செந்தநால். 2

புயனினா போதுளிய பொதும்ப ரும்பல  
பயிர்வளங் செறிந்தெழில் படர்ந்த பாக்கரும்  
வியனிலப் பரப்புநல் விளாயும் யானமும்  
மயலறு காட்சியின் மயங்கு மாலது. 3

வானமும் ழுமியு மினைந்த மாண்பது  
ஞானமும் நன்மையு நனிக தித்தது  
தீனமு மீனமுஞ் சேர்வின் ரூயாதெவல்  
ஆனமும் பாவமு மொழிந்த ஸிரது. 4

ஆரிய ரேகுடி யமையத் தக்கது  
ழுரிய ரவ்வழி புகப்பெ றுதது  
குரியன் கதிரன வரதங் துண்ணலால்  
காரிரு ளெங்கனுங் காட்டு ணதது. 5

புனிதமே யெங்கனும் பொலியும் பொற்பது  
தனிதமா ராண்மழை பொழியுஞ் சால்பது  
மனிதர்வா னவரென மருளத் தக்கது  
நனிதவ வொழுக்கத்தி னலங்கொண் மொய்ம்பது. 6

புண்ணிய நதிவளம் பொருந்து பொற்பது  
தன்னளித தடங்களின் பெருக்கஞ் சான்றது  
கண்ணிய பாரிவளாக கவின்கொள் காட்சியின்  
வண்ணமித் துணையென வகுக்கொ னுதது. 7

சிலமு மொழுக்கமுங் திகழ்த் செவ்வியிற்  
பாலோடு தேங்கலந் தோடும் பாலது  
ஞாலமுற் றுநதொகூட நன்க ருநதினுஞ்  
சாலவும் பயன்படுந தகைமை சான்றது. 8

கருமட்டு மிரின்கடைக் கண்ண தாயது  
திருமலைச் சாரலே டிசைந்த சீரது  
மருமலி தருமலாச சேரலீல வாய்ந்தது  
தருமசேத் திரமெனப பெயாத மீழ்த்தது. 9

அக்தரு சேத்திரத் தணிகொண் மாட்சியைச்  
சத்திப் நிலைபெறு தகைக்கண னூடியின்  
பக்தியின் சிழிக்கொடு பாபபி னல்வது  
வித்திரிப் புரையியல் விளக்கற் பாலதோ. 10

## வேறு

இன்ன னாந்தகு பரமசா தணங்களோ டிசைந்து  
மலனு ஞானங்கல வளநதரு தருமசேத் திரத்தைத்  
அனனு மாத்திரத் தாரணக கிழவராங் தூயோ  
பணன ருமபர மானந்த பரவச ரானா. 11

பனிதி கழ்தவண் புதுமலர்ப் பரிமளம் பரம்பித்  
தனித மாமதுத துளிபடு தண்டலைப் பரபபில  
நனித வழ்ந்துலா நுநதென்றன் மெய்யுற நனுகப்  
புனித ராயின ரிருவரும் பொன்னேளி மருவி. 12

மாய மார்பிர பஞ்சத்து மயக்கினி மருவாத்  
தூய சேத்திர மடைந்தன மாலெனத் தொழுது  
மேய தோத்திரம் புரிந்தனர் விண்ணுல காஞும்  
நாய கண்ணருட் டுணைமயை நன்றியோ டள்ளி. 13

இனைய சீலராய் கண்ணறி பிடித்திரு வோருங்  
தினைய ஜெத்துநோ வின்றியுள் எதிசயஞ் சிறப்பத்  
துனைவி னேகுழி வரமபறு காட்சியைத் தொகுததுப  
புனையும் வேதியன் ரேழுறகுக காட்டினன் புகலவான். 14

கூரும் ரேங்கிய மதிவலோய் கொற்றவன் மகிமைச்  
சீருந் ரேங்கிய திருங்க ரணிததுறுஞ் செயலால்  
ஏருந் ரேங்குபைம் பொனமய வெழிலுருப படைத்திப்  
பாரும் ரேங்கிய சராசரப் பகுகிளன் பாராய். 15

நின்னை யந்திச முத்தம நிருமல வரசன்  
தண்ணை ஸிபபெருக காவத்த தருமசேத திரமென்  
றெண்ண ரும்பல வளங்கறை தெங்கனு மலிந்து  
கண்ண திபபடு காட்சியே தெரிபபன காறைய். 16

என்னு யிரக்கருக் துணைவவித் தலத்தவ ரெல்லாம்  
மன்னா கோமகன குருதீச் ராடிய மரபாற்  
செந்தி ரததபொன அருவொளி திகழ்ந்தமே னியராய்ப்  
பன்ன ருமமெழில் படைத்துள புதுமையைப் பாராய். 17

அனித விர்த்தருந துணைபுரி தோழித் தேயப்  
புனிதர் வாய்மலா பொழிதரு புதுமொழித தெண்போல  
நனிதி கழ்ந்தமுந திரிகையி னறங்கொழுங குலைகள்  
கனித ரும்புது நறைவிரி காட்சியைக காறைய். 18

உரவு ஸீதிலத் தருட்டிர வியம்பெற்ற உரவோய்  
இரவு மின்றுறு துயிலுமின் ரூதவி னெங்கும்  
புரவ வண்றிரு வடிககணபு பொருந்திய புனிதா  
பரவ சதனுயில விளைக்கணற புதுமையைப் பாராய். 19

உரம ஜெந்தமெய் யுத்தம விந்திலத் தூரவோர்  
காவி லாதகம புறமெங்கு முண்மையே கவினப்  
புரவ வண்சித்தம போற்புரி புனிதமாச் செயலாற்  
பரம ராஜ்ஞியம் வந்துற்ற பரிசினைப் பாராய். 20

அற்பு மலகிய வாருயிர்த் தோழுங் மருமைத்  
தற்ப ரண்சுதன் பிராட்டியோ டுலவுவான் சமைத்த  
விற்ப முத்தபைப் பொன்மலாப் பரிமளாம் விசங்  
கற்ப கச்செழுங் காவனத் தெழுவினலங் காறைய். 21

மீய யர்ந்தவா னடிள வரசன்விற் திருக்கத்  
தூய பொன்னலுடு மின்னையும் வெயிலையுங் தொகுத்து  
மேய பன்மணி குயின்றுவிண் னுறமிளிர்க் தெங்கும்  
பாயி ருஞ்கடர் பரப்புமண் டபநிலை பாராய்.

22

நமபர் நாட்டிய நம்பிக்கை யுருக்கொண்ட நண்ப  
இம்பர் நாட்டிய திருச்சபை யெனுமண வாட்டிக்  
கும்பா நாட்டிள வரசன்செய் யோப்புடன் படிக்கைக்  
கம்ப நாட்டிய திருமணப் பந்தலைக் காணுய்.

23

புரையின் மெய்விசு வாசவிப் புனிதசேத் திரத்தின்  
தலையில் வந்துவந் தெகின்ற சாரண விபுதர்  
விளைய லாந்தபொற் றுமாத் திருமுக விளக்கங்  
கலையில் பேரின்ப மகிழ்ச்சியைத் தெரிப்பன காணுய்.

24

ஞான நண்பபொன் னகரணித் தெமக்கினி நலிற்றில்  
வான கத்தர சன்றிரு வோலகக மன்றில்  
ஆன கததொணி யோடெழு மாரண கீத  
கான கந்தரு வஞ்செவி மடுப்பன காணுய்.

25

எம்பி யின்னிலை யாடியி விளையில்பே ரின்பச்  
செம்பொன் மாளிகை திருக்கடை திருநெடு வீதி  
உம்ப ரோங்குகோ புரமகி மைத்திர ஞுயர்ந்த  
பைம்பொ னினுசிமா நகருருக காட்டுவ பாராய்.

26

எனம னககினி யாய்சரு வேசர னசம்  
நன்மை நந்குண நன்னடை நன்மனச சான்று  
தன்ம பாலனா தலையன்பு சாந்தமென் றினைய  
பன்ம ணிதிரிள புனாகுண னிதிகளைப் பாராய்.

27

தெள்ளி யோயிந்தக் திவ்விய சேத்திர மெங்கும்  
உள்ளு றப்பளிங் கெனத்தெளிந் துறுமணங் கமழும்  
வள்ள வாய்மலர்க் திதழிண்ட மதுத்துளி மல்கிப்  
பள்ள நீசகத் தலர்முக வனசங்கள் பாராய்.

28

இல் நன்மையைத் தெரிந்துளாங் திரும்பிய செய்யோய்  
தேவ மெந்தனேர் சோத்தியைச சேத்திர மடங்கை  
ஆவ லிற்புணை தேத்திசை யாமென வணிகொள்  
காவ கததெழு புள்ளொலி காட்டுவ காணுய்.

29

இனைய யாவையும் வயின்றேறுங் தோழுகுக் கியப்பிக்  
சினைய லர்ந்தழுங் காவகச் செழும்பொழி னடுவண்  
வளையும் பொற்றிரு மாமணி மண்டப மடுத்தான்  
நினைவி னீங்கலா நம்பிக்கை யோடுமாந் நினிர்த்தன். 30

திருக்கு லாவுமம் முன்றிலிற் நிவ்விய ஜோதி  
விருக்க மல்குமோர் சூழலில் வேதிய ரிருவர்  
மருக்கு லாஷிய மலர்செறி யசோகத்தை மருவி  
உருக்கு மண்டபப் பொலிவுகண் உவப்புட னிருக்தார். 31

ஆய பொழுத்து வணபரி பாலக ரடுத்துத்  
தூய யாத்தினாக் குறியினு லவாநிலை துணிந்து  
சேய நண்மொழி நிகழ்த்தினுங் நெறிக்கிடை நிகழ்ந்த  
சேய காரியங் தெரிக்கென வேதியன் நெரிப்ப. 32

நன்று கேட்டுளக் களிப்பொடு நாயகற் பரவி  
நின்று செவ்வியீ பிரபஞ்ச னிருவிசா ரத்து  
மன்றி ருந்துமிவ வளமபடு தருமசேத் திரத்து  
முன்றில வந்தனிர் திருவருண் மாட்சியே முற்றும். 33

ஐயன் மீரினித் துண்பமின் றுயினு மாண்டோர்  
மையி ருட்படு மரணத்தை வரண்முறை நீங்கித்  
துய்ய வாயவக் க்காபபடிற் சுவாககபே ரினபங்  
கைய தாகுமா லென்றுளங் கணிந்துரை யாடி. 34

வம்மி னீண்டென மலர்க்கரங் கொளுவியும் யானத்  
தெம்ம ருங்கினு மிசைநுதள புதுமையைக காட்டி  
அம்ம வீதிதென் றமைவெலா மகமுறத் தெருட்டி  
மம்மார் நீங்கிய மதிவலீ கேண்மென வகுபபா. 35

மரும விந்தவிச் செழுமலர்க் காவொடு மலிந்த  
தரும சேத்திரப் பகுகியின் சருவலோ கேசன்  
திரும கற்குரித் தாமிவண் செறிபலன் யாவும்  
ஒரும ஏத்தயாத் திரிகருக் குரிமையா முனாககில். 36

மறியுங் தண்புணன் மடுவுண்டு நதியுண்டு வளையக்  
கறையி லாதவெண் டுகிதுவுண்டு கவினணி யுண்டு  
நறிய முப்பழக் கணியுண்டு தீம்பழ நறையும்  
நிறைய வண்டுபோ னகமுண்டிண் நிலத்தினி லெங்கும். 37

தங்க மாளிகைத் தலமுண்டு தலைவனைப் பாவப்  
பொங்கு மாதவப் புளையுண்டு புகதுநா திசம்த்த  
எங்கும் வேதியக் குழுக்களுண் டாதலி னெயரீ  
இங்க ருதுசின் ஞடகழி மனனை விசைத்தார்.

38

என்ற விண்ணிசை வாசகஞ் செவிமடுத் திறம்சூ  
தோன்றி வேதிய ரீருவரு முவபபொடங் கவாக்கு  
நன்றி கூறிவந் தனஞ்சொலி நயந்தினி திருந்தா  
துன்று கற்பகச சோலைவா யருந்தவச சூழல்.

39

புனித நீபடி நாடுவர் பூந்துகில் வளைவர்  
கனித னீமையிற கடவுளைக் கைகுவித திறைஞ்சீ  
இனிது போனக மருந்துவ ரிண்ணிசை பயிலவா  
துனித விராந்தன வரதமுந தோத்திரம புரிவார்.

40

நாத எததெழில் கண்டுகண் டலவுவர் நாளுஞ்  
சந்த ஞடபிப் பொதுமயரிற நடந்துயில் கொள்ளர்  
ஷிந்தை யாயப்பல் காடசியை வியந்துளங் களிப்பா  
முந்தி ரிபபழ நறையுண்டு தேக்குவா முறையால்.

41

துன்னு மாதவக குழுவொடு தோழமை கொள்வார  
பன்னு வேதிய ரோடுசம பாஷ்டை பயில்வார  
பொனன காததொனி செவிமடுத் துளக்களி பூப்பார்  
இனன வாறவனை வைகலோ சிலகழிந திடுங்கால்.

42

உம்பர் மேயசீ யோன்யலை யுன்னத் தீதம்  
பமப வேதிய ஏகததுறை யாததுமப பன்னி  
எமபி ராணாநே சாநத்தலைக் கூடுநா ஸௌதெவன்  
றைமபு லனக்ஞ மயங்கிமெய் யவசமுற் றயாந்தாள்.

43

தூந லந்திகழ் காதடையேய் சுடச்சுடத் துய்க்கும்  
பான லந்திக முண்வது மருந்திலள் பதைப்பாள்  
கான வேடுவா வலைபபடு மானெனக் கலங்கி  
ஊன ளோந்ததன் னுயிர்துழித் துளளமுந குலைவாள்.

44

ஆசை நாயக னருளூரு வெளியினு லயர்வாள்  
தேச லாவிய திருமுகத் தொளியகங் திளோப்பாள்  
சிசி யிவவுடற் சுமையென்று தீவலென் றினைவாள்  
ஒச மாற்றரி தாய்மிக நெட்டுயிரப் பெறிவாள்.

45

உலக பாசங்க ஸொழிந்துந்தம் முயிர்க்குயி ராகி  
இலகு மாத்தும னேசர்பா லாஸைமிக் கேங்கி  
விலகி னேசபா சத்தினை விறுகுற விசிப்புண்  
டலகி லாததுமத் துயரடைந் தாக்கையுந் தளர்வாள். 46

அருமை நாயகன் மூட்டிய வாகைநோய் தணியா  
தெரிமு சத்துற்ற மெழுகென விளகியுள் ஞாடவாள்  
திருமு கச்செவ்வி காண்குறுஞ் செவ்விடீ விதெஙை  
கருமு கிறஹளி காணகிலாப பயிரெனக கரிவாள். 47

உத்த மந்திக முன்புமிக் குயிர்க்குயி ராய  
வித்த கண்றிறத் தோங்கிய விரகதா பச்தாற்  
சித்த சஞ்சலன கதித்தலிற் மெருமர அழுந்து  
பித்த ரிறறிகைத் தலமரீஇ மருண்டேபே துறுவாள். 48

பண்டு பாரிடச சூழலின மாதவிப பாங்காக்  
கண்டு நெஞ்சையுங கருததையுங கவாநதுடன் மணந்து  
கொண்டு வங்தொரு குறியிடத் துய்ததருட் கனிவாய்  
விணாட மெய்ததிரு வாகடெலா சினைநதுவெய் துயிரப்பாள். 49

எது செய்குதி ரெண்டெனுரு னேசபா லெங்காங்  
காத் னேந்ககொரு மருநதுமுண் டோவவா கனிவாய்ப்  
போது மலகுபுத தமுதலா லெந்ரகம புலந்து  
மீது மீதெரி தவழ்ந்தென வெந்துபுண் படுவாள். 50

அழுத னெட்டுயிர்த் தமுங்குதல் சோருத லவாவி  
எழுதல் வீழுத விரகங்குத விருகரங் கூப்பித  
தொழுத லாதிய ரெழிலலாற் ரெழிலின்றித் துயர்வாள்  
உழுவ லணபினிற் கொடித்தியா துவரிசு முலகில. 51

ளர்ந்தெழு காதலால் வெவ்விடா பழுத்த  
தீககொ டுஞ்சிறை மீட்டுமென் னுயகன் செறுக்கும்  
ஆக்கை வெஞ்சிறை மீட்டெடைனை பாணைக்கில ரென்னுக்  
கூக்கு ரற்படுத தமுங்கிததன் ஞருயியா குறையும. 52

இருண்ட பாதலப் படுகர்நின் மெடுத்தபே ரன்பை  
உருண்ட சிந்தையின் மறந்தன ஞுலென வுள்ளித்  
தெருண்டென் னுயகன் வரவிடு தூதொன்று சேரின்  
மழுண்ட புன்மைபோய் மாறுமென ரெருகிலை மதிக்கும். 53

அன்பு லப்பிலா னடித்தொழும் பாற்றுதம் குதவாப்  
புன்பு லாலுடற் பொறைசுமான தெத்தனீ பொழுது  
மன்பு விப்பொறை யாய்த்திரி வேவனை மயங்குஞ்  
தன்பு லப்பகை யவித்தயோ சியாநிலை சாரும்.

54

கேள்வி.

பன்ன ரும்பர லோகப தவிடீத்  
தினரி லத்துவங் தெய்திய வீசனூர்  
மன்னு மன்பும யத்திரு மேனியை  
உன்னி யுன்னித்தன் னுள்ளமு ருகுவாள்.

55

துருவி வங்தெனைத் தொண்டுப டுத்தவும்  
பொருவில பேரின்ப போகத்தை யூட்டவும்  
பருவ ரற்கட னீந்திய பான்மைசெரு  
சருவ கின்றதென் ருவியு யங்குவாள்.

56

தீங்கு மல்கிய தீக்கடன் யாவையுந்  
தாங்கி நின்றுத்த ரித்தெனைத் தாங்கியன்  
போக்கு காதல ரூடினா போலுமால்  
நீங்கு மாற்றிய யென்னை நேடுவாள்.

57

பரதி ரித்துவ வேந்தன்ப னிப்படி  
வரதன வைதிக மாட்சிவ ரன்முறை  
விரத னோன்புபி டித்திடும் வித்தக  
சுத மெண்ணித்த விப்புற நீமையாள்.

58

ஒரும லீச்சிக ரத்தொரு மூவருக்  
கிருரி லததுச்ச டருமி ரவிபோல  
தரும ஜோநித மூத்திடக் காட்டுமத்  
திருமு கச்சட ருள்ளித்தி யங்குவாள்.

59

சுதத மாக்கிவென் சேணி நல்கித்தம்  
முத்தி தந்தின்ப மூட்டிய காதலா  
வித்த கக்கனி வாயிதழ் விண்டசொற்  
நித்திக் கின்றதென் சிந்தையு னின்றென்பாள்.

60

கள்ள மின்றவர் கட்டுலா யாயினும்  
உள்ள முற்றமு ருக்கிக்க வர்ந்துடன்  
கொள்ளோ கொள்ளுங்கு ணமுடைத் தென்றுகண்  
வெள்ளாக தோய்ந்துமவை துப்புறு மேனியாள்.

61

சேவ டித்துணை னோவத்தி சைதிசை  
ஆவ ஸித்தெனைத் தெடிய வன்புளார்  
கூவிக் கூவிவி விக்கக்கு றிக்கொளார்  
பாவி யேன்பிழை யேயென்று பன்னுவாள். 62

விண்க லக்கும்வி மூநெறி வீசியிம்  
மண்க லந்தம யல்ளோங் தோங்கிய  
எண்க லந்தவெ ருசலீக் காயிரு  
கண்க அழ்ந்தக ருணையை யுனனுவாள். 63

பொற்பி னருயிர பொன்றுடல் கூடவும்  
உறப வத்தினு டற்குறை நீங்கவும்  
பற்பல் வெமபினி தீரவும் பாலிதத  
அற்பு தச்செய னுண்ணிய முங்குவாள். 64

வருதி னத்தும னத்தொழின் முற்றுவான்  
குருதி வேர்த்துளி மேனியிற் கோத்துகத  
திருவு னத்துத்தி ருந்தனி செய்தசோ  
கருதி யாவிக னாந்துக அழுவாள். 65

மெய்ச்சி ரத்தையிற் பாசமவி சிக்கபெய்  
பசசி ரததஞ்சொ ரியப்ப தகாமுன்  
நச்ச முண்முடி தைக்கந லிஹும்  
உச்சி தத்தனி னேசத்தை யுனனுவாள். 66

குறும னக்கொடி யார்செய்கு ரூரமுஞ்  
சிறுமை யும்புகல் தீச்சொலுங் தாங்கியத  
தெறும கத்துவர் சிந்தைசி னந்திடாப்  
பொறுமை யுள்ளிப்பு கைந்துபு லம்புவாள். 67

விருண மேனியில் வெவ்விருப் பாணிசெல்  
தருண மற்றிவர் தம்பிழை யோர்கிலர்  
அருண யந்துமன் னிக்கவத தாவெனுங்  
கருணை யுள்ளிக்க சிந்துக அழுவாள். 68

ஞால மேவுங ராத்தும நாயகன்  
ஒல மார்க்குரு சொண்மட அர்ந்தருட்  
சீல மாகத்தி ருத்துதி ருமணக்  
கோல முள்ளிக்கு மூந்துளாங் தேமடுவாள். 69

செபிராத்த சிநகையத் தெவ்வாதி கைக்கவும்  
அபிராத்த தொண்டருக் காருயிர் மலகவும்  
பயிராத்த சூழபளைப் பள்ளிசின் றுண்டகை  
உயிராத்தெ முந்தமை யுள்ளியுள் ஞக்குவாள்.

70

ஆழி யானவலப் பாகத்த மர்ந்துளார  
வாழி வாழியென் ரேத்தினும் வைகலோர்  
ஹழி யாகத்தி சைத்துள்ளு டைந்தனள  
வழை யாத்துமப பனனியிங் கெனபவே.

71

நாது காலத்துள ஞுன்மவி ரஷ்கா  
காத லித்துன்ப லனகருங் கைக்கொடிங்  
காத ரித்தடுக் கின்றன ராலெனக்  
கோதில் சீயோன்கு மரிக்குக் கூறுமின்.

72

என்னேர் சத்தமெ முந்தது விண்ணிடை  
மன்றன மங்கள மலகிப் பொன்னகா  
முன்றி னின்றமு முங்கிமு றைமுறை  
துன்றைக் காளங்தொ னித்திடு மாறுபோல.

73

வானின் றுள்ளத்து வார்ந்தகல் வாக்கெனுந  
தேனுண் டாந்தன எாத்துமச செலவியும்  
ஹன் ளோந்தவு டறுயில ஹீசினுன்  
ஞான மலகிய மெய்மறை நாவலன்.

74

குருச யாத்தகு ரிசில்வ ருகையின்  
பரிச னௌந்துகம பிக்கையும் பண்ணவ  
தரிச னைக்கரு காயது தயபிரான்  
புரிசை மாங்கர் போதுவம யாமென்றுன்.

75

நன்றை னுவிரு வோருக றும்பொழின்  
மன்று ளார்ஸிடை பெற்றுவங் தித்துடன்  
சென்று கூடினா செவ்விய நூனைறி  
என்று மாறிலி றைவனை யேத்தியே.

76

இக்த கைப்படு சம்பவம் யாவுங்கை  
உய்தத நெலலிக்க னியிலு ணாந்தியான்  
விதத காப்பின்றே டர்ந்துவி ளோவினி  
எத்தி றத்தகெ ரிவலென் றேகினேன்,

77

மங்க எஞ்செறி மாங்கா னாக்கிமன்  
சிங்க வேறேறி ரண்டுடன் சென்றெனக்  
கங்கு லின்றிக்க திர்படு கானகப  
பொங்க ரூடுக டந்தனா போயினா.

78

சென்னை றிக்கெதி ராயிரு சிரியோ  
பொன்னி னுயவு டையினா பொற்புறு  
மின்னெ ஸிக்கதிர் ஹீசமு கத்தினா  
முன்னாத தோன்றிமொ ழிவாமு றைமையால.

79

எங்கு ஸீரிந்தெ றிக்கிடை யெங்கெங்கு  
தங்கி வந்தனிர சாந்தவி பததெவை  
அங்கங் குற்றவ ருட்செயல யாவெலாம  
இங்கே தெதுளை மின்னென்றி யம்பதும.

80

திருவு எத்தருட் செவ்வியி தாமெனு  
இருவ ரூந்தஞ்ச ரித்தி யல்பெலாந  
துருவி யாதிதொ டுத்தங்கி அவரை  
பரிவி னேடுமெப காந்தனா பண்பினே.

81

வந்தி ருத்தம ரபும றையவா  
சிங்கை யின்பரி பாகமுந தெள்ளிதின்  
அந்த ணோர றிந்தரு ளாண்டகை  
விங்கை யின்செய லேத்திவி ளம்புவார.

82

தொக்க பேரிடாச் ருமல கன்றிவண்  
புக்கு வந்தனிர தெய்வப்பு ணாபபினூல  
விக்கி னப்புத ருண்டினி மேற்கொளின்  
மிக்க பேரின்ப ஹீட்டுல கெய்துவீர.

83

ஐயன் மீர்தும்ம வாவின்வ ழித்துகீரை  
செய்ய ஏத்தர மின்றுதி ருந்துநா  
துய்ய மெய்விச வாசத்து ணிபினூல்  
வெய்ய துன்பினை மேற்கொள வேண்டுமால்.

84

திரித்து வப்பரன் றிவ்விய வாக்கையுட்  
கருத்தி ருத்திக்க லங்கலி ராய்வரும்  
வருத்த முடறுத் தெகவ ரம்பிலின்  
பருத்து பாங்கர டைகுதி ராலென்றூர்.

85

அஞ்ச வித்துவ ரன்முறை யாரியர்  
செஞ்செ வேவழி பற்றினர் தில்விய  
கனுசு கத்தரி ருவருங் காட்சிவிட  
டெஞ்சு ருதங்க வரோடு மேகினா.

86

தாமகேஷத்திரப படலம் முற்றிற்று

### இகபரசந்திப் படலம்.

— • —

வித்தகங் திகழு மாண்ம விசாரிம பிக்கை யென்ற  
உத்தம ரிருவா ஜீவ சரித்த்தை யொருவா ருக  
இத்தகைத் தென்று சொற்று மினிவரு யரண நீநு  
முத்திராஜ ஜியத்தை யுற்ற முறைமையை மொழிது மன்றே. 1

பகலொளி சுதாநின் ரேங்கும் பவித்திர தேசாங் தத்தில  
இகபர சந்தி யென்னு மிடரிருட் பிழம்பு தொக்கங்  
ககவயிற் கடுகிச் செல்லு மடுதினா யரண வாற்றைக்  
ககனயாத் திரிகா தத்தங் கண்களிற் தெரியக் கண்டா. 2

கண்டுடன் மனமுங் கண்ணுங் கலங்கினர் கவன்று ரேனும்  
உண்டெமக் குறுதி யென்னு வள்ளுளை யூக்கித் தொண்டர்  
மண்டலம் புரந்த ஜேச மலரடிப் புணையைப் பற்றி  
எண்டகு தேவா ரங்கொண் டிசைத்தனா பினிப்பார் நெஞ்சில 3

தேவாரம், கடைக்கணி, (பண, இருளம்)

1. பரணேபரம பரணேபரப் பொருளேபரஞ் ஜோதி  
உரஞ்சிய விசவாசிகட் குவந்தாதரம் புரியும்  
பெருமானாட் யேஞேபெரும் பாவிபிழை பட்டேன்  
சாஞ்சிவந் தடைந்தே நெரு தமியேநகடைக் கணியே
2. துலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக  
காலத்தையுவ கழித்தேனுயா கதிகூட்டுமெர கஷனிய  
மூலததனி முதலேகடை மூச்சோயுமுன் முடிகிச்  
சீலத்திரு முகத்தாரொளி திகழுக்கடைக் கணியே,
3. தொடுலீஸையின் மணலைத்துளி துளியாக்கிமுன் ஸீஸா  
இடினுங்கணக் கென்றீவினைக் கிண்றேகணக் கிகந்தாய்  
படிபாவியென் மெள்ளாதெனைப் பரிவாய்மன்னிப் பருளி  
நடினாநன தடியாரோடு நழுக்கடைக் கணியே,

4. அன்பார்கவி யருண்மாமழை யதியாக்கன வரத இன்பார்தரு கிருபாந்தி யிரஷணயபுண் னியக்குன் றன்பாற்சரண் புகுந்தேனெனை யொறுக்காயகத் தொளிதங் தென்பாற்பிழை பொறுத்தாதரித தெந்தாய்க்கடைக் கணியே.
5. பெற்றிருடன் பிறந்தாதமர் பெண்ணாமக்கள் பெருட்ட புற்றுரினு முற்றூர்சில ருலந்தாருயி ரூலகப பெற்றேனல் என்னேதிரு வளளமபெரு மானே நற்றுயினு யினியாயுனை நாடகக்கடைக் கணியே.
6. மரணைத்தவல் வீருண்ணமுடிமெய் வசமற்றயிர் மறுகிக் கரணங்களும் பொறியாதியுங் கலங்கித்திகதை தயருங் தருணங்கிறில் தரசேயெனை யஞ்சேலெனத் தாங்கும் அரணமபிறி திலையேயூனை யல்லாறக்கடைக் கணியே.
7. அந்தக்கர ணத்துள்ளன வறிவாயடி யேளில் எந்தக்குறை யுளவுன்னிலு மெதாயபொறுத் திரங்கிச கிநதைக்கவ ஐயுந்தோததெனைத் திருத்திக்குணப படுத்தி அந்தத்திரு சரண்முலதங் தருளிக்கடைக் கணியே.
8. கோதாகுணக் கேடனமிகக் கொடியன்கொடும் பாவி ஏதாகிலு ஸன்றேனமில எனனிலும்புறக கணியா தாநாரசர் வேசாவன வரதாவரு ணுதா பாதாரவிந் தஞ்சோததெனைப பரிவாய்க்கடைக் கணியே.
9. ஒஸைக்கடற் புவிக்குள்ளெனை யொப்பாரொரு பாவி ஆஸைக்குமி ராரெனபதென னகங்கண்டறி யுணமை சசற்கொரு புதல்வாவெனக கிரகஷணயபுண் னியனே பாசத்தளை விடுத்தெறக்கருள் பாவிக்கடைக் கணியே.
10. ஒன்றுயொரு மூன்றுயொரு மூன்றும்மொரு முதலாய னினரூயிது பரமாததங்கூடி கருதமிதந் தெறியை நனரூயங்களுங் திருமபியுனை நாடித்தகி நாடும என்றுயினை யடைந்தேனெனக கிரவுக்கடைக் கணியே
11. பேராதர முடையாய்பெரி யோனேபெரு மானே பாராதரித துயிரீந்திர கூணையிட்டிய பரனே ஒராதர மூனையன்றிலை யுயியோபோம்பொழு துடன்வங் தாராதரம் புரிவாரெனக கையாக்கடைக் கணியே.
12. கிருபாகர் கருஞ்கர கிளாபுண்ணியப பொருப்பே பெருமாவடி யேந்செயபிழை பொறுத்தென்னுயிர் பிரிகால் மருவார்தரு குருசிற்றிகழ் வதனும்புஜ முமமுன் திருகாமமந திரமும்மகங திகழுக்கடைக் கணியே.

தேவாரம் முறைறை

பூதலம் புரிந்த பாவப புயல்பரங் திருண்ட நிதய  
வேதனை யுத்தி மொன்று விழுத்தாள் வெள்ளம் பொங்கிப்  
பேதைமா னிடத்தை யேனைப் பிராணியை மொதி யீர்த்துப்  
பாதலப் படுச் சூர்யகரும் பாதக மரண கங்கை. 4

வதெனைன் றஹாக்க நின்ற வெழினறுங் துணர்ப்பூங் காவின்  
ஆதியிற் ரேனை யென்றும் மவனியைச் சூழ்ந்து லாவி  
வேதனைப் பயிலா யோமயி விளாசத்தை விளைத்து நிதய  
மாதுயாக கடலில் வீழ்ந்து மறிவுது மரண கங்கை. 5

ஆசையிற் பெரிது வஞ்சத் தாழ்ந்தது துன்பங் துக்கம்  
மூசிய சிடரி வற்றின முறிதினா புரஞ் நீதது  
மாசடை யிதயம் போல மனிந்திரன் குழுமி மலகு  
பாசடை மனின் முடிக் கலங்கிய பான்மைத் தமமா. 6

தாங்கரும் பிணிக ளாய சலசரம் பயில்வ தியாண்டும்  
ஒங்குதீ வினைக ளாய படாகொடி யுறுத்வ தூக்கிப்  
பாங்கரிற் காளி கூளி பைசாச கணங்கள் புகரு  
நீங்கரி தாகி நின்று நெடுந்திகில் விளைக்கு நீதது. 7

பள்ளீ ருலக மெங்கும் பகைகொளக கரந்து வைகிக்  
கொள்ளுஙன் மருந்தை யெல்லாங் கூட்டுண்டு குணங்கொ டாமே  
உள்ளுறப் பரவி யோலலீ யுயிராவனத்தை தொருங்கு கொல்லுங்  
களனவெவல் விடவ ராவிற் கிடந்தது மரண கங்கை. 8

அடிக்குழி யழுகை மலக வயலெலா நெங்கி யஞ்சக்  
கடுத்தறு மனம்போற சற்றுங கணஞ்ஜேட்ட மினறி நாட்டைக்  
கெடுத்தழித் தலைவு செய்து கெழுமிய வினைத்துங தீவாய்  
முடுத்திடு கொடுங்கோல வேந்தை மானுமான் மரண வாரி. 9

நினைத்திரா வேளை வந்து நிலத்திடை யீட்டி வைத்த  
அனைத்திரு நிதியும் வாரி யாருயிரக் கழிவு செய்து  
மனைத்தலை யிழுவனை டாக்கி மறைந்திடு மரபிற் களள  
வினைத்திறம் புரியும வெய்யா போல்வதம் மிருத்து நீத்தம். 10

நாளென் வரம்பு காட்டி நாலைவா ரிதிகுழ் வைப்பிற்  
கேளுற முயிருக் கெல்லா ஏன்றுபோற் கெடு குழுங்கு  
வாளெனப் பிளங்கு தள்ளி மாயமாக் குறைக்கும் வாணுட்  
கொளுற காலத தோடு கூட்டுற வாமின நீத்தம். 11

காலத்தைக் கருதி சின்றுட்ட பகையாகிக் கலக்கங் காட்டிக்  
கோலத்தைக் குலைத்துக் கொறிக் கூரிருட்ட சூழ லுய்த்து  
ஞாலத்தைக் கெடுக்கும் பொல்லா நசகத்தி யலகை யேபோற்  
சாலத்தை விளைக்கு மின்தச் சதிபுரி மரண கங்கை. 12

தெகதத் துவங்கள் குன்றுஞ் சீர்கெடு மையஞ் சேருஞ்  
சேரகமாம் பொறிபு லன்கள் சமூன்றநதக் கரண மாயும்  
ஆகமுங் கிடையா மேவிட் டாருயி ரொடுங்கு மந்தோ  
மோகமா மரண கங்கை யூடுற முடுகுங் காலீ. 13

பாபத்தை விளைத்தோர்க் குற்ற பயிரிடுங் கூலி தெவ  
கோபத்தின் மிகுதி யிந்தக் குவலயத தெவாக்கு நீங்காச்  
சாபத்தின் சமைவு மோசச் சற்பனைக் கிடங்கு மாய  
ஆபத்தின் குகையா மின்த வறக்கொடு மரணச் சூழல். 14

கெடுமீதி வித்திற் ரேஞ்சி யிச்சைமிற் கிளம்பிப் பொல்லாக  
கடுமனத் தெழுமூ வாசைக் கவுடுவிட் டஞ்சாய்ப் பூதகுக்  
கொடுவினைத திரளோக் காய்ததுக் குலவிய பாவ தாருப்  
படுபழங் கனிந்த சாறிப் பயங்கெழு மரண நீத்தம். 15

புரணபுண் ணியரே யாக்கும் புகவிட மவர்பொற் பாத  
அரணத்தைத் தேடித் தமமை யடைக்கலப் படுததி யந்தக்  
கரணவிந் தியங்க ளோடு காய்த்தைப் புனித மாக்க  
மரணத்தை நினைத்து வாழு மாந்தரே மாந்த மாந்தா. 16

பழிபடு மரண வாற்றைப் பாரித்துப் பகர்வ தெங்கண்  
சுழிபடு மலைவாய்ப் பட்ட துரும்பெனத துறைக்குண் மூழ்கி  
அழிபடு ஜீவ ரேயவ் வவஸ்தையை யறிவ ரன்றி  
மொழிபடு வணவிப் பாங்க ருத்தேச முறைமைத தாமால். 17

ஆயுளுக் கெல்லை யாயு மவனிக்கோ ரந்த மாயும்  
மீயுயர் கதிவா யிற்கு மிகவணித் தாயு மூடே  
பாயுமம் மரண வாற்றின் படுகனை யடுத்தங் குற்றூர்  
நாயகன் பதத்தை நாடு நலந்திகழ் மறைவ லாளர். 18

அவ்வயி ஞௌளிகோ தே ராரணர் தம்மை ளோக்கி  
இல்வ்வா காண்மின் சொற்ற விகபர சந்தி யாய  
பெளவமற் றத்தை நீங்கி யக்காப் படுகி லீரேல்  
திவ்விய கா வாயிற் செர்ந்திடப் பெறுவீ ரல்லீர். 19

ஒலிடு மரண வாற்றிற் கொருபுளை யேது மின்று  
பாலமு மின்று நீஞ்தும் பரிசினுற் கடத்தல் வெண்டும்  
எலியா வேனேஙுக் கென்ற விருவர்செல் வழியிற் செல்ல  
ஞாலமீ தொக்கு மென்று நமபனுத் தார மின்றுல். 20

நதிநிலை வினவு வீரே எம்பிமீர் நவிலக் கேண்மோ  
சதிபுரி யாழ முண்டு தரிகொளுந் திடரு முண்டெம்  
அதிபதி யருண்மே ஹுப்த்த விச்வாச வளவி னுமால  
மதிநிலை கலங்கீ ராக மரணததைக் கடத்தி ரென்றுர். 21

## வேறு .

ஆய தேபுரி வாமென வருமறைக் கிழவர்  
. மேய வந்திப் பெருக்கினைக் கண்டுளம வெருண்டு  
தூய வகக்காப் படுதுமோ வென்கிலை துளங்கிக  
காய முஞ்சுசித் தினிசசெய வென்னெனக கவன்றூர். 22

கலை ரமபிய மதியினன் கவன்றன னெனினும்  
நிலைவ ரங்கிறில் தியேகசவென னித்திய ஜீவன்  
உலைவென் சாவுகல ஹுதிய மெனக்கென வரத்தான்  
மலைது ளங்கினு மனதுளங் காதமெய்ம் மறையோன். 23

நோக்கி னுன்விச வாசியி னகநிலை நுதலி  
மீக்கி ளாநதெழு முவகைய னமபிககை விறலோய்  
பாககி யமைனித் துளதுகாண் படுகரு டுருவி  
ஊக்கி யக்காப படுவதே கருமமென் றுளாத்தான். 24

சீரி தாமென விருவருந் திருப்பெருங் கருளை  
ஆர வண்டகங் தேக்கின ரானநத பத்திப்  
பேர ருட்க்கா பிடித்துமென் றுவலிற் றுணின்து  
மார ணத்துறை யிறங்கினர் வஞ்சமின் மறையோர். 25

இறங்கி உந்துறை நீஞ்துள தாதலி னிறங்கி  
அறங்கி ளாநதமெய் யாரண னழுத்தி னமிழ்ந்திக்  
கறங்கு போந்துமன றகநிலை கலங்கியுள் றுடைந்து  
பிறங்கு நன்மதி திகைத்தனன் கானிலை பிச்சி. 26

ஆர ணத்துறை நீஞ்கிய வருள்விச வாசி  
மார ணத்துறை முயங்கலும் வருந்தியுண் மறுகிக்  
கார ணத்தனி முதல்வளைக் கருத்தினுற் றழுவிக்  
கோர ணிப்படு திளையிடை முழுகிமுக் குளிப்பான். 27

உத்த மந்திக மூண்மதி படைத்தாம் பிக்காய்  
மெத்த வாழ்கயத் தமிழுகின் றனன்றலை மேலாய்த்  
தத்து பேரலை புண்டெளை மூடுமாற் ரரிப்பின்  
றெத்தி றம்மினிக் கடைப்பிடித் துய்வலென் றிசைப்ப. 28

என்னை யென்னைசீ கலங்குதி திடங்கொண்மற் றெந்தாய்  
நன்ன ரென்னிரு கால்களு நனிதரிப் பனவால்  
முன்ன ரேகிரு பாள்தமுன் டிங்வன மூடுகிப்  
பனன ருந்திரு வழித்துணை பற்றெனப் பகாநதான். 29

புந்தி யுற்றாம் பிக்கைசொற் கேட்டுமெய்ப் போத  
அநாத ணன்னென தாருயிராக் கருந்துணை யாய  
மைநத பாவியே னுயிராக்குறு மரணபந தங்கள்  
தொந்த மாய்ப்புடை வலீநதுசுழுங் தனவிங்கு தூயோய். 30

ஹீணு வட்டுபால் தெனெடு பெருக்கெடுத் தோடும்  
மாண ரும்புது வளருசெறி மங்கல நாட்டைக்  
காணி யாக்குவான் கருதினன் காணவுங் கிடையேன்  
கோணி லாவுமிந் நதியிடைக் குபடுமீஇ யென்றுன். 31

முயங்கு காரிருட் படலமவ் வொல்லையின் மூடுகப்  
பயங்க ரங்களுங் துண்பமு மேக்கமும் பற்ற  
இயங்கி டும்பொறி புலனகளு மிருண்டேனர் வினைய  
மயங்கி னுணந்தக் கரணமு மாரியன் மாழ்கி. 32

செய்த பாவங்க ணினைந்துளங் தெமபின னெனவும்  
வெய்து துண்பமே விடுதலின் விழுத்தகு முளத்தில்  
எய்து மாறுத லெடுததினி தியயபில னெனவும்  
மெய்தி கழுந்தமுன் மொழிகளால் விளங்கிட வறிந்தேன். 33

ஆரி யன்றளர்ந் தயாவுழி நப்பிக்கை யடுத்து  
நிரி லேதலை சிமித்துமுச சியங்குற சிறுவிக  
கூரி யோய்க்களா யணிததெனப் பன்முறை கூவிச்  
சீரி யோன்சிறி துணாவுறத் தெருட்டுவா னுனை. 34

வெய்ய வன்றலை மின்மினி யாக்கிவின் மினிருஞ்  
செய்ய பொன்னக ரலங்கமுங் திருக்கடைச் சிறப்புங்  
துய்ய ரோர்சிலர் நந்தமைக் கூட்டுவான் சலவிக்  
தைய தாகிய காட்சியுங் காண்டியின் டென்றுன். 35

ஞல்லை யாரிய அுத்தம தோழுஷிற் கூட்ட  
வல்ல தூதுவர் வாந்தனை கின்றனர் வாய்மை  
ஙல்லை யென்றுசீ நமபிக்கை நம்பிக்கை யேயிவ்  
வல்ல ஸாற்றையு மாழுமின் ரூக்கிய தென்றுன். 36

ஆரி யன்சொல் வையாந் மெய்விச் வாசச்  
சீரி யைந்துளை சின்னுமூத தோன்றிய சிறியேன்  
பேரி யைந்தன ஞாதலிற் பிறன்கொலோ பெறும்பே  
ரூரி லந்தனை பேதமென் னெம்மிலென் றுநாத்தான். 37

எம்பி தேர்த்தியா அுத்தம ஜீவிய னென்னில்  
நம்பி ராணனைக் கைவிடு வாாகொன்ட் டாற்றில்  
இம்ப ரென்பெரும் பாவததி னிமித்தமே யென்னை  
வெம்பு மிக்கொடு மரணத்துள் விடுத்தன ரென்றுன். 38

உதத மாரிய வுணாதிசம போலுல கருக்குச்  
சத்து ரூக்களின பயமிலை சாவின்வே தனையும்  
அந்த ளைக்கிலை யெனுமறை யாதவி னடியாக்  
கெதத ளைக்கரும் பாடுக ஞுள்ளன வெண்ணுய். 39

மெய்வி டுத்திடா வித்தக வெவ்விய மரணத்  
துய்வ னிக்குநின் மெய்விச் வாசத்தி னுரத்தைத்  
தெய்வம் பாங்கானின றறிதிற னல்லது தீரக்  
கைவி டுத்தமை யன்றிது பரீக்ஷிக்குங் கணக்கால். 40

ஏந்தை நீதிடங் கொள்ளிதோ வெங்கிறில் தியேச  
வந்த ளைந்தன ரெம்முற நோயெலா மாய்த்து  
விந்தை யாயசிற் சுகநதர வென்றனன் விலித்தான்  
அந்த ஞௌனுங் தலையெடுத் தாருயி ரடைந்தான். 41

மண்டு நீர்க்கயத தாழ்ந்துணா வழிந்துயிர் மாயக்  
கண்டு நம்பிரான் றிருப்பெயர்த தொனியுளங் கணின  
விண்டு நித்திய ஜீவனை யூட்டிய விதத்தில்  
தொண்ட ரூக்குயிர் கிறிஸ்துவே யெனுமுன்மை துணிந்தாம். 42

பாவ ஜீவாப் பவித்திர மாக்கியீ டெற்றுங்  
தேவ மைந்தனங் கிறிஸ்துவின் றிருப்பெய ரொன்றை  
ஆவி கீங்குவோர்க் கூட்டிடு மருமருங் தாய  
ஜீவ தாரக மந்திர யென்பதுங் தெளிந்தாம். 43

திட்ப நுண்மதி யோயிங்கென் ஜீவநா யகளை  
விட்பு லதர சன்றிரு மைந்தனை விளங்கக்  
கட்பு லததெதிர் கானுகின் றனனெனைக் கசிவற்  
றட்பு லங்குவிங் தேததினை கைதலை யுயாததி. 44

அஞ்ச லஞ்சனீ யானுலை மீட்டன னன்றே  
எஞ்ச றூப்பெயர் தரித்தனன் யானுனக கிதனுற்  
செஞ்செ வேடெயனக் குடையைநீ செலலுழி யெங்குந  
தஞ்சம் யானுனக குன்னுட னிருபதுஞ் சரதம். 45

நதியிற் செலவினு நடுங்கலை நடுக்கலை யமையுங்  
கொதிய முறகிடை நடப்பினுங் கொஞ்சத்திடா துன்னை  
அதிப ஞுகிய வாண்டகைத் தெய்வமு னின்குக  
கதிர் லாந்தரு மிரக்ளைக் கடவுளும் யானே. 46

என்று தமபிரா னுஹாத்தமெய் வாக்குளத் தெழுவும்  
நன்று ரங்கொடு நமபிக்கைக் கிவ்வுனா நவிற்ற  
அன்ற லாந்தவா சிசமென வகழுகங் கவினி  
நின்று ரததன ரிருவருந திடங்கொண்டு சிமாந்தார். 47

இகலை லாம்புற மிட்டன விருட்பிழும் பிரியப  
பகலொ ஸிச்சடர் திகழ்ந்து பாரடிப படுததி  
ஜெகமி ருக்குவா நதியினைத் தீரமோ டுருவிப  
புகரின் முத்தியங் கரைபிடித் தேறினா புலவா. 48

வெங்கொ டும்பசி தாகம்வன் பிணியிடர் மேற்கொள்  
அங்கி யென்றிவை யாவையு மாற்றூடு போக்கித்  
துங்க மேனிபொன் ஊடைபர மானந்தந துதைய  
மங்க எக்களை யேறினா வழுவிலா மறையோ. 49

பத்தி யோசிச வாசமோ பகருமெய் யன்போ  
சித்த சுத்தியோ சற்கரு மத்தினோர் திறனே  
முத்தி யின்களை பிடித்தது யாதெனின் மூலம்  
அத்த னைக்குநம் மாண்டகை கிருபையே யாமால். 50

பொருஞும் பெண்டிரு மக்களும் பூதலத் துறவும்  
மருஞு றுத்துவெம் பினிகளை யுடலொடு மறியும்  
அருடஞ் துய்த்தங்ம் பிக்கையே யாருபிர்த் துணையாய்த்  
தெஞ்சு றுத்தினின் றுண்ணத் பதவியிற் சோக்கும். 51

ஆன்ற வேதிய எக்துவில் வாசத்தை யாக்கி  
என்று ஜீவபா தையிற்செல விடுத்து மிடையே  
ஊன்று நமக்கை யுருபடுனை துருபபடுத் தியதும்  
மூன்றேன் ருகிய தைவிக கிருபையே முற்றும்.

52

ஜீவ முத்தியங் களையிடித் தேறிய செல்வர்  
மேவு பேரின்ப தலம்புக்க விஞ்சையை யுள்ளித்  
தேவ தெவப ராபர திரித்துவ தேவை  
ஆவ விற்றுதித் தனபொடு போற்றுவா னமைந்தார்.

53

தேவாரம். (போற்றித் திருவிருத்தவகள்)

(பூவ சுருதி)

1. ஆதியத் யாங்க ரஹிதவிடி களங்க வாக்தியங் கடவுளே போற்றி  
ஜோதியா யகண்டா காரமாய் விளங்குங தூயசை தநயமே போற்றி  
பேதியா விலைங்கின் றலகெலாங தநத் பிரணவ தெய்வமே போற்றி  
நிதியோ டிரகக சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி.
2. முன்னமோகரனால்விளைநத்திவிளையைமுனிந்திடும்முதல்வனேபோற்றி  
பின்னரவ் விளைதோங் துலகெலா முய்யப பேரரு னளித்தவா போற்றி  
நன்னெனி மிகந்தோா பிரளயத் தமிழ கயந்திடு நாதனே போற்றி  
மன்னுநோவாவே டெண்மாப புரந்தமாபெருகு கருணையாய் போற்றி.
3. குழுமியோகுலையப்பாவைத்வே ருக்கிக் குழபபிடுங் கொற்றவா போற்றி  
வழிவழி சுருதி முறைமுறை யாக வகுத்தவே தாநதனே போற்றி  
விழியருள் பரபபி யாபிர காமம விளித்தருள் விமலனே போற்றி  
கிழமுதிக பருவத தொருமக வளித்த கேட்டலாக கிருபையாய் போற்றி.
4. தொண்டைனவலிந்துகர்ப்புறங்கொடுபோய்த்துரங்கபேரருளினுய்போற்றி  
வண்டரூ ரெரிவாய் மடுத்திட முனிநத மாண்புறு நீதியாய் போற்றி  
கொண்டொருமகவைபபவியிடத துணிதகொற்றவன்றெய்வமேபோற்றி  
பண்டுபோன மகவீங தவற்குநல லாசி பகாந்திடும் பகவனே போற்றி.
5. உத்தம தொழும்பற்குகாத்தவாக் களைத்து முவந்துகாத் தளித்தவா போற்றி  
பத்தனை யடாகபப பலமிலா தொல்கிபப பரிவும் பரமனே போற்றி  
சித்தம்வைத் தவனிற் பனனிரு மரபு திகழ்ந்திடச் செய்தவா போற்றி  
வித்தகன் யோசேப பினைநனி யுயாத்தும் விட்டுல வேந்தனே போற்றி.
6. கருப்பினி விஸ்ரேல் மக்களைக் காத்த கருணையங் கடவுளே போற்றி நூற்  
விருப்பொடங்கவலாவாரிதிமணற்போல்மிகச்செய்யும்விஞ்சையாய்போ  
திருப்பரு மதியைத் தனத்தினு லவஙாத் திருத்திய தெய்வமே போற்றி  
திருப்பய இ யோல மிடுவாக குருகி யுறுதுயர் களைந்தவா போற்றி

7. அருளினாற் செங்கோ லளித்துமோ சேயையனுபவிய வமலனே போற்றி இருஞ்சு மனத்தா ரிடைப்பல புதுமை யியற்றிய வீசனே போற்றி மருஞ்சு மிஸ்ரேல் சிறைதலிர்க் தேக வரந்தரும் வள்ளவே போற்றி தெருளிலாபபார்வோன்ஜனத்தொடுமதியச் செங்கடல்விடுத்தவா போற்றி.
  8. மற்றவர் தமக்கு வழித்துணை யாகி வானமு தருளினும் போற்றி வெற்றியங் கிரிமீ துலகெலா நடவக விளங்கிடும் விபுதனே போற்றி நற்றவன் வழியே விதிவிலக கருளி நடத்திடு நம்பனே போற்றி கொற்றமொ டிஸ்ரேல் வளமிகு கானுன் குடிபுக வருளினும் போற்றி.
  9. மன்னர சுரிமை முறைநிற்றிடுக் குடிமை வளந்தரு மகிபனே போற்றி அன்னைபோற்கசிந்துநாதனைபோற்கடிந்துமாம்பரிசணர்த்தினுய்போற்றி நன்னெறி யிகந்த மனனாகச் செகுத்து நலம்புனை நம்பனே போற்றி செங்கெறிச சென்றாக் குறுதுணை யாய திரியேக தெய்வமே போற்றி.
  10. கோலைநீத்தொருசெங்கோவிசாய்மகற்குச் கொடுத்தருள் கொற்றவாபோற் சீலமா யவன்சொன் னயநுதுசங் கீதனு செலிமடுத துகந்தவா போற்றி ழு சாலமோன் தேவா லயமுவங் தருளித தரிததிடுக தற்பரா போற்றி மேலைகாள் யூத ஜனஞ்சிறைப படவும் மீளவு மருளினுய போற்றி.
  11. திருவளக் குறிப்பைத் தீக்கரான் முன்னா தெரித்திடுந்தீர்த்தனே போற்றி வருவாமே வீடியக்கென் நடியருக கிணிய வாக்கமு தூட்டினும் போற்றி பொருவரு மான்ம ரக்கூயார்க கத்தைப புதுக்கிய புராதன போற்றி சருவலோ கமுமீ டேறுவோ மக்கவத் தந்தருள் தந்தையே போற்றி.
- (உத்தர சுருதி )
12. ஆதிமெய்த் திருவாக் காய விகிலகா ரணனே போற்றி கோதிலாக் குணங்கள் பூதத குவலயத் தொளியே போற்றி மாதுவித் தாகி யிநத மாவிலம் புரபப லென்று தாதைபாற் பரிந்து நின்ற தற்பரா போற்றி போற்றி.
  13. பண்ணரு மறிமை யோடு பண்ணவர் பரவி யேத்த உன்னரும் பரமா காயத் துச்சிவீற் றிருந்தாம் போற்றி புன்னரா பொருட்டுப பாவப புலையுல கத்து மேவிக் கண்ணிபா லுதிதாய் போற்றி கருணைவா ரிதியே போற்றி.
  14. வறிதுபுல் வணையிற் கங்கை வளைந்தொரு குடிவி யாகி அறிதுயில மாந்தாய் போற்றி யலகில்பல் ஊயினா யூட்டிச் செறிதரு பசிக்காற் றுத தேம்பினின் றழுதாய் போற்றி நெறிதிக மூறவோ ராயர் கேர்ந்தவின் மலனே போற்றி.
  15. ஈசனு ருக்காகொண் டேகி யெகிப்துநா டடைந்து மீண்டு நாசரேத் தூர்வங் துற்ற நசரேய நம்பி போற்றி ஆசற வளர்ந்து பெற்றேருக் க்கமைந்திடு மைய போற்றி தேசிக ஞான தீக்கூ செவ்விதி னடைந்தாய் போற்றி.

16. அம்முறை விரத மேற்கொண் டாரணி யத்து மேவிச் செமமுறை திறமபா வண்ணம் ஜெபதபம் புரிந்தாய் போற்றி முமுறை முனிந்து பேயை முடிக்கிய முனிவா போற்றி எம்முறை பாட்டுக் குள்ள மிரங்கிடு மெந்தாய் போற்றி.
17. வந்து பரம ராஜையம் மனங்கிரும் புங்க வென்று முந்துப தேசஞ் செய்த முத்திலித் தகனே போற்றி சிந்தனை கசிந்தீ ராஹு சீஷ்டா யழைத்தாட் கொண்டு விக்தையாய்ப பரம ஞானம் விளம்பிய குருவே போற்றி.
18. நன்ஞாக ரொடுகு முற்ற நரசமூ ஹங்கட் கெல்லாம் விளங்குக கருணை யாலோ வெற்பிடை விளங்கித் தோன்றி என்னாருஞ் சுவிசே ஷத்தி னிருஞ்சுடா விரித்தஞ் ஞான நன்னிருட் பிழம்பு சீதா ஞானகு ரியனே போற்றி.
19. மையுறு வஞ்ச செஞ்ச மாயவல் வியற்கை முற்றுங் கையுறு கெலவி போலக காண்டலாற் கதியைக கூட்டும் மெயுறு தருமம யாவும விழுத்தக விளம்பி யாகு பொயயறு சான்று நின்ற புண்ணிய மூத்தி போற்றி.
20. பாரிடம் வியககத் தீய பாரிடங் தூரந்து நேர்ந்த கோரவெம பினிகூன் மூகை குருடுவன் செவிடு பங்கு தீர்மெயங நிமிரப பேசத தெரியக்கண டிறக்கச் செல்ல ஆரு எளித்த தில்ய வற்புத மூத்தி போற்றி.
21. அன்றெரு சிறுமி யேழை யமங்கலை சிறுவன் சேமத் தொன்றிய தொழும்ப னின்னோக் குருகிக்கண் கலுழி சிந்திப பொன்றிய வுயிவாங தெய்தப புண்ணியம் புரிந்தாய் போற்றி நன்றிலேன் சிறுர்க்கும ஜீவ னல்கிய நம்பா போற்றி.
22. பாழியவ கிரிமீ தோகாற் பரித்தோற் பொலிந்தன் பர்க்கு வாழிய வதனச சேவை வழங்கிய தேவே போற்றி ஆழிமீ துலவி யாழி யலையினை யடக்கி யாங்கே சூழிரும புசலை நீதத தொல்லையெம் பரனே போற்றி.
23. விஞ்சிய வகங்கா ரத்தால் வினாவுவே தியருண் னைனி அஞ்சிவா யடைபட் டேக வலவித் தூர்க்காய் போற்றி வஞ்சரான மதியு மாறும மறுத்துயிர்த் தெழும்பு மாறுஞ் செஞ்செவே யுஙாத ஞான தேசிக மூத்தி போற்றி.
24. தொண்டரைத் தெருட்டி யாங்கோர் துறுமலர்ச் சோலை நண்ணி அண்டர்கா யகன்வெஞ் தீற்றத் தாரால் குளித்தாய் போற்றி கொண்டொரு முத்தத் தாலே குறிப்பிடக கட்டண் டேகிக் கண்டகர் முன்றி னின்று கடுங்குய ரட்டந்தாய் போற்றி.

25. கைதவர் சினந்து தூய கமலவாண் முகத்து மிழ்ந்து வைதுமுன் மெளவி வேய்ந்து வாரினு லடிப்ப மாஷ்கி வெய்துயிர்த் திழிசெஞ் சோரி மெய்யெலாம் புதைபப யாங்கள் உய்திற நாடி நின்ற வுபசாநத மூர்த்தி போற்றி.
26. முழுதுா னறியே வென்று மும்முறை மறுத்த சீடன் அழுதனால் கசக்கச் செய்ய மருளேஞ்க முடையாய் போற்றி பழுதின்மை யறிந்தும் வேந்தன் படிகொலைத் தீபபுக் கூற இழுதைய ரிகழு நின்ற யேசுநா யகனே போற்றி.
27. எம்பலச் சும்கம் தானே ஹீனமாங் குருசுங் தாங்கி அம்பதம் பெயர்பப மாஷ்கி யணியறு கணைது நின்ற வம்பவிழ் கோதை மாதா வாய்த்திறா தரற்ற வாண்டோர் வெம்பரம் பிறுத்தாய் போற்றி வினைததொட ரஹத்தாய் போற்றி.
28. வேதனை குணிக்கற் பாற்றே வெங்குரு சறைந்து கொல்லும் பாதகர்க் காய்மன் ரூடிப் பரிந்துவாக கருளிச் சோரா காதரம புரிந்து ஜீவ வரும்பவி யமலற் காக்கிப சூதல் முயசச மாதி பொருகுதிய தேவே போற்றி.
29. பொங்குஞ் குலகுக் கெல்லாம் புண்ணியம் பொலியப் பாவ சங்கடன தொலைய நானுங் தனியறந தழைப்ப வேத மங்கல வோஸை மல்க வானவா மகிழ மீட்டும் இவகுபிளாத தெழுந்தி ரகைஞ் யீட்டிய வெந்தாய் போற்றி.
30. மலங்கிய சீட ரோடு வைகலீ ரிருபான் வைகி நலங்கள் வாக்குக் கூறி நயந்தொரு முகின்மீ தேகி இலங்குமைங் காயங் காட்டி யெம்பிரான் றிருமு வென்றும் வலங்கள ரணைமீ தூற்ற மாதுவே லரசே போற்றி.
31. மூதல் கருக்கு ஜீவ முக்திசா தனமுன் டாகக கோதறு புனித வாகிக கொழுங்கதிப மிழம்பை கல்கிக் காதலுற் றடைந்தோர் தமமைக காபபது கருதி யென்றுர் தாதைபாற் பரிந்து பேசுங் தயாபரா போற்றி போற்றி.
- (பரிசுத்தாவியின பரம் )
32. திரித்துவ ப்ராப ரத்திற் றிகழுதி பரிசுத் தாத்ம ஒருத்துவ வாநி நித்திய வயாமகத் துவமே போற்றி விரித்தமுங் ஸிர்மு கந்து விந்தையாய் விளங்கி மேனேன் திருத்தகு புவனம் பூத்த தெய்வமே போற்றி போற்றி.
33. மறைவழிப் படரா மாந்தர் வன்மனங் தனிற்போ ராடி இறைவழிப் படுத்துங் தூய வெம்பெரு மானே போற்றி சிறைவழிப் பட்டோர்க் குள்ளங் தெளிந்தனோ வாவைக் கொண்டு முறைவழிப் போத மீந்த முக்தியா ரணனே போற்றி.

34. சுத்தமெய் விசுவா சுத்தைத் துரிசுற விளக்கித் தூய  
பசுதனு மாயி ராமைப பாதுகாத் தளிதாய் போற்றி  
நித்திய ஜீவ மாக்க நெறிக்கடைப பிடித்து நின்ற  
உத்தமாக கியாண்டு சீங்கா வறுதுணை யானுய் போற்றி.

35. வலிந்தெனை மருவு கென்று மருட்டிய வனிதைக் குள்ளம்  
மெலிந்தழி யாது முன்னேர் விடலையைக் காத்தாய் போற்றி  
மலிந்திடு ராஜ போகம வளாந்தினத தோடு மோசே  
நவிந்துறு நின்றை நச்ச நயந்தரு ளளித்தாய் போற்றி.

36. கோட்டமற் றுளங்கி ருத்திக் குலவுமெய்ப பத்தி வித்தி  
நாட்டம்வைத தருணீர் பாய்ச்சி நவிவெலா மகற்றி யாதும்  
வாட்டமின் ரூக வோமயி வரகதி விளைவித தன்பா  
ஸட்டமாாக துயததுய்ப பிக்கு மிதயா யகனே போற்றி.

தேவாரம் முற்றிற்று

இவ்வண்ண மேகோ வாவை யிருதயங் கனிந்து போற்றிச்  
செவ்விய ரிருவா தாமுந தெவிடடிடாப் பரமா னந்தப்  
பெளவவா ரிதியின மூழ்கிப் பரவச ராகி நினரூ  
திவ்விய வாக்கச் சீமை ஜெகத்துரை தெரிப்ப தேயோ. 54

இகபரசங்கிப் படலம் முற்றிற்று.

—————  
சவர்க்காரோகணப் படலம்.

—————

மதிதிகழ் மறைவ லாளர் மரபினிற் சென்று சேர்ந்த  
துதிபெறு பரமா காயச் சூழலில் விளக்கித் தோன்றும்  
அதிபரி சுத்த மாய வாயிரத தெட்டு மாற்று  
மதிபெறு பக்ம்பொற் சோதி மயக்ரி பரம சீயோன். 1

சுத்தாகிச் சித்து மாகித தணப்பிலா னந்த மாகி  
நித்தியங் திகழ்த்தி நிறகு நிருமல திரியே சுத்தின்  
உத்தம கிருபை ஞான வொளியதி புனித மென்னும்  
முத்தலைச் சிகர மோங்கித் திகழ்வதம் முதிய குன்றம். 2

தண்ணெளிப் பெருக்கத் தாலே சருவலோ கேசன் மெந்தன்  
அண்ணலார் புனித நீதிக் காரூயிர் பலியாய் நல்கி  
மண்ணுல கனாயீ டேற்ற வரண்முறை யீட்டி வைத்த  
புண்ணியத் திரளே யென்னத் திகழ்வதப் பொலன்கொள் வெற்பு. 3

தற்பர ணருளிற் ரேண்மித் தயைமல்சித் தருமம் புட்பித்  
தற்புத சுக்ரீ முற்றி யளவில்புண் னியம்ப முத்துப்  
பொற்புறு நித்யா னந்த போகத்தைக் கனியும் ஜீவ  
கற்பக விருஷ மொங்கித் திகழ்வதக் கணக்க் குன்றம்.

4

மணவணி பொதுளி நித்ய மங்கள தீத மல்கிக்  
குணாதிக் குவைக னோங்கிக் குலவுபே ரின்பம் பொங்கி  
இணரொளி மகிழைக் கற்றை யெங்கனும் பரம்ப வீசி  
உணர்விலுக் கதீத் மாகி யோங்குவ துயாபொன் மேரு.

5

அன்பினூர் கலிசீ பொங்கி யருணமடை திறந்தா வெண்ணப்  
பொன்பொலி சிமய நின்றோ புத்தமு தருவி போந்து  
நன்பெரு மனிக ளாய நவநிதி வரண்மிப் பாயும்  
மன்பெரும் ஜீவ கங்கை மடுப்பதம் மகவே தண்டம்.

6

புகலருங் கடவுள் வேந்தன் புகழ்மிகு புளித் ஞானத்  
தகவினி மூயர்வந் ரேங்கித் தண்ணளிப் பெருக்கிற் பலகி  
மகிழையில் ஜோதி வாய்ந்து வைகலின் விகநபின ருகிப்  
பகலோளி திகழ்த்தி நிற்கும் பலித்திர பரம சீயோன்.

7

தரிசன வேதி யாய சாதரு பாச லத்திற்  
பரிசன ராய தூய பலித்திர வான சேஜை  
துரிசற விழைக்குஞ் தாரா கணமெனச் சுலவித் தொன்றி  
விரசவர் திகாந்த மெங்கும் விமலவேந் தாஜை மேவி.

8

தணிவரும் ஜோதி பூத்த தடங்கிரிச் சார வெங்கும்  
பணிவிடை புரிய மாவிப் பண்ணவர் தொகுதி மலகி  
அனியணி யாக நின்றங் கருட்டிரி யேக தேவைப்  
பணிகுவர் பரமா னந்த பரவச ராகிப் போற்றி.

9

கற்பனை கடங்து நிற்குங் காரனு தீத மான  
பொற்புறு புனித வேந்தன் பூரனு னந்த வாழ்வின்  
அற்புதக் காட்சி சொல்ல வருகனே ஓழிப் போதைப்  
புற்புதம் பொதிந்து காட்டப் பொருந்திலும் பொருந்தா தன்றே. 10

மிருத்தொடிவ வலக பந்தம் வீசிய மறையோ ரின்ன  
திருத்தகு சீயோ னென்னுங் திருமலீ யடிவா ஏத்தை  
அருத்தியோ டைனந்து முன்னிட் டாண்டகை திருப்பொற் பாதங்  
கருத்தினே உள்ளிப் போற்றிக் கனிந்துவங் தெத்துங் காலீ. 11

ஐயன்மீர் வம்மின் வம்மின் னமலவேங் தடியீர் வம்மின்  
வையகம் புரந் ஜேசு மலரடித தொழுமபீர் வம்மின்  
துய்யங்கல் லாவிக் கென்றுங் துக்கமூட் டாதீர் வம்மின்  
உய்யுநு னெறிவி டாத வுத்தம தவத்தோ வம்மின்.

12

என்றுப சரிததுக் கிட்டி யிதயத்து முகத்து மன்பு  
துன்றிமன னுவகை வெள்ளானு சொரிந்தெனத துரிசில் தூதர்  
மன்றலவா சகமி மற்றி வங்குவே தியா யேற்றூர்  
கன்றுகாண் கறவை யேபோற் கசிர்துளங் கணை நீரார்.

13

அன்பிற்கு முன்டோ யாண்டு மடைக்குந்தா ழார்வ மிக்கா  
புங்கணீர பொசிநு போந்து பூசலைத் தருமற றென்னுத்  
தென்புலங் திகழ்ததி நிற்குஞ செந்தமிழ் மொழிக்குச சான்றூப்  
பொன்புலத துறபுத் தெளிர பூஜிதை புரிந்தா ரணபில்.

14

வேதியர் தாமுன் கண்ட வித்தக ரிவரே யென்னுக்  
காதலோ டளவ ஓலவிக் கடன்முறை பரிவிற் செய்து  
மேதகு யியப்பி ஞேடு விட்புலத் தரசை வாழ்த்த  
ஏதமில் வான் தூத ரிருவரு மிதனைச் சொன்னார்.

15

மண்ணுல கததி னின்று வரண்முறை மரண நீங்கிப்  
புண்ணிய லோகத தெல்லை புகுந்திர கூணைபெற் றுய்ய  
நண்ணிய நும்போல் வார்க்குப பணிபுரி நலம்பெற் றுள்ளேம்  
அண்ணலவா னக்து வேந்த ணையி னடுத்தேம் நும்பால்.

16

எண்ணருங் தவத்தீர் வம்மி னெமமொடென் றழைத்துக் கூட்டித்  
தண்ணளி யொடுகை கோத்துத் தடங்கிரி மீது செல்வா  
மண்ணர கீடங் கட்கு வான்த்தை வணக்கி னின்ற  
புண்ணியப் பெருக்கை யாரே புளைந்துளை செய்யற் பாலார்.

17

### வேறு.

தூல தேகம் விட்ட டைந்த தூய சூக்கு மத்தனுச்  
சீல ராய வேத வாணா சிந்தை யுட்க ஸிப்பினுல்  
மேலு மேலு யாந்து செல்க திக்க னேவி டாய்த்தோ  
சால வும்பா தம்பி ரான்ற யோர்ச்சி தத்தை யுள்ளுவார்.

18

துன்ப நாச தேச மாதோ டர்ச்சி னின்றி முத்துமீ  
நன்பு லத்து வழிந டத்தி நன்னு விக்கி னமமெலாம்  
பின்ப உத்தி மரண நீப்பெப ருக்கை யுங்க டத்திய  
அன்பின் வல்ல பத்தை யுண்ணி யானா தங்கொண் டாடுவார்.

19

வந்து வந்து டற்று துண்பம் வறுமை துக்கம் வம்பவிழ்  
நின்றை மல்கு சாக ரத்தி வின்றை உத்து நித்திய  
விக்றை யாய சிற்ச கத்து வீட்டு வாழ்வு காட்டிய  
சுந்த ரக்கு மார ஸைத்து தித்தி றைஞ்சி வாழ்த்துவார். 20

காய மொடு காற்ற மிக்க கந்தை யைக்க ஸௌந்துநற்  
றாய பைபொ னைடை லை சேய மிக்க தூதஹாச  
சேயு யர்ந்த கதில் திர்ச் சாய ராசசெய் திவ்விய  
நாய கக்கிரு பாங லத்தை நனிவி யந்து போற்றுவார். 21

பண்டி லாத புனித மாய பொறிபு லண்ப டைத்தலில்  
உண்டு பட்ட வதிச யத்தி இவன்ளை முந்த வைகையும்  
அண்டர் வாழ்ப தந்த மத்து மனுக வந்த வாக்கமும்  
விண்டு விண்டு போற்றி செய்து விமல ஸைப்ப ராவுவார். 22

பொருஷி லாவ நூட்பு யல்பொ திந்த வண்பு மாரியால்  
தரும மாய சாளி வினாச தோத யமவி ஸைத்திடும்  
அருமை யாய ஜீவ போன கானங் தத்தி னளவிலாத்  
திரும விந்த செவ்வி கண்டு செங்கை கூபபி யேகுவார். 23

புனித ராஜ சமுக நின்று போந்து லாவு மாதயைப்  
பனித ருங்கு ரீரச்சி யோடு பாரி சுத்த வனல்வெதுப்  
பினிது மல்கு மகிழை யாய விரசி யத்த மின்றியே  
நனிதி கழ்த்து நீரமை கண்டு நம்ப ஸைப்ப மிச்சவார். 24

புதுமை யாய காட்சி கண்டு நின்று நின்று புகழுவார்  
மதுர கீத கான மல்கு மரபு னர்ந்து மகிழுவார்  
குதுக லத்தோ டரச னுமம் வாழி யென்று கறுவார்  
கதுமெ னக்க தித்தெ முந்து ககன மூடு படாகுவார். 25

முத்தி யின்பங் கருணை தர்மம் முற்று பாரி சுத்தமான்  
சுத்தி யங்கு லானி நிர்த்த னம்பு ரிந்து சந்ததம்  
நித்தி யானங் தத்தை லைரு நீர்மை கண்டிவ் வேதியர்  
துத்தி யஞ்செய் துவகை யோடு தொழுது. மீது துருவுவார். 26

இனைய சீல ராக ஏன்ன தத்தை நாடி யேகுமவ்  
வினைய வேதி யர்க்கு வந்த விபுத தூத ரீருவரும்  
முனைவ ஸைப்ப ராய்வி தெக முத்தி யுற்ற மொய்ம்புளீர்  
நினையி னீண்டி யாஞ்சொல் வாச கம்மை னுசி கழ்த்துவார். 27

வேறு.

மாய மின்மனத் தீரிந்த மாதலங்  
தூய ராகித்தொ மும்புபட் டார்க்கெலாங்  
தாய கம்புஹ யத்தரும் பேறெலாஞ்  
சீயோ னென்னுநதி ருமலீ காண்டிரால்.

28

மாண்ட குந்திரு மாமலீ யுச்சியில்  
ஸண்டு ஜோதிப்ப ரமவெ ருசலேங்.  
காண்ட குந்திரு மாங்காக் காட்சிதான்  
சேண்ட யங்கிதி கழ்வது காண்டிரால்.

29

உத்த மத்திருக் தொண்டங்கு ஞற்றிடு  
விதத கந்திகழ் மெய்ப்பரி சுத்தராம்  
நித்ய சூரிகள் சங்கஙி னாங்கொ  
பத்தி யிற்றிகழ் கின்றன பாத்திரால்.

30

ஜீவ புத்தகத் துப்பெயர் தீட்டியும்  
ஆவ விததமு தற்பல னுகியுங்  
தேவ தொண்டுகை மைநதி ருக்குழாம்  
மேவு சங்கவி லாசமுங் காண்டிரால்.

31

போத மல்குசம் பூரண மாய்ப்பலன்  
ஓமத கப்பெற்ற மேம்படு வித்தக  
நீதி மான்களி னுவிசி கழ்ந்திடும்  
மாத லத்தின்ம கிமையும் பாத்திரால்.

32

உன்ன தத்திரி யெகரோ ருக்கிருச்  
சங்கி தானம கிமைத மைத்திடும்  
பன்ன ரும்பர லோகப வித்திரப்  
பொன்னி லத்துப்பு துமையும் பாத்திரால்.

33

இத்தி ருத்தகு வானவி ராஜ்ஜியத்  
துத்த மக்குடி யாகவங் தூன்றினோ  
நிதய ஜீவவி ருக்கஙி லவுறுஞ்  
சித்தி ரப்பர தீசினிச் சேருவீர்.

34

ஜீவ மாநதி யாடியுங் திவ்விய  
ஜீவ நாட்டுடைட சீரணி தாங்கியும்  
ஜீவ நாயகன் சேவடி போற்றியும்  
ஜீவ மாக்களி யுண்டுநதி கழுவீர்.

35

தஞ்சல் சோரல்து யருற விண்றிம்  
நெஞ்சி ருக்குசி ருமல வேந்தனை  
அஞ்ச லித்தங்க வரொடு மாரியீர்  
சஞ்ச ரித்துச்ச தோதயங் தங்குவீர்.

36

பெருந்த கைக்கண்பு செய்திடும் பெற்றியீர்  
வருந்து மாணிட தேகம டிந்ததால்  
பொருந்து ரூதும ரணமும புங்கனுங்  
திருந்து விரினினி நித்திய ஜீவியம்.

37

முந்தை யாபிர காமுதன் மூவராங்  
தங்தை யாரோடுங் தீரகத ரிசன  
அந்த ஞோளைக் கண்டங்க எவளாய்ச்  
சிந்தை யானந்தங கொள்ளுவிர சேர்ந்தினி.

38

வெஞ்சி னக்கண லுக்குவி லக்கியுங்  
தஞ்ச மாக்கியி ரக்கீண தங்துமன்  
செஞ்செ வேழுத்தி சோத்திடுங் தெய்விக  
மஞ்ச னைக்கண்டு வாழ்த்திவ னங்குவீர்.

39

மாறி லாப்பர மானந்த வைப்பிலெம்  
பேறி யாவெனிற் பிச்சல கததுளாள்  
தோறு ஸீர்துய்தத துன்பமுங் துககமும்  
சுறில் வேந்தன்ம றந்தில ரண்னுமின்.

40

துன்பங் துக்கந்தொ டர்வதின் றுவினி  
இன்ப முஞ்சுக வாழ்வுமி யைநதுநீர்  
மன்பெ ருமபர லோகம கததுவற்  
கன்ப ராகிய டிநிழல் வைகுவீர்.

41

மனித ஜீவனா வானவ ராக்கிடுங்  
தனித மாராட்ட சங்கிதி னின்றுநீர்  
புனித ஜீவகி ரிடம்பொ றுத்தென்றுங்  
கனித ஸீர்மையிற் கண்டும கிழுவீர்.

42

மானி டப்பல வீனம்வ ருத்தமற்  
றானு டம்பொடொ றுவின வாவினிக்  
கோனி டம்படு மூழியங் கோதம  
வானு டம்பின்ம கிழ்ந்துசெய் கிற்பிரால்.

43

விண்ண வர்க்கா சன்றிரு மேன்யைக  
கண்ணிற் கண்டுக ஸித்திடுங் கண்மலர்  
அண்ண லாத்திரு வாக்ஷைநும் மனுசெவி  
உண்ணு மாரமிர தாகவு வக்குமால்.

44

முன்னிங் கும்மின்மு யங்கிய நேசாக்  
சநங் தானத்துக கண்டுத் ஸிராபபிரால  
இன்ன வாறிக்க விவரு துயணா  
நணன ரேற்றுங யந்தும் கிழுவீரா.

45

அகில லோகத்த ரசன்பு ஸிதமா  
ககன கோளத்து வழுமக காலீயில்  
புகரி லாமணிப் பூண்ணி பூண்டுடன்  
மகிளை யோடுமு லவிவ ருவிரால்.

46

காக எத்தொனி காட்டிக்க டவனார  
மேக வாகன மீதுவி எங்கியப  
போக பூமிர டெப்புரி போதுநீ  
ஒகை யொடக்க வரோடு றுவிரால்.

47

ாச ஞங்குத் தீவையி யயபநீ  
தாச நெத்தின மருமக காலீநீ  
யாச நெத்திர ஞக்குமுன் வந்தரு  
காச நெத்தினி தாகவ மருவீரா.

48

ஷுத வத்தைக்கெ டுத்தபொல் லாங்குடைத்  
தூத ருக்கும மாககத்தொ சுதிக்கும  
நாதன் றண்டனைத் தீப்புந விலகையில்  
நீத் சான்றுளை நீருங் கழ்த்துவீரா.

49

புதிய வானும்பு வியும்ப டைத்துமேல்  
விதிந் டேதயவி தித்துநம் மாண்டகை  
அதிப றுவர சாளுமக காலீநீ  
பதிதொ றுமபரி பாலக ராகுவீரா

50

இத்தி றத்தவி னியும்ம றுபவத்  
துய்தது ணாந்தறி மின்னுளை யாலிதை  
விதத ஸிததுகாக் கப்பெறு வேமலேம்  
தைதி றக்குறை வும்மிலை யிண்டென்றார்.

51

திங்கள் வாண்முகச் செவ்வியா செப்பிய  
யங்க லத்திரு வாககினம கிழ்ச்சியுட்  
பொங்கி யாரியா பூரித ராகியுத்  
துங்க வேநதைத்தொ முதுட ஞேருவா. 52

குற்ற வாளிக ளாங்கொடி யேமுக்கிங்  
கற்ற மிலகிற்ச கானாந்த வாககமவங்  
தேற்றென் ரோதுமி றையருட் பெற்றியின்  
முற்றும் புண்ணியத தாலென முந்துவா. 53

கேவறு.

ஆதியான் றாதளை யடித்திவ் வண்ணமா  
வேதிய ரிருவரும் விகமபி வர்க்குபோய்  
மேதரு நித்திய விமல முத்தியின  
ஜோதிமா நகர்ப்புறந துண்ணி ஞாரோ. 54

ஆயிடைத் திருக ரணிகொள் சேனையின்  
மேயவேர் பகுதியுள் வியநது மேம்படு  
தூய்கொ யெதிகொளச் சுலவி விண்ணிடை  
ஏயனு மாத்திரத் திறுத்த தென்படவே. 55

அவ்வயிற் பணிபுரி யறவ ரிவ்விரு  
செவ்வியர் தெவணைச சினேகித தாங்கவர்  
திவ்விய நாமததி னிமித்தந தீங்குறீஇ  
எவ்வகை யுரிமையு மிகநது ளாரிவா. 56

மருஞ்சு மரணைர் நீங்கி வந்தவர்  
திருவளத் தருளவழி யழைத்துச சேறவேங்  
தெருஞ்சு சங்கிதி சேரு மட்டெடைப்  
பொருளௌலாம் புலப்படப் புகன்று காட்டினார். 57

ஆரியர் தவநிலை யறிந்தம் முன்னணி  
ஓபருவ கையினைடு வாழ்த்திப பெட்டுமுஞ்  
சீரிய திருமண விருந்திற் சோந்துளார்  
சேரிரும் பாக்கிய ரெண்ணச செப்பினார். 58

இறையவன் சங்கிதி நின்று மின்னிகை  
மறைதிகழ் மங்கல கீத வாத்தியா  
துறைதொறுங் துறைதொறுஞ் சூழ்ந்து தொக்கனார்  
முறைமுறை துந்துபி முழக்கி ஞாரோ. 59

கின்னரங் தம்புரு விளை கேழ்கள்  
இனனரம் புளிசை யெழாலமி டற்றெலி  
மன்னிய பெருஞ்சர மண்ட லத்தொனி  
பொன்னுல கெக்கனும் பொதுளிற் மென்பவே. 60

உதம கிறிஸ்தவர்க் கோகை பேசினீர்  
அதத்ரை யுலைகைநிட் டளவில் பேரின்பப்  
புதுலல கடைந்ததே புதுமை யாமெனு  
வித்தக விளையை மீட்டிப் பாடுவா. 61

பன்னரு மகாத்துமர் பலரோ ருங்குதொக்  
கங்கிலை யுவநதுப சரிததங் காத்துமப  
பனனிய நாககொடு பரம நாயகன்  
சங்கிதி மணவறை சாரு வேமெனு. 62

எல்லையில் வாண்கண மெங்கு மீண்டியே  
தொல்லையம் பராஷி தொழுது வாழ்த்தவும்  
நல்லிசைக் கருவியி னத மோங்கவும்  
பலவிய முழங்கவும் பாடி யேகுவார். 63

சாதுசங் கத்தவா தம்மி வித்தகு  
மாதவ ரிருவாங் தடைந்த மாட்சியும்  
ஆதரித் தெதிர்கொளப் பெற்ற வாக்கழுங்  
காதலித் துவகையிற் கனிந்து பேசவா. 64

எங்கனுங் தண்ணில வெறிக்கும் பூரண  
திங்களுக் களவிலை யெனினுஞ் சிந்தையிற்  
பொங்குசீர் நிலையெலாம் பூத்த லர்ந்தன  
செங்கம வங்களுஞ் செப்பற் பாலதென். 65

காட்சியின் புதுமையு மதுர கானத்தின்  
ஆட்சியுங் கண்டுகேட் டறிந்த வாரணர்  
மாட்சிசான் முத்தியுண் மருவி னுமெனச்  
சூழச்சிசெய் துவகையுட் இதெந்து போயினார். 66

ஒதரு மித்தகு புனித வுத்தம  
சாதுசங் கத்துடன் றரிக்கப் பெற்றனம்  
மாத்தைய மாத்தைய யெனம கிழ்ச்சியாற்  
போதமற் றன்ரெனப் பொருமி விம்மினர். 67

இலகுமோ கூனந்த மோவி தென்கொலாம்  
உலகசிற் நின்பெலா மொழியு மேயென்பர்  
அலகிலவ் வானந்த வளவைக காட்டிடற்  
குலகில்வோ ரெதையெடுத துவகை கூறுகேன். 68

உன்னதா னந்தமென் ருளைப்ப தன்றிமற்  
மென்னதான் யாவர்தா மென்னி யென்னீமன்  
சொன்னபோ தினுமனுத் துணைக்குப் போதுமோ  
தன்னிக்க் தம்பிரான் ராமப் பேற்றிற்கே. 69

தீணைததென வாக்கினுக் கதிக் மெண்ணவும்  
மனத்தினுக் கதீதமவ் வரமபி லானந்தம  
எனைததுணை யளவையற ரெட்டதுக காட்டினுா  
தீணைததுணை யினுமலை பெரிதென சொமைபாம். 70

### வேறு.

பன்ன ரும்பவிக் திரக்குழாம் பலவியந துவைப்ப  
மன்னா மன்னரை யெதிகொளு மாண்பினு மாண  
நன்னர் வெதியர் தமையெதிர் கொண்டுட னடத்தித்  
துன்னி ஞர்முத்தி மாங்காத தோரண வாயில். 71

கோக்கு மாரன்செங் கோன்முறைக் குறையுளாய்க் குலவி  
மேக்கு யர்ந்தமா மகிழையின கோபுரம சிளங்கிப்  
பாக்கி யம்பொதிந் தனவர தானந்தம் பயிலும்  
மோக்க வாயிலை கண்டனர் முதிகடைப் பிடியோர். 72

கண்டு காதலித் திறைஞ்சினர் கருணையங கடற்குப்  
பண்டுண் டாக்கிய வருண்மடை யாமெனப் பரிவில்  
அண்டர் கோந்றிரு வடிததுணை யன்பொடு பரவி  
விண்டு தோத்திரம் புரிந்தனர் விநயஞ் ருவமாய். 73

மன்னு மித்திரு நகாக்குளிவ் வாயிலின் வழியாய்த்  
துன்னி நித்திய ஜீவதா ருவைசசுதந் தரிக்கப்  
பன்னு நன்னடை பற்றியோ பாக்கிய ரெண்ணப்  
பொன்னை முத்துற புதுமைகண் உளமகிழ் பூத்தார். 74

ஆங்க உத்திரு தூதரு மையன்மீ ரணிகொண்  
டோங்கு பொற்கடை வாயிலைத் திறக்கென வரித்திற்  
பாங்கோ மெங்கிலி மின்னெனப் பணித்தலும் பனவர்  
ஐங்கு மெய்யுணர் வொடுத்தி வினிக்கலுற் றனரால். 75

(கடைதிறப்பு.)

கேடு மல்கிய நாசதே சத்துளேங் கிருபை  
நாடி வரதெமைப் பிடித்துஙன் னெறியிலே நடத்த  
ஒடி வந்தினோத துறுமர ணத்தையு டிருவித்  
தேடி வந்துகண டடைநதுளேங் திருக்கடை திறமின். 76

நிருக் வெஞ்சிறை மறிந்துளே நீசரே முக்காய்க்  
குருதி யினவிலை கொடுதெதெமை யாட்கொண்ட கோமான்  
சருதி மாக்கத்துத் தொழும்புப்பட் டுளமவர் துணைத்தாள்  
கருதி வந்தனாய் கருணையிரோ கடைதிறந தருண்மின். 77

ஜேசு விண்மதி வதனமுஞ் செங்கனி வாயும்  
நேச முங்கரு ஜையுமபொழி நேத்திரங் கருங்ற  
ரேச லாந்திரு மேனியுஞ் செமமலாப் பதமும்  
ஆசை யங்கனன் மூட்டுவ வருட்கடை திறமின். 78

பாவ தாருவின் பழுநகர் தீவினைப் பயலுஞ்  
சாவு மெமமைவிட டகன்றன தற்பர னருளால்  
வீவின் ருகிமே னேண்மூளைத் தோங்கிவிண் படர்ந்த  
ஜீவ தாருவைக் கானுமா றருட்கடை திறமின. 79

பாவ மாஞ்சடு பாலையிற் பகலெல்லா முழன்று  
தாவ ருசகடுங் தாக்கி டாய்கொண்டு தவிததிங்  
காவி யேவழி காட்டவந தடுததன மடியேம்  
ஜீவ ஐந்துநீரோ வேட்டனங் திருக்கடை திறமின். 80

இலகு மெந்துகா யங்கொண்ட வடைக்கலத் தெழிலும்  
அங்கை யின்றலை ஈக்கிய வரவிந்தச் சரானும்  
உலகு னேமுககென் ரேங்கப் யாஸ்தமு முளவெம்  
அலகி லாண்டகைக் கடியரே மருட்கடை திறமின். 81

அம்பு ராசிகு முவனிக்கி டேற்றத்தை யளிப்பான்  
உமபர் சின்றுதான் சுதனைதந் துன்னத வன்பால்  
எப்பி ராணுக கிரங்கிண யருளெகோ வாவாங்  
தமபி ராணதித் தொழுமபரேங் தலைக்கடை திறமின். 82

அருளி னுலைமை யறிந்தன மருள்வழிப் பட்டுடம்  
அருளி னாமு துண்டன மருளுமிய ரடைக்கேதம்  
அருளி றைபுறங் கண்டன மடுபகை யனைத்தும்  
அருளி னுற்கநி யடுத்தன மருட்கடை திறமின். 83

பாவ மல்குபூ வுலகுளே மறக்கொடும் பாவர்  
தேவ மைந்தனூர் சிலுவையி ஆகுத்தசெஞ் சோரி  
மேவு புண்ணிய வசத்திலில் வீட்டுல கடைந்தெம்  
ஜீவ நாயகர் ரூழும்பரோக திருக்கடை திறமின. 84

முத்தி சாதன மாகிய சிலுவையின் மூததம்  
பத்த கததுளே மானுவே லுயிகொடுத் தீட்டி  
வைதத மாநிதிக் குரியராய் வகுததசா தனமெங  
கைதத லததுளேங் காட்டுகேங் கடைதிறந் தருண்மின். 85

வேறு.

இவ்வண்ணம் விதேக முத்த ரிருவரு மிரந்து கூஞு  
செவ்வண்ண மறிந்து மோசே யாதியர் சோந்தாங் குய்த்த  
கைவண்ணச சாததை யேற்றுக் கருணைவேங் தருககுக காட்டி  
அவ்வண்ண லழைமி னெந்ற வருள்பெற்று மீணட வோல்லை. 86

என்மட்டு ரதரா யென்று மிதயபீ டத்து மேய  
தன்மராங் கிறிஸ்தி யேசு சாமிசா மீப மாக  
நன்மைசால் மெய்விஸ் வாச நாத்தும ஜீவாக குய்த்த  
ஜேனமைசா பலிய முத்தித் திருக்கடை திறந்த தம்மா. 87

முத்திமா நகர வாயின் முகப்புவே தியருக் காக  
சித்தகக் கபாடம் வல்லை திறவுண்ட விதததை யோசிற்  
சித்தமூள் ஞவந்து ஜேசு திருவடிக் கன்பு செய்யும்  
பத்திமை யல்லால் வேறு பரமசம் பத்தொன் றுண்டோ. 88

எண்ணரும் பரம சேனை யெதிர்கொண்டிங் கணைமி னென்னப்  
பண்ணவர் குழுமி வாழ்த்தப் பராபரன் புதல்வ னீந்த  
புண்ணியங் கைமா றில்லாப் புண்ணியம் புண்ய மென்ன  
விண்ணவர்க் காசை யேத்தி வெதிய ரகத்துட் புக்கார். 89

ஆயிடை யடுத்தா ஞக வறிவின னவைனப் பற்றித்  
தூயசின் னங்கள் யாது மிலனெனத் துணிந்தவ் வோல்லை  
சேயுயர் முகப்பி னின்றுஞ் சீத்திருட் சிறையி ஹய்த்தார  
வாயில்காப் பாள ரங்தோ மதியற்றூர் கதியற் றூரே. 90

சொன்மதி தெருளான் ரூல்லைத் துராசார மொருவா னப  
துன்மதி யந்த காரச் சூழலை யடையப் பெற்றூன்  
பொன்மதி புகட்டி யுய்க்கும் புங்கவர் ஒவத போத  
நன்மதி.படைத்தார் நித்ய னலந்தரு நகருட் புக்கா. 91

அஞ்சமபுகும் பேறு பெற்ற வருமாறை யவாசிர் தேரில்  
ஜெகமபடு செலவ மாதி சிற்றின்ப நுகாசசிக் கெல்லாம்  
முகங்கொடா ராகித் தம்மான் மொழிவழி முறையிற் பற்றி  
இகமபடு தொலலை நீத்திங் கீறிலபே ரின்பத் தற்றர். 92

எத்தனை துன்பங் துக்க மெததனை புண்ணீர் கண்ணீர்  
எத்தனை நிகதை வஜ்ஜை யெததனை மோச நீசம  
எத்தனை சிறைய பாய மெததனை பயங்க ரங்கள்  
அத்தனை யுமமின் ரூக்கி விடுய்த்த தருளி ஞக்கம் 93

உய்தத்திங் கொன்றே மேனமே லுவகைபே ரின்ப போகம  
நிததிய ஜீவ நன்மை நிறைபரி சுத்த ஞஞசம  
வித்தக விமல சேசம மேதகக தத்து வங்கள்  
இத்தனை நலமு நலகிற் நிறையவ ஞருளி ஞக்கம். 94

பொங்கிரும் ஜோதி முத்த பொன்னகாப் பரபபி லெங்கும்  
மங்கல மதுர கீத மலிந்தவா ஞகமு முககம்  
எங்கனும் பொதுளாத தாக்கி யிரடடின வெதிகொண் டேற்ற  
அங்கண்வா ஞகதுச செனை யாபபொவி கெழுமிற் நன்றே. 95

போனக ரத்து வாணா யாவரு மகிழ்ச்சி ழுத்து  
மனனில் வலகி னினற்ம் மாந்தவா வழிந டாத்தி  
உனங்க பரமா காயத துசசியிற் ரிகழ்த்திக காட்டுங்  
தன்னிக ராய வேநகதை தனித்தனி பரவி ஞரால். 96

புக்கவ ரண்ட ரங்கம் புண்ணியப் பொருளோப் போற்றி  
மிகக்குறு பரமா னநத விமமித ராகி யேததிப்  
பக்குவபப படுஞ்சு சாரப பல்லாண்டு கூறி வாழ்த்தித்  
தோக்கவின் னவாககுஞ் செய்தா ரஞ்சலி முறையிற் நாயோர். 97

புரங்கி னெறியிற் சென்று புண்ணிய கதியிற் புக்க  
உரளினு ருருவ மாறி யொளிதிகழ் மேனி வாய்ப்ப  
இராயியிற் சுடருந தூய விலங்கெழுன் முகத்த ராகிப்  
பரனினை ஏததி யேததிபப பண்ணவ ரோடு செல்வார். 98

அம்பர லோக ராஜ னருட்டிரு முன்பு நின்றிங்  
குமபரோ சிலாவந தூளறி யுத்தம கீறிஸ்த வற்கும்  
நமபிக்கை பென்னு நாம நலந்திகழ் மொய்யமி ஞற்கும்  
பைம்பொனி ஞடை சாத்திபப பண்மணிக் கலன்கள் ழுட்டி. 99

அதிபதி யாந்தரி யேக வாண்டகை சீரம் மோடு  
துதிபகர்ந் திகையி னன்னச் சுரமண்ட லங்க ளீந்து  
கதிபெறு மாபி ஞககங் கவினிமங் களமே மல்க  
மதிகதி ரணைய ஓவ மெளவியும் புனைந்தார் வாழி.

100

முடிபுனை காட்சி கண்டேன் முறைவழா தரசற் போற்றிப்  
படியிலுக் கீட்டி வைதத பரமசங் தோஷங் துய்ப்பான்  
கடிமணக கோலத தொடிக் ககனமண் டபததட் யே  
வடிவுடை யெமரீ வமமோ வம்மென்ற வாககுங் கேட்டென். 101

மங்கள கரமா யெங்கும் வானதுக் துமிக ளோடு  
சங்கையில் புனித நாத மணியொலி தழைத்த தாவாப்  
பொங்கிய பரமா னங்கப் புதுக்களி யாடடு மல்கி  
அங்கண்வா னகர மெங்கு மருங்கடி விழாக்கொண் டன்றே. 102

கதிமிகு சிறப்புப் பெற்ற காவலர் பலரெங் கர்த்தர்  
அதிபரி கததா சுத்த ரதிபரி சுதக ரென்னை  
விதிமுறைப் படிசல் லாப மிழற்றிசை திகழ்த்திப் பாடிச்  
சுதிமுறை தழுவித தூங்கத் தகைபெறு நடனஞ் செய்தார். 103

திருந்துவே தியருக் தேவ சங்கமுஞ் சிங்தை யாரப்  
பெருந்தகை யாய தேவ பிதாவுக்குங் குமர ஞாககும்  
பொருந்திய தேவா விக்கும் புரையறு மகிமை யாற்றல்  
அருநுதி யென்று மலக வாமெனன் றிசைத்தார் பலகால். 104

ஒழுகொளி மெளவி சூடி யுத்தமாத துமிகள் தம்மோ  
அழகிய மணவா ளன்பா லவாவோடு செலுங் காட்சி  
விழிகளிப் புறஞோக் குங்கால் விரிகதி ரணந்தந தொக்குப்  
பொழிகதி ருகுத்தா லெனனப் பொவிந்து மகிமை ஜோதி. 105

ஜோதியின் பிழும்பு போர்ப்பத் துனுக்குறீஇக் துயிலா னின்ற  
மீதுயர் கிரியின் சாரல் விழிததனென் விமல ராஜன்  
பாதபங் கயம்ப ராவிப் பவித்திர தரிச னத்தைக்  
காதலா யகம்பொ றிததுக் காட்டினே ஊலகுக் கம்மா. 106

சிங்தையாத் திகையி னேர்ந்த திவ்விய சரித மற்றிவ்  
விங்தையைக் கருத்தி ஊய்தது விழுததகு ளோன்பு பற்றி  
அந்தண ராகி இவை வறைநெறி வழுவாக கெல்லாஞ்  
சந்தத மூழிவில் பேறு தருவர்ந்ம் பரம தந்தை. 107

## வேறு

வாழி வாழியோர் திரித்தவ நாமத்தின் மகிழ்ச்  
வாழி மன்னுயிரை கிரகுணை வழங்கு வண்சருதி  
வாழி மெய்யடி யாகுமூங் திருச்சபை மரபு  
வாழி மெயக்குரு பாமபளை யூறிய மாணபே.

108

## வேறு.

மல்குக ஜீவர்க் கெல்லா மதிநலன் தருமெய்ஞ் ஞானம்  
புல்குக வறங்க ளெங்கும் புனையிலாச செக்கோ லோஙகி  
வெல்குக மெய்மை யெறும விளங்குக கலஷி செலவம்  
பல்குக வுலக மெங்கும் பரம்புக நன்மை மாதோ.

109

நன்றல கணைத்துங் தந்து நலம்பெறு தந்தை யாக  
வென்றிசோர் மைநத ஞக விமலாவி யாக வொன்றும்  
மன்றல்சோ திரியே கறது மகிழ்ச்சையுங் கணமு யாரு  
தென்றுமுள ளன்றோ லின்று மென்றுமுன் டாக வாமென். 110

சுவாக்காரோகணபை படலம முற்றிறு

இரகுணீய பருவம் கலி, 250

## தேவாம்

I உண்மை வற்புபுற்றல் (பண, பழும் பஞ்சம)

1. தொக்கபாவமன னிபுநித்திய ஜீவனைமையுஞ் சகோதமும் மிக்கபேரினப் வீடுகளுக்கிறல் தியேசவைவிச வாசிக்கிற கைக்குளவந்ததில் கையமொன்றிலை கணடுகேட்டுணாந துலகுளீர் தக்கவாறுநன றயமினரகுணைய சமயநினையங் தானிதே.
2. சேவதேவதரி யேகதெயவிக ஜேசவினரிரு நாமமே ஜீவரகுணை ரலகுதிவிய சீலமாதிரு மந்திரம் ஆவதன்றிமற் றவலைவேறிதை யாயுமின்வினாந துலகுளீர் தாவருமபர மாததறகுணைய சமயநினையங் தானிதே.
3. இமபா மெய்புரு ஒராந்தமீட்டுதற் கேற்றங்கவுழி யீசுகை நமபியணபுசெய வாக்கெலாமழி யாதபேரினப் நன்னிதி உம்பர் நோக்குசன் மாககமாதியு னாந்துசற்குரு வுலகுளீர் தயபிரானக்கி கட்டுரகுணைய சமயநினையங் தானிதே.
4. எமையக்கொண்ட வீசனுதிதொட்ட டெழுதுவித்தது மிம்பரிற் கிமையதேயலா தீபம்போன்றுள திருச்சபைகுய்த்துத் தெருட்டலும் உமையுதைதுத துண்மைக்கறிவற் புதுதனிற்பது மூலகுளீர் சுமையபங்கர ஞமிரகுணைய சமயநினையங் தானிதே.

5. முத்துவத்தனி யேகவஸ்துவ மோக்ஷமுந்தரு மார்த்தமும் நித்யஜீவனும் ஜீவமார்க்கமு நெறிதிரிந்துசெல பாவமும் சிததசஞ்சலப படிகரும்முள தொக்கசத்திய மூலகுளீர் சத்தியாசவ ரூதரக்ஷணை சமயநினையங தானிதே.
6. ஆதிநித்திய மாததுமாமற்ற வகிலம்யாவும் நிதியம் பூதலநதிந் தோருயிர்ததெழுந் தெமபிரானடுப புரியுநாள் நீதியாய்வரு பலனுநித்திய நீக்கமின்றுல கததுளீர் சாதுஶங்கததைச் சார்மின்றக்ஷணை சமயநினையங தானிதே.
7. கனிதனீர்மையிற் கிறிஸ்துவின்றிருக கடைககணுக்கிலக் காகிடில் துளிதவிர்நதிடும் பாவசங்கடங் தொலையுதுநக்கைட சுகிதமாம் புனிதனமனம் பொருதுமுன்புளம் பொங்கிமேலிடு மூலகுளீர் தனிதமாரருண் மல்குமரக்ஷணை சமயநினையங தானிதே.
8. கிழக்கெழுஞ்சூடா போலச்சத்தியா கிளரககண்டினுங கேதமார் பழக்கமானதீ வினையைவேற்றப படுத்துங்கென்றி பற்றிஹா வழக்குஞாததுவா ஞைப்போக்குதன மதிகொலோவுல கத்துளீர் சமுச்சைகவிட்டுளங திருமபும்ரக்ஷணை சமயநினையங தானிதே.
9. சேயருந்தம ருஞ்சிநேகருந தேபேபல்பொருட் செல்வமுங் காயநீத்துயிர் பிரியுங்காலோரு கடிகைபினவரக் காணுமோ நாயகனகிறிஸ் தியேக்கவேமறு மைக்குநற்றுணை யுலகுளீர் தாயகமபிறி தில்லூரக்ஷணை சமயநினையங தானிதே.
10. நம்மைநோக்கிய தண்டனைக்கொரு நடுவராய்வின்று தாங்கியுஞ் செம்மையிற்றிறம் பாதுநித்திய ஜீவபுண்ணியங திரட்டியும் இம்மைக்கும்மறு மைக்குநனமையுண் டாகவிங்குத்த துலகுளீர் தம்மையுந்தந் சாமிரக்ஷணை சமயநினையங தானிதே.

உண்மை வறபுறுத்தல முறைற்று

II. அந்திப்பலி. (பண, பழம பகுசம்)

- 
1. தேவதேவத்ரி யேகதோத்திரம் ஜோசகாயக தோத்திரம் பாவகாரிசி ரஞ்சிதைத்தெழு பாதபங்கஜ தோத்திரம் ஜீவபரிதையில் வழிடத்திடை திவயவாததும தோத்திரம் ஆவலோடுனக் கனநததோத்திர மகிலலோகசா வேசனே
2. அவசிலாவருள் ஜோதியேபக வருணஞ்சொளி யத்தமித் துலகெலாமிருட் படலமுடிய துனக்கந்திப்பலி யுதவுவான் இலகுளின்கிரு பாசனத்தைவங் தெய்தினேனித யத்தொளி அவரவைத்தெனக் காவிதநதரு ஏகிலலோகசர் வேசனே.
3. உடைபபெரும்பொருள் கல்விநட்புற வரிமையாவுமிவ் வடலொடும் இடைக்கணினறிடு முதவமோதுணை யென்றுநீயடி யேற்கியான் படைக்கணின்றமற் படுகரும்க்குமென் பாவமஞ்சியுன் பாதத்தே அடைக்கலம்புகுங் தேன்கணடக்கணி யகிலலோகசா வேசனே.

4. கஞ்சமல்கிய வஞ்சவல்லினை சுசிசுசியென் ஞாலெலாங்  
கிஞ்சிததுமபய னின்றீயாயநதன கெஞ்சவங்துனைக் கிட்டினேன்  
தஞ்சமுன்னிரு கஞ்சகாணமலாச சரணலாற்புக வரணிலேன  
அஞ்சலென்றெனை யாதரிததரு ளகிலலோகசர் வேசனே.
5. பைடுளேனுளைப பற்றிலேன்பயன் பட்டிடேனாரு பாவியான்  
கையதாகிய ஜீவிபுஸ்தகக கணக்கிலென்பெயர் காண்பதோ  
துபயவாவியை யருளியெனகுண தோடம்யாவையு நீக்கியாள்  
கூபதாரகம் யாதுமின்றெனக் ககிலலோகசர் வேசனே.
6. ஓரனுததுனை மதியிலாதுசிற் றின்பழுண்டுலைக் கமடமாய்க்  
காரணத்தைவிட்டலைசொடோடுகை கோத்தெனுயுள்க் ழிநததே  
மாரணத்துறை நேரினித்திய மங்களக்கார வாய்க்குமோ  
ஆரணத்துறை காட்டியெறகரு ளகிலலோகசா வேசனே.
7. துண்புறம்குதறம்க் தலசிவவகலுஞ் சுவைமணம்பெறு கிற்கிலாப  
பொன்பொலிகதசொன் மாலைகொண்டுளைப போற்றினுமபய னென்னை  
எனபுடெக்குரு கிக்கணோசொரிந் தேததுமெய்விச வாசமோ [யாம்  
தன்புறம்நதசொற் பாவியென்கவிக் ககிலலோகசா வேசனே].
8. பற்றெலாம்விடு பட்டபோதினும் பாழ்த்தவென்னகப் பற்றினும்  
முற்றுங்கல வாகிணின்றெனை முரணிவைகலு மோசஞ்செய்  
புற்றாவொடு காட்கழிப்பது புண்ணியாதிரு வளளமேல்  
அற்றாகுக வெற்றுரந்தரு ளகிலலோகசா வேசனே.
9. உண்டுபட்டவென் மடமையும்பல வீனமுந்திரு வள்ளத்தே  
கொண்டருட்கும் ரேசனபுண்ணிய மொனறையேகுறிக கொண்டெனிற்  
கண்டகாணகிற காலைமெனபிழை யாவையுக்கணக் கேற்றிடா  
தண்டாநாயக பொறுத்திரகைசூசெய் யகிலலோகசா வேசனே.
10. திமிர்வகுமுன் நேரகங்கியென் ஜீவனம்மையிற் சேரிலுங்  
குமராநயகன் றிருவடித்துனை கூட்டியுய்யருட் கொண்டலே  
எமரொடுக்குத் தாண்டபேரரு சென்றும்வாழிய வாழிய  
அமராநாயக வாழிவாழிய வகிலலோகசர் வேசனே.

அந்திப்பலி முற்றிற்று

இரகூணிய யாதநிரிகம் முற்றிற்று.

இரகூணிய யாதநிரிகம் கவி, 3622.

இடைக்கிடை சேர்ந்துள்ள தேவாரம் கவி, 141.



## இரசூணிய யாத்திரிகம்.

சிலேகை, யமகம், திரிபு, மடக்கு முதலிய  
சில கவிகளுக்கு அர்த்தம்.

பரமாஜ்யப் படலம்.

21. நீத்திய ஜீவநிர்நிலை—சாவாத ஜீவனைச் சுரக்கின்ற வாலிகள் (என்டு  
தேவாலயத்தைக் குறித்து)

முத்தி நாட்டேழில்—பரலோக ராஜ்யத்தின் அழிய வைபவங்கள்  
முயங்கக் காட்டலில்—தத்தமிற் பிரதிபிமபித்துக் காட்டுவினாலே,  
உத்தமக் குலத்து ஒத்திமக்குத்தும்—உதம வகுபபிலுள்ள அன்னப்  
பக்கிகளின கூட்டம்.

அகள்நிடா—(அந்த நீளிலையை) விட்டு நீங்காமற் சதா வசிக்கின்றன.  
(ஆதலால் அவைகள்,)

பத்திரேய் தவப்பள்ளி போலுமால்—பத்தியோடு திருத்தொண்டர்  
தவம் பயிலுகின்ற தேவாலயம்போலு முள்ளன என்றவாறு.  
ஆல—அசைநிலை.

விசேடவான—பிரபஞ்ச வனாந்தரத்திலே செறிதபவி யலைந்து திரிந்து  
இளைது விடாய்தத ஆதமகோடிகளுக்கு அநத விடாயைத தணித்து  
ஆரோக்கியத்தையும், பரமசக்தையும் மருளிக் காக்கவல்லது ஸ்ரீ  
கிறிஸது பெருமானது கருணைப்பெருக்க மாதவில் அதனை “நீத்திய  
ஜீவநிர்நிலை” என்றும், அநதக் கருணைப்பெருக்கே ஜீவருக்கு  
அதிரிவியமாயிருந பரலோக பேரின்பவாழ்வைத் தலககமாய்க்  
காட்டிய தாதவில் “முத்திகாட்டேழின் முயங்கக் காட்டலில்”  
என்றும், இத்யாதி உசித சுகாதுபவங்களை ருசித்தறிந்து மேனமேலு  
மவாவி அநத நிலையை விடாதுபற்றி முயற்சிக்கின்ற சுவேதவாணத  
தாரான மாதர் கூட்டத்தை “உத்தமக்குலத் தேதிமக்குழாம்”  
என்றும், ஆகவே இநக கூட்டத்தார் பிரதினிமும் அதுவிட்டித்து  
வரும் ஜெபதப விரதமுதலிய சத்கர்மாநுஷ்டானங்களும் மெயத்  
திருத்தொண்டர் நியமனப்படி குழிடு ஆண்டாண்டு முறையாய் கடத்  
திவரும் வதுதி தோததிர ஜெபமுதலிய தேவாராதனையோடு நிருவி  
கற்பமாய்த தோண்றலில் அதனைப் “பத்திசெய தவபபள்ளிபோ  
லும்” என்றும், கூறினாலும்.

22. மாக மீது நேர்—ஆகாயத்திற் கூடின.

கருணைமாரி பேமிமேசம்—அருள்மழு பொழுகின்ற மேகத்தை.

கண்டு கண்டு உவந்து—பாத்துப் பார்த்து மகிழ்ந்து.

வித்தகத் தோராமாயில்—ஞானமுள்ள சிறந்த தோகையையுடைய மயில்கள் (சதேச ஸதிரீகள்.)

அவன் துழல்வாய்—ஆனதிக்கின்ற பொழில்கள் தோறும்.

நாகம் மாயுமே—தந்திரமுள்ள பசாசாகிய சாபபங் தலை நீட்டாது ஒழிவான்

நாகம் ஆயுமே—சுவாகக்லோகவாசிகள் (இந்தகாட்சியைக) கூந்து கவனிப்பாளன் எறு.

23. சீதவாவியிள்—குளிராந்த தடாகங்களில்

சேமிய பங்கைப்போது அஸர்ந்திடுமேப்போது—செந்தாமரைப்புஷ்பங் கள் விரிகின்ற பிராதகாலத்தில்

ஆதபள் கதீர் அஸரங்காலையில்—தீவியின் குரியகிரணம் விளங்கு கின்ற (காலை யாராதனைக்குக் கூடுகின்ற )

மாதர் வரண்முக வாசிசங்களும் அஸர்ந்திடும்—ஸதிரீகளின் பக்தி விளங்குகின்ற வதனுமெய்யங்களும் விகசிதமாயலாந்து விளங்கும். எறு

24 இன்ன வாற்றவர்க் கிரங்கி—துன்பத்தை நகருகின்ற வறியவருக்கு இருங்கி.

யான்டுமேயிய நன்னர் வாசக நவிப்பிறி—எபபொழுதும் உண்மையான மாதுரியவசனங்களைக் கூறி

ஆதித்து—ஆதரவுசெய்து.

உள்ளரங்குணத் துதவிசேய்திடும்—நினைத்தறகரிய நற்குணத்தோடு உபகாரஞ் செயகின்ற.

அந்தலாரேலாம்—அந்த கல்வர்களெல்லாரும்.

அநலார்க்கோ—அத்திருகாட்டில் வாசஞ்செய்யும் உத்தமகுணப் பெண் டாகள்தாம. எறு.

25 மாரிசம் கலை மா தவத்தநும்—கள்ளமில்லாத மனஸோடு பக்திசெய் கின்ற திருத்தொண்டரும்.

நாரி சங்கமம்—மாதா கூட்டமும்

நன்னி அங்கு இருபாரிசங்களும்—(ஜிவலூற்றண்டை) அதோது இரு கண மருங்கும்.

படியுங்கால்—படியும்போது.

முங்வாரிசம் துலாம்—(அவாகள்) முகபத்மங்கள் விளங்கிய.

வாரிசங்கமே—ஜீவ நீானிலைகள் (அங்காட்டில்) சங்கமென்று சொல் லத்தக்கனவாயிருக்கும் எறு.

‘படியுங்கால’ எனபதை நீானிலையில் நீராடுதலாகவும், தேவாலயத்தில் வணங்குதலாகவும் கொள்க.

26. தீருமலிந்த மயிகையரி சிறோமே—வைதீகங்கள் ததித் த பெண்டி ரோடும் பிள்ளைகளோடும்.

மைந்தீர்தாம்—புருஷரானவர்கள்.

மருமலிந்த பூமிபோழிலின்—புஷ்பவாசனை பரிமளிக்கின்ற சோலை யினிடத்து (நற்கிரியை பரிமளிக்கின்ற குக்கிராமங்களில் என்றபடி.)

நிருமலாதிபன் பணீசேயீ நித்திய கருமங் சாலும்—பரிசுத்த கட வளரசலுக்குத் திருப்பணிவிடை புரிகின்ற பிரதிதின ஊழியர்கள் மிகுத்திருக்கும். (ஆதலால்.)

கரு மஞ்ச ஆலுமே—(அவவிடததுக் கிருபையாகிய) கருமேகம் வந்து படியும். எ-று.

காரமிரண்டும் ஸற்றசைகள்

### சுவிசேஷமார்க்கப படலம்.

35. கண்டகம் குப்புதர் அடர்ந்த காள்வழி—முட்செடிகளும் விஷப சூண்டுகளும் கெருக்கிக் காடுபற்றி யிருக்கின்ற சூவ பாதையை.

கண்டு அகங் கடுப்புற—திருவளத்திற் கண்டு வேகமாய்.

கண்டகம் கோடு—பட்டயத்தைக்கொண்டு

வோறக் களைக்குது தடிந்தனர்—நிருமலமாகும்படி வெட்டி யெறிக் தாா. (யாா?)

வள் கண்டகள்—கொடிய பசாசின் சமுத்தோடுகூடத் தலையை.

சிதைத்த சேங்கமல பாக்னர்—சக்கனிய தாமனை மலாபோன்ற திரு வடியையுடைய ஸ்ரீ சிறிஸ்து பெருமான். எ-று.

### ஜீவபுஷ்கரிணிப் படலம்.

12. வளம் அடங்கலும்—காடு முழுவதும்.

போது அகம்—புஷ்பங்களுக் குறைவிடமாம்.

வரி அளி மருவும்—ஆகவே நீங்காரங்கெயயும் வண்டுகள் நீங்காது வசிக்கும்.

வள மடங்கலும்—அழகிய சிங்கங்களும்.

போதகீ தூரையும்—யானைக் கண்றுகளும்

மயிங்கும்—விரோதமின்றி யறவழுண்டு வாழ்ந்திருக்கும்.

களம் மடங்கு அல்லம் போது—மேகம்வந்து கலியும்பொழுது.

அகவும் களி மயில்கள்—செருக்குள்ள மயில்கள் தோகை விரித்த விருத்தனங்கெய்யும்.

தன மடம் கலும் (கல்லும்)—மிகுநியான அறியாமையைக் கல்வி யெறியத்தக்க.

போதகம் தநும் பலகாட்சி—அவ்விடத்துள்ள பலவாகிய காட்சிகள் கல்ல போதனையைக் கொடுக்கும். எ-று. அல்-சாரியை, உம்-அஷை.

### மாயாபுரிப் படலம்.

46. அம் கம் ஆம் மதவாரணத் தோனிபடுமேல்லால்—அழகிய கருமேகம் போன்ற மதயானைகளின் பிளிற்கிருவி செவி மடுபபனவேயன்றி.

அங்கம் மாமத ஆரணத் தோனிபடாது ஆக—மெய்மார்க்க சாஸ்தி ரங்களிலுடையவும் வேத பாராயணத்திலுடையவுங் தொனிகள் யாண்டுங் கேட்கப்படுவன அல்ல. அப்படியே,

எங்கும் இல் ஒழுக்கு இகந்தன என்பதை யல்லால்—எங்குமுள்ள வீடுகள் தாம ஒழுககற்றிருப்பன வென்பதேயல்லாமல்.

எங்கும் இல்லோழுக்கு இகந்தன இலை யேன்பதீலை—எவ்விடத்தும் இல்லற வொழுககழுறைமை யொழிந்தன வில்லையென்று சொல் லபபடுவதில்லை. எ-று. ஒழிந்தன வென்பதே துணிபு.

78. ஆரணங்கு ஆட்டம் நாடி—பேயமகளிகொயொத்த விலைமாதர் நட்டம் பயில்வதையே கருதிப்பார்த்து

அகங்குமைந் திருப்பார் யாண்டும்—எபபொழுது மனங்களித்திருப் பார். (அல்லாமல்,)

ஆரணம் காட்ட நாடி—(தங்களுடைய மோசமான நிலைமையை) மெயவேதமெதித்து விளக்கிகாட்ட அவற்றை யாராய்ந்து.

அகங்குமைந் திருப்பாரில்லர்—மனங்கிருமபிக் கனிவுற்றிருப்பவர் அவ்விடத்து யாருமில்லா.

யாண்டும் தார் அணி தந்து அஞ்ஞானச் சனியனைப் பணிவார்— எவ்விடத்தும் மாலைகளைப்போட்டு அஞ்ஞானமுள்ள சனியனுகிய விகிரகத்தை வணங்குவாரேயன்றி.

தாரணி தந்த ஞான தமிழ்ராற் பணிவாரில்லர்—உலகத்தையும் எல்லாப் பொருள்களையுஞ் சிருஷ்டத்துத் தநத் சங்க ஞானமுள்ள கடவுளையாண்டும் வணங்குவாரில்லா எ-று.

82. அந்தீநீ கடைவீதி—அநத நீண்ட மாயக்கடைவீதி.

படம் விரித்துப் பழக்கஞ்சிடாது—பனுமகுடத்தை விரித்துப் பாத தத்துக்கொல்காமல்.

பேந்றல் கிடத்தி—பெரிய தன்னுடலை நீட்டிக் கிடத்தி.

உறுவன வாயிடே—கிட்டிய எல்லாவற்றையும் விழுங்கி.

கோடுவிடம் போதிந்து—பொல்லாத விஷத்தை மறைத்துவைத்து.

ஆநுபிரிக் கொள்ளைகோள் நேடிய பாந்தன்—அருமையான பிரா  
ண்ணைக் கொள்ளைகொள்ளும் நீண்ட பெருமபாம்புபோலும். எ-று.  
கடைவீதிக்குப் படத்தை தினாயென்றும், பேரூடல் என்பதை  
இரண்டு சிறகுள்ள பெரிய தெருவென்றும், கொடுவிடமென்பதை  
ந்ததிய கேடு என்றுவ கொள்க.

83. என்றிலங்க விலங்கேழில்வாயி நேகூட—அருணேதயமானவட்டனே  
விளங்குகின்ற அழகிய இதழ்களை யலாத்தி.

மன்றலர்ந்து—பரிமளத்தைப் பரபபி

அளி மோயத்து—வண்டுகளால் மொய்க்கபபட்டு.

மதுச்சோரிந்து—தேனைச் சொரிந்து.

ஒன்று ராக் களிகாட்டலில்—பொருநதியபடி மனசுக்கு மஜிழ்சியைத்  
தருதலினாலே

ஒன்றமறுது—தலகக்குமளள அந்த மாயக்கடைவீதி

அன்றலர்ந்த அநங்கிடமாலையே—புதிதான நல்ல வாசனையுள்ள  
பூமாலை போலுமளளது. எ-று

கடைவீதிக்கு ‘வாய்நெகூடு’ என்பதைக் கபாடங் திறவனுடு எனவும்,  
‘அளிமோயத்து’ என்பதைப் பிரிதியினாலே ஜனங்கள் கூடப்பெற்று  
எனவும், ‘மதுச்சொரிந்து’ என்பதைக் களைவாதது எனவும், ‘களி’  
வனபதை வெறி எனவுங் கொளக்

84. திசைழுகம் திசைப் போருள் சேய்தலில்—நான்கு திசையிலும்  
நான்குமுகங் துகழ வீற்றிருந்து, எல்லாப் பொருள்களையும் படைக  
கின்ற தொழிலைச் செய்தலினால், பிரமாவையும்

வதையில் மாயை வாம்பறு பாள்ளமயில்—வதைச் சொல்லும் அளவில்லாத கபடநாடகத்தினாலும், விடத்துவமையும்.

நகைப்ரிண்க மன்று ஆடி நிட்ட்தலில்—விருபபழுண்டாக அமபலத  
தில் ஆடி நடிப்பதினால், சிவனையும்.

இரையும் அம்மறுகிந்து முத்தேவலா—அந்த மாயக்கடைவீதி இந  
துக்கள் வணங்கும் பிரமாதி தேவாகளை யொத்துளது. எ-று.

(1) கடைவீதிக்கு நான்கு திசைகளிலும் வியாபித்து இசூத்தகக் கித  
மாயப் பொருள்கூட்டு முயற்சி செய்தலினாலும், (2) அளவில்லாத  
வதையும், மாயமும் பொருநதியிருக்கிற தனமையினாலும், (3) கொள  
வோருக்குப் பிரியமுண்டாக நயந்துபேசி வருகிக்கிற விதத்தினாலும்,  
முத்தேவலா யொத்துளது எனக் கொளக்.

~~~~~

ஆனந்தசைலப் படலம்.

17. நனிமிது தருமம் நாடு அகம் மிலிவன—அநேகமாக விதகபபட்ட  
தருமங்கள் யாவும் திருநாட்டின்கண் விளங்குவன்.

நனியந்த நாடு அகம் மிலிவன—நாடுகள்ற திருத்தொண்டரகத்து  
\* அதிகமதிகமாகத் தேவகிருபை விளங்குவன்.

நன்தோதமயில்கள் போழில்வாய் நாடகம் மினிர்வன—சோலைப்  
புறங்களில் ஆநேகமாகக் கூடுகின்ற மயிலகளின சிருதனம் விளங்  
குவன

நளிர் இளவளசம் நாள்தக மினிர்வன—குளிரசியுள்ள புதிய தாம  
வாமலா பிராதகாலந் தகவுபெற விளங்குவன் எ-று.

18. கலைமாமதி வான் அரங்கு உதிக்தும்—பூரண கலையுள்ள சிறந்த சந்தி  
ரன் ஆகாய அரங்கத்தில் உதயமாகும்.

வானரம் தழுமாச்சினை துதிக்தும்—குரங்கு விருதங்களின் பெரிய  
கொம்புகளில் தாவித்தாவிக் குதித்து விளையாடும்

மலர்க்கடி வாளர் அங்கும் மடுக்தும்—புட்பகந்தம் பரவோக யாத்தி  
ரிகா அங்கத்தில் அணைது பரிமளிக்கும்.

மடஅனம் வான் அரங்கம் அடுக்கும்—இளமையான அனனபபக்டி  
கள் தூயமையான ஆற்றிடைக் குறையான மணல் திடாகளை அடுத்து  
வசிக்கும். எ-று.

19. மா தநுக் தலம் மல்துமலை—மலையிலும் மலைசாந்த இடங்களிலும்  
ஜாதிஜாதியான பெரிய விருதங்கள் நிறைநதுந்தகும்

துடிமாதநுக்கு உலவர் மனைமாட்சியை—நிறுண நற்செய்கையாகிய  
குடித்தனவொழுக்கம் அவுவு சிராமங்களிலுள்ள குலமார்த்தத்து  
ஒழியாது நிலைத்துநிற்கும்.

மாச்சும் ஆடவர்—திரிகரண சுதநான புருடா.

மா தநுச்சு உலது மாது வஞ்சமும் ஆதிய—பெரிய அகங்காரத்தை  
யும், உலக மயக்கத்தையும், பெண்ணுசையையும், பசாசுக்கே  
யுரிய கபட்டத்தையும், இவை முதலான துராசாரங்களை.

அங்குத்துவர்—தங்களிடத்து செருங்கவோட்டாது தேயத்துவிடுவா. எ-று  
'வஞ்சமும்' என்றநின் 'உம்மை' வணையறைரேடுங் கூட்டிப் பொரு  
ஞாக்கப்பட்டது

20. கோழும்போழில் கோட்டுமோக் கிளை தூங்கும்—கொழுமையுள்ள  
மலைஞ்சோலையிற் கொம்புள்ள மிருகஜாதிகள் தமயினதோடு துயிய  
லும்.

கோழுங்கள் கோட்டு மாக்கிளை தூங்கும்—நறுங்களி வாக்கங்கள்  
கவுக்கருள்ள பெரிய விருதங்களின கொம்புகளிற் குலைக்லையாகத்  
தோங்கிக்கொண்டிருக்கும்.

துளிர்புயல் கோட்டு மால்வளை தூங்கும்—குளிரசியுள்ள கருமேக  
சாலங்கள் பெரிய பாவத சிகரங்களிற் படிநது கவிநதுகொண்ட  
திருக்கும்.

துளிர்மது கோட்டு மால்வளை தூங்கும்—குளிர்ந்த மது பிந்துக்கள்  
கோணலாக வளாந்த பெரிய மூங்கிற்பண்ணையில் கூட்டிய தேன  
தட்டுகளினின்றும் இடைவிடாது துளித்துக்கொண்டிருக்கும்: எ-று.

21. மான்—மாண்ணாதியும்.

மதம்படு—மதததைச் சொரிகின்ற.

மைவனா—கரிய மலைபோன்ற யானைக்கூட்டங்களும்.

கோளி—சிங்கத்திரங்கும்.

மான்மதம்—சலதூரிவாக்கமும்.

படு—பொருந்தியுள்ள.

மைவனா வைப்பில்—மேகம் படியும் அந்த ஆணந்த சைலபபிரதேசத் தில

நம்மான் மதம்படு—நமுடைய கிறிஸ்துவினாமாகக் கூட தழைந்துள்ள.

மைவனா மாதவர்—குற்றமற்ற மெயத்தொண்டா.

மால—மயக்கத்தியும்

மதம்—அகக்காரதநையும்

படும்—வினாவிக்கிற

ஜவனா—கீமபொறிகளாகிய பகைவனா

வாட்டுவார்—கெட்டிப்பாக்கள் எ-று

22. ஒது இமக்குல நாள்மலர் ஒடையை—பொறுமருமாலென்று சொல் வத்தகக் கெந்தாமலாப புதிப்பகள் அலாந்திருக்கின்ற கானயாற் ரேஞ்சுகளை

ஒதிமக் குலம் ஒகையில் நாடுவ—அமஸபபக்கிளா குதுகலத்தோடு நாடித் தங்கும்.

ஒதிமக்குல ஒண்டவர்—மலை முழுஞ்சுகளிற் நங்கியிருந்து, ஒன்னிய தபங்கச்செய்யும் மெயத்திருத்தொண்டாகள்.

மா மறை ஒது—மெயக்கருதியை வாசித்துப் பாராயனாக் கெயகின்ற. இமக்குடில் ஊடுற நாடுவார்—பனியால் மிகக் குளிராந்துள்ள குழு சைகளில் வசிக்கும் வணை தொண்டா குழாததைச் சந்திக்க வருவா. எ-று

23. ஆய—மேற்சொல்லப்பட்ட வகையாய்.

மாது அரண் இவரும் ஆடவர்—விரும்பத்தகக் மலைகுழ்ந்த அந்தப் பிரதேசவத்திருக்கு.

ஆய—உண்டாகிய.

மா தாண்டி நீதிப்பேட்டியும்—பெரிய சூஸ்திதியும், திரவியம் பொதிந்துவலத்திருக்கிற சுருளுமும்

ஆயமாதி அணிகலப் பேறையும்—மேயப்பருடைய ஸ்திரீஜாதிக ரூக்குரிய பலவகையாய ஆபரணங்கள் நிறைந்துள்ள பெட்டகங்களும்.

ஆய்—ஙாம் எவையென்று ஆராயுமிடத்து.

- ‘மா தரணீதரன் ஆணையே—மகந்தவ அரசன அருளிசெய்த விதி  
விலகருகளடங்கிய வேதமே. எ-று
- 24 அந்த நாட்டும் தீகழுந் தடவ்களில்—அழிய சங்குகள் குழுமி வினங்  
குகின்ற மடிகளிலும்.
- சந்து அனந்தம் தீகழ்தடம் காலில்—சந்தன விருக்ஷங்கள் அனந்த  
மாக விளங்குகின்ற பெரிய மலைச்சாபிலும்.
- வந்து அல்நந்து அந்தமாலையும் காலையும்—அமமலைவாசிகள் வந்து  
இரவை வருவிக்கும் அவதமனததுக்கு முந்திய மாலைநேரத்தும்  
பிராதகாலத்தும்
- வந்தனம் உந்து இறைவனை வாழ்த்துவார்—பரவோகததரசனை நமளை  
கரித்து வட்டோத்திரஞ் செய்வாக்கள். எ-று

அர்த்தம் முற்றிறு.

---

## அரும்பத அகராதி.

அ

அகஸ்டம், பூமி.  
 அகிலம், உலகம்.  
 அகைத்தல், வேதனை.  
 அக்கரப்படை, அச்சரக்கருவி.  
 (Tract).  
 அங்கண், அவ்விடம்.  
 அங்கனை, பெண்.  
 அங்காடி, கடைவீதி.  
 அங்கீத்தல், வாய்திறத்தல்.  
 அங்கி, அக்கினி.  
 அங்குரித்தல், முளைத்தல்  
 அசலம், மலை  
 அசனி, இடு.  
 அசசுதம், அழிவின்மை.  
 அசசுவத்தம், அரசமரம்.  
 அசசுறுத்தல், பயப்படுத்தல்.  
 அசசோவே, அய்யாவே.  
 அஞ்ச, துன்பம், வேதனை  
 அஞ்சலித்தல், நமஸ்காரம், கைகு  
 அஞ்சனம், கறுப்பு, மை [வித்தல்].  
 அடாத்தி, நெருக்கம், செறிவு.  
 அடவி, காடு  
 அடுக்கல், மலை.  
 அடிதல், கொல்லுதல், சமைத்தல்.  
 அணங்கு, ஒருத்தம், துன்பம்.  
 அணவுதல், அடுத்தல்.  
 அணை, மெத்தை.  
 அணமி, சமீபித்து.  
 அதர், வழி.

அதலம், கீழுலகம்.  
 அதிதம், கடங்கு, எட்டாதது.  
 அதோகதி, நரகம்  
 அதோமுகம், முகங்குபுற.  
 அத்தினி, ஏவாள்.  
 அநித்தம், நிலையின்மை.  
 அநுட்டித்தல், ஆசரித்தல்.  
 அந்தக்கரணம், மனமுதலிய தத்து  
 அந்தரியாமி, கடவுள். [வங்கள்]  
 அந்தோ, அய்யோ.  
 அபயாஸ்தம், அஞ்சலென்று குறிப்  
 அபராதி, குற்றவாளி. [பிடுங் கை]  
 அபாவம், எவ்விடத்தும், எக்காலத்  
 தும இல்லாமை.  
 அமரா, பகைவர்.  
 அமார்க்கம், கேட்டின்வழி  
 அமைதி, சமாதானம்.  
 அமையம், சமயம்.  
 அமோகம், மிகுதி, அபரிமிதம்.  
 அம, அழகு.  
 அம்பி, நாவாய், மரக்கலம்.  
 அமான், சடவுள்.  
 அயர்வு, சேர்வு, தளர்ச்சி.  
 அயிர்த்தல், சங்கேதித்தல்.  
 அயில், கூர்மை, வேல்.  
 அரக்கி, இராக்ஷஸி.  
 அரங்கம், அறைவீடு.  
 அரதனைதிபம், இரத்தினைதிபம்.  
 அரங்கை, துன்பம்.  
 அரற்றல், ஒலித்தல்.

அர்விந்தம், தாமஸா.	அறுவராய், அந்றுப்போனவராய்.
அரவுரி, பாம்புச் சட்டை.	அற்றம், சமயம், மறைவு.
அரிமுழை, சிங்கக்குகை.	அனகன், பாபரஹிதன்.
அரியேறு, ஆண் சிங்கம்.	அனந்தா, மயக்கட காக்கம்.
அரிவை, பென்.	அனர்த்தம், துன்பம், இடுக்கண்.
அருங்கலம், அரிய ஆபரணம்.	அனவரதம், எப்போதும்.
அருத்தி, ஆசை, ஊட்டி.	அனுசாரம், துன்மாக்கம்.
அருப்பு, அரும்பு.	அனுனே, தாயே.
அரோகாடவி, ஆரோககியவனம்	ஆ
அாப்பணம், உயர்ந்தோககுக் கொ	ஆகம், தேகம், மாடு.
அலகிலா, அளவில்லாத [துதல்.	ஆகுலம், வருத்தம், ஓசை
அலகை, பிசாசு.	ஆககம், பெருகம, செலவும்.
அலக்கண், துன்பம், வருத்தம்.	ஆசாட்டுதி, மாறவேஷக்காரன்.
அலங்கல், பூமாலை, இலவகுதல்.	ஆசி, ஆசோவாதம்.
அலசாடும், வருந்தாமல்.	ஆசு, குற்றம்.
அலமந்து, வருந்தி.	ஆச்சிரமத்தர், இலைக்குடில் வாசிகள்
அலாதல், விரிதல்	ஆச்சிரமம், நிலைமை
அல், இருள், இராததிரி.	ஆடி, கணனுடி.
அவசம், ஸ்மரணையின்மை.	ஆணவும், அகங்காரம்.
அவஸ்தை, துன்பம்.	ஆணை, ஆகணை
அவண், அவ்விடம்.	ஆதபன், சூரியன்.
அவதி, துன்பம்.	ஆதரம், ஆசை, அன்பு.
அவலம், அதைரியம்.	ஆதித்தன், சூரியன்.
அவனி, பூமி.	ஆதிமதயாந்தரஹிதா, கடவுள்.
அவா, ஆசை.	ஆதலா, ஏழைகள்
அவிர்தல், பிரகாசித்தல்.	ஆத்தா, சிகேகிதா.
அவித்தை, அஞ்ஞானம்.	ஆங்கிகம், நித்தியகரும்.
அழிம்பு, பொல்லாவகு.	ஆமலகம் (ஆமலம்), கெல்லிக்கனி.
அளக்கா, சமுத்திரம்.	ஆம்பி, கடற் காளான்.
அளவளவிய, கலந்த.	ஆரணம், வேதம்.
அளறு, சேறு.	ஆரணி, வேதவதி.
அளி, வண்டு, கிருபை.	ஆரணியம், காடு.
அளிய, எளிய, பரிதபிக்கத்தக்க.	ஆருடர், உயர்ந்தோர், மேனோர்.
அளோமழியரு, புற்றுப் பாம்பு.	

ஆரோபம், பொய்த்தோற்றம்	இரட்டுதல், ஒசைபபடுதல்.
ஆரத்தி, ஆசை.	இரணி, குரியன்.
ஆரந்த, நிறைந்த.	இரினது, சிதறி, ஓடி.
ஆரவம், ஆஸ் அன்பு	இருமை, இம்மை - மறுமை, பெரு
ஆலம், விஷம்.	இலக்கம், இலட்சம். [மை.
ஆலுதல, அசைதல்.	இலக்கணை, போலி.
ஆவணம், சாஸனம், கைச்சாத்து.	இவாதல், மேற்கொள்ளுதல்.
ஆளரியேறு, சிங்கம்.	இவ்வழை, இவ்விடம்.
ஆழி, சமுத்திரம், சக்கரம்.	இழிதல், இறங்குதல்.
ஆறு, வழி	இழுக்கு, தவறு.
ஆற்றல், வல்லமை, செயல்	இரூல், தேனக்டி.
ஆனணம், முகம்	இறதி, முடிவு.
ஆனத, கெடாத	இறுத்தல், சேர்தல்
ஆனஞ்சூர்ய், பெரியோய்	இறுமபு, சிறமலை.
ஆஞ்சா, மிகுத்த.	இறை, வரி.தீவை, கொஞ்சம்.

## இ

இசத்தல், கடத்தல், மீறுதல்
இகபரசந்தி, மரண சமயம்
இகம், இம்மை, இவ்வுலகம்.
இகளி, பகைத்து, போராடி
இச்சகம், முகஸதுதி.
இஞ்சை, வருத்ததல்
இட்டிகை, கட்டளை, அசை.
இணா, பூங்கொத்து
இதழ், பூவிதழ், உதடு.
இதிகாசம், கதை.
இந்தியங்கள், விண்டையங்களை யுட் கொள்ளும் பொறிகள்.

இந்து, சங்கிரன்.

இப்பி, சிபிபி.

இமம், பனி.

இமிர்தல், ஒவித்தல்.

இயறைம், இயற்கைப்பிரமாணம்.

இரங்கல், இரங்குதல், ஒவித்தல், பி

ழழுங்கினைந்து பரிதபித்தல்.

இரட்டுதல், ஒசைபபடுதல்.
இரணி, குரியன்.
இரினது, சிதறி, ஓடி.
இருமை, இம்மை - மறுமை, பெரு
இலக்கம், இலட்சம். [மை.
இலக்கணை, போலி.
இவாதல், மேற்கொள்ளுதல்.
இவ்வழை, இவ்விடம்.
இழிதல், இறங்குதல்.
இழுக்கு, தவறு.
இரூல், தேனக்டி.
இறதி, முடிவு.
இறுத்தல், சேர்தல்
இறுமபு, சிறமலை.
இறை, வரி.தீவை, கொஞ்சம்.
இற்றிது, இத்தன்மைத்து.
இனண், குரியன்.
இன்னல், தனபம்.
இன்னே, இப்பொழுதே.

## ஏ

ஏசோப்பு, ஓரா பூண்டு.
ஏட்டை, உலகப்பறறு.
ஏட்டல், சமபாதித்தல்.
ஏமம், இடுகாடு.
ஏாத்தல், இழுதல்.
ஏறில், முடிவில்லாத

## உ

உகாந்தம், உலகமுடிவு.
உகுதல், சிதறுதல்.
உகைத்தல், எழுதல்.
உசாவுதல், வினாவுதல்.
உசவாசம், சவாசம் விடுதல்.
உச்சிதம், உசிதம்.

உஞ்சுதல், செய்தல்.	ஊதியம், இலாபம்.
உஞ்சனன், பிழைத்தேன.	ஊழி, முடிவு.
உடற்றல், வருத்துதல்.	ஊற்றம், பலம்.
உணங்கி, உலாந்து, வாடி.	ஊனம், குற்றம்
உதகம், ஜலம்.	
உத்தி, சமுத்திரம்	ஏ
உநதுதல், தள்ளுதல்.	ஏஞ்சுதல், குறைவுபடுதல்.
உபாதி, துண்பம், சஞ்சலம்	எட்பகவு, என்னின்பிளவு.
உயங்கல், வாடல், மனந்தளரல்.	எம்பி, தம்பி.
உய்த்துணர்ந்து, ஊகித்தறிந்து.	எம்மோய், என் தாய்.
உய்யானம், பூந்தோட்டம்.	எயிறு, பல்.
உருக்கு, மனலை உருக்குகின்ற.	எல், பகல், சூரியன்.
உருமு, இடி	எலலோன், சூரியன்.
உலபபில், முடிவில்லாத, சாவில்	எல்லை, சமயம், வேளை.
உலம், தாண்	எழுமால், யாழ்கரம்பின் ஒகை,
	எழுவிலி, மேகம்.
உலர்தல், காயதல், விடாயத்தல்.	எழுவில், அழுகு
உலவை, காற்று.	எள்ளுதல், இகழுதல்.
உவகை, மகிழ்ச்சி.	எற்று, ஏதன்மைத்து
உவரி, சமுத்திரம்.	எனகோ, எங்கவோ.
உவாததல், வெறுத்தல்.	என்று, சூரியன்.
உழுததல், அநுபவித்தல்.	ஏ
உழுவல், தொடாடுபற்றிய அனுபு.	ஏதம், குற்றம்.
உழையா, வேலையாடகள்.	ஏதி, ஆயுதம்.
உளக்களி, மனச்சாட்சி.	ஏம்பல, களிப்பு, மகிழ்ச்சி.
உளர்தல், தடவதல், மீட்டுதல்.	ஏமம், காவல்.
உள்ளல், நினைத்தல்.	ஏய்தல, பொருந்தல்.
உறுகண், துண்பம்.	ஏரா, அழுகு.
உறையுள், வீடு, வசிப்பிடம்	ஏவம, குற்றம்.
உற்பவம், பிறப்பு	ஏனவா, மற்றவர்.
உன்மத்தம், பைத்தியம்.	ஏன்று, ஏற்பட்டு.
ஊ	ஐ
ஊக்கல், மேற்கொள்ளல்.	ஐ, கபம், சிலேத்துமம்.
ஊங்கு, மேற்பட்ட.	ஐயம், சந்தேகம், சிலேத்துமம்.

ஒ	ஒக்கல், சுற்றத்தார். ஒண்டவன், மெயதபசி. ஒண்ணெறி, விளக்கமான வழி ஒய், விளாவுக குறிப்பு. ஒருங்க, கெட. ஒருங்கு, முழுக்கவும். ஒருஞா, ஒருபக்கம். ஒருத்துவம், ஒருத்துவம் ஒருபடல், துணிதல், ஒருமனமாத ஒலகுதல், அஞ்சல், வெடகல் [ல ஒல்லுதல், கூடுதல். ஒல்லீ, சிகிரம், உடனே ஒவ்வ, ஒபப. ஒள்ளியோய், மெய்யறிவுடையோ ஒறுத்தல், தணித்தல். [ய ஒன்றுதல், பொருத்துதல் ஒன்னலா, பகைலா.	கஞ்சம், தாயார். கடம், குடம் கடா, வினு. கடாசலம், மதயானை. கடி, காவல்-அரண்-வாசனை-பிசாச, கடிப்பு, பறையடிக்கும் கோல். கடி, விஷம் கடுத்தழழு, வேபபிலை. கடுபப, ஒபப. கட்கம், வாள். கணம், கூட்டம். கணக்குழி, கண்ணீர் கணடகன, பொலவாதவன் [பிய. கண்ணிய, தொடுதத, சோந்த, அரும் கண்ணிலான, தாக்னிய மிலலாத வன கண்ணுறல், காண்டல். கணபண்ட, தாக்கம். கதமு, வேகம். கதுமென, விளாவாக. கதுநிருத்துவம், கருத்துத்துவம். கநதை, பீறல் (ஸவயந்தை) கபாடம், கதவ கபாடபந்தனம், கதவடைதல. கபபடி, இருபிளவான்கால. கமை, பொறுமை. கயம், யானை. கரகம், ஐலபாந்திராம். கரணம், தொழிற்படிகருவி. கரத்தல், ஒளித்தல், மறைதல். கரந்து, மறைந்து. கரு, உற்பத்திமூலம். கலித்தல், ஒலித்தல். கலீ, கல்வி, சந்திரகலை.
ஒ	ஒகை, சுக்தோஷம், மகிழ்ச்சி ஒதிமம், அன்னபபக்ஷி. ஒம்படை, அடைக்கலம் ஒமபல, காபபாற்றுதல். ஒரிவா, ஒபபற்ற இவா. ஒளை, வேளை. ஒநிடே, முறையிட்டு ஒநாலில், இடைவிடாத	கபாடம், பொருமை. கீ. க கணம், ஆகாயம். கீ. காளம், ஆகாயகோளம். கநலுதல் .. சூல், செறிதல்.
ஒ	ஒகை, சுக்தோஷம், மகிழ்ச்சி ஒதிமம், அன்னபபக்ஷி. ஒம்படை, அடைக்கலம் ஒமபல, காபபாற்றுதல். ஒரிவா, ஒபபற்ற இவா. ஒளை, வேளை. ஒநிடே, முறையிட்டு ஒநாலில், இடைவிடாத	கபாடம், பொருமை. கீ. க கணம், ஆகாயம். கீ. காளம், ஆகாயகோளம். கநலுதல் .. சூல், செறிதல்.

கலலீாச்சினை, மலையிற்	சரக்கும்	காலத்திரயம், மூன்றுகாலம்.
கலஹுதல், சிளஞ்சல்	[ஆற்று.	காலுதல், கக்குதல்.
கணிகை, குடை.		காவணம், பந்தல்.
கணின், அழகு.		காவதம், காதம்.
கவலை, ஒசை.		காவனம், சோலைக்காடு.
கழகம், கூடுமிடம்.		காளரி, கறத்தமேகம்.
கழங்கு, பந்து.		காணம், காடு. [பொருந்திய.
கழனி, வயல்.		கானுடு (கான் + நாடு), வாசனை
கழிதுயா, மிகுத்ததுன்பம்		கி
கழை, மூங்கில், சருமடு.		கிருபாஸ்தம், கிருபைத்திருக்கரம்.
களபபறை, போர்ப்பறை.		கிளக்கல், சொல்லுதல்
களாநிலம், உவாநிலம்		கிளாதல், விளங்குதல், எழுசனி
களோகண், ஆதாரம்		கிளவி, சொல்.
களஞ்சா, களவா.		கிளோ, கொயடு.
கறங்கு, காற்றுடி, சமுந்தி		கி
கறவை, பாற்பசு		கிண்டு, பிளங்கு.
கறித்தல், தினனுதல்.		கு
கறை, களங்கம்.		குசோத்தியம், தந்திரம்.
கறபணி, கற்பாகிய அணி.		குசிதன், அருவருக்கத்தக்கவன்.
கற்பிதம், பொய்		குஞ்சரம், யானை.
கணனறு, கோபிதது.	[மடு	குடைதல், நீராடுதல், மொள்ளுதல்।
கணனல், நாழிகை, சாக்கா, கரு		குணக்கு, கிழக்கு.
கா		
காகளம், எக்காளம்.		குணுங்கா, பைசாசத்தைவா.
காசில், குற்றமறற.		குதுகலம், மிகுமகிழ்ச்சி.
காசினி, உலகம்.		குத்திகா, வஞ்சகி.
காதகன், கொலையாளி.		குமபி, நரகம்.
காஷறை, காதறுபட்டவன்.		குபிலுதல், அழுத்துதல், ஆக்குதல்।
காமர், அழகிய.		குரவா, குருமார்.
காமிதது, விரும்பி.		குரிசில், இராஜகுமாரன்.
காயம், தேகம்.		குளீனா, கீழ்க்குலத்தார்.
காய்தல், கோபித்தல்.		குழுமி, கூடி.
காரி, மூதாஸ்காரியோதது.		குளித்தது, மூழுகியது.

குளிறுதல், முழங்குதல்.	கோட்டம், கோணுதல்.
குன்றுதல், குறைவுபடுதல்.	கோட்டி, சபை
கூ.	கோட்டுதல், எழுதுதல், தீட்டுதல்.
கூம்பு, பாய்மரம்	கோமளம், இளமை.
கூத்திகை, ஆயுதம்.	கோரம், கொடுமை, அச்சம்.
கூவல், கிணறு	கோலுதல், வளைதல்.
கூவிளிக்கொளல்; உரததுக்கூப்பிடு	கோளரி, சிங்கம்.
கூறறு, சொல்	கோறுமவகை, கொலலும்வகை.
கே	க
கேகயம், மயில், அசுண்டபுள்	சகஸ்திரம், ஆயிரம்.
கேவலா, மோக்கிரயாணிகள்.	சங்கலபம், நினைவு, தீமானம்
கை	சச்சிதாண்நதபபொருள், கடவுள்.
கைங்கிரியம்; செயகை	சஞ்சிதம், வினைதொடாடு.
கைதவா, வளைகா	சஞ்சிவிதம், மாண்டானை யுயிரப் பிக்குமருது.
கைபுளைதல், அலங்காரனு செய்தல்	ஜிடவியோகம், தேகத்தை விடுதல்.
கைமாறு, பிரதியுபகாரம்.	சதம, நாறு.
கையடை, அடைக்கலம்.	சதா, எப்பொழுதும்
கைவருதல், பலிதமாதல்	சதி, மோசம்.
கைவலலியம், மோக்கம்.	சதுரா, புத்திமான்கள்
கைவைத்து, பிடித்து.	சதுதி, மூன்றுகாலத்துமூன்னது.
கோ	சதிரம், ஆயுதபபொது.
கொங்கு, வாசனை, மணம்.	சந்ததம், எப்பொழுதும்.
கோடுமுடி, மலையுச்சி	சமரலிதா, சமமில்லாதவா.
ஒதாண்டுல், மேகம்.	சமாபபணம், உயாநதோர்க்குக கொ
ஒகாணமூ, மேகம்	சமழ்த்தல், வருதல். [உதல்.
ஒதாந்திருள், செறிந்து திரண்ட இ	சமிக்கை, சைகை.
தாண்ணே, வீணே.	கழுகம், கூட்டம்.
கோ	சரம், இயங்கியற்பொருள்
கூகாகிலம், குயில்.	சரளம், ஒழுங்கு.
கூகாசரம், விடயம், தீக்கணம்.	சரோருகம், தாமனை.
கூடல், கோணுதல்.	சவி, ஒளி.
காடு, கொம்பு, குவடு, சிகரம்.	சழுக்கா, அறிவிலார், பொய்யர்.

சற்போதர், ஞானகுரு, மெய்யறிவு ஜீவலயம், மரணம்,  
டையோ.

ஜீவன் முக்தர், பரம ஞானிகள்.

சா

சிவை, கொல்லன் உலைமுககு.

சாகம், சிளை.

கிறை, இடம், மறியல்.

சாகரம், சமுத்திரம்

சிற்குன்னுலயர், சத்குண உறைவி.

சாகை, சிளை.

மானவா.

சாதகம், பயிற்சி-பிசாசு

சிற்ககம், பரமசகம்

சாதன சதுஷ்கம், நாலுகாரணமுன்

சி

சாபம், வில, சாபம் [எலவை

சித்து, தள்ளி, வெறுத்து.

சாபல்லியம், பலன்டைல்.

சியம், சிங்கம்.

சாமியம், ஒப்பு, உபமானம்.

சிலம், குணம், ஒழுககம்.

சாமியம், சந்தியிலிருச்சப பெறும்  
முத்தி.

சு

சாம்பிராஜ்ஜியம், சக்கரவாத்தித்தந்  
மை, மேலானபதலி

சுகிர்தம், நற்கிரியை.

சாயகம், அமடு, பாணம்.

சுடரூலகு, பாலோகம்.

சாரல், மலைப்பக்கம்

சுண்ணம், நீறு

சாலி, தெறப்பிரா.

சுநைத், நீறு

சாளரம், பலசகணி

சுயமடு, தாஞ்சியிருத்தல்

சாறை, சாடசி

சுரகணம், தேவகூட்டம்,

சுரிஞகை, வாள்.

சி

சுருங்கை, நுழைவாயில்

சுருதி, வேதம்.

சுருமடு, வண்டி.

சுபாவேசைச, தேகசுபாவ இச்சை

சிச்சி, இச்சுஷ்சிக்குறிப்பு.

சுப்பிரம், ஓளி. [பிரசங்கம

சிட்டா, உத்தமா

சுப்பிரசக்கம், வெண்சங்கு-ஙல்

சித்தா, அறிவினர், குருடா.

சுமதி, விவேகி, உற்புத்தி.

சிதைத்தல், அழித்தல, செடுத்தல்.

சுலவுதல், சுழலுதல்.

சித்து, விளங்கக்கடிய பொருள்.

சுவர்ஜௌ, தேகவுணர்ச்சி.

சிந்தை, எண்ணம், கவலை.

சுனீ, சீருந்து.

சிந்தாமணி, சிந்தித்தநைத்தரும் இரத

சு

சிமயம், மலையுச்சி. [தினம்

சுகரம், பன்றி.

சிலதியர், பணிவிடைப்பெண்கள்.

[கம்]

சிலீமுகம், பாணம்.

சிலை, வில், ஓவி.

சிலைத்தல், ஓவித்தல்.

சுலெழிலி, பெய்யத்தக்க பருவபே

குழல், இடம்.	சோ
குழச்சி, யோசனை.	சோகம், தளாச்சி.
சே	சோடசம், பதினூறு.
செகுத்தல், கொல்லுதல்.	ஞா
செக்கா, அந்திவானம்.	ஞாயிறு, குரியன்.
செஞ்சடர், குரியன்.	ஞே
செஞ்செவே, நேரே	ஞேயம், விஷயம்
செண்டுவிதுதல், வட்டமிடுதல்.	த
செந்தெறி, நோவழி.	தசம்பு, பொறகுடம்.
செம்மணி, மாணிக்கம்	தடம், வழி, பாதை.
செமமல், இராஜகுமாரன்.	தடக்கை, பெரியகை.
செருக்கு, அகங்காரம்	தடி, மின்னல்
செருபி, நிறைந்து.	தடித்தல், உருவாதல், ரூபிகரித்தல், பிள்ளைதல்.
செவிலி, வளாக்குந்தாய்	தண்ததல், தள்ளுதல்.
செவ்வி, அழகு, சமயம்.	தணவாத, நீங்காத
செவ்வே, நேரே	தண்டலை, விருட்சம், சோலை.
செறிவு, அடக்கம், நெருக்கம்	தண்ணளி, கிருபை
செறுத்து, தடுத்து.	தபுதல், கெடுதல்.
செறுவர், பகைவர்	தபோதனர், திருத்தொண்டா.
சே	தமரம், ஒசை.
சக்கை, படுக்கையிடம், படுக்கை	தமர், சுற்றத்தாரா.
சண், ஆகாயம்.	தமிழேன், அகதியாகிய நான்
சதாம்பல, குழுதம், அரக்காம்பல்.	தயங்குதல், விளங்குதல்.
சத்திரம், நிலம்.	தயோசசிதன், மிகுந்த கிருபையுன்
சப்ப, சிவக்க.	தரணி, குரியன். [எவன்.
சுமித்தல், புதைத்தல்.	தரணிபன், அரசன்.
சொனி, சிவநத ஒளி.	தரளம், முத்து.
சூவ, தரிசனம், சேவித்தல்	தராதலம், பூமி.
சூவி, பேங்	தராபதி, அரசன்.
சே	தரியலா, பகைவா.
தந்யம், பரமஞானம், சேதனவ மலை.	தரு, விருட்சம்.
	ஸ்து. தருக்கு, அகங்காரம்.

தரும ஆழி, தரும சக்கரம்.	திட்பம், அசைவின்மை, பலம்.
தவளம், வெண்மை.	திந்திருணி, புளியமரம்.
தவா, கெடாத.	திமிராசி, சூரியன்.
தழங்கல், ஒவித்தல்.	திரிகரணம், மனம்-வாக்கு-காயம்.
தளவு, மூல்லை	திருகுதல், மாறுபடுதல்.
தளை, விலங்கு.	திருமுதல், திரும்புதல்.
தறி, தான்.	திருவோலக்கம், திருச்சமுகம்.
தறுகண், அஞ்சாமை.	திவள், ததும்புதல், துவளுதல்.
தனதன், திரவியஸதன்	திறம்புதல், தவறுதல்.
தனக்கொடி, பணக்கொடி	தினகரன், சூரியன்.
தனி, ஒப்பற்ற.	<b>தி</b>
தனிதம், விடாபபெயசல், சோனை.	தீக்கை, ஞானஸ்நானம்.
தனு, தேசம், வில	தீரம், சுரை
தனீயன், புதல்வன்.	தீாத்தன், கடவள்.
<b>தா</b>	தீாத்திகை, தீாதம்.
தாது, புஷ்பராகம்.	தீனதயாளா, பலவீனருக்கு இரக்கஞ் செய்கிறவா.
தாபம், அதி உடனணம்.	<b>து</b>
தாபிதம், உஷ்ணம்.	துங்கம், உயர்ச்சி.
தாரகாபதி, சந்திரன்.	துருசுதல், துங்குதல், ஓய்தல்
தாரகை, நட்சத்திரம்.	துணிக்கை, துண்டு.
தாரம், மனைவி.	துணிபு, நிச்சயம்.
தாரா, இடைவிடாத ஒழுக்கு.	துதைதல், நெருங்குதல், செறிதல்.
தாலு, நாவு.	துமிததல், கொல்லுதல்.
தாவில், கெடுதவில்லாத.	துப்பு, வலிமை-பரிசுத்தம்-பவளை
தாழ்த்தல், தாமதித்தல்.	துயல்வரல், அசைதல்.
தாறு, குலை	துய்த்தல், புசிதல்.
தானம், பூரி	துரிச, குற்றம்.
<b>தி</b>	துரியம், உயர்ச்சி.
திகழ்தல், விளங்குதல்.	துருக்கம், மலைமேற் சோட்டை.
திகாந்தம், திசைகளின் முடிவு.	துருவமீன், வடதுருவ நட்சத்திரா
திகிரி, சக்கராயுதம்.	துருவை, செம்மறியாடு.
திக்குபந்தனம், திசைக்கட்டு.	துருவுதல், தேடுதல்.
திங்கள், சாதிரன்.	

துவர், பவழம்.

துவனி, சப்தம்.

துவன்றி, செருங்கி.

துழுனி, ஒசை.

துளங்கல், அஞ்சதல்.

துற்றி, செருங்கி

துனி, வருஷ்தம், கோபம்

துனீ, செருக்கம், விளாவு.

துஜம், சொடி.

து

துணம், துண்.

துமம், புகை.

துமபு, ஜிலதாஹா

துாத்தன, பொலலாதவன

தே

தெண்ணீர், தெளிநூல்கீர்.

தெம், பகை.

தெருமரல், சுழலல், மயவகல்

தெருள்பு, தெளிவு.

தெவ்வா, பகைவா.

தெளித்தனர், கூவினா.

தெறுதல், சிதைத்தல், கொல்லுதல்.

தெற்றென, தெளிவாச, விளாவாக.

தே

தைக்குதல், நிறைக்குதல்.

தீக்கன், குரு.

தீச, ஒளி

தீம்படு, மதுரமான.

தீறல், தேன்.

தோ

தாகுதி, திரள், கூட்டம்.

தாக்களைந்த, கூடியளவளவாவிய.

தொடர், சங்கிலி.

தொடுகடல், இனைந்தகடல்.

தொடுதல், தொண்டுதல்.

தொடை, பூமாலை.

தொந்தம், தொடர்பு.

தொளை, தொல்லை, பழுமை.

தொழுவா, இடையர்.

தோ

தோயம், ஜலம்.

தோன்றல, புத்திரன்.

ந

நைசை, விருபபம்.

நசுதல், விரும்புதல்.

நடம் நவினரு, நிரதனஞ்செய்து.

நடலீ, வஞ்சனை

நடுஞ்சிலை, உண்மை, நியாயம்.

நந்தல், கேடு, ஆக்கம்.

நமரங்காள், நம்மவர்களே.

நரந்தம், கஸ்தாரி, நாரததை.

நராந்தகர், கூற்றுவர்.

நல்குரவு, தரிதநிரம்.

நவை, குற்றம்.

நளி, குளிராச்சி.

நன்ஞா, சினேகிதர்.

நறு, நல்ல.

நறுவிளா, நல்வாசனை.

நனை, அரும்பு.

நா

நாகம், ஆகாயம்-பாம்பு-புன்னை-ம  
ரம்-மலை.

நாகதலம், சுவர்க்கலோகம்.

நாடல், நினைத்தல், தேடுதல், அடுத்

நாதம், ஒசை.

நல்.

நாந்தகம், வாள்.

நாப்பண், கடி, மத்தில்.

நாரி, பெண்.

நாலவாய், துதிகணக்.

நி

நிகிலம், எல்லாம்.

நிசுவாசம், சுவாசமடங்கல்.

நிச்சலும், நாள்தோறும்.

நிஷ்களம், களங்கமின்மை.

நிண்ணையம், உண்மை, தீமானம்.

நித்திலம், முத்து.

நியமணம், ஏற்பாடு.

நிரந்தரம், எப்பொழுதும்.

நிருமித்த, ஏற்படுத்திய.

நிருவிசாரம், ஓர் ஊா.

நிரையம், நரகம்.

நிலவுதல், விளங்குதல்.

நிவிாத்தன், துறவி.

நிறுவுதல், நிலைப்படுதல், நிறுத்தல்.

நி

நீத்தம், பெருக்கம், வெள்ளம்

நீத்தல், தள்ளுதல்

நீர்மை, குணம்.

நே

நெக்குவிட்டு, கட்டுவிட்டு.

நே

நேர்தல், ஒப்பாதல்.

நௌ

நைதல், துண்பமடைதல்.

நோ

நொழிதல், சொல்லுதல்.

நோ

நோதக, வருந்த.

நோன்மை, தவம், வலிமை.

நு

பகழி, அம்பு.

பகன்றை, மணமில்லாத ஓர் சூச்செ  
பசுவாசனை, ஜீவபபழகம். [டி.

பஞ்சரம், கூடு

படப்பை, நாடு.

படா, துன்பம்

படலம், பரப்பான திரட்சி.

படாம், போர்வைத்துகில்.

படி, பூமி, உலகம்.

படிந்த, கவிஞர்

படிவம், வடிவம்.

படுக்கும், கெடுக்கின்ற.

படைக்கலம், ஆயுதம்.

பண்முடி, பாம்பின்படம்.

பணி, வேலை.

பண்ணவர், தேவா.

பண்ணை, வயல்.

பதங்கம், விட்டில்

பதங்கன், குரியன்.

பத்தி, பதா.

பதம், பதவி.

பத்தி, வரிசை

பந்தம், பாவக்கட்டு.

பம்புதல், கெருங்குதல்.

பயன், பால், பிரயோசனம்.

பரம், சுமை.

பரமார்த்தம், உண்மை.

பரல், சரற்கல்.

பரவை, சமுத்திரம்.

பரிசு, தன்மை.	பாந்தள், மலைம்பாம்பு.
பரிதி, குரியன்.	பாமரன், மூடன்.
பரித்தல், தாங்குதல்.	பாயல், ரெத்தை.
பரித்தியாகம், முழுவதும்கொடுத்து விடல்.	பாயீளி, பரவிய பிரகாசம்.
பருகல், ஜலபானம் பண்ணல்.	பாரிசம், பக்கம்.
பருவரல், துன்பம்.	பாரிடம், பிசாசு.
பல்குக, பெருக.	பாரித்தல், அதிகமாகப் பேசுதல்.
பல்லாண்டு, பலவருதங்கள்.	பாலது, தன்மையது.
பல்லியம், பலவாச்சியங்கள்.	பாலனம், சமரகூஜை.
பவஞ்சம், பிரபஞ்சம்.	பாவித்தல், அருளுதல்.
பவித்திரம், பரிசுதம்.	பாலீஸ், பாலீக்காடு.
பழங்கண், துன்பம்.	பாழியம்புவி, பெரியவுலகம்.
பழங்கீற், பழரசம், தேன்.	பாறிட, பின்வாங்க.
பழிசசல், துதித்தல்.	பானு, குரியன்.
பழுவும், காடு.	பான்மை, தன்மை.
பூளைக்கீரை, சமுத்திரம்.	பி
பூளளி, படிக்கையிடம், கோவில்	பிசசு, பிதது.
பனவர், முனிவா, தேவர், குருமா	பிடர்ப்புறம், பிடரிப்பக்கம்.
பனவன், வேதபாராயணன்.	பிண்ணி, கட்டு.
பனித்தல், கடுகுதல்.	பிதறுதல், உழறுதல்
பனுவல், நூல்.	பிதத்தோ, மயக்கங்கொண்ட.
பண்ணகசாலீ, இலையால் வேய்ந்த	பித்தி, சுவர்.
பண்ணுதல், சொல்லுதல். [சாலீ.	பிரணவம், மூலம்.

பா

பாகு, சாக்கனாப்பாகு.	பிராந்தி, மயக்கம்.
பாங்கர், பக்கம்.	பிலம், பாதாளவழி.
பாங்கு, பக்கம்.	பிழும்பு, செறிவு, திரன்.
பாசம், பாசி, தீவிளை.	பிறகுகல், மலீ, வினங்கள்.
பாசறை, பிடைவீடு.	புகல், அடைக்கலம்.
பாசரம், பாட்டு, நூல்.	புங்கவன், அறிவிழயர்க்கொன்.
பாட்டளி, பாடுகிணறுவண்டு.	புஷ்டிரினி, தடாகம்.
பாதவம், விருஷாம்.	புடவி, உலகம்.

பு

புடைத்தல், அடித்தல்.	பு
புடில், அம்புக்கூடு.	புகம், கழுகமரம்.
புணரி, சமுத்திரம்.	புதரம், மலை.
புணர்ப்பு, செய்கை.	புத்தல், உண்டாதல்.
புணை, மிதபடு, மரக்கலம்.	புராயம், இரகசியம்.
புதர், செடி.	புரியன், கீழ்மகன், அறிவீனன்.
புதுமை, ஆச்சரியம்	புவணம், நல்லநிறமுள்ள பு.
புத்தேளிரை, தேவா.	புவை, நாகணவாயப்புள்.
புநரூலகம், மறவுவகம்.	புளோ, கணஜூபபூளோ, பஞ்ச.
புந்தி, புது, புதன்கிழமை.	பே
புரத்தல், இரட்சிதல	பெட்டு, விருப்பம்
புரவலன், அரசன்.	பெம்மான், பெருமான்.
புராதனம், பழமை.	பெற்றி, தனமை.
புரிசை, கோட்டை	பே
புரை, குற்றம்.	பேதுறல், மயங்கல்.
புலக்கண், அறிவினகண்.	பை
புலங்கொள், அறிவுதுகொள்ளும்படி	பைங்கழை, பசுமையான மூங்கில்
புலம், வயல்-அறிவு-இடம்.	போ
புலமைத்து, அறிவினையுடையது.	பொங்கர், சோலை.
புலரி, குரியன்.	பொதும்பா, சோலை.
புலாதல், உலர்தல்	பொதுவில், சபையில்.
புலவர், தேவர்.	பொதுளல், கெருங்கல்.
புலன், சுகவு-ஒளி-ஊறு-ஒசை-	பொருப்பு, மலை.
நாற்றம்.	பொலங்கெழு, அழகுமிகுத்த.
புலீ, நீசத்தனம்.	பொறி, மெய்-வாய்-கண-ழக்கு
புலகுச், பொருநத்.	பொறித்து, ஏழுதி. [செ.
புலஸல, தழுவல்.	பொற்பு, அடிகு.
புல்லிது, அற்பமானது.	போ
புவனபோகம், உலக அநுபவங்கள்	போதம், அறிவு.
புள்ளி, பறவை.	போதர், போதலைச்செய்ய.
புற்கணம், புலிக்கட்டம்.	போந்து, வந்து.
புற்புதசாலம், நீக்குமிழித்தாள்.	
புனிதம், பரிசத்தம்.	

போழ்தல், பிளதல்.	மறம், கொடைமை, பாபம்.	
போனகம், ஆகாரம்.	மறுகு, வீதி.	
பேள	மனைக்கிழுத்தி, மனைவி.	
பெளதிகம், பூதங்களாலாய்சிருஷ்டி.	மரைஞக்கியம், மனமகிழ்ச்சி, மனதுக் கிசைநத.	
பெளமன், பூமியாருவோன்.	மன்பதை, ஆனங்கள்.	
மி		
மகோததி, சமுத்திரம்	மன்பொதுத்தநதை, கடவள்.	
மங்குல, மேகம்.	மன்றல், வாசனை, மங்களம்.	
மஞ்சனு, மயில்.	மன்னுதல், நிலைபெறுதல்.	
மஞ்சன், புதிரன்.	மா	
மஞ்சு, மேகம், வலிமை.	மா, மிருகம், பெருமை.	
மாடங்கல், சிங்கம்.	மாசனைம், சாபபம், மலைம்பாம்பு.	
மடம், அறியாமை, இளமை	மாடகம், பிரடை, முறுக்காணி.	
மடி, சொம்பல்.	மாண், மாட்சிமையான்.	
மடு, குளம்.	மாதவப்பள்ளி, கோவில்.	
மட்டு, தேன்.	மாதவி, குருக்கத்திமரம், தவப்பெண்.	
மண்ணி, கழுவி.	மாதிரம், திகு, ஆகாயம்.	
மதினிலைக்கு, புதியாகியதீபம்.	மாந்தி, புசித்து.	
மதுகை, வலிமை.	மாரிசம், கங்கை.	
மமமா, மயக்கம்.	மாருதம், காற்று.	
மரடு, முறைமை	மால், மயக்கம், பெருமை.	
மருங்கு, சுற்றம், பக்கம்	மாழாத்தல், வருதுதல்.	
மருட்டுதல், மயக்குதல்	மாறு, பகை.	
மருத்து, காற்று.	மாற்றேப், பகைவனே.	
மருமலி, வாசனைமிகுத்த.	மானதவிழி, அகக்கண்.	
மருள், மயக்கம்.	மானும், போஹம்.	
மலினம், அழுக்கு.	மான்மியம், மகத்துவம்.	
மலோததி, நரகம்	மி	
மல், வளரி, வலி, அழுகு.	மிகை, குற்றம்.	
மல்குக, நிறைய.	மிடறு, தொண்டை, குரல்வளை.	
மல்லல், வளம்.	மிடுக்கு, பலம்.	
மழுவர், இளையவர், சிறுவர்.	மினடதல், செருங்குதல்.	
	மிதுனம், இரட்டை, ஓரு புள்.	

மித்துருத்துவம், சினேசம்.

மே

மிருத்திகேயன், ஆதாம்.

மெய், உண்மை, தேகம்.

மிருத்து, மரணம்.

மே

பிளிர்தல், பிரகாசித்தல்.

மூக்குயர், மேலாக உயர்ந்த.

மீ

மேரு, மலை.

மீ, மேல்.

மேவர, பொருந்த.

மீன், நட்சத்திரம், மீன்.

மேவலார், பழகவர்.

மூ

மை

முகில், மேகம்.

மை, கறுபடு, மேகம், இருள்.

முசலாக்கிரம், உலக்கைக்கநுனி.

மோ

முடங்குதாள், முழங்கால், வளைந்த

மொய்ம்பு, பலம்.

முடங்குளை, சிங்கம். [வோ.

மோ

முட்புறக்கனி, பலாபபழம்.

மோனம், மெளனம்.

முதுசருதி, பழமையான வேதம்.

மேள

முத்தமிழ், இயல்-இசை-ஞாடகம்.

மெளாட்டியம், மூடத்தனம்.

முப்பகை, உலகம்-பசாசு-துரிச்சை

மெளவல், மூல்லை.

மும்மலை, மூக்குந்தம், ஆஸவ: கா

யா

மயைக்குதல், தூதல்.

யாண்டு, எவ்விடம், எப்பொழுது.

மருகு, தேன்-இளமை-வாசனை.

யாத்து, கட்டி.

மருந்து, மயில்தட்டை.

யாமம், சாமம்.

நறம், சளகு.

ய

நறை, நீதி, ஒழுங்கு, புத்தகம்.

ரயி, போதகர்.

நறப்பாடு, தெபும்.

ரமியம், சங்தோஷம்

னிவு, வெறுபடு, கோபம்.

வ

னைவன், கடவுள்.

வசந்தமென்கால், மெதுவான தெ  
ன்றல் காற்று.

ன்றில், முற்றம்.

வசந்தனா, பூயி.

மூ

வச்சை, வசை.

சல், மொய்த்திடல்.

வடித்தல், ஒழுக்குதல்.

ரல், பல.

வணக்குதல், வளைத்தல்.

வாத, கெடாத.

வத்தம், முகம்.	விஞ்சை, மந்திரம்
வயங்கல், விளங்குதல்.	விடாய், தாகம்.
வயம், பலம்.	விடடையங்கள், பொறிகளுக்குப் புலப்படும் பொருள்கள்
வயின், இடம்.	விட்புலம், மேலுலகம்.
வரமனேகரம், வேதம்.	விதிக்கிழவன், பிரமாணிக்கன்.
வரிசை, நீதி.	விதிபாபு, உடுக்கம்.
வுரை, பொழுது.	விதேகமுத்தர், தேசத்தைவிட்ட முத்தியடைந்தவா.
வுரைந்து, நீக்கி.	வித்தகம், ஞானம்
வுலம்புரி, சங்கு, பலஞ்செய்கின்ற.	விப்பிரன், வேதியன், பரதேசி.
வுல்லி, சங்கிலி, கொடி.	விபுதர், தேவா
வுல்லியம், புவி.	விபுதராயன், கடவுள்.
வுல்லுளி, பன்றி.	வியோமா, அரூபி
வுழும்பு, நினம்.	விரசி, சஞ்சரித்து
வள்ளல், இல்லையென்னுது கொடுப வள்ளம், கிண்ணம்.	விரத்தி, தூறவி.
வறிது, பயனின்றி.	விராய், கலந்து
வறுசிலம், கரம்புநிலம்	விருத்தி, முயற்சி விருத்தி.
வணக்ராசலம், காட்டானை,	விரோசனன், குரியன்.
வனப்பு, அழுகு	விலங்கல், மலை.
வனவிழி, அழியகன்.	விலங்கு, விருகம், தலை.
வன்னம், வருணம், நிறம்.	விலோசனம், கண்.
வா	
வாகை, வெற்றி.	வில், ஒளி, வில்
வாரந்த, நீளமான, செடிய.	விவேசனம், விவேகம்.
வாரி, சமுத்திரம், தடாகம்.	விழல், ஓர்புல், பயன்படாங்கிலம்.
வாரிசம், தாமரை.	விழா, சிறப்பு
வாரிதி, சமுத்திரம்.	விழாப்பறை, திருவிழாப்பறை.
வாலிய, பரிசுத்தமான.	விழுசிதி, சிறந்த திரவியம்.
வாலுகம், மணல்.	விழுமம், துன்பம்.
வி	
கொசம், விளக்கம்.	விழுமிது, மேலானது.
விசித்தல், கட்டுதல்.	விழைதல், விரும்புதல்.
	வினிவு, சாவு.
	விள்ளுதி, சொல்லு.

விறல், வலிமை.	வெருட்சி, பயம்
விற்பத்தி, அறிவு	வெருளல், பயமடைதல்
விற்பனம், ஞானம்	வெள்ளடை, வெற்றிலை.
வீ	வே
வீட்டுதல், சேதபபடுதல, கெடுதலை	வேட்டல், விரும்புதல்
வீரா, சமுத்திரம்	வேதபாராயுணம், வேதத்தை மனாடு
வீறு, பெருமை	பாடஞ்செயகல்
வே	வேதிகை, பலிபீடம்
வெஞ்சமர், கொடிய யுத்தம்	வை
வெங், முதுகு.	வைகலும், நாள்தோறும்
வெய்யவன், குரியன்	வைத்தமாநிதி, புதையற்பொருள்
வெர்தி, பயந்து	வைப்பு, சூழி.
வெரிந், முதுகு	வையம், உலகம்.



## பிழை திருத்தம்.

பக்கம்	செய்வு	வரி	பிழை	திருத்தம்
9	30	3	வந்திடுக் கதியென னெ	வசிப்பிடயேஞ்.
10	38	3	தீவிரித்தோடல் [நறு	தீவிரித்தோடல். [நற,
13	9	1	சுவிசேஷங்கீ	சுவிசேஷங்கீ.
24	8	4	கருமத்துா	தருமத்துா.
25	11	2	ஆபபரிக்க	ஆபபரிக்கத்.
27	16	1	பொருத்தி	பொருத்தித்.
31	9	1	திகழித்தரு	திகழித்தரு
32	20	3	எண்டருங்	எண்டகுங்.
61	13	4	யோர்க்கிளாய்	யோர்க்கிளாய்.
64	1	4	கடைபிடித்	கடைபிடித்.
101	109	2	பிழையை	பிழையைப்.
106	153	4	ஞுவலோடு	ஞுவலோடு.
148	7	4	அரசேவுன்னை	அரசேயுன்னை.
"	8	4	ஆயேவுன்னை	ஆயேயுன்னை.
"	9	4	அன்னேவுன்னை	அன்னேயுன்னை.
151	118	1	பொய்யுஙாக்கொறு	பொய்யுஙாக்கொறு.
159	53	2	எழுந்தில்லரூருசாா	எழுந்தில்லரூருசாா.
166	107	2	ஞல்லால்லிக்	ஞல்லால்லிக்.
"	109	2	தகருமத்தீல்	தகருந்தீல்.
174	53	3	மேசியாயிவை	மேசியாவிவை.
176	66	4	அனவரதயின்பம்	அனவரதவின்பம்.
194	208	2	தராத்திரிக்கி	தராதலத்தி.
233	"	"	காட்சிப் படலம்	விசிராந்திப் படலம்.
"	"	"	விசிராந்திப்படலம் { முற்றிற்று	" "
"	"	"	காட்சிப் படலம்	" "
235	"	"	காட்சிப் படலம்	விசிராந்திப் படலம்.
"	10	4	10.	21.
236	"	14	—	{ விசிராந்திப் படலம் முற்றிற்று.
"	—	—	வெறு .	காட்சிப் படலம்.
"	—	4	11.	1.
"	35	4	சிராயிவை	சிராவிவை.
239	96	”	96.	86.
246	45	3	மதியும்கும்	மதியும்கும்.
255	48	4	முடியாதால்	முடியாவால்.
"	87	3	ஆருயர்	ஆருயர்.

உக்கம்	செய்யுள்	வரி	பிழை.	திருத்தம்
261	99	3	அமர்தொட்டு	அமர்தொட்டுத்.
264	12	2	யொருமுவோருக்	யொருவுவோருக்.
265	18	2	நெறியெலாம்	நெறியெலாம்.
"	"	4	அசலுங்	அகலுங்.
"	36	1	சார்ந்து	சார.
"	57	2	நஞ்செயல்	நஞ்செயல்.
"	58	1	நுஞ்சப்பிர	நுஞ்சப்பிர.
"	58	4	கருத்தோடே	கருத்தொடே.
"	59	4	லகத்தோடே	லகத்தொடே.
296	91	2	கழிந்தி	கனிந்தி.
"	"	2	ஏறனிலாப்	ஏறனிலாப்.
297	95	4	என்றங்கள்விளங்கி	என்றன என்னிதானி.
299	8	1	வெதுப்புறீஇ	வெதுப்புறீஇ.
310	64	1	மகிமைப்பட்டம்	மகிமைப்பட்டம்
381	102	1	ராக்கதன்	ராக்கதன்.
382	107	2	சராத்தெரியில்	சராத்தெரியில்.
385	132	4	நினைவென்னே	நினைவென்னே.
390	165	1	அயதி	அயர்தி.
399	60	1	கும்பிக்கெ	கும்பிக்கே.
400	68	3	சேறும்	சேரும்.
421	38	3	யாவத்தீராம்	யாவுந்தீராம்.
426	79	2	ஏரியவாங்	ஏரியவாங்.
433	47	1	விளம்ப்பாலது	விளம்பற்பாலது.
457	85	3	ஷட்டறுத்தேக	ஷட்டறுத்தேக.
458	3	2	கணக்கிகந்தாய்	கணக்கிகந்தாய்.
459	9	4	பாவி	பாவி.



